

# திரு.வி.க.

## நமிழ்க்கொடை

9



9

— திரு.வி.க. நமிழ்க்கொடை —

“இருபதாம் நூற்றாண்டின் அதிகாலைப்  
பொழுதில் இருள் கவ்வியிருந்த இந்தியாவில்  
காந்தியம் என்ற சத்தியக் கனல் சுடர்விட்டுப்  
புத்தொளி பரப்பியபோது தன்னை  
மறந்திருந்த தமிழகமும் தன்னை  
உணர்ந்து எழுந்தபோது சுந்தரம்பிள்ளை  
என்னும் கோழி கொக்கரக்கோ கூவியது.  
அந்தத் தெய்வத் திருநாட்டின் திருப்பள்ளி  
எழுச்சியைப் பாரதிக் குயில் பாடிக் களித்தது.  
அந்த இனிய வேளையில் தமிழர்  
உள்ளமெல்லாம் உணர்வு வெள்ளமெனப்  
பெருக உயிர்ப்பினை எழுப்ப, ஓடி வந்தது  
திரு.வி.க. என்ற தமிழ்த் தென்றல்.  
அவர்தம் வாழ்வு அழகியலாக அரும்பி,  
பொருளியலாக மலர்ந்து, அரசியலாக  
மணம் வீசி, அருளியலாகக் களிந்தது.”

-கா. செல்லப்பன்



2, சிங்காரவேலர் தெரு  
தியாகராயர் நகர்  
சென்னை - 600 017  
தொ.பேரி: 24339030

தமிழ்மண்

---

ബിഹാർ ജാമാ  
(കുർബാൻ ഹജ്രാ) – 3



# திரு.வி.கு. தமிழ்க்கொடை

★9★

ஆசிரியர்  
திருவாளுர்-வி. கலியாணசுந்தரனார்

தொகுப்பாசிரியர்  
இரா. இளங்குமரனார்

பதிப்பாளர்  
கோ. இளவழகன்



## நூற்குறிப்பு

நூற்பெயர்	: திரு.வி.க. தமிழ்க்கொடை - 9
ஆசிரியர்	: திருவாளூர்-வி. கலியாணசுந்தரனார்
தொகுப்பாசிரியர்	: இரா. இளங்குமரனார்
பதிப்பாளர்	: கோ. இளவழகன்
முதல் பதிப்பு	: 2006
தாள்	: 18.6 கி வெள்ளைத் தாள்
அளவு	: 1/8 தெம்மி
எழுத்து	: 11 புள்ளி
பக்கம்	: 8+320=328
நால் கட்டமைப்பு	: இயல்பு (சாதாரணம்)
விலை	: உருபா. 305/-
படிகள்	: 1000
நாலாக்கம்	: பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு	: இ. இனியன்
அச்சிட்டோர்	: வெங்கடேசவரா ஆப்செட் பிரின்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு	: தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.டே. 2433 9030

## நுழைவுரை

தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெற்றத்தக்க குறிப்புகளை உடையது. பன்னாறு ஆண்டுகளுக்குப் பின் மொழியணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெடுமந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மன்னில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர்.

நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடையவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருலூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட்டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம்.

திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குழகாய் நெறியும், இலக்கிய நெறியும், சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு

கஞக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமையும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்புவார்க்கும் உடனடிம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம்.

திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்துனரிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை.

சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஒவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலையாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். .

சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ் விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத்

தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம்.

“தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியான சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக”

- தந்தை பெரியார்.

“திரு.வி.க் தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எனிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது.” - ச. மெய்யப்பன்.

தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை.

தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பாரிய காதல் கொண்டவர் திருவி.க் இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழக்குத் தென்ற லாக வந்து மகுடம் கூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர்.

கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமாரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; ‘கற்பு’ என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர்.

சங்கதூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தனர் இரா. இளங்குமரனார் அவர்கள், ‘தீந்தமிழ் அந்தனர்’ திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில்

போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி.

தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மனம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும்.

**திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்:**

**தமிழிருக்கும்! இனமிருக்கும்!**

**திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப்**

**பெயரிருக்கும்! இந்தநாட்டில்!**

**திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர்**

**இயக்கங்கள் செறிவுற்றோங்கும்!**

**திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம்**

**சீர்திருத்தம் திகழுமிங்கே!**

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

**- கோ. இளவழகன்**

**பதிப்பாளர்**

---

**പെര്യുറാക്കട**  
**(കൂദാശയ്ക്ക് വഴക്കുകൾ) — 3**



திருநின்ற சருக்கம் -5

## 26. திருநாவுக்கரசு சுவாமிகள்

### கொச்சகக் கலி

1271. திருநாவுக் கரசு வளர் திருத்தொண்டின் நெறிவாழ,  
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்  
பெருநாமச் சீர்பரவல் உறுகிள்ளேன்; பேர் உலகில்  
ஒருநாவுக்கு உரைசெய்ய ஓண்ணாமை உணராதேன்.

திருநாவுக்கரசர் வளர்த்த திருத்தொண்டின் நெறி வாழ்க.  
(அந்நெறி வளர்க்க) வந்த ஞானத்தவ முனிவராகிய அவ் வாகீசர்.  
வாகீசர் - திருநாவுக்கரசர். உண்மை விளங்கும் அவர் தஞ் சரித்தி  
ரத்தைச் சொல்லப் புகுகிளேன் என்றபடி. வாகீசர் என்பவர் ஒரு  
முனிவரென்றும், அவர் திருநாவுக்கரசராகப் பிறந்தவர் என்றும்  
பின்னே புனையப் பெற்ற ஒரு கதையைப் பொருளாகக்கொண்டு  
அக் கதைக்கியையச் சிலர் இப் பாட்டிற்குப் பொருள் கூறியுள்ளனர்.  
யானும் இளமையில் அக் கூற்றுக்கு இரையானேன். வாகீசர்  
என்பதும் திருநாவுக்கரசர் என்பதும் ஒரு பொருள் குறிப்பனவே. 18,  
48, 75 -ஆம் பட்டுகளின் குறிப்புகளைப் பார்க்க. திருநாவுக்கரசர்  
சமய குரவருள் ஒருவராதலானும், அவர் தம் வாழ்வு பெரிதுந்  
தொண்டையே பற்றி நின்றமையானும், அவர்தந் தொண்டை  
வாழ்த்தும் வழி அவர்தம் புராணத்தைப் பாட ஆசிரியர் தொடங்கு  
கிறார். திருஞானசம்பந்தர்க்கும் ஒரு பாட்டில் வாழ்த்துக் கூறியே  
ஆசிரியர் அப் புராணத்தைப் பாடப் புகுந்தமையும் ஈண்டுக் கருதற்  
பாலது. சந்தரமூர்த்தி சுவாமிகள் பாட்டுடைத் தலைவராகலானும்,  
சருக்க முடிவுதோறும் அவருக்கு வாழ்த்துக் கூறப்பெறுதலாலும்,  
தடுத்தாட்கொண்ட புராணத்தில் தனி வாழ்த்துக் கூறுதற்கு அவசிய  
மில்லை யென்க. 1

1272. தொண்மைமுறை வருமண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா  
நன்மைநிலை ஓழுக்கத்து நலம்சிறந்த குடிமல்கிச்  
சென்னிமதி புனையவளர் மணிமாடச் செழும்பதிகள்  
மன்னிநினைந் தூளது; திரு முனைப்பாடி வளநாடு.

பழைய முறைப்படி. துகள் (புழுதி) அன்றி வேறு துகள்  
(குற்றம்) இல்லாத. மல்கி - பெருகி. சிகாத்தில் சந்திரன் தவமுதலால்

அனி செய்ய வளர்ந்த; சிகரத்தில் சந்திரன் குளிக்க வளர்ந்த எனினு மாம். மன்னி - நிலையாக. திருமுனைப்பாடி வளநாடு தொன்மை முறை வருவதும், மன். . துகளில்லாததும் ஆகிய நன்மை நிலை யொழுக்கத்து. . உளது. 2

1273. புனப்பண்ணை மணியினொடும் புறவின்நறும் புதுமலரின் கணப்புண்ணையில் திரைக்கமந்து, களரமங்கு பெரும்பகட்டு ஏர் இனப்பண்ணை உழும்பண்ணை எறிந்துலவி எவ்வகும் வணப்புண்ணை வரும்பெண்ணை மாநதிபாய் வளம்பெருகும்.

புனப்பண்ணை மணியினொடும் - குறிஞ்சி நிலத்திலிருக்குங் கூட்டமான இரத்தினங்களொடும். புற. . கனப்பு - மூல்லை நிலத்தி விருக்கும் வாசனையுடைய புது மலர்களின் திரளை. எண். . மருங்கு - எண்ணில்லாத அலைகள் சமந்து கரைப் பக்கங்களில். பெரும். . எறிந்து - பெரிய ஏருமைகள் பூட்டப்பட்ட ஏர்களின் அதிக கூட்டங்கள் உழுகின்ற வயல்களில் எறிந்து. வனப்பு எண்ண - அழகை மதிக்க. 3

1274. கால்எல்லாம் தகட்டுவரால்; கரும்புள்ளாம் கண்பொழிதேன்;  
பால்எல்லாம் கதிர்ச்சாலி; பரப்புள்ளாம் குலைக்கழுகு;  
சால்எல்லாம் தரளம்நிரை; தடம்எல்லாம் செங்கழுநீர்;  
மேல்எல்லாம் அகில் தூபம்; விருந்துஎல்லாம் திருந்துமனை.

கால் - நீர்க்கால். வரால் மீன்கள். கண் - கணுக்கள். பால் - பக்கம். சாலி - நெற்கள். பரப்பு - அகன்ற இடம். சால் - படைச்சால். தரள நிரை - முத்து வரிசைகள். தடம் - குளம். செங்கழுநீர் - செங்குவளை. திருந்திய மனைகளிலைல்லாம் விருந்து. 4

1275. கடைஞர்மிடை வயல்குறைந்த கரும்புகுறை பொழி கொழுஞ் சாறு இடைதொடுத்த தேன் இழிய, இழிந்துழைமுகும் நீத்தமுடன் புடைபரந்து, ஞிமிறுழவிப்பப் புதுப்புனல் போல் மடைடைப்ப, உடைமடைஅக் கரும்புஅடு கட்டியின் அடைப்ப ஊர்களிடொறும்.

கடைஞர். . குறை - பள்ளர்கள் நெருங்கிய வயல்களில் துண்டிக்கப்பட்ட கரும்புக் குறைகள். இடை. . நீத்துமுடன் - (கொம்புகளுக்கு) இடையிடையே கட்டப்பட்டுள்ள தேன் கூடுகள் கிழியச் சொரிந்து பாயும் (தேன்) வெள்ளத்தோடு. புடை. . ஓலிப்ப - பக்கங்களில் பரவி வண்டுகள் ஓலிக்க. புதுப்புனல்போல் - புதிய நீரைப்போல (ஓடி). புதுப்புனல்போய் என்னும் பாடத்துக்குப் புதுப் புனலுடன் போய் என்றுரைக்க. உடை. . அடைப்ப - உடைபட்ட மடைகளை அக் கருப்பஞ் சாற்றால் காய்ச்சப்பெற்ற வெல்லக் கட்டிகளால் அடைப்பார்கள். 5

1276. கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகம்காட்ட,  
மருங்குவளர் கதிர்ச்செந்தெநல் வயப்புரவி முகம்காட்டப்  
பெருஞ்சகடி தேர்காட்ட, வினைஞர் ஆர்ப்பு ஓலிபிறங்க,  
நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்ப்பனவாம் நிறை மருதம்.

கதலி - வாழைமுயின். களிற்றுக்கை - யானைகளின் துதிக்கை.  
மருங்கு - பக்கத்தே. வயப்புரவி - வெற்றிக் குதிரைகளின். சகடு - வண்டி  
கள். வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க - பள்ளர்களின் ஆரவார ஒலி  
(பதாதியை) விளக்க. சாதுரங்க பலம் - நால்வகைச் சேனையை. 6

1277. நூற்றும் கழுகு நவமணிக் கழுத்தினுடன் கூந்தல்  
பொறை ஆற்றா மகளிர்எனப் புறம்புஅலை தண்டலைவெலித்  
துறையாற்ற மணிவண்ணாச் சுரும்புஇரைக்கும் பெறும் பெண்ணை  
நிறையாற்று நீர்க்கொழுந்து படர்ந்துஏறும் நிலைமையாதல்.

நைற ஆற்றும் கழுகு - மனங் கமமும் பாக்கு மரங்கள். பொறை  
- சுமையை. புறம்பு.. துறை - புறம்பே அலையும் சோலைகளை வேலி  
யாகக் கொண்ட கரையில். ஆற்ற. . இரைக்கும் - மிகுந்த நீலமணி  
போன்ற வண்டுகள் ஒலிக்கும். பழம், காய், பாளை, சோலை முதலிய  
பன்னிறப் பொருள்களைக் கழுகு உடைமையான், அதற்கும் நவ  
மணிக் கழுத்துடன் கூந்தல் பொறை ஆற்றாத மகளிர்க்கும் உவமை.  
“எண்ணார் முத்த மீன்று மரகதம்போல் காய்த்துக் கண்ணார் கழுகு  
பவளம் பழக்குங் கலிக்காழி” - திருஞானசம்பந்தர்: சீர்காழி. 9. 7

1278. மநுமேவும் மலுமேய, மாகடவினுள் படியும்  
உருமேகம் எனமண்டி, உகைத்தகருங் கன்றுபோல்  
பநுமேனிச் செங்கண்வரால் மடிமுட்டப் பால்சொரியும்  
கரு மேதிதனைக் கொண்டு கரை புரள் - தினர வாபி.

மனம்பொருந்திய மலர்களை மேடும்படி. இடியையுடைய  
மேகம் போல. உரும் - இடி. உருவெனக் கொண்டு கருநிறம் எனக்  
கூறலு மொன்று. மண்டி உகைத்த - நெருங்கிப் பாய்கின்ற. பருத்த  
உடலையும் சிவந்த கண்ணையுமுடைய வரால். மீன்கள்.  
கருமேதிதனை - கரிய எருமையை. அலைகளையுடைய வாவிகள்  
கரைபுரள்வ. 8

1279. மொய்அளிகுற் நிறைநீல மழுவல யங்களின் அலையச்  
செய்யதனிர் நறுவிரவின் செழுமூகபிள் நகம் சிறப்ப,  
மெய்ஜூனியின் நிழல்கானும் ஆடின வெண்மதியை  
வையமகள் கைஅணைத்தால் போல்உயர்வ மலர்ச்சோலை.

மொய்.... அலைய - சூட்டமாகத் திரண்ட வண்டுகள் சூழ்ந்த  
வரிசையானது முழு நீலமணிகளால் ஆக்கப்பெற்ற வளையல்களைப்  
போல் அலைய. .... வண்டுகள் சூடியுள்ள நீல மலர்கள் மழுவதும்

நீலமணி வளையல்.. என்னலுமாம். செய்ய.. சிறப்பு - சிவந்த தனிர்கள் அழகிய விரலைப்போலவும் செவ்யிய அரும்புகள் நகத்தைப் போலவும் சிறந்து விளங்க. மெய். . என - உடல் ஒனியின் நிழலைக் காணும் கண்ணாடியைப்போல. வையமகள் - பூமிதேவி. 9

1280. எயில் குலவும் வளம்பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்  
பயிர்க்கண்வியல் இடங்கள் பல பரந்துலயர்நெல் கூடுகளும்  
வெபில் கதிர்மென் குழைமகளிர் விரவிய மாடமும்மேவி  
மயில் குலமும் முகில் குலமும் மாறாட மருங்குஆடும்.

எயில் குலவும் - மதில்கள் குழந்த எங்குமுள்ள. வயலில்  
பொலிந்த பயிர்கள் உள்ள அகன்ற இடங்கள் பலவற்றில். நெற்  
கூடுகளிலும். வெயிலொளி உமிழும் மெல்லிய இரத்தினக் குண்ட  
லங்களை அணிந்த பெண்மக்கள் நெருங்கியுள்ள மாடங்களிலும்.  
குலமும் - கூட்டமும். மாறாட - (கண்டோர் மயிலோ முகிலோ  
என்று) மயங்க. மருங்கு - பக்கங்களில். 10

1281. மறம் தருத் தெறிமாற மணிகண்டர் வாய்ஷமெந்தி  
அறம்தரு நாவுக்கரசம் ஆலால சந்தரநும்  
பிறந்தருள உளதுஆணால் நம்அளவோ பேர்உலகில்  
சிறந்ததிரு முளைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு.

மறம் - பாவத்தை. மணிகண்டர் வாய்ஷமை நெறி - சிவபிரானது  
சத்திய மார்க்கமாகிய. சீர்ப்பாடு - சிறப்பு. 11

1282. இங் வகைய திருநாட்டில்  
எனைப் பல ஊர்களும் என்றும்  
மெய்வளங்கள் ஓங்கவரும்  
மேன்னையன; ஆங்குஅவற்றுள்  
சைவெந்தி ஏழ்தலகும்  
பாவிக்கும் தன்னையினால்  
தெய்வெந்தி சிவம் பெருக்கும்  
திருஆம்ஜனர் திருவாழுர்.

எனைப்பல ஊர்களும் - எல்லா ஊர்களும். “எனைப்பொருள்  
உண்மை மாத்திரை கண்ட” - மணிமேகலை: 27. சமய. 62. “.. எனைப்  
பலகோடி தொகுத்தே” - தக்காயப்பரணி: 265. பாவிக்கும் - காக்கும்;  
வளர்க்கும். சிவம் - நன்மை. திருஆம்ஜனர் - செல்வம் உண்டாகும்  
(இலக்குமி வாழும்) ஊராகிய. 12

1283. ஆங்குவன முலைகள் கூமந்து  
அணங்குவன - மகளிர்இடை;  
ஏங்குவன - நூபுரங்கள்;  
இரங்குவன - மணிக்காஞ்சி;

ஒங்குவன - மாட நிரை;  
 ஓழுகுவன - வழு இல் அறம்;  
 நீங்குவன - தீங்கு நெரி;  
 நெருங்குவன - பெருங் குடிகள்.

வனமுலை - அழகிய முலைகளை. மகளிரிடை (இடுப்புகள்) அணங்குவன (வருந்துகின்றன) நூபுரங்கள் - சிலம்புகள். மணிக் காஞ்சி - மணிமேகலை. மாடநிரை - மாடவரிசைகள். வழுவில்லாத அறங்கள் ஒழுகுவன (நிகழ்கின்றன; நீள வளர்கின்றன). 13

1284. மலர் நீலம் வயல் காட்டும்;  
 மைஞ் ஞீலம் மதி காட்டும்;  
 அலர் நீடு மறுகு ஆட்டும்  
 அணிஜங்கல் பலகாட்டும்;  
 புலர்நீலம் இருள் காட்டும்  
 பொழுதுழழவர் ஓலிகாட்டும்;  
 கலம் நீடும் மனகாட்டும் -  
 கரைகாட்டாப் பெருவளங்கள்.

மதிமைஞ்சீலம் காட்டும் - மதிபோன்ற முகம் கரியநீல மலர் போன்ற கண்ணைக் காட்டும். அலர்நீடு மறுகு - அகன்ற நீண்ட தெருக்கள். இருள் (குமரி இருள்) புலர்தற்குரிய நீலத்தைக் காட்டும். பொழுது - வைகறை. அளவில்லாப் பெருவளங்களைப் பலதிறப் பண்டங்கள் நிறைந்த மனைகாட்டும். 14

1285. தலத்தின்கண் விளங்கியஅத்  
 தனிப்பதியில் அணைத்துவித  
 நலத்தின்கண் வழுவாத நஸை  
 மருவும் குடி நாப்பண்  
 விலக்கு இல் மனை ஓழுக்கத்தின்  
 மேதக்க நிலை வேளான்  
 குலத்தின்கண் வரும்பெருமைக்  
 குறுக்கையர் தம் குடி விளங்கும்.

தலத்தின்கண் - உலகத்திலே. மருவும் - விளங்கும். குடி நாப்பண் - குடிகள் மத்தியில். விலக்கு இல் - வழுவில்லாத. மேதக்க - மேம்பட்ட. “உழுத சால்வழியேயுழு வான்பொருட் - டிமுதை நெஞ்சமி தென்படு கின்றதே” (தனிக்குறுந்தொகை: 8): “எரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்” (திருமறைக்காட்டுத் திருத்தாண்டகம்: 5) என வருநாம் அப்பர் திருவாக்குகளை யோர்க். குறுக்கையர் என்பவரின் வழி வருங்குடி. 15

1286. அக்குடியின் மேல்தோன்றல்  
 ஆயபெருந் தன்மையினார்;  
 மிக்கமளை அறம்புரிந்து  
 விருந்துஅளிக்கும் மேன்மையினார்;  
 ஓக்கல்வளர் பெருஞ்சிறப்பின்  
 உளர் ஆனார்; உளர் ஆனார் -  
 திக்கு நிலவும் பெருமை  
 திகழுவரும் புகழனார்.

மேலார் தோன்றலாய - பெருந்தலைவராகிய. ஒக்கல் - சுற்றம்.  
 சிறப்பின் உளரானாராகிய புகழானர் உளரானார். 16

1287. புகழானார் தமக்கு உரிமைப்  
 பொருளில் குலக்குடியின்கண்  
 மகிழுவரு மணம் புணர்ந்த  
 மாதினியார் மணிவயிற்றில்  
 நிகழும் அவர்க் செங்கமல  
 நினரலிதழின் அகவயினில்  
 திகழுவரும் திருஅணைய  
 திலகவதியார் பிறந்தார்.

பொருவில் - ஒப்பற்ற. நிகழும். . அனைய - விளங்கும் செந்  
 தாமரை மலரின் ஒழுங்குபட்ட இதழ்களிடைப் பொலிய வீற்றி  
 ருக்கும் திருமகளைப் போன்ற. 17

1288. திலகவதியார் பிறந்து  
 சிவமுறையாண்டு அகன்றதன் பின்  
 அவகு இல் கலைத்துறை  
 தழைப்ப, அருந்தவத்தோர் நெறி வாழ,  
 உலகில் வரும் இருள் நீக்கி  
 ஓளிவிளங்கு கதிர்போல  
 மலரும், மருள் நீக்கியார்  
 வந்து அவதாரம் செய்தார்.

அலகில் - அளவில்லாத. கதிர் - சூரியனை. இங்கு மருள் நீக்கி  
 யார் முற்பிறப்புக் குறிப்பேயில்லை. மருள் நீக்கியார், வாசீசர்  
 அவதாரமென்றும், சுதாபாமுனி அவதாரமென்றும் இரண்டு கதைகள்  
 பின்வந்தவர்களாற் புனையப்பட்டன. பாட்டு. 1, 48, 75 - குறிப்பு  
 களைப் பார்க்க. 18

1289. மாதினியார் திருவயிற்றில்  
 மன்னியசீர்ப் புகழனார்  
 காதலனார் உதித்ததன்பின்  
 கடன் முறைமை மங்கலங்கள்

மேதகுநல் வினைசிறப்பு  
விரும்பிய பாராட்டினுடன்  
ஏதம் இல் பல் கிளை போற்ற,  
இளங் குழலிப்பதம் கடந்தார்.

காதலனார் - மருள்நீக்கியார். மேன்மை பொருந்திய நல் வினை  
கள் சிறக்க. ஏதம். . போற்ற - குற்றமில்லாத பல சுற்றத்தார் செய்ய.  
பதம் - பருவம்.

19

1290. மருள் நீக்கியார் சென்னி  
மயிர் நீக்கும் மணவினையும்  
தெருள் நீர்ப்பல் மாந்தர்எலாம்  
மகிழ்சிறப்பச் செய்ததன்பின்  
பொருள்நீத்தம் கொள்வீசிப்  
புலன்கொளுவ மனம்முகிழ்த்த  
சுருள்நீக்கி மலர்விக்கும்  
கலைபயிலத் தொடங்குவித்தார்

தலைமயிர் நீக்கும் மங்கல காரியம். தெருள்நீர் - தெளிந்த  
குணம் வாய்ந்த - பொருளை வெள்ளமாக வீசி (தானஞ் செய்து).  
புலன் கொளுவ - அறிவு கொள்ளுமாறு. முகிழ்த்த சுருள் - குவிந்த  
முகையை. புலன்கள் வழி உணர்வு பெற என்றும், மனத்தரும்புஞ்  
சுருளை என்றுங் கூறுவோருமூர். மனம் மொட்டுப் போவிருப்பது.  
அறிவு விளக்கத்துக்கு அஃது அரும்பிமலர்தல் வேண்டும். அதனை  
அரும்பி மலரச் செய்வது கலை. கலையின் சிறப்புக் கூறியவாறு  
காண்க.

1291. தந்தையாய் களிமகிழ்ச்சி  
தலைசிறக்க, முறைமையினால்  
சிந்தைமலர்ந்து எழும் உணர்வில்  
செழுங்கலையின் திறங்கள்எல்லாம்  
முந்து முறைமையில் பயின்று  
முதிர், அறிவு எதிரும் வகை  
ஸெந்தனார் மறுஷூழித்த  
இளம்பிழைபோல் வளர்கின்றார்.

தலைசிறக்க - மிகச் சிறக்க. திறங்கள் - வகைகள். அறிவு எதிரும்  
- அறிவு தோன்றும். மறு - களங்கம்.

21

1292. அந்நாளில் திலகவதியாருக்கு  
ஆண்டு ஆற்றன்டின்  
முன் ஆக, ஒத்தகுல  
முதல்வேளாண் குடித்தலைவர்;

யின் ஆர்செஞ் சடைஅண்ணல்  
    மெய்அடிமை விருப்புடையார்;  
பொன் ஆரும் மணிமொலிப்  
    புரவலன்பால் அஞ் உடையார்.

பன்னிரண்டு வயது ஆக. மெளலி புரவலன்பால் - கிரீடந்தரித்த  
அரசனிடம். அருள் - அன்புக் கட்டளை. 22

1293. ஆண்தலைகமைத் தொழிலின்கண்  
    அடல் அரியேறு என உள்ளார்;  
காண்தலைகய பெருவனப்பில்  
    கலிப்பகையார் எனும்பெயரார்,  
பூண்டகொடைப் புகழனார்பால்  
    பொரு இலமகள் கொள்ள  
வேண்டியூம் காதலினால்,  
    மேலோனர்க் கெல விட்டார்.

ஆண். . . உள்ளார் - போர்த் தொழிலில் வலிய சிங்க ஏறு  
போன்றவர். வனப்பின் - அழகுடைய. அழகு கண்ணைக் கவருந் தலை  
யினதாகலான். “காண்டலைகய” என்றார். கொடையறம் பூண்ட  
புகழனாரிடம். பொருவில் - ஒப்பற்ற. 23

1294. அணங்குஅனைய திலகவதியார்  
    தம்மை ஆங்குஅவர்க்கு  
மணம்பேசி வந்தவரும்  
    வந்தபடி அறிவிப்பக  
குணம்பேசிக் குவம்பேசிக்  
    கோதில் சீர்ப் புகழனார்  
பணம்கொள் அரவு அகல் அல்கும்  
    பைந்தொடியை மணம் நேர்ந்தார்.

அணங்கு அனைய - திருமகளை யொத்த. பணங்கொள் அரவு  
- பாம்பின் படம் போன்று. மணம் நேர்ந்தார் - திருமணங்குசெய்து  
கொடுக்க உடன்பட்டார். 24

1295. கண்ணிதிருத் தாதையார்  
    மணம்இசைவு கலிப்பகையார்  
முன்அனைந்தார் அறிவிப்ப,  
    வதுவைவினை முடிப்பதன்முன்  
மன்னவற்கு வட்டுவத்துழூர்  
    மாழுந்க, மற்றுஅவர்மேல்  
அன்னவர்க்கு விடைகொடுத்தான்;  
    அங்கினைமேல் அவர் அகன்றார்.

வதுவை வினை - திருமண வினை. வடதேசத்துள்ள பகைவர்கள் போர்தொடுக்க (படையெடுக்க), அவர்களுடன் போர்புரியச் சேனாபதியாகிய கலிப்பகையார்க்கு 25

1296. வேந்தற்குற்றறுழி விளைமேல்  
வெம்சமத்தில் விடைகொண்டு  
போந்தவரும் பொருப்படையும்  
உடன்கொண்டு சிவநாளில்  
காய்ந்த சினப் பகைப் புத்தைக்  
கவந்துகடுஞ் சமாக்கடலை  
நீந்துவார்நீநு நாள்கள்  
நிறைவெம்போர்த் துறை விளைத்தார்.

வேந்தற்கு....கொண்டு - அரசனுக்கு ஆபத்து நேர்ந்தபொழுது  
போர்த் தொழிலை மேற்கொண்டு கொடிய போருக்கு விடை  
பெற்று. பொருப்படையும் - போர் செய்யுஞ் சேனைகளையும்.  
பகைவர்களின் போர்க்களத்திற் கலந்து. 26

1297. ஆயநா ஸிடைஇப்பால்  
அணங்குதுளையாள் தளைப்பயந்த  
தூயகுலப் புகழனார்  
தொன்றுதொடு நிலையாமை  
மேயவினைப் பயத்தாலே  
இவ்வுலகை விட்டுஅகலத்  
தீயஅரும் பினி உழந்து  
விண்ணாலகில் சென்று அடைந்தார்.

ஆய நாளிடை - கலிப்பகையார் போர் புரிந்து கொண்டிருக்குங் காலத்தில். இப்பால் - திருவாழுரில். அணங்கு அனையாள் தளைப் பயந்த - திலகவுதியாரைப் பெற்ற. பழமையாய்த் தொடர்ந்து வரும் நிலையாமை சேர்தற்குரிய வினை வசத்தால். அரும்பினியால் வருந்தி. 27

1298. மற்றவர்தாம் உயிர் நீப்ப,  
மனைவியார் மாதிலியார்  
சுற்றமுடன் மக்களையும்  
துகள் ஆகவே நீத்துப்  
பெற்றிமையால் உடன்னன்றும்  
பிரியாத உலகு எய்தும்  
கற்புநெறி வழவாமல்  
கணவனாருடன் சென்றார்.

துகளாக - அற்புதமாக. பெற்றிமையால் - தன்மையால். 28

1299. தாழையாரும் பயந்த  
                   தாயாரும் இறந்ததன்பின்  
                   மாதரார் திலகவதி  
                   யாரும் அவர் பின்வந்த  
                   காதலனார் மருள்ளீக்கி  
                   யாரும்னக் கவலையினால்  
                   பேதுஉறுநல் சுற்றமுடன்  
                   பெருந்துயரில் அழுந்தினார்.  
                   மாதர் ஆர் - அழுகு நிறைந்த. பேதுறும் - வருந்தும்; கலக்க  
                   முறும்; மதி மயங்கும். 29
1300. ஓருவாறு பெருங்கிளைஞர்  
                   மண்மேதெற்றத் துயர்ஜூலிந்து,  
                   பெருவாஸம் அடைந்தவர்க்குச்  
                   செய்கடன்கள் பெருக்கிளைார்,  
                   மநுவார்மேல் மன்னவற்கா  
                   மலையப்போம் கலிப்பகையார்  
                   பொருநூரும் போர்க்களத்தில்  
                   உயிர்கொடுத்துப் புகழ் கொண்டார்.  
                   கிளைஞர் - சுற்றத்தார். பெருக்கிளைார் - செய்தார். மரு....போம்  
                   - பகைவர்மீது மன்னவன் பொருட்டுப் போர்புரியச் சென்ற. பொரு  
                   ஆரும் - பகைமை நிறைந்த. 30
1301. வெம்முளைமேல் கலிப்பகையார்  
                   வேல்வேந்தன் ஏவப் போய்  
                   அம்முளையில் பகைமுருங்கி  
                   அம்முளகம் ஆள்வதற்குத்  
                   தம்முடைய கடன் கழித்த  
                   பெருவார்த்தை தலம் சாற்றச்  
                   செம்மலர்மேல் திருநூளைய  
                   திலகவதியார் கேட்டார்.  
                   வெம்முளை மேல் - கொடும்போர் முகத்துக்கு. முருக்கி -  
                   அழித்து. அமருலகம் - விண்ணனுலகம். தலம் - தம்மிடத்தில்; உலகத்  
                   தாருமாம். 31
1302. ‘எந்தையும் எம் அளையும் அவர்க்கு  
                   எளனக் கொடுக்க இசைந்தார்கள்.  
                   அந்த முறையால் அவர்க்கீக  
                   உரியது; நான் - ஆதலினால்,  
                   இந்த உயிர், அவர் உயிரோடு  
                   இசைவிப்பன்’ எனத் துணிய,

வந்துஅவர்தம் அடிஇணைமேல்  
மருள் நீக்கியார் விழுந்தார்.

என் அன்னையும். அவர்க்கு - கலிப்பகையார்க்கு. திலகவதி யாரைக் கலிப்பகையார்க்கு மணஞ் செய்விக்கத் தாயுந் தந்தையும் உறுதி செய்தமையானும், அதனால் அம்மையார் நெஞ்சம் கலிப்பகையார்பால் செல்ல நேர்ந்தமையானும், வெளிப்படையாக மணவினை நிகழாமையைக் காரணமாகக் கொள்ள அம்மையார் மனம் எழாமையானும், அவர் தம்முயிரைக் கலிப்பகையார் உயிரோடிசைவிக்கத் துணிந்தார் என்க. இதுவே உண்மைக் காதல் (தலையாய அன்பு) என்பது. 32

**1303. அந்திலையில் மிகப்புலம்பி**  
 ‘அன்னையும் அத்தனும் அகன்ற  
பின்னையும்நான் உமைவணங்கப்  
பெறுதலினால் உயிர்தரித்தேன்;  
என்னைஇனித் தனிக்கைவிட்டு  
ஏகுவீர் எனில், யானும்  
முன்னம்ஹயிர் நீப்பன்’ என  
மொழிந்துஇடிரின் அழுந்தினார்.

அத்தனும் - தந்தையும். 32

**1304. ‘தம்பியார் உளர் ஆக**  
 வேண்டும்’ என வைத்ததயா  
உம்பர்உலகு அணையாறு  
நிலைவிலக்க, உயிர்தாங்கி  
அம்பொன்மணி நூல் தாங்காது,  
அனைத்துலயிர்க்கும் அருள்தாங்கி,  
இம்பர்மணத் தவம்புரிந்து,  
திலகவதியார் இருந்தார்.

உளராக - உயிரோடிருக்க. விண்ணாலுகை அடைதல்வேண்டுமென்று கொண்ட உறுதி நிலையை விலக்க. தயா விலக்க. அம்பொன் மணி நூல் - திருமாங்கலிய சூத்திரம்; அம்பொன்மணி முதலியவற் றாலாகிய அணிகளை என்னலுமாம். திருநாவுக்கரச சுவாமிகள் உலகுய்யத் தோன்றிய பெரியாராதலான் “அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி” என்றார். இம்பர்மண - இம் மணாலுகில் வீட்டிலிருந்தே. அம்மையார் தியாகமும், தன்னலமற்ற வாழ்வும், ஒப்புரவும் இங்கே குறிக்கப்பட்டன. 34

1305. மாக்டில் மனத் துயர் ஓழிய  
 மருள் நீக்கியார் நிரம்பித  
 தேசநெறி நிலையாஸை  
 கண்டுஅறங்கள் செய்வாராய்க்  
 காசினிமேல் புகழ்விளாங்க  
 நிதி அளித்துக் கருணையினால்  
 ஆசில்அறச் சாலைகளும்  
 தண்ணீர்ப் பந்தநும் அமைப்பார்.

நிரம்பி - உற்ற வயதைடந்து; கல்வி அறிவு ஒழுக்கத்தால் நிரம்பி  
 என்னலுமாம். தேச நெறி - உலகியல் நெறி. காசினிமேல் - உலகில்.  
 ஆசில் - குற்றமற்ற. 35

1306. காவளர்த்தும் குளாம் தொட்டும்  
 கடப்பாடு வழூவாமல்  
 மேவினர்க்கு வேண்டுவன  
 மகிழ்ந்துஅளித்தும் விருந்துஅளித்தும்  
 நாவலர்க்கு வளம்பெருக  
 நல்கியும் நானிலத்து உள்ளோர்  
 யாவருக்கும் தவிராத  
 ஈகைவினைத் துறைநின்றார்.

கா - சோலைகளை. கடப்பாடு - நேர்மை; கடமை. மேவினர்க்கு  
 - வந்தடைந்தவர்க்கு. 36

1307. நில்லாத உலகியல்பு கண்டு ‘நிலையா வாழ்க்கை  
 அல்லேன்’ என்று அறத்துறந்து, சமயங்கள் ஆனவற்றின்  
 நல்லாறு தெரிந்து, உணர நம்பர் அருளாஸையினால்,  
 கொல்லாஸை மறைந்துழறையும் அமண்சமயம் குறுகுவார்.

நிலையாத வாழ்க்கைக்கு உரியனல்லேன். நல்லாறு - சன்  
 மார்க்கம். நம்பர் - சிவபெருமான். கொல்லாஸையில். மருள்நீக்கியார்  
 பெரிதும் இடைக்காலச் சமயநூல் பயின்றிருப்பர். அதனால் அவர்  
 “நிலையா வாழ்க்கை அல்லேன்” என்று அறத்துறந்து.. சமண் சமயம்  
 குறுக எண்ணினார் போலும். உலகைத் துறத்தல் என்பதைப்  
 பெரிதும் அறிவுறுத்துவது இடைக்காலச் சமண சமயம். மருள்  
 நீக்கியார் கலைஞரியராக மட்டும் இருந்தார் என்பது “நம்பர்  
 அருளாஸையினால்” என்பதால் தெரிகிறது, திருநாவுக்கரசர் காலச்  
 சமண சமய நிலைக்கும், பண்டைச் சமண சமய நிலைக்கும் வேறு  
 பாடுகள் பல உண்டு. இது “கொல்லாஸை மறைந்துழறையும் அமண்”  
 என்பதால் நன்கு விளங்குகிறது. இதுபற்றித் திருஞானசம்பந்த  
 சவாமிகள் புராணத்தில் தெளிவு செய்யப்படும். ஆசிரியர் ஈண்டுக்  
 குறிப்பது திருநாவுக்கரசர் காலத்திய சமண சமய நிலையை எனக்  
 கொள்க. 37

1308. பாடலிபுத் திரம்ளன்னும் பதிஅளணந்து சமண் பள்ளி  
மாடு அளணந்தார் வல் அமணர் மருங்கு அளணந்து மற்றவர்க்கு  
'வீடு அறியும் நெறிஇதுவே' எனமெய்போல் தங்களுடன்  
கூடவரும் உணர்வு கொளக் குறிபலவும் கொளு வினார்.

பாடலிபுத்திரம் - அந்நாளில் சமணர் அரசு, கழகம், பள்ளி,  
பாழி முதலியன பல்கிக் கிடந்த நகரங்களுள் சிறந்தது; இதுவே திருப்  
பாதிரிப்புவியூர் என்பது. சமண் பள்ளி மாடு - சமணக் கோயிலில்;  
உறைவிடத்தில் என்னலுமாம். “ஜயரூற பள்ளியிடம் ஆண்டழகர்  
காண” - சிந்தாமணி: 1782. பட்டு: 141. குறிப்புப் பார்க்க. மருங்கு -  
(மருள் நீக்கியார்) அருகில். அவர்க்கு - மருள் நீக்கியார்க்கு -  
தங்களுடன் சேர்தற்குப் பிறக்கும். குறி - கருத்து; நூல் கொளுவினார்  
- போதித்தார். மெய் போல் கொளுவினார் - வெளிக்கு உண்மை  
போலத் தோன்ற என்ற படி. 38

1309. அங்கு அவரும் அமண் சமயத்து அருங் கலைநூல் ஆளெலாம்  
பொங்கும் உணர்வு உறப்பயின்றே அந்நெறியில் புலன் சிறப்பத்  
துங்கமுழு உடல் சமணர் குழந்து மகிழ்வார் அவர்க்குத்  
தங்களின் மீலாம் தரும்சேனர் எனும் பெயர் கொடுத்தார்.

புலன் - அறிவு. துங்க - உயர்ந்த. உடையில்லாத நீண்ட உடல்  
என்றபடி. தங்கட்கு மேம்பட்ட குருவாக என்றவாறு. தருமசேனர்  
என்ற பெயர் அக்காலச் சமணப் பெரியார்களிடை வழங்கி வந்த  
தொன்று; “சந்து சேனனும் சிந்துசேனனும் தருமசேனனும்...” - திரு  
ஞானசம்பந்தர்: திருவாலவாய். திருநாவுக்கரசர் சமண் சமயம் புகுந்து  
தருமசேனர் என்ற பெயர் பெற்றாரென்பது, அவரைப்பற்றிச் சமணப்  
புலவரோராகுவரால் யாக்கப் பெற்ற “தருமசேன புராணம்” என்னும்  
நூலான் இனிது விளங்கும். திருநாவுக்கரசர் சமண் சமயம் புக்கதற்கு  
அவர் திருவாக்கிற் பிறந்த அகச் சான்றுகள் பல. அவைகளுள் சில  
வருமாறு; “ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரோடே -  
காது வித்தாய்” “அமணோடு இசைவித்து” “குண்டனாய்ச் சமண  
ரோடே கூடி” “சமணர்தமை உறவாக் கொண்ட பரங்கெடுத்து”  
“சமணர் பொய்யில் புக்கமுந்தி” “நின்றுண்ணுங் கையர் பொய்  
யெல்லாம் மெய்யென்று கருதிப்புக்கு” “பல்லுரைச் சமணரோடே  
பல பல காலமெல்லாம் சொல்லிய செய்தேன்” “அமணே நின்றார்  
சொற்கேட்டு உடனாகி உழி தந்தேன்”. 39

1310. அத்துறையின் மீக்கூரும் அமைதியினால், அகல் இடத்தில்  
சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கள்  
உய்த்த உணர் வினில் வென்றே, உலகின் கண் ஓளி உடைய  
வித்தக ராய் அமண் சமயத் தலைமையினில் மேம்பட்டார்.

அத்துறையின் மீக்கூரும் அமைதியினால். அச்சமனை சமய ஞானத்தில் மிகுந்து சிறந்து விளங்கும் பெருமையினால். அகலி டத்தில் - உலகில். சித்தநிலை - உறுதிநிலை (சித்தம் - நிச்சயம்); சித்தர் நிலை எனக் கொள்ளலுமாம்; சமணர்கள் நிலைகளில் மிக உயர்ந்தது சித்தர் நிலை. தேரரையும் - புத்தரையும். சமணத்துக்கும் பெளத் தத்துக்கும் அறத்தில் ஒற்றுமையும் தத்துவத்தில் வேற்றுமையும் உண்டு. உய்த்த உணர்வினில் - (வெகுளாது) செலுத்திய உணர்வினால்; ஆராய்ந்து பெற்ற உணர்வினால்; (உய்த்துணர்தல் - ஒரு தந்திர யுத்தி). வித்தகராய் - பெரியோராய்.

40

### வேறு

1311. அந்நெறியின் மிக்கார் அவர்ஷையுக், ஆஸ்ரதவச்  
செந் நெறியின் வைகும் திலகவத்யார் தாழும்  
தொல் நெறியின் சுற்றுத் தொடர்பு ஓழியத் தூயசிவ  
நன்னெறியே சேர்வதற்கு நாதன் அருள் நன்றாவார்.

மிக்காராய். ஆஸ்ர - அமைந்த; அடங்கிய. தூயசிவ நன்னெறி - தத்துவங்கடந்த சிவத்தைப் பற்றிய நன்னெறி. தடுத்தாட் கொண்ட புராணம்: 28. குறிப்புப் பார்க்க.

41

1312. பேராத பாசப் பிணிப்பு ஓழியப் பிஞ்ஞகன் பால்  
ஆராத அங்புபெற ஆதரித்த அம் மடவார்,  
நீர்ஆர் கெடிலவட நீள் கரையில் நீடுபெருஞ்  
சீர்ஆர் திரு அதிகை வீரட்டானம் சேர் ந்தார்.

பாசக்கட்டு (பாசம் - ஆணவம் கர்மம் மாயை). பிஞ்ஞகன் பால் - சிவபெருமானிடம். ஆராத - அடங்காத. ஆதரித்த - விரும்பிய. அம் மடவார் - திலகவதியார். நீர் ஆர் - நீர் நிறைந்த. வீரஸ்தானம் - வீரட்டனாம். திருவதிகை - வீரட்டத் தலம் எட்டனுள் ஒன்று; முப் புரம் எரித்த இடம்; “பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம் அதிகை - மாமன் பறியில் சலந்தரன் விற்குடி மாவழுவூர் - காமன் குறுக்கை யமன்கட ஒுரிந்தக் காசினியில் - தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே”.

42

1313. சென்று திருவீரட்டானத்து இருந்த செம்பவளக்  
குன்றை அடிபணிந்து, கோதுஇல் சிவசின்னம்  
அன்று முதல் தாங்கி, ஆஸ்ரம்ஹறத் தம்மையால்  
துன்று திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.

செம்பவளக் குன்றாகிய சிவபெருமானின். பலதிறத் திருப் பணிகள்.

43

### வேறு

1314. புலர்வதன்முன் திருஅலகு பணிமாறிப் புனிறுஅகன்ற  
நலம்மலிலுள் சாணத்தால் நன்குதிரு மெழுக்கு இட்டு,  
மலர்கொய்து கொடுவதாகும் தொடுத்து அமைத்துப்  
பலர்புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்.

திருவலகு பணிமாறி - பெருக்கி. புனிறு - ஈன்றணிமை. “புலர்  
வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்தி” -  
அப்பர்: திருவாரூர்த் திருத்தாண்டகம். 44

1315. நானும்மிகும் பணிசெய்து அங்கு  
உறைந்து அடையும் நல் நாளில்,  
கேள் உறும் அன்பு உறலூழுகும்  
கேண் மையினார் பின் பிறந்தார்  
கோள் உறு தீவினை முந்தப்  
பரசமயம் குறித்தற்கு  
மூன்றும் மனக் கவலையினால்,  
முற்றாருந் துயர் உழந்து.

அங்கு உறைந்து அடையும் - திருவதிகையில் வதிந்திருக்கும்.  
குறைந்து என்னும் பாடத்துக்குக் குறையிரந்து என்று கொள்க. கேள்  
உறும் அன்பு உற - உறவினர் தம்மாட்டு மிகுந்த அன்புகொள்ள.  
கேண்மையினார் - அன்புடையவராகிய திலகவதியார். பின்பிறந்தார்.  
தம்பியார். வலிமைமிக்க தீ வினை முற்பட. 45

1316. தூண்டு தவவிளக்கு அனையார்  
கூடர் ஓளியைத் தொழுது என்னை  
ஆண்டருஞும் நீர் ஆகில்  
அடியேன் பின் வந்தவனை,  
ஸண்டு வினைப் பரசமயக்  
குழி நின்றும் எடுத்து. ஆள  
வேண்டும் எனப் பல முறையும்  
விண்ணப்பம் செய்தனரால்.

தூண்டு தவம் - இடையறாத தவமுடைய. சுடரோளியை - சிவ  
பெருமானை. பின்வந்தவனை - என் தம்பியாரை. சேரும் தீ வினையை  
விளக்கும். 46

1317. ‘தவம் என்று பாய் இடுக்கிந்  
தலைப்பறித்து நின்று உண்ணும்  
அவம் ஓன்று நெறி வீழ்வான்,  
வீழ்மே அருஞும் எனச்  
சிவம் ஓன்று நெறி நின்ற  
திலகவதியார் பரவப்

பவம் ஓன்றும் வினை தீர்ப்பார்

திரு உள்ளாம் பற்றுவார்.

அவம் ஒன்றும் - பயனின்மை (வீண்டு) பொருந்திய. பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் - பிறவிக்கு வித்தாகச் சேரும் வினைகளைக் களையுஞ் சிவபெருமான். 47

1318. மன்னுத்தோ தனியார்க்குக்  
களவின் கண் மழவிடையார்,  
'உன்னுடைய மனக் கவலை  
ஓழி நீ உன் உடன் பிறந் தான்  
முன்னாமே முனியாகி  
எனை அடையத் தவம் முயன்றான்;  
அன்னவளை இனிச் சூலை  
மடுத்து ஆள்வம்' என அருளி

மழவிடையார் - இளவேறுடைய சிவபெருமான். குலை நோய் தந்து முனியாகி என்பது பொதுவாகக் கூறப்பட்டிருக்கிறது 'எப் பெயருடைய முனிவர்' என்பது விளங்க வில்லை. இது குறித்துப் பின்வந்த பலர் பலதிறப் பொய்க் கதைகளைக் புனைந்துள்ளார். முதற்பாட்டுக் குறிப்பைப் பார்க்க. 48

1319. பண்டு புரி நல் தவத்துப்  
பழுதின் அளவு இறைவழுவும்  
தொண்டரை ஆளத் தொடங்கும்  
குலை வேதனை தன்னைக்  
கண் தரு நெற்றியர் அருளாக்  
கடுங்களஸ் போல் அடும் கொடிய  
மண்டு பெருஞ் சூலை அவர்  
வயிற் றினிடைப் புக்கதால்.

பண்டுபுரி - முன்னே செய்த. இறை அளவு பழுதின் வழுவும் - மிகச் சிறு பிழையால் வழுவிய தொண்டரை - தருமசேனரை. கணதரு நெற்றியர் - சிவபெருமான். திருநகரச் சிறப்பு: 46 குறிப்புப் பார்க்க. அடும் - வருத்தும். மண்டு - மிக்குச் செல்லும். அவர் - தருமசேனர். 49

1320. அடைவு இல் அமண் புரிதரும்  
சேனர்வயிற்று அடையும் அது.  
வடஅளவும் கொடுவிடமும்  
வச்சீரமும் பிறவும் ஆம்  
.கொடியளவாம் ஓன்றாகும்  
எனக்குடரின் அகம்குடையப்  
படர்உழுந்து நடுங்கி. அமண்  
பாழி அறையிடை விழுந்தார்.

அடைவு இல் அமண் புரி - ஒழுங்கு இல்லாத சமண் சமயம் விரும்பி. அது - சூலைநோய். வடவாழகாக்கினியும் ஆலகாலமும் வச்சிராயதமும் பிறவும் ஆகிய ஒன்றுபட்டன என்று சொல்லும்படி. படர் உழந்து - துண்பத்தால் வருந்தி. பாழி அறை யிடை - தங்கு மிடத்தில் (பாழி - சமணமுனிவர் தங்குமிடம்; குகை; 146 - குறிப்புப் பார்க்க).

50

1321. அங்சமயத் திடைத் தாம் முன்  
 அதிகரித்து வாய்த்து வரும்  
 விச்சைகளால் தமிழ் திடையும்  
 மேல் மேலும் மிக மூடுகி  
 உச்சம் உற, வேதனை நோய்  
 ஓங்கி ஏழ ஆங்கு அவர்தாம்  
 நங்கு அரவிள் விடம் தலைக்  
 கொண்டு எனமயங்கி நலை உற்றார்.

அங் சமண சமயத்தில்; அவ் வேனையில் எனினுமாம். முன் அதிகரித்து வாய்த்துவரும் - முன்னே அதிகம் பயின்று கைவந்துள்ள. விச்சைகளால் - வித்தைகளால், (மணி மந்திர ஒளாஷதங்களால்). நலை - துண்பம்.

51

1322. அவர் நிலைமை கண்டதன் பின்  
 அமண் கையர் பலர் ஈண்டிக்  
 ‘கவர் கிண்ற விடம்போல் முன்  
 கண்டு அறியாக் கொடுஞ் குலை  
 இவர் தமக்கு வந்தது; இனி  
 யாது செயல்?’ என்று அழிந்தார் -  
 தவம் என்று வினை பெருக்கிக்  
 சார்பு அல்லா நெறி சார்வார்.

கையர் - வஞ்சகர்கள் பலர் சேர்ந்து. கவர்கிண்ற - கதுவுகிண்ற; அதிகமாகப் பற்றுகின்ற; கொள்ளுகின்ற எனினுமாம். தீ வினை - நற் சார் பல்லாத தீ நெறி.

52

1323. புண் தலைவன் முருட் டுஅமணர்  
 புலர் ந்துவிசயல் அறியாது  
 குண் டிகை நீர் மந்திரித்தும்  
 குடிப் பித்தும் தணியாஸை  
 கண்டு, மிகப் பீவி கொடு  
 கால் அளவும் தடவிடவும்  
 பண் டையினும் நோவு மிகப்  
 பரிபவத்தால் இடர் உழந்தார்.

புண் தலையும் வன்மையும் முருடும் உடைய சமனர்கள்.  
புலர்ந்து - வாடி. கமண்டலநீர், மயிற்பீலி. பரிபவத்தால் - அவமா  
னத்தால். பண்டையினும் - முன்னையினும்.

53

1324. தாவாத புழுத் தரும  
சேனருக்கு வந்தபிளி  
ஒவாது நின்றிடலும்,  
ஓழியாஸம உணர்ந்தாராய்  
'ஆ! ஆ! நாம் என் செய்கோம்?'  
என்று. அழிந்த மனத்தினராயப்  
போவார்கள்'இது நம்மால்  
போக்க அரிது ஆம்' எனப்பு கன்று.

தாவாத - கெடாத. ஒவாது நின்றிடலும் - நீங்காமல்  
நிலைக்கவும்.

54

1325. குண்டர்களும் கை விட்டார்;  
கொடுஞ் குலை கைக் கொண்டு  
மண்டியிக மேல் மேலும்  
முடுகுதலால் மதி மயங்கிப்  
பண்ணை உறவு உணர்ந்தார்க்குத்  
திலகவதியார் உளராக்  
கொண்டு, அவர்பால் ஊட்டுவான்  
தனைவிட்டார் குறிப்பு உணர்த்த

மண்டி - நெருங்கி அடர்ந்து. பழைய உறவினை உணர்ந்த தரும  
சேனர்க்கு. திலகவதியார் இருப்பதை மனத்திற் கொண்டு அவரிடம்  
சமையற்காரனை.

55

1326. ஆங்கு அவன் போய்த் திருஅந்திகை  
தனை அடைய, அருந்தவத்தார்  
பூங்கமழு நந்தன வளத்தின்  
புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி,  
'ஈங்குயான் உமக்கு இளையார்  
ஏவலினால் வந்தது' எனத்  
'தீங்கு உள்ளோ?' என வினாவ,  
மற்று அவனும் செப்புவான்.

56

1327. 'கொல்லாது குலை நோய்  
குடர் முடுக்கித் தீராஸமை,  
எல்லாரும் கைவிட்டார்;  
இதுசெயல் என் முன்பிறந்த  
நல்லாள் பால் சென்று இயம்பி,  
நான் உய்யும்படி கேட்டு இங்கு

அல் ஆகும் பொழுது அணைவாய்’  
என்றார் என்று அறிவித்தான்.

அல்லாகும் பொழுது - இராப் பொழுது. 57

1328. என்றுஅவன்முன் கூறுதலும்,  
‘யான் அங்கு உன்னுடன் போந்து  
நன்று அறியா அமண் பாழி  
நன்னுகிளேன் எனும் மாற்றம்  
சென்று அவனுக்கு உரை’ என்று  
திலகவதியார் மொழிய,  
அன்று அவனும் மீண்டு போய்ப்  
புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்.

மாற்றம் - சொல்லை; மறுமொழியை. பாழி - அமணர் தங்கு  
மிடம்; 146 - குறிப்புப் பார்க்க. புகுந்தபடி - நடந்தவாறு. 58

1329. அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எதி ‘இதற்கு இனி யான்  
எவ்வாறு செய்வன்?’ என, ஈசுர் அருள் கூடுதலால்  
‘ஓவ்வா இப் புன் சமயத்து ஓழியாஇத் துயர் ஓழியச்  
செவ்வாறுசீர் திலகவதியார் தாள் சேர்வன்’ என.

அயர்வு எதி - சோர்வுற்று; வருந்தி. செவ்வாறு - செந்தெறி. 59

1330. எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி  
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருஅதிகை அணைவதனுக்கு  
உடுத்துஉலூம் பாய்ஷூயிய உறிச்சு குண்டிகை ஓழியத்  
தொடுத்த பீவியும் ஓழியப் போவதற்கு துணிந்து எழுந்தார்.

அடுத்தலும் - சேர்த்தலும். உறியிற்றுக்கிய கமண்டலம்  
சேர்த்துக் கட்டப்பட்ட மயிற்பீலியும். 60

1331. பொய்தருமால் உள்ளத்துப் புன்சமணர் இடம் கழிந்து  
மெய்தருவான் நெறி அடைவார் வெண்புடைவை மெய் குழந்து  
கைதருவார் தமைஜனரிக் காணாமே, இரவின்கண்  
செய்தவமா தவர் வாழும் திருஅதிகை’ சென்று அடைவார்.

மால் - மயக்கமுடைய. வான் நெறி - உயர்ந்த நெறி. புடவை - ஆணு  
டைக்குமாம்; பழைய வழக்கு; கலித்தொகை: 96, மதுரைக்காஞ்சி:  
598, மூல்லைப்பாட்டு: 59 உரை பார்க்க. மெய் குழந்து - உடலில்  
அணிந்து. ஆதரவாகக் கைகொடுப்போரைப் பற்றிக் கொண்டு. 61

1332. சலவி வயிற்றகம் கனலும் குலவெநோய் உடன் தொடரக்  
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டணையக் குலவரை போன்று  
இலகு மணி மதில் சோநி எதிர்கொள் திரு அதிகையினில்,  
திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்று அணைந்தார்.

சமூற்றிச் சமூற்றி வயிற்றனுள்ளே எரியும். உள்ளத்தில் பொலிந்து எழும். குல மலைபோன்று விளங்கும். 62

1333. வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உறவணங்கி,  
‘நம் தமது குலம் செய்த நல்தவத்தின் பயன் அணையீர்!  
இந்த உடல் கொடும் குலவக்கு இடைந்து அடைந்தேன்; இனிமயங்காது  
உய்ந்துகளர் ஏறும் நெறி உரைத்தருஞ்’ என உரைத்து.

இடைந்து - மெலிந்து. 63

1334. தாள் இணைமேல் விழுந்துஅயரும் தம்பியார் தமைநோக்கி,  
ஆரூடைய தம்பெருமான் அருள் நினைந்து கைதொழுது,  
‘கோள் இல்பர சமயதெந்திக் குழியில் விழுந்து அறியாது  
ஆரூம் அருந்துயர் உழுந்தீர்; எழுந்தீரோ’ என மொழிந்தார்.  
கோள்இல் - கொள்கை இல்லாத. பரசமயக் குழியினின்றும்  
எழுந்தீரீர் என்பது குறுப்பு. 64

1335. மற்றுஅவ் உரை கேட்டவுமே மருள் நீக்கியார் தாழும்  
உற்றபினி உடல் நடுங்கி எழுந்துதொழு உயர் தவத் தோர்  
‘கற்றை வேணியர் அருளோ காறும்இது; கழல் அடைந்தோர்  
பற்று அறுப்பார் தமைப்பணிந்து பணிசெய்லீர்’ எனப் பிணித்தார்.

உயர் தவத்தோர் - திலகவதியார். இது கற்றைச் சடைமுடியாராகிய சிவபெருமான் திருவருளே என்று உணர்வாயாக என்றபடி. தமது கழலையடைந்தோறின் பாசத்தை அறுப்பராகிய அச் சிவபெருமானையே பணிந்து.

1336. என்றபொழுது, அவர் அருளை எதிர்ஏற்றுக் கொண்டு இறைஞ்ச,  
நின்ற தபோதனியாரும் நின் மலன் பேர் அருள் நினைந்து  
கெள்ளு, திரு வீரட்டம் புகவதற்குத் திருக் கயிலைக்  
குன்றுஉடையார் திருநீற்றை அஞ்சுமூத்து ஓதிக் கொடுத்தார். 66

1337. திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பத்  
‘பெருவாழ்வு வந்தது’ எனப் பெருந்தகையார் பணித்து ஏற்று அங்கு  
உருஆர் அணிந்து தமக்கு உற்றிடத்து உய்யும் நெறி  
தருவாராய்த் தம் முன்பு வந்தார்பின் தாம் வந்தார்.

திருவாளன் - சிவபெருமானது. உருவார் - உடல் முழுவதும். உற்ற இடத்து - ஆபத்து நேர்ந்த இடத்து. தருவாராய்த் தம்முன் பிறந்த திலகவதியார். திலகவதியார் பின்னே மருள் நீக்கியார் சென்றார் என்றபடி. 67

1338. நீறு அணிந்தார் அகத்து இருஞும் நிறைகங்குல் புறத்து இருஞும்  
மாறவரும் திருப்பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்  
சீறுடியார் திருஅலகும் திருமெழுக்கும் தோண்டியும் கொண்டு  
ஆறு அணிந்தார் கோயிலினுள் அடைந்தவரைக் கொடு புக்கார்.

திருநீறணிந்த மருணீக்கியாரது அகவிருஞும், நிறைந்த இரவாகிய புறவிருஞும் நீங்கவரும் திருப்பள்ளி எழுச்சி காலத்தில் (வைகறையில்) சீறடியார் - சீற்றடியையுடைய திலகவதியார். திருவலகும் - விளக்குமாறும். திருமெழுக்கும் - சாணமும். அவரை - மருள் நீக்கியாரை. 68

1339. திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங் களை  
வரைச்சிலையார் பெரங்கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்  
தறைத் தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால்  
உரைத்தமிழ் மாஸலகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்.

செங்கனக வரைச்சிலையார் - செம்பொன்மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருஞும். தம்பிரான் - சிவபெருமான். புசுழுத்தமிழ். மருள் நீக்கியாரிடம் ஆண்டவன் திருவருள் பதிந்து என்றபடி. 69

### எண்சீர் விருத்தம்

1340. நீற்றால் நிறைவு ஆகியமே னியுடன்  
நிறை அண்பு உறுசிந் தையில் நேசம் மிக  
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை  
மருஞும் பினிமா யைஅறுத் திடுவான்  
'கூற்றா யினவாறுவிலக் கக்லீர்'  
என நீ டியகோது இல் திருப்பதிகம்  
போற்றால் உலகு ஏழின் வரும்துயரும்  
போமாறு எதிர் நின்றுபுகள் றனரால்.

பகைவர்களின் முப்புரத்தை அழித்த சிவபெருமானை. மருஞும் - தமக்கு மயக்கத்தை விளைக்கும் போற்றுதலால். தமது பிணி மாயையை அறுத்திடும் பொருட்டும், உலகேழின் வருந் துயரும் போகு மாறும் திருமுன்னே நின்று. 70

1341. மன்னும் பதிகம் அதுபா டியமின்  
வயிறு உற்று அடுகுலைம றப்பினி தான்,  
அந்நின்ற நிலைக்கண் அகன் றிடலும்  
'அடியேன் உயிரோடு அருள் தந்தது' எனாக்,  
செந்நின்ற பரம்பொருள் ஆளவா் தம்  
திரு ஆர் அருள் பெற்ற சிற்பு உடையோர்  
முன்னின் றிதெருட் சிமருட் சியினால்  
முதல்வன் கருணைக் கடல் மூழ்கின்றே.

அடு - வருந்திய. குலையாகிய. மறப்பினிதான் - கொடிய பிணி யானது. அந்நின்ற நிலைக்கண் - துன்புறுத்தி நின்ற நிலையினின்றும். அடியேனுக்கு எனா - என்று. திருஆர் - ஞானத்திரு நிறைந்த. சிறப்பு

டையோர் - மருள்நீக்கியார். தெருட்சி மருட்சியினால் - ஞானத் தெளிவால் விளைந்த மயக்கத்தால். “குலைதீர்த் தடியேனை ஆளுங் கொண்டார்”, “உடலுறுநோய் தீர்த்தென்னை ஆளுங் கொண்டார்”, “கட்டநோய் பினிதீர்த்தாய்” - அப்பர்: தனித்திருத்தாண்டகம். 3, 6; திருவேகம்பத் திருவிருத்தம். 71

1342. அங்கங் கள்அடங் கஹ்ரோ மம்ளவாம்

அடையெப் புளகங்கள் முகிழ்த்து அலரப்  
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியெப்  
புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்,  
இங்கு என் செயல் உற்றுபிழைப்பு அதனால்  
ஏறா தபெருந்திடர் ரிடநிள்  
தங்கும் கருணைப் பெருவெள்ளம் இடத்  
தகுமோ’ என்னின் னனதாம் மொழிவார்.

அங்கங்களாடங்க உள்ள அடையை - ஒருங்கே. புளகங்கண் முகிழ்த்தலரா - மகிழ்ச்சியால் சிலிர்த்து மலர. புனல் - ஆனந்தநீர். அயர்வார் - ஆனந்தப் பரவசராய். இங்கே என் செயலில் விளைந்த பிழையினால். திடர் - மேட்டில். ஏறிட - பாயும்படி. இட - பாய்ச்ச. தம்மைத் தடுத்தாண்ட அருமைப் பாட்டைக் குறிப்பிட்டவாறு. 72

1343. ‘பொய்வாய் ஸைபெருக் கியபுன் சமயெப்

பொறி இல் சமண் நீ சர்புறத்து றையாம்  
அவ்ஆற்கு குழியின் கண் விழுந்து எழும் ஆறு  
அறியாது மயங்கி அவம்புரிவென்  
ஸைவா சந்தங் குழல் மா ஸலவயாள்  
மணவாளன் மலர்க் கழல் வந்து அடையும்  
இல் வாழ் விபறத் தருகு ஸலயினுக்கு  
எதிர்செய் குறைஙன் கொல்’ எனத் தொழுவார்.

பொய்வாய்மை - அசத்தியம். புறத்துறையாம் - புறச்சமயமாகிய. மணவாளன் - சிவபிரானது. எதிர் செய்குறை - கைம்மாறு; பிரதி யுபகாரம். திருவருள், குலை நோயாகப் போந்து தம்மை ஆட் கொண்டமையான், அச் குலையைப் போற்றியவாறு காண்க. “வீட் டிற்கு வாயிலெனுந்தொடை சாத்துசொல் வேந்த! பொது - ஆட்டிற்கு வல்லன் ஒருவதற்கு ஞான அமுதுதவி - நாட்டிற்கிலாத குடர்நோய் நினைக்குமுன் நல்கினும் என் - பாட்டிற்கு நீயும் அவனும் ஒப்பீர் எப் படியினுமே” - நால்வர் நான்மணி மாலை: 3. 73

1344. மேவற் றஇல் வேலையில் நீ டியசீர்

வீர்ப்பம் அயந்த பிரான் அஞ்சால்  
‘பாழற்று அலர் செந் தமிழ் இன் சொல் வளப்  
பதிகத் தொடைபா டியபான் ஸையினால்,

நாவுக் கரசு என்று உலகுச் சிலை நின்  
நல் நாமம் நயப்பு உற மன்னுக்' என்று  
யாவர்க் கும்பியப்பு உறமஞ்சு உஸ்ரவாள்  
இடையேலூரு வாய்மை ஏழுந்ததுவே.

தொழுத இவ் வேளையில். பாட்டெட்ஸ்பது இலக்கண வரம்பில் அடங்கி ஒடுங்கி உருக்கொள் வதன்றாகலானும், அது மகிழ்ச்சி பொங்குதலினின்றும் பரந்தெழுவதாகலானும் “பாவுற்றலர். . .” என்றார். திருவருளால் திறக்கப் பெற்ற ஊற்றினின்றும் பொங்கிப் பெருகியோடும் பா என்றபடி. தொடை - மாலை. நயப்பு - விருப்பு; மகிழ்ச்சி; இன்பு. மஞ்சு உறை - மேகங்கள் வாழும். வானிடையே ஒரு வாய்மை - அசர்வி வாக்கு. 74

1345. இத்தன் மைநிகழ்ந் துழிநா விள் மொழிக்கு  
இறைஆு கியறுன் பரும் ‘இந்நெடு நாள்  
சித்தம்தி கழ்தீ விளையேன் அடையும்  
திருவோ இது?’ என்று தெருண்டு. அறியா  
அந்தன் மையன் ஆயிரா வணங்கு  
அந்தால் கருணைத் திறம் ஆன அதன்  
மெய்த் தன்மை அறிந்துது நிப்பதுவே  
மேல்கொண்டு வணங்கினர் மெய் உறவே.

நாவின் மொழிக்கு இறை - நாவுக்கு அரசர்; சொல்வேந்தர்; வாகீசர். திருவோ - செல்வமோ. தெருண்டு அறியா - தெளிந்து அறியாத. இராவணன் அறியாமையால் கயிலை மலையைத் தூக்கப் புகுந்தான். பின்னர் அவன் அம் மலையைத் தூக்க இயலாது நொறுக் குண்டு வருந்தலானான். அவ் வேளையில் அவன் தனது அறியாமையை யணர்ந்து வருத்திக் கசிந்து கசிந்து உருகி இறைவனை நினைந்து வேண்டுதல் செய்தான். இறைவன் அவனது நிலைக்கு இரங்கித் திருவருள் செய்தான். இது புராண கதை. இதன் நுட்பம் என்னை? அறியாமையால் அடாதன செய்து பின்னை அறிவு விளங்கிச் செய்த குற்றத்தை யுணர்ந்து உண்மையாக வருந்துவோர்க்கு ஆண்டவன் அருள்புரியக் காத்துக் கெண்டிருக்கிறான் என்பது நுட்பம். திரு நாவுக்கரசர் ஆண்டவன் கருணைத் திறத்துக்கு ஓர் அறிகுறியாக இராவணன் நிலையைப் பெரிதும் பத்தாம் பாட்டில் குறிப்பா ராயினர். ஆண்டவன் கருணைத் திறத்தை வியந்து பாடப் புகுந்த திருநாவுக்கரசர் மொழியைக் கொண்டு பின்வந்தோர், திருநாவுக்கரசர் முற்பிறப்புக் கதையெனப் பல பொய்மைகளைப் புனைந் துரைத்தார் போலும். முதற்பாட்டுக் குறிப்பையும் பார்க்க. 75

1346. ‘பரசும் கருணைப் பெரியோன் அருளப்  
பறிபுன் தலையோர் நெறிபாழ் படவந்து  
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது’ எனா,  
அடியார் புடைகுழ் அதிகைப் பதி தான்  
முரசும் படகம் துடிதண் ணுமையாழ்  
முழவும் கிளைதுந் துபிகண் டையுடன்  
நிரைசங்கு ஓலி எங்கும் முழங் குதலால்  
நெடுமா கடல் என் னாநிறைந் துளைதே.

பரசும் - போற்றும். பெரியோன் - சிவபெருமான்; “பிறவா யாக்கைப் பெரியோன்” - சிலப்பதிகாரம்: 5 இந்திர. 169 பறிபுன் தலை யோர் நெறி - சமண சமயம். அரசு - திருநாவுக்கரசு. இங்கு அருள் பெற்றதால் உலகு உய்ந்தது - உய்ந்தது. எனா - என்று. புடைகுழ் - பக்கத்தில் குழ்ந்த. படகம் - ஒருவகைத் தோற்கருவி. துடி - துடிப் பறை; தமருகம்; உடுக்கை. தண்ணுமை - மத்தளம். முழவும் - குட முழா. “தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே” - சிலப்பதிகாரம்: அரங். 140, 141. கிளை - ஒருவகை நரம்புக் கருவி; வீணையுமாம். (யாழ் வேறு; வீணை வேறு - பாட்டு 1059 பார்க்க) கண்டை - கண்டாமணி. நீரை - ஒழுங்கான.

76

1347. ஸையல் துறைஏ றிமகிழ்ந்து அவர் சீர்  
வாகீ சர்மனத் தொடுவாய்மை யுடன்  
மெய்யுற்ற திருப் பணிசெய் பவராய்  
விரவும் சிவசின் னாம் விளங் கிடவே  
எய்துற்ற தியானம் அறா உணர்வும்  
ஈறு இன்றிஎழும் திருவாசகமும்  
கையில் திகழும் உழவார முடன்  
கைக் கொண் டுகலந்துகசீந் தனாரே.

ஸையல் - மயக்கமாகிய. அவர் சீர் - பரந்த புகழையடைய. மனத் . . பணி - மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரணங்களாலுஞ் செய்யப்படுந் திருத்தொண்டுகள். விரவும் - அன்பில் கலப்பிக்கும். சிவ சின்னம் - விபூதி ருத்திராக்கம். எய்துற்ற - அருளால் தோன்றி நிலை பொருந்திய. மனத்தால் தியானம்; வாய்மையால் (வாயினின்றும் வருவது) திருவாசகம் (பாடல்); மெய்யால் (கையால்) உழவாரத் தொண்டு.

77

1348. மெய்மைப் பணிசெய் தவிருப்பு அதனால்  
பிண்ணேணார் தளிநா யகனார் கழவில்  
தம் இச் சைநிரம் பவரம் பெறும் அந்  
தன்மைப் பதிமேவியதா பதியார்  
'பொய்ம்மைச் சமயப் பிணிவிட் டவர் முன்  
போதும் பிணிவிட் டருளிப் பொருளா

எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு  
யார் பெற்றனர்' என்ன இறைஞு சினரே.

தன்மைப்பதி - அத்திருவதிகை. தாபதியார் - திலகவதியார்.  
பினி (சூலை நோயை விட்டாருளி; 34. ஆம் பாட்டைப் பார்க்க.78

### கலித்துறை

1349. இன்ன தன்மையில் இவர்கில் நெறியினை எய்தி  
மன்னு பேர் அருள் பெற்றுஇடர் நீங்கிய வண்ணம்  
பன்னு தொன்மையின் பாடலி புத்திரம் நகரில்  
புன்னை யேபுரி அமணர் தாம் கேட்டுஅது பொறாய்.

சிவநெறி எது? இறைவன் ஒருவனே. அவனது அருள் நெறியும் ஒன்றே. இறைவனுக்கும் அவனது அருள் நெறிக்கும் உலகில் வழங்கும் பெயர்கள் பல. பெயர்ப் பன்மைகளை நீக்கிப் பொருள் ஒருமையை உணர்வது அறிவுக்கு அழகு. பன்மைப் பெயர்கள் உலகில் பல சமயங்களாக நாள்தைவில் கொள்ளப்பட்டன. முடிவில் எல்லாம் ஒன்றே என்பது நனி விளங்கும். திருநாவுக்கரசரின் தாய் தந்தையர்கள் உலகு வழக்கிலுள்ள சைவ சமயத்தைக் கடைப் பிடித்தொழுகியவர்கள். அவர்கட்குப் பிறந்த திருநாவுக்கரசரும் அவர்களது சமய வழக்கில் நிற்கலானார். அந்திலையில் அவர்பால் சிவனருள் விளங்கித் தோன்றவில்லை. இது பற்றியே “நம்பர் அருளா மையால்” 37 என்றனர் இந்நாலாசிரியர். திருநாவுக்கரசருக்குப் பல சமய உணர்வே தொடக்கத்தில் மிக்கிருந்தது. அதனால் அவர் பல சமய நூல்களை ஆராய்தல் நேர்ந்தது. ஆராய்ச்சியில் அவர்க்குச் சமண சமயம் மெய்ச் சமயமாகத் தோன்றிற்று. தோன்றவே அவர் அச் சமயம் புகுந்தார். அச் சமயத்திலும் அவர் கலைப் புலவராகவே வாழ்ந்தார். பின்னே “ஈசனருள் கூட” லாயிற்று 89. அப்பொழுது அவர்க்கு இறைவன் ஒருவனே என்பதும், அவனது நெறியும் ஒன்றே என்பதும், சமயங்களுள் மெய்ச் சமயம் பொய்ச் சமயம் வகுத்தலும் சமயம் மாறலும் அறியாமை என்பதும், இன்னபிறவும் புலனாயின. அவர், “யான் முன்னே தாய் தந்தையர் குறிப்பிட்ட சிவன் என்ற பெயரால் நிகழ்த்திய வழிபாடும் ஒரு பரம் பொருளையே சார்ந் திருத்தலைத் திருவருட்டுணையால் காணகிறேன். ஆகவே, யான் எப்பொழுதும் பரம்பொருளை மறந்தறியேன்” என்னுங் கருத்துப்பட முதற் பதிகத்திலேயே பாடப் புகுந்தார். இந் நுட்பம், “நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையா தொருபோதும் இருந் தறியேன்” எனவும், “சலம் பூவொடு தாபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன், நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்” எனவும் வருஷந் திருவாக்குகளில் பொலிதல் காண்க. இச் சீரிய கருத்துப் பொதுளப்

பின்னரும் பல பாக்கள் அவரால் பாடப்பட்டன. அவைகளுள் சில வருமாறு;- “உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே” (திருவையாற்றுத் திருத்தாண்டகம்: 1); “ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஒருருவே மூவருவம் ஆன நாளோ” - (திருவாரூர்த் திருத்தாண்டகம்: 1). “வாது செய்து மயங்கு மனத்தராய் - ஏது சொல்லுவீராகிலும் ஏழைகான் - யாதோர் தேவர் எனப் படுவார்க்கொலாம் - மாதேவன்னலால் தேவர் மற்றில்லையே” - (ஆதிபுராணத் திருக்குறுந் தொகை: 4); “ஆற்றான் நிய சமயங்களின் அவ்வர்க்கப் பொருள்கள் - வேறொன் நிலாதன” “ஆறு சமயத்தவரவரைத் தேற்றுந் தகையன” - (திருவின்னம்பர்த் திருவிருத்தம்: 4; 7); “சமயமலை ஆறினுக்குந் தலைவன் தான் காண்” - (திருக்கச்சி ஏகம்பத் திருத்தாண்டகம்: 7). ஈண்டுச் சிவநெறி என்றது ஆண்டவன் அருள்நெறி என்னும் ஒன்றையே குறிப்ப தென்க. சிவநெறி கட்டுப்பட்ட நெறி அன்று. அஃது உலகில் வழங்கப்படும் எல்லா நெறிகளுமாய், அவைகளுக்கு உயிருமாயிருப்பது. அதற்கு ‘இச் சமயம் ஆகும் இச் சமயம் ஆகாது’ என்பதில்லை. ஏறிபத்த நாயனார் புராணம்: 7. குறிப்பைப் பார்க்க. தாயுமானார்; ஆகார புவனம் - சிதம்பர ரகசியம் 8, 9, 10 - ஆம் பாடல்களை நோக்குக. ஈண்டுப் புன்மையே புரி அமணர் என்றது ‘அஹிடசா பரமோ தர்மா’ ‘தயாழுல தர்மம்’ என்று உலகுக்கு அறிவுறுத்திய ஆதி நாதராகிய விருஷ்பதேவர் கண்ட சமண அருள் நெறியினின்றும் வழக்கிய இடைக்காலச் சமணரை என்க. இது குறித்துத் திருஞான சம்பந்த சவாமிகள் புராணத்தில் விளக்கஞ் செய்யப்படும். 79

1350. ‘தருமசேனர்க்கு வந்ததுத் தடுப்ப அரும் குலை  
ஓருவராலும் இங்கு ஓழிந்திடாஸமயின் அவர் உயப் போய்ப்  
பெருகு சைவராய்ப் பெயர் ந்துதம் பிணி ஓழித்து உய்ந்தார்  
மருவும் நம் பெருஞ் சமயம் வீழ்ந்தது’ என மருள்வார்.

அவர் உய்ய. மருவும் - (நீண்டகாலமாய்) நிலவும். 80

1351. ‘மலையும் பல் சமயங்களும் வென்று, மற்று அவரால்  
நிலையும் பெற்றின் நெறி இனி அழிந்தது’ என்று அழுங்கிக்  
கொலையும் பொய்மையும் இலென்று கொடுமையே புரிவோர்  
தலையும் பீலியும் தாழவந்து ஓரு சீறை சார்ந்தார்.

மலையும் - ஒன்றோடொன்று மாறுபடும். பல சமயங்களை  
யும். அழுங்கி - வருந்தி. ஒருசிறை - ஒரு பக்கம்; துன்பத்தால் சிறைப்  
பட்டார் என்பது குறிப்பு. 81

1352. இவ்வகைப் பல அமணர்கள் துயருடன் ஈண்டி  
‘மெய்வகைத் திறம் அறிந்திடல் வேந்தனும் வெகுண்டு  
சைவன் ஆகிநம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்  
செய்வது என்?’ என, வஞ்சளை தெரிந்து சித்திரிப் பார்.

எண்டி - கூடி - விருத்தியும் - சீவிதத்தையும்; (சீவிதம்; சர்வமானியம்; கவலையின்றிச் சீவிக்கும்படி விடப்படுவது). 82

1353. ‘தவ்வை சைவத்து நிற்றவிள், தரும சேணரும் தாம்  
‘பொய் வழுத்தோர் குலை தீர்ந்திலூ’ எனப்போய் இங்கு  
எவ்வும் ஆகுங்கு எதிநம் சமயலங்களும்  
தெய்வ நின்தையும் செய்தனர்’ எனசௌலத் தெளிந்தார்.

தவ்வை - தமக்கை. எவ்வமாக - கபடமாக; வெறுப்பாக.  
லங்கனமும் - விடுத்துத் தாண்டுதலும். 83

1354. சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துள் மதியோர்  
‘முன்னம் நாம் சென்று முறைப்படுவோம்’ என முயன்றே  
இன்ன தன்மையில் இருள் குழம் செல்வது போல  
மன்னன் ஆகிய பல்வன் நகரில் வந்து அணைந்தார்.

(அரசன் கேள்விப்படுதற்கு முன்னம். முறைப்படுவோம் - முறை  
யிடுவோம். இருள் கூட்டம்; மனமிருண்டவர் என்பது குறிப்பு. 84

1355. உடை ஓழிந்து ஓரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்  
கடை அணைந்து, அவன் வாயில் கா வலருக்கு ‘நாங்கள்  
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும்’ என்ன  
இடை அறிந்து புக்கு அவரும் தம் இறைவனுக்கு இசைப் பார்.

பேசாமல் நின்று உண்போர் என்றபடி. கடை - வாயிலை.  
அடைய - ஒருங்கே. இடை - சமயம். 85

### கொச்சகக் கவி

1356. ‘அடிகண் மார் எல்லாரும் ஆகுலம் ஆய் மிக ஆழிந்து  
கொடி நூடங்கு திருவாயில் புறத்து அணைந்தார்’ எனக் கூற,  
வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர்களும் ஆதவினால்  
கடிதுஅணைவான் ‘அவர்க்கு உற்றது என்கொல்? எனக் களன்றுத்தைத்  
தான்.

அடிகள்மார் - குருமார்கள்; சமண முனிவர்கள். நூடங்கு -  
அசையும். மன்னவனும் சமணச் சார்பினானாதலால். கடிது  
அணைவான் (அவர்கள்) விரைந்து அணைதற்கு; (அவர்களை)  
விரைவாக வருமாறு என்னலுமாம். கனன்று - கொதித்து; சினந்து 86

1357. கடைகாவல் உடையார்கள் புகுதவிடக் காவலன் பால்,  
நடையாடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணிய வாறு  
‘உடையார் ஆகிய தரும சேனர் பினி உற்றாராய்ச்  
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஓழித்தார்’ என்றார்.

**புகுதவிட -** அடிகள்மார்களைப் புகவிட. நடையாடுந் தொழி லுடையார் - நடக்குந் தொழில் ஒன்றையே உடைய சமணர்கள்; நடைப் பிணங்கள்; ஆண்ம ஒளி இல்லாதவர்கள் என்றபடி. என்னியவாறு - முன்னே சித்திரித்தபடி. நமக்கு முதன்மை யுடையவராகிய தருமசேனர் பினியுற்றார்போல நடித்து. சிவபெருமானைச் சடையான் என்று சமணர்கள் இழித்துக் கூறுவது வழக்கம். 87

1358. விரை அலங்கல் பல்லவனும் அதுகேட்டு வெகுண்டு எழுந்து,  
 ‘புரை உடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப்பினி கொண்டு  
 உரை சிறந்த சமயத்தை அழித்துழலியைப் பெறுவதே?’  
 கனரில் தவத்தீர்! இதனுக்கு என்கெய்வது?’ எனக் களன் றான்.

**விரைஅலங்கல் -** மணங்கமமும் மாலையணிந்த. புரையுடைய - குற்றமுடைய. உரை - புகழ். பெறுவதோ. கரையில் - அளவில்லாத. கனன்றான் - கோபித்தான். 88

1359. ‘தலைநெரி ஆகியசமயம் தன்னை அழித்து உன்னுடைய  
 நிலைநின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை  
 அலைபுரிவாய்’ என்ப்பரவி, வாயால் அஞ்சாது உரைத்தார் -  
 கொலைபுரியா நிலைகொண்டு பொய் ஓழுகும் அமன் குண்டர்.

பொறியிலியை - ஞானமில்லாத தருமசேனரை. அலைபுரிவாய் - அலைப்பாய்; வருத்துவாய். பிற உயிர்களை அலைப்பது சமணக் கொள்கையன்று; இச்சமணர்கள் தங்கள் கொள்கையினின்றும் வழக்கி வீழ்ந்தவர்கள். முன்னே “கொல்லாமை மறைந்துறையும்” (37) என்றும், “கொலையும் பொய்ம்மையும் இலவென்று கொடுமையே புரிவோர்” (81) என்றும், இங்கே “கொலைபுரியா. . . . குண்டர்” என்றுங் கூறினமை காண்க. 89

1360. அருள்கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவுள்ளு  
 மருங் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித்  
 ‘தெருள்கொண்டோர் இவர்கொள்ள தீயோசஸைச் செறுவதற்குப்  
 பொருள் கொண்டு விடாது, என்பால் கொடுவாரும்’ எனப் புகன் றான்.

**கோடி -** தவறி. **தெருள் -** தெளிவு. **செறுவதற்கு -** தண்டிப்பதற்கு;  
 வருத்துதற்கு. 90

1361. அரசனது பணிதலை நின்று அமைச்சர்களும் அந்நிலையே  
 முரச அதிரும் தாளையொடு முன்கொண்டு முகில் குழித்து  
 விரைகெறியும் சோலைகுழி திருஅதிகை தலைமேலிப்  
 பரசமயப் பற்றுஅறுத்த பாள்மையினார் பால் சென்றார்.

முரச அதிரும் தானையொடு - முரச முழங்கும் சேனை  
 கஞ்சடன்; “முரசதிர்ந்தானை முன்னோடு” - அப்பர்: திருவாழுர் 2.  
 விரை செறியும் - மணங் கமழும். 91

1362. சென்று அணைந்த அமைச்சருடன் சேவனீ ரநும் குழந்து மின்தயங்கு புரிவெணி வெதியனார் அடியவரை ‘இன்று நுமை அரசன் அழைத்து எமைவிடுத்தான் போதும்’ என நின்றவரை நேர் நோக்கி, நிறைதவத்தோர் உரை செய்வார்.  
மின். . . . அடியவரை - சிவனடியாராகிய திருநாவுக்கரசரை. நிறை தவத்தோர் - திருநாவுக்கரசர். 92
1363. ‘நாம் ஆர்க்கும் குடிஅல்லோம்’ என்று எடுத்து நான் மறையின் கோமாளை நதியிலுடன் குளிர் மதிவாழ் சடையாளைத் தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி ‘ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம்’ என்று அருள் செய்தார்.  
தேம் - இனிய. பொருந்துமாறு நீர் அழைக்கும் முறையில் யாம் இல்லை. 93
1364. ஆண்டாரசு அருள் செய்யக் கேட்டு அவரும் அடிவணங்கி வேண்டியுள்ள கொண்டுசேக, விடைஉடைகத்தார் திருத்தொண்டர் ‘சண்டுவரும் வினைகளுக்கு எம் பிரான் உளன்’ என்று இசைந்து இருந்தார் மூண்டசினப் போர்மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்.  
அவர்க்கொண்டேக - திருநாவுக்கரசரை அழைத்துப்போக. விடை உடைகத்தார் திருத்தொண்டர் - திருநாவுக்கரசர். மந்திரிகள் அறிவித்தார்கள். 94
1365. பல்லவனும் அதுகேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை வல்துமணர் தலைநோக்கி ‘மற்றுஅவளைச் செய்வதுஇனிச் சொல்லும்’ என. அறும் துறந்து தமக்கு உறுதி அறியாத புலஅறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப்பு கள்றார். 95
1366. அருகு அணைந்தார் தலை நோக்கி அவ்வண்ணம் செய்க எனப் பெருகுசினக் கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந் தலையை உருகு பெருந் தழல் வெம்மை நீற்றுஅறையின் உள் இருத்தித் திருகுகருந் தாள் கொளுவிச் சேமங்கள் செய் அழைத்தார்.  
திருகு. . . அழைத்தார் - முறுக்கிருப்புத் தாளிட்டுப் பாது காப்புகள் செய்து அடைத்து வைத்தார்கள்; சுழலுந் தன்மையுடைய இருப்புத் தாள் என்னலுமாம். 96
1367. ஆண்டாரசு அதன் அகத்துள் அணைந்தபொழுது அம் பலத்துந் தாண்டவம் முன் புரிந்தருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே ‘சண்டுவரும் துயர்களவோ? சகன் அடியார்க்கு’ என்று மூண்டமனம் நேர்நோக்கி, முதல்வளையே தொழுது இருந்தார்.

அதன் அகத்துள் - நீற்றறையினுள். கிளர்ந்தெழுந்த மனதால்  
நேர்மையாக நினைந்து. 97

1368. வெப்பயநீற்று அறையதுதான் வீங்கு இளைவ ணில் பருவம்,  
தைவருதன் தென்றல், அணை, தன்கழுநீர்த் தடம் போன்று  
மொய்சூளி வெண் நிலவு அவர்ந்து, முரன் றயாழ் ஓவியின தாய்,  
ஜௌயர் திரு வடி நீழல் அருள் ஆகிக் குளிர் நந்தீத.

வீங்கு - மிகுந்த. இளவேனிற் பருவம் - சித்திரையும் வைகாசியும்.  
தைவரும் - வீசம் (தடவும்). தண்டென்றல் மென்மைத் தென்றல்.  
குளிர்ந்த கழுநீர் மலர்ப் பொய்கை. முரன் ற - வாசிக்கப் பெற்ற. ஐயர்  
- சிவபெருமான். 98

1369. மாக்கில் மதி நீடுபுணல் மன்னிவளர் சென்னியணைப்  
பேசுஇளி யானைஉலகு ஆளுஷடைய பிஞ்ஞகளை  
ஈசனையும் பெருமானை எங்கிரும் தருவானை  
ஆசையில் ஆரா அமுதை அடிவணங்கி இனிது இருந்தார். 99

1370. ஓர்எழு நாள் கழிந்த தன்பின் உணர்வு இல் அமணைர அழைத்துப்  
'பாரும்இளி நீற்றுஅறையை' எனுறைத்தான் - பல்லவனும்;  
கார்இருண்ட குழாம் போலும் உருட்டைய கார் அமணர்  
தேரும் நிலை இவ்வாதார் நீற்றுஅறையைத் திறந்தார்கள்.

கார்மேகம் - இருண்ட சூட்டம்போலும். தேரும் நிலை -  
சித்தந் தெளிந்தநிலை; 1354 - பார்க்க. 100

1371. ஆண்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவர்  
தேன் உந்து மலப்ப் பாத்து அழுதுண்டு தெளிவு எய்தி  
ஊனம் தான் இவர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே  
'ஈனம் தாங் கியதுஇலதாம்; என்னாது சயம்!' என்றார்.

உந்து - துளிக்கும்; தெறிக்கும். "தேனுந்து சேவடிக்கே சென்  
ராதாய் கோத்தும்பி" - திருவாசகம். "சிந்திப்பரியன சிந்திப்பவர்க்குச்  
சிறந்து செந்தேன் - முந்திப் பொழிவன..... ஜயாறன் அடித்தலமே"  
அப்பர் - ஆண்டவன் அருள் பெற்ற அடியவர்கட்கு இயற்கை ஏவல்  
செய்யும். ஆண்டவன் அருளமுதம் அவ்வடியார் களின் உயிரெலாம்  
பாய்ந்து, ஊனெலாம் பாய்ந்து, என்புத் துளை தொறும் புகுந்து  
புகுந்து அவர்களை ஆனந்த மயமாகச் செய்யும். அமுதாறும் உடல்  
அவர்கள் உடல் என்க. அவ்வுடல் நெருப்பில் வேகாது; நீரில்  
அமுந்தாது; அதற்கு விலங்கு நஞ்சு முதலிய எவற்றாலும் தீங்கு  
நேராது; அஃது ஆண்டவன் வசத்திலிருப்பது; திருவாசகம்  
திருவண்டப் பகுதியின் இறுதியை நோக்குக. 101

1372. ‘அதிசயம் அன்று இது; முன்ன அமண் சமயச் சாதகத்தால்  
இது செய்து பிழைத்துஇருந்தான்’ எனவேந்தற்கு உரை செய்து,  
‘மதிசெய்வது, இனிக்கொடிய வல்விடம் ஊட்டுவது, என்று  
முதிரவரும் பாதகத்தோர் முடைவாயால் மொழிந் தார்கள்  
மந்திர சாதகத்தால். இனி அறிவாகச் செய்வது. முடை நாற்றம்.

102

1373. ஆங்குத்துகேட் டலும்கொடிய அமண் சார் பால் கெடும் மன்னன்  
ஆங்கு பெரு மையலினால் ‘நஞ்சு ஊட்டும்’ என உரைப்பத்  
தேங்காதார் திருநாவுக் கரயரை அத் தீயலிடப்  
பாங்கு உடைய பால் அடிசில் அழுசெயப் பண்ணினார்.

மையலினால் - மதிமயக்கத்தால். தேங்காதார் - (கொடுமை  
செய்ய) அஞ்சாத சமணர்கள். விடப் பாங்குடைய - விஷக் கலப்  
புடைய. பால் அடிசில் அழுது செய்ய - பால் சோற்றை உண்ண.103

1374. ‘நஞ்சம் அழுது ஆம் எங்கள் நாதன் அடி யார்க்கு’ என்று  
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனை ஆம் படி அறிந்தே  
செஞ்சனையார் சீர் விளங்கும் திறல் உடையார் தீ விடத்தால்  
வெஞ்சமனர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்.

திறலுடையார் - திருநாவுக்கரசர். மிசைந்து - உண்டு. “துஞ்  
சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே அஞ்செழுத் தோதி  
நானும் அரனடிக் கன்ப தாகும் - வஞ்சனைப் பால்சோ றாக்கி  
வழக்கிலா அமணர் தந்த - நஞ்சமு தாக்குவித்தார் நனிபள்ளி  
அடிகளாரே” - அப்பர்; திருநனிபள்ளித் திருநேரிசை 5. 104

1375. பொடி ஆர்க்கும் திருமேனிப் புளிதற்குப் புவனங்கள்  
முடிவு ஆக்கும் தூயர் நீங்க, முன்னை விடம் அழுது ஆணால்  
படியார்க்கும் அறிவு அரிய பகுபதியார் தம்முடைய  
அடியார்க்கு நஞ்ச அழுதம் ஆவதுதான் அற்புதீமா?

திருநீறு நிரம்பியிருக்கும் திருமேனியிடைய சிவபெருமானுக்கு.  
முன்னை விடம் - பாற்கடலீல் எழுந்த ஆலகாலம் படி - உலகில்.105

1376. அவ்விடத்தை ஆண்டறஞ் அழுதுசெய்து முன் இருப்ப  
'வெவ்விடமும் அழுது ஆயிற்று என அமணர் வெருக்கொண்டே  
'இவ்விடத்தில் இவள்பிழைக்கில் எங்கு எல்லாம் இறுதி' எந்த  
தெவ்விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார்.

சமணர்களுட்டிய நஞ்சை. வெருக் கொண்டு - திடுக்கிட்டு;  
தடுத்தாட் கொண்ட புராணம்: 114. குறிப்புப் பார்க்க. இறுதி முடிவு;  
இறப்பு. தெவ்விடத்து. . . காவலற்கு - பகைவர்களிடத்துச் செய்யப்  
படுஞ் செயலைத் திருநாவுக்கரசரிடஞ் செய்யத் துணிந்த காவலற்கு  
என்றபடி; பகைவரிடத்தும் முறை தவறிய செயலைச் செய்தலாகாது.

106

1377. ‘நஞ்சகலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்  
தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகை தபுத்தான்;  
எஞ்சம் வகை அவற்கு இலதேல் எம்சயிரும் நின்முறையும்  
துஞ்சவது திடம்’ என்றார் - சூழ்வினையின் துறையின்றார்.

தருமசேனருக்கு நஞ்சகலந்த பால்சோறு ஊட்டவும். தஞ்ச முடைய (துன்பத்தினின்றும் நீங்குதற்குப்) பற்றுக்கோடாகவுள்ள; எளிதாகவுள்ள எனினுமாம். சாதியா - தன்னைச் சேராத; கொல்லாத. அவற்கு எஞ்சம் வகை இலதேல் - அவனை ஒழிக்கும் வகை நம்மிடம் இனி இல்லையானால் அவனை ஒழிப்பதற்கு இன்னும் மிகுதியாயுள்ள வகை - இல்லையெனில் என்னலுமாம். எஞ்சம் - ஆழியும். மிகுந்த முறையும் - அரசரிமையும். துஞ்சவது - அழிவது. குழ்ச்சித் துறையில். தங்கள் பொய்க் கூற்றையுணர்ந்து மன்னன் எங்கே மனந் திரும்பி விடுகிறானோ என்றஞ்சி அவனுக்கு மேலும் வன்ம மூட்டவேண்டி அடிகள்மார்கள், “. . . நின் முறையுந் துஞ்சவது திடம்” என்றார்கள். 107

1378. மற்றவர்தம் மொழிகேட்டு மதிகெட்ட மன்னவனும்  
‘செற்றவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு?’ எனக் செப்ப  
உற்றவரும், ‘மந்திரசாதகம் நாங்கள் ஓழித்திட நின்  
கொற்றவயக் களிற்றுத்திரே விடுவது’ எனக் கூறினார்.

மன்னன் மனந் திரும்பாது, அடிகள்மார்களின் குழ்ச்சிக்கு எனியனாய் மேலும் தொடர்ந்து நாவுக்கரசரைத் துன்புறுத்தவே மனஞ் செலுத்தினானாதவின், அவனை “மதிகெட்ட மன்னவன்” என்றார். செற்றவனை - நம் மதத்தை அலர் தூற்றுகிறவனை; கெடுத் தவனை. கடியும் திறம் - தண்டிக்கும் வகை. உற்றவரும் - அங்குள்ள அடிகள்மார்களும். உற்ற (கைவந்த) அரும் மந்தி. . . எனக் கொள்ள லுமாம். திருநாவுக்கரசரது மந்திர சாதகத்தை நாங்கள் நீக்க; ஒழிந் திட என்பது பாடமாயின் திருநாவுக்கரசரை வெல்லுதற்கு மந்திர சாதகஞ் செய்யப் போதிய காலமின்மையால். அச்செயலினின்றும் நாங்கள் நீங்க என்று கொள்க. கொற்ற வயக்களிற்றெதிரே - வெற்றியும் வலிமையுமடைய யானைக்கு எதிரிலே (திருநாவுக்கரசரை).

1379. மாபாலிக் கடைஅமணர் வாகீசத் திருவடியாம்  
காபாலி அடியவர் பால் ‘கடக்களிற்றை விடுக்’ என்னப்  
பூபாலர் செயல்மேற்கொள் புலைத் தொழிலோன் அவர்தம் மேல்  
கோபாதி சயம் ஆன கொலைக் களிற்றை விடச் சொன்னான்.

வாகீச அடிகளாகிய (முனிவராகிய) சிவனடியாரிடம். கடம் - மதம். பூபாலர் - அரசர். இராஜ தருமத்தினின்றும் வழுவிய புலையன் என்றபடி. கோபாதிசயம் என்ற பெயரையடைய. 109

1380. கூடத்தைக் குத்தி, ஒரு குன்றம்ளனப் புறப்பட்டு,  
மாடத்தை மறித்திட்டு, மண்டபங்கள் எடுத்து ஏற்றித்  
தாடத்தின் பரிக்காரர் தலைஇடறிக் கடக்களிற்றின்  
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கதுஒரு விறல் வேழும்.

தன் கூடத்தை; (கூடம் - யானைக் கூடம்) மாடங்களை இடித்து.  
மண்டபங்களை எடுத்தெறிந்து. தாள்தத்தின் - கால்களின் பாய்  
தலால், பரிக்காரர் - முன்னே போகுங் குத்துக்கோல் காரர்களின்; எறி  
பத்த நாயனார் புராணம்; 12. குறிப்புப் பார்க்க. மத யானையின்  
வேடத்தால் வரும் யமனைப் பார்க்கிலும். ஒரு விறல் வேழும் -  
ஒப்பற்ற வலிமையுடைய யானை. 110

### சந்தக் கலி விருத்தம்

1381. பாசத்தொடை நிகளத் தொடர் பறியத்தறி முறியா  
மீக்கற்றிய பறவைக்குவும் வெருவத் துணி விலகா  
ஊசல் கரும் எதிர் குற்றிட உரறிப் பரி உழறா  
வாசக் கட மழைமழுப்பட மதவெற்பு எதிர் வருமால்.

பாசத் தொடை - கழுத்திற் கட்டப்பட்டுள்ள கயிறும். நிகளத்  
தொடர் - காலில் கட்டப்பட்டுள்ள சங்கிலியும். பறிய - அறும்படி.  
தறியை (யானை கட்டுந்தறியை) முறித்து. மேலே சுற்றிய பறவைக்  
கூட்டம் திடுக்கிட ஊசல் போன்ற துதிக்கை எதிரே சுழல. உரறி பரி  
உழறா - முழங்கியோடிக் கலக்கி; . . . குதிரை யெனப் பாய்ந்து. . .  
என்னலு மொன்று . வாசனை கமமும் மத மழை; “புணர் மருப்பி  
யானையின் புயல்கொன் மும்மத - மணமகள் கதுப்பென நாறு  
மாநகர். . . .” - சிந்தாமணி 1921. மத வெற்பு - மத யானை. 111

1382. இடிஉற்று எழும் ஓலியில் திசை இப்பல்கிட அடியில்  
படிபுக்குறை நெனியப்படர் பவனக் கதி விஶையில்  
கடிதுறை அடு செயலின் கிளர் கடவின்படு கடையின்  
முடிவில் கணல் எனமுன் சினம் முடுகிக் கடுகியதே.

ஓலியால். திசை இபம் உட்கிட - திசை யானைகள் அஞ்ச.  
அடியில் படிபுக்குற - அடிபெயர்த்து வைப்பதால் நிலம் அழுந்தி.  
பவனக்கதி - வாயுகதி. அடு - கொல்லும். கிளர். . . கடுகியது எழுங்  
கடலில் உண்டாகும் ஊழித் தீப் போன்று முற்கோபத்துடன்  
விரைந்து வந்தது. 112

1383. மாடுஉற்று அணை இவளிக்குவும் மறியக்கெறி வயிரக்  
கோடு உற்றுஇரு பிளவு இட்டு அறு குறைகைக் கொடு மறியக்  
சாடுஉற்றிடு மதில் தெற்றிகள் சரியப்படை அணிகெற்று  
ஆடுஉற்றுக்கல் வெளிஉற்றுதுஅவ் அடர்கைக் குல வரையே.

மாடு.... மறிய - பக்கத்தே வருங் குதிரைக் கூட்டங்கள் அழிய. விளங்கும் வயிரமுடைய கொம்பால். மதில்களும் திண்ணெனகளும். புடை அணி செற்று - பக்கங்களிலுள்ள அழிகுச் சின்னங்களை அழித்து. ஆடு.... உற்றுது - இத்தகை ஆடல்களைச் செய்து விசாலமான வெளியிடத்தில் வந்து சேர்ந்தது அந்தக் கொல்லுந் தன்மையுடைய யானை.

1384. பாவக் கொடு விளைமுற்றிய படிறுத்துறுதுடு கொடியோர்  
நாவுக்கரசு எதிர்முன்தொடு நன்றாக்கநூ வரைபோல்  
ஏவிச்செறு பொருகைக்கரி பிளைஞ்சுத்திட வெருளார்  
சேவின் திகழ் பவர்பொன் கழல் தெளிவுற்றனர் பெரியோர்.

படிறுத்துறுதுடு - வஞ்சனை கொண்டு திருநாவுக்கரசரைக் கொல்லுதல் வேண்டும் என்னும் கருத்துடைய. செறுபொருகைக் கரி - கன்று போர் புரியும் யானையை. ஏவி உய்த்திட (செலுத்த). வெருளார் ...- திடுக்கிட்டு நடுங்காதவராய்; வெருளார் சேவில் எனக்கொண்டு வெருட்சிமிக்க இடபத்தில் என்று கூறுவர் பழைய குறிப்புரை ஆசிரியர். சேவில்திகழ்பவர் - இடபத்தின் மீது விளங்கும் சிவபிரானது.

114

### அறுசீர் விருத்தம்

1385. அண்ணல் அரும்தவ வேந்தர்  
ஆணாதம் மேல்வரக் கண்டு  
விண்ணாவர் தம் பெருமானை  
விடை உகந்து ஏறும் பிரானைச்  
'கண்ண வெண் சந்தனச் சாந்து'  
தொடுத்த திருப் பதிகத்தை  
மண்ணுலகு உய்ய எடுத்து  
மகிழ்வுடனே பாடுகின்றார்.

115.

1386. வஞ்சகர் விட்டச் சூப்போர்  
மதிலெங் களிற்றினை நோக்கிச்  
'செஞ்சடை நீள்முடிக் கூத்தர்  
தேவர்க்கும் தேவர் பிரானார்  
வெஞ்சடர் முஇலைச் சூல  
வீரட்டர் தம் அடியோம் நாம்  
அஞ்சவது இல்லை' என்று என்றே  
அருந்தமிழ் பாடி உறைந்தார்.

அன்பில் உறைந்து நின்றார். "மலைக்கொளானை மயக்கிய வல்வினை - நிலைக்கொ ஓானை நினைப்புறு நெஞ்சமே கொலைக்

கை யானையுங் கொண்றிடு மாதலால் - கலைக்கையானை கண்டார்  
கடவூராரே". திருக்கடவூர் வீரட்டக் குறுந்தொகை. 116

1387. தன் தமிழ் மாஸைகள் பாடித்  
தம் பெருமான் சரண் ஆகக்  
கொண்ட கருத்தில் இருந்து  
குவாவிய அன்பு உறு கொள்கைத்  
தொண்டனர் முன்வள மாகச்  
குழந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்  
எண் திசை யோர்களும் காண  
இறைஞ்சி ஏழுந்தது வேழும். 117

1388. ஆண்ட அரசை வணங்கி  
அஞ்சிதுவ் வேழும் பெயரத்  
தூண்டிய மேல் மறப் பாகர்  
தொடக்கி அப்ததுக் திரித்து  
யீண்டும் அதனை அவர்மீல்  
மினை செய்து காட்டிட, வீசி  
ஈண்டு அவர் தங்களையே கொன்று  
அமணர்மீல் ஓடிற்று எதிர்ந்தே.

தொடக்கி அடர்ந்து திரித்து - கட்டுப்படுத்தி நெருக்கித்  
திருப்பி. மினைசெய்து - துன்புறுத்திக் "கொல்" என்று வீசி -  
பாகர்களை எடுத்தெறிந்து. ஈண்டவர் தங்களையே - (ஈண்டியவர்)  
சேர்ந்திருந்த அப் பாகர்களையே. 118

1389. ஓடி அருகர்கள் தம்மை  
உழறி மிதித்துப் பிளந்து  
நாடிப் பலஸரயும் கொன்று  
நகரம் கவங்கி மறுக  
நீடியே வேலை கலக்கும்  
நெடுமெந் தரகிரி போல  
ஆடிஅவ் யானையும் மண்ணற்கு  
ஆகுவம் ஆக்கியது அன்றே.

அருகர்கள் - சமணர்கள். உழறி - கலக்கி. நாடி தேடித் தேடி.  
மறுக - சுமல. கலக்கி என்பது பாடமாயின் நகரத்தைக் கலக்கி  
(மறுக)ப் பல காலுந்திரிய எனக் கொள்க. வேலை - கடலை. ஆடு  
இயல் என்னும் பாடத்துக்கு இவ்வாறு ஆடித் திரியும் அல்லது  
வெற்றி இலக்கணங்கள் பொருந்திய என்று கொள்க. 119

1390. யாளையின் கையில் பிளழுத்த  
 விளை அமன் கையர்கள் எல்லாம்  
 மாணம் அழிந்து மயங்கி  
 வருந்திய சிந்தையர் ஆகித்  
 தாளை நிலமன்னன் தாளில்  
 தனித்தனி வீழ்ந்து புலம்ப,  
 மேன்னை நெறிவிட்ட வேந்தன்  
 ‘வெகுண்டு’ இனிச் செய்வதுள்ளன்?’ என்றான்.

கையர்கள் - வஞ்சகர்கள். தானை - சேனை.

120

1391. ‘நங்கள் சமயத்தின் நின்றே  
 நாடிய முட்டி நிலையால்  
 எங்கள் எதிர் ஏறு அழிய  
 யாளையால் இவ்வண்ணம் நின்சீர்  
 பங்கப் படுத்தவன் போகப்  
 பரிபவம் தீரும் உள்குப்  
 பொங்கு அழல் போக அதன்பின்  
 புகைஅகன் றாவ்னன்’ என்றார்.

நாடிய - ஆராய்ந்தறிந்த. முட்டி நிலையால் - மந்திர சாத்தி  
 ரத்தால்; விடம் முதலியனவற்றால் கேடு நேராதவாறு தடுக்கும்  
 முறையால். எதிர் ஏறு அழிய - எதிர் ஏவுதல்கெட (எதிர் ஏறு - எதிரே  
 செல் என்னல்; வலி என்பது பழைய குறிப்புரை). போக - சாக;  
 செத்தால். பரிபவம் - அவமானம். அழல் நெருப்பு.

121

1392. அல்லிருள் அன்னவர் கூற  
 அரும் பெரும் பாவத்த வன்பின்  
 தொல்லைச் சமயம் அழித்துத்  
 துயரம் விளைத்தவன் தன்னைச்  
 சொல்லும் இனிச் செய்வது என்னச்  
 குஷ்சி முடிக்கும் தொழிலோர்  
 ‘கல்லுடன் பாசம் பிணித்துக்  
 கடலிடைப் பாய்ச்சு’ என்றார்.

அல்லிருள் - இரவிருள்; நள்ளிருள்; 1354, 1370 பார்க்க.  
 தொல்லை - பழைய. பாசம் - கயிறு.

122

1393. ஆங்கு அதுகேட்ட அரசன்  
 அவ்விளை மாக்களை நோக்கித்  
 ‘தீங்கு புரிந்தவன் தன்னைச்  
 சேயம் உறக்கொடு போகிப்  
 பாங்கு ஓரு கல்லில் அளைத்துப்  
 பாசம் பிணித்துழூர் படகில்

வீங்கு ஓலி வேலையில் ஏற்றி  
வீழ்த்துமின்' என்று விடுத்தான்.

அத் தொழிலாளர்களை. சேமமுற - காவலொடு . பாங்கு அவ் விடத்தில். வீங்கு - மிக்க. வேலையில் - கடலில். எற்றி - எறிந்து. 123

1394. அவ்வினை செய்திடப் போகும்  
அவருடன் போய் அருகந்த  
வெல் வினையாளரும் சென்று  
மேவிட, நாவுக் கரசர்  
செலவிய தம் திருவுள்ளம்  
சிறப்ப அவருடன் சென்றார்  
பல்வத்தில் மன்னாவன் சொன்ன  
படிமுடித்தார் அப்பதகர்.

அருகந்த வெவ்வினையாளரும் - சமணைக் கொடியர்களும். பவ் வத்தில் - கடலில். மெய்ப்பொருள் நாயனார் புராணம்; 15. குறிப்புப் பார்க்க. அப்பதகர் - அச் சாண்டாளர்கள். 124

1395. அப்பரிசு அவ்வினை மற்றி  
அவர் அகன்று ஏகிய பின்னார்  
ஒப்பு அரும் ஆழ்கடல் புத்க  
உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாழும்  
'எப்பரிசு ஆயினும் ஆக  
ஏத்துவன் எந்தையை' என்று  
செப்பிய வண்டமிழ் தன்னால்  
சிவன் அஞ்சிசமுத்தும் துதிப்பார். 125.

### கலி விருத்தம்

1396. ‘சொற்றுணை வேதியன்’ என்னும் தூமொழி  
நல்தமிழ் மாலையா ‘நமச்சிவாய்’ என்று  
அற்றம் முன்கொக்கும் அஞ்சிசமுத்தை, அன்பொடு  
பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.

அற்றம் - துன்ப காலத்தில். 126

1397. பெருக்கிய அன்பினர் பிடித்த பெற்றியால்  
அருமல ரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு  
அரியஅஞ் செழுத்தையும் அரசுபொற்றிடக்  
கருநெடுங் கடலினுள் கல்லி தந்தேதே.

உறுதியாகப் பிடித்த தன்மையால். பிரமன் முதலிய தேவர்கள். கல்லி னோடெனைப் பூட்டி அமன்கையர் - ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் - நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன் - நல்ல நாமம் நவிற்றி உய்ந்தே னன்றே” - அப்பர்: திருநீலக்குடிக் குறுந்தொகை: 7 127

1398. அப்பெருங் கல்லும் அங்கு அரசு மேல் கொளத்  
தெப்பமாய் மிதத்தவில் செறிந்த பாசமும்  
தப்பியது; அதன்மினை இருந்த தாலில் சீர்  
மெய்ப்பெருந் தொண்டனார் விளங்கித் தோன்றினார்.
- செறிந்த பாசமும் தப்பியது - நெருங்கக் கட்டப்பட்ட  
கயிறுகளும் அவிழ்ந்தன. தாவில் - கெடுதலில்லாத. 128
1399. இருபிளைப் பாசமும் மலக்கல் ஆர்த்தவின்  
வருபவக் கடவில் வீழ் மாக்கள் ஏறிட  
அருஞும் மெய் அஞ்செழுத்து. அரசை இக்கடல்  
ஓருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ.
- இரு வினைப் பாசமும் - நல்வினை தீவினை என்ற கயிறும். மலக்  
கல் - ஆணவ மலம் என்ற கல்லும். ஆர்த்தவின் - தம்மைப் பிணித்த  
லால். வருபவக் கடவில் - வருகின்ற பிறவி என்ற கடவில். அருஞும் -  
துணை அருஞும். அத்தகை அஞ்செழுத்து என்றபடி. 129
1400. அருள் நயத்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்றாக  
கருணைநா வரசினைத் திரைக்க ரங்களால்  
தெருள் நெறி நேர்மையில் சிரத்தில் தாங்கிட,  
வருணானும் செய்தனன் முன்பு மாதவம்.
- நயத்து - விரும்பி. அலைகளாகிய கைகளால். தெருள் நெறி  
நேர்மையால் - தெளிந்த வழி முறைமையால். 130
1401. வாய்ந்தசீர் வருணனோ, வாக்கின் மன்னரைச்  
சேர்ந்துஅடை கருங்கலே சிவிலை ஆயிட,  
ஏந்தியே கொண்டு, எழுந் தருஞவித்தனன்;  
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கில்.
- வாக்கின் மன்னரை - திருநாவுக்கரசரை. 131
1402. அந்திருப் பதியினில் அணைந்த அன்பரை  
மெய்த்தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்து ஏழ,  
எத்திசை யினும் ‘அர்’ என்னும் ஓசைபோல்  
தத்துநீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த் தடே.  
குழாம் - கூட்டம். ஆர்த்து - ஆரவாரித்து. தத்து நீர் எறி நீரை  
யுடைய. 132
1403. தொழும் தலை நாவினுக் கரசும் தொண்டர் முன்  
செழும் திருப்பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண  
கொழுந்துஅணி சடையனைக் கும்பிட்டு அன்புற  
விழுந்துஎழுந்து அருள்நெறி விளங்கப் பாடுவார்.
- 133

### கலித்துறை

1404. ‘சன்றாளுமாய் எனக் கெந்தையும் ஆகி’ எனகடுத்துத்  
 ‘தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்கட்டுகென்று  
 வான் தாழ் புனல்கங்கை வாழ்ச்சடை யானை, மற்று எவ்வழிர்க்கும்  
 சான்றாம் ஒருவளைத் தண்டமிழ் மாஸலகள் சாத்தினாரே.  
 வானின்றும் இறங்கிய கங்கை. சான்றாம் - சாட்சியாயுள்ள  
 (சீவ சாட்சியாய் மறைந்துள்ள). 134
1405. மற்றும் இளையன வண்டமிழ் மாஸலகள் பாடிவைகி,  
 வெற்றி மழவிடை வீர்ட்டர் பாதும் மிக நினைவால்  
 உற்றுதூர் காதவின் அங்குநின்று ஏகி, ஓன்னார் புரங்கள்  
 செற்றவர் வாழும் திருஅதிகைப்பதி சென்று அடைவார்.
- பகைவர்களின் முப்புரங்களை அழித்த சிவபெருமான். 135
1406. தேவர் பிரான்திரு மாணி குழியும் தினைநகரும்  
 மேவினர் சென்று விரும்பிய சொல்மலர் கொண்டு இறைஞ்சிப்  
 பூஜுவர் சோலை மணம் அடி புல்லப் பொருள் மொழியின்  
 காவலர் செல்வத் திருக்கெடிவத்தைக் கடந்து அணைந்தார்.
- சோலையின் மணம் திருவடிகளிற் பொருந்த. மொழியின்  
 காவலர் - திருநாவுக்கரசர். 136
1407. வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த நீய மிறைகள் எல்லாம்  
 எஞ்சிவென்று ஏறிய இன்தமிழ் சார் எழுந்தருள்  
 மஞ்சுகிலுவர் மாடத் திருஅதிகைப்பதி வாணர் எல்லாம்  
 தம் செயல் பொங்கத் தழுங்கு ஓவி மங்கலம் சாற்றல் உற்றார்.
- மிறைகளைல்லாம் எஞ்ச - துண்பங்களைல்லாம் ஒழிய. தமிழீசர்  
 - திருநாவுக்கரசர். மஞ்சு இவர் மாடம் - மேகம் தவழும் மாடங்களை  
 யுடைய. வாணர் - வாழ்ந்தர். தழுங்கொலி - பேரொலி. மங்கலம் -  
 மங்கல வாத்தியங்களை. 137
1408. மணிநெடுந் தோரணம் வண்குலப் பூகம் மடல்கதலி  
 இணைஉற நாட்டி, எழுநிலைக் கோபுரம் தெற்றி எங்கும்  
 தனிவுஇல் பெருகுழனித் தாமங்கள் நாற்றிச் செஞ்சாந்து நீவி  
 அணிந்கர் முன்னை அணிமேல் அணிசெய்து அலங்கரித்தார்.  
 பூசம் - கமுக மரங்களையும். கதவி - வாழை மரங்களையும்.  
 தெற்றி - திண்ணை. தாமங்கள் நாற்றி - மாலைகள் தூக்கி. சாந்து நீவி  
 - சந்தனக் குழம்பால் மெழுகி. அழகுமேல் அழகு செய்து. 138
- 1409 மன்னிய அன்பின் வளநாகர் மாந்தர் வயங்கி ஸழயார்  
 இன்னிய நாதமும் ஏழ்இசை ஓசையும் எங்கும்விமம்ப  
 பொன்னியல் சண்ணமும் பூவும் பொரிகளும் தூவி, எங்கும்  
 தொல் நகரின்புறம் குழந்துஏதிர் கொண்டனர், தொண்டரையே.

வயங்கு இழையார் - விளங்கும் ஆபரணமணிந்த பெண் மணிகள். விம்ம - பெருகி ஓலிக்க. பொற்சன்னைமும். 139

1410. தூய வெண்ணீரு துதைந்தபொன் மேளியும் தாழ்வடமும் நாயகன் சேவடி ஸதவரும் சிந்தையும் ஸந்தூருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே.

துதைந்த - நிறைந்த. தைவரும் - இடையறாது தியானிக்கும் (தடவும்). உடையார் - திருநாவுக்கரசர். 140

1411. கண்டார்கள் கைதலை மீம்புகவித்து ‘இந்தக் கருணை கண்டால் மின்சூழை செய்கை அமண்ணைகயர் தீங்கு விளைக்கச் செற்றும் உண்டாயின வண்ணம் எவ்வண்ணம்’ என்று உரைப்பார்கள் பின்னும் தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே.

கருணை வடிவை. கொடுஞ் செருக்குச் செய்கையுடைய. செற்றும் - பகைமை. பிரானை - சிவபிரானை. 141

1412. இவ்வண்ணம் போல எண்ப்பல மாக்கள் இயம்பி ஏத்த மீம்பு வண்ணம் நீற்றுஞ்சளி மேவும் குழாங்கள் லிரவிச் செவ்வ அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்துள்ளதி, அம்பவளச் செவ்வண்ணார் கோயில் திருவீரட்டானத்தைச் சேர்ந்தனரே.

கூட்டங்கள் நெருங்கிச் செல்ல. அழகிய பவளம் போலுஞ் செந்திறமுடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள. 142

1413. உம்பர் தம்கோளை உடைய பிரானை உள்புக்கு இறைஞ்சி நம்புறும் அன்பின் நயப்பு உறு காதவினால் திளைத்தே ‘எம்பெருமான் தலை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது’ என்று தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்.

உம்பர்தம் - தேவர்களின். திலைத்தே - இடையறாது மூழ்கி நின்றே. 143

### கொச்சகக் கலி

1414. அரிதுயனுக்கு அரியாளை அடியவருக்கு எளியாளை விரிபுள்கூழி திருஅதிகை வீரட்டானத்து அழுதைத் தெரிவு அரிய பெருந்தன்மைத் திருநாவுக் கரசு, மனம் பரிவு செந்தமிழ்ப் பாட்டு பலபாடிப் பணிசெயும் நாள். 144

1415. புல்அறிவின் சமணர்க்காப் பொல்லாலங்கு புரிந்து ஓழுகும் பல்லவனும், தள்ளுடைய பழவிளைப்பா சம்புறிய அல்லல் ஓழிந்து அங்கு எத்தி ஆண்ட அரசினைப் பணிந்து வல் அமணர்தமைந்தது, மழவிலைடையோன் தாள் அடைந்தான்.

சமணர்க்காக. பறிய - அறு; நீங்க. அங்கு - திருவதிகை வீரட்டானம். 145

1416. வீடுதுறியாச் சமணர்மொழி பொய் என்று மெய்ஹனர்ந்த  
காடவனும், திருஅதிஷை நகரின்கண், கண்ணுதற்குப்  
பாடலிபு த்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்  
கூடுஇடத்துக் கொணர்ந்து, குணபர் ஈச்சரம் எடுத்தான்.

காடவனும் - பல்லவனும். பள்ளியொடு பாழிகளும் - கோயி  
லொடு தங்குமிடங்களையும். “அமணர் சேரும் பாழியும் அருகன்  
மேவு பள்ளியும்” - திருஞானசம்பந்தர் புராணம்: 871. பல்லவனுக்குக்  
குணபரன் என்பது ஒரு பட்டப் பெயர். இது குணபரன் என்றும்  
வழங்கப்படுகிறது. அவனால் கட்டப்பட்ட சிவலாயம் ‘குணபர  
�ச்சரம்’ என்னும் பெயர் பெற்றது போலும். 146

1417. இந்நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழ்க்கு  
மன்னுள வாகீசுத் திருமூனியும் மதிச் சடைமேங்  
பல்நாகம் அணிந்தவர் தம் பதிபலவும் சென்று இறைஞ்சிச்  
சொல்நாமத் தமிழ் புணந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழவார்.  
பன்னாகம் - பல பாம்புகள். சொல் நாமம் - போற்றும் புகழ்  
மைந்த. 147

1418. திரு அதிஷைப் பதிமருங்கு திருவெண்ணெணய் நல்லூரும்  
அருளு திரு ஆமாத்தூர், திருக்கோவலூர் முதலா  
மருவு திருப் பதி பிறவும் வணங்கி, வளத்தமிழ் பாடிப்  
பெருகு விருப்புடன் விடையார்மகிழ் பெண்ணாகடம் அணைந்தார். 148
1419. கார் வளாரும் மாடங்கள் கவுந்தயனை ஓலி வளர்க்கும்  
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி,  
வார் சடையார் மன்னுதிருந் தூங்காணை மாடத்தைப்  
பார் பரவும் திருமூனிவர் பணிந்து ஏத்திப் பரவினார்.

மேகந்தவழும் மாடங்களில். உலகம் போற்றும் வாகீச  
முனிவர். 149

1420. ‘புல்நெறியாம் அமண் சமயத் தொடக்கு உண்டு போற்றுடடல்  
தன்னுட்டேன உயிர்வாழத் தரியேன் - நான்; தரிப்பதனுக்கு  
என்னுடைய நாயக! நின் இலச்சினை இட்டருள்’ என்று  
பன்னுசெழுந் தமிழ் மாலை முன்னின்று பாடுவார்.  
தொடக்குண்டு - கட்டுண்டு. இலச்சினை - முத்திரை; குறி.150
1421. ‘பொன்னார்ந்த திருவடிக் கென் விண்ணப்பம்’ என்று எடுத்து  
முன்னாகி எப்பொருட்கும் முடிவு ஆகி நின்றாளைத்  
தன் ஆகத்து உலை பாகம் கொண்டாளைச் சங்கரளை  
நல் நாமத் திருவிழுத்தம் நலம் சிறக்கப் பாடுதலும்

தன்னாகத்து - தன்னுடலில். நல்ல புகழ் வாய்ந்த திருவிருத்தம்.  
151

1422. நீடு திருத் தாங்காளன் மாடத்து நிலவுகின்ற  
ஆடக்கேமெருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம்,  
மாடு ஒருவர் அறியாமே, வாக்சர் திருத் தோளில்  
சேடிடையர்ம் இலைச் சூலம்சினி விடைப்பினுடன் சாத்து.

ஆடக மேருச் சிலையான் - பொன்மலையை வில்லாக்கு  
கொண்ட சிவபெருமான். மாடு ஒருவர் - பக்கத்துள்ள ஒருவரும். சேநு  
உயர் - திரண்டுயர்ந்த. சுல முத்திரையை, இடப முத்திரையுடன்  
சாத்த.

1423. ஆங்குவர், தம் திருத்தோளில் ஆற்றந்திரு இலக்ஷ்ணயைத் தாம் கண்டு மனம்களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து, துங்குஅருவி கண்பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால் ஒங்கியீசிந் ஸையர் ஆகி ‘உய் ந்தொயின்தேன்’ என ஏழுந்தார்.

அர்ந்த - பொருந்திய; பொறித்த. தூங்கு அருவி - விரைய விழும் அருவி நீர். 153

1424. தூங்காளை மாடத்துக் கூடர்க்கொழுந்தின் அடிப்பரவிப் பங்காகத் திருத்தொண்டு செய்துபயின்று அமரும் நாள், பூங்காளம் மணம் கமழும் பொருஇல் திரு அரத்துறையும் தேன் காவில் முகில் உறங்கும் திருமது குன்றமும் பணிந்து.

பாங்காக - முறையாக; நன்றாக. பயின்று - (ஆண்டவன் திருப்புகழைப்) பலகால் சொல்லி. பூங்கானம் - பூம்பொதிகளினின்றும்; பூ மிகுந்த இடம் பூங்கானம் என்று சொல்வது வழக்கு. “பூமலி கானத்துப் புதுமண்ம் புக்கு” - சிலப்பதிகாரம்: 5 இந்திர. 197 (பூ விற்கு மிடங்களைப் பூ மிகுதியாற் கானமென்றார்” - உரை). தேங் காவில் - பார்வைக்கினிய சோலையில்; தேன் சிந்துஞ் சோலையில் எனினுமாம். மேகங்கள் உறங்கும் விருத்தாசலத்தையும். 154

1425. வண்டமிழ்மீன் மலர்மாலை புணைந்தருளி, மருங்கு உள்ள தண்டுறைநீர்ப் பதிகளிலும் தளிவிடையார் மேவி இடம் கொண்டநூரும் தாளங்கள் கும்பிட்டுக் குணாதிசை மேல் புண்டரிக்கத் தடம் கும்ந்தக நிவாக்கரையே போதுவார்.

குணத்திசை - தீழ்த்திசை. தாமரைத் தட்டாகங்கள் குழந்த. நிவாரந்தி. 155

1426. ஆனாத சீர்த்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற  
வான் ஆறு புடைபர்க்கும் மலர்ச் சடையார் அடிவணங்கி,  
ஊனாலும் உயிராலும் உள் எபயன் கொள நினைந்து,  
தேன் ஆரும் மலர்ச் சோலைத் திருப்பவியூர் மருங்கு அஸைந்தார்.

ஆனாத - குறையாத வான் ஆறு பட்டபரக்கும் - தெய்வக்கங்கையின் வெலிபெருகும். திருப்புலியுர் - சிதம்பரம். "புலியு ராணைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” - அப்பர்; “புலியூர் சிற்றம் பலம்” - சுந்தரர்.

156

### எழுசீர் விருத்தம்

1427. நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர்  
நடம் ஆக் டியதிரு எல்லைப் பால்  
மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின்  
மேல் மேல் எழுதரும் விரைவோடும்  
காவில் களி மயில் மகிழ்வுற்று எதிர் எதிர்  
ஆடக் கடிகமீழ் கமலம் குழ்  
வாவித் தடமலர் வதனம் பொலிவறு  
மருதத் தண்பணை வழிவந்தார்.

இருவர்க்கு - பிரம விஷ்ணுகனுக்கு. தலமுறமெய்யில் - பூமியில் உடல் பொருந்த; சாஷ்டாங்கமாக. காவில் - சோலையில். களிமயில் - தருக்கும் மயில்கள்; வினைத் தொகை. கடி. . . வதனம் - மணங்கமமும் தாமரை சூழ்ந்த வாவிகளில் மலராகிய முகங்கள். மருத நிலத் திலுள்ள குளிர்ந்த வயல் வழியே.

157

1428. முருகின் செறிஇதழ் முளிப் படுகரில்  
முதுமீ திகள்பது மலர்சீமயும்  
அருகில் செறிவனம் எளிக்கு உயர்க்கழை  
அளவில் பெருக்கிட வளர் இக்குப்  
பெருகிப் புடைமுதிர் தரளம் சொரிவன  
பெரியோர் அவர்த்திரு வடிவைக் கண்டு  
உருகிப் பரிவு உறு புள்களன் பொழிவன  
என முன்பு உள்ளன வயல் எங்கும்.

முருகில். . . படுகரில் - வாசனையுடன் நிறைந்த இதழ்களை யுடைய தாமரை தடாகத்தில். முதுமேதிகள் - முதிர்ந்த ஏருமைகள். செறிவனம் என - நெருங்கிய காடுபோல. கழை அளவில் - முங்கில்கள் அளவாக. இக்கு கரும்புகள். புடைமுதிர் தரளம் - கணுக்களில் முதிர்ந்த முத்துகளை. சொரிவன - சொரிதல். பெரியோர் - திருநாவுக் கரசர்.

158

1429. அறிவில் பெரியவர் அயல் நெல் பணைவயல்  
அவை பிற்படும் வகை அணைகின்றார்,  
'பிறவிப் பகைநெறி விடுவீர் இருவினை  
பெருகித் தொடர்பினி உறுபாசம்  
பறிவற்றிட அணை யுமின்' என்று, இருபுடை  
பயில்குழ் சிணையிசை குயில் கூவும்

செறிவில் பலதரு நிலையின் பொலிவு உறு  
திருநந்தன வனம் எதிர்கண்டார்.

அயலில் நெல் விளையும் மருத நிலத்துள்ள வயல்கள் பறி  
வற்றிட - அறும்படி. இரு . . . மிசை - இரு பக்கமும் நெருங்கிச்  
குழ்ந்துள்ள கிளைகள் மீது. செறிவில் பலதரு நிலையில் - நெருங்கிய  
பல மரங்கள் நிற்றலால்.

159

1430. அவர்முன் பணிவொடு தொழுதுஅங்கு அணைவுற  
அணிகொம் பரின்மிசை அருகு எங்கும்  
'தவம்முன் புரிதவில் வருதொண்டு எனும் நிலை  
தலைநின்று உயர் தமிழ் இறையோராம்  
இவர்தம் திருவடிவு அதுகண்டு அதிசயம்'  
எனவந்து, எதிர், அரஅர, என்றே  
சிவமுன் பயிலமொழி பகிர்கிண் நனவளர்  
சிறைமென் கிளியொடு சிறுபு வை.

அவர் - திருநாவுக்கரசர். அவ் வனத்தின் அருகெங்குமுள்ள  
அழகிய கொம்புகள்மீது. முற்பிறப்புத் தவத்தால் வந்த தொண்டு.  
தமிழ் இறையோராம் - திருநாவுக்கரசராகிய. பகர்கிண்றனவாய். சிறை  
- சிறகுடைய. பூவை - நாகணவாய்ப் பறவைகள்.

160

1431. அம்சொல் திருமறை அவர்முன் பகர்தலும்  
அவரும் தொழுது முன் அளிக்குறும்  
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும்  
நிறை அன்பொடும் உரைதடு மாறச்  
செஞ்சொல் திருமறை மொழிஅந் தணர்பயில்  
தில்லைத் திருநகர் எல்லைப்பால்  
மஞ்சின் பொலிநெடு மதில்குழ் குடதிசை  
மணிவா யில்புறம் வந்துற்றார்.

கிளியும் பூவையும் வேதம் ஓதல் - “பாரிசையும் பண்டிதர்கள்  
பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு - வேரிமலி பொழிற்கிள்ளை  
வேதங்கள் பொருட்சொல்லும் மிழலை யாமே”; “வேதக் தொலி  
யால் கிளிசொல் பயிலும் வெண்காடே”; “சட்ட கலை யெட்டுமரு  
வெட்டும்வளர் தத்தைபயில் சண்டை நகரே”; “வளர்பூவை நல்ல  
மறையோது கொச்சை வயமே” - திருநானசம்பந்தர். அனி கூரும் -  
அருள்வளரும் (கூர்தல் - உள்ளது சிறத்தல்). மஞ்சில் - மேகங்களால்.  
குட திசை - மேற்குத் திசை.

161

1432. அல்லல் பலம் அற அருளும் தவழுதல்  
அடியார் எதிர் கொள அவரோடும்  
மல்லல் புளல் கமத் மாடீட வாயிலின்  
வழிபுக்கு எதிர்தொழுது அணைவுற்றார்;

கல்வித் துறைபல வருமா மறைமுதல்  
கரைகண்டு உடையவர் கழல் பேணும்  
செல்வக் குடிநிலை நங்கைப் பிடை வளர்  
சிவலீம் நிலவிய திருவீதி.

பவம் - பிறவி. தவமுதல் - திருநாவுக்கரசர். மல்லல் . . . மாடே - வளமையுடைய நீர் மணங்கமழும் பக்கமாகவே. உடையவர் - நடராஜர். “செல்வ நெடுமாடஞ் சென்றுசே ணோங்கிச் - செல்வ மதிதோயச் செல்வமுயர்கின்ற - செல்வர்வாழ் தில்லைச் சிற்றம் பலமேய - செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே” - திருஞானசம்பந்தர். நல்லிருக்கைகள். 162

1433. நவமின் சுடர்மணி நெடுமா ஸெயும் நறு  
மஸர்மா ஸெயும் நிலை திருவீதி  
புவனங் களின்முதல் இஸையோர் தடமுடி  
பொருதுஉந் தியமணி போகட்டிப்  
பவனன் பணிசெய வருணன் புளல் கொடு  
பணிமா றவும் அவை பழுது ஆம் என்று,  
எவரும் தொழுதுஏழும் அடியார் திரு அலகு  
இடுவார் குளிர்புனல் விடுவார்கள்.

புவனங்களின் . . . போகட்டி - புவனத் தலைவர்களாகிய தேவர்களின் பெரிய கிர்டங்கள் ஒன்றோடொன்று மோதிச் சிந்திய மணிகளைப் போக்கி (போகவிட்டு). பவனன் - வாயுதேவன். பணி மாறவும் - தொண்டு செய்யவும். அவை - வாயுவின் திருவைலகுத் தொண்டும், வருணனின் நீர்த் தொண்டும். வாயு வருணன் முதலிய தேவர்களைப் பார்க்கிலும் அடியவர்கள் சிறந்தவர்களாதலான் “எவரும் தொழுதெழும் அடியார்” என்றார். 163

1434. மேல்தும் பரதலம் நிலையும் கொடிகளில்  
விரிவெங் கதிர் நுழைவு அரிது ஆகும்  
கோலம் பெருகிய திருவீதியை, முறை  
குலவும் பெருமையர் பணிவூற்றீர  
ஞாலம் திகழ்த்திரு மறையின் பெருகுழலி  
நவமா முனிவர்கள் துதியோடும்  
ஷலம் பெருகிய நிலைஞ் கோபுரம்  
முறையே கொடுதொழுது உள்புக்கார்.

மேல் அம்பரதலம் - மேலே ஆகாயத்தில். குலவும் பெருமையர் - விளங்கிய பெருமையுடைய திருநாவுக்கரசர். ஓலம் - ஓலி. 164

1435. வளர்பொன் கணமணி திருமா எனகையினை  
 வலம் வந்து அவமரு வரைநில்லா  
 அளவில் பெருகிய ஆர்வத் திடைஸழும்  
 அன்பின் கடல்நிறை உடல் எங்கும் -  
 புளக்க் செறிநிரை விரவத் திருமலி  
 பொன்கோ புரமது புகுவார், முன்  
 களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில்  
 கணகப் பொதுஎதிர் கண்ணுற்றார்.

கனம் - கூட்டம்; மேகம்; பொன் (பொன்கனம் - உயர்ந்த செம்பொன்). அலமரும்வரை - சுற்றிவரும்வரை. உடல். . . விரவ - உடல் முழுவதும் மயிர்ச்சிலிர்ப்பு மிகுந்து ஒழுங்குபடக் கலக்க. களனில் - கண்டத்தில். கனகப் பொது - பொற்சபையை. 165

1436. நீடும் திருவுடன் நிகழும் பெருகுழனி  
 நிறைறும் பலம்நினை வற்னேநீர்  
 கூடும் படிவரும் அன்பால் ஓன்றூறு  
 குணம்முன் பெறவரும் நிலைகூடத்  
 தேடும் பிரமனும் மாலும் தேவரும்  
 முதலாம் யோனிகள் தெளிவு ஓன்றா  
 ஆடும் கழல் புரி அழுத் திருநடம்  
 ஆரா வகைதொழுது ஆர்கின்றார்.

அருள் திருவுடன். பெருகு ஒளி - கடவுள் வாழ்த்து முதற் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. அம்பலம் - சிற்றம்பலம். பிறவிகள்; உயிர்கள். தெளிவு ஓன்றா - ஞானத் தெளிவில் பொருந்த; விளங்க. ஆரா - தெவிட்டாத. ஆர்கின்றார் - (நடன இன்பத்தை) அநுபவிக் கின்றார். 166

1437. கையும் தலைமிசை புனை அஞ்சலியன;  
 கண்ணும் பொழிமழை ஓழியாதே  
 பெய்யும் தலையன; கரணங்களும் உடன்  
 உருகும் பரிவின; பேறுள்குதும்;  
 மெய்யும் தலைமிசை விழும் முன்பு ஏழதரும்;  
 மின்தாழ் சடையொடு நின்று ஆடும்  
 ஜயன் திருநடம் எதிர்கும் பிடும் அவர்  
 ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்.

கரணங்கள் - மனம் புத்தி சித்தம் அகங்காரம். பரிவின - அன் புடையனவாயின். பிறவியில் எப்பேற்றை எய்த வேண்டுமோ அப் பேற்றினை எய்திய உடலும் மன்மிசை விழும் எழும் என்றபடி. தடுத்தாட் கொண்ட புராணம்: 105, 106, 107 பார்க்க. 167

1438. இத்தன் மையர் பல முறையும் தொழுது எழு  
 ‘என்று எய்தினை?’ என மன்று ஆடும்  
 அத்தன் திருஅருள் பொழியும் கருணையின்  
 அநுள் பெற்றிட வரும் ஆனந்தம்  
 மெய்த் தன்மையினில் விருத்தத் திருமொழி  
 பாடிப் பின்னையும் மேன்மேலும்  
 சித்தம் பெருங்கிய பரிவாஸ் இன்புறு  
 திருநே ரிசைமொழி பகர்கிண்றார்.

“தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம், என்று வருந்தாய் என்னும்  
 எம்பெருமான்தன் திருக்குறிப்பே” அப்பர்: கோயில் திருவிருத்தம். 2.  
 மன்றாடும் - பொன்னம்பலத்தில் நடம் புரியும். 168

### அறுசீர் விருத்தம்

1439. ‘பத்தனாய்ப் பாட மாட்டேன்’  
 என்றுமன் எடுத்துப் பண்ணால்  
 ‘அத்தா! உன்னூடல் காண்பான்  
 அடியேனன் வந்தவாறு’ என்று  
 இத்திறம் போற்றி நின்றே  
 இன்தமிழ் மாலை பாடிக்  
 கைத்திருக் தொண்டு செய்யும்  
 காதலில் பணிந்து போந்தார். 169

1440. நீடிய மணியின் சோதி  
 நிலை திரு முன்றின் மாடும்  
 ஆடுஉயர் கொடிகுழ் பொன்தேர்  
 அணிதிரு வீதி யுள்ளும்  
 சூடிய பணிகள் செய்து  
 கும்பிடும் தொழிலர் ஆகிப்  
 பாடிய புரித வாக்கின்  
 பணிகளும் பயிலக் செய்வார்.

முன்றின் மாடும் - திருமுற்றத்தினிடத்தும். பயில - நிரம்ப. 170

1441. அநுள்பெரு மகிழ்ச்சி பொங்கு  
 ‘அுன்னம் பாலிக்கும்’ என்னும்  
 திருக்குறுந் தொகைகள் பாடித்  
 திரு உழவாரம் கொண்டு,  
 பெருத்து எழு காதலோடும்  
 பெருந் திருத்தொண்டு செய்து,  
 விருப்பு உழுமீனி கண்ணீர்  
 வெண்ணீற்று வண்டல் ஆடு

கண்ணீர் திருநீற்றில் வண்டலாட; மகளிர்கள் சண்னத்துடன் நீர் கலந்து ஒருவர்மீது தெறித்து வண்டலாட்டயர்தல் போலத் திருநாவுக்கரசரின் ஆனந்தக் கண்ணீர் திருநீற்றுடன் கலந்து ஒழுகுதலை “வண்டலாட” என்றார். 171

#### 1442. மேவிய பணிகள் செய்து

விளங்கும் நாள் வேடகளத்துச்  
சேஷயர் கொடியார் தம்மைச்  
சென்றுமுன் வணங்கிப் பாடிக்  
காவிஅம் கண்டர் மன்னுய்  
திருக்கழிப் பாலை தன்னில்,  
நாவினுக்கு அரசர் சென்று  
நண்ணினார்; மண்ணோர் வாழு.

இடபக் கொடியராகிய சிவபெருமானை. காவியங் கண்டர் - திருநீலகண்டராகிய சிவபெருமானை. 172

#### வேறு

##### 1443. சினவிடை ஏறு உகைத்து ஏறும் மணவாள

நம்பி கழல் சென்று தாழ்ந்து  
'வனபவள வாய்நிறந்து வானவர்க்கும்  
தானவலேன என்கின்றாள்' என்று  
அணையதிறப் பதிகமுடன் அன்பு உறுவன்  
தமிழ்பாடி அங்கு வைகி,  
நினைவு அரியார் தமைப்போற்றி நீடுதிறப்  
புலியூர் நினைந்து மீள்வார்.

விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி - இடபத்தைச் செலுத்தி ஏறும் சிவபிரான். சிதம்பரத்தை நினைந்து. 173

##### 1444. மளைப்படப்பில் கடல் கொழுந்து வளை

சொரியும் சழிப்பாலை மருங்கு நீங்கி,  
நளைச்சினைமென் ஞானிர்ஞாழல் பொழிலாடு  
வழிக்கொண்டு நன்னூறும் போதில்,  
'நினைப்பவர் தம் மளம்கோயில் கொண்டருளும்  
அம்பலத்து நிருத்த னாரைத்  
தினைத்தளை ஆம்பொழுதும் மறந்து  
உய்வனோ?' எனப்பாடித் தில்லை சார்ந்தார்.

மனை. . . . சொரியும் - புழைக்கடையில் கடல் அலைகள் சங்குகளைச் சொரியும். நனைசினை - அரும்புகளையுடைய கிளைகளில். ஞாழற் பொழிலாடு - சுரபுன்னைச் சோலை வழியாக; ஞாழல் - புலிநகக் கொன்றையுமாம். 174

1445. ‘அரியாளை’ என்று எடுத்தே அடியவருக்கு  
எளியாளை அவர் தம் சிந்தை  
பிரியாத பெரிய திருத்தாண்டகக் கெந்  
தமிழ் பாடிப் பிறங்கு சோதி  
விரியா நின்று எவ்வளகும் விளங்கியபொன்  
னம்பலத்து மேவி ஆடல்  
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து  
தமிழால் பிண்ணும் போற்றல் செய்வார்.

பிறங்கு சோதி - பெருகொளி.

175

1446. ‘செஞ்சடைக் கற்றைமுற்றத்து இள நிலா  
எறிக்கும்’ எனும் சிறந்த வாய்மை  
அஞ்சொல் வளத் தமிழ்மாளை அதிசயம் ஆம்  
படிபாடி அன்பு குற்றந்த  
நெஞ்க உருகப் பொழிபுள்ளவார் கண்ணிழையும்  
பரவியசொல் நிறைந்த வாயும்  
தம்செயலின் ஓழியாத திருப்பணியும்  
மாறாது சாரும் நாளில்.

176

1447. கடையு கத்தில் ஆழியின் மேல் மிகுந்த திருக்  
கழுமலத்தின் இருந்த செங்கண்  
விடைகைத் தார் திரு அருளால் வெற் பஸரயன்  
பாவைத்திரு முஸலப் பாலோடும்  
அடையநிறை சிவம்பெருக வளர்ஞானம்  
குழைத்து ஊட்ட அமுது செய்த  
உடையமறைப் பின்னையார் திருவார்த்தை  
அடியார்கள் உரைப்பக் கேட்டார்.

யுக முடிவில் கடலின்மீது மிகுந்த திருக்கழுமலம் - சீகாழிக் கொரு பெயர். கற்பாந்தத்திலுஞ் சீகாழி கடலில் மிதத்தலால் அதற்குத் தோணிப்புரம் என்றொரு பெயருண்டு. வெற்பரையன் பாவை - உமாதேவியார். அடைய - எங்கும். பின்னையார் - திருஞான சம்பந்தர்.

177

1448. ஆழிவிடம் உண்டவரை அம்மைதிருப்  
பால் அமுதம் உண்ட போதே  
ஏழிலைவன் தமிழ்மாளை ‘இவன் எம்மான்’  
எனக்காட்டி இயம்ப வல்ல  
காழிவரும் பெருந் தகைசீர் கேட்டலுமே  
அதிசயம் ஆம் காதல் கூர

வாழி, அவர் மலர்க் கழுவ் கள் வணங்குதற்கு  
மனத்து எழுந்த விருப்பு வாய்ப்ப.

**ஆழி விடம் உண்டவரை - சிவபெருமானை.**

178

1449. அப்பொழுதே அம்பலத் துள் ஆடுகின்ற  
கழுவ் வணங்கி, அருள் முன் பெற்றுப்  
பொய்ப் பிறவிப் பிணிஓட்டும் திருவீதி  
புரண்டு, வலம் கொண்டு போந்தே,  
எப்புவனங்களும் நிறைந்த திருப்பதியின்  
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்  
செப்பரிய பெருமையினார் திருநாளை  
யூர் பணிந்து பாடிச் செல்வார்.

சிதாகாசம் எங்கும் நிறைந்ததாகலானும், அதற்கு அறிகுறி  
யாகச் சிதம்பரம் விளங்குதலானும் “எப் புவனங்களும் நிறைந்த  
திருப்பதி” என்றார். 179

1450. தொண்டர் குழாம் புடைகுழுத் தொழுதகரத்  
தொடுநீறு துதைந்த கோலம்  
கண்டவர்தம் மளம் கசிந்து கரைந்து உருகும்  
கருணை புறம் பொழுந்து காட்டத்  
தெண் திரைவாய்க் கல்மிதப்பில் உகைத்து ஏறும்  
திருநாவக் கரசர் தாழும்  
வண்தமிழுங் எழுதும் மறைவிமாழிந் தவிரான்  
திருப்பு கலி மருங்கு சார்ந்தார்.

துதைந்த - நெருங்கிய. தெள்ளிய கடவிடத்துக் கல்லாகிய தெப்  
பத்தைச் செலுத்தி ஏறிய. மறை ஒலியாயிருப்பது; அது வரிவடிவில்  
இறங்கும் போது எழுத்து மறையாகிறது. பிரான் திருப்புகலி - திரு  
ஞானசம்பந்தர் அவதரித்த சோழியின். 180

1451. நீண்டவரை வில்லியார் வெம்குலை  
மடுத்தருளி நேரே முன்நாள்  
ஆண்ட அரசு எழுந்தருளக் கேட்டருளி  
ஆனுடைய பிள்ளை யாரும்  
காண்தலைய பெருவிருப்புக் கைம்மிக்க  
திருவுள்ளக் கருத்து ணோடு,  
மூண்டாருள் மனத்து அன்பர் புடைகுழு  
எழுந்தருளி முன்னே வந்தார்.

நீண்ட மேருவை வில்லாக உடைய சிவபெருமான். மடுத்து -  
செலுத்தி. ஆனுடைய பிள்ளையாரும் - திருஞானசம்பந்தப் பெரு  
மானும். கை - ஒழுங்கு; ஒழுக்கும். 181

1452. தொழுது அணைவற்று ஆண்டாரசு அன்பு உருகுத்  
 தொண்டர் குழாத்து இடையே சென்று,  
 பழுதுஇல் பெருங் காதலுடன் அடிபணியப்  
 பணிந்து அவர்தம் கரங்கள் பற்றி  
 எழுதுஅரிய மலர்க் கையால் எடுத்து இறைஞ்சி,  
 விடையின் மேல்வருவார் தம்மை  
 அழுது அழைத்துக் கொண்டவர் தாம் ‘அப்பரே’  
 என, அவரும் ‘அடியேன்’ என்றார்.

கொண்டவர்தாம் - திருஞானசம்பந்தப் பெருமான். திருநாவுக்  
 கரசர் வயதில் முதிர்ந்தவர்; அன்பில் முதிர்ந்தவர். அவர் முதலில்  
 திருஞான சம்பந்தர் காலில் விழுந்து விட்டனர். அது கண்ட திரு  
 ஞான சம்பந்தர் இறைஞ்சி ‘என் தந்தையாரே’ என்ற பொருள்  
 படும்படி “அப்பரே” என்று சிறப்பித்தார். 182.

1453. அம்பிகைசெம் பொற்கிண்ணத்து அழுதஞானம்  
 கொடுப்ப அழுகை தீர்ந்த  
 செம்பவள வாய்ப்பின்னை திருநாவுக்  
 கரசர் எனச் சிறந்த சீர்த்தி  
 எம்பெருமக்களும் இயைந்த கூட்டத்தில்  
 அரன் அடியார் இன்பம் எய்தி,  
 உம்பர்களும் போற்றிசெப்பச் சிவம் பெருகும்  
 ஓவி நிறைத்தார் உலகும் எல்லாம்.

திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் எனச் சிறந்த சீர்த்தி  
 எம்பெரு மக்களும் சேர்ந்த திருக்கூட்டத்திலுள்ள. உம்பர்களும் -  
 தேவர்களும். 183

1454. ‘பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன்’ என்று  
 அரசு உவப்பப் பெருகும் ஞான  
 வள்ளலார் வாகீசர்த்தமை வணங்கப்  
 பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க,  
 உள்ளம் நிறை காதலினால் ஓருவர் ஓரு  
 வரில் கலந்த உண்மை யோடும்  
 வெள்ள நீர்த் திருத்தோணி வீற்றிருந் தார்  
 கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.

திருத்தோணிபுரம் - 177. குறிப்புப் பார்க்க. திருத்தோணி  
 புரத்தில் வீற்றிருந்தாரினாஞ் சிவப்பிரான் திருவடிகளை வணங்கும். 184

### எண்சீர் விருத்தம்

1455. அருள் பெருஞு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம்  
 அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும்  
 பொருள் சமய முதல் சைவ நெறிதான் பெற்ற  
 புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய  
 இருள் கடு உண்டவர் அருஞும் அகிலம் எல்லாம்  
 ஈன்றாள் தன் திருவருஞும் எனவும் கூடித்  
 தெருள் கலைஞானக் கண்றும் அரசும் சென்று  
 செஞ்சு சடை வானவர் கோயில் சேர் ந்தார் அன்றே.

ஓங்கும் பொருட் சமய முதலாகிய - 1349; குறிப்புப் பார்க்க.  
 இருள் கடு - கரிய நஞ்சை. சிவனருஞும் சத்தியருஞும் என்றபடி.  
 தெருள் - தெளிந்த. கண்றும் - திருஞான சம்பந்தரும். சிவமுஞ் சத்தியும்  
 ஒன்றே. அவ்வொன்றை இரண்டாக்கி கூறுவது உபசாரம். அது  
 போலத் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் வடிவால் வேறு  
 பட்டிருப்பினும் திருவருளில் இருவரும் ஒருவர் என்னுங் கருத்து  
 ஈண்டு விளக்கப்பட்டிருக்கிறது. 185

1456. பண் பயில் வண்டுஅறை சோலை குழும் காழிப்  
 பரம் திருக் கோபுரத்தைப் பணிந்து உள் புக்கு,  
 விண் பணிய ஓங்குபெரு விமானம் தன்னை  
 வலம் கொண்டு, தொழுதுவிழுந்து எழுந்த எல்லைச்  
 சண் ஸெவநு பிள்ளையார் ‘அப்பர் உங்கள்  
 தம்பிரா னாஸர் நீர்பாஹர்’ என்னக்  
 கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்  
 கலைபயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி.

சண்பை - சீகாழிக்கு ஒரு பெயர். அப்பரே. கண்பயிலும் புனல்  
 - கண்ணிரம்பிய நீர். 186

1457. பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது  
 பேணி வீற்றிருந்து அருஞும் பிரான்முன் நின்று  
 பரிவு உறு செந்தமிழ் மாலை பத்தியோடும்  
 ‘பார் கொண்டு மூடி’ எனும் பதிகம் போற்றி,  
 அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம்  
 திருமத்தில் எழுந்தருளி அழுது செய்து  
 மஞ்சிய நன்பு உறுகேண்ணமை அற்றை நாள் போல்  
 வளர்ந்து ஓங்க உடன் பலநாள் வைதும் நாளில்.

பெரிய பெருமாட்டி - பெரிநாயகி; சீகாழி அம்மையாளின்  
 பெயர். கேண்மை - உறவு; - அன்பு. 187

1458. அத்தன்மை பயில் அரசும் பின்னை யாரும்  
 அளவளா வியமகிழ்ச்சி அளவு இலாத  
 சித்தம் நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில்  
 திருநாவுக் கரசு திருவள்ளும் தன்னில்,  
 மைத்தழையும் மணிமிடற்றார் பொன்னி நாட்டு  
 மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற  
 மெய்த்து ஏழுந்த பெருங்காதல் பின்னையார்க்கு  
 விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்.

பொன்னி நாட்டு - காவிரி நாட்டில்; சோழ நாட்டில். அது  
 மேவி நேர்வார் - அதற்கு உடன் படுவாரானார். 188

1459. ஆண்டறஞ் எழுந்தருளக் கோலக் காலை  
 அவ்வீராடும் சென்றுஇறைஞி அன்பு கொண்டு  
 மீண்டருளினார் அவரும் விடைகொண்டு இப்பால்  
 வேத நாயகர் விரும்புப் பதிகள் ஆன  
 நீண்டகருப் பறியலூர், புஞ்சர், நீடுர்,  
 நீடுதிருக் குறுக்கை, திருநின் றியூரும்  
 காண்தகைய நனிபள்ளி முதலாய் நன்னிக்  
 கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார். 189

1460. மேவுபுனல் பொன்னி இருக்கரையும் சார்ந்து  
 விடையைர்த் தார் திருக்கெம் பொன் பள்ளி பாடிக்  
 காலயரும் மயிலாடுதுறை, நீள் பொன்னிக்  
 கரைத்துருத்தி, வேள் விகுடி, எதிர்கொள் பாடி,  
 பாலை செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப்  
 பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே  
 ஆதூரும் அஞ்ச ஆடுவார் கோடி காவில்  
 அணைந்து பணிந்து ஆவடுதன் துறையைச் சார்ந்தார்.

விடைக்கொடி யுடையார். கா - சோலை. ஆவறும் அஞ்ச -  
 பஞ்ச கவ்வியம். 190

1461. ‘ஆவடுதன் துறையானை அடைந்துய்ந் தேன்’ என்ற  
 அளவில் திருத் தாண்டகம் முன் அருளிச் செய்து,  
 மேவு திருக் குறுந்தொகை, நேரிசையும் சந்த  
 விருத்தங்கள் ஆளவையும் வேறு வேறு  
 பாவலர் செந் தமிழ்த் தொடையால் பள்ளித் தாம்  
 பலசாத்தி மிக்கு எழுந்த பரி வினோடும்  
 பூ வலயத் தவர் பரவுப் பல நாள் தங்கிப்  
 புரியு றுகைத் திருக் தொண்டு போற்றிச் செய் வார்.

தமிழ்த் தொடையலாகிய பள்ளித் தாமம்; தமிழால் தொடுக்கப் பட்ட மாலை; எறிபத்த நாயனார் புராணம்: 9. குறிப்புப் பார்க்க. பூவலைத்தவர். பூமியிலுள்ளவர். புரிவுறு - விருப்புறும்.

191

1462. எறிபுளல் பொன் மணிசிதறும் தினரநீர்ப் பொன்னி  
இடைமருதைச் சென்று எய்தி அன்பி ணோடு  
மறிவிரவு கரத் தாஸர வணங்கி வைகி,  
வண் தமிழ்ப் பாமாஸைபவ மகிழச் சாத்திப்  
பொறி அரவம் புளைந் தாஸரத் திருநாகேச் சுரத்துப்  
போற்றி அருந் தமிழ்மாஸல புளைந்து போந்து,  
செறி வினைநன் மலர்க்கோஸைப் பழையாறு எய்தித,  
திருச் சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார்.

மறி - மான். பொறி - புள்ளி.

192

### அறுசீர் விருத்தம்

1463. சென்று சேர்ந்து திருச் சத்தி  
முற்றத்து இருந்த சிவக் கொழுந்தைக்  
குன்ற மகள் தன் மனக் காதல்  
குலவும் பூசை கொண்டருஞும்  
என்றும் இனிய பெருமானை  
இறைஞ்சி இயல்வில் திருப்பணிகள்  
முன்றில் அமைந்து செய்து தமிழ்  
மொழி மாஸைகளும் சாத்துவர்.

பார்வதி - பூசித்த திருப்பதி.

193

1464. ‘கோவாய் முடுகி’ என்று எடுத்துக்  
‘கூற்றம் வந்து குமைப்பதன் முன்  
பூஆர் அடிகள் என் தலைமேல்  
பொறித்து வைப்பாய்’ எனப்பு கன்று  
நாஆர் பதிகம் பாடுதலும்,  
நாதன் தானும் நல்லூரில்  
‘வாவா’ என்றே அருள் செய்ய  
வணங்கி மகிழ்ந்து வாகீசர்.

கோவாய் - இடியாய்; அம்பாய்; வச்சிரமாய் எனினுமாம்.  
கூற்றம் - யமன். குமைப்பதன் முன் - அழிப்பதன் முன். பூ ஆர் -  
பூப்போன்ற.

164

### கொச்சகக் கலி

1465. நன்மைபெருகு அருள் நெறியே வந்துஅனைந்து நல்லூரில் மன்னுத்ருத் தொண்டனார் வணக்கிமகிழ்ந்து எழும் பொழுதில், ‘உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்’ என்று அவர்தம் சென்னிமிசைப் பாதமலர் குட்டினான் சிவபெருமான். 195
1466. ‘நனைந்து அனைய திருவடினன் தமைமேல் வைத்தார்’ என்று புனைந்ததிருந் தாண்டகத்தால் போற்றி சைத்துப் புனிதர் அருள் நினைந்தருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஓழியாத தளம் பெரிதும் பெற்றுவந்த வறியோன் போல் மனம் தழைத்தார். “காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென் - மேலவா இருக்கப் பெற்றேன்” - அப்பர்: திருநெய்த்தானத் திருநேரிசை 1. பெற்று உவந்த 197. தேவுற்ற - தெய்விகம் பொருந்திய. 196
1467. நாவுக்கு மன்னர்திரு நல்லூரில் நம்பர்பால் மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்து பாடுற்ற தமிழ்மாலை பலபாடிப் பணிந்து ஏத்தித் தேஹற்ற திருத் தொண்டு செய்தொழுகிச் செல்லும் நாள். 197
1468. கருகாலூர் முதலாகக் கண்ணுத்தேவான் அமர்ந்தருஞும் திருஆலூர் திருப் பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சிப் பெருகு ஆர்வத் திருத்தொண்டு செய்து பெருந் திருநல்லூர் ஓருகாலும் பிரியாதே உள் உருகிப் பணிகின்றார். 198
1469. ஆனுடைய நாயகன் தன்அருள் பெற்றுஅங்கு அகன்று போய் வாளைபாய் புள்பழனத் திருப்பழன் மருங்கு அனைந்து, காணவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன்பூ ஸ்டு நீள்இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார்.
- புனற் பழனம் - நீர் நிரம்பிய பொய்கைகள் குழிந்த. பணிக்கலன் - பாம்பாபரணம் பின்னிரண்டு அடிகளிலுள்ள தத்துவ நுட்பங்கள் வறுமாறு: உலகில் உயிர்கட்கு அறிவும் அறியாமையும், நினைப்பும் மறப்பும், இன்பமும் துன்பமும், ஒளியும் இருஞும் கலந்திருத்தலும், முழு அறிவோ முழு அறியாமையோ, முழு நினைப்போ முழு மறப்போ, முழு இன்பமோ முழுத் துன்பமோ, முழு ஒளியோ முழு இருளோ இன்மையும் வெள்ளிடைமலை. இவைகளைக் கொண்டு உயிர்கட்கு முழு அறிவு நிலையும் முழு அறியாமை நிலையும், முழுநினைப்பு நிலையும் முழுமறப்பு நிலையும், முழுஇன்ப நிலையும் முழுதுன்ப நிலையும், முழுஒளி நிலையும் முழுஇருள் நிலையும் இருத்தல் வேண்டுமென்று ஊகித்துணர்தற்கு இடனுண்டு. (அறிவு -

நினைப்பு - இன்பம் - ஓளி - இவை எல்லாம் ஒன்று; அறியாமை - மறப்பு - துண்பம் - இருள் இவை எல்லாம் ஒன்று). உயிர்கள் முழு ஓளி யினின்றும் பிறவி தாங்கி யிருக்குமா, அல்லது முழு இருளினின்றும் பிறவி தாங்கி யிருக்குமா என்பது சிந்திக்கற்பாலது. இன்பத்திலுள்ள ஒருவன் துன்பத்தை நாடுவதில்லை; துன்பத்திலுள்ள ஒருவன் இன்பத்தை நாடுதல் இயல்பு. ஆகவே. உயிர்கள் முழு இருளி னின்றுமே ஈண்டுப் பிறவி தாங்கியிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இவ் வுகில் உயிர்கள் பிறவி தாங்கியதும், அவைகட்குச் சிறிது இருள் விலகுகிறது; சிறிது ஓளி விளங்குகிறது. இச் சிற்றொளியினின்றும் பேரோளியை அடைய வேண்டுவது உயிர்களின் கடமை. உயிர்கள் முழு இருளில் கட்டுண்டு கிடக்கும் போது அவைகட்கு அறிவு செயல் அரும்புவதில்லை; (“காரிட்ட ஆணவக் கருவறையில் அறி வற்ற கண்ணிலாக் குழவியைப் போல் கட்டுண்டிருந்த எமை வெளியில் விட்டு... சின்மயானந்த குருவே” - தாயுமானார்). அறிவு செயல் அரும்புதற்குக் கட்டில்லாத முழு அறிவடைய ஒன்றன் துணை தேவையாகிறது. அம்முழு அறிவே சிவம் என்பது. முற்றறிவாகிய சிவம் உயிர்கள் பொருட்டு என் செய்கிறது? கருணை நடம்புரிந்த வண்ணமா யிருக்கிறது. அந்நடம் பலதிற நிலையிலுள்ள உயிர்கட்குப் பலப்பல விதமாகப் பயன் படுகிறது. முழு இருளிலுள்ள உயிர்கட்கும் அது பயன்படுவதாகிறது. அவ்வுயிர்கள் சிவத்தின் நடனத்தால் அறிவு செயல் பெறும் நிலையைப் பெறுகின்றன: அதாவது தனு கரண புவன போகங் களைப் பெறுகின்றன என்பது, முழு இருளில் அறிவு செயல் விளக்க மின்றிக் கிடக்கும் உயிர்கள் பொருட்டும் ஆண்டவன் நடம் புரிவது அவனது கைம்மாற்ற கருணைப் பெருக்கைப் புலப்படுத்துவ தாகும். முழுஇருள் என்பது ஆணவ இருளைக் குறிப்பது. அதனை இங்கே “நீளிரவு” என்றார். மேலும் உயிர்களின் அகமலரில் ஆண்டவன் நடம்புரிந்து துணை செய்வதும் ஈண்டுக் கொள்ளற்பாலது. ஆண்டவன் திருநடம் விழிப்பில் துணைசெய்வதேபோல் உறக்கத் திலும் துணை செய்கிறது. உறக்கத்தில் தத்துவங்கள் படிப்படியாக ஒடுங்குகின்றன. அக் காலத்தும் அகமலர் (இருதயம்) இயங்குகிறது. அந்நிலையிலும் ஆண்டவன் நடம் அகமலரை இயக்கா நிற்கிறது. “நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனே”; “கூரிருட் கூத்தொடு குணிப்பான்” - திருவாசகம்: சிவபுராணம் 89; திருவண்டப்பகுதி 102. புறச்சிதம்பர மென்னும் தில்லையில் நள்ளிரவில் இறைவனுக்குப் பூசை நடை பெறுதல் ஈண்டுக் கருதற்பாலது.

நள்ளிருளில் சிவம் நட்டம் பயிலப்பயில், உயிர்கள் அறிவு செயல் பெறத் தனுகரணபுவன போகங்களைத் தாங்குகின்றன. அத்தனு முதலியன மாயாகாரியங்கள். மாயையைக் காரியப் படுத்துவதும் ஆண்டவன் நடமேயாகும். ஆண்டவன் நடத்தால்

மாயை மண்டில மண்டிலமாகச் சூழன்று சூழன்று இயங்கலான், அதைப் பாம்பெனக் கூறுவது கவி மரபு. இங்கே “பணிக்கலன்” என்றது பாம்பு போல் மண்டிலமிடும் மாயையை என்க.

ஆண்டவனது அற்புத நடம், முழு இருளிலுள்ள உயிர்கள் அறிவு செயல் விளங்கத் தனு முதலியவற்றைப் பெறுதற்குத் துணை செய்வது போலவே, அவ்வயிர்கள் முழு ஒளி பெறுதற்குந் துணை செய்கிறது. அதனை இங்கே “களவிடம் உண்டு இருண்ட கண்டர்” என்றார். உயிர்கள் தனு முதலியவற்றைப் பெற்றுச் சிறிது இருள் நீங்கிச் சிறிது ஒளி பெற்ற நிலையிலும் சில குற்றங்கள் செய்துவிடும். அவைகளை நினைந்து உயிர்கள் இரங்கும்போது, அவைகளைக் கருணைக் கடலாகிய ஆண்டவனே ஏற்று உயிர்கட்கு நடனத்தால் ஆனந்தமுட்டுவன். உயிர்களின் குற்றம் “களவிடம்” என்பது. 199

1470. அப்பதியைச் சூழ்ந்ததிற்குப் பதியில் அரணார் மகிழும் ஓப்பு அரிய தாளங்கள் உள் உருகிப் பணிந்து அணைவார் மெய்ப் பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் செப்பறுஞ்சீர் அப்புதி அடிகள் ஊர் திங்களூர். 200

1471. அந்தணரின் மேம்பட்ட அப்புதி அடிகளார் தம் தனய ரூடன்சாலை கலைக்குளம் தரு தண்ணீராப் பந்தர்பல ஆண்டாரசு எனும்பெயரால் பண்ணினமை வந்துஅணைந்த வாகீசர் கீட்டு அவர்தம் மனை நண்ண.

அப்புதியடிகள் சாதிச் செருக்கின்றி அன்பில் தினைத்துத் திரு நாவுக்கரசரைக் குருவாகக் கொண்டவராதலின் “அந்தணரின் மேம் பட்ட அப்புதி அடிகளார்” எனப்பட்டார். தனயரூடன் - புதல்வர் கஞ்சுடன் சாலை - அறஷ் சாலைகள். கூவல் - கிணறுகள். தரு - நிழல் மரங்கள். 201

1472. மற்றவரும் மனம்மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெருஞ் சுற்றமுடன் களிக்கரத் தொழுதுளையுந்து சூழ்ந்து, மொழிக் கொற்றவரை அழுதுசெயக் குறைகொள்வார் இறைகொள்ளப் பெற்றபெருந் தவத்தொண்டர் திருவுள்ளாம் பெறப் பெற்றார்.

மொழிக்கொற்றவரை - திருநாவுக்கரசரை. குறைகொள்வார் - குறையிரந்து வேண்டுதல் செய்வார். இறை - விடை. இறை - சிவ பெருமானுமாம். இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற. . . என்றபடி. திருவுள்ளாம் - சம்மதம். 202

1473. காண் தலைமை இன்றியும்முள் கலந்தபெருங் கேண்மையினார் பூண்டபெருங் காதலுடன் போனகழும் கறிஅழுதும் வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் ஆண்டாரசு அழுதுசெயத் திருஅழுது ஆப்படிஅமைத்து.

கேண்மையினார் - ஆன்ம நேயம் பூண்ட அப்புதியார்.  
போனகமும் - சோறும். 203

1474. திருநாவுக் கரக அழுது செய்தருள மற்று, அவர் தம்  
பெரு நாமம் சாத்தியஅப் பிள்ளைதனை அழைத்து அன்பு  
தருஞாளத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக்  
குரு நாளக் குருத்து அறிந்து கொண்டுவரத் தனி விட்டார்.

அத் திருநாவுக்கரசரின் பெயரைச் சூட்டியுள்ள. தன்  
டலையின். . . அரிந்து - தோட்டத்தில் வளப்பமுடைய வாழையின்  
நிறமுள்ள தண்டமைந்த குருத்தை அரிந்து. 204

1475. ஆங்கு அவனும் விளைந்துள்ளதி, அம்மருங்கு தாழாதே,  
பூங்கதலிக் குருத்துஅரியப் புகும் அளவில் ஓரு நாகம்  
தீங்கு இழைக்க அது பேணான் திரு அழுது செய்தருள  
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஓல்லை வந்து அணைந்தான்.

பேணான் - பொருட்படுத்தாதவனாய். 205

1476. தீயவிடம் தலைக்கொள்ளத்  
தெருமந்து செழும் குருத்தைத்  
தாயர் கரத்தினில் நீட்டித்  
தளர்ந்து தலைத்தழுவ் நாகம்  
மேயபடி உளர செய்யான  
விழுக்கண்டு, ‘கெட்டொழிந் தோம்;  
தாயவர் இங்கு அழுதுசெயத்  
தொடங்கார்’ என்று அதுஷ்ணித் தார்.

தெருமந்து - சுழன்று. தன்னைத் தழுவ் நாகம் தீண்டிய விதத்தை.  
அது - பிணத்தை. 206

1477. தம்பு தல்வன் சவம் மறைத்துத்  
தடுமாற்றம் இலர் ஆகி,  
எம்பிருமான்! அழுதுசெய  
வேண்டும் ’ என வந்துஇறைஞ்ச,  
உம்பர் பிரான் திருத்தொண்டர்  
உள்ளத்தில் தடுமாற்றம்  
நம்பர் திரு வருளாலேல  
அறிந்தருளி நவைதீர் ப்பார்.

எம்பெருமானே. நலை - துண்பத்தை; குறைபாட்டை. 207

1478. அன்றுஅவர்கள் மறைத்த தனுக்கு  
அளவு இறந்த கருளை யராய்க்  
கொள்ளற நறுஞ் சடையார் தம்  
கோயிலின் முன் கொணர்வித்தே,

‘ஒன்று கொலாம்’ எனப் பதிகம்  
எடுத்து உடையான் சீர் பாடப்  
பின்றை விடம் போய் நீங்கூப்  
பின்னள உணர்ந்து எழுந்திருந்தான்.

உடையான் - சிவபெருமான்.

208

1479. அருந்தனயன் உயிர் பெற்ற  
அது கண்டும் அழுது சொயது  
இருந்த தற்குத் தளர்வு எதி  
இடப் உழுந்தார் துயர் நீங்க,  
வருந்தும் அவர் மனைப்பு குந்து  
வாகீசத் திருமுனிவர்  
விருந்து அழுது செய்தருளி  
விருப்பினுடன் மேவும் நாள்.

இடருழந்தார் - இடரால் வருந்துவோரின்.

209

1480. திங்களூர் தளில் நின்றும்  
திருமறையோர் பின்செல்லப்  
ஸைங்கண்ண விடைத் தளிப்பாகர்  
திருப்பழனப் பதி புகுந்து,  
தங்கு பெருங் காதலொடும்  
தம்பெருமான் கழல் சார்ந்து  
பொங்கிய அன்பு உறவளங்கி  
முன்னின்று போற்றி சைப்பார்.

திருமறையோர் - அப்பூதி அடிகள் பசிய கண்கள் பொருந்திய  
இடப் வாகனத்தையுடைய சிவபிரான் வீற்றிருந்தருளும்.

210

1481. புடைமாலை மதிக் கண்ணிப்  
புரிசடையார் பொன்கழல் கீழ்  
அடைமாலைச் சீலம் உடை  
அப்பூதி அடிகள் தமை  
நடைமாணச் சிறப்பித்து,  
நன்மைபுரி தீந்துமிழின்  
தொடை மாலைத் திருப்பதிகச்  
சொல் மாலை பாடினார்.

திரண்ட மாலை என்னப் பிறையாகிய கொண்டைமாலை  
யணிந்த முறுக்கேறிய சடையுடைய சிவபெருமானது; புடை -  
பக்கமுமாம். அடை . . . உடை - சார்ந்த இயல்பும் சீலமுழுடைய.  
நடைமாண - ஒழுக்கத்தை மாட்சியுற.

211

1482. எழும் பணியும் இளம் பிறையும்  
 அணிந்த வரை எம் மருங்கும்  
 தொழும் பணி மேற்கொண்டு அருளித்  
 திருச் சோற்றுத் துறை முதலாத்  
 தழும்பு உறு கேள்வையில் நன்னித்  
 தானங்கள் பலபாடிச்  
 செழும் பழனத்து இறைகோயில்  
 திருத்தொண்டு செய்திருந்தார்.

பணியும் - பாம்பும். நீண்ட நாள் பழகிய அன்பாதலின் “தழும் புறு கேண்வையின்” என்றார். தானங்கள் - திருப்பதிகள். 212

1483. சாலநாள் அங்கு அமர்ந்து  
 தம்தலைமேல் தாள் வைத்த  
 ஆலம்ஆர் மணி மிடற்றார்  
 அணி மலர்ச் சேவடி நினைந்து  
 சேல் உலாம் புளல் பொன்னித்  
 தென் கரை ஏறிச் சென்று,  
 கோல நீள் மணி மாடத்  
 திரு நல்லூர் குறுகினார்.

ஆலமார் மணிமிடற்றார் - நஞ்சு அமைந்த திருநீலகண்டர். சேல் மீன்கள் உலாவும். 213

1484. அங்கு அணைந்து தம் பெருமான்  
 அடி வணங்கி ஆராது  
 பொங்கிய அன்பொடு தினைத்துப்  
 போற்றிசைத்துப் பணிசெயும் நாள்  
 தங்கு பெருங் காதலினால்  
 தாமஸரமேல் விரிஞ்சுகளொடு  
 செங்கண் மால் அறிவுஅறியார்  
 திரு ஆரூர் தொழு நினைந்தார்.

தினைத்து - இடையீடின்றி நின்று; முழ்கி. விரிஞ்சனோடு - பிரம தேவனோடு. 214

1485. நல்லூரில் நம்பர் அருள்  
 பெற்றுப் போய்ப் பழையாறை  
 பல் ஊர்வெண் தலைக்கரத்தார்  
 பயிலும் இடம் பல பணிந்து,  
 சொல் ஊர் வண் தமிழ் பாடி  
 வலஞ்சுழியைத் தொழுது ஏத்தி,  
 அல் ஊர் வெண்பிறை அணிந்தார்  
 திருக்குடமுக்கு அணைந்து இறைஞ்சி.

பல்லூர் வெண் தலை கரத்தார் - பற்கள் மேலே கிளம்பியுள்ள  
வெள்ளிய கபாலத்தை ஏந்திய கையராகிய சிவபெருமான். மாலைக்  
காலத்தில் தோன்றும் வெண் பிறை. குடமுக்கு - கும்பகோணம். 215

1486. நாலூர், தென் திருக்கேஸ்ரை  
குடவாயில், நஸையூர், சேர்  
பாஸ்னாரும் இன்மொழியாள்  
பாகணார் கழுல் பரவி,  
மேல் ஊர்தி விடைக் கொடியார்  
மேவும் இடம் பலபாடுச்  
சேல் ஊர்தன் பணை குழந்த  
தென்திரு வாஞ்சியம் அணைந்தார்.

விடையை வாகணமாகவும் கொடியாகவும் உடைய சிவ  
பெருமான். 216

1487. பெருவாச மலர்க் சோலைப்  
பெருவேலூர் பணிந்து ஏத்தி.  
முருகு ஆரும் மலர்க் கொன்றை  
முதல்வணார் பதிபிறவும்  
திருஆரும் விளமருடன்  
சென்று இறைஞ்சி வாகீசர்  
மருவார் ஊர் எரித்தவர் தம்  
திருவாரூர் வந்து அயைந்தார்.

முருகு ஆரும் - தேன் நிறைந்த. மருவார் ஊர் - பகைவர்களின்  
முப்புரங்களை. 217

1488. ஆண்ட அரசு எழுந்தருள்  
ஆரூரில் அன்பர்கள் தாம்  
நீண்ட சடை முடியாப்பால்  
நிறைந்த அருள் பெற்றுடையார்  
காண் தகு மாளிகை மாடம்  
கலின் சிறந்து ஓங்கிட எங்கும்  
சேண் திகழி வீதிகள் பொலியத்  
திருமலி மங்கலம் செய்தார்.

கவின் - அழகு. நீண்டு விளங்குந் திருவீதிகள். 218

### கலித்துறை

1489. வல்துமண் குண்டர் தம் மாயை  
கடந்து மறி கடவில்  
கல்லேல மிதப்பாகப் போந்தவர்  
வந்தார் எனும் களிப்பால்

எவ்வெல்லூல் தொண்டர் எயில் புறம்  
 சென்றுஏதிர் கொண்டபோது  
 சொல்லின் அரசர் வணங்கித்  
 தொழுது உரை செய்து அணைவார்.

மறிகடலில் - அலைகடலில். எயில் - மதில்.

219

1490. ‘பற்றுஷன்று இலா அரும் பாதகர்  
 ஆகும் அமணர் தம்பால்  
 உற்ற பினி ஒழிந்து உய்யப் போந்தேன்;  
 பெறல் ஆவதொன்றே?  
 புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத்  
 தொண்டர் ஆம் புண்ணியம் என்று  
 அற்ற உணர்வொடும் ஆரூர்த்  
 திருவீதி உள் அணைந்தார்.

பற்று - அன்பு. அவ்வொன்றாவது புற்றிடங் . . . புண்ணிய  
 மென்க. ஜீவபோதம் அற்ற உணர்வோடும்.

220

1491. குழும் திருத் தொண்டர் தம்முடன்  
 தோரண வாயில் நன்னனி,  
 வாழி திருநெடுந் தேவாசிரியன்  
 முன் வந்து இறைஞ்சி,  
 ஆழி வரைத்திரு மாளிகை  
 வாயில் அவை புகுந்து,  
 நீள்கூடர் மாமணிப் பற்று உகந்தாரை  
 நேர் கண்டு கொண்டார்.

தேவாசிரிய மண்டபம். ஆழிவரை - சக்கரவாள கிரிபோன்ற.  
 புற்றிடங் கொண்ட தியாகேசப் பெருமானை.

221

1492. கண்டு தொழுது கரசரணாதி  
 அங்கம் எலாம்  
 கொண்ட புளகங்கள் ஆக எழுந்து,  
 அன்பு கூரக் கண்கள்  
 தண்டுளி மாரி பொழியத்  
 திரு மூலட்டானர் தம்மைப்  
 புண்டரிகக் கழல் போற்றித்  
 திருத் தாண்டகம் புணைந்து.  
 கைகால் முதலிய உறுப்புகளெல்லாம். புண்டரிகக் கழல் -  
 தாமரை போன்ற திருவடியை.

222

1493. ‘காண்டலே கருத்தாய் நினைந்து’  
 என்னும் கவைப் பதிகம்  
 தூண்டா விளக்கு அன்ன சோதி முன்  
 நின்று துதித்து உருகி,  
 ஈண்டும் மனிக்கோயில் குழி வலம் செய்து  
 இறைஞ்சி, அன்பு  
 பூண்ட மனத்தொடு நீன் திரு  
 வாயில் புறத்து அணைந்தார்.

எண்டு - நெற்றுங்கிய.

223

### அறுசீர் விருத்தம்

1494. செய்யமா மனிதூளிகுழி திருமுன்றில்  
 முன்தேவா சீரியன் சார்ந்து,  
 ‘கொய்யுவா மலர்ச் சோலைக் குயில் கூவ  
 மயிலாலும் ஆரூ ராஸரக்  
 கையினால் தொழு தொழில்து களி இருக்கக்  
 காய் கவர்ந்த கள்வனேன்’ என்று  
 எய்தரிய கையறவால் திருப்பதிகம்  
 அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே.

கையறவால் - வருத்தத்தால்.

224

1495. மார்பு ஆருப் பொழிகண்ணீர் மழைவாரும்  
 திருவடிவும் மதுர வாக்கில்  
 சேர்வு ஆகும் திருவாயில் தீந்தமிழின்  
 மாலைகளும் செம்பொன் தாளோ  
 சார்வு ஆன திருமனமும் உழவாரத்  
 தனிப்படையும் தாழும் ஆகிப  
 பார் வாழுத் திருவீதிப் பணிசெய்து  
 பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்.

இனிய தமிழின். இறைவன் செம்பொற்றானே. உலகம் வாழ.  
 மேலே; 140. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்: 270 பார்க்க.

225

1496. நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப்  
 புற்றுஇடம் கொள் நிருத்தர் தம்மைக்  
 கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து  
 குமிட்டுக் கோதுஇல் வாய்மைப்  
 ‘பாடினம் பூதத்தி னான்’ எனும் பதிகம்  
 முதலான பலவும் பாடி,  
 நாடிய ஆர்வம் பெறுக நெந்து மனம்  
 கணர்ந்து உருகி நயந்து செல்வார்.

226

1497. நான் மறைந்தால் பெருவாய்மை நமி நந்தி  
அடிகள் திருத்தொண்டின் நன்மைப்  
பான்மை நிலையால் அவரைப் பரமர் திரு  
விருத்தத்துள் வைத்துப் பாடித்  
தேன் மருவும் கொன்றையார் திருவாழூர்  
அரன் நெறியில் திகழும் தன்மை  
ஆன திறமும் போற்றி, அணிவீதப்  
பணிசெய்து, அங்கு அமரும் நாளில். 227
1498. நீர் ஆரும் சடைமுடியார் நிலவு திரு  
வலிவலமும் நினைந்து சென்று,  
வார் ஆரும் முஸலமங்கை உடைபங்கர்  
கழல் பணிந்து, மகிழ்ந்து பாடிக்  
கார் ஆரும் கறைக் கண்டார் கீழ்வேலூர்,  
கண்றாப்பூர் கவந்து பாடி,  
ஆராத காதலினால் திருவாழூர்  
தனில் மீண்டும் அணைந்தார் அன்றே. 228
1499. மேவு திருவாதினரை நாள் வீதிவிடங்கப்  
பெருமான் பவனி தன்னில்,  
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும்  
அடியார்களுடன் சேவித்து,  
மூலகும் களிக்கர வரும் பெருமை  
முறைமைளாம் கண்டு போற்றி,  
நாவினுக்குத் தனி அரசர் நயக்கும் நாள்  
நம் பர்திரு அருளினாலே. 229
1500. திருப்புகலூர் அமர்ந்தருஞம் சிவபெருமான்  
சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்  
விருப்புடைய உள்ளத்து மேவி எழும்  
காதல்புரி வேட்டை கூர,  
ஒருப்படுவார் திருவாழூர் ஓருவாறு  
தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்  
பொருப்பு அரையன் மட்பாலை இடப்பாகர்  
பதி பிறவும் பணிந்து போர்ந்தார். 230
1501. அந்நாளில் ஆழஞ்சையை பின்னையார்  
திருப்புகலி அதன்கண் நின்றும்  
பல்நாகப் பூண் அணிவார் பயின் றதிருப்  
பதிபலவும் பணிந்து செல்வார்,

புன்னாக மணம் கழும் பூம் புகலூர்  
வந்து இறைஞ்சிப் பொருஇல் சீர்த்தி  
மின் ஆரும் புரிமுந்நால் முருகனார்  
திரு மடத்தில் மேவும் காலை.

பல நாகப் பூண். புன்னாகம் - சுரபுன்னை மலர்.

231

1502. ‘ஆண்டறாரசு எழுந்தருளி அணி ஆருர்  
மணிப்புற்றில் அமர்ந்து வாழும்  
நீண்டசுடர் மாமணியைக் கும்பிட்டு,  
நீடு திருப்புகலூர் நோக்கி,  
மீண்டருளினார்’ என்று கேட்டருளி,  
எதிர் கொள்ளும் விருப்பினோடும்  
சண்டு பெருந்தொண்டர் குழாம் புடைகுழ  
எழுந்தருளி எதிரே சென்றார்.

232

1503. கரண்டம் மலி தடம்பொய்கைக் காழியர் கோன்  
எதிர் அணையும் காதல் கேட்டு  
வரண்றுமணிப் புனல் புகலூர் நேர் நோக்கி  
வாகீசர் மகிழ்ந்து வந்தார்;  
திரண்டு வரும் திருநீற்றுத் தொண்டர் குழாம்  
இருதிறமும் சேர்ந்து போதில்,  
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி  
அணைந்தனபோல் இசைந்த அன்றே.

கரண்டம் - நீர்க் காக்கைகள். காழியர் கோன் - திருஞான சம்பந்தர். வரண்று - கொழித்து. நிலவின் கடல்கள் - வெள்ளிய பாற்கடல்கள்.

233

1504. திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சக்  
சீர்புரத்துத் தெய்வ வாய்மைப்  
பெருஞான சம்பந்தப் பின்னொயார்  
எதிர்வணங்கி, ‘அப்படே! நீர்  
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை  
வஞ்சத்துஷ்ரைப்பீர்’ என்று கூற,  
அருநாமத்து அஞ் செழுத்தும் பயில் வாய்மை  
அவரும் எதிர் அருளிச் செய்வார்.

சிரபுரம் - சீகாழிக்கு ஒரு பெயர்.

234

**சந்தக் கலித்துறை**

1505. ‘சித்தம் நிலாவும் தென் திருஅழூர்  
நகர் ஆனாலும்  
ஸெத்தஸை கண்டர் ஆதிரை நாளின்  
மகிழ் செல்வம்  
இந்தகையெமத்து என்று என்னொழி கேள்’  
என்று அருள் செய்தார்  
‘முத்து விதான மணிப்பொன் கவரி’  
மொழி மாலை.
- சித்த நிலாவும் - அன்பர்கள் சித்தத்தில் நிற்கும். முத்து விதானம் - முத்துப் பந்தர். கவரி - விசிறி. 235
1506. அம் மொழிமாலைக் கெந்தமிழ் கேளா  
அணி சண்மை  
ஸமம் மலர் கண்டத்து அண்டர் பிரானார்  
மகனாரும்  
‘கொய்ம் மலர் வாவித் தென் திருஅழூர்  
கும்பிட்டே  
உம்முடன் வந்துஇங்கு உடன் அயர்வேன் என்று  
உரை செய்தார்.
- கேளா - கேட்டு. சண்மை - சீகாழியின் பெயர்களுள் ஒன்று. மகனாரும் - திருஞான சம்பந்தரும். 236
1507. மாமதில் ஆரூர் மன்னரை அங்கு  
வணங்கக் கெந்  
தாமரை ஓடைச் சண்மையர் நாதன்  
தான் ஏக,  
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்  
தொடுபுக் கார்  
பூமலர் வாசத் தண்பளை சூழும்  
புகலூரில். 237
1508. அத்திரு மூதூர் மேவிய நாவுக்  
கரசும் தம்  
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும்  
தெளி வெள்ளாம்  
மொய்த்து இழிதானரைக் கண் பொழி நீர் மெய்ம்  
முழுது ஆரப்  
ஸைத் தலை நாகப் பூண் அணி வாரைப்  
பணிவு ற்றார்.
- ஸைத்தலை - படத்தோடு கூடிய தலையையுடைய. ஆர - நிறைய. 238

1509. தேவர் பிராணைத் தென்புகலூர் மன்னிய  
 தேனைப்  
 பாடியல் மாஸலச் செந்தமிழ் பாடிப்  
 பரி வோடு  
 மேவிய காலம் தோறும் விருப்பின்  
 கும் பிட்டே  
 ஓவு தல் ஓவும் திருப் பணி செய்து அங்கு  
 உறைகின் றார்.

தேனை - சிவபெருமானை. ஓவுதல் ஓவும் - நீங்குதல் நீங்கும்;  
 நீங்காத; இடையறாத என்றபடி. 239

1510. சீர்தரு செங்காட்டங்குடி, நீடும்  
 திரு நள்ளாறு  
 ஆர்தரு சோலை குழ்தரு சாந்தை,  
 அய வந்தி,  
 வார்த்திகழி மென் முலையாள் ஓரு பாகள்  
 திரு மருகல்,  
 ஏர்தரும் அன்பால் சென்று வணங்கி  
 இன்புற் றார்.

ஆர்தரு - நிறைந்த. ஏர்தரும் - எழும். 240

1511. அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர்  
 நகர் ஆளும்  
 துப்புறழ் வேணிக் கண்ணு தலாரைத்  
 தொழுது இப்பால்  
 மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு  
 புத்து எங்கள்  
 பொன்புரி முந்நூல் மார்பநும் வந்தார்  
 புகலூ ரில்.

துப்பு உறழ் வேணி - பவளம் போன்ற செஞ்சடையையுடைய.  
 வேணுபுரம் - சீகாழி. திருஞான சம்பந்தரும் வந்தார். 241

### கொச்சகக் கலி

1512. பின்னொயார் எழுந்தருளாப்  
 பெறுவிருப் பால் வாகீசர்  
 உள்ளம் மகிழ்ந்து ஏதிள்கொண்டு அங்கு  
 உடன் உறையும் நாளின் கண்  
 வள்ளவார் சிறுத்தொண்டர்  
 மற்று அவர்பால் எழுந்தருளா,

என்அரும் சீர் நீல நக்கர்  
தாழும் எழுந்தளினார்.

என்னரும் - இகழ்தல் நீங்கிய.

242

1513. ஆங்கு அணையும் அவர்களுடன்  
அப்பதியில் அந்தணராம்

ஓங்கு புகழ் முருகனார்  
திரு மடத்தில் உடனாகப்  
பாங்கில் வரும் சீர் அடியார்  
பலரும் உடன் பயில் கேண்மை  
நீங்கரிய திருத் தொண்டின்  
நிலை உணர்ந்து நிகழ்கின்றார்

பாங்கில் வரும் - சேர்ந்து வரும். பயில் கேண்மை - நெருங்கிய  
நேசம்.

243

1514. திருப்பதிகச் செழுந் தமிழின்  
திறம் போற்றி மகிழ்வற்றுப்  
பொருப்பு அரையன் மடப் பாவை  
இடப் பாகர் பொன் தாளில்,  
விருப்பு உடைய திருத்தொண்டர்  
பெருமையினை விரித்து உரைத்து அங்கு  
ஒருப்படு சிந்தை யினார்கள்  
உடன் உறைவின் பயன் பெற்றார்.

ஒருமைப்பட்ட சிந்தையினார்கள்.

244

1515. அந்நாளில் தமக்கு ஏற்ற  
திருத்தொண்டன் நெறி ஆற்ற  
மின் ஆர் செஞ்சடைஅண்ணல்  
மேவு பதி எணைப் பலவும்  
முண்ணாகச் சென்று ஏத்தி,  
முதல்வன் தாள் தொழுவதற்குப்  
பொன் ஆரும் மணிமாடப்  
பூம்புகலூர் தொழுது அகன்றார்.

245

1516. திருநீல நக் கடிகள்,  
சிறுத் தொண்டர், முருகனார்  
பெரு நீர்மை அடியார்கள்  
பிறநும் விடை கொண்டு ஏக,  
ஒரு நீர்மை மனத்து உடைய  
பிள்ளையாருடன் அரசும்  
வரு நீர்செஞ் சடைக்கரந்தார்  
திரு அம்பர் வணங்கி னார்.

பெரு நீர்மை - பேரொளி வாய்ந்த. ஒரு நீர்மை - ஒருமைத் தன்மை. சடையை மறைத்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள. 246

1517. செங்குழுத மலர் வாயித்  
 திருக் கடலூர் அணைந் தருளிப்  
 பொங்கிய வெங்கூற்று அடர்த்த  
 பொன் அடிகள் தொழுது ஏத்திக்  
 குங்குவியக் கலயனார்  
 திருமடத்தில் குறைவு அறுப்ப,  
 அங்கு அவர்பால் சிவனாட்யா  
 ஞடன் அழுது செய்தார்கள்.

செவ்வாம்பல் மலரும். கொடிய யமனை உதைத்து வீழ்த்திய.  
 குறைவறுப்பு - வேண்டுகோணைப் பூர்த்தி செய்ய. 247

1518. சீர் மன்னும் திருக் கடலூர்த்  
 திருமயானமும் வணங்கி,  
 ஏர் மன்னும் இன் இசைப் பாப்  
 பல பாடி, இனிது அமர்ந்து,  
 கார் மன்னும் கறைக் கண்டர்  
 கழல் இளைகள் தொழுது அகன்று,  
 தேர் மன்னும் மணி வீதித்  
 திருஆக் கூர் சென்று அணைந்தார்.

ஏர் - அழுகு. 248

1519. சார்ந்தார் தம் புகல் இடத்தைத்  
 தான் தோன்றி மாடத்துக்  
 கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து  
 கோதுஇல் தமிழ்த் தொடைபுளைந்து  
 வார்ந்து ஆடும் சடையார்தம்  
 பதிபலவும் வணங்கி, உடன்  
 சேர்ந்தார்கள் தம் பெருமான்  
 திருவீழி மிழலையினை.

தான் தோன்றி மாடத்து எழுந்தருளியுள்ள சார்ந்தார் தம் புகலிடத்தை (தம்மை அடைந்த அங்பர்கட்குப் புகலிடமாயுள்ள சிவபெருமானை). வார்ந்து - நீண்டு தொங்கி. இருவரும் திருவீழி மிழலையினை அடைந்தனர். 249

### அறுசீர் விருத்தம்

1520. வீழி மிழலை வந்து அணைய,  
                   மேவு நாவுக் கரசினையும்  
                   காழி ஞானப் பிள்ளையையும்  
                   கலந்த உள்ளக் காதலினால்  
                   அழில் வலவன் அறியாத  
                   அடியார் அடியார் அவர்களுடன்  
                   வாழி மறையோர் எதிர் கொண்டு  
                   வணங்க வணங்கி உள் புக்கார்.

அழில் வலவன் - சக்கரமேந்திய திருமால். அடியார் - திருவடியையுடைய சிவபெருமானின். “தெரிந்த அடியார்கள் சென்ற திசை தோறும் - விரும்பி எதிர் கொள்வார் வீழிமிழலையே” - திருஞான சம்பந்தர். 250

1521. மாட வீதி அலங்கரித்து  
                   மறையோர் வாயில் மணி விளக்கு  
                   நீடு கதலி, தழைப்பூகம்,  
                   நிரைத்து, நிரைபொன் குடம் எடுத்துப்  
                   பீடு பெருகும் வாகீசர்  
                   பிள்ளையாரும் தொண்டர்களும்  
                   கூட மகிழ்ந்து விண் இழிந்த  
                   கோயில் வாயில் சென்றவைந்தார்.

கதலி - வாழை. பூகம் - கமுகம். நிரைத்து - வரிசையாக நாட்டி. பீடு - பெருமை. “அழகார் - விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான் மருவு வீழி நகரே” - திருஞான சம்பந்தர். “விண்ணிழி தண்வீழி மிழலை யானே” - அப்பர். 251

1522. சென்றுஉள் புகுந்து திருவீழி  
                   மிழலை அமர்ந்த செங்களாகக்  
                   குன்ற வில்லியார் மகிழ்ந்த  
                   கோயில் வலமா வந்து, திரு  
                   முன்றில் வணங்கி முன் எய்தி,  
                   முக்கள் செக்கர்ச் சடைவுவில்  
                   வெள்ளி விடையார் சேவடிக் கீழ்  
                   விழுந்தார்; ஏழுந்தார்; விம்மினார்.

செம்பொன் மேருவை வில்லாக உடைய சிவபெருமான். மவுலி - முடி. 252

1523. ஸைக்கள் குவித்துக் கழல் போற்றிக்  
கவந்த அன்பு கஸரந்து உருக  
மெய்யில் வழியும் கண் அருவி  
விரவுப் பரவும் சொல் மாலை  
'செய்ய சடையார் தனமச் சேரார்  
தீங்கு நெறிசேர்கின்றார்' என்று  
உய்யும் நெறித் தாண்டகம் மொழிந்து  
ஆங்கு ஓழியாக் காதல் சிறந்து ஓங்க. 253
1524. முன் நாள் அயனும் திருமாலும்  
முடிவும் முதலும் காணாத  
பொன் ஆர் மேனி மணிவெற்பைப்  
பூநீர் மிழலையினில் போற்றிப்  
பல் நாள் பிரியா நிலைமையினால்  
பயிலக் கும்பிட்டு இருப் பாராய்  
அந் நாள் மறையோர் திருப் பதியில்  
இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.

மணி வெற்பை - மாணிக்க மலையை (சிவபிரானை). பூநீர் - தாமரைத் தடாகங்களையுடைய. பயில - பொருந்த; நெருங்க. “திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே”; “கீதத் திசையோடும் கேள்விக்கிடையோடும் - வேதத் தொலியோவா வீழிம் மிழலையே”; “பாரிசையும் பண்டிதர்கள் பண்ணானும் பயின்றோதும் ஒசை கேட்டு - வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே” - திருஞான சம்பந்தர். 254

1525. ஸீரின் விளங்கும் திருத்தொண்டர்  
இருந்து சிலநாள் சென்ற தன்பின்  
மாரி சுருங்கி, வளம் பொன்னி  
நதியும் பருவம் மாறுதலும்  
நீரின் இயன்ற உணவு அருகி,  
நிலவும் பல மன்னுயிர்கள் எலாம்  
பாரின் மலிந்த இலம் பாட்டில்  
படர்கள் வறுமை பரந்ததால்.

“வான்பொய்யினும் தான் பொய்யாக் காவிரி” யாதவின், “வளம் பொன்னி நதியும்” என்றார். நீரின் இயன்ற - நீரால் விளையத் தக்க நிலவும் - வாழும். பாரில் மலிந்த - பூமியில் நிறைந்த. இலம் பாட்டில் - இல்லாமையால் (இலம்பாடு - இல்லாமை உண்டாதல்; தொல்காப்பியம்: புள்ளி மயங்கியல் 21) படர்கள் - துயரை வளர்க்கும் (கூர்தல் - உள்ளது சிறத்தல்). 255

1526. வையம் எங்கும் வற் கடமாய்ச்  
                   செல்ல உலகோர் வருத்தம் உற்  
                   ஷந்யும் நாளில் பின்னொயார்  
                   தமக்கும் நாவுக் கரசருக்கும்  
                   கையில் மானும் மழுவழுடன்  
                   காணக் கனவில் எழுந்தருளிச்  
                   செய்ய சடையார் திருவீழி  
                   மிழலை உடையார் அருள் செய்வார்.  
                   வற்கடமாய் - பஞ்சமாய். 256
1527. ‘கால நிலைமையால் உங்கள்  
                   கருத்தில் வாட்டம் உரீர் எனினும்  
                   ஏல உம்ஸம வழிபடுவார்க்கு அளிக்க  
                   அளிக்கின்றோம்’ என்று,  
                   கோலம் காண எழுந்தருளிக்  
                   குலவும் பெருமை இருவர்க்கும்  
                   ஞாலம் அறியப் படிக்காக  
                   வைத்தார் மிழலை நாயகனார்.  
                   ஏல - பொருந்த. படியில் காசினை வைத்தருள; படியாகக் காச  
                   வைத்தருள என்னலுமாம். 257
1528. விண் நின்று இழிந்த விமானத்தின்  
                   கிழக்கும் மேற்கும் பீடத்தில்  
                   அண்ணால் புகலி ஆண் தகையார்  
                   தமக்கும் ஆண்ட அரசினுக்கும்  
                   நன்றூம் நாள்கள் தொறும் காச  
                   படி வைத்தருள நாளிலத்தில்  
                   எண்ணில் அடியாருடன் அமுது  
                   செய்து அங்கு இருந்தார் இருவர்களும்.  
                   “பாடிப் பெற்ற பரிசில் பழங்காச - வாட வாட்டந் தவிர்ப்பார்  
                   அவரைப்போல் - தேடிக் கொண்டு திருவாய் மூர்க்கே எனா - ஓடிப்  
                   போந்திங் கொளித்தவாறேன் கொலோ” - அப்பர்: திருவாய் மூர்த்  
                   திருக்குறுந்தொகை. 7; “இருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சை  
                   யால் காச நித்தம் நல்கினீர் - அருந்தன் வீழி கொண்டார் அடி  
                   யேற்கும் அருளுதிரே” - சுந்தரர்: திருவீழி மிழலை. 8. 258
1529. அல் ஆர் கண்டத்து அண்டர் பிரான்  
                   அருளால் பெற்ற படிக் காச  
                   பல் ஆறு இயன்ற வளம் பெருகப்  
                   ‘பரமன் அடியா ராணார்கள்

எல்லாம் எய்தி உண்க' என  
 இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச்  
 சொல்லால் சாற்றிச் சோறு இட்டார்.  
 துயர் கூர் வறுமை தொலைத் திட்டார்.

இருள் நிறைந்த (நீல) கண்டத்து. பல்லாறு - பலவழியிலும். 259

1530. ஈசர் மிழலை இறையவர் பால்  
 இமையப் பாலை திரு முளைப் பால்  
 தேசம் உய்ய உண்டவர் தாம்  
 திருமா மகனார் ஆதவினால்  
 காக வாசியுடன் பெற்றார்;  
 கைத்தொண்டு ஆகும் படிமையினால்  
 வாசி இல்லாக் காக, படி  
 பெற்று வந்தார் வாகீசர்.

இமயப்பாவை - உமாதேவியார். வாசியுடன் - வட்டமுடன்.  
 படிமையினால் - முறைமையினால். திருமாமகனார் என்பதன் நுட்பம்  
 முதலியன திருஞானசம்பந்த சவாமிகள் புராணத்தில் விளக்கப்  
 படும். 260

1531. ஆறு கட்டீஸ் அணிந் தருஞும்  
 அண்ணல் வைத்த படிக் காசால்  
 ஈறு இலாத பொருள் உடைய  
 இருவருடைய திரு மடங்கள்  
 சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து  
 உண்ண உண்ணத் தொலையாதே  
 ஏறு பெருமை புவி போற்று,  
 இன்பு உற்று இருக்கும் அந் நாளில்.

261

1532. காலம் தவறு தீர்ந்து, எங்கும்  
 கவிவான் பொழிந்த புனல் கலந்து  
 ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி  
 உணவு பெருகி நலம் சிறப்ப,  
 மூல அன்பர் இருவர்களும்  
 மொழி மாலைகளும் பல சாத்தி,  
 நீல கண்டர் உறை பதிகள்  
 பிறவும் வணங்க நினைவுற்றார்.

காலந்தவறு - கால வேறுபாடு; பஞ்சகாலம். கலி - ஓலிக்கும்.  
 நலத்துக்கு மூலமான. 262

1533. வாய்ந்த மிழலை மாமணியை  
                   வணங்கிப் பிரியா விடை கொண்டு  
                   பூந் தன் புனல்குழி வாஞ்சிய த்தைப்  
                   போற்றிப் புனிதர் வாழ்பதிகள்  
                   ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி,  
                   இடைச் வண் தமிழ்கள் புனைந்து, போய்ச்  
                   சேர்ந்தார் செல்வத் திருமறைக் காடு  
                   எல்லை இல்லாச் சீர்த்திபினார்.

263

1534. மன்றல் விரவு மலர்ப் புன்னை  
                   மணம்குழி சோலை உப்பளத்தின்  
                   முன்றில் தோறும் சிறு மடவார்  
                   முத்தம் கொழிக்குறும் மறைக் காட்டுக்  
                   குன்ற வில்லியார் மகிழ்ந்த  
                   கோயில் புகுந்து வலம் கொண்டு,  
                   சென்று சேர்ந்தார் தென் புகவிக்  
                   கோவும் அரசும் திரு முன்பு.

மன்றல் விரவு - மணங்கமழும். முன்றில் தோறும் - முற்றந்  
                   தொறும்.

264

1535. பரவை ஓதக் கழிக் காளல்  
                   பாங்கு நெருங்கும் அப் பதியில்  
                   அரவச் சடை அந்தணனாளர்  
                   அகில மறைகள் அர்ச்சனை செய்து  
                   உரவக் கதவும் திருக் காப்புச்  
                   செய்த அந்நாள் முதல் இந்நாள்  
                   வரையும் அடைத்தே நிற்கின்ற  
                   மனி நீள் வாயில் வணங்குவார்.

கடலின் வாய்வெள்ளத் தருகேயுள்ள கழிக்கரைச் சோலை  
                   யினிடத்தே. அரவச்சடை அந்தணனான சிவபெருமானை. அகில  
                   மறைகள் - எல்லா வேதங்களும். உரவ் - வன்மையாக. கதவடைப்புச்  
                   செய்த.

265

1536. தொல்லை வேதம் திருக் காப்புச்  
                   செய்த வாயில் தொடர்வு அகற்ற,  
                   வல்ல அள்பர் அணையாமை  
                   மருங்கு ஓர் வாயில் வழி எத்தி,  
                   அல்லல் தீர்ப் பார்த்தை அருச்சிப்  
                   பார்கள், தொழுவார்; ஆம்படி கண்டு  
                   எல்லை இல்லாப் பெரும் புகழார்  
                   இதனை அங்குக் கேட்டு அறிந்தார்.

தொல்லை - பழைய. தொடர்வு - அடைப்பை; பினிப்பை. அணையாமையால். மருங்கு - பக்கத்தே. அல்லல் தீர்ப்பாராகிய சிவ பெருமானை அருச்சிப்பவர்களாயும் தொழுபவர்களாயுமுள்ள நிலைமையைக் கண்டு புகழார் - திருஞானசம்பந்தரும், திருநாவக் கரசரும்.

266

1537. ஆங்கு அப்பரிசை அறிந்தருளி,  
ஆழித் தோணிபுரத்து அரசர்  
இங்கு வேதம் அருச்சளனசெய்  
உம்பர் பிராணை உள்புக்குஞ்  
'தேங்காது இருவோம் நேர் இறைஞ்சத்  
திருமுன் கதவம் திருக்காப்பு  
நீங்கப் பாடும் அப்பர்' என,  
நீடும் திருநாவக்கு அரசர்.

ஆங்கேயுள்ள அத்தன்மையை. ஆழித் தோணிபுரத்தரசர் - திருஞானசம்பந்தர். உம்பர்பிராணை - சிவபெருமானை. தேங்காது - திகையாது; அஞ்சாது. நாம் இருவேழமும். அப்பரே. வேதம் ஒலியாயிருப்பது. அஃது எம்மொழியிலும் இறங்கும். கதவை அடைத்த வேதமே தம்பால் பிறந்து வருதலால் கதவைத் திறக்கத் திருஞானசம்பந்தர் எண்ணினாரென்க. அப்பர் வாயிலாக வெளிவருவதும் வேதமாதலால், அவரைத் திறக்கப் பாடுமாறு பிள்ளையார் அருளினாரென்க.

267

1538. உள் நீர்மையினால் பிள்ளையார்  
உரை செய்தருள அதனாலே  
'பண்ணின் நேரு மொழியான்' என்று  
எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்  
தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு  
நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக் காப்பு  
'எண்ணீர் இரக்கம் ஓன்று இல்லீர்'  
என்று பாடி இறைஞ்சதலும்.

உள் நீர்மையினால் - உள்ளொளியால். தெளிந்த நீரை யணிந்த சிவபெருமான். பயன் துய்ப்பான் - அப்பரின் தமிழ்ச்சுவையை அருந்துதற் பொருட்டு. திருக்கடைக் காப்பு - இறுதிப் பாட்டில். எண்ணீர் - கதவைத் திறக்கத் திருவுள்ளங் கொள்ளீர்.

268

1539. வேத வளத்தின் மெய்ப் பொருளின்  
அருளால் விளங்கு மணிக் கதவம்  
காதல் அன்பர் முன்பு திருக்  
காப்பு நீங்கக் கலை மொழிக்கு

நாதர் ஞான முனிவருடன்  
தொழுது விழுந்தார்; ஞாவத்துள்  
ஒது ஓலியின் மிக்கு எழுந்தறு  
உம்பர் ஆர்ப்பும் மறை ஓலியும்.

கலைமொழிக்கு நாதர் - திருநாவுக்கரசர். ஞானசம்பந்தருடன்.  
கடலோலியைப் பார்க்கிலும் தேவர்கள் ஆரவாரமும். 269

1540 அன்பர் ஈட்டம் களி சிறப்ப,  
ஆண்ட அரசும் சிவக் கள்றும்  
இன்ப வெள்ளத்திடை மூழ்கி  
எழுந்து உள்புகுந்து தம்பிபருமான்  
முன்பு பணிந்து, போற்றி சைத்துப்  
பரவி, மொழி மாலைகள் பாடி,  
என்பு கணரய உள் உருகி  
இறைஞ்சி, அரிதின் புறத்து அணைந்தார்.

அன்பர் கூட்டம். சிவக்கன்றும் - திருஞான சம்பந்தரும். 270

1541. புறம்பு நின்று வாகீசர்  
புனிதர் அருளால் இக்கதவும்  
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி  
திருந்த மலையாள் திருமலையில்  
கறந்தஞானம் குழைத்து அழுது  
செய்த புகளிக் கவுணியரை,  
'நிறைந்த கதவும் அடைக்கும் வகை  
நீரும் பாடிஅருணம்' என.

திறக்கவும் அடைக்கவும் நிகழும் வழி ஒழுங்குபட (வழக்கத்தில் வர). கவுணியரை - கவுணிய கோத்திரத்தில் பிறந்த திருஞான சம்பந்தரை. நிறைந்த - திறந்த. ஒருவரை யொருவர் திறக்கவும் அடைக்கவும் பாடுமாறு கேட்டுக் கொண்டது, அவர்கள் ஆண்டவன் அருளில் ஒருமைப் பட்டிருத்தலையும், பெருந்தகைமையையும், இருவர் மொழியும் வேதம் என்பதையும் உணர்த்துவ தென்க. 271

1542. சண்மை ஆளும் தமிழ் விரகர்  
தாழும் திருநாவுக் கரசர்  
பண்பின் மொழிந்த உரை கொண்டு,  
பதிகம் பாடும் அவ் அளவில்  
கண் பொற்பு அமைந்த நுதல் காள  
கண்டர் அருளால் கடிதுட்டேன  
திண் பொன் கதவும் திருக் காப்புச்  
செய்தது எடுத்த திருப் பாட்டில்.

பதிகம் தொடங்கியதும் என்றபடி கண் - அழகமெந்த நெற் றியையுடைய நீலகண்டர். திருக்காப்புச் செய்தது - முடிக் கொண்டது. எடுத்த திருப்பாட்டில் - முதற்றிருப் பாட்டில். 272

1543. அது கண்டு உடைய பிள்ளையார்

தாழம் ஆண்ட அரசும் மகிழ்ந்து  
'இது நம் பெருமான் அருள் செய்யப்  
பெற்றோம்' என்று அங்கு இறைஞ்சியபின்  
பதிகம் நிரம்பப் பிள்ளையார்  
பாடித் தொழுது பணிவற்றார்  
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம்  
என்றும் நிகழ்ச்சி எதியதால்.

வழக்கம் - திறக்கவும் அடைக்கவும் கொண்ட வழக்கம். 273

1544. அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு

அடியார் எல்லாம் அதிசயித்துப்  
பொங்கு புளகம் எய்திட மெய்  
பொழியும் கண்ணீர் பரந்து இழிய,  
எங்கும் நிகர் ஓன்று இல்லாத  
இருவர் பாதம் இறைஞ் சினார்;  
நங்கள் புகவிப் பெருந் தகையும்  
அரசும் மடத்தில் நன்னிய பின்.

274

1545. அரிதில் திறக்கத் தாம்பாட,

அடைக்க அவர் பாடிய எளிமை  
கருதி நம்பர் திருவள்ளும்  
அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று,  
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்  
ஒருபால் அணைந்து பேழ்கணித்து  
மருவும் உணர்வில் துயில் கொண்டார்  
வாய்மை திறம்பா வாகீசர்.

அயர்ந்தேன் - நடந்தேன். கவன்று - கவலையுற்று. பேழ் கணித்து - "தம்பிழை குறித்துச் சிந்தித்து" - ஆறுமுகத் தம்பிரானார்; "பேழ் கணித்தல் - நித்திரையின்றிக் கண் மூடல்" - பழைய குறிப் புரை. உணர்விற்றுயில் - அறிதுயில். கதவைத் திறக்குமாறு பிள்ளையார் தம்மைக் கேட்டபோது, தாம் இணங்காது அவரைத் திறக்குமாறு கேட்டிருத்தல் வேண்டுமென்பது ஆண்டவன் திருவருட் குறிப்பா யிருந்தமையால். தமக்குக் கதவு அரிதில் திறந்ததுபோலும் என்று எண்ணி, அதனால் தாம் திருவருட் குறிப்புக்கு மாறாக நடந்து கொண்டதாக உணர்ந்து அப்பர் கவன்றார் என்க; இஃது அப்பர் மனோநிலை. இந்திலை அவர் தம் பெருந்தகைமையைப் புலப்

படுத்துவது. தொடக்கத்தில் இறைவன் கதவைத் திறப்பியாமைக்குக் காரணம் “பயன் துய்ப்பான். . . தாழ்க்க” என்று மேலே (268) சொல்லப்பட்டிருத்தலையும் ஓர்க் திறப்பா - வழுவாத. 275

1546. மன்னும் செல்வ மறைக் காட்டு  
மனியின் பாதம் மனத்தின் கண்  
உன்னித் துயிலும் பொழுதின் கண்  
உமைஷர் பாகம் உடையவர் தாம்  
பொன்னின் மேனி வெண்ணீரை  
புளைந்த கோவப் பொலி விளைஞாடும்  
துண்ணி, அவர்க்கு ‘வாய் மூரில்  
இருப்போம் தொடர வா’ என்றார். 276

1547. ‘போதம் நிசழவா என்று  
போனார் என் கொல்?’ எனப் பாடி  
‘சது எம் பெருமான் அருளாகில்  
யானும் போவென்’ என்று எழுந்து  
வேத வனத்தைப் புறக்கிட்டு  
விழரந்து போக அவர் முன்னே  
ஆதி மூர்த்தி முன்காட்டும்  
அவ்வீவடத்தால் எழுந்தருள.

போதம் நிகழு - அறிவு விளங்க. 277

1548. சீர்ஆர் பதியினின்று எழுந்து  
செல்லும் திருநாவுக் கரசர்  
ஆரா அன்பில் ஆர் அழுதம்  
உண்ண எய்தாவாகீர போல்  
நீர்ஆர் சடையார் எழுந்தருள  
நெடிது பின்பு செல்லும் அவர்  
பேராளரை முன் தொடர்ந்து அணையப்  
பெறுவார் எய்தப் பெற்றிவரால்.

ஆரா - தணியாத. ஆரமுதம் - பெறுதற்கரிய அழுதம். பேரா ஓரை - சிவபெருமானை. தொடர்ந்து அணையப் பெற்றும். 278

1549. அன்ன வண்ணம் எழுந்தருளி  
அணித்தே காட்சி கொடுப்பார் போல்  
பொன்னின் கோயில் ஓண்று எதிரே  
காட்டி அதனுள் புக்கருளத்  
துண்ணும் தொண்டர் அம் மருங்கு  
விழரந்து தொடரப் போந்த படி,  
மன்னும் புகலி வள்ளவார்  
தாழும் கேட்டு வந்தணைந்தார்.

அணித்தே - அருகே. துன்னுந் தொண்டர் - நெருங்கிச் செல்லும்  
திருநாவுக்கரசர். அம்மருங்கு - அவ்விடத்தில். 279

1550. அழைத்துக் கொடுபோந்து அணியார் போல்  
காட்டி மறைந்தார் என அயர்ந்து,  
'பிழைத்துச் செவ்வி அறியாதே  
திறப்பித் தேனுக்கீ அல்லால்  
உழைத்தாம் ஓளித்தால் கதவம் தொண்டு  
உறைக்கப் பாடி அடைப்பித்த  
தழைத்த மொழியார் உப்பாலார்;  
தாம் இங்கு எப்பால் மறைவது' என.

அணியார் - சமீபிப்பவர். அயர்ந்து - சேர்ந்து. செவ்வி - திரு  
வுள்ளக் குறிப்பை. உழை - இவ்விடத்தில். கதவைத் தம் தொண்டால்  
உறைக்கப்பாடி. மொழியார் - திருநான் சம்பந்தர். உப்பாலார் -  
உங்கே வந்துள்ளார். எப்பால் - எவ்விடத்தில். 280

1551. மாடம் நீடு திருப்பு கலி  
மன்னர் அவர்க்கு மால் அயனும்  
நேடி இன்னம் காணாதார்  
நேரீ காட்சி கொடுத் தருள  
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி,  
அரசும் காணக் கட்டுதலும்  
'பாட அடியார்' என்று எடுத்துப்  
பரமர் தம்மைப் பாடினார்.

திருநான் சம்பந்தருக்கு. அரசுங் காணத் திருநான் சம்பந்தர்  
காட்டுதலும். 281

1552. பாடும் தமிழ் மாஸைகள் கொண்டு  
பரமர் தாழும் எழுந் தருள,  
நீடும் திருவாய்மூர் அடைந்து  
நிலவும் கோயில் வலம் செய்து,  
குடும் பிறையார் பெருந்தொண்டர்  
தொழுது போற்றித் துதி செய்து,  
நாடும் காதல் வளர்ந்து ஓங்க  
நயந்து, அந் நகரில் உடன் உறைந்தார். 282

1553. ஆண்ட அரசும் பிள்ளையா  
ஞடனே அங்கண் இனிது அமர்ந்து  
பூண்ட காதல் பொங்கி எழு  
வாய்மூர் அடிகள் அடிபோற்றி  
ஸ்ரூண்ட அண்பிள் மொழி மாஸை  
சாத்தி, நூன முனிவரோடு

யீண்டு வந்து திருமறைக் காடு  
எய்தி விமலர் தான் பணிந்தார்.

283

1554. ஆதி முதல்வர் தலைப் பணிந்து அங்கு  
ஆன பணிசெய்து அமரும் நாள்  
சீதி வெண்குடை வளவர்  
மகளார் தென்னன் தேவியாம்  
கோதுஇல் குணத்துப் பாண்டுமா  
தேவியார் முன்குலச் சிறையார்  
போத விட்டார் சிலர் வந்தார்  
புகலி வேந்தர் தலைக் காண.

வளவர். . . முன் - சோழன் மகளாரும் பாண்டியன் தேவி  
யாருமாகிய குற்றமில்லாக் குணமுடைய மங்கையர்க்கரசியார்  
முன்னிலையில்.

284

1555. வந்து சிவனார் திருமறைக் காடு  
எய்தி மன்னு வேணு புரி  
அந் தணாளர் தமக்கு அறிவித்து,  
அவர்பால் எய்தி அடிவணங்கச்  
சிந்தை மகிழ்ந்து தீவின்மை  
விளவத் ‘தீங்கும் உள ஆமோ?  
இந்த உலகம் உயவந்தீர்! இருதான்  
நினைவார்க்கு’ என்று உரைப்பார்.

வேணு . . . அறிவித்து - சீகாழி மறையவராகிய திருஞான  
சம்பந்தர்க்குத் தமது வரவைத் தெரிவித்து. ஞான சம்பந்தர் சிந்தை  
மகிழ்ந்து.

285

1556. ‘ஸைவ நெறிவை திகம் நிற்கச்  
சழக்கு நெறியைத் தவம் என்னும்  
பொய்வல் அமணர் செயல் தன்னைப்  
பொறுக்க கில்லோம்’ எனக் கேட்டே,  
அவ்வன் தொழிலோர் செயல் மாற்றி  
ஆதி ஸைவ நெறி விளங்கத்  
தெய்வ நீறு நினைந்து ஏழுந்தார்;  
சீர்கொள் சன் பைத்திரு மறைப்போர்.

நிற்க - அடங்க; இருப்ப என்னலு மொன்று.

286

1557. ஆயபொழுது திருநாவுக்  
கரசு புகலி ஆண் தகைக்குக்  
'காயம் மாசு பெருக்கி உழல்  
கலதி அமணர் கடுவிளைசெய்

மாய சாலம் மிக வல்லார்;  
 அவர் மற்று என்னை முன்செய்த  
 தீய செயலும் பலகெட்டோன்;  
 செல்ல இசையேன் யான்' என்றார்.

உடம்பில் அழுக்கைப் பெருக்கி. கலதி - முதேவிகளாகிய. கெட்டேன் - இரக்கக் குறிப்பு. நீர் செல்ல யான் இசையேன் என்றார். 287

1558. என்று கூற, 'எல்லை இலா  
 நீறு போற்றும் இருவரையும்  
 சென்று காணும் கருத்துறடையேன்;  
 அங்குத் தீங்கு புரி அமணர்  
 நின்ற நிலைமை அழிவித்துச்  
 வைவ நெறி பாரித் தன்றி  
 ஒன்றும் செய்யேன்; ஆணை உமது'  
 என்றார்; உடைய பிள்ளையார்.

இருவரையும் - மங்கையர்கரசியாரையும், குலச்சிறையாரையும் பாரித்து - பரக்கச் செய்து; பரப்பி. 288

1559. போமா துணிந்து நீர் அங்குப்  
 போகுப் போதா; அவ் அமணர்  
 தீ மாலையினை யானே போய்ச்  
 சிலத்து வருகின்றேன்' என்ன,  
 ஆமாறு எல்லாம் உஸரத்து அவரை  
 மறுக்க மாட்டாது அரசு இருப்பத்  
 தாம் ஆதரவால் தமிழ் நாட்டில்  
 போனார் ஞானத் தலைவனார்.

போமாறு துணிந்து நீர் அங்குப் போதல் கூடாது. அவரை - பிள்ளையாரை. ஆதரவால் - விருப்பத்தால். தமிழ் நாட்டில் - பாண்டி நாட்டில். பாண்டி நாட்டைத் தமிழ் நாடென்று இவ்வாசிரியர் பல இடங்களில் கூறியுள்ளார். 289

1560. வேணு புரக்கோன் எழுந்தருள  
 விடை கொண்டு இருந்த வாகீசர்  
 பூணும் அன்பால் மறைக் காட்டில்  
 புனிதர் தம்மைப் போற்றி சைத்துப்  
 பேணி இருந்துஅங்கு உறையும்  
 நாள் பெயர்வார் வழி மிழலை அமர்  
 தாணுவின் தன்செய்ய கழுள்  
 மீண்டும் சார் நினைக்கின்றார்.

தாணு - சிவம். 290

1561. சோலை மறைக்காட்டு அமர்ந் தருஞம்  
 சோதி அருள் பெற்று அகன்றுபோய்  
 ‘வேலை விடம் உண்டவர் வீழி  
 மிழலை மீண்டும் செல்வன்’ என,  
 ஞாலம் நிகழ்ந்த நாகைக் கா  
 ரோணம் பிறவும் தாம் பணிந்து  
 சாலும் மொழிவண் தமிழ் பாடித்  
 தலைவர் மிழலை வந்து அடைந்தார்.

சோதி - சிவத்தின். வேலை - கடல். ஞாலம் நிகழ்ந்த - பூமியில்  
 விளாங்கிய. சாலும் - அமைந்த. 291

1562. வீழி மிழலைத்தனப் பணிந்து  
 வேத முதல்வர் தாம் இருப்ப  
 ஆழி வலம் ஏந்திய அரியால்  
 ஆகாசத்தின் நின்று இழிந்த  
 வாழி மலர்ந்த கோயில்தனில்  
 மன்றும் பொருளைப் போற்றிசைத்துத்  
 தாழும் நாளில் பிறபதியும்  
 பணியும் காதல் தலைநிற்பார்.

வேத முதல்வர் தாமிருப்ப - சிவபிரான் எழுந்தருள. ஆழி -  
 சக்கரத்தை. விண்ணிமிந்த விமானக் கோயில்; 251 - குறிப்பைப்  
 பார்க்க. பொருளை - சிவத்தை. 292

1563. பூவில் பொலியும் புளைபொன்னிக்  
 கரைபோய்ப் பணிவார் பொறுப் புமைந்த  
 ஆவுக்கு அருஞம் ஆவடுதன்  
 துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி,  
 நாவுக்கரசர் ஞான போ  
 னகர்க்குச் செம்பொன் ஆயிரமும்  
 பாவுக்கு அளித்த திறம் போற்றிப்  
 போந்து பிறவும் பணிகிள்ளார்.

காவிரிக் கரையே போய். பொறுப் புமைந்த ஆவுக்கு - அழுகு  
 பொருந்திய பசுவுக்கு. ஞான போனகர்க்கு - திருஞானசம்பந்தருக்கு.  
 பாவுக்கு - பாட்டுக்கு. 293

1564. செய்ய சடையார் பழையாறை  
 எய்த அதனில் செல் பொழுதில்,  
 ஸமயல் அமணர் மறைத்த வட  
 தளியின் மன்றும் சிவனாஸரக்

ஸககள் கூப்பித் தொழு தருளக்  
கண்ட வாற்றால் அமணர்கள் தம்  
பொய் கொள் விமானம் எனக்கேட்டுப்  
பொறுத உள்ளம் மிகப் புழங்கி.

வட தளி - பழையாறைக் கோயிலின் பெயர். கண்டதனால்.  
வடதளி சமணரால் மறைக்கப்பட்டது. அப்பர் ஞானக் கண்ணுக்கு  
அது புலனாயிற்று. அதனால் அதனை அவர் வணங்கினார். மறைந்  
துள்ள அது சமணர் கோயில் என்று ஆங்குள்ளார் சொற்றனர். இது  
சமணர்கள் நிகழ்த்திய சூழ்ச்சி. 294

1565. அந்த விமானம் தளக்கு அருகா  
ஆங்குழர் இடத்தின் பாங்கு எய்திக்  
கந்தம் மலரும் கடிக் கொள்ளை  
முடியார் செய்ய கழல் உன்னி,  
மந்த அமணர் வஞ்சலையால்  
மறைத்த வஞ்சம் ஓழித்தருளிப்  
'பந்தம் கொண்ட குண்டர் திறம்  
பாற்றும்' என்று பணிந்திருந்தார்.

அருகாக் கடி - புதிய; (அன்றலர்ந்த). மலபந்தம். பாற்றும் -  
அழியும். 295

1566. 'வண்ணம் கண்டு நான் உம்மை  
வணங்கி அன்றிப் போகேன்' என்று  
எண்ணம் முடிக்கும் வாகீசர்  
இருந்தார் - அழுது செய்யாதே;  
அண்ணவாரும் அது உணர்ந்து  
அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத்  
திண்ணனமாக மன்னனுக்குக்  
களவில் அருளிச் செய்கின்றார்.

திருவுருவைக் கண்டு. 296

1567. 'அறிவு இல் அமணர் நமைமறைப்ப  
இருந்தோம்' என்று அங்கு அடையாளக்  
குறிகள் அறியச் செய்தருளி,  
'நம்மை அரசு கும்பிடுவான்  
நெறிஇல் அமணர் தமை அழித்து  
நீக்கிப் போக்கு' என்று அருள் புரியச்  
செறிவில் அறிவுற்று ஏழுந்தவனும்  
செங்கை தலைமீல் குவித்து இறைஞ்சி.

செறிவில் அறிவுற்று - நனவணர்வு பெற்று. 297

1568. கண்ட வியப்பு மந்திரி கட்டு  
                  இயம்பிக் கூடக் கடிது எய்தி,  
                  அண்டர் பெருமான் அருள் செய்த  
                  அடையாளத்தின் வழி கண்டு,  
                  குண்டர் செய்த வஞ்சளையைக்  
                  குறித்து வேந்தன் குலவு பெருந்  
                  தொண்டர் தம்மை அடிவணங்கித்  
                  தொக்க அமணர் தூர் அறுத்தான்.

குலவு - விளங்கிய; வாடிய என்ன லுமாம். தொக்க - கூடியிருந்தத்.  
 தூர் - வேர். 298

1569. ஆளை இளத்தில் துகைப் புண்டு  
                  அயண் ஆயிரமும் மாய்ந்ததன் பின்,  
                  மேன்மை அரசன் ஈசர்க்கு  
                  விமானம் ஆக்கி விளக்கிய பின்,  
                  ஆள வழிபாட்டு அர்ச்சளைக்கு  
                  நிபந்தம் எவ்வாற் அமைத்து இறைஞ்ச  
                  ஞான அரசும் புக்கு இறைஞ்சி,  
                  நாதர் முன்பு போற்றுவார்.

நிபந்தம் - கட்டடளைகள். 299

1570. ‘தலையின் மயினரப் பறித்து உண்ணும்  
                  சாதி அமணர் மறைத்தாலும்  
                  நிலை இவாதார் நிலைமையினால்  
                  மறைக்க ஓண்ணுமோ’ என்னும்  
                  விலைதில் வாய்மைக் குறுந்தொகைகள்  
                  விளம்பிப் புறம்போந்து அங்கு அயர்ந்தே,  
                  இலைகொள் குலப் படையார் சேர்  
                  இடங்கள் பிறவும் தொழ அணைவார்.

சாதி அமணர் - சமயக் கொள்கையை விட்டுச் சாதிக் கொள்கை  
 கொண்ட அமணர். பண்டைக் காலச் சமணர்களிடைச் சாதி  
 வேற்றுமை கிடையாது. இடைக் காலச் சமணர்களிடைச் சாதி  
 வேற்றுமையும் புகலாயிற்று. 300

1571. பொங்கு புன்னூர் பொன்னியினில்  
                  இரண்டு கரையும் பொருவிடையார்  
                  தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித்  
                  தமிழ் மாலைகளும் சாத்திப் போய்  
                  எங்கும் நிறைந்த புகழாளர்  
                  ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளக்

- செங்கண் விடையார் திருஅழைக  
காவின் மருங்கு சென்றவைந்தார். 301
1572. சிவந்திக்கு அருளும் கழல் வணங்கச்  
செஞ்சொல் மாலை பல பாட,  
இவங்கு சடையார் ஏறும்பிழர்  
மலையும் இறைஞ்சிப் பாடியபின்,  
மலர்ந்த சோதித் திருக்கிராப்  
பள்ளி மலையும் கற்குடியும்  
நலம்கொள் செல்வத் திருப்பராய்த்  
துறையும் தொழுவான் நண்ணினார். 302
1573. மற்று, அப்பதிகள் முதலான  
மருங்கு உள்ளனவும் கைதொழுது,  
பொற்புற்று அமைந்த திருப்பணிகள்  
செய்து, பதிகம் கொடு போற்றி,  
உற்ற அருளால் காவிரியை  
ஏறி, ஓன்னார் புரம் எரியச்  
செற்ற சிலையார் திருப்பைஞ்சீலி  
யினைக் கென்று சேர்கின்றார்.  
பகைவர்களின் முப்புரம் எரிந்தழிய வில்லையேந்திய சிவ  
பெருமான். 303
1574. வழிபோம் பொழுது யிக இளைத்து  
வருத்தம் உறநீர் வேட்கை யொடும்  
அழிவு ஆழம்பசி வந்து அணைந்திடவும்  
அதற்குச் சித்தம் அலையாடை  
மொழி வேந்தரும் முன் எழுந்தருள,  
முருகுஆர் சோலைப் பைஞ்சீலி  
விழி ஏந்திய நெற்றியினார் தம்  
தொண்டர் வருத்தம் மீட்பாராய்.
- மொழி வேந்தரும் - திருநாவுக்கரசரும். மணங்கமமுஞ்  
சோலை. 304
1575. காவும் குளமும் முன் சமைத்துக்  
காட்டி, வழிபோம் கருத்தினால்  
மேவும் திருந்திய அந்தணராய்,  
விரும்பும் பொதிசோறும் கொண்டு,  
நாவின் தனிமன்னவர்க்கு எதிரே  
நண்ணி இருந்தார்;- விண்ணின் மேல்

தாவும் புள்ளும் மண் கிழிக்கும்தனி  
ஏனுமும் காண்பு அரியவர்தாம்.

திருநாவுக்கரசர்க் கெதிரே. காவும் - சோலையும். வழியே  
போகும். புள்ளும் - அன்னமும் (பிரமனும்). ஏனுமும் - பன்றியும்  
(விட்டுணவும்).

305

1576. அங்கண் இருந்த மறையவர் பால்  
ஆண்ட அரசும் எழுந்தருள  
வெங்கண் விடை வேதியர் நோக்கி,  
'மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்  
இங்கு என் பாலே பொதி சோறு உண்டு;  
இதனை உண்டு தண்ணீர் இப்  
பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு  
போக்கிப் போவீர்' எனப் புகன்றார். 306

1577. நண்ணும் திருநாவுக் கரசர்  
நம்பர் அருள் என்று அறிந்தார் போல்  
'உண்ணும்' என்று திருமறையோர்  
உரைத்துப் பொதி சோறு அளித் தலுமே  
எண்ண நினையாது எதிர் வாங்கி  
இளிதா அழுது செய்து இளிய  
தண்ணீர் அழுது செய்தருளித்  
தூய்மை செய்து தனர்வு ஓழிந்தார். 307

1578. எய்ப்பு நீங்கி நின்றவரை  
நோக்கி, இருந்த மறையவனார்  
'அப்பால் எங்கு நீர்போவது?'  
என்றார், அரசும் அவர்க்கு எதிரே  
செப்புவார் யான்திருப் பைஞ்சீலிக்குப்  
போவது' என்று உரைப்ப,  
ஓப்பு இவாரும் 'யான் அங்குப்  
போகின்றேன்' என்று உடன்போந்தார்.

எய்ப்பு - இளைப்பு. நின்றவரை - திருநாவுக்கரசரை. 308

1579. கூட வந்து மறையவனார்  
திருப் பைஞ்சீலி குறுகியிட  
வேடம் அவர்முன் மறைத்தலுமே  
மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்  
'ஆடல் புரிந்தார் அடியேளைப்  
பொருளா அளித்த கருணை' எனப்  
பாடல் புரிந்து விழுந்து எழுந்து  
கண்ணீர் மாரி பயில்வித்தார். 309

1580. பைஞ்சீ லியினில் அமர்ந்தருளும்  
பரமர் கோயில் சென்று எய்தி,  
ஸெஞ்சீ லத்து மணிகண்டர்  
தம்மை வணங்கி, மகிழ் சிறந்து,  
மெய்ஞ்சீர் ஸெயினில் அன்பு உருக  
விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக்  
ஸைஞ்சீடிய தம்திருத் தொண்டு  
செய்து காதலுடன் இருந்தார்.  
மைந் நீலத்து. மெய்ந்தீர்மையினில் (மெய்மைத் தன்மையினில்).  
கைந்தீடிய.

310

1581. நாதர் மருவும் திருவண்ணா  
மலையை நாடிப் பதி பலவும்  
காதல் கூரச் சென்று இறைஞ்சிக்  
கவந்த இசை வண் தமிழ் பாடி  
மாதுஜூர் பாகர் அருளாலே  
வடபால் நோக்கி வாகீசர்  
ஆதி தேவர் அமர்ந்த திரு  
அண்ணாமலையை நுண்ணினார்.

311

1582. செங்கண் விடையார் திருவண்ணா  
மலையைத் தொழுது வலம்கொண்டு  
துங்க வரையின் மிசை ஏறித்  
தொண்டர் தொழும் புக்கு எதிர்நிற்கும்  
அங்கண் அரசைத் தொழுது எழுந்து  
திளைத்துத் திருநாவுக்கரசர்  
தங்கு பிறப்பே வீட்டினுக்கு  
மேலாம் பெருமை சாதித்தார்.

துங்கவரை - உயர்ந்த மலை. தொழும்புக்கு - பணிக்கு. அங்கண் அரசை - சிவபெருமானை. மனிதப் பிறப்பே. வீடுபேறு காதலித் தலும், அதனை நிறைவேற்ற முயலுதலும், அம் முயற்சியான் பேறேய்தலும் மனிதப் பிறப்புக் கிருத்தலான், “தங்கு.....சாதித்தார்” என்றார். “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” “வாய்த்தது நந்தமக்கு ஈதோ பிறவி மதித்திடுமின்” - அப்பர்: கோயில் திருவித்தம்.

312

1583. அண்ணா மலைமேல் அணிமலையை,  
ஆரா அன்பின் அடியவர் தம்  
கண் ஆர்அழுதை, விண்ணோரைக்  
காக்கக் கடலில் வந்து எழுந்த

உண்ணா நஞ்சம் உண்டானைக்  
கும்பிட்டு உருகும் சிந்தையுடன்  
பண்ணூர் பதிகத் தமிழ் பாடிப்  
பணிந்து பரவிப் பணி செய்தார்.

313

1584. பணிஅூர் வேணிச் சிவபெருமான்  
பாதம் போற்றிப் பணிசெயும் நாள்  
மணிஅூர் கண்டத்து எம்பெருமான்  
மன் மேல் மகிழும் இடம் எங்கும்  
தணியாக் காதலுடன் சென்று  
வணங்கித் தக்க பணிசெய்வார்  
அணிஅூர் தொண்டைத் திருநாட்டில்  
அருளால் அளைவார் ஆயினார்.

பணியார் வேணி - பாம்புகளுள்ள சடையையுடைய. அணி  
ஆர் - அழகு நிறைந்த. 314

1585. காதல் செய்யும் கருத்தினுடன்,  
காடும் மலையும் கான்யாறும்  
குதம் மலிதண் பளைப்பதிகள்  
பலவும் கடந்து சொல்லினுக்கு  
நாதர் போந்து பெருந்தொண்டை  
நல்நாடு எய்தி, முன்னாகச்  
சீதமலர் மென்சோலை குழ்  
திருஞத்தாரில் சென்று அடைந்தார்.

குதம் . . . பதிகள் - மாமரங்கள் மிகுந்த குளிர்ந்த மருதநிலப்  
பதிகள். சொல்லினுக்கு நாதர் - திருநாவுக்கரசர். 315

1586. செக்கர்ச் சடையார் திருஷ்த் தூர்த்  
தேவர் பிரானார் தம் கோயில்  
புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப்  
போற்றிக் கண்கள் புனல் பொழிய  
முக்கண் பிரானை விரும்பு மொழித்  
திருத் தாண்டகங்கள் முதலாகத்  
தக்க மொழி மாலைகள் சாத்திச்  
சார்ந்து பணி செய்து ஓழுகுவார். 316

1587. செய்ய ஜயர் திருஷ் த்தூர்  
ஏத்திப் போந்து செழும்புவனம்  
உய்ய நஞ்ச உண்டு அருளு மவர்  
உறையும் பதிகள் பலவணங்கித்  
'ஸதயல் தழுவக் குழைந்த பிரான்  
தங்கும் தெய்வப் பதி' என்று

வையம் முழுதும் தொழுது ஏத்தும்  
மதில் குழ் காஞ்சி மருங்கு அணைந்தார்

செய்ய ஜயர் - சிவபிரான். தையல் - உமாதேவியார். 317

1588. ‘ஞாலம் உய்யத் திருஅதிகை  
நம்பர் தம்பேர் அருளினால்  
குலை மடுத்து முன் ஆண்ட  
தொண்டர் வரப் பெற்றோம்’ என்று,  
காலை மலரும் கமலம் போல்  
காஞ்சி வாணர் முகம் எல்லாம்  
சால மலர்ந்து களி சிறப்பத்  
தழத்த மனங்கள் தாங்குவார்.

318

1589. மாடவீதி மருங்கு எல்லாம்  
மணி வாயில்களில் தோரணங்கள்  
நீடு கதவியுடன் கழுகு  
நினைத்து நிரை பொன் குடம் தீபம்  
தோடு குலவு மலர் மாலை  
குழ்ந்த வாசப் பந்தர்களும்  
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு  
அணி நீள் காஞ்சி அலங்கரித்தார்.

மாடவீதி மறுகெல்லாம் என்பது பாடமாயின், மாடவீதியும்  
மற்றத் தெருக்க வௌல்லாமும் என்று கொள்க. நினைத்து - வரிசையாக  
நாட்டி. தோடு குலவு - இதழ்கள் வரைந்த. 319

1590. தொண்டர் ஈண்டி எதிர் கொள்ள  
எழுந்து சொல்லுக்கு அரசர்பால்  
கொண்ட வேடப் பொலி வினொடும்  
குலவும் வீதி பணிசெய்யும்  
அண்டர் அறிதற்கு அரியதிரு  
அலரு முதலாம் அவைந்தி,  
இண்டை புளைந்த சடைழுடியார்க்கு  
அன்பர் தம்மை எதிர்கொண்டார்.

�ண்டி - நெருங்கி. குலவும் - விளங்கும். இண்டை - பூமாலை.

320

1591. எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்த்  
தம்மை இறைஞ்சி எழுந்தருளி,  
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர்  
மறுகுள் போந்து வான் நநி  
குதிகொண்டு இயிந்த சடைக் கம்பர்  
செம்பொன் கோயில் குறுகினார்.

அதிர் கொண்டலை நேர்மணி மிடற்றார்  
ஆண்ட திருநாவுக் கரசர்.

வான நதி - கங்கை. சடையையுடைய திருவேகம்பர். அதிர் கின்ற மேகத்தையொத்த நீலம் பொருந்திய கண்டர். 321

1592. திரு வாயிலினைப் பணிந்து எழுந்து  
செல்வத் திரு முன்றிலை அலைந்து,  
கருஞர் கச்சி ஏகம்பர்  
கனக மணி மாளிகை குழந்து  
வருவார் செம்பொன் மலை வல்லி  
தழுவக் குழைந்த மணி மேனிப்  
பெரு வாழ்வினை முன்கண்டு இறைஞ்சிப்  
பேரா அன்பு பெருகினார்.

கருவார் - எல்லாவற்றிக்கும் மூலமாகவுள்ள. கனகம் - பொன்.  
மணி - மாணிக்கம். சுற்றி வருகின்றவராகிய அப்பர். 322

1593. வார்ந்து சொரியும் கண் அருவி  
மயிர்க் கால்தோறும் வரும்புளகம்  
ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப,  
அன்பு களரந்து என்பு உள் அலைப்பச்  
சேர்ந்த நயனப் பயன் பெற்றுத்  
தினைப்பத் திரு ஏகம்பர் தஸம  
நேர்ந்த மளத்தில் உறவைத்து  
நீடும் பதிகம் பாடுவார்.

வார்ந்து - வடிந்து. புளகம் - சிலிர்ப்பு, ஆர்ந்த - நிறைந்த.  
அருவியும் புளகும் ஆர்ந்த. நயனப் பயன் - கண்ணாலாகிய பயன்.  
தினைப்ப - மூழ்க. 323

### கொச்சகக் கலி

1594. ‘கரவு ஆடும் வண்ணஞ்சுக்கு அரியாளை’ என்று எடுத்துப்  
பரவு ஆய சொல்மாலைத் திருப்பதிகம் பாடியபின்  
விரவார் தம்புரம் ஏரித்த விடையவனார் வெள் எயிற்றின்  
அரவு ஆரம் புளைந்தவர் தம்திரு முன்றில் புறத்து அலைந்தார்.  
பரவுதற்குரிய. விரவார்தம் - பகைவர்களுடைய. எயிற்றின்  
அரவு ஆரம் - பற்களையுடைய பாம்பாபரணத்தை. 324

1595. கை ஆர்ந்த திருத்தொண்டு கழியயிரு காதலொடும்  
செய்யாநின்றே எல்லாக் கெந்துமிழ் மாலையும் பாடி,  
ஸைஆர்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு,  
மீய ஆர்வம் உறத்தொழுது, விருப்பினோடு மேவும் நாள். 325

1596. சீர்வளரும் மதில்கச்சி நகர்த் திருப்பேர் றளிமுதலாம்  
நீர் மருவும் சடைமுடியார் நிலவி உறை ஆவயங்கள்  
ஆர்வம் உறப்பணிந்து ஏத்தி, ஆய்ந்தமிழ்ச் சொல் மலரால்  
சார்வறு மாலைகள் சாத்தித் தகும்பெதாண்டு செய்து இருந்தார். 326
1597. அந் நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண்  
மன்னுதிரு மாற்போறு வந்து அணைந்து தமிழ்பாடிச்  
சென்னியிலை மதிபுளைவார் பதிபலவும் சென்று இறைஞ்சித்  
துண்ணினார் - காஞ்சியிலைத் தொடர்ந்தபெருங் காதலினால். 327
1598. ‘ஏகம்பன் காண்துவள் என் எண்ணத்தான்’ எனப்போற்றிப்  
பாகம்பெண் உருவானைப் பைங்கள் விடை உயர்த் தானை  
நாகம் பூண் உகந்தானை நலம்பெருகும் திருநீற்றின்  
ஆகம்தோய் அணியானை அணைந்துபணிந்து இன்புற்றார்.  
**ஆகம் - திருமேனி.** 328
1599. திருக் கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார்  
நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடுபதி தொழிலினவார்  
வருக்கைச் செஞ்சுளை பொழிதேன் வயல்விளைக்கும் நாட்டிடைப் போய்ப்  
பருக்கைத்தின் களிற்று உரியார் கழுக்குன்றின் பாங்க ணைந்தார்.  
**திங்கள் ஆர் - சந்திரனும் ஆத்தியும். வருக்கை - பலா. பருத்த  
துதிக்கையுடைய வலிய யானை உரியைப் போர்த்த சிவபிரான்  
எழுந்தருளியுள்ள.** 329
1600. நீடுதிருக் கழுக்குன்றில் நிறுத்தனார் கழல் வணங்கிப்  
பாடுதமிழ்த் தொடைபுளைந்து பாங்குபல பதிகளிலும்  
சூடுமிலை பிறைமுடியார் தமைத்தொழுது போற்றிப் போய்  
மாடுபெருங் கடல்லடுத்த வான்மியூர் மரங்கு அணைந்தார். 330
1601. திருவான்மி யூர்மருந்தைச் சேர்ந்துபணிந்து அன்பினொடும்  
பெருவாய்மைத் தமிழ்பாடி மருங்கு எங்கும் பிறப்பு அறுத்தல்  
திருவார்தம் கோயில்பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்  
மருஆரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்.  
**சவாமி பெயர் மருந்தீசர்.** 331
1602. வரைதவழ்மா மஞ்சளன் மாடம் மிலை மயில் ஆடும்  
தனைபுகழ்ச்சிர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி,  
உரைவளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படையாளி  
தினைவளர்வே வைக்கரைபோய்த் திருஷ்டி யூர்சேர்ந்தார்.  
மலையில் தவழும் மேகம்போல மாடங்களில் மயில் ஆடும்.  
**கடற்கரை போய்.** 332

1603. ஓற்றியூர் வளநகரத்து ஓளிமணி வீதிகள் விளக்கி,  
நல்லெகாடுமா வைகள்பூகம் நறுமகதவி நிரைநாட்டிப்  
பொன் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து,  
மற்றுஅவரை எதிர்கொண்டு கொடுபுக்கார் வழித்தொண்டார். 333
1604. திருநாவுக் கரசரும்அத் திருஒற்றி யூர் அமர்ந்த  
பெருநாகத் திண்சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு,  
ஒருஞானத் தொண்டருடன் உருகிவலம் கொண்டு அடியார்  
கருநாமம் தவிர்ப்பாரைக் கைதொழுது முன் வீழ்ந்தார்.
- பெருநாகத் திண்சிலையார் - பெரிய (மேரு) மலையாகிய  
வலிமையுடைய வில்லையேந்திய சிவபெருமான். ஒருமை ஞான  
முடைய. கருநாமம் - பிறவிப் பலத்தை. 334
1605. எழுதாத மறைஅளித்த எழுத்தறியும் பெருமாளைந்  
தொழுதுஆர்வம் உற்றிலத்தில் தோய்ந்துளூந்தே அங்கம்எலாம்  
மழுதுஆய பரவசத்தின் முகிழ்தமபிர்க் கால் மூழ்க,  
விழுதாரை கண்பொழிய, விதிர்ப்பற்று விமினார்.
- எழுதாமறை ஒலிவடிவா யுள்ளது. முகிழ்த்த - மலர்ந்த விதிர்ப்  
புற்று - நடுக்குற்று. “மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து. . .” -  
திருவாசகம். 335
1606. ‘வண்டோங்கும் செங்கமலம்’ எனக்குத்து, மனம்ஹருகப்  
பண்டோய்ந்த சொல் திருத் தாண் டக்ம்பாடிப் பரவவார்  
வின்டோய்ந்த புனல்கங்கை வேணியார் திருஉருவம்  
கண்டு, ஓங்கு களிகிறப்பக் கைதொழுது, புற்துஅணைந்தார். 336
1607. விளங்குபெருந் திருமுள்ளில் மேவுதிருப் பணிசெய்தே  
உளம்கொள்திரு விருத்தங்கள், ஓங்குதிருக் குறுந்தொகைகள்,  
களம்கொள்திரு நேரிசைகள், பலபாடிக் கைதொழுது,  
வளம்கொள்திருப் பதிஅதனில் பலநாள்கள் வைகினார்.
- களங்கொள் - மிடற்றை இடமாக் கொண்டெடும். 337
1608. அங்கு உறையும் நாளின்கண் அருகு உளவாம் சிவாலயங்கள்  
எங்கும் சென்று இனிதுஇறைஞ்சி ஏத்தும் அவர் இறைஅருளால்  
பொங்குபுனல் திருஒற்றியூர் தொழுது போந்து, உமையாள்  
பங்குடையார் அயர்ந்ததிருப் பாகுர் ஆம் பதிஅணைந்தார். 338
1609. திருப்பாகுர் நகர்ஸய்திச் சிந்தையினில் வந்துணரும்  
விருப்புஆர்வம் மேற்கொள்ள, வேய்இட்டுகொண்டு உலகுஉய்ய  
இருப்பாரைப் புரம்முண்றும் எரித்தருள எடுத்ததனிப்  
பொருப்பு ஆர்வென்கு சிவலயாரைத் தொழுதுளூந்து போற்றுவார்.

வேய் - மூங்கில் போன்ற தோன்டைய உடையம்மையாரை  
(ஆகு பெயர்). பொருப்பு ஆர் - (மேற்கு) மலை அமைந்த. 339

1610. ‘முந்திரூ எயிளஸ்த முதல்வனார்’ என்னடுத்துச்  
சிந்தைகளர்ந்து உருகுதிருக் குறுந்தொகையும் தாண்டகமும்  
சந்தம்நிறை நேரிசையும் முதலான தமிழ்பாடு  
எந்தையார் திருவருள்பெற் ரூசுகுவார் வாகீசர். 340

1661. அம்மலர்ச்சீர்ப் பதியைஅகன்றுஅயல் உளவாம் பதி அனைத்தின்  
மைம்மலரும் களத்தான் வணங்கி, மகிழ்வொடும் போற்றி,  
மேய்ம் மைநிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச்  
செம்மையினார் பழையனுர்த் திருஆலு வணம்பணிந்தார்.

விழுக்குடிமை - சீரிய குடிப்பிறப்பையடைய. திருவாலவனம்  
- திருவாலங்காடு. 341

1612. ‘திருஆலுங் காடு உறையும் செல்வர்தாம்’ எனச் சிறப்பின்  
ஒருவாத பெருந்திருத் தாண்டகம் முதலா ஓங்கு தமிழ்ப்  
பெருவாய்மைத் தொடைமாலை பலபாடுப் பிறபதியும்  
மருஆர்வம் பெறவணங்கி, வடதிசைமேல் வழிக்கொள்வார்.

ஓருவாத - நீங்காத. 342

1613. பல்பதியும் நெடுங்கிரியும் படர்வளமும் சென்றுஅடைவார்  
செல்கதிமுன் அளிப்பார்தம் திருக் காரிக்கனர் பணிந்து,  
தொல்களையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின்தும்பர் குழாம்  
மல்குதிருக் காளத்தி மாமலை வந்துள்ளினார்.

செல்கதி - வீடுபேற்றை. “... காரியாற்றுக் கொண்ட காவல்  
....” - மணிமேகலை. 19. சிறைக்கோடு 126. “காரியாற்றுத் துஞ்சிய  
நெடுங்கிள்ளி” - புறநானாறு: 47. வேந்தர் - திருநாவுக்கரசர். உம்பர்  
குழாம் - தேவர்கள் கூட்டம். மல்கு - நெருங்கியுள்ள. 343

1614. பொன்முகவித் திருநதியின் புனிதநெடுந் தீர்த்தத்தில்  
முன்மழுகிக் காளத்தி மொய்வரையின் தாழ்வரையில்  
சென்னிலைப் பணிந்துளமுந்து செங்கண் விடைத் தனிப்பாகர்  
மன்னும் மலையிசை ஏறி, வலம்கொண்டு வணங்குவார்.

திருக்காளத்தித் திண்ணிய மலையின் அடிவாரத்தில். மொய் -  
நெருங்கிய எனினுமாம். 344

1615. காதுஅணிவெண் குழையாளைக் காளத்திமலைக் கொழுந்தை  
வேதமொழி மூலத்தை விழுந்துஇறைஞ்சி எழுந்துபெருங்  
காதல்புரி மன்களிப்பக் கண்களிப்பப் பரவசமாய்  
நாதனை ‘என் கண்டுளான்’ எனும் திருத்தாண்டகம் நவின்றார். 345

1616. மஸைச்சிகரச் சிகாமணியின் மருங்குறை முன்னேற்கும்  
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்துஇறைஞ்சி,  
அலைத்துவிழும் கண்அருவி ஆகத்துப் பாய்ந்துஇழியத்  
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்தபுறம் போந்து அணைந்தார். 346
1617. சேண்டிலவு திருமஸையில் திருப்பணி ஆயின செய்து,  
தானுவினை அம்மஸைமேல் தாள்பணிந்த குறிப்பினால்  
பேனுதிருக் கயிலைமஸை வீற்றிருந்த பெருங்கோவம்  
கானும் அது காதவித்தார்; கஸை வாய்மைக் காவலனார்.
- தானுவினை - சிவத்தை. திருக்காளத்தி தென்கயிலையாதலால்,  
அது வடகயிலை நினைவுட்டிற் ரென்க. 347

### எழுசீர் விருத்தம்

1618. அங்கண் மாயஸைமேல் மருந்தை  
வணங்கி, ஆர் அருளால் மிகப்  
பொங்கு காதவின் உத்தரத்திசை  
மேல்விருப்பொடு போதுவார்;  
துங்க மால்வைர கானி யாறு  
தொடர்ந்த நாடு கடந்தபின்,  
செங்கண் மால்விடை அண்ணல் மேவு  
திருப்பருப் பதம் எய்தினார்.
- உத்திரத்திசை - வடத்திசை. திருப்பருப்பதம் - மூர்சைலம். 348
1619. மானவிஞ் சையர், வான நாடர்கள்  
வான் இயக்கர்கள், சித்தர்கள்  
கான கின்னரர், பன்னகாதிபர்,  
காமசாரிகளே முதல்  
ஞானமோனிகள் நானும் நம்பைர  
வந்துஇறைஞ்சி நலம் பெறும்  
தானம் ஆன திருச்சிலைபை,  
வணங்கி வண் தமிழ் சாற்றினார்.
- மான விஞ்சையர் - பெருமை வாய்ந்த வித்தியாதரர்கள். பன்ன  
காதிபர் - நாகலோகவாசிகள். காமசாரிகள் - விரும்பிய இடத்து  
உடனே சென்று சஞ்சரிப்பவர்கள். திருச்சிலம்பை - மூர்சைலத்தை.
1620. அம் மருங்கு கடந்து போம் அவர்  
ஆர் கொள் சூல அயில் படைச்  
செம்மல் வெண் கயிலைப் பொருப்பை  
நினைந்து எழுந்ததொர் சிந்தையால்,  
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி,  
இரண்டு பாலும் வியந்துளோர்.

கைம் மருங்கு அணையும் தெலுங்கு  
கடந்து கண்ணடம் எய்தினார்.

அம்மருங்கு - அவ்விடத்தை. ஆர்கொள் குல அயிற்படைச் செம்மல் - கூரிய சூலாயுதத்தை யுடைய சிவபெருமான். (குல அயில் - குலவேல்; வயின் எனக் கொள்ளின் வெற்றி எனக் கூறுக) பொருப்பை - மலையை. இருபக்கமும் வியந்துவரும் அடியார்கள். கைம்மருங்கு - சமீபத்தில்.

350

1621. கரு நடம் கழிவு ஆக ஏகிய  
பின் கலந்த வளங்களும்  
திரு நதித் துறை யாஸவயும், பயில்  
சேண் நெடுங் கிரி வட்டையும்,  
பெரு நலம் கிளர் நாடும் எண் இல  
பின் படச் செறி பொற்பிளாவு,  
வருநெடுங்கதிர் கோலு சோலைய  
மாளவத்தினை நன்னினார்.

கருநடம் - கன்னட தேசம். பயில் சேண் நெடுங்கிரி வட்டையும் - நெருங்கி நெடுந்தூரம் நீண்டுள்ள மலைவழிகளும். கிளர் - விளங்கும்; உயரும். செறி... சோலைய - நெருங்கி உயர்ந்துள்ள அழகால் பாயும் நீண்ட சூரிய கிரணங்கள் வளைந்துசெல்லும் சோலைகளையுடைய; சூரியனையும் மறைக்கும் என்றபடி. மாளவ தேசத்தை. 351

1622. அங்கு முற்றி அகன்று போகி,  
அநும் சுரங்கள் கடந்து சென்று,  
எங்கும் மிக்க அறங்கள் நீடும்  
இலாட பூமி இகந்து போய்,  
மங்குல் சுற்றிய வெற்பிளோடு  
வளங்கள் ஆறு கடந்து அயல்  
பங்கயப் பழனத்து யத்திய  
ஸ்பதிரத்தினை எய்தினார்.

அங்கு முற்றிய - அவ்விடத்தைக் கடந்து. அருஞ்சுரங்கள் - அரிய வழிகள் நிலங்கள்; காடுகள். இகந்து - கடந்து. மேகம் சூழ்ந்த மலை களோடு. அயல்... எய்தினார் - அருகே தாமரைகள் மலிந்த வயல் களையுடைய நடு நாட்டினை (மத்திய தேசத்தை) அடைந்தார். 352

1623. அன்ன நாடு கடந்து, கங்கை  
அணைந்து சென்று வலம் கொணும்  
மின்னு வேணியர் வாரணாசி  
விநுப்பிளோடு பணிந்து, உடன்  
பின் அணைந் தவர் தம்மை அங்கள்  
ஓழிந்து கங்கை பெயர்ந்து போய்,

யன்னு காதல் செய் நாவிள் மன்னவர்  
வந்து கல்கரம் முந்தினார்.

கங்கை பெருகிப் பாய்ந்து வலம் வருவதும், ஒளிருஞ் சடையராகிய சிவபெருமான் வீற்றிருந்தருள்வதுமாகிய வாரணாசியை (காசியை). தம் பின்னே தொடர்ந்து வந்தவர்களை அவ்விடத்தே விடுத்து. கல்கரம் - கலவழி.

353

1624. மாகம் மீது வளர்ந்த காளகம்  
ஆகி எங்கும் மனித் தரால்  
போகலா நெறி அன்றியும் புரிகின்ற  
காதல் பொலிந்து எழச்  
சாக மூல பலங்கள் துய்ப்பளவும்  
தவிர்ந்து, தனித்து, நேர்  
ஏகினார்; இரவும் பகலும் பெரும்  
கபிலைக் குலக்கிரி எய்துவார்.

மாகம்ப்பீது - வானளாவு. காடுகளையடையனவாகி மனிதரால் போக ஒண்ணொ வழிகள் அன்றியும். புரிகின்ற - விரும்புகின்ற. சாக... தவிர்ந்து - இலை கிழங்கு பழம் முதலியவற்றை உண்பதையும் ஒழித்து. இரவிலும் ஏகினார்.

354

1625. ஆய ஆர் இருளின்கண் ஏகும் அப்  
அங்பர் தம்மை அணைந்துமுன்  
தீயவாய விலங்கு வள்தொழில் செய்ய  
அஞ்சினா; நஞ்சு கால்  
வாய நாகம் மனிப் பணம் கொள்  
விளக்கு எடுத்தன; வந்து கால்  
தோய வானவராயினும் தனி  
துன்ன அரும் சுரம் மனினார்.

அப்படி நிறைந்த இருளிலும் செல்லும். நஞ்சு... எடுத்தன விஷத்தை உமிழும் வாயினையடைய பாம்புகள் படங்களிலுள்ள மனிகளால் விளக்கேந்தின.

355

1626. வெங்கதிர்ப் பகல் அக்கடத் திடை  
வெய்யவன் கதிர் கைபரந்து  
எங்கும் மிக்க பிளப்பின் நாகர் தம்  
எல்லை புக்கு ஏரிகின்றன;  
பொங்கு அழல் தெறு பாலை வெந்நிழல்  
புக்க குழல் புகும் பகல்  
செங்கதிர்க் களல் போவும் அத்திசை  
திண்ணமை மெய்த்தவர் நண்ணினார்.

கொடும் வெயில் வீசும் பகல் வேளையில் அவ்வருஞ்சுரத்தில்.  
சூரிய கிரணங்கள் பரந்து. தெறும் - சடும்; அழிக்கும். 'பொங்  
கழலையுந் தெறும் பாலை' என்றது பாலையின் கொடுமையைக்  
குறிப்பிட்டவாறு. பொங்கழலைப்போலச் சடும்பாலை என்னலு  
மொன்று. அத்தகைப் பாலையில் வெம்மை நிழல் புகுந்த இடத்தில்  
புகும் சூரியனுடைய சிவந்த கிரணங்கள் போலும். திண்மை உறுதி  
யுடைய.

356

1627. இங்ஙனம் இரவும் பகல் பொழுதும்  
அருஞ் சுரம் எழுதுவார்  
பங்கயம் புரதாள் பரட்டு அளவும்  
பசைத் தஸை தேயவும்  
மங்கை பங்கர்தம் வெள்ளி மால்வரை  
வைத்த சிந்தை மறப்பரோ?  
தம் கரங்கள் இரண்டுமே கொடு  
தாவி ஏகுதல் மேவினார்.

பங்கயம். . . தசை - தாமரை போன்ற திருவடிகள் கணைக்  
காலனாவும் பசிய மாமிசம்.

357

1628. ஷக்களும் மணி பந்து அசைந்து உறவே  
கறைந்து சிதைந்த பின்,  
மெய் கலந்து எழு சிந்தை அன்பின்  
விருப்பு மீமிசை பொங்கிட,  
மொய் கடுங்கள் வெம்பரல் புகை  
மூன்றும் அத்தம் முயங்கியே,  
மைகொள் கண்டார் தம் அன்பர்  
செல்ல வருந்தி உந்தினார்; மார்பினால்.

மணி பந்து - மணிக்கட்டு. உற - மிகவும். பரல் . . . முயங்கி -  
பருக்கைக் கற்களினின்றும் புகை எழும் வழியே நண்ணி. உந்தினார் -  
நகர்ந்தார்.

358

1629. மார்பழும் தஸை நெந்து சிந்தி  
வரிந்த என்பு முரிந்திட  
நேர்வரும் குறி நின்ற சிந்தையின்  
நேசம், ஈசனை நீடும் நீடு  
ஆர்வம், அங்கு உயிர் கொண்டு உகைக்கும்;  
உடம்பு அடங்கவும் ஊன்கெடச்  
கேர்வு அரும் பழவும் புரண்டு  
புரண்டு சென்றனர் செம்மையோர்.

வரிந்த - கட்டப்பட்ட. நேர்வு அரும் - (கயிலைக்குச்) செல்ல  
இயலாத. உகைக்கும் - செலுத்தும். பழவும் - காட்டில்.

359

1630. அப்பறம் புரள்கிள்ற நீளிடை  
                  அங்கும் எங்கும் அனைரந்திடச்  
                  செப்பு அரும் கயிலைச் சிலம்பு அடி  
                  சிந்தை சென்றுஉறும் ஆதலால்  
                  மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்தபின்,  
                  மேல்ல உந்து முயற்சியும்  
                  தப்புறச் செயல் இன்றி அந்தெந்தி  
                  தங்கினார்; தமிழாளியார்.  
                  நீளிடை - நீண்ட வழியில். அனைரந்திட - தேய. சிலம்பு - மலை  
                  உடற்புறத்துள்ள உறுப்புகள்.

360

### கவித்துறை

1631. அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்,  
                  மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த,  
                  நல்நெடும் புனல் தடழும் ஓன்ற உடன்கொடு நடந்தார்  
                  பன்ன கம்புணை பரமர், ஓர் முனிவர் ஆம் படியால்.  
                  அன்ன தன்மையர் - திருநாவுக்கரசர். அருளார் - சிவ  
                  பெருமான் திருவருள் செய்யாராக. அப்பர் இன்னும் தீந்தமிழ்ப்  
                  பதிகங்களை உலகில் ஒது. நீர் நிரம்பிய ஒரு தடாகத்தை யுண்டு  
                  பன்னி. பன்னகம் - பாம்பை.

361

1632. வந்து மற்றவர் மருங்கு உற அணைந்துதீநர் நீண்று  
                  நொந்து நோக்கி, மற்றவர் எதிர் நோக்கிட நூவல்வார்  
                  சிந்தி இல் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்  
                  இந்த வெம்கடத்து எய்தியது என? என இசைத்தார்.

கடத்து - காட்டி வ.

1633. மாக்கில் வற்கலை ஆடையும் மார்பின் முந்தாலும்  
                  தேக்கடைச்சடை மவுலியும் நீறும்பெய் திகழி  
                  ஆக்கில் மெய்த்தவர் ஆக்கின் றவர்த்தமை நோக்கிப்  
                  பேச உற்றதூர் உணர்வுற விளம்புவார் பெரியோர்.  
                  வற்கலை - மரவரி. ஒளியடைய சடை முடியும். ஆசில் - குற்ற  
                  மற்ற. பெரியோர் - அப்பர்.

363

1634. ‘வண்டு உலாம்குழல் மலைமக ஞடன்வட கயிலை  
                  அண்டர் நாயகர் இருக்கும் அப்பரிச, அவர் அடிசீன்  
                  கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்;  
                  கொண்ட என்குறிப்பு இது; முனியே! எனக் கூற.  
                  பரிச - தன்மையை; கோலத்தை. அவர் (சிவபெருமான்) அடியே  
                  னாகிய யான்.

364

1635. கயிலை மால்வரை யாவது காசினி மருங்கு  
பயிலும் மானுடப் பாள்ளையோர் அடைவதற்கு எனிடோ?  
அயில்கொள் வேல்படை அமரரும் அணுகுதற்கு அரிதால்  
வெயில்கொள் வெம்கரத்து என்கெசம்தீர், வந்து? என விளம்பி.

உலகிடை வாழும் மானிடத் தன்மையுடையவர். அயில் -  
கூர்மை. அமரரும் - தேவர்களும். வெயில் - வெம்மை. 365

1636. ‘மீணும் அத்தனை உமக்குளினிக் கடன்’என விளங்கும்  
தோனும் ஆகழும் துவளும் முந்நால் முனி சொல்ல,  
‘ஆணும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்  
மானும் இவ்டூல் கொண்டு மீளேன்’என மறுத்தார்.

திரும்புதலே இனி உமக்குரிய கடன். ஆகழும் - மார்பிலும். 366

1637. ஆங்கு மற்று, அவர் துணிவுஅறிந்து, அவர்த்தமை அறிய  
நீங்கும் மாதவர், விசம்பிடைக் கரந்து, நீள் மொழியால்  
‘இங்கு நாவினுக் கரசனே! எழுந்தீர்’ என்று உரைப்பத்  
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்துழனி திகழ்வார்.

விசம்பிடைக் கரந்து - ஆகாயத்திலே மறைந்து. குறை நீங்கிய  
உடல் கொண்டு. 367

1638. ‘அண்ணலே! எனை ஆண்டுகொண்டு அருளிய அழுதே!  
விண்ணனிலே மறைந்தருள்புரி வேத நாயகனே!  
கண்ணி னால்திருக் கயிலையில் இருந்த நின்கோலம்  
நண்ணி நான்தொழு நயந்துஅருள்புரி’ எனப் பணிந்தார். 368

1639. தொழுது எழுந்தநல் தொண்டைர் நோக்கிவிண் தலத்தில்  
எழுபெ ருந்திரு வாக்கினால் இறைவர் ‘இப் பொய்கை  
முழுகி, நம்மைநீ கயிலையில் இருந்த அம் முறைமை  
பழுதுஇல் சீர்த்திருவை ஆற்றில் காண்’எனப் பணித்தார். 369

1640. ஏற்றினார் அருள் தலையிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி,  
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி,  
ஆற்றல் பெற்றவர் அண்ணவார் அஞ்ச எழுத்து ஒதிப்  
பால் தடம்புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்.

ஏற்றினார் - இடப வாகனராகிய சிவபெருமான். வேற்றுமாகி  
- வெவ்வேறு பூதங்களாகி; வேற்று .... விரும்பி என்பதற்கு “வேற்றாகி  
விண்ணாகி” என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடி என்னவு  
மொன்று. பால் தடம் - பால்போலும் பரந்த. பணியால் - ஆண்டவன்  
ஆணைப்பாடி. 370

1641. ஆதி தேவர்தம் திருஅருள் பெருமை யார் அறிந்தார்?  
போத மாதவர் பணிமலர்ப் பொய்கையில் மூழ்கி,  
மாதஞ்சூர் பாகனார் மகிழும் ஜயாற்றில் ஓர் வாவி  
மீது தோன்றி வந்து எழுந்தனர்; உலகு எலாம் வியப்ப.

போதமாதவர் - மெய்யுணர்வுடைய அப்பர்.

371

1642. வம்புட வாமலர் வாவியின் கரையில் வந்து ஏறி,  
உம்பர் நாயகர் திருஅருள் பெருமையை உணர்வார்  
எம்பி ராண்தரும் கருணைகொல் இது'ன, இருகண்  
பம்பு தாரைநீர் வாவியில் படிந்துளமும் படியார்.

மணங்கமமும் தாமரைத் தடாகத்தினின்றும் இரு கண்களி  
லும் ததும்பும் தாரை நீராகிய குளத்தில் மூழ்கி எழுந்தனமைய  
ரானார்.

372

1643. மிடையும் நீள்கொடி வீதிகள் விளங்கிய ஜயாறு  
உடைய நாயகர் சேவடி பணியவந்து உறுவார்,  
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன  
புடை அமர்ந்ததும் துணையொடும் பொலிவன கண்டார்.

மிடையும் - நெருங்கியுள்ள. நிற்பவும் சரிப்பவும் - அசரமும்  
சரமும், சராசரங்களோல்லாம் தத்தம் பக்கத்தில் தத்தமக்குரிய  
வாழ்க்கைத் துணையுடன் (பெண்ணுடன்) பொலிவதைக் கண்டார்.

373

1644. பொன்ம் வைக்கொடியுடன் அமர் வெள்ளியும் பொருப்பில்  
தன்மை ஆம்படி சத்தியும் சிவமும் ஆம் சரிதைப்  
பன்மை யோனிகள் யானவயும் பயில்வன பணிந்தே,  
மன்னும் மாதவர் தம்பிரான் கோயிலமுன் வந்தார்.

பொன்மலைக் கொடி - உமாதேவியார். வெள்ளியம் பொருப்பில் - கயிலையில். சரிதை - இயல்பை. பயில்வன - சூடியிருத்தலைக் கண்டு, உலகம் பெண் ஆண் மயமாயிருத்தல் கண்கூடு. புல முதல் மக்கள் ஈராக உள்ள எல்லா உயிர்களும் பெண் ஆண் மயமாகவே இருக்கின்றன. காரிய உலகம் பெண் ஆண் மயமாக இருத்தலான் அதைக் காரியப்படுத்தும் காரணமும் பெண் ஆண் மயமாக இருத்தல் வேண்டுமென்பது வெள்ளிடைமலை. இதனால் உலகுக்குக் காரணமாக உள்ள பரம்பொருளும் சத்தி சிவமாக - அர்த்தநா ரீசர வடிவமாக - இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது. பரம்பொருள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளமையான், அதை ஞானக் கண்ணாற் காணும் பேறு பெறுவோர்க்கு அப்பொருள் சராசர முழுவதும் பெண் ஆண் வடிவாக - சத்தி சிவமாகப் - புலனாகும். அஞ்ஞான நிலையில் மாயா ரூபமாகத் தோன்றுவனவெல்லாம்

ஞான நிலையில் சிவமாகத் தோன்றும். இங்கே அப்பர் சுவாமிகளுக்கு ஆண்டவன் கயிலாயக் கோலத்தை வழங்கும் பெற்றியை ஒர்க் குக்கோலம் எப்படி வழங்கப்படுகிறது? சராசர முழுவதும் சத்தி சிவமாக அது வழங்கப்படுகிறது. சராசரத்துள்ள ஒவ்வொரு பெண்ணும் சத்தியாகவும் ஒவ்வொர் ஆணும் சிவமாகவும் அப்பருக்கு விருந்தாதல் காண்க. இஃதே உண்மைக் கயிலாயக் காட்சி, அப்பர் கருத்து நிறைவேற்றலாயிற்று. “ஆணைலாம் இறைவன் பெண் ஜைலாந் தேவி” சைவ புராணம், “மாதர் பிறைக்கண்ணி யானை” என்னுந் திருப்பதிகத்தை நோக்கு. 374

1645. காணும் அப்பெருங் கோயிலும் கயிலைமால் வரையாய்ப்  
பேசும் மால்அயன் இந்திரன் முதல்பெருங் தேவர்  
பூணும் அன்பொடு போற்றிசைத்து ஏழும் ஓலி பொங்கத்  
தாணு மாமறை யாவையும் தனித்தனி மழங்க.

தாணு - என்றுமுள்ள; புகலிடமான.

375

1646. தேவர் தானவர் சித்தர்விச் சாதரர் இயக்கர்  
மேவு மாதவர் முனிவர்கள் புடைஸ்லாம் மிடையக்  
காவி வாள்விழி அரம்பையர் காணமும் மழவும்  
தாலில் ஏழ்கடல் மழக்கினும் பெருகு ஓலி தழைப்ப.

தானவர் - அசரர். பக்கங்களைல்லாம் நெருங்க. நீலமும் ஒனியுமுடைய விழி. கானமும் மழவும் - கீதமும் மத்தனவோசையும்.  
தாவில் - கெடுதலில்லாத.

376

1647. கங்கை யேழுதல் தீர்த்தம் ஆம் கடவுள்மா நதிகள்  
மங்க லம்பொலி புனால்பெருந்தடம்கொடு வணங்க,  
எங்கும் நீடிய பெருங்கணை நாதர்கள் இறைஞ்சப்  
பொங்கு இயங்களால் பூதவேதாளங்கள் போற்ற.

கடவுள் மாநதிகள் - தெய்வ நதிகள். தடங்கொடு - தடாக வடிவந் தாங்கி. இயங்களால் - வாத்தியங்களால், பூத பசாசகள். 377

1648. அம்தண் வெள்ளிமால்வரை இரண்டாம்ன அணைந்தோர்  
சிந்தை செய்திடச் செங்கண்மால் விடைஸ்தீர் நிற்ப,  
முந்தை மாதவப் பயன்பெறும் முதன்மையால் மகிழ்ந்தே  
நந்தி எம்பிரான் நடுவிலைட ஆடிமுள் நனுக.

நந்தி எம்பெருமான் திருவையாற்றில் தவங்கிடந்து பேறு பெற்றது ஈண்டுக் குறிக்கப்பட்டிருக்கிறது. நடு இடை ஆடி - “நடு இடத்தினின் றங்கு மிங்கும்போய்” - பழைய குறிப்புரை; “நடுவின் கணுள்ள கண்ணாடி” ஆறுமுகத் தம்பிரானார்; சபையில் நடம் புரியுஞ் சிவபிரான் என்றலுமொன்று. 378

1649. வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்  
தெள்ளு பேர்ஜூளிப் பவளவெற்பு எனிடுப் பாகம்  
கொள்ளும் மாமலை யாஞ்சன்கூட வீற்றிருந்த  
வள்ள வாரைமுன் கண்டனர்; வாக்கின்மன் னவனார்.

வெள்ளிமலைமீது மரகதக் கொடி (சத்தி) யுடன் பவளமலை  
(சிவம்) விளங்குவதுபோல. தெள்ளு - தெளிந்த. 379

1650. கண்டஆனந்தக் கடவிளைக் கண்களால் முகந்து  
கொண்டு, கைகுவித்து எதிர்விழுந்து ஏழுந்து மெய்குலைய  
அண்டர் முன்புளின்று ஆடினார்; பாடினார்; அழுதார்;  
தொண்ட ணார்க்கு அங்கு நிகழ்ந்தன யார்கொல வல்லார்?

மெய்குலை - உடல் பரவசமாக. அண்டர் - சிவபெருமான். 380

1651. முன்பு கண்டுகொண்டு அருளின்ஆர் அழுதுஉண்ண, மூவா  
அன்பு பெற்றவர் அளவிலா ஆர்வம்முன் பொங்கல்  
பொன்பி நங்கிய சடையரைப் போற்றுதான் டகங்கள்  
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லைஇல் தவத்தோர்.

“ஆரா அழுதே என்னையாறனே” - அப்பர். மூவா - அழியாத.

381

1652. ஆயவாறு மற்று, அவர் மனம்களிப்பு உறக்கயிலை  
மேய நாதர் தம்துணையொடும் வீற்றிருந் தருளித்  
தூயதொண்டரும் தொழுது எதிர்நிற்க, அக்கோலம்  
சேயது ஆக்கினார் - திரு ஜூயாறு அமர்ந்தமை திகழு.

தந்துணையொடும் - உமா தேவியாரோடும். சேயதாக்கினார் -  
விலக்கினார். 382

1653. ஜூயர் கோலம் அங்குஅளித்து அகண்றிட, அடித்தொண்டர்  
ஸமயல் கொண்டுளம் மகிழ்ந்திட வருந்தி, மற்று இங்குச்  
செய்யவேணியர் அருள் இதுவோ? எனத் தெளிந்து,  
ஸவயம் உய்ந்திடக் கண்டமை பாடுவார் மகிழ்ந்து. 383

### அறுசீர் விருத்தம்

1654. ‘மாதர் பிறைக் கண்ணியானை  
மலையான் மகளோடும்’ என்னும்  
கோதுஅறு தண் தமிழ்ச் சொல்லால்  
குவவு திருப்பதிகங்கள்  
‘வேத முதல்வர் ஜூயாற்றில்  
விரவும் சராசரம் எல்லாம்  
காதல் துணையொடும் கூடக்  
கண்டேன்’ எனப் பாடி நின்றார்.

மாதர் - காதலுடைய. பிறைக்கண்ணி - பிறையாகிய கொண்டை  
மாலை. துணையொடும் - வாழ்க்கைத் துணையொடும் (பெண்  
ணோடும்).

384

1655. கண்டு தொழுது வணங்கிக்  
கண்ணுதலார் தமைப் போற்றிக்  
கொண்ட திருத்தாண் டகங்கள்,  
குறுந்தொகை, நேரிசை, அன்பில்  
மீண்டு விருத்தங்கள் பாடி,  
வணங்கித் திருத்தொண்டு செய்தே,  
அண்டர் பிரான் திருஜயாறு  
அமர்ந்தனர்; நாவக் கரசர்.

அன்பில் மண்டு - அன்பால் மிகுந்து செல்லும். 385

1656. நீடிய அப்பதி நின்று  
நெய்த்தான்மே முதலாக  
மாடு உயர்தானம் பணிந்து,  
மழபாடியாரை வணங்கிப்  
பாடிய செந்தமிழ் மாலை  
பகர்ந்து பணி செய்து போற்றித்  
தேடிய மாலுக்கு அரியார்  
திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

மாடுஉயர்தானம் - பக்கங்களில் மேன்மை பொருந்தியுள்ள  
தலங்களை. 386

1657. சேர்ந்து விருப்பொடும் புக்குஞ்  
திரு நடமாளிகை முன்னர்ச்  
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சித்  
தம்பெருமான் திருமன்பு  
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து,  
நிறைந்து ஓழியா அன்பு பொங்க,  
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க,  
அயர்வு உறும் தன்மையராணார்.

நடமாளிகை - நிருத்த மண்டபம். ஆர்ந்த - நிறைந்த. தூங்க -  
பொழிய, “தூங்கி நீர் இமிழ்திரை துணையாகி ஒலிக்குமே” -  
கலித்தொகை: 121. 8. அயர்வுறும் - தம்மை மறக்கும். 387

1658. ‘திருப்பூந் துருத்தி அமர்ந்த  
செஞ் சடையானை ஆன் ஏற்றுப்  
பொருப்பு ஊர்ந்தருஞும் பிராஸெப்  
பொய் இலியைக் கண்டென்’ என்று

விருப்பு உறு தாண்டகத் தோடு  
மேலிய காதல் விளைப்ப  
'இருப்போம் திருவட்க்கீழ் நாம்'  
என்னும் குறுந்தொகை பாடி.

ஆன் ஏற்றுப் பொருப்பு - இடபமாகிய மலையை. 388

1659. அங்கு உறையும் தன்மை வேண்டி,  
'நாம் அடி போற்றுவது' என்று  
பொங்கு தமிழ்ச்சொல் விருத்தம்  
போற்றிய பாடல் புரிந்து  
தங்கித் திருத்தொண்டு செய்வார்,  
தம்பிரானார் அருள் பெற்றுத்  
திங்களும் ஞாயிறும் தோயும்  
திருமடம் ஆங்கு ஓன்று செய்தார். 389

1660. பல்வகைத் தாண்டகத் தோடும்  
பரவும் தனித்தாண்டகமும்  
அல்லல் அறுப்பவர் தானத்து  
அடைவு திருத்தாண்டகமும்  
செல்கதி காட்டிடப் போற்றும்  
திரு அங்க மாலையும் உள்ளிட்டு  
எல்லை இஸ்பன்னைத் தொகையும்  
இயம்பினார்; ஏததி இருந்தார். 390

### கொச்சக் கலி

1661. பொன்னிவெலம் கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்பக்  
கல்மனத்து வல்அமணர் தமைவாதில் கட்டழித்துத்  
தென்னவன்கௌன் நிமிர்த்தருளித் திருநீற்றின் ஓனிகண்டு,  
மன்னியசீர்ஸ் சண்மைபுநகர் மறையவளார் வருகின்றார்.

தென்னவன் - பாண்டியனது. 391

1662. தீந்தமிழ் நாட்டிடை நின்றும் எழுந்தருளி செழும் பொன்னி  
வாய்ந்த வளம் திருநாட்டு வந்துஅணைந்தார்; வாக்கினுக்கு  
வேந்தர் இருந்தமைகீட்டு 'வினாரந்துஅவர்பால் செல்வன்' எனப்  
தூந்துருத்தி வளம்பதியின் புறம்பணையில் வந்து அணைந்தார். 392

1663. சண்மைபுநகர் தமிழ்விரகர் எழுந்தருளத் தாம்கீட்டு  
மன்பரவும் பெருங்கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து,  
கண்பெருகும் களிகொள்ளக் கண்டுஇறைஞ்சும் காதவினால்,  
எண்பெருகும் விருப்பு எய்த, எழுந்தருளி எதிர்சென்றார்.

அளவு கடந்த விருப்பம். 393

1664. காழியர் கோன் வரும் எல்லை கலந்துளைய்திக் காதலித்தார்  
குழும் மினைந் திடும் நெருக்கில் காணாமே தொழுதருளி,  
'வாழி அவர்தனமைத் தாங்கும் மணிமுத்தின் சீவிகையினைத்  
தாழும் உடல் இதுகொண்டு தாங்குவன்யான்' எனத் தரித்தார்.

அப்பர் கலந்து எய்தி காதலித்தார் . . . நெருக்கில் - அன்பர்கள்  
குழ்ந்துள்ள மிக்க நெருக்கிடையில். சம்பந்தர், தம்மைக் காணாமே  
அவரை (சம்பந்தரை). 394

1665. வந்துழூருவர் அறியாமே மறைந்தவடி வொடும்புகலி  
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணிமுத்தின்  
சந்தமணிச் சிவிகையினைத் தாங்குவாருடன் தாங்கிச்  
சிந்தைகளிப் புறவருவார் தமையாரும் தெளிந்திலரால்.

சந்தம் - அழகு; நிறம். 395

1666. திருஞான மாழுனிவர் அரசுஇருந்த பூந்துருத்திக்கு  
அருகாக எழுந்தருளி, 'எங்குஉற்றார் அப்பர்' என  
உருகாநின்று 'உம் அடிசீன்; உம் அடிகள் தாங்கிவரும்  
பெருவாழ்வு வந்துளைய்தப் பெற்றுஇங்கு உற்றேன்' என்றார். 396.

1667. பின்னொயார் அதுகேளாப் பெருகுவினரவுடன் இழிந்தே,  
உள்ளம்மிகு பசைப்புளைய்தி, உடைய அரசினை வணங்க,  
வள்ளவார் வாகீசர் அவர்வணங்கா முன்வணங்கத்  
துள்ளு மாண்மறிக் கரத்தார் தொண்டர்எலாம் தொழுது ஆர்த்தார். 397

1668. கழுமலக்கோன் திருநாவுக்கரசரங்கள் கலந்தருளிச்  
செழுமதியம் தவழ்சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்  
மழுவினொடு மான்எந்தும் திருக்கரத்தார் மலர்த்தாள்கள்  
தொழுதுருகி இன்பற்றுத் துதிசெய்து அங்கு உடன் இருந்தார்.  
கழுமலக்கோன் - திருஞானசம்பந்தர். 398

1669. வல்துமணர் தமைவாதில்வென்றதும் வழுதிஉடல்  
புல்லியகூன் நிமிர்த்ததுவும் தண்பொருந்தப் புன்னாட்டில்  
எல்லைஇலாத் திருநீறு வளர்த்ததுவும்இருந் தவத்தோர்  
சொல்லஅது கேட்டுகொடுவந்தார்; தூயபுகழ் வாகீசர்.

வழுதியுடல் புல்லிய - பாண்டியன் உடலில் சேர்ந்திருந்த. தன்  
பொருந்தப் புனல் நாட்டில் - குளிர்ந்த தாம்பிரபன்னி நதி பாயும்  
பாண்டி நாட்டில். இருந்தவத்தோர் - திருஞானசம்பந்தர். 399

1670. பண்டு உடையபாண்டிமா தேவியார் தம்பரிவும்  
நண்புடைய குலச்சிறையார் பெருமையும் ஞானத்தலைவர்  
எண்பெருக உரைத்தருள, எல்லைஇல் சீர் வாகீசர்  
மண்குலவும் தமிழ்நாடு காண்பதற்கு மனம்கொண்டார்.

பரிவும் - அன்பும், நினைவுப் பெருக்கால் விரித்துக் கூற.  
மண்ணில் விளங்கும் பாண்டி நாட்டை. 400

1671. பிரமபுரத்தி ரூமுனிவர் பெருந்தொண்டை நல்நாட்டில்  
அரன்அமரும் தாணங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்குஅங்கு  
உரண்டைய திருநாவுக்கரசர் உரை செய்தருளப்  
புரம்ளித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுதுஅகன்றார்.

பிரமபுரம் - சீகாழி. உரனுடைய - மெய்யறிவுடைய. புரமெ  
ரித்தார் திருமகனார் - திருஞானசம்பந்தர்; இதன் நுட்பம் திருஞான  
சம்பந்த சுவாமிகள் புராணத்தில் விளக்கங்களை செய்யப்படும். 401

1672. ஆண்டாரசு அங்கணர்சீர் அருள்பெற்றுஅப் பதினின்றும்  
பாண்டிநாட்டு எழுந்தருளும் பாண்மையராய்த் தென்திசைபோய்க்  
காண்தலைய திருப்புத்துர் பணிந்துஏத்திக் கதிர்மதியம்  
தீண்டுகொடி மதில்மதுரைத் திருஆவலாய் சேர்ந்தார். 402

1673. சென்றுஅணைந்து மதுரையினில் திருந்தியநால் சங்கத்துள்  
அன்றுஇருந்து தமிழ்ஆராய்ந்து அருளியஅங்கணர் கோயில்  
முன்றிலினை வலம்கொண்டு முன்இறைஞ்சி உலர்புக்கு  
வண்தனிமால் விடையானை வணங்கிமகிழ்வொடும் தினைத்தார்.

“நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி” திருநாவுக்கரசர்: திருப்  
புத்தார். 3. மூர்த்திநாயனார் புராணம்; பாட்டு. 7. குறிப்புப் பார்க்க. 403

1674. எய்தியபே ராணந்த இன்பத்தின் இடைதுழுந்தி  
மொய்திகழும் சடையானை ‘முளைத்தானை’ என்றுஎடுத்துச்  
செய்தவத்தோர் தாண்டக்கசெந்தமிழ்பாடிப் புறத்துஅணைவார்  
கைதொழுது பணிந்துஏத்தித் திருஉள்ளம் களிசிறந்தார். 404

1675. சீர்திகழும் பாண்டிமா தேவியார் திருநீற்றின்  
சார்வுடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம்முடனே  
பார்பரவும் குலச்சிறையார் வாகீசர்த்தமைப் பணிவற்று  
ஆரகிலாக் காதல்மிக அடிபோற்ற அங்கிருந்தார்.

ஆரகிலா - அடந்காத. 405

1676. திருஆல வாய்அய்ந்த செஞ்சுடைரச் செழும்பொருள்நால்  
தருவானை நேரிசையும் தாண்டகழும் முதலான  
பெருவாய்மைத் தமிழ்பாடிப் பேணுதிருப் பணிசெய்து,  
மருவார்தம் புரம்ளித்தார் பூவணத்தை வந்துஅடைந்தார்.

செழும் பொருள்நால் தருவானை - மறை அருளியவனை;  
மூர்த்தி நாயனார் புராணம்; பாட்டு. 7. குறிப்புப் பார்க்க. 406

1677. கோடிமாடம் நிலவுதிருப் பூவணத்துக் கோயிலினுள்  
நெடியாலுக்கு அறிவுஅரியார் நேர்தோன்றக் கண்டுஇறைஞ்சி  
'வட்டவெறு திரிகுல'த் தாண்டகத்தால் வழுத்திப்போய்ப்  
பொடிந்டு திருமீஸிப் புனிதர்பதி பிறபணிவார். 407
1678. தென்லூலங்கை இராவணன் தன்சிரம்சாஸரந் தும்துணித்த  
மன்னவணாம் இராமனுக்கு வரும்பெரும் பாதகம் தீர்த்த  
பிஞ்ஞக்களைத் தொழுவதற்கு நினைந்துபோய்ப் பெருமகிழ்ச்சி  
துன்னிமனம் கஸரந்துறைருகத் தொழுதுஎழுந்தார் சொல்லரசர். 408
1679. தேவர்தொழும் தனிமுதலைத் திருஇராமேச்சரத்து  
மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறுமொழியால்  
பாவுதிரு நேரிசைகள் முதலான தமிழ்பாடி  
நாஅரசர் திருத்தொண்டு நவம்பெருகச் செய்து அமர்ந்தார். 409
1680. அங்குஉறைந்து கண்ணுதலார் அடிகுடி அகன்றுபோய்ப்  
பொங்குதுமிழ்த் திருநாட்டுப் புறம்பணைகுழ் நெல்வேலி  
செங்கண்ணவிடை யார்மன்னும் திருக்காளப் பேர்முதலா  
எங்கும்நிகழ் தானங்கள் எல்லாம்புக்கு இறைஞ்சுவார். 410
1681. தொழுதுபல வகையாலும் சொல்தொடை வண்டுமிழ்பாடி  
வழுகில் திருப்பணி செய்துமனம் கசிவற்று எப்பொழுதும்  
ஒழுகிய கண்பொழி புனைவும்ஒவாது சீவன் தாள்கள்  
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்.
- மேலே: பாட்டு. 140, 225 பார்க்க. 411
1682. தேங்பொழியும் செந்தமிழ்நாட்டினில் எங்கும்சென்று இறைஞ்சிப்  
பாம்பு அணிவார்த்தமைப் பணிவார் பொன்னி நாடுஅது அணைந்து,  
வாம்புனல் குழ் வளநகர்கள் பின்னும்போய் வணங்கியே,  
பூம்புகலூர் வந்து அடைந்தார்; பொய்ப் பாசம் போக்குதற்கு. 412
1683. பொய்கைகுழ் பூம்புகலூர்ப் புனிதர்மலர்த் தாள்வணங்கி  
நையும்மஸப் பரிவினொடும் நாள்தோறும் திருமன்றில்  
கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன்  
வைகும்நாள் எண்டிரந்த வண்டுமிழ்மாலை கள்மொழிவார். 413
1684. நின்ற திருத்தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும்  
மன்றுஉறைவார் வாழ்பதிகள் வழுத்துதிருத் தாண்டகமும்  
கொன்றைமலர்க் கடையார்பால் குறைந்ததிரு நேரிசையும்  
துன்றுதனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார்.
- மன்றுஉறைவார் - நட்ராசர். 414

1685. ஆர்ஷயிரின் திருவிருத்தம் தசபுராணத்து அடைவும்  
பார்பரவும் பாவநாசப் பதிகம் பல்முறையும்  
நேர்படின்று அறைகூவும் திருப்பதிகம் முதல்பிறவும்  
பேர் அருளின் கடல்அளிக்கும் பெருமானைப் பாடினார்.

அறைகூவும் திருப்பதிகம் - சரக்கறைத் திருவிருத்தம். அருட்  
கடலைத் தமக்களிக்கும். 415

1686. அந்நிலைமையினில் ஆண்ட அரசுபணி செய்யதுவர்  
நல்நிலைமை காட்டுவார் நம்பர் திருமணி முன்றில்  
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்  
பொன்னிடொடு நவமணிகள் பொலிந்துஇலங்க அருள்செய்தார். 416
1687. செம்பொன்னும் நவமணியும் சேண்விளங்க, ஆங்குளவையும்  
உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கை யுடன்ஒக்க,  
எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி,  
வம்புஅலர்மென் பூங்கமல் வாவிப்பினில் புகளிந்தார்.

சேண் - நெடுந்தூரத்தே. பருக்கைக் கல்லுடன். 417

1688. புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்  
சொல்லோடும் வேறுபாடு இலாநிலைமை துணிந்திருந்த  
நல்லோர்முன், திருப்புகலூர் நாயகனார் திருவருளால்  
வில்லை நுதல்மடவார் விசம்புஜை வந்துஇழிந்தார்.

புல் கல் பொன் மணி ஆகிய இவைகளைச் சொல்லால் வேறு  
பாடு உணர்ந்தாரே யல்லாமல் பொருளால் ஒன்றாகவே நினைத்தார்  
என்க; திருக்கூட்டச் சிறப்பு: 8 பார்க்க. “ஓட்டில் தமனியத்தில்  
சமபத்தி பண்ணி” - சிவஞானசித்தியார். 418

1689. வாளகமின்னுக் கொடிகள் வந்துஇழிந்தால் எனவந்து,  
தானம்நிறை சுநுதிகளில் தரும் அவங்காரத் தன்மை  
கான அழுதம் பரக்கும் கனிவாயில் ஓரிப்பிரப்ப  
பானல் நெடுங்கண்கள் வெளி பரப்பி இசைபாடுவார்.

ஆனாய நாயனார் புராணம்: 14, 24 - பார்க்க. கீத அழுதம்  
பெருகும். கணி - கொவ்வைக் கணிபோன்ற. பானல் - நீலோற்பல மலர்  
போன்ற. 419

1690. கற்பகப்பூந் தளிர்அடிபோம் காமருசா ரிகைசெய்ய,  
உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடும் கைபெயரப்  
பொற்புறைம் அக்கைமின்வழிப் பொருகயல்கண் புடைபெயர,  
அற்புதப் பொன்கொடிநுடங்கி ஆடுவேபோல் ஆடுவார்.

கற்பகத் தருவின் பொலிவு பெற்ற தளிர்போன்ற அடிகள்  
போந்து அழுகிய சாரிகை செய்து நடிக்க. சாரிகை - புறக் கூத்துக்குரிய

ஆடல்களுள் ஒன்று. உற்பல மென்முகிழ் விரல் - செங்காந்தளின் மெல்லிய பூப்போன்ற விரல்களில். வட்டணையோடும் - வர்த்தனையோடும்; அபிந்யத்தோடும். “மாணிமை வளைக்கை தம்மால் வட்டணை போக்குகின்றாள்”. “காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி” சிந்தாமணி: 125, 675 (கைத்தலங்காட்டுதல், கமலவர்த்தனை - நச்சினார்க்கினியம்). பொற்பு உறும் - அழகு பொருந்திய, பொரு . . . . . பெயர் - மாறுபடுஞ் சேல்மீன் போன்ற கண்கள் கடைபிறழ். நுடங்கி - அசைந்து. 420

1691. ஆடுவார்; பாடுவார்; அவர் மாரி மேல்பொழுவார்;  
கூடுவார் போன்று அணைவார்; குழல் அவிழிடுடை நுடங்க  
ஓடுவார்; மார்வேஞ்டன் மீள்வார்; ஓளிபெருக  
நீடுவார் துகிள் அசையநிற்பாரும் ஆயினார்.

மாரவேஞ்டன் - காமமயக்கத்துடன். 421

1692. இத்தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல்புரிய  
அந்தனார் திருஅடிக்கீழ் நினைவுஅகலா அன்புறாருகும்  
மெய்த்தன்மை உணர்வுடைய விழுத்தவத்து மேலோர்தம்  
சித்தம்நிலை திரியாது, செய் பணியின்தலை நின்றார். 422

1693. இம்மாயப் பலத்தொடக்குறும் இருவினைகள் தமேநோக்கி  
‘உம்மால்இங்கு என்னகுறை உடையேன்யான் திருஅழருந்  
அம்மானுக்கு ஆள் ஆணேன்; அலையேன்மின் நீர்’ என்று  
பொய்ம்மாயப் பெருங்கடலுள்’ எனும் திருத்தாண்டகம் புகன்றார்.

இம்மாயப் பிறவியைக் கூட்டுதற்குத் துணையாகும். உம்மால் (வினைகளே) உங்களால். அலையேன்மின் - என்னை வருத்தாதே யுங்கள். 423

1694. மாதரவார் மரங்குஅணைய வந்துஎய்தி மதனவசக்  
காதவார் புரிந்துஓழுகும் கைதவங்கள் செய்திடவும்  
பேதம்ஓலா ஓர்உணர்வின் பெரியவரைப் பெயர்விக்க  
யாதும் ஓரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர்நின்றார்.

கைதவங்கள் - வஞ்சனைகள். அப்பர் எல்லாவற்றையும் சிவ மாகச் காணும் பேறு பெற்றமையால், அவருக்கு மன் பொன் பெண் எல்லாம் பேதமின்றிச் சிவயமாகத் தோன்றுதல் இயல்பு. அவ்வியல் பின்ரே “பேதமிலா ஒருணர்விற்பெரியவர்” என்க. 424

1695. இந்நிலைமை உலகுரழும் எத்துறிந்து இயல்புத்த,  
மன்னியதுன்பு உறுபத்தி வடிவான வாகீசர்  
மின்நிலவும் சடையார்தம் மெய்துருள் தான் எத்தவரும்  
அந்நிலைமை அணித்துஅழுகச் சிவநாள் அங்கு அமர்ந்திருந்தார்.

அப்பர் தம் இயல்பை. அன்பில் மிகும் பத்தி. அணித்தாக -  
நெருங்க. 425

1696. மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்  
'தன்னுடைய சரணான தமியேனைப் புகலூரன்  
என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும்' என்றுள்ளுகின்ற  
முன்உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பலமொழிந்தார்.

பொருந்திய மனம் புத்தி சித்தம் அகங்காரமாகிய நான்கு  
கரணமும் அடைந்த ஒருமைப்பாட்டால். திருப்புகலூரனே! தன்  
ஞைடைய (சிவபெருமானுடைய) அடைக்கலமான என்னை. 426

1697. மன்முதலாம் உலகுஏத்த மன்னுதிருத் தாண்டகத்தைப்  
'புண்ணியா உன் அடிக்கீக் போதுகின்றேன்' எனப்புகள்று,  
நன்னுரிய சிவானந்த ஞானவடிவே ஆகி,  
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்டறாக அமர்ந்திருந்தார்.

மன்முதலாம் உலகு - மன்முதல் நாதமீறாக உள்ள தத்துவ  
உலகங்கள். 427

1698. வானவர்கள் மலர்மாரி மன்னிறைய வின்உலகின்  
மேல்நிறைந்த ஐந்துபேரிய ஓலியும் விரிஞ்சனமுதல்  
யோனிகள் ஆயினால்லாம் உள்ளிறைந்த பெருமகிழ்ச்சி  
தான் நிறைந்த சித்திரையில் சுதமம்ஆம் திருநாளில்.

ஐந்து பேரிய ஓலியும் - ஐந்து துந்துபியின் ஓலியும். விரிஞ்சன் -  
பிரமன். திருநாளில் . . . ஆண்டறார சமர்ந்திருந்தார் என்று முன்  
பாட்டுடன் கூட்டிக் கொள்க. 428

1699. அடியனை ஆதரவால் ஆண்ட அரசின்சிதித்  
படியையான் அறிந்தபடி பகர்ந்தேன்; அப் பர முனிவன்  
கடிமலர்மென் சேவடிகள் கைதொழுது, குலச்சிறையார்  
முடிவுஇல்புகழ்த் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.

ஆதரவால் - விருப்பத்தால். படியை - முறைமையை. அப்பர  
முனிவன் - அம்மேலான முனிவராகிய திருநாவுக்கரசரின்; அப்பால்  
முனிவன் என்னும் பாடத்துக்கு, அப்பான்மையிற் சிறந்த முனிவன்  
என்று கொள்க. மணங் கமமூழ் மலர்போலும் மெல்லிய சேவடிகளை.

429

### திருநாவுக்கரசு சுவாமிகள்

தமிழ்நாட்டில் பலப்பல அழகிய நாடுகள் இருக்கின்றன.  
அவைகளுள் ஒன்று திருமைனப்பாடி நாடு. அத்திருநாட்டில்  
திருவாழூர் என்றொரு திருப்பதியுண்டு. அதன்கண், வேளாள மரபில்,  
குறுக்கையர் குடியில் தோன்றிய புகழனார் என்பவர் ஒருவர்

இருந்தார். அவர் மாதினியார் என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடாத்திவந்தார். விருந்தோம்புவதிலும், சுற்றங்களைத் தாங்குவதிலும் அவர் பேர்பெற்றவர்.

புகழனார்க்கும் மாதினியார்க்கும் முதலில் திலகவதியார் என்ற புதல்வியார் பிறந்தார். சில ஆண்டு கடந்த பின்னர் அவர்கள்பால் மருணீக்கியார் என்பவர் தோன்றினார். புகழனார் மருணீக்கியாரை அன்புடன் வளர்த்துக் கலைகளைப் பயிற்றுவித்தார். மருணீக்கியார் பல கலைகளைப் பயின்று இளம்பிறை போல் வளர்ந்து வரலானார். திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயதாயிற்று.

அந் நாளில் கலிப்பகை நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். வேளாளர்; சிவனடியார்; சேனாதிபதி. அந்நாயனார் திலகவதியாரை மணம்புரிய விரும்பிச் சில பெரியோர்களைப் புகழனாரிடம் அனுப்பினார். அவர்கள் புகழனாரிடம் போந்து கலிப்பகையார் கருத்தைத் தெரிவித்தார்கள். புகழனார், குணம் குலம் முதலிய பேசிய பின்னர்த் தம் மகளைக் கலிப்பகையார்க்குக் கொடுக்க இசைந்தார். அந் நற்செய்தியைப் பெரியோர்கள் கலிப்பகையார்க்கு அறிவித்தார்கள்.

திருமணம் நிகழ்வதற்குள் வடபுலத்தில் போர் முண்டது. அப்போர் முனைக்குக் கலிப்பகையார் அனுப்பப்பட்டார். அங்கே அவர் நீண்ட நாள் போர்புரிதல் நேர்ந்தது. அவ்வேளையில் திருவாழுரில் புகழனார் பிணவாய்ப்பட்டு விண்ணெய்தினார். அவர்தம் மனைவியராகிய மாதினியாரும் அவருடன் உயிர் துறந்தார். திலகவதியாரும் மருணீக்கியாரும் துயரக் கடலில் அழுந்தினார்கள். உறவினர் தேற்றத் தேறி அவர்கள் தாய் தந்தையர்களுக்கு இறுதிக் கடன் ஆற்றினார்கள்.

கலிப்பகையார் வீரப் போர் புரிந்து போர்க்களத்தில் மாண்டார். அச்செய்தி திலகவதியார்க்கு எட்டிற்று. அம்மையார், “என்னருமைத் தாய் தந்தையர்கள் என்ன அவருக்கு மணம்பேசி முடிவு செய்திருந்தார்கள்; இவ்வுயிர் அவருடையதாயிற்று; ஆதலால் இவ்வுயிரை அவ்வுயிரோடு இசைவிப்பேன்” என்று துணிவு கொண்டார். அந்திலையில் மருணீக்கியார் அம்மையாரை வணங்கி, “நம் தாய், தந்தையர்கள் சிவலோகமடைந்த நாள்தொட்டு உம்மையே அவர்களாகக் கருதி வாழ்ந்து வருகிறேன்; என்னைத் தனியனாக விடுத்துச் செல்லத் துணிவீராயின், முதலில் என் உயிரை விடுகிறேன்” என்று புலம்பினார். திலகவதியார், “தம்பியார் உலகில் வாழ்தல் வேண்டும்” என்னும் தயா உடையரானார். அதனால் அம்மையார், பொன் மணி நூல் பூணாது, அனைத்துயிர்க்கும் அருள்பூண்டு, இல்லத்திலேயே தவம் புரியலானார். மருணீக்கியார் துயரொழிந்தார்.

பின்னே, மருணீக்கியார் உலக நிலையாமை முதலியவற்றை உணர்ந்து அறநெறியில் நின்றார். அவர் அறச்சாலைகள் அமைத்தார்;

தண்ணீர்ப்பற்றார்; சோலைகள் வளர்த்தார்; குனங்கள் எடுத்தார்; விருந்தளித்தார்; நாவலர்கட்கு உதவினார். அவர் துறவு பூண்டு சமய ஆராய்ச்சியில் தலைப்பட்டார். “சமயங்களிற் சிறந்த சமயம் எது” என்பதை உணர அவருக்கு ஆண்டவன் அருளினானில்லை.

மருணீக்கியார், சமண சமயத்தில் பற்றுள்ளங்கொண்டு பாடலீபுத்திரம் போந்து, சமணபள்ளி அடைந்தார். அங்கே சமணர்கள், ‘வீடறியும் நெறி தங்கள் நெறியே’ என்று மருணீக்கியாருக்கு அறிவுறுத்தினார்கள். மருணீக்கியார் சமண சமயக் கலைகளை நன்றாக ஒதியுணர்ந்தார். அவர்தம் புலமையையுந் தெளிவையுங் கண்ட சமணர்கள், அவருக்குத் தருமசேனர் என்னும் பெரும் பெயர் சூட்டி, அவரைக் குருவாகக் கொண்டார்கள். தருமசேனர் புத்தர்களை வாதில் வென்று சமண சமயத்தை வளர்த்து வந்தார்.

திலகவதியார் சிவநெறியில் நின்று, சிவனருள் பெறத் திருவதிகை வீரட்டானஞ்சு சேர்ந்து, திருத்தொண்டு செய்துவந்தார். ஒருநாள் அவருக்குத் தம்பியார் நினைவு தோன்றிற்று. அவர், துயருற்றுத் திருவதிகைப் பெருமானைத் தொழுது, “பெருமானே! என்னை ஆண்டருள்பவர் நீராயின், சமணப் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் என் தம்பியாரை அதினின்றும் எடுத்தாளல் வேண்டும்” என்று பன்முறை விண்ணப்பித்தார். சிவபெருமான் அம்மையார் கனவில் தோன்றி, “உன் மனக் கவலையை ஒழிப்பாயாக; உன் தம்பி முன்னமே முனியாகி நம்மை அடையத் தவஞ்சு செய்தவன்; அவனிடம் சூலை நோய் செலுத்தி அவனை ஆண்டருள்வோம்” என்று அருளிச் செய்தார்.

எல்லாம் வல்ல இறைவனருளால் தருமசேனர் வயிற்றில் சூலை நோய் புகுந்தது; புகுந்து குடலை முடுக்குகிறது. தருமசேனர் வருந்துகிறார். வருந்தி வருந்தி அவர் பாழி அறையில் மயங்கி வீழ்ந்தார். அவர், சமண சமயத்தில் தாம் கற்ற மந்திரங்களால் நோய் தீர்க்க முயன்றார். நோய் மேன்மேலும் முடுகியே எழுகிறது. அவர்தம் துண்பங் கண்ட சமணர்கள் பலர் ஒன்று சேர்ந்து “இச்சூலை மிகக் கொடியதாயிருக்கிறது. இது நஞ்சபோல் கவர்கிறது. இதைப் போன்ற தொன்றை நாம் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இதற்கென் செய்வது?” என்று துயருழந்தார்கள். பின்னே “பார்ப்போம்” என்று அவர்கள் குண்டிகை நீரை மந்திரித்துக் குடிப்பித்தார்கள்; மயிற் பீவி கொண்டு காலளாவுந் தடவினார்கள். நோய் தணிந்தபாடில்லை. அது, முன்னிலும் வீறுகொண்டு முடுக்குகிறது. சமணர்கள் வேறு பல வழியிலும் முயன்றார்கள்; முடிவில் “இது நம்மால் போக்கல் அரிது” என்று சொல்லிக் கைவிட்டார்கள்.

தருமசேனர் என் செய்வார் பாவம்! அவர்தம் நெஞ்சம் திலக வதியாரை நினைந்தது. அவர், தமது நிலையைத் திலகவதியாருக்குத் தெரிவிக்கச் சமையற்காரனை அனுப்பினார். அவன் திருவதிகையடைந்து அருந்தவக் கொழுந்தாகிய திலகவதியம்மையார் நந்த வனத்தின் புறம்பணையும்போது அவரைக் கண்டான்; இறைஞ் சினான்; “உமக்கிளையவர் ஏவலினால் வந்தேன்” என்றான். அம்மையார், “என்ன! அவருக்கு ஏதாகிலும் தீங்கு உண்டோ?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆம்; உண்டு” என்று நிகழ்ந்ததைக் கூறி, “உம்மிடம் உய்யும் வழிகேட்டு இரவே திரும்பி வருமாறு என்னை அவர் அனுப்பினார்” என்றான். அம்மையார், “சமணப் பள்ளியில் யான் அடி வையேன்; இதைத் தம்பியாருக்குத் தெரியப் படுத்து” என்று கூறினார். அதைக் கேட்ட சமையற்காரன் திரும்பித் தருமசேனரிடஞ் சென்று அம்மையார் சென்னதைச் சொன்னான்.

நோயால் வருந்தும் தருமசேனர், “அந்தோ! என் செய்கேன்!” என்று மனஞ் சோர்ந்தார். அந்திலையில் ஆண்டவன் அருள் கூடலாயிற்று. மருணீக்கியார், “இவ்வெந்நோய், இப்புன்னெறியில் உள்ள வரை ஒழியாது; நன்னெறி நின்று ஒழுகும் திலகவதியார் திருவடி அடைவேன்” என்று உறுதிகொண்டார். அப்பொழுது சிறிது ஆறுதல் உண்டாயிற்று. அவர், சமணக் கோலங்களை நீக்கி, வெள்ளாடை புனைந்து, சூலைநோய்க் காரணத்தால் சிலரைப் பற்றிக் கொண்டு, திருவதிகையில் உள்ள திலகவதியார் திருமடத்தைச் சேர்ந்தார். அங்கே அவர், தமக்கையாரைப் பார்த்து, “நங்குலஞ் செய்த நற்றவப் பயனே! அடியேன் சூலை நோயால் பெரிதும் வருந்துகிறேன்; பொறுக்க முடியவில்லை; உய்யும் வழி உணர்த்தியருள்க” என்று திருவடியில் வீழ்ந்தார்.

அம்மையார் தடங்கருணைப் பெருங்கடலாகிய சிவ பெருமான் திருவருளை நினைந்தார்; கைதொழுதார். தொழுது, “பர சமயப் படுகுழியில் வீழ்ந்து வருந்தும் தம்பியாரே! எழுந்திரும்” என்றார். மருணீக்கியார் நோயுடன் நடுங்கி எழுந்து தமக்கையாரை வணங்கி நின்றார். அருந்தவ அரசியார், “இது சிவபெருமான் திருவருளாகும். அவரே பற்றையறுக்கும் பேரருளாளர். அவருக்கே தொண்டு செய்க” என்று கட்டளையிட்டார்; தம்பியார் திருக் கோயிலுள் புகுதற்குத் திருவைந்தெழுத்தை ஒதித் திருநீற்றை அவருக்குக் கொடுத்தார். மருணீக்கியார் திருத்தை வாங்கி அனிந்து கொண்டார். பொழுது புலர்ந்தது.

திலகவதியார் வழக்கம்போலத் திருவலகும் திருமெழுக்கும் திருத்தோன்டியுந் தாங்கி ஆலயத்துக்குப் புறப்பட்டார். அவர் தம்பியாரையும் உடனழைத்துச் சென்றார். மருணீக்கியார், வீரட்டா ணேசரர் திருக்கோயிலைத் தொழுது, வலம்வந்து, திருமுன் விழுந்து.

எழுந்து நின்றார். அதுகாலை, சிவநாதன் திருவருளால் அவருக்குத் தமிழ்ப் பாமாலை சாத்தும் மெய்யணர்ச்சி தோன்றிற்று. தோன்றவே, குலை நோய் ஒழியவும், உலகம் உய்யவும் “கூற்றாயினவாறு விலக்கக்கிளீர்” என்னுந் திருப்பதிகத்தை ஒதியருளினார். ஒதியருளினதும் குலை நோய் ஒழிந்தது. தெய்வத் திருவருள் கைவரப் பெற்ற அடியவர் பெருமான், அன்புருவாய் நிற்கிறார்; நின்று விழுந்து புரண்டு புரண்டு எழுகிறார்; “இப்பெரு வாழ்வைப் பெறச்செய்த குலை நோய்க்கு என்ன கைம்மாறு செய்வேன்” என்கிறார். அப் பொழுது ஆண்டவன் அருளால், “மொழிக்கு மொழி தித்திக்கும் தீங் தமிழ்ப் பதிகத்தை நீ பாடினாய். அதனால், நாவுக்கரச என்னும் பெயர் உனக்கு ஏழுலகங்களிலும் வழங்குவதாக” என்றொரு வாளெனாலி எழுந்தது. அது கேட்ட யாவரும் வியப்புற்றனர். திருநாவுக்கரசர், “தீவினையேன் அடையும் பேறோ இது” என்று இன்புற்றார். அப்பொழுது அவர் இராவணனுக்கு ஆண்டவன் செய்த திருவருட்டிறத்தின் உண்மையை உணரலானார். உணர்ந்து அத்திருவருட்டிறத்தைத் துதித்தலை மேற்கொண்டார். அடியவர்கள் ஆரவாரித்தார்கள்.

திருநாவுக்கரசருக்கு மனம் வாக்கு காயம் என்னும் திரிகரணங்களாலும் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் பேரவா எழுந்தது. அவர் மனத்தால் ஆண்டவனைத் தியானித்தும், வாயால் அவன் புச்சையும் கையால் அடியார்த் தொண்டு செய்தும் வரலானார். திலகவதியார், “எம்மை ஒரு பொருளாக மதித்து ஆண்டருளிய சிவபிரான் கருணைத் திறத்தை இங்கே பெற்றவர் யாவர்?” என்று வியந்து வியந்து ஆண்டவனைப் போற்றினார்.

திருநாவுக்கரசர் திருவருள் பெற்ற செய்தி பாடலிபுரத்தில் பரவிற்று, ஆங்குள்ள சமணர்கள் புழங்கினார்கள். அவர்கள், “தருமசேனர்க்குற்ற குலை நோயைத் தீர்த்தல் நம்மால் முடியாமற் போயிற்று. அவர் திருவதிகைக்குப் போய், முன்போலச் சைவரானார். இனி நமது சமயம் ஒழிந்தது” என்று தளர்ந்து ஒருங்கு சேர்ந்தார்கள். சேர்ந்த சமணர்கள், “இதைப் பல்லவ அரசன் கேள்வியுறுவானாயின், அவனுஞ் சைவனாவன்; நமது விருத்தியும் கெடும்” என்று மனங்கலங்கிச் சூழ்ச்சியிலிறங்கினார்கள். அவர்கள் அனைவரும் “தருமசேனரின் தமக்கை சைவ நெறியில் நிற்றலால்”, தருமசேனரும் அந்நெறி நிற்க எண்ணிச் குலைநோய் தீரவில்லை என்று நடித்துப் போய் விட்டார் என்று அரசனிடங் கூறுதல் வேண்டும்” என்று தீர்மானித்தனர். “இதை அரசன் கேள்வியுறுதற்கு முன்னரே நாம் போய் முறையிடுவோம்” என்று அவர்கள் எழுந்து, அரண்மனை வாயிலை அடைந்து, தங்கள் வரவை அரசனுக்குத் தெரிவிக்கும்படி வாயில் காப்பவர்களிடம் சொன்னார்கள். வாயில் காப்பவர்கள் அடிகண்மார் வரவை அரசனுக்குத் தெரிவித்தார்கள். அரசன் ஆணைமேல்

அடிகண்மார்கள் அரண்மனைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் மன்னவனைக் கண்டு தாங்கள் சித்திரித்த பொய்மையைக் கூறினார்கள்.

பல்லவன் வெகுண்டு, “இதற்கு என் செய்வது?” என்றான். சமணர்கள் “நம் சமயங்கெடுத்த பாவியைத் துன்புறுத்தல் வேண்டும்” என்றார்கள். உடனே மன்னவன், அமைச்சர்களை நோக்கி, “இவர்கள் குறிப்பிட்ட தீயோனைப் பிடித்து வாருங்கள்” என்று கட்டளை யிட்டான். அமைச்சர்கள் திருவதிகை அடைந்து, திருநாவுக்கரசு சுவாமிகளைக் கண்டு, அரசன் ஆணையைத் தெரிவித்தார்கள். சுவாமிகள், “நாமார்க்கும் குடியல்லோம்” என்னுந் திருத் தாண்டகத்தைத் திருவாய் மலர்ந்தருளி, அரசன் ஆணைக்கு இணங்க மறுத்தார். அமைச்சர்கள் திருநாவுக்கரசர் திருவடிகளில் பன்முறை விழுந்து விழுந்து, வணங்கி வேண்டினார்கள். திருநாவுக்கரசர், “எல்லாவற்றுக்கும் எம்பெருமானுள்ளான்” என்று நினைந்து, அமைச்சர்களுடன் மன்னன் சபை சேர்ந்தார்.

மன்னன், அழுக்காறுடைய அடிகண்மார்களை நோக்கி, “இவனை என் செய்வது?” என்று கேட்டான். கொடியர்கள், “நீற்றறை யிலிடுக” என்றார்கள். அவ்வாறு செய்யுமாறு அரசன் ஏவலாளர் கட்குக் கட்டளையிட்டான். ஏவலாளர்கள் திருநாவுக்கரசரை நீற்றறையில் இட்டுக் கதவைத் தாளிட்டார்கள். திருநாவுக்கரசர் தாண்டவ மூர்த்தியின் தாள் நிழலைத் தலைக்கொண்டு, “ஈசனடியார்க்கு ஈண்டு வருந்துயருளவோ?” என்றிருந்தார். நீற்றை, இள வேனிலாய்த், தென்றலாய்க், கழுநீர்த்தடமாய், வெண்ணிலவாய், யாழோலியாய், இறைவன் திருவடி நீழலெனக் குளிர்ந்தது. திருநாவுக்கரசர், “மாசில் வீணையும்” என்னுந் திருக்குறுந்தொகையை ஒதி, அங்கு இனிது வீற்றிருந்தார்.

நாள்கள் ஏழாயின. அரசன் சமணர்களை அழைத்து, நீற்றறையைத் திறந்து பார்க்குமாறு கூறினான். சமணர்கள் அப்படியே நீற்றறையைத் திறந்து பார்த்தார்கள். அங்கே அருளாளராகிய நாவரசர், ஒரு துன்பமுமின்றி இனிது விளங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், “இஃதென்ன அதிசயம்!” என்று உள்ளே வியந்தார்கள்; வியந்து, அரசனிடஞ் சென்று, “தருமசேனன் நமது சமய மந்திரங்களை நன்கு உணர்ந்தவன். அம்மந்திர வலியால் பிழைத்தான்” என்று சொல்லி, நஞ்சுட்டுமாறு அரசனுக்குப் போதித்தார்கள். அவ்வாறே அப்பாவி மன்னன், திருநாவுக்கரசருக்கு நஞ்சு கலந்த பாலமுதை ஊட்டுவித்தான். “நாதனடியார்க்கு நஞ்சும் அமுதாம்” என்று, அருளாளர் அந்நஞ்சுமுதை அருந்தினார். அதனால் அவருக்குத் தீங்கு நேரவில்லை. சமணர்கள் நடுக் குற்றார்கள். “இவனுக்கு விடமும் அமுதமாயிற்று; இவன் பிழைத்

திருப்பானாயின் நமக்குத் தீங்கே விளையும்”என்று அவர்கள் கருதி, அரசனிடஞ் சென்று, “நமது சமய மந்திரப் பயிற்சியால் தருமசேனன் - நஞ்சாலும் செத்தானில்லை. அவன் இனி உயிரோடிருத்தல் ஆகாது. இருப்பின், எமது உயிரும் உமது அரசாட்சியும் அழிவது திண்ணைம்” என்றார்கள். “இனி அவனை எப்படி மாய்ப்பது?” என்று அரசன் கேட்டான். கருணை என்பது சிறிதுமில்லாக் கயவர்கள், “உமது யானையை அவன்மீது ஏவுக” என்றார்கள். அரசன் அங்ஙனே செய்தான்.

கொலை யானை கோபங் கொண்டு திருநாவுக்கரசர் எதிரே வந்தது. திருநாவுக்கரசர் சிறிதும் அஞ்சினாரில்லை. அவர் சிவன் கழலைச் சிந்தித்துச் “சண்ணவெண் சந்தனச் சாந்தும்” என்னுந் திருப் பதிகத்தை எடுத்து, யானையைப் பார்த்து, “யான் வீரட்டநாதன் அடியவன், அஞ்சவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்று ஓதி யருளினார். எதிர்த்துச் சீறிப் பாய வந்த யானை, திருநாவுக்கரசரை வலம் வந்து வணங்கி, அப்புறம் போயிற்று. அதன்மேலிருந்த பாகர்கள், மீண்டும் அதனைச் சுவாமிகள் மீது திருப்பினார்கள். அஃது அவர்களைக் கீழே தள்ளிக் கொன்றது. மேலும் அப்யானை ஓடிச் சமணர்களிற் சிலரை மிதித்தது; சிலரைப் பிளந்தது; சிலரைத் தேடித் தேடிப் பற்றிப் பாழ்படுத்தியது. இவ்வாறு யானை நகரத்தைக் கலக்கிற்று. அரசன் துயரக் கடலில் வீழ்ந்தான்.

யானைக்குத் தப்பிப் பிழைத்த சமணர்கள், மானமழிந்து மயங்கி வருந்திய சிந்தையராய் மன்னனிடம் தஞ்சம் புகுந்து, அவன் தாளில் தனித்தனியே வீழ்ந்து வீழ்ந்து புலம்பிப் புலம்பி, “நமது மந்திரவலி” என்னும் பழும் பாடத்தையே படித்தார்கள். அரசன் சீறி, “இனிச் செய்வதென்ன?” என்றான். தீமைக்கஞ்சாத் தீயர்கள், “தரும சேனனைக் கல்லுடன் பினித்துக் கடலில் ஏறிக” என்றார்கள். என்றதும், அரசன், அருகிருந்த ஏவலாளர்களை நோக்கினான். அவர்கள் அப்படியே செய்தார்கள்.

திருநாவுக்கரசர், “எப் பரிசாயினும் ஆக; யான் எந்தையை ஏத்துவன்” என்று “சொற்றுணை வேதியன்” என்னும் நமச்சிவாயைப் பதிகத்தைப் பாடியருளினார். கடல்மீது கல்லானது மிதந்தது; பினித்த பாசமும் அறுந்தது; கருங்கல்லே - சிவிகையாக, அதை வருணன் தாங்கித் திருநாவுக்கரசரைத் திருப்பாதிரிப்புவியூர் அருகே விடுத்தான். சுவாமிகள் திருக்கோயிலுக்குச் சென்று, “ஸன்றாஞ்சுமாய்” என்னும் தமிழ்மாலையைச் சாத்தினார். அது போன்ற பல தமிழ் மாலைகளைச் சுவாமிகள் அங்கே சாத்திக்கொண்டிருந்தார்.

அருகக் கடல் கடந்தேறிய அன்பர் பெருமானுக்குத் திருவதி கையின்மீது காதல் முறுகி எழுந்தது. எழவே, அவர், திருப்பாதிரிப் புலியரை, விடுத்து, திருமாணிக்குழியையும், திருத்தினைநகரையுங்

கண்டு தொழுது, திருவதிகை அடைந்தார். அப்பதியிலுள்ள அடிய வர்கள், நகரை அலங்கரித்துப் பெரியவரை எதிர்கொண்டு பணிந்தார்கள். பெரியவர் அவர்களுடன் திருக்கோயிலுட் புகுந்து, பெருமானை வணங்கி, “வெறிவிரவு கூவிளாம்” என்னும் ஏழைத் திருத்தாண்டகம் முதலிய திருப்பதிகங்களைப் பாடித் திருத் தொண்டு செய்து வந்தார்.

பல்லவன் நல்லறிவு பெற்று, உண்மை தெளிந்து, திருவதிகை யடைந்து, திருநாவுக்கரசு சுவாமிகளை வணங்கிச் சிவனடியவ னானான். அவன் பாடலிபுத்திரத்திலிருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அவைகளின் கற்களையும் பிறவற்றையுங் கொண்டு, திருவதிகையிலே குணபரவீச்சரம் என்னும் சிவாலயம் கட்டினான்.

சிவமயமாக விளங்கும் திருநாவுக்கரசு சுவாமிகள், திரு வெண்ணெய் நல்லூர், திருவாமாத்தார், திருக்கோவலூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப் பதிகம் பாடிக்கொண்டே திருப் பெண்ணாகடம் அடைந்தார். அவர் அங்குள்ள திருத்தாங்கானை மாடம் என்னும் திருக்கோயிலுட் சென்று, ஆண்டவனைத் தொழுது, “நாயகனே! உடல் ஆருகத சமயத்தொடக்குண்டது. இவ்வுடலோடு யான் உயிர் வாழேன். உயிர் வாழ்வதற்குச் சூலத்தையும் இடபத்தையும் என் மீது பொறித்தருளவ் வேண்டும்” என்று வேண்டிப் “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு” என்னுந் திரு வருட்பதிகம் பாடினார். பாடினதும், ஆண்டவன் அருளால் ஒரு சிவ பூதம் ஒருவரும் அறியாதவாறு சுவாமிகள் திருத்தோளில் இரு குறியையும் பொறித்தது. சுவாமிகள் ஆண்டவன் அருளை வியந்து கசிந்து கசிந்துருகினார்.

திருநாவுக்கரசர் திருப்பெண்ணாகடத்திலிருந்து கொண்டே, திருவரத்துறை, திருமுதுகுன்றம் முதலிய திருப்பதிகளுக்குச் சென்று, ஆண்டவனைத் தொழுது, தமிழ்பாடி வந்தார்; பின்னே, நிவா நதிக்கரை வழியே நடந்து, சிதம்பரம் சேர்ந்தார்; அங்கே, “என்று வந்தாய்” என்னுங் குறிப்புடன் ஆனந்தக் கூத்தாடும் ஸ்ரீ நடராஜப் பெருமானைப் பணிந்து, திருவிருத்தம் பாடிப் “பத்தானாய்ப் பாட மாட்டேன்” என்னுந் திருநேரிசையையும், “அன்னம் பாவிக்கும்” என்னுந் திருக்குறுந்தொகையையும் பாடிப் பரவினார். சுவாமிகள் தில்லையினின்றும் திருவேட்களம் போந்து, பெருமானைப் பணிந்து, பதிகம் பாடி, திருக்கழிப்பாலை நண்ணி, “வனபவள வாய்திறந்து” என்னும் திருப்பதிகம் ஒதி, அங்கே தங்கினார். அங்குத் தில்லை நினைவு தோன்றச் சுவாமிகள், திருக்கழிப்பாலை விடுத்துப் “பனைக் கை மும்மத வேழும் உரித்தவன்” என்னுந் திருக்குறுந்தொகையை எடுத்து, “அம்பலக் கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும் மறந்

**துய்வனோ**” என்று ஓதிக்கொண்டே திருச்சிற்றம்பலத்தை அடைந்தார். அங்கே அடியவர் பெருமான் “அரியானை” என்னும் பெரிய திருத்தாண்டகத்தைப் பாடியருளினார்; மேலுந் தொடர்ந்து, “செஞ்சடைக் கற்றை” என்னுந் திருநேரிசை பாடித் திருப்பணி செய்து வந்தார்.

அந்நாளில், சீர்காழியிலே அம்மையார் திருமுலைப்பாலை யுண்டு, “இவன் எம்மான்” என்று ஆண்டவனைச் சுட்டிக் காட்டிய திருஞானசம்பந்த சவாமிகளின் தெய்விகச் செயல்களை அடியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைக் கேட்ட திருநாவுக்கரசு சவாமிகட்குத் திருஞானசம்பந்த சவாமிகளின் சேவடியை வணங்குதல் வேண்டுமென்னும் வேட்கை எழுந்தது. எழுந்ததும், அவர் ஶ್ரீ நடராஜப் பெருமானைத் தொழுது, விடைபெற்றுத் திருவீதியிலே புரண்டு புரண்டு, தில்லை எல்லையைக் கடந்தார்; வழியில் திருநாரையூரைப் பணிந்து பாடிச் சென்று சீர்காழியை அணுகினார்.

திருநாவுக்கரசரது வருகையைக் கேள்வியற்ற திருஞான சம்பந்தர் அடியவர் குழாத்துடன் அவரை எதிர்கொண்டார். திருநாவுக்கரசு சவாமிகள் திருஞான சம்பந்த சவாமிகள் திருவடிகளில் விழுந்து வணங்கினார். கொண்டியர் பெருமான், திருநாவுக்கரசு சவாமிகளின் திருக்கரங்களைப் பற்றி, இறைஞ்சி, “அப்பரே!” என்றார்; அரசரும் “அடியேன்” என்றார். இரண்டு பெரியவர்களின் அடியார் கூட்டங்களும் இருபெருங் கடலைப் போல ஒன்றோடொன்று கலந்து ஆரவாரித்தன. பெரியவர் இருவரும் வரம்பிலா இன்பம் எய்தினர். பின்னர் இருவரும் திருக்கோயிலுக்குச் சென்று ஆண்டவனை வணங்கினர். திஞான சம்பந்தப் பெருமான், அப்பர் சவாமிகளை நோக்கி, “உம் தம்பிரானாரைப் பாடும்” என்றார். அப்பர் சவாமிகள், “பார்கொண்டு மூடி” என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அப்பர் சவாமிகள், திருஞானசம்பந்த சவாமிகள் திருமடத்திற்கு எழுந்தருளி, அவருடன் அழுதன்டு, அங்கே பல நாள் தங்கியிருந்தார்.

இருக்கும் நாளில் “சோழநாட்டுத் திருப்பதிகளைத் தரிசிக்க வேண்டும்” என்று திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தருக்குத் தெரிவித்தார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசருடன் திருக்கோலக்கா வரை சென்று, ஆண்டவனைத் தொழுது, விடைபெற்றுச் சீர்காழிக்குத் திரும்பினார், திருநாவுக்கரசர், திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீரூர், திருக்குறுக்கை, திருநின்றியூர், திருநனிபள்ளி, திருச்செம்பொன் பள்ளி, திரு மயிலாடுதுறை, திருத்துருத்தி, திரு வேள்விக்குடி திருஎதிர்கொள்பாடி, திருக்கோடிக்கா, திருவாவடுதுறை, திருவிடைமருதார், திருநாகேச்சுரம், திருப்பழையாறை

முதலிய திருப்பதிகளைக் கண்டு தொழுது, பதிகம் பாடித் திருச்சத்தி முற்றத்தை அடைந்தார்; அங்கே “கோவாய் முடுகி” என்னுந் திருப் பதிகத்தை எடுத்துப் “பூவார் திருவடி என் தலைமேல் பொறித்து வைப்பாய்” என்று முறையிட்டார். அப்பொழுது சிவபெருமான் “நல்லூருக்கு வா” என்று அருளிச் செய்தார். திருநாவுக்கரசர் நல்லூரை அடைந்து, இறைவனை வணங்கி எழுந்தார். எழும்போது, சிவபிரான் “உன்னுடைய நினைப்பை முடிக்கின்றோம்” என்று பாத மலரை அப்பர் திருமுடிமீது சூட்டியருளினார். அப்பர் பெருமான், “நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்லவாறே” என்று பாடிப் போற்றினார். அவர் இன்னும் பல பதிகங்களைப் பாடினார்.

அப்பர் சுவாமிகள் திருநல்லூரில் வதிந்துகொண்டே திருக்கருகாலூர், திருவாவூர், திருப்பாலைத்துறை முதலிய கேஷத்திரங்கட்குச் சென்று ஆண்டவனை வணங்கி வருவாரானார். பின்னர் சுவாமிகள் திருநல்லூரை விடுத்துத் திருப்பழனஞ் சேர்ந்தார். அங்கும் சுவாமிகள் தங்கிப் பல திருப்பதிகளைத் தரிசிப்பாரானார்.

ஒரு நாள் திருநாவுக்கரசு சுவாமிகள் திங்களூருக்குச் சென்றார். அங்கே அப்பூதியடிகள் என்பவர் ஒருவர் உளர். அவர் திருநாவுக்கரசரிடம் பேரான்பு வாய்ந்தவர். அவ்வன்புக்கு அறிகுறியாக அவர் தம் புதல்வர்களுக்கும், அன்ன சாலை, கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தர் முதலியவற்றிற்கும் ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரையே சூட்டி அறம் வளர்த்து வந்தார். அவர்தம் அன்புச் செயலைத் திருநாவுக்கரசர் கண்டுங் கேட்டும் அவரது திருமாளிகை நோக்கினார். அப்பூதியடிகள் மனைவி மக்களுடன் தம் குருநாதனை எதிர் கொண்டு பணிந்தார்; “திருவழுது செய்தருள் வேண்டும்” என்றுங் கேட்டுக் கொண்டார். திருநாவுக்கரசரும் உடன்பட்டார். திருவழுது விதம் விதமாக ஆக்கப்பட்டது. அப்பூதி நாயனார், ‘திருநாவுக்கரசு’ என்னும் பெயருடைய தம் புதல்வரை அழைத்து வாழைக் குருத்து அறுத்து வருமாறு கூறினார். புதல்வர் விரைந்தோடித் தோட்டம் புகுந்து குருத்தை அரிந்தார். அப்போது ஒரு நாகப் பாம்பு அவரைத் தீண்டிற்று. அவர் அதைப் பொருட்படுத்தாது மனோவேகமாகப் பறந்து வந்து குருத்தை அன்னையாரிடங் கொடுத்தார். நஞ்ச தலைக்கேற மயங்கிவிழுந்து அவர் உயிர் துறந்தார்.

“பெரியவர் திருவழுது செய்தற்கு இடையூறு நேர்ந்ததே” என்று அப்பூதியாரும் அவர்தம் மனைவியாரும் வருந்திச் சவத்தை மறைத்தனர். அவ்விருவரும் திருநாவுக்கரசரிடம் போந்து அழுது செய்ய வேண்டினார். அவ்வேளையில் திருநாவுக்கரசருக்கு ஒருவிதத் தடுமாற்ற முற்றது. இறைவன் அருளால் அவர் நிகழ்ந்ததை உணர்ந்து கொண்டார். திருநாவுக்கரசர் சவத்தைச் சிவாலயத்தின் முன்னர்க்

கொணர்வித்து “ஓன்று கொலாமவர்” என்னுந் திருப்பதிகத்தை ஓதியருளினார். அப்புதியடிகளின் அருமைப் புதல்வர் உயிர் பெற்றெழுந்தார். அதற்கு மேல் அப்புதியடிகள் வேண்டுகோட்ட கிணங்கித் திருநாவுக்கரசர் திருவழுது செய்து சில நாள் அப்புதியடிகளுடன் தங்கியிருந்தார். பின்னே அவர், திருப்பழனஞ் சென்று “சொன்மாலை” என்னுந் திருப்பதிகத்தை எடுத்து “அப்புதிகுஞ்சிப்புவாய்நின்ற சேவடியாய்” என்று அப்புதியடிகளைச் சிறப்பித்தார். அப்பர் சுவாமிகள் திருச்சோற்றுத்துறை முதலிய திருப்பதிகட்குச் சென்று ஆண்டவனை வணங்கித் திருப்பழனத்தில் வதிந்து வந்தார்.

அப்பர் சுவாமிகள் திருப்பழனம் விடுத்துத் திருநல்லூரை அடைந்து திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவ்வேளையில் அவருக்குத் திருவாரூர் நினைவு தோன்றிற்று. தோன்றவே, அவர் திருநல்லூரினின்றும் நீங்கித் திருப்பழையாறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், திருநாலூர், திருச்சேறை, திருக்குடவாயில், திருநறையூர், திருவாஞ்சியம், பெருவேஞூர், திருவிளாமர் முதலிய திருப்பதிகளைத் தரிசித்துத் திருவாரூரை அடைந்தார். அடியார்கள் அவரை எதிர்கொண்டார்கள். அப்பர் சுவாமிகள், “தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே” என்று பாடிக்கொண்டு, திருவீதியுள் புகுந்து, தேவாசிரிய மண்டபம் சேர்ந்து, திருக்கோயிலுள் நுழைந்து போற்றித்திருத் தாண்டகம் அருளிச் செய்தார்; “காண்டலே கருத்தாய்” என்னுந் திருப்பதிகம் ஓதி உருகினார்; “கொய்யுலா மலர்ச் சோலைக் குழில் கூவ மயிலாலும் ஆரூரைக் கையினால் தொழாதே முன் கனியிருப்பக் காய் கவர்ந்த கள்வனேனே” என்று கசிந்தார். “பாடினம்” என்னும் பதிகத்தை அருளினார்; ஒரு திருப்பதிகத்தில் நமிந்தியடிகளைச் சிறப்பித்தார்; அங்குள்ள அர நெறி என்னுந் திருக்கோயிலையுங் கண்டு தொழுதார். திருநாவுக்கரசர் திருவாரூரில் அமர்ந்து கொண்டே திருவலிவலம், கீழ் வேஞூர், கண்றாப்பூர் முதலிய திருப்பதிகளுக்குச் சென்றுவருவார். அவ்வேளையில் திருவாரூரில் திருவாதிரைத் திருவிழா நடைபெற்றது. அத்திருவிழாவை அப்பர் சுவாமிகள் கண்டு மகிழ்ந்தார். பின்னே அவர், திருப்புகலூரை நினைந்து, திருவாரூரை ஒருவாறு நீத்து, வழியில் பல திருப்பதிகளைக் கண்டு வணங்கித் திருப்புகலூரை நோக்கினார்.

அச்சமயத்தில் திருப்புகலூரில் திருஞானசம்பந்த சுவாமிகள் முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்தார். அவர் திருநாவுக்கரச சுவாமிகள் வருகையைக் கேள்வியுற்று அவரை எதிர் கொண்டார். ஒருவரை, ஒருவர் வணங்கினார், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரை நோக்கி, “அப்பரே! நீர் வரும் நாளில் திருவாரூரில் நிகழ்ந்த பெருமையை வகுத்துரையும்” என்று கேட்டார். அப்பெருமையைத் திருநாவுக்கரச சுவாமிகள், “முத்து விதானம்” என்னுந்

திருப் பதிகத்தால் விளக்கினார். உடனே திருஞானசம்பந்தர், “திருவாரூர் போய் வருகிறேன்” என்று திருவாரூரை நோக்கினார். திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புகலூரை அடைந்து, ஆண்டவனைத் தொழுது, பதிகங்கள் பாடித் திருத்தொண்டு செய்து கொண் டிருந்தார்.

அப்பர் சுவாமிகள் திருப்புகலூரை விடுத்துத் திருச்செங்காட்டங்குடி, திருநள்ளாறு, சாத்தமங்கை, அயவந்தி, திருமருகல் முதலிய தலங்களுக்குச் சென்று மீண்டும் திருப்புகலூரை அடைந்தார். திருஞான சம்பந்தர் திருவாரூர்ப் பெருமானை வணங்கித் திருப்புகலூர் சேர்ந்தார். திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தரை எதிர்கொண்டு அளவளாவி இருந்தார். அப்பொழுது சிறுத்தொண்ட நாயனாரும் திருநீலநக்க நாயனாரும் அங்கே எழுந்தருளினார்கள். எல்லாரும் முருக நாயனார் திருமடத்தில் வீற்றிருந்து இன்பத்தில் தோய்ந்திருந்தனர்.

இரண்டு பெரியார்களும் பிற திருப்பதிகளை வணங்கத் திருவளங்கொண்டமையால், திருநீலநக்க நாயனார், சிறுத்தொண்ட நாயனார், முருகநாயனார் முதலியவர்கள் விடைகொண்டேகி னார்கள். இருவரும் திருப்புகலூரை நீத்துத் திருவம்பரைத் தொழுது, திருக்கடலூரை அடைந்து, அங்கே குங்குலியக் கலை நாயனார் விருந்தினராயிருந்து, திருவாக்கூர்த் தாந்தோன்றி மாடக்கோயிலைக் கண்டு பணிந்து, திருவீழிமிழலை சேர்ந்தனர். அங்குள்ள அடியார்கள் எதிர்கொள்ள இருவரும் திருக்கோயில் அணைந்தனர். அப்பர் சுவாமிகள் “திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே” என்று திருத்தொண்டகம் பாடினார். இருவரும் அங்கே தங்கினர்.

அந்நாளில் மழைவளஞ் சுருங்கினமையால், காவிரி வறண்டது. அதனால் பஞ்சம் உண்டாயிற்று; உயிர்கள் வருந்தின. சிவபெருமான் இரண்டு சுவாமிகளின் கனவில் தோன்றிக் “காலநிலை உங்களை ஒன்றுஞ் செய்யாது, ஆனால், அஃது உங்கள் தொண்டர் களைத் தாக்கும். ஆதலால் அவர்கள் பொருட்டுப் படிக்காச வழங்குவோம்” என்றருளினார். அருளியவாறே கிழக்கு மேற்குப் பிடங்களில் படிக்காசகள் வைக்கப்பட்டன. அவைகளைக் கொண்டு அடியார்கள், அமுதாக்கிப், பறைசாற்றி, உயிர்களை யெல்லாம் உண்பித்தார்கள். திருஞானசம்பந்தர் சிவகுமாரராதலான், வட்டக்காச பெற்று வந்தார். திருநாவுக்கரசர் கைத்தொண்டு செய்தலான் வட்டமில்லாக்காச பெற்று வந்தார். பின்னே மழை பெய்தமையால் பஞ்சம் நீங்கிற்று.

இரண்டு அன்பர்களும் திருவீழிமிழலையை விடுத்துத் திருவாஞ்சியம் முதலிய திருப்பதிகட்குச் சென்று திருமறைக்காட்டுக் கேகினார்கள் அங்கே அடியார்களுடன் திருக்கோயிலுக்குப்

போனார்கள். திருமறைக்காட்டின் திருக்கதவு வேதங்களால் பூசிக்கப் பெற்று அடைக்கப்பட்டது. அதைத் திறக்கவல்ல அன்பார் அணையாமையால், அதன் பக்கத்தில் ஒரு வாயில் செய்து. அதன் வழியே அடியவர்கள் சென்று, ஆண்டவனைத் தொழுவது வழக்கமாயிருந்தது. அதை இருவரும் நேரே கண்டனர்; கேட்டனர். ஞானசம்பந்த வள்ளல் நாவரசுப் பெருமானைப் பார்த்து, “நாம் இரு வேமும் நேரே சென்று பெருமானைத் தொழுதல் வேண்டும் ஆகவே இக்கதவு திறக்க நீர் பாடும்” என்றார். அப்பரெம்பெருமான் “பண்ணினேர்” என்றெழுத்துக் “கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே” என்று பாடினார். சிவபிரான் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கவே, “இரக்கமொன்றிலீர்” என்று திருக்கடைக்காப்பில் அருளி இறைஞ்சினார். உடனே காப்பு நீங்கியது; கதவு திறந்து கொண்டது. இரு முனிவர்களும் அடியவர்களுடன் தொழுது விழுந்தார்கள். அடியவர்கள் ஆரவாரித்தார்கள். இருவரும் உள் நுழைந்து தமிழ் மாலைகள் சாத்தி வெளியே வந்தனர். தாண்டக வேந்தர் முத்தமிழ் விரகரைப் பார்த்து, “இத்திருக்கதவு திறக்கவும் அடைக்கவும் வழக்கத்தில் வரும் பொருட்டு நீர் அடைக்கப்பாடும்” என்றார்; முத்தமிழ் விரகர் திருப்பதிகம் பாடத் தொடங்கியதும் திருவருளால் அடைந்துகொண்டது. பின்னையார் திருப்பதிகத்தைப் பாடி முடித்தார். அன்று முதல் அத்திருக்கதவு திறக்கப்பட்டும் அடைக்கப்பட்டும் வருகிறது. ஞானசம்பந்தரும் நாவரசரும் மற்ற அடியவர்களும் திருவருளை வியந்து திருமட்டதைச் சேர்ந்தார்கள்.

திருநாவுக்கரசருக்கு ஒருவித ஏக்கம் உண்டாயிற்று. “என்ன! என் பாட்டிற்குக் கதவு அரிதில் திறக்கப்பட்டது; அவர் பாட்டிற்கு அஃது எளிதில் முடிக்கொண்டது?” என்று அவர் கவன்று மடத்தின் ஒரு பக்கத்தில் ஆண்டவனை நினைந்து உறங்கினார். அப்பொழுது சிவபெருமான் தோன்றி “வாய்மூரிலிருப்போம்; தொடர வா” என்றார்களார். அப்பரெம்பெருமான் விழித்துத் “திருவாய்மூர் செல்வனார் அங்கே வாவென்று போனார் அதென்கொலோ” என்று பாடிக்கொண்டு எழுந்தார். சிவபெருமான் அப்பொழுக்கு வழங்கிய திருக்கோலத்தோடு முன் செல்கிறார்; அப்பர் அவரைத் தொடர்ந்து செல்கிறார். அப்பர் ஆண்டவனை அணைய முயன்று முயன்று பார்க்கிறார்; அவர் அணையப் பெற்றாரில்லை. ஆண்டவன் அப்பர் சுவாமிகளுக்கு அணித்தே காட்சி கொடுப்பார் போலத் திருக்கோயில் ஒன்றை எதிரே காட்டி, அதனுள்ளே புகுந்தார்.

அப்பர் சுவாமிகள் விரைந்து தொடர்ந்தார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் திருவாய்மூர் நோக்கியதைக் கேள்வியற்று, அவரும் அங்கே போந்தார். அப்பர் சுவாமிகளுக்கு ஆண்டவன் திருவருவம் புலனாகவில்லை. அவர் அயர்ந்து, “திருக்குறிப்பை

அறியாது கதவைத் திறப்பித்த அடியேனுக்குத் திருவருவை மறைக்கலாம்; மறைக்கப் பாடிக் கதவை அடைப்பித்த அன்பர் இங்கே போந்துள்ளார். அவருக்கும் மறைக்கலாமோ” என்று விண்ணப்பித்தார். சிவபெருமான் திருஞானசம்பந்த சவாமிகளுக்குக் காட்சி வழங்கினார். அவர் தொழுது திருநாவுக்கரசு சவாமிகளுக்கு அக்காட்சியைக் காட்டினார். திருநாவுக்கரசர் சிவபெருமானைக் கண்டு “பாட அடியார்” என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினார். சிவபெருமான் அந்தமிழ்மாலை பணிந்து எழுந்தருளினார். இருவரும் திருவாய்மூர் போந்து, இறைவனை வணங்கி, அங்கே தங்கி யிருந்தனர். இருவரும் அங்கிருந்து மீண்டும் திருமறைக் காட்டுக் கெழுந்தருளினர்.

திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு வருமாறு, பாண்டிமா தேவியராகிய மங்கையர்க்கரசியார் முன்னிலையில் அமைச்சராகிய குலச்சிறை நாயனார் ஒற்றர்களை அனுப்பினார். அவர்கள் திருமறைக்காடு போந்து, திருஞானசம்பந்த சவாமிகளைக் கண்டார்கள்; கண்டு பாண்டி நாட்டில் சைவ நன்னெறியை மாய்க்கச் சமணர்கள் புரிந்து வருங் கொடுமைகளைத் தெரிவித்தார்கள். உடனே ஞான சம்பந்தர் அக்கொடுமைகளை வீழ்த்திச் சைவம் வளர்க்கத் தெய்வ நீற்றை நினைந்து புறப்பட்டார். அப்பொழுது திருநாவுக்கரசர், “சமணர்கள் மிகப் பொல்லாதவர்கள். என்னைச் சொல்லொணாத் துன்பத்துக்குட்படுத்தினார்கள்; நீர் போத லாகாது” என்று தடுத்தார். ஞான சம்பந்தப் பெருமான், “திருநீற்று நெறி போற்றி வரும் மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் ஆய இருவரையுங் காண்டல் வேண்டும் என்னும் வேட்கை எனக்கு எழுந்து விட்டது. சமணர்கள் கொடுமைகளை ஒழித்துச் சைவ நெறி ஓம்பாது, இனி யான் ஒன்றுஞ் செய்யேன்; உமது ஆணை” என்றார். திருநாவுக்கரசர், “நீர் அங்கே போகுமாறு துணிந்து விட்டீர். நீர் போதல் கூடாதென்பது எனது கருத்து. யான் போய்க் கொடுமைகளைச் சிதைத்து வருகிறேன்” என்று முறையிட்டுப் பிள்ளையார் செலவைத் தடுக்க முயன்றார். அம்முயற்சி பயன் படாமை கண்டு திருநாவுக்கரசர் நின்றார். திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசரிடம் விடை பெற்றுத் திருமறைக் காட்டுப் பெருமானைத் தொழுது பாண்டி நாடு நோக்கினார்.

திருநாவுக்கரசர் திருவீழிமிழலையைக் கண்டு தொழுதற்குத் திருமறைக்காட்டினின்றும் புறப்பட்டுத் திருநாகைக்காரோணம் முதலிய தலங்களை வணங்கித் திருவீழிமிழலை யடைந்தார். அவர், அங்கிருந்து திருவாவடுதுறை போந்து, ஆளுடைய பிள்ளையார்க்கு ஜயன் ஆயிரம் பொன் கொடுத்ததைக் “கழுமல ஒரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறையரனாரே” என்று சிறப்பித்துத் திருப்பழையாறைக்குச் சென்றார்.

திருப்பழையாறிலே வடதனி என்றொரு சிவாலய முண்டு. ஆங்குள்ள சிவலிங்கப்பெருமான் சமணர்களால் மூடப்பட்டிருந்தார். அப்பரெம்பெருமான் ஆண்டவனைத் தொழுதபோது, “அது சமணர்கள் விமானம்” என்று கேட்டு மனம் நொந்து, ஓரி டத்தில் ஒதுங்கிச் சிவபெருமான் திருவடியைச் சிந்தித்து, “ஜயனே! சமணர்கள் வஞ்சம் ஒழிதல்வேண்டும். அவர்கள் திறம் அழிதல் வேண்டும். திருவுருவைக் கண்டு தொழாது யான் போகேன்” என்று உறுதி கொண்டு அழுது செய்யாமலிருந்தார். அடியவருக்கெளிய அம்பலவாணர், மன்னன் கனவில் தோன்றி, நிலைமையை உணர்த்திச் சமணர்களைத் தொலைக்கு மாறு கூறித் தாம் எழுந் தருளியுள்ள இடத்தின் அடையாளத்தையுங் குறிப்பிட்டார். மன்னன் எழுந்து அமைச்சர்களையும் உடன் அழைத்துச் சென்று, திருநாவுக்கரசர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிச் சமணர்கள் தூர் அறுத்தான். யானையினால் ஆயிரம் சமணர்கள் மிதியுண்டார்கள். மன்னன் சிவலிங்கப் பெருமான் மறைப்பை நீக்கி, விமானம் அமைத்துத் திருப்பணிகள் செய்தான். திருநாவுக்கரசர் கண்ணாரவும் மன மாரவும் சிவலிங்கப் பெருமானைக் கண்டு தொழுது, உருகி, ஆங்கே நிகழ்ந்த செயல்களைப் பொறித்துத் “தலையெலாம்” என்னுந் திருப்பதிகம் பாடினார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்பழையாறையில் சிலநாள் தங்கித் திருத்தொண்டு செய்து வந்தார்; பின்பு அத்திருப்பதியை விடுத்துத் திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி முதலிய திருப்பதிகளைத் தொழுது, தமிழ் பாடினார்; திருப்பராய்த்துறை தொழவிரும்பிச் சென்று, அத்திருப்பதியையும் கண்டு தொழுதார்; அங்கிருந்து, திருப்பைஞ்ஞீவியை நோக்கினார்.

வழியில் நீர் வேட்கையும் பசியும் அவரைப் பற்றின. அப்பர் சுவாமிகள் சித்தம் அலையாது சிவசிந்தனையுடன் நடந்தார். அருட்கடலாகிய சிவபெருமான் ஒரு திருநீற்று அந்தணராய் வழியில் ஓரிடத்தில் சோலையையுங் குளத்தையும் சமைத்துக் காட்டி, வழி நடப்பார் போலப் பொதிசோறு வைத்துக் கொண்டிருந்தார். திருநாவுக்கரசர் அவ்விடங்கு சேர்ந்த போது, அந்தணர் அவரைப் பார்த்து, “இளைப்பாயிருக்கிறீர். என்னிடம் பொதிசோறு இருக்கிறது. அதை யுண்டு இக்குளத்தில் நீர் அருந்தி இளைப்பாறும்” என்றார். அப்பர் சுவாமிகள் அதற்கு உடன்பட்டுச் சோறுண்டு நீர் அருந்தி இளைப்பாறினார். அதற்குமேல் அந்தணர் அப்பரைப் பார்த்து, “நீர் எவ்விடம் போகிறீர்?” என்று கேட்டார். அப்பர் “பைஞ்ஞீவிக்குப் போகிறேன்” என்றார். அந்தணர் “யானும் அவ்விடமே போகிறேன்” என்றார். இருவரும் பைஞ்ஞீவி நோக்கி நடந்து அத்திருப்பதியை அணுகினார். உடன் போந்த அந்தணர் மறைந்தருளினார். திருநாவுக்கரசர் ஆண்டவன் அருட் பெருந்தன்மையை

வியந்து பதிகம் பாடினார். பின்னே அவர் திருக்கோயிலுட் புகுந்து தமிழ்மாலை சாத்தித் தொண்டு செய்து கொண்டிருந்தார்.

அப்பர் சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டுத் திருவண்ணா மலை, திருவோத்தூர், திருவேகம்பாம், திருக்கச்சி மயானம், திரு மேற்றளி, திருமாற்பேறு, திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், திருமயிலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாகூர், திருவாலங்காடு, திருக்காரிகரை முதலிய திருப்பதிகளைச் சேர்ந்து, அங்காங்கே திருப்பதிகம் பாடித் திருக்காளத்தியடைந்து, ஆண்டவனை வணங்கித் தமிழ் மாலை சூடிக் கண்ணப்பரையுந் தொழுதிருந்தார்.

தென்கயிலையாகிய திருக்காளத்தி, அப்பருக்கு வடகயிலையை நினைவுட்டிற்று. வடகயிலையைக் காண அப்பர் உறுதி கொண்டார்; கொண்டு அவர் வடத்திசை நோக்கினார்; பூஷைசலத்தை அணைந்தார்; பதிகம் பாடினார்; தெலுங்கு, கன்னடம், மாளவம் முதலிய தேசங்களைக் கடந்தார்; காசியையடைந்தார்; ஆண்டவனை வணங்கினார்; தம்முடன் வந்தவர்களை அவ் விடத்தில் நிறுத்திவிட்டார்; சாலமூல பலங்களை உண்பதையும் நீக்கினார்; அனல் உமிழும் கற்கரங்களிலே நடக்கலானார்; பாதங்கள் தேய்ந்தன; கைகளால் தாவிச் சென்றார்; கைகள் தேய்ந்தன; மார்பினால் ஊர்ந்தார்; மார்பும் நெந்து தேய்ந்தது; எலும்புகளும் முறிந்தன; புரண்டு புரண்டு பார்த்தார்; உடலம் தேயலாயிற்று; மெல்ல மெல்ல நகர முயன்றார். அதற்கு மேல் அப்பர் செயலற்றவரானார்.

அப்பர் சுவாமிகள் வாயிலாக இன்னுந் தமிழ்மறை வெளி வருதல் வேண்டும் என்று சிவபெருமான் திருவளங்கொண்டார். அதனால் சிவபெருமான் அப்பருக்கு வடகயிலையில் காட்சியருளத் திருவளம் பற்றினாரில்லை. சிவபெருமான் ஒரு முனிவராய் ஒரு பொய்கையை உண்டாக்கி, அப்பர் எதிரிலே தோன்றி, “உறுப்புக்க ளெல்லாந் தேய்ந்து சிந்த, இவ்வருங் கானகத்தில் நீவிர் வந்ததன் நோக்கம் என்னை?” என்று கேட்டார். அம்முனிவர் திருக்கோலத்தைக் கண்டதும் அப்பர் சுவாமிகளுக்குப் பேசும் ஆற்றல் சிறிது பிறந்தது. அப்பர் சுவாமிகள் முனிவரிடந்தம் கருத்தைத் தெரிவித்தார். முனிவர், “கயிலைக் காட்சியா? அது தேவர்கட்குங் கிட்டுதல் அரிது! அது மனிதருக்கு எங்களும் கிட்டும்? நீர் திரும்புவதே நலம்” என்றார். அதற்கு அப்பர், “இவ்வுடல் மாருந்தகையது; கயிலைக் காட்சி கண்டல்லால் யான் திரும்பேன்” என்றார். உடனே சிவபிரான் திருவருக்கரந்து, “நாவுக்கரசனே! எழுந்திரு” என்ற ருளினார். திருநாவுக்கரசர் தீங்கெலாம் நீங்கி ஒளிதிகழ் மேனியுடன் எழுந்தார். எழுந்து, அண்ணலே! எனை ஆண்டு கொண்டருளிய அழுதே! கயிலைக் காட்சி வழங்கி அருள்க” என்று வேண்டினார். அடியார்கள் வேண்டுவதை வேண்டியாங்

கருஞும் சிவபெருமான், “நாவுக்கரசனே! “இப்பொய்கையில் மூழ்கு. நமது கலியைக் கோலத்தைத் திருவையாற்றில் காண்பாய்” என்றார்களே. திரு நாவுக்கரசர் அஞ்செழுத்தோதிப் பொய்கையில் மூழ்கினார். அவர் திருவையாற்றிலே ஒரு தடாகத்திலே தோன்றிக் கரை சேர்ந்தார். அத்திருப்பதியிலுள்ள சராசரங்களேஸ்லாம் சத்தி சிவமாகப் பொலிந்தன. அப்பொலிவு கண்டு, உள்வுளிர்ந்து, அப்பர் திருக் கோயிலுக்குச் சென்றார். திருக்கோயில் கயிலையங்கிரியாக விளங்குகிறது. அப்பர் சுவாமிகள் ஆனந்தவாரிதியில் மூழ்கித் திருத்தாண்டகங்கள் பாடுகிறார். சிவபிரான் கயிலைக் காட்சியை மறைத்தருளினார். அப்பர் சுவாமிகள் வருந்திப் பின்னே “எஸ்லாம் ஆண்டவனருள் என்று தெளிந்து, தாங்கண்ட காட்சியை “மாதர் பிறைக் கண்ணியானை” என்னும் திருப்பதிகமாக அருளினார். அத்திருப்பதியிலேயே அப்பர் பெருமான் சில நாள் தங்கித் தமிழ்த் தொண்டுங் கைத்தொண்டுஞ் செய்து வந்தார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டுத் திருநெய்த் தானம், திருமழபாடி முதலிய தலங்களை யடைந்து, பதிகம் பாடித் திருப்பூந்துருத்தி சேர்ந்தார். அங்கே தங்கி அவர் ஒரு திருமடங்கட்டினார்; திருவங்கமாலை உள்ளிட்ட பல திருப்பதிகங்களைப் பாடினார். அவ்வேளையில் திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டை விடுத்துச் சோழ நாட்டையடைந்து அப்பர் சுவாமிகள் திருப்பூந்துருத்தியிலிருத்தலைக் கேள்வியுற்று, அத்திருப்பதி நோக்கி வந்தார். அவர் வருகையைக் கேள்வியுற்ற அப்பர், அவரை எதிர்கொள்ள எழுந்தார். அப்பர், தம்மை ஒருவரும் அறியாதபடி திருக்கூட்டத் திடை நுழைந்து, திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகையைத் தாங்கு பவருடன் தாழும் ஒருவரானார். திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்திக்கு அருகே வந்தார்; “அப்பர் எங்குற்றார்” என்று கேட்டார். அப்பர், “திருவடி தாங்கும் பேறு பெற்று இங்குற்றேன்” என்றார். என்றதும், ஞான சம்பந்தர் பதைப்பெய்திச் சிவிகை விட்டிழுந்து அப்பரை வணங்கினார். அவருக்கு முன் இவர் அவரை வணங்கினார். அடியவர்கள் ஆரவாரித்தார்கள்.

இருவரும் திருப்பூந்துருத்தி அணைந்து சிவபெருமானை வணங்கினார். திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டில் நிகழ்ந்தவை களைக் கூறினார். திருநாவுக்கரசு சுவாமிகள் பாண்டி நாடு நோக்க விரும்பித் தொண்டை நாட்டுத் தலங்களைத் தரிசித்துத் தமிழ் பாடுமாறு திருஞானசம்பந்தருக்குச் சொல்லிப் புறப்பட்டார்.

திருநாவுக்கரசர் பாண்டிநாடு புகுந்து திருப்புத்துரைத் தொழுது, மதுரை சேர்ந்தார்; அங்கே ஆலவாய்க் கடவுளை வணங்கி “முளைத்தானை” என்னுந் திருத்தாண்டகம் பாடினார். மங்கையர்க்கரசியாரும், கூன் நிமிரப்பெற்ற பாண்டியனும், குலச்சிறையாரும்

அப்பர் சுவாமிகளிடம் போந்து வணக்கஞ் செய்தனர். அவர்களுடன் அப்பர் சுவாமிகள் சில நாள் தங்கி, விடைபெற்றுத் திருப்புவணம், திருவிராமேச்சரம், திருநெல்வேலி, திருக்காணப்பேர் முதலிய திருப்பதிகளைக் கண்டு, பதிகங்கள் பாடிப் பாண்டி நாட்டை நீத்துச் சோழ நாட்டை அடைந்து, திருப்புகலூரைச் சேர்ந்தார்.

திருநாவுக்கரசு சுவாமிகள், பூம்புகலூரீசனை நாடோறும் தொழுது உழவாரத் தொண்டு புரிந்து கொண்டிருந்தார். அங்கே அவர், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், கோத்திரக் கோவைத் திருத்தாண்டகம், குறைந்த திருநேரிசை, தனித் திரு நேரிசை, ஆருயிர்த் திருவிருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசப் பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்களைப் பாடி வழிபாடு செய்துவந்தார். வருநாளில் சிவபெருமான் அப்பர் சுவாமி களுடைய நன்னிலைமையை உலகத்திற்குக் காட்டத் திருவுளம் பற்றினார்; பற்றிச் சுவாமிகள் புல் செதுக்கும்போது, உழவாரப்படை நுழைந்த இடங்களிலெல்லாம் பொன்னும், நவமணிகளும் பொலிந்து இலங்கும்படி திருவருள் செய்தார். அப்ப ரெம்பெருமான் அவைகளைப் பருக்கைக் கற்களோடு உழவாரத்தில் ஏந்தித் தடாகத்தில் ஏறிவார். அவர் புல்லோடும், கல்லோடும், பொன் னோடும், மணியோடும், சொல்லோடும் வேறுபாடில்லாத நிலைமையில் நின்றார். அதற்குமேல் ஆண்டவன் அருளால் தேவ தாசிகள் மின்னுக் கொடிகள்போல ஆகாயத்தினின்றும் இறங்கி வந்து பாட்டாலுங் கூத்தாலும் பிறவற்றாலும் சுவாமிகள் நிலையைக் குலைக்க முயன்றார்கள். சுவாமிகள் சித்தநிலை ஒரு சிறிதுந் திரியவில்லை. சுவாமிகள் திருத்தொண்டில் உறுதிகொண்டு, ‘பொய்ம்மாயப் பெருங்கடலுள்’ என்னுந் திருத்தாண்டகத்தை அருளிச்செய்தார். தேவதாசிகளும் சுவாமிகளுக்குச் சிவமாகவே காணப்பட்டார்கள். அவர்கள் சுவாமிகளை வணங்கிப் போய் விட்டார்கள். ஏழுலகமும் சுவாமிகளை வாழ்த்தின.

அன்பு வடிவாயிலங்கும் திருநாவுக்கரசர், “புகலூர்ப் பெருமானே! என்னை இனிச் சேவடிக் கீழ்ச் சேர்த்திடுக” என்று திருவிருத்தங்கள் பல பாடினார். ஒரு சித்திரையில், சதயம் கூடிய திரு நாளில், “எண்ணுகேன்” என்னுந் திருத்தாண்டகத்தை எடுத்துப் “புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்” என்று ஓதித் திரு நாவுக்கரசர் சிவானந்த ஞான வடிவைப் பெற்றுச் சிவபெருமான் சேவடியில் அமர்ந்தார்.

## 27. குலச்சிறை நாயனார்

**கவி விருத்தம்**

1700. பள்ளுவிதாவ்புகழ்ப் பாண்டநல் நாட்டிடைச்  
செந்நெல் ஆர்வயல் தீங்கரும் பின்அயல்  
துண்ணுபூகப் புறம்பணை குழந்தது  
மன்னு வண்மை யினார்மண மேல்குடி.

பன்னு தொல்புகழ் - பலரால் சொல்லப்படும் பழமை வாய்ந்த  
புகழினையுடைய; (பன்னல் - வெகுசன வசனம்). ஆர் - நிறைந்த  
துண்ணு . . . பணை - நெருங்கிய பாக்கு மரங்களையுடைய மருத நிலம்.  
மன்னு வண்மையினார் - நிலையான கொடையாளரையுடைய. 1

1701. அப்பதிக்கு முதல்வர்வன் தொண்டர்தாம்  
ஸூப்புஅ ரும் ‘பெரு நம்பி’ என்று ஓதிய  
செப்பாு ரும்சீர்க் குலச்சிறையார்; திண்மை  
வைப்பினால் திருத்தொண்டல் வழாதவர்.

“பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்” - திருத்  
தொண்டத் தொகை: 4. “ரகு மரபில் - பொன்னும் பெருநம்பி  
குலச்சிறையும்” - தக்காயாகப் பரணி: 211. நம்பி - ஆடவரிற் சிறந்தவர்.  
திண்மை வைப்பு - திடபக்கி; உறுதிப்பாடு. 2

1702. கார ணம்கண் ணுதற்கு அன்பர் என்னவே  
வாரம் ஆகி மகிழ்ந்து, அவர் தாள்மிசை  
ஆரும் அன்பொடு வீழ்ந்து, அஞ்சலி முகிழ்த்து  
ஈ நன்மொழி எய்த இசைத்துளார்.

காரணம் - (வீடு பேற்றிற்குக்) காரணமாகிய வாரமாகி - அன்ப  
ராகி. அஞ்சலி முகிழ்த்து - கைகூப்பி, எய்த - பொருத்த. “வெற்றவே  
அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறனியும் -  
கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை”. - திருஞானசம்பந்தர்:  
திருவாலவாய் (‘மங்கையர்க்கரசி’ என்னும் பதிகம்). 3

1703. குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்  
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்  
அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில்  
செறிவு உறுப்பணிந்து ஏத்திய செய்கையார்.

செறிவுற - பொருந்த. “குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்  
பணி குலச்சிறை” -தேவாரம். 4

1704. உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்  
அலகுஇல் தீமையர் ஆயினும் அம்புவி  
இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில்  
தலம்ஹறப் பணிந்து ஏத்தும் தலைமையார்.

அம்புவி இலகும் - சந்திரன் விளங்கும். “நலமிலராக நலம  
துண்டாக . . . .” 5

1705. பண்பு மிக்கார் பஸராய் அணையினும்  
உண்ப வேண்டி ஓருவர் அணையினும்  
எண்பெ ருக்கிய அன்பால் எதிர்கொண்டு  
நண்பு கூர்ந்துஅழுது ஊட்டும் நலத்தினார்.

எண்பெருக்கிய - அளவிறந்த, “கணங்களாய் வரினும்  
தமியராய் வரினும் அடியவர் தங்களைக் கண்டால் - குணங்கொடு  
பணியுங்குலச்சிறை” 6

1706. பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து  
ஆதி தேவர்தம் அஞ்செழுத் தாம்அவை  
ஒத் நாவணக்கத்தால் உரைப்பவர்  
பாதம் நாளும் பரஷிய பண்பினார்.

“நாவணங்கியல்பாம் அஞ்செழுத்தோதி நல்லராய் நல்லியல்  
பாகும் - கோவணம்பூதி சாதனங்கண்டால் தொழுதெழு குலச்சிறை” 7

1707. இன்ன நல்லூழுக்கத்தினால் ஈறு இலாத்  
தென்ன வன்னெடு மாற்றகுச் சீர்திகழ்  
மன்னு மந்திரி கட்குமேல் ஆகியார்  
ஒன்னலார்ச் செற்று உறுதிக்கண் நின்றுள்ளார்.

பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுக்கு ஒன்னலார்ச் செற்று -  
பகைவர்களை அழித்து. 8

1708. ஆயசெய்கையர் ஆயவர்; ஆறுஅணி  
நாயனார் திருப்பாதம் நவின்றுளார்;  
பாய சீர்புனை பாண்டிமா தேவியார்  
மேய தொண்டுக்கு மெய்த்தொண்டர் ஆயினார்.

ஆறணி நாயனார் - சிவபெருமான். நவின்றுளார் - பலகால்  
போற்றுவோர். பாய - பரந்த. பாண்டிமாதேவியார் மங்கையர்க்  
கரசியார். 9

1709. புன்நயத்துஅரு கந்தர்பொய் நீக்கவும்  
 தென்னர் நாடு திருநீறு போற்றவும்  
 மன்னுகாழியர் வள்ளலார் பொன்னுடி  
 சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்.

புல்நயத்து - அற்பக் கொள்கையுடைய. அருகந்தர் - சமணர்  
 களின், தென்னர்நாடு - பாண்டிநாடு. காழியர் வள்ளலார் - திருஞான  
 சம்பந்தர். 10

1710. வாதில் தோற்ற அமணரை வன்கழுத்  
 தீது நீங்கிட ஏற்றுவித் தார்திறம்  
 யாது போற்றினோன்? மேல்இளி ஏத்துகேன்  
 வேத நீதி மிழலைக் குறும்பர்தாள். 11

### குலச்சிறை நாயனார்

பாண்டி நாட்டிலே மணமேற்குடி என்றோரு பதியுண்டு. அப்  
 பதியில் தோன்றியவர் குலச்சிறையார் என்பவர்.

குலச்சிறையார், சுந்தரமூர்த்தி சுவாமிகளால் “பெருநம்பி”  
 என்று சிறப்பிக்கப்பட்டவர். அவர் சிவன்டியார்களிடத்திற் பேரன்பு  
 வாய்ந்தவர்; சிவன்டியார்களின் குலநலன் முதலியன கருதாது  
 அவர்கட்குத் தொண்டு செய்பவர். சிவன்டியார்கள் பலராய்  
 ஆயினும் அவர்கட்கு அவர் அமுதாட்டுவார்.

குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டியனுக்கு  
 முதல் அமைச்சராயிருந்தவர். அவர், அப்பாண்டியன் மனைவியா  
 ராகிய மங்கையர்க்கரசியாரின் திருத்தொண்டுக்குத் தொண்டராக  
 நின்றவர்; சமணம் ஒழியவும், சைவம் ஒங்கவும் திருஞானசம்பந்த  
 சுவாமிகளது பொன்னடியைப் போற்றியவர்; வாதிலே தோற்ற  
 சமணர்களைக் கழுவில் ஏற்றுவித்தவர்.

## 28. பெருமிழுகைக்குறும்ப நாயனார்

**அறுசீர் விருத்தம்**

1711. சூதம் நெருங்கு குலைத்தெங்கு  
                  பலவு பூகம் சூழ்புலடைத்தாய்  
                  வீதி தோறும் நீற்றின்னளி  
                  விரிய, மேலை விளங்குபதி  
                  நீதிவழுவா நெறியினராய்  
                  நிலவும் குடியால் நெடுநிலத்து  
                  மீது விளங்கும் தொன்மையது;  
                  மிழுலை நாட்டுப் பெருமிழுலை.
- 1
- சூதம் - மாமரங்கள், பலவு - பலா மரங்கள். பூகம் - கமுக மரங்கள்.
1712. அன்ன தொன்மைத் திருப்பதிக்கண்  
                  அதிபர் மிழுலைக் குறும்பனார்  
                  சென்னி மதியம் வைத்தவர்தம்  
                  அடியார்க்கு ஆள செய்பணிகள்  
                  இன்ன வன்னைம் என்று அவர்தாம்  
                  உரையா முன்னம் எதிர்ஏற்று  
                  முன்னம் உணர்ந்து செய்வாராய்  
                  முதிரும் அறிவின் பயன்கொள்வார்.
- எதிர் ஏற்று - எதிர் கொண்டு வரவேற்று. முன்னம் உணர்ந்து -  
                  குறிப்பறிந்து.
- 2
1713. தொண்டர் பலநும் வந்துசண்டி  
                  உண்ணத் தொலையா அழுது ஊட்டிக்  
                  கொண்டு செல்ல வருநிதியம்  
                  முகந்து கொடுத்துக் குறைந்து அடைவார்  
                  வண்டு மருவும் குழல் உமையாள்  
                  கேள்வன் செய்ய தாள்ளன்னும்  
                  புண்டரீக்கம் அகமலையில்  
                  வைத்துப் போற்றும் பொற்பினார்.

எண்டி - திரண்டு. முகந்து - அள்ளி. குறைந்தடைவார் - (அடியார்களிடத்தில்) தாழ்மையாக நடந்து கொள்வார். சிவபெருமான் திருவடியென்னும் தாமரையைத் தமது நெஞ்சத் தாமரையில் (இதய கமலத்தில்). 3

1714. இத்தன்மையராய் நிகழும்நாள்  
 எல்லைலில்வாத் திருத்தொண்டின்  
 மெய்த் தன்மையினை உலகுதுறிய  
 விதியால் வணங்கி மெய் அடியார்  
 சித்தம் நிலவும் திருத்தொண்டத்  
 தொகை பாடிய நம்பியைப் பணிந்து  
 நித்தன் அருள் பெற்றவர்  
 பாதம் நினைக்கும் நியமத் தலைநின்றார்.  
 விதிப்படி வணங்கி, மெய்யடியாரது. நம்பியை - சுந்தரமூர்த்தி  
 சுவாமிகளை. 4

1715. ஸமாதூர் தடங்கன் பரவையார்  
 மணவாளன்தன் மலர்க் கழல்கள்  
 கையால் தொழுது, வாய்வாழ்த்தி,  
 மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்  
 செய்யாள் கோனும் நான்முகனும்  
 அறியாச் செம்பொன் தாள் இனைக்கீழ்  
 உய்வாள் சேர உற்றிநெறி  
 இதுவே என்று அன்பினில் உய்த்தார்.

செய்யாள்கோனும் - இலக்குமி நாயகனும். உய்த்தார் - சிந்தை  
 செலுத்தினார். 5

1716. நானும் நம்பி ஆரூர்  
 நாயம் நவின்ற நலத்தாலே  
 ஆனும் படியால் அணிமாதி  
 சித்தி ஆள அனைந்த தன்பின்  
 மூனும் காதல் உடன் பெருக  
 முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்  
 கேளும் பொருநும் உணர்வும் ஆம்  
 பரிக் வாய்ப்பக் கெழுமினார்.

அணிமா முதலிய சித்துகள் எட்டும் கூடிய பின்னர். (அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்; விளக்கம். திருமந்திரம் திருவினையாடற் புராணம் முதலிய நூல்களிற் காணக. அச்சித்துக்களால் எல்லாஞ் செய்யக்கூடு மாதலான் “ஆனும்படியால்” என்றார். கேளும் - உறவும். கெழுமி னார் - செபித்தார். 6

1717. இன்னவாறே இவர் ஒழுக  
           ஏறுகொடிமேல் உயர்த்தவர்தம்  
     பொன்னங் கழுவ்கள் மண்ணின்மேல்  
           பொருந்த வந்து வழக்கு உரைத்து  
     மன்றும் ஓலை அவைமுன்பு  
           காட்டி ஆண்ட வன்றொண்டர்  
     சென்னி மதிதோய் மாட்மெலி  
           கொடுங்கோளுஞரைச் சேர்வுற்றார்.

1718. அஞ்சைக் களத்து நஞ்சுகள்ட  
           அழுதைப் பரவி அணைவு றுவார்  
     செஞ்சொல் தமிழ்மாலைகள்  
           மொழியத் தேவர் பெருமான் அஞ்சாலே  
     மஞ்சீல் திகழும் வட கயிலைப்  
           பொருப்பில் எய்த வரும் வாழ்வு  
     நெஞ்சில் தெளிய இங்குலணர்ந்தார்  
           நீடு மிழலைக் குறும்பளார்.

திருவஞ்சைக் களத்தில் நஞ்சுண்ட சிவபெருமானை. நஞ்சுண்டுஞ்சு மையால் “நஞ்சுண்ட அழுதை” என்றார். பொருப்பு - மலை. மூர்த்தி சுவாமிகளுக்கு எய்தவரும் பெருவாழ்வை யோகத்தால் நீந்தாரென்க.

1719. ‘மண்ணில் திகழும் திருநாவ  
           வூரில் வந்த வன்றொண்டர்  
     நன்னாற்கு அரிய திருக்கபிலை  
           நாளை எய்த நான் பிரிந்து  
     கண்ணிற்கு அரிய மணிகழிய  
           வாழ்வோர் போல வாழேன்’ என்று  
     எண்ணிச் சீவன்தாள் இன்றே  
           சென்றைவன் யோகத்தால் என்பார்

1720. நாலு கரணங்களும் ஓன்றாய்  
           நல்ல அறிவு மேற்கொண்டு  
     காலும் பிரம நாடவழிக்  
           கருத்துச் செலுத்தக் கபாலநடு  
     ஏல்வே முன் பயின்ற நெறி  
           எடுத்த மறை மூலம் திறப்ப  
     மூலமுதல்வர் திருப்பாதம்  
           அணைவார் கயிலை முன் அணைந்தார்.

விளங்குமென்க. காலும் - ஒளி விசம். பிரமநாடி - சுழுமுனை. ஏலவே - பொருந்தும்படி முன் பயின்ற அமலயோக நெறி. மறைமூலம் - பிரணவம்.

10

1721. பயிலஜுச் செறிந்த யோகத்தால்  
பரவை கேள்வன் பாதம்ஹறக  
கமிலைப் பொருப்பர் அடிஅடைந்த  
மிழலைக் குறும்பர் கழல் வணங்கி  
மயிலைப் புறும்கொள் மென்சாயல்  
மகளிர் கிளவி யாழிளொடும்  
குயிலைப் பொருவும் காஸரக்கால்  
அம்மை பெருமை கூறுவாம்.

பரவை கேள்வன் - சுந்தரமூர்த்தி. மகளிராகிய. கிளவி - மொழி  
யானது. பொருவும் - ஒத்திருக்கும்.

11

### பெருமிழலைக்குறும்ப நாயனார்

மிழலை நாட்டிலுள்ள மிழலை என்னுந் திருப்பதியிலே  
தோன்றியவர் குறும்பர் என்பவர். அவர் மிழலையில் தோன்றிய  
காரணத்தால் பெரு பெருமிழலைக் குறும்ப நாயனார் எனப்  
பட்டார். அவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து தொண்டு  
செய்வதில் பேர் பெற்றவர். அடியார்களுக்கு அன்னமளிப்பதும்,  
பொருள் உதவுவதும் அவர்தந் தொண்டாகும்.

பெருமிழலைக் குறும்பருக்குச் சுந்தரமூர்த்தி சவாமிகளிடம்  
அளவிறந்த அன்பு உண்டு. நாயனார், சவாமிகளைத் திரிகரணங்  
களாலும் வழிபட்டு வந்தார். அதனால் அவருக்கு அஷ்டசித்திகளுங்  
கூடலாயின. நாயனார் அஞ்செழுத்தை இடையறாது ஒதி ஒதி,  
யோகப் பயிற்சியில் முதிர்ச்சியடைந்தார்.

ஓருநாள், சுந்தரமூர்த்தி சவாமிகள் திருவஞ்சைக்களத்தைப்  
பணிந்து, தமிழ் பாடிய சமயத்தில், அவருக்கு வடக்கிலை வாழ்வை  
அளிக்கச் சிவபிரான் திருவளம் பற்றினார். அதனை யோகக்  
காட்சியால் பெருமிழலைக் குறும்பர் உணர்ந்தார்; உணர்ந்து,  
“சுந்தரமூர்த்தி சவாமிகள் நாளை வடக்கிலைக்கு ஏகப் போகிறார்;  
மனி இழந்த கண்ணால் விளையும் பயன் என்ன? அவரைப் பிரிந்து  
இங்கு யான் வாழேன்” என்று யோகத்தால், சுந்தரமூர்த்தி சவாமி  
களுக்கு முன்னர் வடக்கிலையடைந்தார்.

## 29. காரைக்கால் அம்மையார்

1722. மாணம்பிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில்  
ஊனம்இல்சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஓங்குபதி -  
சூளவளை திரைகமந்து கொண்டுஏறி மண்டுகழிக்  
காளல்மிசை உலவுவளம் பெருகு திருக் காரைக்கால்.

மானம் - பெருமை; அளவு. துவன்றி - நெருங்கி, கூனல் . . . .  
உலவு - வளைந்த சங்குகளை அலைகள் சுமந்து எறிய அவை பெருகிய  
கரையில் உலவும்! “பீடுகெழு பெருந்தெருவும் புத்தரோடு பீலி  
அமன், “வேடமுடையவர் பொருள்போல் ஆகாய வெளி  
மறைக்கும், மாடுகொடி அணிநெடுமாளிகை நிரைகள் அலை  
கழுகின், காடனைய கடற்படப்பை என விளங்கு கவின் காட்டும்”  
இப்பாட்டுச் சில பிரதிகளில் இரண்டாவதாகக் காணப்படுகிறது. 1

1723. வங்கம்மலி கடல்காரர்க் காவின்கண் வாழ்வணிகர்  
தங்கள்குலத் தலைவனார் தனத்தத் ணார்தவத்தால்  
அங்குஅவர்பால் ‘திருமடந்தை அவதரித்தாள்’ எனவந்து  
பொங்கியபீர் அழகுமிகப் புனிதவதியார் பிறந்தார்.

வங்கம்மலி - கப்பல்கள் நிறைந்த திருமடந்தை இலக்குமி. 2

1724. வணிகர் பெருங் குலம்விளங்க வந்துபிறந் தருளியபின்  
அணிகிளர்மெல் அடிதளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே  
பணிதுணிவார் கழற்குஅடிமை பழகிவரும் பாங்கு பெறத்  
தணிவிலுல்பெரு மனக்காதல் ததும்பவரும் மொழிபயின்றார்.

அணிகிளர் - அழகு விளங்கும். பணி அணிவார் - பாம்பணிந்த  
சிவபிரானது. “பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாங் காதல் - சிறந்து  
நின் சேவடியே சேர்ந்தேன்” - காரைக்காலம்மையார்; அற்புதத்  
திருவந்தாதி. 3

1725. பல்பெருநல் கிளைஉலப்பப் பயில்பெருவச் சிறப்புள்ளாம்  
செல்வம்மிகு தந்தையார் திருப்பெருகும் செயல்புரிய,  
மல்குபெரும் பாராட்டின் வளர்வின்றார்; விடையவர்பால்  
அல்கியஅன் புடன்அழகின் கொழுந்துளழுவது எனவளர்வார்.

கிளை உவப்ப - சுற்றம் மகிழ். பயில் - கூடிவரும். மல்கு - மிகுந்த-  
விடையவர்பால் - சிவபிரானிடம். அல்கிய - இயல்பாகத் தங்கிய. 4

1726. வண்டல்பயில் வளவிவல்லாம் வளர்மதியம் புளைந்தசடை  
அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வளபயின்று,  
தொண்டர்வரில் தொழுது, தாதியர்போற்றத் துணைமுலைகள்  
கொண்டுநூகப்பு ஒதுங்குபதம் கொள்ளகயினில் குறுகினார்.

வண்டல் - மகனிர் விளையாட்டு. விளையாட்டில் பழகுவன  
எல்லாம். துணை - இரண்டு. நுசப்பு . . . . . குறுகினார் இடை  
யொதுங்கும் பருவக்கொழுமையுடையவரானார். 5

1727. ‘நல்ல’ வென உறுப்புநூ வவர்உரைக்கும் நலம்நிரம்பி,  
யல்குபெரு வளப்புமீக் கூர, வரு மாட்சியினால்  
இல்லைவாப் பருவத்தில் இவர்கள்மர பினுக்கு ஏற்கும்  
தொல்குலத்து வணிகர்மகள் பேசுதற்குத் தொடங்குவார்.

உறுப்பு நாலவர் - சாமுத்திரிக இலக்கண நால் வல்லார்.  
கண்ணுக் கடங்கா அழகு என்பார். “மல்கு. . . மாட்சியினால்”  
என்றார். இல் இகவா - வீட்டுனின்றும் வெளியே வாராத. 6

1728. நீடியசீர் கடல்நாகை நிதிபதினன் றுடலகிள்கண்  
பாடுபெறு புகழ்வணிகின் பயந்தகுல மைந்தனுக்குத்  
தேவரும் திருமரபில் சேயிஷைய மகள்பேச,  
மாடம்மலி காரைக்கால் வளநகரில் வரவிட்டார்.

பாடு - பெருமை

7

1729. வந்தம் தறிவோர்கள் மணம்குறித்த மணைபுகுந்து,  
தந்தையாம் தனத்தன் தனைனீர்ந்து, ‘நீபயந்த  
ஸபந்தொடியை நிதிபதிமைந் தன்பரம தத்தனுக்கு  
முந்தைமர பினுக்குஏற்கும் முறைமைமணம் புரிக’ என்றார். 8

1730. மற்று, அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவிடச்சென்று  
உற்றவர்கள் உரைகேட்ட நிதிபதியும் உயர்சிறப்புப்  
பெற்றனன்போல் உவந்து, தனிப்பெருமகட்குத் திருமலியும்  
சுற்றுமுடன் களிகூர்ந்து, வதுவைவினைத் தொழில்பூண்டான்.

திருமலியும் - செல்வம் மிகுந்த. வதுவை வினைத் தொழில் -  
திருமணவினைக்குரிய செயல்களை. 9

1731. மணம் இசைந்த நாள்ஜூலை செலவிட்டு, மங்கலநாள்  
அணையவது வைத்தொழில்கள் ஆணலாம் அமைவித்தே,  
இணர் அலங்கல் மைந்தனையும் மணதுணியின் எழில்விளக்கிப்  
பணைமுரசம் எழுந்துஆர்ப்பக் காரைக்கால் பதிபுகுந்தார்.

இனர் . . . விளக்கி - பூங்கொத்துகளாகிய மாலையணிந்த மைந்  
தனையும் கல்யாண ஆபரணங்களால் அழகு செய்து பணை - பருத்த  
ஆர்ப்ப - ஓலிக்க. 10

1732. அளிமிடைதார்த் தனத்தன் அணிமாடத் துள்புகுந்து,  
தெளிதருநால் விதிவழியே செயல்முறைமை செய்துஅமைத்துத்  
தளிர் அடிமென் நைகமயிலைத் தாதுஅவிழ்தார்க் காளைக்குக்  
களிமகிழ்ச்சி றம்போற்றக் கல்யாணம் செய்தார்கள்.

அளிமிடைதார் - வண்டுகள் நிறைந்த மாலையையுடைய  
தளிர் போன்ற அடியும், மென்னகையும், மயிலனையை சாயலு  
முடைய புனிதவதியாரை. தாது அவிழ் - மகரந்தஞ் சிந்தும். களிமகிழ்  
- மிக மகிழும். 11

1733. மங்கலமா மணவிளைகள் முடித்துஇயல்பின் வைகும் நாள்  
தங்கள் குடிக்கு அரும்புதல்வி ஆதலினால் தனத்தன்  
பொங்கு ஓலிநீர் நாகையினில் போகாமே கணவனுடன்  
அங்கண் அமர்ந்து இளிதுஇருக்க அணிமாடம் மருங்குஅமைத்தான்.

பொங்கு ஓலி நீர் நாகையினில் - கடல் சூழ்ந்த நாகைக்கு; “கனை  
யுமா கடல் சூழ் நாகை”. அப்பர், மருங்கு - தன் வீட்டுக்கருகே. 12

1734. மகள் கொடையின் மகிழ்ச்சிரக்கும் வரம்புதில்தனம் கொடுத்ததன்பின்  
நிகர்ப்பு அரிய பெருஞ்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும்  
தகைப்புதில் பெருங் காதலினால் தங்கு மளைவளம் பெருக்கி,  
மிகைப்புரியும் கொள்ளகையினில் மேம்படுதல் மேவினான்.

நிதிபதிதன் குலமகனும் - பரம தத்தனும் தகைப்பில் - தடை  
யில்லாத. 13

1735. ஆங்குஅவன்தன் இல்வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற  
பூங்குழலார் அவர்தாழும் பொருவிளையார் திருவடக்கீழ்  
ஓங்கியதுன் புறுகாதல் ஓழிவுஇன்றி மிகப்பெருகுப்  
பாங்கில் வரும்மளை அறத்தின் பண்புவழா ஸையில் பயில்வார்.

பொரு விடையார் - போர் ஏருதையுடைய சிவபிரான். பாங்கில்  
- ஒழுங்கொடு. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை -  
பண்பும் பயனும் அது”-திருக்குறள்: 45. 14

1736. நம்பர் அடி யார் அணைந்தால் நல்வதிரு அழுதுஅளித்தும்  
செம்பொள்ளும் நவமணியும் செழும்துகிலும் முதலான  
தம்பரிலினால் அவர்க்குத் தகுதியின்வேண் டுவகொடுத்தும்  
உம்பர்பிரான் திருவடக்கீழ் உணர்வுமிக ஓழுகும்நாள். 15

1737. பாங்குடைய நெறியின்கண் பயில்பரம தத்தனுக்கு  
மாங்கனிகள் ஓர் இரண்டு வந்துஅணைந்தார் சிவங்கொடுப்ப,  
ஆங்குஅவைதான் முன்வாங்கி அவர்வேண்டும் குறைஅளித்தே,  
'சங்குஇவற்றை இல்லத்துக்கொடுக்க' என இயம்பினான். 16

1738. கணவன்தான் வரவிடுத்த களிழுரண்டும் கைக்கொண்டு  
மணம்மலியும் மலர்க்கூந்தல் மாதரார் வைத்ததன் பின்  
பணஅரவம் புணந்தருஞம் பரமணார் திருத்தொண்டர்  
உணவிளமிகு வேட்கையினால் ஓருவர்மனை யுள்புகுந்தார்.  
பணஅரவம் - படத்தையுடைய பாம்பை. 17
1739. வேதங்கள் மொழிந்தபிரான் மெய்த்தொண்டர் நிலைகண்டு,  
'நாதன் தன் அடியாறைப் பசிதீர்ப்பேன்' எனநன்னைப்  
பாதங்கள் விளக்கநீர் முன் அளித்துப் பரிகலம்வைத்து,  
ஏதம்தீர் நல்விருந்தா இன்அடிசில் ஊட்டுவார்.  
பரிகலம் - உண்கலம். ஏதம் - குற்றம், விருந்தாகக் கருதி - இன்  
அடிசில் - இனிய அழுது. 18
1740. கறி அழுதுவும் குத்தவாடே திருஅழுது கைகூட  
வெறிமலர்மேல் திருஅணையார், 'விடையென் தன் அடியாரே  
பெறல் அரிய விருந்துஆணால் பேறுஇதன்மேல் இல்லை' எனும்  
அறிவினராய், அவர்அழுது செய்வதனுக்கு ஆதரிப்பார். 19
- பதார்த்தம் சமைக்கப்படாமல் சோறு மட்டுஞ் சமைக்கப்  
பட்டிருக்க மணங் கமமும் தாமரைப் பூவிலுள்ள இலக்குமியைப்  
போன்ற புதினவதியார். ஆதரிப்பார் - விருப்பங் கொண்டாராய். 19
1741. இல்லாளன் 'வைக்க' எனத் தம்பக்கல் முன்இருந்த  
நல்வந்து மாங்கனிகள் இரண்டினில்லைன் றைக்கொண்டு  
வல்விரைந்து வந்துஅணைந்து, படைத்து, மன மகிழ்ச்சியினால்  
அல்லதீர்ப் பவர்அடியார் தமைஅழுது செய்வித்தார். 20
1742. மூப்புறை அத்தளர்வாலும் முதிர்ந்துமூடு கியலேட்கைத்  
தீப்பசியின் நிலையாலும் அயர்ந்துஅணைந்த திருத்தொண்டர்  
வாய்ப்புறைமென் கவைஅடிசில் மாங்கனியோடு இனிதுஅருந்திப்  
பூப்பயில்மென் குழல்மடவார் செயல்லவந்து போயினார்.  
அயர்ந்து - வருந்தி. வாய்ப்புறு - இனிமை பொருந்திய. பூப்  
பயில் - மலர் நிறைந்த. 21
1743. மற்று, அவர்தாம் போயினபின் மனைப்பதியா ஆகியவனிகள்  
உற்றுபெரும் பகலின்கண் ஓங்கியபோர் இல்லைய்திப்  
பொற்புறைமுன் நீராடிப் புகுந்து, அடிசில் புரிந்துஅயிலக்  
கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார்.  
பொற்புற - பொலிவு பெற. அடிசில் பரிந்து அயில் - அன்  
னத்தை விரும்பியுண்ண. கடப்பாட்டில் - முறைமையால். 22

1744. இன்அடசில் கறிகஞ்டன் எத்துமுறை இட்டதன்பின்  
மன்னியசீர்க் கணவன்தான் மனையிடைமுன் வைப்பித்த  
நல்மதுர மாங்கனியில் இருந்ததளை நறுங்கூந்தல்  
அன்னம் அனை யார்தாழும் கொடுவந்து கலத்துஅளித்தார். 23

1745. மனைவியார் தாம்படைத்த மதுரம்மிக வாய்த்தகளி -  
தளைநுகர்ந்த இனியக்ளை ஆராமைத் தார்வணிகன்  
'இளையதுழை பழம்இன்னும் உளதுஅதளை இடுக' என,  
அனையதுதாம் கொண்டுவர அனைவார்போல் அங்குஅகன்றார்.

கனி அதிக இனிமையாயிருத்தல் கண்டு பரமதத்தன் மற்று  
மொருகனி கேட்பது தவறு. அக்கனி நாயகிக்கு உரியதென அவன்  
எண்ணியிருத்தல் வேண்டும். இனிமையைத் தான் மட்டும் நுகர  
அவன் விரும்பியது தன்னலம். தான் நுகரும் இனிமையை நாயகியும்  
நுகர விரும்புவது நாயகன் கடமை. நாயகனும் நாயகியும் ஓராவிற்கு  
இருகோடு பூத்தாற் போன்றவர். 24

1746. அம்மஞ்சு நின்றுஅயர்வார்; அரும்கனிக்குஅங்கு என்பெய்வார்?  
மெய்ம்மறந்து நினைந்து இடத்து உதவும் விடையவர்தான்  
தம்மளம்கொண் டுணர்தலுமே அவர்அருளால், தாழ்குழலார்  
கைம்மஞ்சு வந்திருந்த - நதிமதுரக் களிழன்று.

மெய்ம்மறந்து நினைத்தலாவது தத்துவத் தொடக்கின்றி  
நினைப்பதென்க. ஆபத்து நேர்ந்தவிடத்தில் உதவும் சிவபிரான்  
திருவடியை. உணர்தல், ஈண்டு மெய்யுணர்தலை. 25

1747. மற்று, அதளைக் கொடுவந்து மகிழ்ந்துஇடுவும், அயின்றுஅதனில்  
உற்றக்ளை அழதினும்மேற் படைள தாயிட 'இதுதான்  
முன்தருமங் கனிஅுன்று; மூலக்ளில் பெற்குஅரிதால்;  
பெற்றதுவேறு எங்கு?' என்று பெய்வளையார் தமைக்கேட்டான்.

அயின்று - உண்டு. முன் தரு - முன் தந்த. இப்பொழுது உண்ட  
கனி ஆண்டவன் அருள் வடிவானது. பரமதத்தன் தத்துவத்  
தொடக்கில் கிடப்பவனாதலால், அவன் அதனை யுணராது தடு  
மாறி, "மூவுலகில் பெற்கரிதால்" என்றான். பெய்வளையார் தமை -  
புனிதவதியாரை. 26

1748. அங்கைகேட் டலும்மடவார் 'அருள்உடையார் அளித்தருஞும்  
செல்வியபீர் அருள்விளம்பும் திறம்அன்றுள்ள றுஉரைசெய்யார்  
கைவருக்கற் புடைநெறியால் கணவன்ஹர காவாமை  
மெய்வழிஅுன்று எனவிளம்பல் விடமாட்டார்; விதிர்ப்புஉறுவார்.

கைவரும் - ஒழுக்கம் பொருந்திய. விளம்பல் விடமாட்டார் -  
உண்மை சொல்லுதலையும் விடாதவராய். விதிர்ப்பு - நடுக்கம்,  
இரண் டுக்கும் இடையில் விதிர்ப்புறுவராய் என்றபடி. 27

1749. செய்தபடி சொல்லுவதே கடன்னன்றும் சீலத்தார் -  
ஸமதழையும் கண்டாசீ வடிகள் மனத் துறவளாங்கி,  
'எய்தவரும் கனிஅளித்தார் யார்' என்றும் கணவனுக்கு  
மொய்தருப்புங் குழல்மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார். 28
1750. 'சகன் அருள்' எனக்கேட்ட இல்லிரைவன், அதுதெளியான்;  
வாசமலர்த் திருஅனையார் தமைநோக்கி, 'மற்றிதுதான்  
தேசுகடைய சடைப்பெருமான் திருவருளேன் இன்னமும் ஓர்  
ஆக்லில்களி அவன் அருளால் அழைத்துஅளிப்பாய்' என மொழிந்தான்.
- தேசு - ஒளி. ஆசில் - குற்றமற்ற.
1751. பாங்குஅகள்று மளைவியார், பணி அணிவியார் தமைப்பரவி,  
'ஙங்குஇதுஅளித் தஅருளீரேல் என்உரைபொய் ஆய்' என்ன,  
மாங்களிழைன்று அருளால்வந்து எய்துதலும், மற்றதனை  
ஆங்கு அவன்கைக் கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான். 30

### அறுசீர் விருத்தம்

1752. வணிகனும் தன்கைப் புக்க  
மாங்களி பிள்ளைக் காணான்;  
தணிவுஅரும் பயம்சீல கொள்ள  
உள்ளமும் தடுமாறு எய்தி,  
அணிகுழி வவரை வேறுஞர்  
அணங்குருளைக் கருதி, நீங்கும்  
துணிவுகொண்டு, எவர்க்கும் சொல்லான்  
தொடர்வின்றி ஓழுகும் நாளில்.

முன்னையதைத் தான் அனுப்பிய பழுமென்று அவன் கருதி  
னமையால், அவனுக்கு அஃது உணவாயிற்று. இப்பொழுது  
அவனுக்கு அவ்வனர்வின்மையாலும், 'தெய்விகமென்று அவன்  
அதிசயித்தமையாலும், இக்கனி மறையலாயிற்று. ஆண்டவன் திரு  
வருஞாக்கு அவன் அருகனாக விளங்கவில்லை என்பது கருத்து.  
அணங்கென - தெய்வம் என்று. தொடர்வின்றி - சம்பந்தமின்றி;  
நெஞ்சில் மனைவி யென்னும் பாவனையின்றித் தெய்வமென்று  
போற்றி என்றபடி; பாட்டு: 47, பார்க்க. 31

1753. விடுவதே என்னம் ஆக,  
மேவிய முயற்சி செய்வான்  
'படுதிரைப் பரவையீது  
படர்கலம் கொண்டு போகி,  
நெடுநிதி கொணர்வேன்' என்ன,  
நிரந்தபல் கிணைஞர் ஆகும்

வடிதில்சீர் வணக்கம்  
மரக்கலம் சமைப்பித் தார்கள்.

செய்வானாகிய பரமதத்தன். படுதிரை பரவை - ஒலிக்கும்  
அலைகளையுடைய கடல். படர்கலம் - செல்லும் மரக்கலத்தை.  
நிரந்த - பரவியுள்ள. 32

1754. கலம்சமைத்து அதற்கு பேண்டும்  
கம்மிய ரூட்னோ, செல்லும்  
புலங்களில் விரும்பு பண்டம்  
பொருந்துவ நிரம்பஞ்சிக  
சலம்தரு கடவுள் போற்றித்  
தலைமைஆயும் நாய்கள் தானும்  
நலம்தரு நாளில் ஏறி,  
நளிதிரைக் கடல்மேல் போனான்.

கம்மியர் - கப்பல் தொழில் செய்வோர்; “முழங்கு நீர்  
முன் துறைக்கலம்புனர் கம்மியர்”, “கலஞ்செய் கம்மியர்” - மணி  
மேகலை: 7. துயி. 70,25. ஆபுத். 124. புலங்களில் - இடங்களில்; பதி  
களில். சலந்தரு கடவுள் - வருணன். நாய்கள் - வணக்கன்; பரமதத்தன்.  
நளி - குளிர்ந்த. 33

1755. கடல்மிசை வங்கம் ஓட்டிக்  
கருதிய தேயம் தன்னில்  
அடைவுறச் சென்ற சேர்ந்து,  
அங்குஅளவுகில் பல்வளங்கள் முற்றி  
இடைசில நாள்கள் நீங்க,  
மீண்டும் அக்கலத்தில் ஏறிப்  
படர்புளவ் கண்ணிநாட்டுங்கர்  
பட்டினம் மருங்கு சேர்ந்தான்.

கண்ணி நாட்டு - பாண்டி நாட்டலுள்ள. பட்டினம் - துறைமுகப்  
பட்டினம். 34

1756. அப்பதி தன்னில் ஏறி,  
அலகுஇல்பல் பொருள்கள் ஆக்கும்  
ஷப்புகில் மா நிதியம் எல்லாம்  
ஷருவழிப் பெருக உய்த்து,  
மெய்ப்புகழ் விளங்கும் அவ்லூர்  
விரும்பங்கர் வணக்கன் பெற்ற  
செப்பாரும் கண்ணி தன்னைத்  
திருமலி வதுவை செய்தான்.

அலகில் - அளவில்லாத. ஒரு வழியிற் பெருக வைத்து. 35

1757. பெறல் அரும் திருவி னாளைப்  
 பெருமணம் புணர்ந்து, முன்னை  
 அறல்இயல் நறுமென் கூந்தல்  
 அணங்குஅணாள் திறத்தில் அற்றம்  
 புறம்ஒரு வெளி உராமல்  
 பொதிந்த சிந்தனை யினோடு  
 முறைமையின் வழாமை வைகி,  
 முகம்மலர்ந்து ஓழுகும் நாளில்.

முன்னை. . .பொதிந்த - முன்னே மணஞ் செய்த கரு மணல்  
 போன்ற நறியமெல்லை கூந்தலையுடைய தெய்வம் அனைய புனித  
 வதியாரிடத்தில் தான் புரிந்துள்ள வஞ்சனையைப் புறத்தில்  
 ஒருவருக்கும் சொல்லாமல் மறைத்த. இல்லற முறைமையில். 36

1758. முருகுஅவர் சோலை மூதார்  
 அதன்முதல் வணக் ரோடும்  
 இருந்திக் கிழவன் என்ன,  
 எய்திய திருவின் மிக்குப்  
 பொருகடல் கலங்கள் போக்கும்  
 புகழினான், மனைவி தன்பால்  
 பெருகுஞி விளக்குப் போல் ஓர்  
 பெண்கொடி அரிதின் பெற்றான்.

முருகு அவர் - வாசனை மலர்களையுடைய. முதல் - முதலை  
 யுடைய. இருந்திக்கிழவன் - குபேரன். பொருகடல் - அலைமோதுங்  
 கடலிலே. 37

1759. மடமகள் தன்னைப் பெற்று,  
 மங்கலம் பேணித் தான்முன்  
 உடன்உறைவு அஞ்சி நீத்த  
 ஓருபெரு மனைவி யாறைத்  
 தொடர்வுறு நினைந்து, தெய்வத்  
 தொழுகுலம் என்றே கொண்டு  
 கடன் அமைத்து அவர்தம் நாமம்  
 காநல்செய் மகவை இட்டான்.

மடம் - மடப்பத்தையுடைய. மங்கல காரியங்களைச் செய்து.  
 உடன் உறைவு - உடன் வாழ்வதற்கு. மனைவி யென்னுந் தொடர்பு  
 நீங்க. தொழுங்குல தெய்வமென்றே. கடன் அமைத்து - நாமகரணச்  
 சடங்கு செய்து. மகவுக்கு இட்டான். 38

1760. இந்நிலை இவன்இங்கு உய்தி  
                  இருந்தனன் இப்பால் நீடும்  
                  கன்னிமா மதில் சூழ் மாடக்  
                  காரைக்கால் வணிகன் ஆன  
                  தன் நிகர் கடந்த செல்வத்  
                  தனத்தன் மகளார் தாழும்  
                  மன்னிய கற்பி னோடு  
                  மனைஅறம் புரிந்து வைக.

கன்னி - அழியாத.

39

1761. ‘விளைவளம் பெருக்க வங்க  
                  மீதுபோம் பரம தத்தன்  
                  வளர்புகழிப் பாண்டி நாட்டுஷர்  
                  மாநகர் தன்னில் மன்னி,  
                  அளவுஇல்மா நிதியம் ஆக்கி,  
                  அமாந்துஇனி துஇருந்தான் என்று,  
                  கிளார்ஜூளி மணிக்கொம்பு அன்னாள்  
                  கிளைஞர்தாம் கேட்டார் அன்றே.

கிளார் - எழும்.

40

1762. அம்மொழி கேட்ட போதே,  
                  அணங்களார் சுற்றத்தாரும்  
                  தம்முறு கிளைஞர்ப் போக்கி,  
                  அவன் நிலை தாழும் கேட்டு,  
                  மம்மர்கொள் மனத்தர் ஆகி,  
                  ‘மற்றுஅவன் இருந்த பாங்கர்க்  
                  கொம்மைவெம் முலையி னாளைக்  
                  கொண்டுபோய் விடுவது’ என்றார்.

அணங்கனார் - தெய்வம்போன்ற அல்லது திருமகள்போன்ற புனிதவதியாரின். தம்முறு கிளைஞர்ப் போக்கி - தம் நெருங்கிய உற வினர்களை அனுப்பி. மம்மர் - மயக்கம். பாங்கர் - இடத்துக்கு. 41

1763. மாமணிச் சிவிகை தன்னில்  
                  மடந்தை மயில் அன்னாரைத்  
                  தாமரைத் தவிசில் வைகும்  
                  தவித்திரு என்ன ஏற்றிக்  
                  காமரு கழனி வீழ்த்துக்  
                  காதல்செய் சுற்றத் தாரும்  
                  தேமொழி யவரும் சூழக்  
                  சேணிதைக் கழிந்து சென்றார்.

மடநடை - மென்னடை. தாமரைப் பீடத்தில. காமரு கழனி  
வீழ்த்து - அழகிய திரைச்சீலை விடுத்து. தேன் மொழியவர் - பெண்  
மணிகள். சேணிடை - நெடுந் தூரம்.

42

1764. சிலபகல் கடந்து சென்று  
செந்தமிழ்த் திருநாடு எய்தி,  
மலர்புகழிப் பரம தத்தன்  
மாநகர் மரங்கு வந்து,  
குலமுதல் மணவி யாரைக்  
கொண்டுவந்து அணைந்த தன்மை  
தொலைவு இல்சீர்க் கணவ ணார்க்குச்  
சொல்லிமுன் செல்ல விட்டார்.

செந்தமிழ்த் திருநாடு - பாண்டிநாடு. 43

1765. வந்தவர் அணைந்த மாற்றம்  
கேட்டலும் வணிகன் தானும்  
சிந்தையில் அச்சும் எய்திச்  
‘செழுமணம் பிண்பு செய்த  
ஸபந்தொடி தனையும் கொண்டு,  
பயந்தபெண் மகவி ணோடு  
முந்துறச் செல்வேன்’ என்று,  
மொய்குழ வவர்பால் வந்தான்.

மாற்றம் - வார்த்தையை. மொய்குழலவார்பால் - புனிதவதி  
யாரிடம். 44

1766. தானும் அம் மணவி யோடும்  
தளர்நடை மகவி ணோடும்  
மான்இளம் பிணைபோல் நின்ற  
மணவியார் அடியில் தாழ்ந்தே  
‘யான்உமது அருளால் வாழ்வேன்;  
இவ்இளம் குழவி தானும்  
பான்மையால் உமது நாமம்’  
என்றுமுன் பணிந்து வீழ்ந்தான்.

பிணை - பெண்மான். மனைவியார் - புனிதவதியார். முறைமை  
யால் உமது திருப்பெயர் இடப்பெற்றது. 45

1767. கணவர்தாம் வணங்கக் கண்ட  
காமர்ஷுங் கொடிய ணாரும்  
அணைவறும் சுற்றத் தார்பால்  
அஞர்வுடை கிளைஞர் வெள்கி;  
‘உன்திரு மணவி தன்னை

மணம்மலி தாரி னாய்! நீ  
வணங்குவது என்கொல்?' என்றார்.

காமர் - அழகிய. வெள்கி - வெட்கி.

46

1768. மற்று, அவர் தம்மை நோக்கி,  
'மானுடம் இவர்தாம் அல்லர்;  
நல்பெருந் தெய்வம் ஆதல்  
நான் அறிந்து அகன்ற பின்பு  
பெற்றஇம் மகவு தன்னளப்  
பேர்இட்டேன்; ஆத லாலே  
பொன்பதம் பணிந்தேன்; நீரும்  
போற்றுதல் செய்மின்' என்றான்.

புனிதவதி என்னும் பேரிட்டேன்.

47

1769. என்றலும் சுற்றத் தாரும்  
'இதுஎன்கொல்' என்று நின்றார்;  
மன்றல் அம் குழலினாரும்  
வணிகன்வாய் மாற்றம் கேளாக்  
கொன்றைவார் சடையி னார்தம்  
குறைகழல் போற்றிச் சிந்தை  
ஒன்றிய நோக்கில் மிக்க  
உணர்வுகொண் டுட்ரெபெசப் கின்றார்.

மன்றல் - வாசனை கமமும். குரைகழல் - ஒலிக்கும். வீரக்கழலை  
யணிந்த திருவடியை. சிந்தை ஒருமைப்பட்ட நோக்காவது அக  
நோக்கு. அக நோக்கால் வினைவது மெய்யணர்வாகலான் “மிக்க  
உணர்வு” என்றார்.

48

1770. ‘அங்குஇவன் குறித்த கொள்கை  
இது; இனி இவனுக்காகத்  
தாங்கிய வளப்பு நின்ற  
தசைப்பொதி கழித்து, இங்கு உன்பால்  
ஆங்குநின் தாள்கள் போற்றும்  
பேய்வடிவு அடியெனுக்குப்  
பாங்குற வேண்டும்’ என்று  
பரம்தாள் பரவி நின்றார்.

வனப்பு நின்ற தசைப்பொதி - அழகு தங்கிய மாமிசப்  
பொதியை. இங்கு அழித்து. நின்றார்கள் என்னும் பாடத்துக்கு  
உன்னிடம் குழந்து நின்றார்கள் எனக் கொள்க. பாங்குற - ஒழுங்கு  
பெறப் பொருந்த.

49

1771. ஆனாப் பொழுது மன்றுள்  
 ஆடுவார் அருளி னாலே  
 மேல்நெறி உணர்வு கூர,  
 வேண்டிற்றே பெறுவார் மெய்யில்  
 ஊன் அடை வனப்பை எல்லாம்  
 உதறின் புட்பே ஆக  
 வானமும் மண்ணும் எல்லாம்  
 வணங்குபேய் வடிவம் ஆனார்.

கூர - மிக (உள்ளது சிறக்க). மெய்யில். . .ஆகு - உடலில் மாமிசத்தால் அடைந்திருந்த அழகை எல்லாம் உதறி எலும்பு உடம்பாக. பேய் வடிவமாயது, தத்துவ காரிய மாயா உடலோழிந்த ஞானவடிவ மென்க. “பேயாய நற்கணத்தி லொன்றாய நாம்” - காரைக்காலம்மையார்: அற்புதத் திருவந்தாதி. 81; “காரைக்காற் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும்” 1. முத்த திருப்பதிகம் 11: “காரைக்காற் பேய்தன் பாடல் பத்தும்”: 2. முத்த திருப்பதிகம். 11. 50

1772. மலர்மஸை பொழிந்தது எங்கும்;  
 வானதுந் துபியின் நாதம்  
 உலகுளவாம் நிறைந்து விமம்  
 உம்பரும் முனிவர் தாழும்  
 குலவினர்; கணங்கள் எல்லாம்  
 குணலை இட்டன; முன் நின்ற  
 தொலைஇல்பல் சுற்றத்தாரும்  
 தொழுதுஅஞ்சி அகன்று போனார்.

குலவினர் - அளவளாவினார்கள். குணலைக்கூத் தாடினார் (குணலை - மகிழ்ச்சி மிகுந்தவிடத்து ஆடும் ஒருவகைக் கூத்து). 51

1773. உற்பவித்து எழுந்த ஞானத்து  
 ஓருமையின் உமைகோன் தன்னை  
 ‘அற்புதத் திருவந் தாதி’  
 அப்பொழுது அருளிச் செய்வார்,  
 ‘பொற்புடைச் செய்த பாத  
 புண்டா’ கங்கள் போற்றும்  
 நல்கணத் தினில் ஓன்றுஅழைனேன்  
 நான்’ என்று நயக்து பாடி.

உமைகோன் தன்னை - சிவபெருமானை. பொற்பு - அழகு. செய்ய - சிவந்த. புண்டா - கங்கள் - தாமரைகள். 52

1774. ஆய்ந்தசீர் ‘இரட்டை மாலை  
 அந்தாதி’ எடுத்துப் பாடி  
 ஏய்ந்த பேருணர்வு பொங்க,  
 எயில் ஓரு மூன்றும் மூன் நாள்  
 காய்ந்தவர் இருந்த வெள்ளிக்  
 கைவைமால் வரையை நன்னை  
 வாய்ந்தபீர் அருள்முன் கூர,  
 வழிபடும் வழியால் வந்தார்.

இரட்டை மணிமாலையை அந்தாதியாக. ஏய்ந்த - பொருந்திய.  
 மூன்று மதிலையும் முன்னாளில் எரித்த சிவபெருமான். மால்வரை -  
 பெரிய மலையை. வாய்ந்த - கிடைத்த. 53

1775. கண்டவர் வியப்புற்று அஞ்சிக்  
 கைஅகன்று ஓடு வார்கள்  
 கொண்டதோர் வேடத் தன்மை  
 உள்ளவர் கூறக் கூட்டோ  
 ‘அண்டர் நாயகனார் என்னை  
 அறிவீரேல் அறியா வாய்மை  
 எண்ணிசை மாக்க ஞக்குயான்  
 எவ்வாறு வாய்சன்?’ என்பார்.

கை அகன்று - இடத்தை விட்டகன்று; உடனே அகன்று. தமது  
 வேடத் தன்மையை உள்ளவாறு கூற அம்மையார் கேட்டு வாய்மை  
 அறியா எண்ணிசை.....எவ்வருவமா யிருந்தாலென்ன? மாக்கள் - ஜயறி  
 வினர். “மாவு மாக்கஞ்சும் ஜயறிவினவே” தொல்காப்பியம்: மரபியல் 32.  
 ஆற்றிவுடைய மக்களுக்குப் பேய் வடிவின் நுட்பம் விளங்கும்  
 என்றபடி. “மக்கள் தாமே ஆற்றி உயிரே” மேற்படி இயல். 54

1776. வடத்திசைத் தேசம் எல்லாம்  
 மனத்தினும் கடிது சென்று,  
 தொடைஅலிழ் இதழி மாலைச்  
 குலபா ணியனார் மேவும்  
 படர்ச்சிக் கைவை வெற்பின்  
 பாங்குஅணைந் துஆங்குக் காலின்  
 நடையினைத் தவிர்ந்து, பார்மீல்  
 தலையினால் நடந்து சென்றார்.

மெய்ஞ்சோன் நுண்ணுடம்பாகிய எற்புடம்பு மனத்தினுங்  
 கடிது செல்வது இயல்பு. தொடை.....பாணியினார் - கட்டவிழ்ந்த  
 கொன்றை மாலையையனிந்து சூலமேந்திய கையினராகிய சிவ  
 பிரான். தொடை - கொத்துமாம். வெற்பின் - மலையின். 55

1777. தலையினால் நடந்து சென்று  
 சங்கரன் இருந்த வெள்ளி  
 மலையின்மீல் ஏறும் போது  
 மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்  
 கலைளைய் திங்கள் கண்ணிக்  
 கண்ணுதல் ஓருபா கத்துச்  
 சிலைநுதல் இமய வல்லி  
 திருக்கண் நோக்கு உற்றதன்டே.

கலையினாந் திங்கட் கண்ணி - பிறைக் கண்ணி (கொண்டை  
 மாலை). சிலை நுதல் - வில்லைப்போன்ற நெற்றியையுடைய.  
 இமயவல்லி - பார்வதி; பார்வதி சக்தி; சக்தி - அருள்; “அருளாது சக்தி  
 யாகும்” - சிவஞான சித்தியார். அருளாந்தாய் வாயிலாகத் தந்தையாஞ்  
 சிவத்தைக் காண்டல் மரடு. 56

1778. அம்பிகை திருவுள் எத்தின்  
 அதிசயித்து அருளித் தாழ்ந்து  
 தம்பெரு மாணை நோக்கித்  
 ‘தலையினால் நடந்துஇங்கு ஏறும்  
 எம்பெருமான் ஓர் எற்பின்  
 யாக்கைஅன்பு என்னே! என்ன,  
 நம்பெரு மாட்டிக்கு அங்கு  
 நாயகன் அருளிச் செய்வான்.

ஓர் எலும்புடலின் (உருவின்). என்பெருமானே! எலும்புடல்!  
 தலையினால் நடந்திங்கேறும் அன்பு என்னே! 57

1779. ‘வரும்இவள் நம்மைப் பேணும்  
 அம்மைகாண், உமையே! மற்றுஇப்  
 பெருமைசீர் வடிவம் வேண்டிப்  
 பெற்றனள்’ என்று, பின்றை  
 அருகு வந்தணைய நோக்கி,  
 ‘அம்மையே’ என்னும் செம்மை  
 ஒருமொழி உலகம் எல்லாம்  
 உய்யவே அருளிச் செய்தார். 58

1780. அங்கணான் ‘அம்மையே’ என்று  
 அருள்செய, ‘அப்பா’ என்று  
 பங்கயச் செம்பொன் பாதம்  
 பளிந்துலீழ்ந்து எழுந்தார் தம்மைச்  
 சங்கவெண் குழையி ஸாரும்  
 தாம்னதீர் நோக்கி ‘நம்பால்

இங்குவேண்டுவதுஎன்ன? என்ன  
இறைஞ்சி நின்று இயம்புகின்றார்.

அங்கணன் - சிவபெருமான்; திருநகரச் சிறப்பு: பாட்டு. 46  
குறிப்புப் பார்க்க. பங்கயம் - தாமரை போன்ற குழையினாரும் - சிவ  
பெருமானும். 59

1781. இறவாத இன்ப அன்பு  
வேண்டிப்பின் வேண்டுகின்றார்  
'பிறவாஸம் வேண்டும்; மீண்டும்  
பிறப்புஉண்டேல உன்னை என்றும்  
மறவாஸம் வேண்டும்; இன்னும்  
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி,  
அறவா! நீ ஆடும் போதுஉள்  
அடியின்கீழ் இருக்க' என்றார். 60

1782. கூடுமாறு அருள் கொடுத்துக்  
'குலவிதென் திசையில் என்றும்  
நீடுவாழ் பழன முதார்  
நிலவிய ஆலங்காட்டில்  
ஆடுமா நடமும் நீ கண்டு,  
ஆனந்தம் சேர்ந்து, எப்போதும்  
பாடுவாய் நம்மை' என்றான் -  
பரவுவார் பற்றாய் நின்றான்.

அறவா - தர்ம சொறுபனே! "துறக்கப் படாத வுடலைத்  
துறந்துவெந் தூதுவரோ - டிறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன்  
ஏறிவந்து - பிறப்பன் பிறந்தாற் பிறையனி வார்ச்சடைப் பிஞ்ஞகன்பேர்  
- மறப்பன் கொலோவென் தென்னுள்ளங் கிடந்து மறுகிடுமே." -  
அப்பர்: தனித்திருவிருத்தம். 8. 61

1783. அப்பரிசு அருளாப் பெற்ற  
அம்மையும் செம்மை வேத  
மெய்ப்பொருள் ஆளார் தம்மை  
விஷட்கொண்டு வணங்கிப் போந்து,  
செப்புஅரும் பெருமைஅள்பால்  
திகழ்திரு வாலங்காடுஆம்  
நல்பதி தலையி னாலே  
நடந்து, புக்குஅடைந்தார் அன்றே.

கூடுமாறு - கிடைக்கும்படி. 62

1784. ஆலங்கா டுஅதனில் அண்டம்  
உறநிமிர்ந் தாடுகின்ற  
கோலம்கான் பொழுது ‘கொங்கை  
திரங்கி’ என் றுளுத்துத் தங்கு  
மூலம்கான் புஅரியார் தம்மை  
முத்தநல் பதிகம் பாடி,  
ஞாலம்கா தலித்துப் போற்றும்  
நட்ம்போற்றி நன்றூம் நாளில்.

“அண்டமுற நிமிர்ந்தாடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே” - காரைக்காலம்மையார்: 1. முத்த திருப்பதிகம் 4. தங்கு மூலங்காண்பரியார் - ஆதியில்லாதவர்; பிறப்பில்லாதவர்; அநாதி. 63

#### கொச்சகக் கவி

1785. மட்டுஅவிழ்கொன் றையினார்தம் திருக்கூத்து முன்வணங்கும்  
இட்டம்மிகு பெருங்காதல் எழுந்துஓங்க, வியப்புள்ளதி  
‘எட்டிஇல வம்சகை’ என்றுத்துத் திருப்பதிகம்  
‘கொட்டமுழ வம்குழகன் ஆடும்’ எனப் பாடினார்.

மட்டு - வாசனை; தேன். இஷ்டமிகு எட்டி - எட்டிமரம்.  
இலவம் - காட்டுப் பஞ்சமரம். ஈகை - இண்டங் கொடி. 64

1786. மடுத்தபுள் வேணியனார் ‘அம்மை’ என மதுரமொழி  
கொடுத்தருளப் பெற்றானரக் குலவியதான் டவத்தில் அவர்  
எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றும்இருக் கின்றானர  
அடுத்தபெருஞ் சீர்பரவல் ஆர்அளவு ஆயினதுஅம்மா.

மதுரம் - மதன். 65

#### அறுசீர் விருத்தம்

1787. ஆதியோடு அந்தம் இல்லான்  
அருள்நடம் ஆடும் போது  
கீதம்முன் பாடும் அம்மை  
கிளர்ஜூளி மலர்த்தாள் போற்றிக்  
சீதநிர் வயல் குழ் திங்க  
ஞாரில் அப்பூதி யாராம்  
போதமா முனிவர் செய்த  
திருத்தொண்டு புகல லுற்றீரன்.

போதம் - அறிவு. 66

### காரைக்கால் அம்மையார்

காரைக்காலிலே வணிகர் குலத்தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தனத்தன் என்பது. அவனது தவப் பயனால், அவனிடம் திருமகள் தோன்றினாலென்ன ஒரு பெண் மகவு பிறந்தது. அம்மகவுக்குப் புனிதவதியார் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

புனிதவதியார் குழந்தைப் பருவத்திலேயே இயல்பாகச் சிவநேச முடையவரானார். விளையாட்டுக் காலங்களிலும் அவர் சிவ நாமத்தை முழக்குவார்; தொண்டர்கள் வரின் அவர்களைத் தொழுவார். இவ்வாறு அவர் ஒழுகி, அழுகு ஒளி விடுவதுபோல வளர்ந்து, திருமணப் பருவமடைந்தார்.

நாகப்பட்டினத்திலே நிதிபதி என்றொரு வணிகத் தலைவன் இருந்தான். அவன் தன்மகன் பரமத்தனுக்குப் புனிதவதியாரை மணஞ்செய்விக்க விரும்பினான்; விரும்பியவாறு சில முதி யோர்களைத் தனத்தனிடம் அனுப்பினான். முதுதியோர்கள் காரைக்கால் போந்து, தனத்தனிடம் நிதிபதியின் சகுத்தை வெளி யிட்டார்கள். தனத்தன் நிதிபதியின் விருப்பத்துக்கு உடன்பட்டான். இதை முதுயோர்கள் நாகைக்கேகி நிதிபதியினிடம் தெரிவித்தார்கள். இரு சார்பிலும் மனவினைக்குரிய செயல்கள் நிகழ்ந்து வந்தன. திருமணம் காரைக்காலில் நடைபெற்றது.

தனத்தனுக்குப் புனிதவதியார் ஒரு பெருந்தவப் புதல்வியா ராதலின், அவன், தன் மகளையும் மருமகனையும் நாகைக்கு அனுப்ப விரும்பினானில்லை. அவன், தன் வீட்டருகே ஒரு தனி வீடுகட்டி, அதில் இருவரையும் வதியுமாறு செய்து பெரும் பொருளும் உதவினான். பரமத்தன் வாணிகத் துறையைப் பெருக்கி வாழ வாணான். புனிதவதியார், பரமத்தனுக்கு வாழ்க்கைத் துணையாகி, இல்லற்றை இனிது நடாத்தி வந்தார்.

புனிதவதியார்பால் சிவ நேயம் நாளுக்குநாள் முருகிப் பெருகி ஒங்கி வளரலாயிற்று. மனைக்கு வருஞ் சிவனடியார்களுக்கு அம்மையார் அழுதாட்டிப் பொன்னும் பொருளுங் கொடுத்து வந்தார்.

ஒருநாள் பரமத்தனைக் காணவந்தவர்களிற் சிலர், அவனுக்கு இரண்டு மாங்கனிகள் கொடுத்தார்கள். அவன் அவைகளை வாங்கி, அவர்கள் குறை முடித்து, அவைகளை இல்லிற்கு அனுப்பினான். அம்மையார் அப்பழங்களை வாங்கி வைத்தார். அவ்வேளையில் அங்கே ஒரு சிவனடியார் பசியால் வாடி இளைப்புற்றவராய் வந்தார். புனிதவதியார் அவர்தம் நிலைமை கண்டு, “அடியவர் பசி தீர்ப்பேன்” என்று கால் கழுவ நீர் கொடுத்தவர்; கலத்திலே திருவழுது படைத்தார். அப்பொழுது கறியழுது சமைக்கப்படாமலிருந்தது.

“சிவனடியாரோ விருந்தினராய் வந்துள்ளார். இப்பேற்றினுஞ் சிறந்த தொன்றில்லை” என அம்மையார் கருதிக் கணவன் அனுப்பிய இரண்டு பழங்களில் ஒன்றைக் கொண்டு வந்து படைத்தார். சிவனடியார் மாங்கனியுடன் அமுதுண்டு அம்மையார் செயலைப் பாராட்டிப் போனார்.

பரமதத்தன் பகலிலே இல்லிற்கு வந்தான். அவன் வழக்கம் போல் நீராடினான்; பின்னே அமுதுண்ண அமர்ந்தான். அம்மையார் திருவமுது கறியமுது முலியவற்றைப் படைத்தார். அவர், தம் பாலுள்ள மாங்கனியையுங் கொண்டு வந்து வைத்தார். பரமதத்தன் கனியை உண்டான். அஃது அதிகச் சுவையாயிருத்தல் கண்டு, அவன் மற்றுமொரு கனியையுங் கேட்டான். அம்மையார் கனியைக் கொண்டு வருவார்போல அகன்றார்; அகன்று, மெய்ம்மறந்து, உணர்வினால் “உற்றவிடத்து உதவும் பெருமானே!” என்று ஆண்டவனை நினைந்தார். ஆண்டவனருளால் ஒரு மாங்கனி அம்மையார் கையில் வந்து நின்றது. அம்மையார், அப்பழத்தைக் கொண்டு வந்து கணவனுக்கு இட்டார். அவன் அதை உண்டான்; உண்டு, “என்னே இதன் சுவை! இது நான் அனுப்பிய மாங்கனி யாயிருக்குமோ? இராது. இதைப் போன்றதொரு கனியை மூன்று உலகங்களிலும் பெறுதல் அரிது. இத்தகைய ஒன்றை நீ எங்கே பெற்றாய்?” என்று அம்மையாரைக் கேட்டான். புனிதவுதியார், ‘திருவருள் உதவிய திறத்தை வெளியிடலாமோ’ என்று கருதுகிறார்; ‘கணவனுக்கு உண்மையை மறைத்தலுந்தவறன்றோ’ என்றும் என்னு கிறார். இருவழியிலும் அம்மையார் நெஞ்சஞ் சுழன்றது. பின்னே அம்மையார் தெளிவுற்று நிகழ்ந்ததைக் கூறினார்.

பரமதத்தன் திருவருள் நெறியில் நில்லாதவன். அவனுக்கு உண்மை விளங்கவில்லை. அவன் அம்மையாரைப் பார்த்துச் “சிவனருளா! சிவனருளாயின், அவனருளால் இன்னுமொரு கனி கொண்டுவா பார்ப்போம்” என்றான். கற்பரசியார் அவ்விடத்தை விட்டு நீங்கி, அடியார்க் கெளியனாகிய ஆண்டவனைச் சிந்தித்து, “இன்னும் ஒரு பழம் அருளால் வேண்டும் இல்லையேல் என்னுரை பொய்யாகும்” என்று வேண்டினார். எங்குமுள்ள சங்கரன் அருளால் மாங்கனியொன்று அம்மையார் கையில் வந்து சேர்ந்தது. அம்மையார் அதைக் கொண்டுவந்து நாயகனிடந் தந்தார். அவன் அதிசயித்து அதை வாங்கினான்; உடனே அது மறைந்தது. பரமதத்தன் நெஞ்சம் சுழல்கின்றது; அவன் அம்மையாரைப் பார்க்கிறான்; பார்த்துப் பார்த்து, “இவள் தெய்வம்; இவளை விட்டு நீங்குதல் வேண்டும்” என்று கருதலானான். அவன், தன் கருத்தை வெளியிடாது, அம்மையாரோடு தொடர்பின்றி வாழ்ந்து வந்தான்.

சின்னாள் கழிந்த பின்னர்ப் பரமதத்தன், “கடல்மீது சென்று வாணிபங் செய்து பொருள் திரட்டி வருவேன்” என்று சொல்லிக்

கொண்டிருந்தான். சுற்றுத்தவர்கள் சேர்ந்து மரக்கலஞ் சமைத்துத் தந்தார்கள். அம்மரக் கலத்தில் பல பண்டங்களை ஏற்றிப் பரமத்தன் சிலருடன் புறப்பட்டான். அவன் வாணிபஞ் செய்து கொண்டே, பாண்டி நாட்டிலுள்ள ஒரு துறை முகப்பட்டினத்தைச் சேர்ந்தான். அங்கே அவன் ஒரு வாணிபப் பெண்ணை மணஞ்செய்து கொண்டான். அவனுக்கு ஒரு பெண் குழவி பிறந்தது. அக்குழவிக்குப் பரமத்தன், தான் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வரும் முதன் மனைவியின் பெயரை இட்டுச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

பரமத்தன் பாண்டி நாட்டிலிருப்பதைக் காரைக்காலி ஓள்ள புனிதவதியார் சுற்றுத்தவர்கள் கேள்வியுற்றார்கள். அவர்கள் சிலரை அனுப்பிப் பரமத்தன் நிலைமையை உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் “புனிதவதியாரைப் பரமத்தனிடஞ் சேர்க்க வேண்டும்” என்று தீர்மானித்து, ஒரு சிவிகையிலே அம்மையாரை ஏற்றிப் பரமத்தன் வாழும் பட்டினத்தை அணைந்தார்கள்; அணைந்து தங்கள் வரவைப் பரமத்தனுக்குத் தெரிவித்தார்கள். பரமத்தன் அதைத் கேட்டதும் மனவி மக்களுடன் விரைந்து வந்து புனிதவதியாரைத் தொழுதான்; தொழுது, “உம்முடைய திருவாருளால் இனிது வாழ்கிறேன்; இக்குழந்தைக்கும் உமது திருநாமத்தையே சூட்டியுள்ளேன்” என்கிறான்; அம்மையார் காலில் விழுகிறான்; எழுகிறான். இக்காட்சி கண்ட புனிதவதியார்க்கு அச்ச முண்டாயிற்று. அவர் சுற்றுத்தவர்பால் ஒதுங்கி நின்றார். சுற்றுத்தவர்கள் நானிப் பரமத்தனைப் பார்த்து, “பரமத்தா! என்ன இது! உன் மனைவியை வணங்கினாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “என்ன சொல்கிறீர்கள்! இவர் மானிடர் அல்லர்; இவர் தெய்வம்; இவ்வாறு கருதியே இவரை விட்டுப் பிரிந்தேன்; பின்பு பெற்ற இக்குழவிக்கு இவர் பெயரையே அணிந்தேன்; இப்பொழுது இவர் திருவடிகளிலும் பணிந்தேன்; நீங்களும் பணியுங்கள்” என்றான். அவர்கள், “இஃதென்ன மாயம்!” என்று திகைத்தார்கள்.

புனிதவதியார் சிவபெருமான் திருவடியைப் போற்றி, ஒன்றிய சிந்தையாய், “சசனே! இவன் குறித்த கொள்கை இது. இவனுக்காகத் தாங்கிய அழகு நிரம்பிய தசைப் பொதியைக் கழித்து, உன்னைச் சூழ்ந்து, உன் தாள்கள் போற்றும் பேய் வடிவை அடியேனுக்கு அளித் தருளால் வேண்டும்” என்று இறைஞ்சினார். ஆண்டவன் திருவருள் அவ்வாறே கூடிற்று. அம்மையார் திருவருளை முன்னிட்டு உன் நிறைந்த அழகை உதறினார். ஏற்புடம்பானார், மண்ணும் விண்ணும் வணங்கும் பேய் வடிவம் பெற்றார். மலர்மாரி பொழுந்தது; வான துந்துபிகள் முழங்கின; தேவர்களும் முனிவர்களும் ஆரவாரித் தார்கள்; சிவ கணங்கள் கூத்தாடன. சுற்றுத்தவர்கள் அச்சமுற்று அம்மையாரைத் தொழுது போய்விட்டார்கள்.

பேய் வடிவாகிய அம்மையார், திருவருளால் அற்புதத் திருவந்தாதியையும், திருவிரட்டை மணிமாலையையும் திருவாய் மலர்ந்தார். அம்மையார் உருவைக் காண்பவர்கள் ஒடுவார்கள்; அதன் தன்மையைப் பேசுவார்கள். அதைக் கேட்ட அம்மையார், “அண்டர் நாயகர் என்னை அறிவாராயின், வாய்மை அறியா மாக்களுக்கு எவ்வுருவமாக விளங்கினா லென்ன்” என்று சொல்வார்.

“திருக்கயிலாயத்தைக் காணுதல் வேண்டும்” என்னும் விருப்பம் அம்மையாருக்கு எழுந்தது. அம்மையார், மனோ வேகத்தினும் அதிவேகமாக நடந்து சென்றார்; திருக்கயிலையை அனுகினார்; காலால் நடத்தலைத் தவிர்த்தார்; தலையால் நடந்தார்; மலை மீதேறினார். அப்பொழுது, உமா தேவியார் அதிசயித்துச் சிவபெருமானைப் பார்த்து, “இங்கே தலையினால் நடந்து வரும் என்புடலின் அன்பு என்னே! என்றார். சிவபிரான், “உமையே! இவள் நம்மைத் துதிக்கும் அம்மை இப்பெருமை வாய்ந்த வடிவத்தையும் நம்மை வேண்டிப் பெற்றாள்” என்று அருளினார். பின்னர்ப் பேயார் சிவபெருமான் திருமுன்னே நெருங்கி வந்தார். சிவபெருமான் அவரைத் திருநோக்கஞ் செய்து, “அம்மையே” என்று அழைத்தார். அம்மையாரும் “அப்பா” என்று சொல்லி, ஆண்டவன் அடியில் விழுந்து வணங்கினார்.

கயிலாயபதி, பேயாரைப் பார்த்து, “நம்பால் இங்கு வேண்டுவது என்ன?” என்று கேட்டார். அம்மையார், “ஆண்டவனே! அடியேனுக்கு இறவாத இன்ப அன்பு வேண்டும்; பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல், என்றும் உம்மை மறவாமை வேண்டும்; ஐயன் நடம் புரியும் போது அடியேன் மகிழ்ந்து பாடி, ஐயன் திருவடியின்கீழ் இருக்க வேண்டும்” என்று முறையிட்டார். சிவபெருமான் திருவருள் சுரந்து, “அம்மையே! தென்திசையில் திருவாலங்காடென்றொரு பதி இருக்கிறது. அங்கே நாம் நடம் புரிகிறோம். அதைக் கண்டு இன்புற்று நம்மைப் பாடிக்கொண்டிருப்பாயாக” என்றாருளினார்.

பேயார், பெருமானைப் பணிந்து, விடைபெற்றுத் திருக்கயிலையை விடுத்துத் தலையினால் நடந்து, திருவாலங்காட்டை அடைந்தார்; அங்கே ஆண்டவன் புரியுந் திருக்குத்தைக் கண்டு தொழுதார்; “கொங்கை திரங்கி”, “எட்டி இலவம்” என்னும் இரண்டு மூத்த திருப்பதிகங்களைப் பாடினார். பின்னர்க் காரைக்காலம்மையார் ஆண்டவன் திருவடிக்கீழ் என்றும் சிவானந்தத்தை நுகரும் பெரும் பேற்றை அடைந்தார்.

## 30. அப்புதியாடகள் நாயனார்

1788. தாண்டவம் புரிய வல்ல  
 தம்பிரானாரூக்கு அன்பர்;  
 ஈண்டிய புகழின் பாலார்;  
 எல்லைஇல் தவத்தின் மிக்கார்;  
 ஆண்டசீர் அரசின் பாதம்  
 அடைந்து அவர் அறியா முன்னே  
 காண்தகு காதல் கூர்க்  
 கலந்த அன்பினராய் உள்ளார்.

நடராஜப் பெருமானுக்கு அன்பர். ஈண்டிய - மிகுந்த  
 திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவடிகளை. 1

1789. களவுபொய் காமம் கோபம்  
 முதலிய குற்றும் காய்ந்தார்;  
 வளம்மிகு மளையின் வாழ்க்கை  
 நிலைபினார்; மளைப்பால் உள்ள  
 அளவைகள் நிறைகோல் மக்கள்  
 ஆவொடு மேதி மற்றும்  
 உள்ளலாம் அரசின் நாயம்  
 சாற்றும் அவ்வழூக்க வாற்றார்.

அளவைகள் - அளக்குங் கருவிகள். நிறைகோல் - தராசகள்.  
 ஆவொடு மேதி - பசுக்களுடன் எருமைகள். அவ்வொழுக்க  
 முடையவர். 2

1790. வடிவுதாம் காணா ராயும்  
 மன்னுசீர் வாக்கின் வேந்தால்  
 அடிமையும் தம்பி ராணார்  
 அருளும் கேட்டு அவர்நா மத்தால்  
 படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப்  
 பந்தர்கள் முதலாய் உள்ள  
 முடிவிலா அறங்கள் செய்து  
 முறைமையால் வாழும் நாளில்.

வாக்கின் வேந்தர் - திருநாவுக்கரசரின். வாக்கின் வேந்தர்  
 ஆண்டவனிடங் கொண்டுள்ள அடிமைத் திறத்தையும், ஆண்டவன்

அவருக்குச் செய்த அருட்டிறத்தையும் அப்புதியடிகள் கேள்வியுற்று.  
அவர் - திருநாவுக்கரசரின். படி - உலகம்; முறைமையுமாம். 3

### கொச்சகக் கலி

1791. பொருப்புதுரையன் மடப்பிடியின் உடன்புணரும் கிலக்களிற்றின்  
நிருப்பழனம் பணிந்துபணி செய்திருநா வுக்கரச்  
ஒருப்படுகா தவின்பிறவும் உடையவர்தம் பதிவணங்கும்  
விருப்பினொடும் திங்களூர் வழிமருங்கு மேவுவார்.

பொருப்புதுரையன் மடப்பிடியினுடன் - பார்வதியுடன். பிடி -  
பெண் யானை. களிறு - ஆண் யானை. ஒருப்படு காதலில் - ஒருமைப்  
பட்ட அன்பால். உடையவர்தம் - சிவபெருமானது. 4

1792. அளவுள்ளனம் சிலவுழையியா வழிக்களரயில் அருள்உடையார்  
உளம் அளைய தண்ணுளித்தாய் உறுவேளில் பரிவுஅகற்றிக்  
குளம்நிறைந்த நீர்த்தடம்போல் குளிர்தூங்கும் பரப்பினதாய்  
வளம்மருவும் நிகழ்தஞ்சன் ணீர்ப்பந்தர் வந்துஅணைந்தார்.

தண்ணுளித்தாய் - தண்மையுடையதாய். உறுவேனில் பரிவு  
அகற்றி - மிக்க வேனிற்காலத்து வெம்மைத் துன்பத்தை நீக்கி. குளம்;  
இடம்; நீர்; அவ்விடத்திலிருப்பது. தடம் - தடாகம். 5

1793. வந்துஅணைந்த வாகீசர் மந்தமா ருதசீதப்  
பந்தருடன் அழுதம் ஆழம் தண்ணீரும் பார்த்தருளிக்  
சிந்தலியப் புறவுவார் திருநாவுக் கரகளனும்போர்  
சந்தம்லற வரைந்ததனை எம்மருங்கும் தாம்கண்டார்.

மந்தமாருத சீதம் - இளங்தென்றலின் குளிர்ச்சியுடைய. அமுதம்  
போன்ற தண்ணீரையும். சந்தமுற - அழகாக. 6

1794. ‘இப்பந்தர் இப்பெயர்இட்டு இங்குஅமைத்தார் யார்?’ என்றார்க்கு  
அப்பந்தர் அறிந்தார்கள்’ ஆண்டறாச எனும்பெயரால்  
செப்புதரும்சீர் அப்புதி அடிகளார் செய்துஅமைத்தார்;  
தப்புஇன்றி எங்கும் ஊனா - சாலைகுளம் கா’ என்றார்.

என்று கேட்ட திருநாவுக்கரசருக்கு அப்பந்தரை நன்கு  
அறிந்தவர். கா - சோலை. 7

1795. என்றுலைரக்க, அரசுகேட்டு ‘இதற்குள்ளோ கருத்து?’என்று,  
நின்றவரை நோக்கி, ‘அவர் எவ்விடத்தார்?’ எனவினவத்  
துண்றியநூல் மார்பஞம் இத் தொல்பதியார்; மனையின்கண்  
சென்றனர்-இப்பொழுது; அதுவும் சேய்த்தன்று - நணித்து; என்றார்.

துன்றிய . . . . பதியார் - அவ்வப்புதியடிகளும் இப்பழம்  
பதியில் வாழ்பவர். சேய்த்தன்று - தூரமன்று. நணித்து - அருகே  
யுள்ளது. 8

1796. அங்குஅகன்ற முனிவரும்போய் அப்பூதி அடிகளார்  
தங்குமளைக் கஸ்ததலைமுன் சார்வாக, உள்ளிருந்த  
திங்கலூர் மறைத்தலைவர் செழுங்கடையில் வந்துஅடைந்தார்  
நங்கள்பிரான் தமர்ஓருவர்; எனக்கேட்டு நண்ணினார்.  
சார்வாக - சேர. நஞ்சிவபிரான் அடியவர் ஒருவர். 9
1797. கடிதுஅணைந்து வாகீசர் கழல்பணிய, மற்றுஅவர்தம்  
அடிபணியா முன்பணியும் அரசின்னதிர், அந்தணளார்  
'முடிவுஇல் தவம் செய்தேன்கொல்! முன்பொழியும் கருணைபுரி  
வடிவுடையீர்! என்மணையில் வந்துஅருளிற்று என்?' என்றார்.
- எதிர் - எதிரிலே; முன்னே. 10
1798. ஓருகுன்ற வில்லாரைத் திருப்பழங்த் துள்ளிறைஞ்சி  
வருகின்றோம்; வழிக்கரையில் நீர்வைத்த வாய்ந்தவளம்  
தருகின்ற நிழல்தண்ணீர்ப் பந்தரும்கண்டு அத்தகைமை  
புரிகின்ற அறம்பிறவும் கேட்டுஅணைந்தோம்; எனப்புகல்வார்.
- ஓருகுன்ற வில்லாரை - சிவபிரானை. வாய்ந்த - பொருந்திய;  
சிறந்த. 11
1799. 'ஆறுஅணியும் சடைமுடியார் அடியார்க்கு நீர்வைத்த  
சறுஇல்பெரும் தண்ணீர்ப்பந்தில் நும்பேர் எழுதாதே  
வேறுஒருபோர் முன்ஸழுத வேண்டியகா ரணம் என்கொல்?  
கூறுப்'என எதிர்மொழிந்தார் - கோதுஇல்மொழிக் கொற்றவனார்.
- சுறில் பெரும் - முடிவு இல்லாத பெருமை வாய்ந்த. கோதில்  
மொழிக் கொற்றவனார் - குற்றமில்லாத திருநாவுக்கரசர். 12
1800. நின்றமறை யோர்கேளா, நிலைஆழிந்த சிந்தையராய்  
நன்றுஅருளிச் செய்திலீர்! நாண்தில் அமண் பதகநுடன்  
ஒன்றியமன் னவன்குட்சி திருத்தொண்டின் உறைப்பாலே  
வென்றவர்தம் திருப்பேரோ வேறுஒருபோ?' எனவெகுள்வார்.
- நின்ற அப்பூதியடிகள் கேட்டு. பதகநுடன் ஒன்றிய - சண்டாளர்  
கஞ்சன் கலந்த குழ்ச்சியை. வெகுள்வார் - கோபிப்பவராய். 13
1801. 'நம்மை ஸடைய வர்கழல்கீழ் நயந்ததிருத் தொண்டாலே  
இம்மையிலும் பிழைப்பதுஎன, என்போல்வா நும்தெளியச்  
செம்மைபுரி திருநாவுக்கரசர் திருப்பெயர் எழுத  
வெம்மைமொழி யான்கேட்க விளம்பினீர்' எனவிளம்பி.
- நம்மை யுடைவராகிய சிவபிரான் திருவடிக்கீழ். இருவருஞ்  
சிவனடியாராதலினால் "நம்மை" என்றார். நயந்த - விரும்பிய.  
இம்மையிலும் - இப்பிறவியிலும். திருப்பெயரையான் எழுத. 14

1802. ‘பொங்குகடல் கல்மிதப்பில் போந்துஏறும் அவர்பெருஸை  
அங்கணார்தம் புவனத்தில் அறியாதார் யார்உள்ளேர்  
மங்கலம் ஆம் திருவேடத்துடன் நின்றிலுவ் வகைமொழிந்தீர்;  
எங்குதறைவீர்? நீர்தாம்யார்? இயம்பும்’ என இயம்பினார்.  
கல்மிதப்பில் - கல்லாகிய தெப்பத்தில். அங்கணார்தம் புவனத்  
தில் - சைவ வலகில். எங்கு உறைவீர் - எங்கே இருப்பவர். 15
1803. திருமறையோர் அதுமொழியத் திருநாவுக்கரசர், அவர் -  
-பெருஸைமறிந்து உரைசெய்வார் ‘பிறதுறையில் நின்றுஏற  
அருஞுபெருஞ் சூலையினால் ஆட்கொள்ள அடைந்துயின்த  
தெருஞும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான்’ என்றார்.  
அவர் - அப்புதியடிகளின். பிற துறையினின்று - சமணத்தி  
விருந்து; மருட்டுறையினின்று. தெருஞும் - தெளிந்த. 16
1804. அரசுஅறிய உரைசெய்ய அப்பூதி அடிகள் தாம்  
கரகமலம் மிசைகுவியக் கண்அருவி பொழிந்துஇழிய,  
உரைகுழறி, உடம்புள்ளாம் உரோமபுள கம்பொலியத்  
தனையின்மிசை வீழிந்துஅவர்தம் சரணகமலம் பூண்டார்.  
திருநாவுக்கரசர் தம்மை அப்புதியடிகள் அறிய. கர கமலம் -  
கைத்தாமரை. தலைமிசை. கண்ணினின்றும் ஆனந்த நீர் அருவி  
போல் இடையீடின்றிச்சொரிய. உரோம புளகம் - மயிர்ச் சிவிரப்பு.  
அவர் ..... பூண்டார் - திருநாவுக்கரசரது திருவடித்தாமரைகளைத்  
தலையில் அணிந்தார். 17
1805. மற்றவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்தநூள்  
அற்றவர்கள் அருநிதியம் பெற்றார்போல் அருமறையோர்  
முற்றுஉளம் களிகர, முனின்று கூத்தாடி,  
அற்றவிருப் புடன்குழ ஓடினார்; பாடினார்.  
அற்றவர்கள் - பொருள் அற்றவர்கள். 18
1806. மூண்டபெரு மகிழ்ச்சியினால் முன்செங்வதுஅறியாதே  
சன்னமென அகத்துள்ளதி, இல்லவர்க்கும் மக்களுக்கும்  
ஆண்டதுரசு எழுந்தருஞும் ஓடைகூறைத்த ஆற்றவ்வறுப்  
பூண்டபெருஞ் சுற்றும்எலாம் கொடுமீஸப் புறப்பட்டார்.  
சன்னட - அன்பு திரண்ட. இல்லவர்க்கும் - மனைவியார்க்கும்.  
ஓகை - உவகை. 19
1807. மனைவியா ரூடன்மக்கள் மற்றும்உள்ள சுற்றத்தோர்  
அளைவறையும் கொண்டுஇறைஞ்சி, ஆராத காதலுடன்  
முனைவறைஉள் எழுந்தருஞ வித்துஅவர்தாள் முன்விளக்கும்  
புளைமலர்நீர் தங்கள்மீல் தெளித்துஉள்ளம் பூரித்தார்.  
முனைவரை - தவமுடையவரை; வாகீசமுனிவரை. 20

1808. ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன்  
வாசம்நிறை திருநீற்றுக் காப்புஏந்தி, மனம்தழைப்பத்  
தேசம்உய்ய வந்தவரைத் திருஅழுது செய்விக்கும்  
நேசம்உற விண்ணப்பம் செயதுவரும் அதுதீர்ந்தார்.

திருநீற்றுக் காப்பு - திருநீற்றுமடக்கை. நேர்ந்தார் - உடன்  
பட்டார். 21

### அறுசீர் விருத்தம்

1809. செய்தவர் இசைந்த போது,  
திருமண யாஸர் நோக்கி,  
'எய்திய பேறு நம்பால்  
இருந்தவாறு என்னே?' என்று,  
'மைதிகழ் மிடற்றி ணான்தன்  
அருளினால் வந்தது' என்றே  
'உய்தும்' என் றுஜவந்து கொண்டு,  
திருஅழுது ஆக்கல் உற்றார்.

செய்தவர் - திருநாவுக்கரசர். எய்திய - இப்பெரியார் எழுந்  
தருளிய; அடைந்த. உய்தும் - உய்வோம். 22

1810. தூயநல் கறிகள் ஆன  
அறுவகைச் சுவையால் ஆக்கி,  
ஆயின் அழுதும் ஆக்கி,  
அழுது செய்தறுளத் தங்கள்  
சேயவர் தம்மில் மூத்த  
திருநாவுக்கரசை' வாழை  
மேயிபொன் குருத்துக் கொண்டு  
வா'என விழரந்து விட்டார்.

அறுவகைச் சுவை: கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு,  
துவர்ப்பு, தித்திப்பு. ஆய - அவைகளுக்குப் பொருந்திய. சேயவர்  
தம்மில் - பிள்ளைகளில். 23

1811. 'நல்லதாய் தந்தை ஏவ,  
நான்கீது செய்பெற்றேன்' என்று  
ஓல்லையில் விழரந்து தொட்டத்  
துள்ளுக்குப் பெரிய வாழை  
மல்லல்அம் குருத்தை ஈரும்  
பொழுதினில், வாள அராஜன்று  
அல்லல்லற் றுஅழுங்கிச் சோர,  
அங்கையில் தீண்டற்று அன்றே.

மல்லல் அம் - வளப்பழும் அழகுமடைய.வாளரா - ஓனியுடைய  
பாம்பு முத்த திருநாவுக்கரசு அல்லலுற்று வருந்திச் சோர. 24

1812. ஷகபினில் கவர்ந்து சுற்றிக்  
கண்ணி காந்து கிண்ற  
பைபூரா உதறி வீழ்த்துப்  
பதைப்புடன் ‘பாந்தள் பற்றும்  
வெய்ய வேகத்தால் வீழா  
முன்னம் வேகத்தால் எய்திக்  
கொய்தலூக் குருத்தைச் சென்று  
கொடுப்பன்’ என்று ஓடிவந்தான்

கை . . . அரா - தன் கையைக் கடித்துச் சுற்றி கண்ணில்  
நெருப்பை உமிழாநின்ற படத்தையுடைய பாம்பினை. பாந்தள்  
பற்றும் - பாம்பு கடித்த. 25

1813. பொருந்திய விடவே கத்தில்  
போதுவான் வேகம் முந்த,  
வருந்தியே அணையும் போழ்து,  
‘மாசணம் கவர்ந்தது யார்க்கும்  
அருந்தவர் அமுது செய்யத்  
தாழ்க்கயான் அறையேன்’ என்று  
திருந்திய கருத்தி ணோடும்  
செழுமணை சென்று புக்கான்.

விட வேகத்தினும் விரைந்து போதுவான். வேகம் முந்த -  
வேகம் அதிகரிக்க. மாசணங் கவர்ந்தது ஆர்க்கும் - பாம்பு கடித்ததை  
யார்க்கும், அருந்தவர் - திருநாவுக்கரசர். 26

1814. எரிவிடம் முறையே ஏறித்  
தலைக்கொண்ட ஏழாம் வேகம்  
தெரிவுறை எயிறும் கண்ணும்  
மேணியும் கருகித் தீந்து,  
விரிஉஸர் குழநி, ஆவி  
விடக்கொண்டு மயங்கி வீழ்வான்  
பரிகலக் குருத்தைத் தாயார்  
பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்.

பாம்பின் விடம் ஒவ்வொரு தாதுவிலும் முறைமுறையே  
எறுதலால் “முறையே ஏறி” என்றார். ஏழு தாதுக்களிலும் விடம்  
எறிய பின்னர்ப் பல்கண் முதலியன கருகுதல் இயல்பு. அஃது இங்கே  
குறிக்கப்பட்டிருக்கிறது. ஏழாம் வேகம் என்றது இறுதியாக விடம்  
எறுவதைக் குறிப்பது. எயிறும் - பல்லும். பரிகலக் குருத்தை- உண்கல  
மாகிய வாழைக் குருத்தை. படி - நிலத்தின். 27

1815. தளர்ந்து வீழ்மகளைக் கண்டு  
                  தாயாரும் தந்தை யாரும்  
                  உளம்பதைத்து உற்று நோக்கி,  
                  உதிர்ம்சோர் வடிவும் மேனி -  
                  விளங்கிய குறியும் கண்டு  
                  ‘விடத்தினால் வீந்தான்’ என்று,  
                  துளங்குதல் இன்றித் தொண்டர்  
                  அமுதுசெய் வதற்குச் சூழ்வார்.  
                  வீந்தான் - மாண்டான். துளங்குதலின்றி - நடுக்க மில்லாமல்;  
                  வருத்தமில்லாமல் என்றபடி. 28
1816.   பெறல்அரும் புதல்வன் தள்ளைப்  
                  பாயினுள் பெய்து மூடிப்  
                  புறமலை முன்றில் பாங்குஷர்  
                  புடையினில் மறைத்து வைத்தே,  
                  ‘அறாஇது தெரிய வண்ணம்  
                  அமுது செய்விப்போம்’ என்று,  
                  விறல்உடைத் தொண்ட னார்பால்  
                  விருப்பொடு விழரந்து வந்தார்.  
                  அற - முற்றும். விறல் - அன்பு உரம். பெய்து - வைத்து.  
                  புறமலை முன்றில் - மனைப் புறமுற்றத்தில். 29
1817.   கடிதுவந் ‘தமது செய்யக்  
                  காலம் தாழ்க் கிண்றது’ என்றே  
                  அடிசிலும் கறியும் எல்லாம்  
                  அழகுற அணைய வைத்துப்  
                  படிஇல்சீர்த் தொண்ட னார்முன  
                  பணிந்தெழுந்து’ அமுது செய்துளம்  
                  குடிமுழு நுட்யக் கொள்வீர்’  
                  என்று அவர் கூறக் கேட்டு.  
                  அடிசிலும் - சோறும். 30
1818.   அருந்தவர் எழுந்துசெய்ய  
                  அடிஇணை விளக்கி வேறுஷர்  
                  திருந்தும் ஆசனத்தில் ஏறிப்  
                  பரிகலம் திருத்து முன்னர்  
                  இருந்து வெண்ணீரு சாத்தி,  
                  இயல்புடைட இருவருக்கும்  
                  பொருந்திய நீறு நல்கிப்  
                  புதல்வர்க்கும் அளிக்கும் போட்டில்.  
                  பரிகலமாகிய வாழைக் குருத்தை. 31

1819. ஆதி நான்மறைநூல் வாய்மை  
                   அப்பதி யாஸர் நோக்கிக்  
                   ‘காதலர் இவர்க்கு ஸுத்த  
                   சேயையும் காட்டும்; முன்னே  
                   மேதகு பூதி சாத்த’  
                   என்றலும் விளைந்த தன்மை  
                   யாதும்கூன் றுஉரையார் ‘இப்போது  
                   இங்கு அவன் உதவான்’ என்றார்.

**புதி - விபூதி.**

32

1820. அவ்வுஸர் கேட்டபோதே  
                   அங்கணர் அருளால் அன்பர்  
                   செவ்விய திருவுள் எத்துழூர்  
                   தடுமாற்றம் சேர நோக்கி,  
                   ‘இவ்வரை பொறாதுள்ள உள்ளாம்;  
                   என்செய்தான்? இதற்குகூன்று உண்டால்;  
                   மெய்விரித்து உரையும்’ என்ன  
                   விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி.

அங்கணர் - சிவபெருமான். “உம்பர்பிரான் திருத்தொண்டர் உளத்தில் தடுமாற்றம் - நம்பர் திருவருளாலே அறிந்தருளி நவைதீர்ப்பார்” திருநாவுக்கரச நாயனார் புராணம்: 207. என்செய்தான் - புதல்வன் என் செய்தான்; அவனிடம் என் நிகழ்ந்தது என்றபடி. ஒன்று - கழுவாய்; தீர்வு. 33

1821. ‘பெரியவர் அமுது செய்யும்  
                   பேறுஇது பிழைக்க என்னோ  
                   வருவது’ என்று உரையா ரேறும்,  
                   மாதவர் விளை வாய்மை  
                   தெரிவுதற உரைக்க வேண்டும்  
                   சீலத்தால் சிந்தை நொந்து  
                   பரிவொடு வணங்கி, மௌந்தர்க்கு  
                   உற்றுது, பகர்ந்தார் அன்றே.

பிழைக்க - தவற. காரைக்காலம்மையார் புராணம்: 19 பார்க்க. 34

1822. நாவினுக் கரசர் கேளா,  
                   ‘நன்றுநீர் புரிந்த வண்ணம்!  
                   யாவர் இத் தன்மை செய்வார்?’  
                   என்றுமுன் எழுந்து சென்றே,

ஆவிதீர் சுவத்தை நோக்கி,  
அண்ணலார் அருளும் வண்ணம்  
பாடுகைப் பதிகம் பாடிப்  
பணிவிடம் பாற்று வித்தார்.

“ஓன்றுகொலாம்” என்னுந் திருப்பதிகம் பாடி பணிவிடம்  
பாற்று வித்தார் - பாம்பின் விடத்தைப் போக்கினார். 35

1823. தீவிடம் நீங்க உய்ந்த  
திருமஸற யவர்தம் சேயும்  
மேவிய உறக்கம் நீங்க,  
விரெந்து எழுவாளைப் போன்று  
சேஉகைத் தவர் ஆட் கொண்ட  
திருநாவுக் கரசர் செய்ய  
டுஅடி வணங்கக் கண்டு,  
புனிதீ றுஅளித்தார் அன்றே.

சேவுகைத்தவர் - எருதை ஊர்தியாக்கொண்ட சிவபெருமான்.  
சிவந்த மலரடியை. 36

1824. பிரிவுறும் ஆவி பெற்ற  
பிள்ளையைக் காண்பார், தொண்டின்  
நெறியிலைனப் போற்றி வாழ்ந்தார்;  
நின்றாுப் பயந்தார் தாங்கள்  
'அறிவு அரும்பெருமை அன்பர்  
அழுதுசெய் தருஞ தற்குச்  
சிறிதுஇடை யூறுசெய்தான்  
இவன்' என்று சிந்தை நொந்தார்.

அங்கே நின்ற மக்கள் .... காண்பார் .... அப்புதியின் தொண்டின்  
நெறி ..... வாழ்ந்தார். அங்கே நின்ற அப்பெற்றோர். 37

1825. ஆங்குறுவர் வாட்டம் தன்னை  
அறிந்துசொல் அரசர் கூட  
ஓங்கிய மளையில் எய்தி,  
அழுது செய்தநூள் உற்ற  
பாங்கினில் இருப்ப, முந்தால்  
பயிலமணி மார்பர் தாழும்  
தாங்கிய மகிழ்ச்சி யோடும்  
தகுவன சமைத்துச் சார்வார்.

உற்ற பாங்கினில் - பொருந்திய இடத்தில். முந்தால் .... தாழும்  
அப்புதியடிகளும். 38

1826. புகழ்ந்தகோ மயத்து நீரால்  
 பூமியைப் பொலிய நீவித  
 திகழுந்தவான் சுதையும் போக்கிச்  
 சிறப்புடைத் தீபம் ஏற்றி,  
 நிகழுந்தஅக் கதலி நீண்ட  
 குருத்தினை விரித்து நீரால்  
 யகிழுந்துடைன் விளக்கி, ஈர்வாய்  
 வலம்பெற மரபின் வைத்தார்.

கோமயத்து நீரால் - சாணக் குழம்பால். (கோசலம் - முத்திரம்; கோமயம் - சாணம்) நீவி - மெழுகி. திகழுந்த வான்சுதையும் போக்கி - விளங்கிய வெண்சண்ணச் சாந்திட்டு (கோலமிட்டு). கதலி - வாழை. ஈர்வாய் - அரிந்த பக்கம் வலம் பெற - வலதுபக்க மிருக்க. மரபின் - சம்பிரதாயப் படி; முறைப்படி. 39

1827. திருந்திய வாச நல்நீர்  
 அளித்திடத் திருக்கை நீவும்  
 பெருந்தவர், மறையோர் தம்மைப்  
 பின்னொக்ஞுடனே நோக்கி,  
 ‘அரும்புதல் வர்களும் நீரும்  
 அழுதுசெய் வீர்இங்கு’ என்ன,  
 விரும்பிய உள்ளத் தோடு  
 மேலவர் ஏவல் செய்வார்.

நீவும் - கழுவும். பெருந்தவர் - திருநாவுக்கரசர். மேலவர் ஏவல் செய்வார் - பெரியோராகிய திருநாவுக்கரசரது கட்டனைப்படி நடப்பவராய். 40

1828. மைந்தரும் மறையோர் தாழும்  
 மருங்குஇருந்து அழுது செய்யச்  
 சிந்தைமிக்கு இல்ல மாதர்  
 திருஅழுது எடுத்து நல்கக்  
 கொந்துஅவிழ் கொன்றை வேணிக்  
 கைத்தனார் அடியா ரோடும்  
 அந்தமிழ் ஆளி யார் அங்கு  
 அழுதுசெய் தருளி னாரே.

நல்க - படைக்க. கொந்து - கொத்து. அடியாரோடும் - அப்புதி யடிகள் உள்ளிட்டவர்களோடும். அந்தமிழாளி - திருநாவுக்கரசர். 41

1829. மாதவ மறையோர் செல்வ  
 மனையினை அழுது செய்து,  
 காதல் நண்புஅளித்துப் பல்நாள்  
 கலந்துடைன் இருந்த பின்றை,

மேதரு நாவின் மன்னர்  
விளங்கிய பழன முதூர்  
நாதர்தம் பாதம் சேர்ந்து  
நல்தமிழ்ப் பதிகம் செய்வார்.

42

1830. அப்பூதி அடிகளார்தம்  
அடிமையைச் சிறப்பித்து, ஆன்ற  
மெய்ப்பூதி அணிந்தார் தம்மை  
விரும்பு ‘சொல் மாலை’ வேய்ந்த  
இப்பூதி பெற்ற நல்லோர்  
எல்லைஇல் அன்பால் என்றும்  
செப்பூதி யம்மைக் கொண்டார் -  
திருநாவுக் கரசர் பாதம்.

“அஞ்சப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி - குஞ்சிப் பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே” - அப்பர்: திருப்பழனம் 10.  
ஆன்ற மெய்ப்பூதி அணிந்தார்தம்மை - பெருமை பொருந்திய திருமேனியில் திருநீற்றைப் பூசியுள்ள சிவபெருமானை. சொன். ....  
நல்லோர் - பதிகத்தில் பாடப் பெற்ற இச்செல்வத்தைப் பெற்ற அப்பூதியடிகள். திருநாவுக்கரசர் திருவடிகளைத் துதிக்கும் பயனைக் கைக்கொண்டவரானார். இப்பூதி இச்செல்வத்தை, செப்பு உனதியம். (இ)லாபம்.

43

1831. இவ்வைக அரசின் நாமம்  
ஏந்தினப் பொருளும் நாளும்  
அவ்அருந் தவர்பொன் தாளே  
எனான்றந்து அடைவார் செல்லும்  
செவ்விய நெறிய தாகத்  
திறந்தில்லை மன்றுள் ஆடும்  
நவ்விதும் கண்ணாள் பங்கர்  
நல்கழல் நண்ணி ணாரே.

நவ்வியங் கண்ணாள் பங்கர் - மான் கண்ணையுடைய சிவகாமி சமேதராகிய நடராசப் பெருமான்.

44

1832. மாஸ்மறிக் கையர் பொன்தாள்  
வாகீசர் அடைவால் பெற்ற  
மேன்மை அப்பூதி யாராம்  
வேதியர் பாதம் போற்றிக்  
காண்மலர்க் கமல வாவிக்  
கழனிகுழ் சாத்த மங்மை  
நான்மறை நீல நுக்கர்  
திறந்ததாழில் நலிலல் உற்றேன்.  
அடைவால் - சார்பால். கான் - வாசனை.

45

### அப்பூதியாடகள் நாயனார்

அப்பூதி அடிகள் திங்களூரிலே மறையவர் குலத்திலே தோன்றியவர்; காமம் கோபம் முதலிய குற்றங்களைக் காய்ந்தவர்; இல்லறத்தில் நின்றவர்; சிவபக்தி சிவனடியார் பத்திகளிற் சிறந்தவர்; திருநாவுக்கரசு சுவாமிகளிடம் பேரன்பு வாய்ந்தவர். அவ்வன்புக்கு அறிகுறியாக அவர்தம் வீட்டிலுள்ள அளவை, நிறைகோல், பிள்ளைகள், பசு, எருமை முதலியவற்றுக்கும் தாம் அமைத்த திரு மடம், தண்ணீர்ப்பந்தல் முதலியவற்றுக்கும் ‘திருநாவுக்கரசு’ என்னும் பெயரையே குட்டி, அப்பெயராலேயே திருத்தொண்டு செய்து வந்தார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்பழனத்தைப் பணிந்து பணி செய்து, மற்றும் பல திருப்பதிகளைத் தொழு வேண்டித் திங்களூர் வழியே சென்றார்; அங்கே ஒரு தண்ணீர்ப் பந்தரைக் கண்டார்; அதிலே தம் பெயர் எங்கும் வரையப்பட்டிருத்தலைப் பார்த்தார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி, “இப்பந்தரை இப்பெயரிட்டு அமைத்தவர் யாவர்?” என்று வினவினார். அவர்கள், “அப்பூதி அடிகள்” என்று சொல்லி, “அவரால் அமைக்கப்பெற்றுள்ள வேறு பல அறங்காலைகட்கும் ‘திருநாவுக்கரசு’ என்னும் பெயரையே அவர் குட்டியுள்ளார். அப்படிச் செய்வது அவரது வழக்கம்” என்றார்கள். திருநாவுக்கரசர், “இதற்கு கருத்தென்னென்?” என்று, அவர்களை நோக்கி “அவர் எவ்விடத்தவர்?” என்று கேட்டார். அவர்களும், “அப்பூதி அடிகள் இப்பதியிலுள்ளவரே; இப்பொழுதுதான் வீட்டுக்குப் போனார்; அவர் வீடும் தூரத்திலில்லை; அது மிகச் சமீபத்திலேயே இருக்கிறது” என்று சொன்னார்கள்.

திருநாவுக்கரசு சுவாமிகள், அவ்விடத்தின்றும் நீங்கி, அப்பூதி யடிகள் வீடு நோக்கி விரைந்து நடந்து தலைக்கடை வாயிலைச் சேர்ந்தார். அதை அறிந்த அப்பூதி அடிகள் விரைந்தோடிச் சுவாமிகளை வணங்கினார். சுவாமிகளும் நாயனாரை வணங்கினார். நாயனார் திருநாவுக்கரசரை நோக்கிக் “கருணை வடிவுடையீர்! தாங்கள் என் வீட்டுக்கு எழுந்தனீர்கள். யான் செய்த தவம்” என்றார். திருநாவுக்கரசர், “நாம் திருப்பழனத்தைத் தொழுது வழியே வந்து கொண்டிருந்தோம்; உமது தண்ணீர்ப் பந்தரைக் கண்டோம்; உமது பிற அறங்களையுங் கேட்டோம்; உம்மைக் காண வந்தோம்” என்று சொன்னார். அதற்குமேல் திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளை நோக்கி, “அடியவர் பொருட்டு நீர் தண்ணீர்ப்பந்தர் வைத்திருக்கிறீர். அதன்கண் உம்முடைய பெயரை எழுதுவதே முறை. வேறு ஒரு பெயரை எழுதிய தென்னை” என்று கேட்டார்.

அவ்வரை கேட்ட அப்பூதி அடிகள் நிலையழிந்த சிந்தை யரானார்; ஆகி, “நீர் நல்லது அருளிச் செய்தீர் இல்லை. பல்லவன் சமணர்களோடு சேர்ந்து செய்த கொடுங் கொடுஞ் சூழ்சிகளை எல்லாம் திருத்தொண்டின் உறைப்பால் வென்ற ஒருவர் பெயரோ,

வேறொரு பெயர்?" என்று வெகுண்டார்; வெகுண்டு, "திருத் தொண்டாலே இம்மையிலும் பிழைக்கலாம்" என்று எம் போன்ற வர்களுந் தெளியத் திருவருள் புரிந்தவர் திருநாவுக்கரசர். அவர் தம் திருப்பெயரையான் எழுதி னேன். நீர் வெம்மை மொழி கூறக் கேட்டேன். திருநாவுக்கரசர் கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்தவர். அப்பெருமான் பெருமையை அறியாதவர் இவ் வுலகத்தில் யாவருளா? சிவ வேடந்தாங்கி இவ்வெம்மொழி பகர்ந்தீர்; நீர் எங்கே இருப்பவர்' நீர் யாவர்" என்று கேட்டார்.

திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் பெருமையை உணர்ந்து, "சமனப் படுகுழிலிட்டு ஏறச் சிவபெருமான் சூலை நோய் தந்து ஆளப்பெற்ற தெளிவுணர்வில்லாத சிறுமையேன் யான்" என்றார். என்றதும், அப்பூதி அடிகளின் கைகள் தலைமீது குவிந்தன; கண்கள் அருவிநீர் பொழிகின்றன; உரை குழறுகிறது; உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிகிறது. அடிகள் கீழே விழுந்து, சவாமிகளின் திருவடித் தாமரையைச் சூடிக்கொண்டார். திருநாவுக்கரசர் எதிர்பணிந்து அடிகளை எடுத்தருளினார். அப்பூதி அடிகள் அருநிதியம் பெற்றவர் போல் ஆனார். ஆனந்தம் மேலீட்டால் அவர் ஆடுகிறார்; பாடுகிறார்; ஒடுகிறார்; இன்னது செய்வதென்றறியாது களிக்கிறார்; வீட்டுள் நுழைந்தார்; "திருநாவுக்கரசர் வந்திருக்கிறார்" என்று மனைவி மக்களுக்குச் சொல்லுகிறார்; அவர்களுடன் வந்து சவாமிகளை வணங்குகிறார். அப்பூதி அடிகள் உற்ற ஆர்வத்துக்கோர் அளவில்லை.

அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை வீட்டினுள் அழைத்துச் சென்றார்; அவர்தம் திருவடிகளை மனைவி மக்களுடன் நீரால் விளக்கினார்; அந்நிரை அவர்கள் எல்லாரும் தலைமேல் தெளித்து மகிழ்வெய்தினார்கள். பின்பு அவர்கள் உலகும்யத் தோன்றிய சவாமிகளைப் பீடத்திலிருத்தி வணக்கித் "திருவழுது செய்தருள்ள வேண்டும்" என்று வேண்டினார்கள். சவாமிகளும் உடன்பட்டார். அப்பூதி அடிகள், மனைவியாரைப் பார்த்து, "ஆண்டவன் அருளால் பெறுதற்கரிய பேறு பெற்றிருக்கிறோம்" என்று சொல்லித் திருவழுது சமைக்கப் புகுந்தார்; அறுசவை கறிகளாக்கி அழுதும் ஆக்கினார்; தம் புதல்வருள் முத்த திருநாவுக்கரசரை அழைத்து, வாழைக் குருத்து அறுத்து வரும்படி தோட்டத்திற்கு அனுப்பினார்.

முத்த திருநாவுக்கரசர் பெற்றோர் சொற்படி தோட்டத்துக்குச் சென்று வாழைக் குருத்தை அறிந்தார். அப்பொழுது ஒரு பாம்பு, அவர்தம் கையைத் தீண்டிச் சுற்றிக் கொண்டது. முத்த திருநாவுக்கரசர் பாம்பை உதறிக் கீழேவீழ்த்திப் படைப்பதைத்து, "விஷ வேகந் தலைக்கேறி என்னைச் சாய்த்துவிடும்; அதற்கு முன் யான் வேகமாக ஓடி இக்குருத்தைக் கொடுப்பேன்; நேர்ந்ததை எவரிடமுஞ் சொல்லேன்; பெரியவர் திருவழுது செய்தருள்ள வேண்டும்" என்று நினைந்து, அதிவேகமாக ஓடிவந்து, குருத்தைத் தாயாரிடம்

நீட்டினார். அவரது உடல் கறுத்தது; உரை தடுமாறிற்று; அவர் கீழே விழுந்தார். விழுந்த மகனைக் கண்டு தாயாரும் தந்தையாரும் உளம் பதைத்து, உற்று நோக்கி, “விஷத்தால் மாண்டான்” என்றுணர்ந்தனர். அவர்கள் நடுங்காது, பெரியவர்க்கு அழுது செய்விப்பதிலேயே கருத்திலிருத்தினார்கள்; சவத்தைப் பாயிலே வைத்துச் சுற்றி வீட்டின் ஒரு புறத்தில் மறைத்து வைத்தார்கள். “பெரியவர்க்கு இது தெரியா வண்ணம் அழுது செய்விப்போம்” என்று எண்ணி, அவர்கள் சவாமி களிடம் அணைந்தார்கள்; அணைந்து பணிந்து, “எங்கள் குடி முழுதும் உய்யுமாறு திருவழுது செய்ய எழுந்தருள் வேண்டும்” என்று; வேண்டினார்கள்.

திருநாவுக்கரசு சவாமிகள் எழுந்து, கைகால் கழுவி, வேறொரு பிடத்தில் அமர்ந்து, திருநீறணிந்து கொண்டார்கள்; அப்பூதியடிகளுக்கும், அவர் தம் மனைவியார்க்கும் திருநீறு கொடுத்தார்; புதல்வர்களுக்குத் திருநீறனிக்கும்போது, அப்பூதியாரைப் பார்த்து, “முத்த குமாரரையும் அழையும்” என்றார். அதற்கு நாயனார் நிகழ்ந்ததை விளக்கமாகக் கூறாதவராய், “அவன் இங்கே இப்போது உதவான்” என்றார். அதைக் கேட்டதும், சவாமிகளுக்குத் திருவருளால் ஒருவித தடுமாற்றம் உண்டாயிற்று. “இவ்வரையை என் உள்ளந் தாங்காது. அவன் என் செய்தான்? உண்மை உரையும்” என்று வினவினார். அப்பூதி அடிகள், “பெரியவர் அழுது செய்தற்கு இடையூறு நேர்ந்து விட்டது; நிகழ்ந்ததை மறைத்தலுங் கூடாது” என்று விதிர்ப்புற்று, நிகழ்ந்ததைக் கூறினார். திருநாவுக்கரசு சவாமிகள், “நீர் செய்தது நன்றாயிருக்கிறது! எவரே இப்படிச் செய்தார்!” என்று சொல்லி எழுந்தார்; எழுந்து போய்ச் சவத்தைப் பார்த்தார்; திருவருளை நினைந்தார்; “ஒன்று கொலாம்” என்னுந் திருப் பதிகத்தைப் பாடினார். விஷம் நீங்கீற்று. முத்த திருநாவுக்கரசர் உயிர் பெற்றெழுந்தார்; எழுந்து தங்கள் குல குருவாகிய திருநாவுக்கரசு சவாமிகளை வணங்கினார். திருநாவுக்கரசு சவாமிகள் அவருக்குத் திருநீறு கொடுத்தார். நாயனாரும் நாயகியாரும் “சவாமிகள் அழுது செய்வதற்கு இவன் சிறிது இடையூறு செய்தான்” என்று வருந்தி னார்கள். அதை உணர்ந்த திருநாவுக்கரசு சவாமிகள், அப்பூதி அடிகளின் வீட்டுக்குள் நுழைந்தார். அப்பூதி அடிகளும் அவர் தம் மனைவியாரும் திருவழுது பஸைத்தனர். சவாமிகள், “அப்பூதி அடிகளே! நீரும் புதல்வர் களும் உடனிருந்து உண்ணலாமே?” என்றார். அவ்வாறே அப்பூதி அடிகளும் அவர்தம் பின்னைகளும் திருநாவுக்கரசருடன் அழுது செய்தார்கள்.

திருநாவுக்கரசு சவாமிகள் திங்களுரிலேயே சில நாள் தங்கி இருந்து, திருப்பழனம் போந்து பதிகம் பாடிச் சென்றார். அப்பதிகத்தில் சவாமிகள் அப்பூதி அடிகளைச் சிறப்பித்தார். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரின் திருவடிகளை நினைந்து, தமக்குள்ள யாவும் அவர் தம் திருவடிகளுக்கு உரியனவே என்று கொண்டு, சில நாள் வாழ்ந்து, தில்லைக் கூத்தன் திருவடி அடைந்தார்.

## 31. திருநீலநக்க நாயனார்

### கலித்துறை

1833. ‘பூத்தபங்கயப் பொகுட்டின்மேல் பொருகயல் உகளும்,  
காய்த்த செந்நெலின் காடுகூழ், காவிரி நாட்டுச்  
சாத்த மங்கை’ என்று உலகுளவாம் புகழ்வெறுந் தகைத்தால் -  
வாய்த்த மங்கலம் மறையவர் முதல்பதி வளப்பு’.

புத்த பங்கயப் பொகுட்டின்மேல் - மலர்ந்த தாமரைப்  
பொகுட்டின் மீது; (பொகுட்டு - தாமரைக் குழியில் அல்லது  
கொட்டை) பொருகயல் - மோதுங் கயல் மீன்கள். உகளும் - புரஞும்;  
பாயும். வனப்பு - அழகு. 1

1834. நன்மை சாலும் அப் பதியிடை நறுநுதல் மடவார்  
மென்மலர்த் தடம்படிய மற்று, அவருடன் விரவி  
அன்னம் முன்துறை ஆடுவ; பாடுவ சாமம்  
பல்ம ஸெர்க்கிடை யுடன்பயிற் ருவபல பூவை.

சாலும் - அமைந்த. நறுநுதல் மடவார் - மணங்கமழ் நெற்றி  
யை யுடைய பெண் மக்கள். “மணநாறு நறுநுதல் . . . .” கலித்  
தொகை: 14, 4; “தேங்கமழ் திருநுதல்” - திருமுருகாற்றுப்படை: 24.  
நறுநுதல் - நல்ல நெற்றியுமாம். தடம்படிய - குளத்தில் நீராட.. விரவி  
- கலந்து. கிடை - வேதம் ஒதும் இடம்; இங்கே ஒதுவோரைக் குறிப்பது.  
பூவை - நாகணவாய்ப் பறவைகள். கிடையில் ஒதல் பயிலல் இரண்டும்  
நிகழும்; இங்குப் பூவைகளும் தாங்களே சாம வேதத்தைப் பாடு  
கின்றன; அதைத் தங்கள் கூட்டத்துக்கும் பயிற்றுவிக்கின்றன. 2

1835. ‘ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு’ என வளர்க்கும் அக் காப்பில்  
எய்ந்த மூன்றுத் துளைர் இருபிறப் பாளர்;  
நீந்தும் நல்ல அறம் நீர்மையின் வளர்க்கும் அத் தீயை  
வாய்ந்த கற்புடன் நான்குளன வளர்ப்பகள் மடவார்.

அக்காப்பில் ஏய்ந்த - அத்திருநீற்றில் பொருந்திய; அக்காப்பில்  
என்பதற்கு அவ்வுரில் என்பர் ஆறுமுகத்தம்பிரானார். மூன்று தீ -  
தகைணாக்கினி, காருகபத்தியம், ஆகவனீயம். இருபிறப்பாளர் -  
அந்தனர். பிறவிக் கடலினின்றும் நீந்துதற்குரிய. நீர்மையின் -  
தன்மையில். வாய்ந்த - சிறந்த வேள்வித் தீ மூன்று, கற்புத் தீ ஒன்று  
ஆக நான்கு. 3

1836. சீலம் உய்த்தஅத் திருமறையோர்செழு முதூர்  
ஞாலம் மிக்கநான் மறைப்பொருள் விளக்கிய நலத்தார்;  
ஆவும் வைத்தகண் டத்தவர் தொண்டர்ஆம் அன்பார்;  
'நீல நக்கனார்' என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்.

ஆலம் - நஞ்சு. 4

1837. 'வேத உள்ளறை ஆவன விரிபுனல் வேணி  
நாதர் தம்மையும் அவர்அடி யானையும் நயந்து,  
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும்' என்றே,  
காத வால் அவை இரண்டுமே செய்கருத்து உடையார்.

உள்ளறை - உட்பொருள், விரிபுனல் வேணிநாதர் சிவ  
பெருமான். நயந்து - விரும்பி. 5

1838. மெய்த்த ஆகம விதிவழி வேத காரணரை  
நித்தல் பூசனை புரிந்தெழு நியமமும் செய்தே,  
அந்தர் அன்பருக்கு அழுதுசெய் விப்பது முதலா  
எத்தி ரத்தன பணிகளும் ஏற்றுளதிர் செய்வார்.

வேத காரணரை, சிவபெருமானை. அத்தர் - சிவபெரு  
மானுடைய. 6

1839. ஆய செய்கையில் அமரும்நாள் ஆதிரை நாளில்  
மேய பூசனை நியதியை விதிபினால் முடத்துத்  
தூய தொண்டனார் தொல்லைநீடு அயவந்தி அமர்ந்த  
நாய னானையும் அர்ச்சனை புரிந்திட நயந்தார்.

பழமையும் விழுப்பமுழுடைய அயவந்தி. நாயனரையும் -  
சிவபிரானையும். 7

1840. உறையுள் ஆகிய மனைநின்றும் ஒருமை அன்புற்ற  
முறைமையால் வருஷங்கக்கும் முற்ற வேண்டுவன  
குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட  
இளைவர் கோயில்வந்து எய்தினர் எல்லைஇல் தவத்தோர்.

உறையுள் - இருப்பிடம் 8

1841. அஸைய வந்துபுக்கு, அயவந்தி மேலிய அழுதின்  
துணைம வர்க்கழல் தொழுதுபூ சனைசெயத் தொடங்கி,  
இளைய நின்றுஅங்கு வேண்டுவ மனைவியார் ஏந்த,  
உணர்வின் மிக்கவர் உயர்ந்தஅர்ச் சனைமுறை உய்த்தார்.

அழுதின் - சிவத்தின். துணை - இரண்டு. இணைய - நெருங்க.  
வேண்டுவ - வேண்டப்படும் பொருள்களை. உணர்வின் மிக்கவர் -  
திருநீலங்கர். உய்த்தார் - செய்தார். 9

1842. நீடுபூ சனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்  
மாடுகுழ்புடை வலம்கொண்டு, வணங்கிமுன் வழுத்தித்  
தேடு மாமறைப் பொருளினைத் தெளிவுதற் நோக்கி,  
நாடும் அஞ்செசமுத்து உணர்வறு இருந்துமுன் நவின்றார்.

பக்கத்தே சூழ்ந்த பிரகாரத்தை. 10

1843. தொலைவுஇல் செய்தவத் தொண்டளார் சுருதியே முதலாம்  
கலையின் உண்மையாம் எழுத்துஅஞ்சும் கணிக்கின்ற காலை,  
நிலையின் நின்றமுன் வழுவிட நீண்டபொன் மேருச்  
சிலையி னார்த்திரு மேனிமேல் விழுந்ததுலூர் சிலம்பி.

தொலைவில் - அழிவில்லாத சுருதியே முதலாம் - வேதமே  
முதலாகச் சொல்லப்பட்ட. பஞ்சாட்சரத்தைச் செபிக்கும்போது.  
தான் இருந்த இடத்தினின்றும் வழுக்க ஒரு சிலம்பி (சிலந்தி). நீண்ட—  
பொன் மேருச் சிலையினார் - சிவபெருமானது.

1844. விழுந்த போதில் அங்கு அயல்நின்ற மனைவியார் விரைவுற்று,  
எழுந்த அச்சமோடு இளங்குழு விழில் விழும் சிலம்பி  
ஷுழிந்து நீங்கிட, ஊதிமுன் துமிப்பவர் போவப்  
பொழுந்த அன்பினால் ஊதிமேல் துமிந்தனர் போக.

இளங் குழந்தைமீது விழுஞ் சிலம்பியொழுந்து நீங்க ஊது  
உமிழ்வாரைப்போல. மேல் - சிவபெருமான் திருமேனிமீது. 12  
துமிந்தனர். உமிழுந்தனர்.

1845. பதைத்த செய்கையால் மனைவியார் முன்செயப் பந்தம்  
சிலைக் கும்மாதவத் திருமறை யவர்கள்டு தம்கண்  
புதைத்து, ‘மற்றுஇது செய்ததுன்? பொறிஇலாடு’ என்னச்  
‘கைதாச் சிலம்பிமேல் விழுஞ்சுத் துமிந்தனன்’ என்றார்.

உள்ளாம் பதைத்த செய்கையால். முன் - தம்முன். பொறியிலாய்  
- அறிவில்லாதவளே. சுதைச் சிலம்பி - வெண் சிலம்பி. சிவபிரான் திரு  
மேனிமேல் விழு. 13

1846. மனைவி யார்செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் -  
புனையும் நூல்மணி மார்பார், தம்பூசனைத் திறத்தில்  
'இளைய செய்கைஇங்கு அநுசிதம் ஆம்' என எண்ணும்  
நினைவி னால்அவர் தம்மைவிட்டு அகன்றிட நீப்பார்.

பூசனைத் திறத்தில் - பூசையினிடத்து. அவர் - மனைவியார். 14

1847. 'யின்னெ டுஞ்சுடை விமலர்மேல் விழுந்தநூல் சிலம்பி  
தன்னை, வேறுஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர,  
முன்அ ஸைந்துவந்து ஊதி, வாய் நீர்ப்பட முயன்றாய்;  
உள்ளை யான்இனித் துழந்தனன் - சங்கு' என உரைத்தார்.

பரிசினால் - வகையால். 15

1848. யற்றுவேலையில் கதிரவன் மலையிலை மறைந்தான்;  
 உற்ற ஏவலின் மளைவியார் ஓருவழி நீங்க,  
 மற்ற வேண்டுவ பழுதுதீர் பூசனை முடித்துக்  
 கற்றை வேணியார் தொண்டரும் கடிமளை புகுந்தார்.

அவ்வேளையில் சூரியன் அத்தகிரியில் மறைந்தான். உற்ற ஏவலின் - நாயகன் வாயிலாகப் பிறந்த கட்டளைப்படி முற்ற வேண்டுவ - முழுதும் வேண்டப்படுவனவாகிய. பழுதுதீர் பூசனை - நாயகியால் உற்ற அதுசிதத்தை ஒழிக்கும் பூசை முதலியவற்றை; பிராயச்சித்தஞ்செய்து என்றபடி. கடி - காப்புடைய.

16

1849. அஞ்சல் உள்ளமோடு அவர்மருங்கு அணைவுற மாட்டார்  
 நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்,  
 செஞ்சொல் நான்மறைத் திருநீல நக்கர்தாம் இரவு  
 பஞ்சின் மெல்லுணைப் பார்ஸியில் பார்ஸிகொள் கிண்றார்.

17

1850. பார்ஸிகொள் பொழுது, அயவந்திப் பரயந்தாம் களவில்  
 வெள்ள நீர்ச்சைட யொடுதின்று மேனியைக் காட்டி,  
 ‘உள்ளம் வைத்துளை ஊதிமுன் துமிந்தபால் ஒழியக்  
 கொள்ளும் இப்புறம் சீலம்பியின் கொப்புள்’ என்றஞள்.

உன் மனைவி உள்ளாம் வைத்து. பால் ஒழிய - பக்கந்தவிர. 18

1851. கண்ட அப்பெருங் களவினை நனவுளைக் கருதிக்  
 கொண்ட அங்சமோடு அஞ்சலி குவித்து, உடன் விழித்துத்  
 தொண்டனார் தொழுது ஆடினார்; பாடினார்; துதித்தார்;  
 அண்ட நாயகர் கருணையைப் போற்றி நின் றுஅழுதார்.

19

1852. போதுபோய் இருள் புலர்ந்திடக் கோயிலுள் புகுந்தே,  
 ஆதிநாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம்  
 பாத மூலங்கள் பணிந்துவீழ்ந் துசமூந்துமுன் பரவி,  
 மாத ராரையும் கொண்டு, தம் மனையில்மீண்டு அணைந்தார். 20

1853. பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சிவந்து எய்த,  
 இன்பு றும்திறத்து எல்லையில் பூசனை இயற்றி,  
 அன்பு மேம்படும் அடியவர் மிகஅணை வார்க்கு  
 முன்பு போல்அவர் வேண்டுவ விருப்புடன் முடிப்பார்.

21

1854. அன்ன தன்மையில் அமர்ந்துஇனிது ஒழுகும் அந் நாளில்,  
 மன்னு பூந்தராய் வருமறைப் பின்னையார் பெருமை  
 பன்னி வையகம் போற்றிட, மற்று அவர் பாதம்  
 சென்னி வைத்து, உடன் சேர்வறும் விருப்பினில் சிறந்தார்.

பூந்தராய் - சீர்காழியில். மறைப் பின்னையார் - திருஞான சம்பந்தர். பன்னி - சொல்லி. 22

1855. பண்பு மேம்படும் நிலைமையார் பயிலும் துப் பருவ  
மண்பெப் ருந்தவப் பயன்பெற மருவும் நல்பதிகள்  
விண்ணபி றங்குநீர் வேணியார் தமைத்தொழு அணைவார்  
சண்டைப மன்னரும் சாத்தமங் கையில்வந்து சார்ந்தார்.

அன்புத் தன்மையில் மேம்பட்டவராகிய நாயனார் அவ்  
வன்பின்வழி நின்று ஒழுகிவரும் காலத்தில். பதிகளில் எழுந்தருளி  
யுள்ள கங்கையைச் சடையிற்கொண்ட சிவபெருமானை. சண்டை  
மன்னரும் - திருஞான சம்பந்தரும். 23

1856. நீடு சீர்த்திரு நீலகண்டப்பெரும் பாணர்  
தோடுஉலாம்குழல் விறலியார் உடன்வரத் தொண்டர்  
கூடும் அப்பெருங் குழாத்தொடும் புகலியார் பெருமான்  
மாடு வந்தமை கேட்டுஉள்ள மகிழ் நீலங்ககர்.

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். இவர் திருஞான  
சம்பந்தப் பெருமானுக்கு யாழ்த்தொண்டு செய்யவர். தோடு உலாங்  
குழல் - மலர்களை அணிந்த சூந்தலையுடைய. விறலியார் - பாணி  
யாருடன்; மதங்க சூளாமணியாருடன். புகலியர் பெருமான் -  
திருஞானசம்பந்தர். மாடு - அருகே. 24

1857. கேட்டாப் பொழு தேபெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து,  
தோட்டு அலங்கலும் கொடிகளும் புளைந்து, தோரணங்கள்  
நாட்டி, நீள் நடைக் காவணை இட்டு, நல் சுற்றத்து  
ஈட்ட மும்கொடு, தாழும்முன் எதிர்கொள எழுந்தார்.

கிளர்ந்து - எழுச்சிகொண்டு. தோட்டலங்கலும் - இதழ்களை  
யுடைய மலர் மாலைகளையும். நடைக் காவணைம் - நடைப் பந்தர்.  
ஈட்டமும் - சூட்டமும். 25

1858. சென்று பிள்ளையார் எழுந்தருளும் திருக் கூட்டம்  
ஒன்றி, அங்கு எதிர்கொண்டு, தம் களிப்பினால் ஓருவாறு  
அண்டி, ஆடியும் பாடியும் தொழுதுஎழுந்து அணைவார்  
பொன்த யங்குநீள் மனையிடை உடன்கொடு புகுந்தார்.

ஓன்றி - கலந்து. ஒருவாறன்றி; ஒருவழியில் - அல்லாமல்; பல  
வழியிலும் என்றபடி. 26

1859. பிள்ளை யார்ஸழுந் தருளிய பெருமைக்குத் தக்க  
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப,  
உள்ளம் ஆதரவு ஓங்கிட, ஓங்குநீர்க் காழி  
வள்ள லாரைத்தம் மனையிடை அழுதுசெய் வித்தார்.

உள்ளம் ஆதரவு - மனக் காதல். 27

1860. அழுது செய்தபின் பகலவன் மேல்கடல் அணையக் குழுத வாவியில் குளிர்மதிக் கதிர்அணை போதில், இமய மங்கைதன் திருமுலை அழுதுஉண்டார் இரவும் தமது சீர்மளைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்.

பகலவன் - சூரியன். குழுத வாவியில் - ஆம்பல் நிறைந்த தடா கத்தில். மதிக்கதிர் - திங்கள் நிலவு; சந்திரிகை. மதியைக் கண்டதும் ஆம்பல் மலர்தல் ஈண்டுக் குறிக்கப்பட்டது. (திருஞானசம்பந்தர் - மதி; திருநீலநக் கரில்லம் - குழுத வாவி) 28

1861. சீல மெய்த்திருத் தொண்டரோடு அழுதுசெய் தருளி, ஞாலும் மிக்கிட நாயகி யுடன்நம்பர் நன்றூம் காலும் முன்பெற அழுதவர் அழைத்திடக் கடிது நீல நக்களார் வந்துஅடி பளிந்துமுன் நின்றார்.

ஞாலமிக்கிட - உலகம் உயர்ந்து ஓங்க. அழுதவர் - திருஞான சம்பந்தர். “பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தமுத - சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்” - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்: 1. 29

1862. நின்ற அன்பரை ‘நீலகண் டப்பெரும் பாணர்க்கு இன்று தங்கள் இடம்கொடுத் தருஞவீர்’ என்ன, நன்றும் இன்பற்று, நடுமளை வேதியின் பாங்கரச் சென்று மற்றவர்க்கு இடம்கொடுத் தளர்திரு மறையோர்.

திருநீலநக்கர் மறையவராதலின், ஒருவேளை அவர் திருநீல கண்ட யாழிப்பாணரிடம் தீண்டாமை பாராட்டுவரோ என்று நினைந்து, “பாணர் தங்க ஓரிடம் கொடுத்தருஞவீர்” என்றார் போலும். நன்றும் - பெரிதும். நடுவீட்டிலுள்ள வேதிகையின் (பூசை மேடையின்) அருகே. 30

1863. ஆங்கு வேதியில் அறாதசெந் தீவலம் சூழிவற்று ஓங்கி முன்னையில் ஓருபடித்து அண்ணியே ஓளிர்த் தாங்கு நூலவர் மகிழ்வறுச் சகோடயாழ்த் தலைவர் பாங்கு பாணியா நுடன்அநு ஓால்பள்ளி கொண்டார்.

வேதியில் அறாத - ஓமகுண்டத்தில் நீங்காத. ஓளிர் - பிரகாசிக்க. தாங்கு நூலவர் - திருநீலநக்க நாயனார். சகோட யாழ்த் தலைவர் - திருநீலகண்ட யாழிப்பாணர். யாழி நால்வகை: பேரியாழி, மகரயாழி, சகோடயாழி, செங்கோட்டியாழி. இவைகளுள் திருநீலகண்ட யாழிப்பாணர் கொண்டது சகோட யாழி. இது பதினான்கு நரம்பு களாலாகியது; திருநீலகண்ட யாழிப்பாண நாயனார் புராணம் பார்க்க. பாங்கு - பக்கத்தே; அழகிய எனினுமாம். -திருநீலகண்ட யாழிப்பாணர் மனைவியாருடன் வேதிகையின் பாங்கரச் சென்று

பள்ளிகொள்ள, ஓமத் தீயானது முன்னையிலும் எழுந்து ஒங்கி நாவிட்டுச் சுழன்றதை ஈண்டுச் சிறப்பாக ஆசிரியர் குறிப்பிட்டதன் கருத்தைச் சிவநேயர்கள் ஊன்றி உன்னுவார்களாக. நாயன்மார் காலத்தில் சாதி வேற்றுமையும் தீண்டாமையும் உண்டு. அக் கொடுமைகளை ஒழிக்கவே நாயன்மார்கள் தோன்றினார்கள். என்பதற்கு ஈண்டுள்ள குறிப்புச் சிறந்த சான்றாகும். 31

1864. கங்கு வில்பள்ளி கொண்டபிள் கவுணியர்க்கு இறைவர்  
அங்கு நின்றுள்ள தருஞவார் அயவந்தி அமர்ந்த  
திங்கள் குடியை நீல நங்களூச்சிறப் பித்தே  
பொங்கு செந்தமிழ்த் திருப்பதி கத்தொடை புளைந்தார்.

கங்குலில் - இரவில். கவுணியர்க்கு இவர் - திருஞானசம்பந்தர். திங்கள் குடியை - சந்திரனை யணிந்த சிவபெருமானுக்கு. திருப்பதிக மாலை. “நிலையினார் நீலநக்கன் நெடுமா நகரென்று தொண்டர் - அறையும் ஊர் சாத்த மங்கை அயவந்தி” - திருஞான சம்பந்தர். 32

1865. பதிக நாள்மலர் கொண்டு தம்பிராள்கழல் பாவி,  
அதிக நண்பிளை நீலநக் கருக்குஅளித் தருளி,  
எதிர்கொளும் பதிகளில் எழுந்தருளினார்; - என்றும்  
புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்தட்டு கரணார்.

பதிகமாகிய நாண்மலர் (அன்றலர்ந்த மலர்). புதிய செந் தமிழிலே பழைய மறையை மொழிந்த அந்தணராகிய திருஞான சம்பந்தர். 33

1866. பின்னை யார்எழுந் தருள, அத் தொண்டர்தாம் பின்பு  
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்புஇல் எனினும்,  
வள்ள வார்த்திரு வழங்கினை வலியமாட் டாமை  
உள்ளம் அங்குடைன் போக்கி, மீண்டுமூருவகை இருந்தார்.

அத்தொண்டர் - திருநீல நக்க நாயனார். திருஞான சம்பந்தர் பின்னே தொடர்ந்து செல்லத் தள்ளும் அன்பும் கேண்மையும் (நட்பும்). வள்ளலாராகிய திருஞான சம்பந்தர் கட்டளையை மீறமாட்டாமையால். 34

1867. மேவு நாளில் அவ்வேதியர் முன்புபோல் விரும்பும்  
தாழில் பூசனை முதல்செய்கை தலைத்தலை சிறப்பச்  
சேவின் மேலவர் மெந்தராம் திருமறைச் சிறுவர்  
பூவடித்தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார்.

தாவில் - கெடுதலில்லாத. சேவின் மேலவர் - இடபாருடராகிய சிவபெருமான். சிறுவர் - திருஞான சம்பந்தர். ‘சேவின் மேலவர் மைந்தர்’ என்பதின் நுட்பம் திருஞான சம்பந்த சவாமிகள் புராணத்தில் விளக்கப்படும். 35

1868. சண்மையானியர் தாம்ஸஸுந் தருஞும்ஸப் பதியும்  
நண்பு மேம்பட நாளிடைச் செலவிட்டு நண்ணி,  
வண்பெரும் புகழுவருடன் பயின்றுவந்து உறைந்தார்  
திண்பெப் ருந்தொண்டர் ஆகிய திருநீல நக்கர்.

திருஞான சம்பந்தர் எழுந்தருஞம் எத் திருப்பதியிலும். இடை  
யில் சிலநாள் கழித்து. அவருடன் பயின்று - திருஞானசம்பந்தருடன்  
பழகி. தின்பெரும் - உறுதியுடைய பெருமை வாய்ந்த. 36

1869. பெருகு காதவின் பின்னெடு நாள்முறை பிறங்க  
வருபெப் ருந்தவ மறையவர் வாழிசீர் காழி  
ஓருவர் தம்திருக் கல்லியா ணத்தினில் உடனோ  
திரும் ணத்திறம் சேவித்து நம்பாதாள் சேர்ந்தார்.

முறை பிறங்க - இம்முறை பெருக. மறையவர் - திருநீலநக்கர்.  
ஓருவர் தம் - திருஞானசம்பந்தரது. 37

1870. தருந்தொ ழிஸ்திரு மறையவர் சாத்தமங் கையினில்  
வரும் தல்பெருந் திருநீல நக்கர்தாள் வணங்கி,  
இருபி றப்புலடை அந்தணர் ஏறுயர்த் தவர்பால்  
ஓருமை உய்த்துஉணர் நமிநந்தி யார்தொழில் உரைப்பாம்.

தருந்தொழிலையுடைய. ஏறு . . . உய்த்து - இடபக்கொடி  
யுடைய சிவபிரானிடம் ஓருமை அன்பு செலுத்தி. 38

### திருநீலநக்க நாயனார்

சோழ நாட்டிலே சாத்தமங்கை என்றொரு பதியுண்டு. அப்  
பதியிலே மறையவர் குலத்திலே தோன்றியவர் திருநீலநக்க நாயனார்  
என்பவர். அவர், ‘சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்குந்  
தொண்டு செய்வது, வேதம் அறிவுறுத்தும் உண்மை, என்ற  
கொள்கை யுடையவர். அக்கொள்கைப்படியே அவர் நடந்துவந்தார்.

அப்பதியில் அயவந்தி என்னுங் கோயிலில் வீற்றிருந்தருஞம்  
சிவ பெருமானை அர்ச்சிக்க விரும்பித் திருநீலநக்க நாயனார் ஒரு  
திருவாதிரை நாளில் மனைவியாரோடுஞ் சென்றார். அவர் விதிப்படி  
ஆண்டவனைத் தொழுது, அர்ச்சித்து, அஞ்செழுத்தை ஒதிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் ஒரு சிலம்பி மேலே நின்றும் வழுவிச்  
சிவவிங்கத்தின் மீது விழுந்தது. அதை நாயனார் மனைவியார்  
கண்டார். குழந்தைமேல் சிலம்பி விழுந்தால், அதை எப்படி ஊதித்  
துமிப்பாரோ, அப்படியே சிவவிங்கத்தின் மீது விழுந்த சிலம்பியை  
அவர் ஊதித் துமிந்தார். மனைவியார் செயலைத் திருநீலநக்க நாயனார்  
பார்த்துப் பதைப்பதைத்துக் கண்களைப் புதைத்துக் கொண்டார். புதைத்து  
மனைவியாரை நோக்கி, “உணர்வில் லாதவளே! இப்படி என் செய்தாய்?” என்று கேட்டார். “சிலம்பி சிவ

விங்கத்தின் மீது விழுந்தது. அதை ஊதித் துமிந்தேன்” என்று அம்மையார் கூறினார். நாயனார் நாயகியாரது அன்பைக் கருதாது, அவர் செயலை அனுசிதமாகக் கருதினார். அவர் அம்மையாரை நோக்கிச் “சிலம்பியை வேறொரு வகையால் நீக்கியிருக்கலாம். அதை எச்சில்பட ஊதித் துமிந்தாய். அடாதது செய்த உன்னைத் துறந்தேன். என்னைவிட்டு நீங்குவாயாக” என்றார். அப்பொழுது மாலைக்காலம் வந்தது. அம்மையார் நாயனார் கட்டளைப்படி ஒருவழி நீங்கினார். நாயனார் நேர்ந்த பழுது தீரப் பூசைசெய்து முடித்து வீடு சேர்ந்தார். அம்மையார் வீடு நோக்க அஞ்சித் திருக்கோயிலேயே தங்கினார்.

அன்றிரவு அடியவர்க்கெளியிவராகிய அயவந்திநாதர், நாயனார் கனவிலே தோன்றி, “உன் மனைவி மெய்யன்போடு ஊதித் துமிந்த இடம் இது. இங்கே கொப்புளமில்லை. அவள் ஊதாத இடமாகிய இப்புறத்தைப்பார். கொப்புளம் எழும்பியிருக்கிறது” என்று காட்டினார். நாயனார் விழித்து எழுந்து, கனவை நினைவாக கொண்டு திருவருளைப் போற்றுகிறார்; ஆடுகிறார்; பாடுகிறார்; அழுகிறார்.

பொழுது விடிந்தது. திருநீலநக்க நாயனார் திருக்கோயிலுக்குச் சென்று, ஆண்டவனைத் தொழுது, மனைவியாரை அழைத்துக் கொண்டு வீடு சேர்ந்தார். நாயனார் வழக்கம் போலத் திருத்தொண்டு செய்து வந்தார்.

திருநீலநக்க நாயனார் திருஞானசம்பந்த சுவாமிகளின் மாண்புகளைக் கேள்வியுற்றார். அச்சுவாமிகளைக் கண்டு தொழு வேண்டும் என்னும் பேரவா அவருக்கு எழுந்தது. அச்சமயத்தில் ஒரு நாள் திருஞான சம்பந்தப் பெருமான் அயவந்தி அப்பரைத் தொழுது, சாத்தமங்ககைக் கெழுந்தருளினார். அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவ்யாழ்ப்பாணரின் மனைவியாரும், மற்றும் பல அடியார்களும் போந்தார்கள். திருநீலநக்கநாயனார் தமது ஊரை அலங்கரித்துத் திருஞான சம்பந்ரையும் மற்றவர்களையும் எதிர் கொண்டார்; அவர்களை எதிர்கொண்டு அழைத்துத் திருவழுது செய்வித்தார். அன்றிரவு திருஞானசம்பந்தர் அவ்விடம் தங்கினார். எல்லாரும் அமுதுண்ட பின்னர்த் திருஞானசம்பந்தர் திருநீலநக்க நாயனாரை அழைப்பித்துத் “திருநீலகண்டப் பெரும்பாணர் இன்று தங்க ஓரிடம் அளியும்” என்றார். திருநீலநக்க நாயனார் மகிழ்வெய்தி நடுமெனையில் வேதிகையின் பக்கத்தில் யாழ்ப்பாணருக்கு இடம் அளித்தார். அங்கே வேதிகையிலுள்ள நித்தியாக்கினி எழுந்து ஒங்கி நாவிட்டு முன்னிலும் பிரகாசமாக எரியலாயிற்று. திருநீலக்க நாயனார் இன்புற்றார். பெரும்பாணர் விற்லியாரோடு பள்ளி கொண்டார்.

பொழுது விடிந்தபின், திருஞானசம்பந்த சுவாமிகள் அய வந்திக்குப் போனார்; போய்த் திருநீலநக்கரைச் சிறப்பித்துப் பதிகம்

பாடினார். சாமிகள் சில நாள் அங்கிருந்து, நாயனாருக்கு விடை கொடுத்து, வேறு பதிகருக்குச் சென்றார். திருஞான சம்பந்தரைப் பிரிந்து வாழ நாயனார்க்கு மனம் எழவே இல்லை. ஆனாலும் சவாமிகள் காட்டளைப்படி நாயனார் சாத்தமங்கையிலேயே இருந்தார். அவர் மனம் திருஞானசம்பந்த சவாமிகளிடத் திலேயே படிந்து கிடந்தது. இடை நாள்களில் நாயனார் திருஞானசம்பந்தர் போகுந் திருப்பதிகருக்குத் தாழும் போய் அவரைக் கண்டு தொழுது வருவார்.

இவ்வாறொழுகி வந்த திருநீலநக்க நாயனார், திருஞானசம்பந்த சவாமிகளுடைய திருமணத்தைச் சேவித்துச் சிவபிரான் திருவடி சேர்ந்தார்.

## 32. நமிநந்தி அடகள் நாயனார்

### அறுசீர் விருத்தம்

1871. வையம் புரக்கும் தனிச்செங்கோல்  
வளவர் பொன்னித் திருநாட்டுச்  
செய்ய கமலத் தடம்பணையும்  
செழுநீர்த் தடமும் புடைடைத்தாய்ப்  
பொய்தீர் வாய்ஸம் அருமறைநூல்  
புரிந்த சீலப்புகழ் அதனால்  
எம்தும் பெருமை எண்திசையும்  
ஏறுஹர் ஏய்ப் பேறுரால்.

வையம் புரக்கும் - உலகத்தைக் காக்கும். வளவர் பொன்னித்  
திருநாட்டு - சோழர்களின் காவிரி நாட்டில். தடம்பணையும் -  
அகன்ற வயல்களையும். தடமும் - தடாகங்களையும். புடை - தன்  
ஏகத்தே.

1

1872. மாலை பயிலும் தோரணங்கள்  
மருங்கு பயிலும் மணிமறுகு;  
வேலை பயிலும் புனல்பருசு  
மேகம் பயிலும் மாடங்கள்;  
சோலை பயிலும் குளிர்ந்தஇருள்  
கரும்பு பயிலும் அரும்பூகம்;  
காலை பயிலும் வேதழவி;  
கழுநீர் பயிலும் - செழுநீர்ச்செய்.

மாலை பயிலும் - வரிசையாக உள்ள; மாலைகள் கட்டப்  
பட்ட எனினுமாம். மணி மறுகு மருங்கு பயிலும் - அழகிய வீதிகளில்  
நெருங்கியிருக்கும். வேலை. . மாடங்கள் பயிலும் - கடலிலுள்ள  
நீரைக் குடிக்கும் மேகங்கள் மாடங்களில் தவழும். சோலை குளிர்ந்த  
இருள் பயிலும் (செறியும்). அரும்பூகம் சுரும்பு பயிலும் - அரிய  
கமுகுகளில் வண்டுகள் நிரம்பிக் கிடக்கும். செழு நீர்ச்செய் - செழிய  
நீர்வளங் கொண்ட வயல்களில். கழுநீர் பயிலும் - செங்கழுநீர்ப்  
பூக்கள் இருக்கும்.

2

1873. பணையில் விளைந்த வெண்ணெங்களின்  
பரப்பின் மீது படச்செய்ய -  
துணைர்மீன் கமலம் இடைஇடையே  
கடர்விட்டு எழுந்து தோன்றுவன;-  
புணர்வெண்புரி நூலவர் வேள்விக் -  
களத்தில் புணைந்த வேதிகைமேல்  
மணல்வெண் பரப்பின் இடைஇடையே  
வளர்த்த செந்தீ மானுமால்.

பண்ணையில் விளைந்த. செய்யதுணர் மென்கமலம் - சிவந்த  
கொத்துக்களைக் கொண்ட மெல்லிய தாமரைகள். வேள்விக்  
களத்தில் - யாக சாலையில். புணைந்த - அழகு செய்த. வேதிகை மேல்  
- திண்ணைமீது. மானும் - ஒக்கும். 3

1874. பெருமை விளங்கும் அப்பதியில்  
பேணும் நீற்றுச் சைவனெறி  
இருமை நெறிவாழ் அந்தணர்தம்  
ஓங்கு குலத்தி னுள்வந்தார்;  
இருமை உலகும் ஈசக்கழுல்  
இறைஞ்சி ஏத்தப் பெற்றதவத்து  
அருமை புரிவார் நமிந்நி  
அடிகள் என்பார் ஆயினார்.

பேணும் - பாதுகாக்கும். இம்மை மறுமை யுலகம். 4

1875. வாய்மை மறைநூல் கீலத்தால்  
வளர்க்கும் செந்தீ எனத்தகுவார்;  
தூய்மைத் திருநீற்று அடைவேலெமய்ப்  
பொருள் என்று அறியும் துணிவினார்;  
சாம கண்டர் செய்யகழுல்  
வழிபட்டு ஓழுகும் தலைமைநிலை  
யாம இரவும் பகலும் உணர்வு  
ஓழியா இன்பம் எய்தினார்.

சீலத் தூய்மையில் நெருப்பனையார் என்றபடி. அடைவே -  
சேர்க்கையே. சாம கண்டர் - சாமம் பாடும் கருமிடற்றராகிய சிவ  
பெருமான். ஜாம இரவும். 5

1876. அவ்லூர் நின்றும் திருவாரூர்  
அதனை அடைவார் ‘அடியார்மேல்  
வெல்லாறு அகற்றும் பெருமான்தன்  
விரைகூழ் மலர்த்தாள் பணிவறுதல்  
எவ்வள தியழும் எனக்கொள்ளும்  
எண்ணம் உடையார்; பலநாளும்

தெவ்ஹார் எரித்த வரைச்சிலையார்  
திருப்பா தங்கள் வணங்கினார்.

வெம்மை ஊறு - கொடுந் துன்பங்களை. விரை - வாசனை. திருவடியைப் பணிவது எல்லாவித இலாபமும். தெவ்லூர் - பகை வர்களின் முப்புரங்களை. வரைச்சிலையார் - மேருவை வில்லாக வுடைய சிவபிரான்தன்.

6

1877. செம்பொன் புற்றின் மாணிக்கச்

செழும்சோ தியைநீர் தொழும் கீலம்  
தம்பற் றாக நினைந்துஅணைந்து,  
தாழுந்து பணிந்து வாழுந்துபோந்து  
அம்பொன் புரிசைத் திருமன்றில்  
அணைவார் பாங்குஞர் அரனெறியின்  
நம்பர்க்கு இடம் ஆம் கோயிலினுள்  
புக்கு வணங்க நண்ணினார்.

திருவாழுரில் பெருமான் புற்றிடங்கொண்டிருத்தலான், “செம் பொற் புற்றின்” என்றார். அம் . . திருமன்றில் - அழகிய பொன் மதில் சூழ்ந்த திருமுறைத்தில். பாங்கோர் அரனெறியில் - பக்கத்துள்ள ஒப்பற்ற அரனெறி என்னாங் கோயிலில்.

7

1878. நண்ணி இறைஞ்சி அன்பினால்

நயப்புற்று எழுந்த காதலுடன்  
அண்ணலாரைப் பணிந்து எழுவார்  
அடுத்த நிலைமைக் குறிப்பினால்  
பண்ணும் தொண்டின் பாங்குபல  
பயின்று பரவி விரவுவார்  
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு  
எடுத்த கருத்தின் இசைந்துஏழுந்தார்.

நயப்புற்று - விருப்புற்று. பாங்கு. . விரவுவார் - பகுதிகள் பல வற்றைச் செய்து வாழ்த்தி வாழும் நமிநந்தியடிகள். “விளக்கிட்டார் பேறு சொல்லின் செய்நெறி ஞானமாகும்.” “விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவெல்லார்க்குக் - கரும்பினில் கட்டி போல்வார் கடலூர் வீரட் டனாரே” - அப்பர்.

8

1879. எழுந்த பொழுது பகல்பொழுது தங்கு

இறங்கு மாஸை எய்துதலும்  
செழுந்தன் பதிபின் இடைதுப்பால்  
செல்லின் செல்லும் பொழுதுள்ள,  
ஷழிந்தங்க ணைந்துஞர் மனையில் விளக்க  
உறுப்புநெய் வேண்டி உள்புகலும்,

அழிந்த நிலைமை அமணர்மனை  
ஆயிற்று; அங்கண் அவர்உடைரப்பார்.

ஓழிந்து - செல்லாது. விளக்குக்கு. அவர் - சமணர்.

9

1880. ‘கையில் விளங்கு கள்ள உடையார்  
தமக்கு விளக்கு மிகைகானும்;  
நெய்யிங் கிள்ளை; விளக்குளரிப்பீ -  
- ராகிள் நீரை முகந்துளிந்தல்  
செய்யும்’ என்று திருத்தொண்டர்க்கு  
உரைத்தார்; தெளியாது’ ஒரு பொருளே  
பொய்யும் மெய்யும் ஆம்’ என்னும்  
பொருள்மேற் கொள்ளும் புரைநெறியார்.

ஒரு . . . என்னும் - ஒரு கடவுளையே இல்லை உண்டு என்னும்;  
அஸ்திக நாஸ்திக வாதம். புரை நெறியார் - குற்றம் பொருந்திய  
நெறியில் நிற்பவராகிய சமணர்கள்.

10

1881. அருகர் மதியாது உரைத்த உரை  
ஆற்றார் ஆகி, அப்பொழுதே  
பெருக மனத்தில் வருத்தமுடன்  
பெயர்ந்து போந்து, பிறைஅணிந்த  
முருகு விரியும் மலர்க்கொன்றை  
முடியார் கோயில் முன்னய்தி.  
உருகும் அண்பர் பணிந்துவிழி,  
ஒருவாக்கு எழுந்தது - உயர்விசும்பில்.

அருகர் - சமணர்கள். முருகு - மணம்.

11

1882. ‘வந்த கவலை மாற்றும்; இனி  
மாறா விளக்குப் பணிமாற  
இந்த மருங்கில் குளத்துநீர்  
முகந்து கொடுவந்து ஏற்றும்’ என  
அந்தி மதியம் அணிந்தபிரான்  
அருளால் எழுந்த மொழிகேளாக்  
சிந்தை மகிழ்ந்து நமிந்தி  
அடிகள் செய்வது அறிந்திவரால்.

12

1883. சென்னி மிசைநீர் தரித்தபிரான்  
அருளே சிந்தை செய்துஎழுவார்;  
நல்நீராப் பொய்கை நடுப்புக்கு,  
நாதர் நாயம் நவீன்றுஏத்தி,  
அந்நீர் முகந்து கொண்டுஏறி,  
அப்பர் கோயில் அடைந்துஅகலுள்

முந்தீர் உலகம் அதிசயிப்பு  
முழுக்கும் திரிமேல் நீர்வார்த்தார்.

முந்தீர் - கடல் சூழ்ந்த; “நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலுமுடைமையின். முந்தீர் - ஆகு பெயர்” - நக்சினார்க்கினியம்; சிந்தாமணி: 5                    13

1884. சோதி விளக்குஞ்சன்று ஏற்றுதலும்  
சுடர் விட்டு எழுந்தது அதுநோக்கி,  
ஆதி முதல்வர் அரவென்றியார்  
கோயில் அடைய விளக்குஞ்சற்றி,  
ஏதம் நினைந்த அருகந்தர்  
எதிரே முதிரும் களிப்பினுடன்  
நாதர் அருளால் திருவிளக்கு  
நீரால் எரித்தார் நாடுஅறிய.

அடைய - முழுவதும். ஏதம் - தீங்கு.                    14

1885. நிறையும் பரிசு திருவிளக்கு  
விடியும் அளவும் நின்றுளரியக்  
குறையும் தகளிகளுக்கு எல்லாம்  
கொள்ள வேண்டும் நீர்வார்த்து,  
மறையின் பொருளை அருச்சிக்கும்  
மனையின் நியதி வழுவாமல்  
உறையும் பதியின் ஆவ்விரலே  
அணைவார் பணிவற்று ஓருப்படார்.

பரிசு - இயல்பிலே. தகளிகளுக்கு - அகல்களுக்கு. உறையும் பதியில் - வாழும் பதிக்கு; ஏமப் பேறார்க்கு. ஒருமைப்பட்டவராகிய அடிகள்.                    15

1886. இரவு சென்று தம்பதியில்  
எய்தி மனைப்புக்கு என்றும்போல்  
விரவி நியமத் தொழில் முறையே  
விமலர் தம்மை அருச்சித்துப்  
பரவி, அழுது செய்தருளிப்  
பள்ளி கொண்டு புலர்காஸை  
அரவும் அணிந்தார் பூசைஅமைத்து,  
ஆரூர் நகரின் மீண்டும் அணைந்தார்.                    16

1887. வந்து வணங்கி அரண்நெறியார்  
மகிழும் கோயில் வலம்கொண்டு  
சிந்தை மகிழுப் பணிந்துஏழுந்து  
புறம்பும் உள்ளும் திருப்பணிகள்

முந்த முயன்று பகல் எல்லாம்  
முறையே செய்து, மறையவனார்  
அந்தி அமையத்து, அரியவிளக்கு  
எங்கும் ஏற்றி அடிபணிவார்.

அந்திவேளையில்.

17

1888. பண்டு போலப் பல நாளும்  
பயிலும் பணிசெய்து அவர்ஷமுகத்  
தண்ட அடிகளால் அமணர்  
கலக்கம் விளைந்து சார்வதில் அமண்  
குண்டர் அழிய ஏழ்வுகும்  
குலவும் பெருமை நிலவியதால்;  
சண்டர் பெருமான் தொண்டர்கழல்  
அமரர் பணியும் அணிஆழர்.

தண்டியடிகள் புராணம் பார்க்க. திருவாரூரில்.

18

1889. நாத மறைதேர் நமிநந்தி  
அடிக ளார்நல் தொண்டாகப்  
பூத நாதர் பற்றிடங்கொள்  
புளிதர்க்கு அழுது படிமுதலாம்  
நீதி வளவன் தாண்வேண்டும்  
நிபந்தம் பலவும் அரியணையின்  
யீநு திகழ இருந்துஅஸமந்தான் -  
வேதாக மநால் விதிவிளங்க.

ஓலி வடிவான வேதப் பயிற்சியில் தெளிவுடைய. ஆக - நிகழ.  
பூதநாதர் - உயிர்கள் நாதராகிய சிவபெருமானுக்கு. வளவன் - சோழன்.  
நிபந்தம் - படித் தரங்கள். அரியணையின் - சிம்மாசனத்தின்.

19

1890. வென்றி விடையார்; மதிச்சடையார்;  
வீதி விடங்கப் பெருமாள் தாம்  
என்றும் திருவாரூர் ஆனும்  
இயல்பின் முறைமைத் திருவிளையாட்டு  
ஒன்றும் செயலும் பங்குனித் -  
- திரம் ஆம் திருநாள் உயர்சிறப்பும்  
நின்று விண்ணப் பம்செய்த -  
- படிசெய்து அருஞும் நிலைபெற்றார்.

விடங்கப் பெருமாள் - திருநகரச் சிறப்பு: 45 -ம் பாட்டுக் குறிப்புப்  
பார்க்க. ஓன்றும் செயலும் - பொருந்தும் உற்சவத்தையும். நின்று  
விழாக்கொள்ள வேண்டுமென்று விண்ணப்பங் செய்துகொண்ட  
படி. திருவிழாக் கொண்டருஞும் நேர்மையைப் பெற்றார்.

20

1891. இன்ன பரிசு திருப்பணிகள்  
 பலவும் செய்தே ஏழ்ஹலகும்  
 மன்னும் பெருமைத் திருவாரூர்  
 மன்னர் அடியார் வழிநிற்பார்  
 அன்ன வண்ணம் திருவிளையாட்டு  
 ஆடி யருள எந்நாளும்  
 நன்மை பெருக நமிநந்தி  
 அடிகள் தொழுதார் - நாம்ஹய.

திருவாரூர் மன்னர் - தியாகேசப் பெருமான்.

21

1892. தேவர் பெருமான் எழுச்சி திரு  
 மணவிக்கு ஓருநாள் எழுந்தருள  
 யாவர் என்னாது உடன்சேவித்து,  
 எல்லாக் குலத்தில் உள்ளோரும்  
 மேல அன்பர் தாழும் உடன்  
 சேவித்து அணைந்து விள்ளைவர்தம்  
 காவ வாளர் ஓலக்கம் அங்கீ  
 கண்டு களிப்பு உற்றார்.

எழுச்சி - திருவிழா; உற்சவம். யாவர் - இக்குலத்தார். விண்  
 னவர் தங்காவலாளர் ஓலக்கம் - தியாகேசப் பெருமான் திருக்  
 கொலுவை.

22

1893. பொழுது வைகச் சேவித்துப்  
 புனிதர் மீண்டும் கோயில்புகத்  
 தொழுது தம்ங்கர் மருங்குஅணைந்து,  
 தூய மனையுள் புகுதாதே,  
 இழுதும் இருங்கீர் இரவு புறங்  
 கடையில் தூயில, இல்லத்து  
 முழுதும் தருமம் புரிமனையார்  
 வந்து, உட்புகுத மொழிகின்றார்.

புனிதர் - தியாகேசர். இழுதும் - மைக்குழம்பென்ன. புகும்படி 23

1894. ‘திங்கள் முடியார் பூசனைகள்  
 முடித்துச் செய்யும் கடன்முறையால்  
 அங்கி தணைவேட்ட முதுசெய்து,  
 பள்ளி கொள்வீர்’ என, அவர்க்குத்  
 ‘தங்கள் பெருமான் திருமணவிக்கு  
 எழுச்சி சேவித்து உடன்நண்ணை,  
 எங்கும் எல்லா ரும்போத  
 இழிலு தொடக்கிற்று - எனை’ என்று.

திங்கள் முடியார் - சந்திரனை யணிந்த முடியையுடைய சிவ  
பிரானுக்கு ஆற்றும் அங்கிதனை வேட்டு - அக்கினி காரியஞ் செய்த.  
இழிவு தொடக்கிற்று - தீட்டுப் பற்றிக்கொண்டது. 24

1895. ‘ஆத வாலே குளித்து அடுத்த  
தூய்ஸை செய்தே அகம்புகுந்து  
வேத நாதர் பூசனையைத்  
தொடங்க வேண்டும்; அதற்கு நீ  
சீத நல் நீர் முதலான  
கொண்டுஇங்கு அணைவாய்’ என்கெப்பக்  
காதல் மளையார் தாழும் அவை  
கொணரு மதற்குக் கடிதணைந்தார்.

அடுத்த - பற்றிய தீட்டை. 25

1896. ஆய பொழுது தம்பெருமான்  
அருளா வேயோ? மேனியினில்  
ஏயும் அங்கவிள் அயர்வாலோ?  
அறியோம் கறையும் தாழாதே  
மேய உரக்கம் வந்துஅணைய  
விண்ணோர் பெருமான் கழுவ் நினைந்து,  
தூய அன்பர் துயில் கொண்டார்;  
துயிலும் பொழுது கணவின்கண்.

உடலில் பொருந்திய பிரயாணத்தின் அயர்வினாலோ.  
இறையும் - நொடிப் பொழுதும். 26

1897. மேன்ஸை விளங்கும் திருவாரூர்  
ஸ்தி விடங்கப் பெருமாள்தாம்  
மான அன்பர் பூசனைக்கு  
வருவார் போல வந்தருளி,  
'ஞான மறையோய்! ஆரூரில்  
பிறந்தார் எல்லாம் நம்கணங்கள்  
ஆன பரிசு காண்பாய்' என்று  
அருளிச்செய்து அங்கு எதிர் அகன்றார்.

மான - பெருமையுடைய. பரிசு - தன்மையை. 27

1898. ஆதிதேவர் எழுந்தருள  
உணர்ந்தார் ‘இரவர்ச் சளைசெய்யாது  
ஏதம் நினைந்தேன்’ எனஅஞ்சி,  
எழுந்த படியே வழிபட்டு,  
மாத ரார்க்கும் புகுந்தபடி  
மொழிந்து விடியல் விரைவோடு

நாத னார்தம் திருவாரூர்  
புகுத எதிர் அந் நகர் காண்பார்.

விடியற் காலத்தில். எதிரே தோன்றும் அந்நகர். 28

1899. தெய்வப் பெருமான் திருவாரூர்ப்  
பிறந்து வாழ்வார் எல்லாரும்  
ஸைவத்து அஸைய மணிகண்டர்  
வடிவே ஆகிப் பெருகுஞியால்  
மொய்ஸைத்து அமர்ந்த மேனியர் ஆம்  
பரிசு கண்டு, முடிகுவித்த  
ஸைவத்து அஞ்சி அவளிமிசை  
விழுந்து பணிந்து கண்சிறந்தார்.

சிவ வடிவேயாகிப் பெருகு ஒளியால் திரண்ட திருமேனியர்  
களாக விளங்குந் தன்மையைக் கண்டு. 29

1900. படிவம் மாற்றிப் பழம்படியே  
நிகழ்வும் கண்டு, பரமர்பால்  
'அடியேன் பிழையைப்' பொறுத்தருள  
வேண்டும்' என்று பணிந்தருளால்  
குடியும் திருவாரூர் அகத்துப்  
புகுந்து வாழ்வார் குவலயத்து  
நெடிது பெருகும் திருத்தொண்டு  
நிகழ்ச் செய்து நிலவுவார்.

உயிர்களைல்லாம் சிவனைகளான கோலத்தை மாற்றி. திரு  
வாரூரிலேயே குடிபுகுந்து. 30

1901. நீறு புளைவார் அடியார்க்கு  
நெடுநாள் நியதி ஆகவே,  
வேறு வேறு வேண்டுவன  
எல்லாம் செய்து மேவுதவால்  
ஏறு சிறப்பின் மணிப்பற்றில்  
இருந்தார்' தொண்டர்க்கு ஆணிளனும்  
பேறு திருநா வக்கரசர்  
விளம்பப் பெற்ற பெருமையினார்.

“ஆராய்ந்தடித் தொண்டர் ஆணிப்பொன் ஆருர் அகத்  
தடக்கிப் - பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்.  
ஆருர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி - நீராற்றிரு  
விளக்கிட்டமை நீணா டறியுமன்றே” - திருநாவக்கரசர். 31

1902. இன்ன வகையால் திருப்பணிகள்  
 எல்லாம் உலகும் தொழுச் செய்து  
 நன்மை பெரும் நமிநந்தி -  
 அடிகள் நயமார் திருவீதிச்  
 சென்னி மதியும் திருநதியும்  
 அலைய வருவார் திருவாரூர்  
 மன்னர் பாத நீழல் மிகும்  
 வளர்பொன் சோதி மன்னினார்.

திருவீதியிலே திருமுடியில் சந்திரனும் கங்கையும்.

32

### நம்பி ஆருரர் துதி

1903. நாட்டார் அறிய முன்நாளில்  
 நங்நாள் உலந்த ஜம்படையிள்  
 யூட்டுஆர் மார்பின் சிறியமறைப்  
 புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்  
 தாள்தா மரையின் மடுவின்கண்  
 தனிமா முதலை வாய்நின்று  
 மீட்டார் கழல்கள், நினைவாரை  
 மீளா வழியின் மீட்பனவே.

உலந்த - இறந்த. ஜம்படைப் பூண் அணிந்த; தடுத்தாட் கொண்ட புராணம்: பாட்டு 4. குறிப்புப் பார்க்க. திரு அவிநாசிப் புக்கொளியூர். தாள் தாமரை. மீட்டார் - சுந்தரமூர்த்தி சுவாமிகள். அக்கழல்கள் மீளப் பிறவி வழியினின்று மீட்பனவாகும்.

33

### நமிநந்தி அடிகள் நாயனார்

சோழநாட்டிலே ஏமப்பேறூரிலே தோன்றியவர் நமிநந்தி யடிகள். அவர் அந்தணர் வாய்மையிற் சிறந்தவர்; திருநீற்றன்பர்; இரவும் பகலும் ஆண்டவன் அடியை நினைப்பதையே பேரின்ப மாகக் கொண்டவர். அவர் திருவாரூருக்குச் சென்று சுவாமி தரிசனஞ் செய்வது வழக்கம்.

ஓருநாள் அவர் புற்றிடங்கொண்ட புனிதரைப் பணிந்து, அருகேயுள்ள அரனெறி என்னுங் கோயிலையடைந்து திருத் தொண்டுகள் செய்தார். அங்கே தீபத் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அவ்வேளை, மாலைக் கால மாயிருந்தமையால் அவர், வேற்றிடஞ் செல்ல மனங்கொண்டா ரில்லை. அருகேயிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். திருவிளக் கேற்ற நெய் கேட்டார். அவ்வீட்டிலுள்ளவர்கள் சமனர்கள்.

சமனர்கள் அடிகளை நோக்கி, “கையிலே கனலுடைய கடவுளுக்கு விளக்கு எற்றுக்கு? இங்கு நெய்யில்லை. நீரை முகந்து

விளங்கெரியும்” என்றார்கள். அவ்வரையைக் கேட்ட நாயனார் மனஞ் சகியாராயினார். அவர் அச்சமயத்தில், “கவலை யொழி; அருகே யுள்ள குளத்து நீரை முகந்து விளக்கேற்று”. என்று ஒரு வாணோலி எழுந்தது. நாயனார்க்கு வரம்பிலா இன்பம் உண்டாயிற்று.

நமிந்தியடிகள் குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு வந்து, திரியிட்ட அசலிலே வார்த்து, ஒரு விளக்கேற்றினார். அது சுடர் விட்டெடரிந்தது. அடியவர் மகிழ்ந்து, கோயில் முழுவதும் தண்ணீரால் விளக்கெரித்தார். சமணர்கள் நாணுற்றர்கள்.

நமிந்தியடிகள் நாடோறும் திருவிளக்குத் திருத்தொண்டு செய்து வருவார். அவர், திருவிளக்குகள் விடியுமளவும் நின்றெறியும் பொருட்டு நீர் குறையுந் தகழிகளுக்கெல்லாம் நீரை வார்ப்பார்; தம் ஊருக்குச் செல்வார்; மனையில் நியதி தவறாது சிவபிரானை அர்ச் சிப்பார்; திருவாரூரை அடைவார்; தொண்டு செய்வார்.

தண்டியடிகளால் சமணர்கள் அழிந்தார்கள். திருவாரூர் சிவமயமாக விளங்கிற்று. நமிந்தியடிகளின் திருத்தொண்டு குறையற நிகழ்ந்துவரச் சோழ மன்னன் அமுதுபதி முதலான நிபந்தங்கள் அமைத்தான். நாயனார் வீதிவிடங்கப் பெருமானுக்குத் திருவிழா செய்ய, அப்பெருமான் திருவடியை நோக்கி முறையிட்டார். ஆண்ட வனருளால் பங்குனி உத்திரத் திருவிழா நன்கு நடைபெற்றது.

அவ்விழாவிலே ஒரு நாள் சிவபெருமான் திருமணலிக்கு எழுந் தருளினார். எல்லாக் குலத்தவர்களும் ஆண்டவனைத் தொழுது உடன் சென்றார்கள். அவர்களோடு நமிந்தியடிகளுஞ் சென்று ஆண்டவன் திருவோலக்கத்தைக் கண்டு ஆண்தமுற்றார். பொழுது போயிற்று. சிவபெருமான் திருமணலியினின்றுந் திருவாரூருக்கு எழுந்தனினார். நாயனார் சிவபெருமானை வணங்கித் தம்முரை யடைந்தார். அடைந்தவர் மனைக்குள் நுழைந்தாரில்லை; புறக் கடையிலே துயின்றார்.

மனைவியார் போந்து நாயனாரைப் பார்த்து, “வீட்டுக்குள் வந்து சிவபூசை முதலியன முடித்துத் துயிலும்” என்றார். அதற்கு நாயனார், “இறைவனார் இன்று திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாச் சாதியாருடன் நானும் போனேன். பிராயச்சித்தஞ் செய்து மனைக்குள் நுழைந்து பூசை செய்தல் வேண்டும். தண்ணீர் கொண்டு வா” என்றார். அம்மையார் வீட்டிற்குட் சென்றார். அதற்குள் சிவபிரான் திருவருளாலோ அயர்வாலோ நாயனாருக்கு உறக்கம் வந்தது. சிவபெருமான் அவர் கனவிலே தோன்றித் “திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் நம் கணங்கள்; அத்தன்மையை நீ காண்பாய்” என்று அருளி மறைந்தார். உடனே நாயனார் பெருமான் துயில் நீங்கி,” இரவில் சிவபூசை செய்தேனில்லை. நான் நினைத்தது குற்றம்” என்று எழுந்தபடியே சிவவழிபாடு செய்தார்; நிகழ்ந்ததை

மனைவியாருக்குச் சொன்னார். விடிந்ததும் அவர் திருவாரூரை அடைந்தார்; அங்கே எல்லாரும் சிவகணங்களாக விளங்குதலைக் கண்டார்; விழுந்து விழுந்து அவர்களை வணங்கினார்; அவர்களை எல்லாரும் பழைய படியே ஆயினர் அதையும் நாயனார் கண்டார். “என் பிழை பொறுத்தருள்ள வேண்டும்” என்று அவர் ஆண்டவனைத் தொழுதார்.

நமிந்தி யடிகள் தம் ஊரை விடுத்துத் திருவாரூரிலே சூடு புகுந்து, அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாஞ் செய்து வந்தார். அவர், தொண்டர்க்கு ஆணி” என்று அப்பர் சுவாமிகளால் சிறப்பிக்கப் பெற்றார்.

நமிந்தியடிகள் முறைப்படி திருத்தொண்டுகளைச் செய்து தியாகேசப் பெருமான் திருவடி நீழலையடைந்தார்.

**இரண்டாம் காண்டம்**  
**வம்பறாவரிவண்டுச் சருக்கம் -6**

### **33. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள்**

#### **கொச்சகக் கலிப்பா**

1904. வேதநெறி தழைத்துழங்க, மிகுஷைவத் துறைவிளங்கப் பூதபரம் பறைபொலியப் புனிதவாய் மலர்ந்தமுத சீதவள வயல்புகவித் திருஞான சம்பந்தர் பாதமலர் தஸலக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

வேதம் வித் என்னுந் தாதுவினடியாகப் பிறந்தது. வித - அறிவு. வேதம் - சிவத்தை உணர்தற்குரிய அறிவுக் கருவி. வேதநெறி - வைதிகம் அதாவது அறிவு நெறி - வழி போன்றது. வழிக்குத் துறை இருத்தல் இயல்பு. துறை சைவம். துறையின் சிறப்பு நோக்கி, “மிகு சைவத்துறை” என்றார். வேத நெறியுஞ் சைவத் துறையுஞ் சேர்ந்த ஒன்று வைதிக சைவம் என்பது. “சைவ முதல் வைதிகமும்” (22) என்பது ஆசிரியர் திருவாக்கு. “இராஜாங்கத்தில் அமர்ந்த துறை வைதிக சைவம்” என்றார் தாயுமானாரும்.

வேதம் - மந்திரம் என்றும், சைவம் தந்திரம்(ஆகமம்) என்றும் சொல்வது மரபு. மந்திரம் - நினைவு; தந்திரம் - நினைவின் பரிணாமம மாகிய செயல் (கிரியை). மந்திரமாகிய வேதம் மூலம்; தந்திரமாகிய ஆகமம் உரை. வேதம் விதை போன்றது; ஆகமம் மரம் போன்றது. நினைவின்றிச் செயலில்லை. நினைவே செயலாகப் பரிணமிக்கிறது. எதையும் நினைந்தே செய்வது வழக்கம். ஈண்டு நினைவுபோன்ற வேதம் வழியாகவும், செயல் போன்ற சைவம் துறையாகவுஞ் சொல்லப்பட்டன. “மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்.” - அப்பர்: திருவிடைமருதார்த் திருத்தாண்டகம். 1. “ஆகமத்தொடு மந்திரங்கள்” சம்பந்தர்: “மானினேர்விழி” 2. “வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல், ஒதும் பொதுவும் சிறப்புமென் றுன்னுக. நாதன் உரையவை நாடில் இரண்டந்தம், பேதம் தென்னில் பெரி யோர்க்க பேதமே” -திருமூலர். “ஒது சமயங்கள் பொருஞ்சனரு நூல்க ளோன்றோடொன் றோவ்வாம ஊளபலவும் இவற்றுள் - யாதுசமயம் பொருஞ்சாதிங் விபாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல எனும் பிணக்க தின்றி - நீதியினால் இவையெல்லாம்

ஓரிடத்தே காண நிற்பதியா தொருசமயம் அதுசமயம் பொருணால் - ஆதலினால் இவையெல்லாம் அரு மறை ஆகமத்தே அடங்கியிரும் அவை இரண்டும் அரண்டிக்கீழ் அடங்கும்.” “வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறு ரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள் - ஆதிநூல் அநாதி அமலன் தரு நூல் இரண்டும் ஆரண நூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம் - நீதியினால் உலகர்க்குஞ் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது நீண் மறையினொழிபொருள் வேதாந்தத் - தீதில் பொருள் கொண்டு ரைக்கு நூல் சைவம் பிறநூல் திசம்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்த மாகும்.” -அருணந்தி.

சிவத்தை அடைதற்கு வேத நெறியுஞ் சைவத்துறையும் ஒன்றிய வைதிக சைவம் வேண்டற்பாலது. வைதிக சைவத்துக்கு உலகில் வழங்கும் பெயர்கள் பலப்பல. அப் பலப்பட்ட பெயர்களின் பொருள் ஒன்றே. வைதிக சைவம் என்னும் பெயர் பிற்காலத்தில் ஒரு கூட்டத் தாரிடைக் கட்டுப்பட்டு நிலவலாயிற்று. அதன் பொருள் எங்கும் வியாபித்திருப்பது. வைதிக சைவம் ஒரு கூட்டத்தார்க்குமட்டும் உரியதன்று. அஃது அகிலத்துக்கே உரியது. இந்நுட்பம் “பூதபரம் பரைபொலிய” என்பதில் நன்கு விளங்குதல் காண்க. “செப்பரிய சமய நெறி எல்லாந் தந்தந் தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கையான - அப்பரிசா எருமஃதே பிடித்தால் இப்பால் அடுத்ததந் நூல்களும் விரித்தே அனுமா னாதி - ஒப்பவிரித் துரைப்பரிங்குன் பொய்மெய் என்ன ஒன்றினை ஒன்றெனப்பார்ப்ப தொவ்வா தார்க்கம் - இப்பரி சாஞ் சமயமுமாய் அல்லவாகியாதுசம யமும்வணங்கும் இயல்ப தாகி”, “இயல்பென்றுந் திரியாமல் இயமமாதி எண்குணமும் காட்டி அன்பால் இன்ப மாகிப் - பயனருளப்பொருள்கள் பரி வார மாகிப் பண்புறவுஞ் செளபான பகங்க காட்டி - மயலறுமந் திரஞ்சிகைஷ் சோதி டாதி மற்றங்க நூல்வணங்க மெனன மோலி - அயர் வறச் சென்னியில்வைத்து ராசாங்கத்தில் அமர்ந்தது வைதிகசைவ மழகி தந்தோ”; “அந்தோ ஈதிசயமிச் சமயம் போலின் றஹிஞரெல்லாம் நடுவெறிய அணிமா வாதி. வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்று மற்றும் - இந்தராதி போகநலம் பெற்ற பேர்க்கும் இதுவன்றித் தாயகம்வேறில்லை இல்லை - சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத் தக்கநெறி இந்நெறியே தான்சன் மாக்கம்.” - தாயுமானார்.

பூத பரம்பரை - உயிர்களின் வழிவழி; ஆன்ம கோடிகள். பூதத்தைச் சுத்தமெனக்கொண்டு, பரம்பரை என்பதற்குக் குரு பரம்பரை என்று கூறுவோருமார். சில உயிர்கள் பொலிய என்று கூறாது, “பூதபரம்பரை பொலிய” என்றமையால், வேத நெறியும் மிகுசைவத் துறையும் ஒன்றிய வைதிக சைவம் எல்லா உயிர்கட்கும் உரிய தாதலைத் தெளிக் பூதபரம்பரை பொலிதற்கு வேதநெறி ஒங்கிச் சைவத் துறை விளங்குதல் வேண்டுமென்க.

புகலி - சீர்காழி; சீர்காழியில் தோன்றிய. சீர்காழிக்குப் பன் னிரண்டு பெயர்கள் உண்டு. அவைகளுள் புகலி என்னும் பெயரை ஈண்டுக் குறிப்பிட்ட தென்னை? அதற்கொரு சிறப்பிருத்தல் வேண்டும். புகலி - புகலிடம்; தஞ்சம் புகுமிடம். திருஞானசம்பந்தர் வைத்திக் கைவத்தின் வழிப் பூத பரம்பரை பொலியத் தோன்றிய குருமுர்த்தியாதலின், அவர்தந் திருவடிஎல்லா உயிர்க்கட்கும் புகலிடம் என்பதைப் “புகலி” என்பது குறிப்புதென்க. “சராசரங்களைல்லாம் - சிவம் பெருக்கும் பிள்ளையார்” (26) என்றதனில் திருஞானசம்பந்தர் எல்லா உயிர்க்கும் உரிய குரு என்பவது புலனாகும்.

திருஞானசம்பந்தர் என்னும் பெயர் தாய்தந்தையர் அளித்த இயற் பெயரங்று. அது காரணப்பெயர். இதுபற்றியே “சிவஞான சம்பந்தர் ஆயினார்” (69) என்றார் ஆசிரியர். இந்துடபம் அங்கே விளக்கப்படும். ஞானம் பொது; திருஞானம் சிறப்பு. ஞானம் பலரி டத்தில் விளங்குவது; திருஞானம். பலரிடத்தில் விளங்காதது. திருஞானமாவது ஆண்டவன் திருவடி ஞானம். இதற்கு அத்துவித ஞானம், திருவருள் ஞானம், சிவஞானம் முதலிய பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருஞானசம்பந்தர் என்னும் பெயர், திருஞானத்தை உயிர்களுக்குச் சம்பந்தப்படுத்துகிறவர் என்னும் பொருளையுடையது. இதுபற்றிப் பின்னும் வந்துழி விளக்கஞ் செய்யப்படும்.

திருஞானசம்பந்தர், என்றும் குருமுர்த்தியாக வீற்றிருப்பவராதலின், “அக்காலத் துயிர்கள் பொலிய” என்னாது பூத பரம்பரை பொலிய” என்றார். திருஞானசம்பந்தர் சீர்காழியில் தோன்றியபோது மட்டும் குருவாக விளங்கினவரல்லர். அவர் அதற்கு முன்னும் குருவாக விளங்கினவர்; பின்னுங் குருவாக விளங்கி வருவோர்.

திருஞானசம்பந்தர் தம்பொருட்டு அழுவில்லை யாதலின், “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் - பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தமுத” என்றார். பிறர் பொருட்டு அழுதமையைப் “புனிதவாய்” என்பது புலப்படுத்துகிறது. புனிதம் - தூய்மை. தன்பொருட்டு எழும் எண்ணம் தூயதாகாது. பிறர்பொருட்டு எழும் எண்ணமே தூயது.

உலகம் நன்கு பொலிந்து வாழ்தல் வேண்டும் என்று அழுத மையான் “மலர்ந்து அழுத” என்றார். மலர்தல் வளர்ச்சியை யுணர்த்தும் மங்கலக் குறிப்பு.

“வாய்மலர்ந்து அழுத” என்பதை உற்று நோக்கநோக்க, அதன்கண் இரக்கமிருத்தல் நன்கு புலனாகும். உயிர்களின் பாவத்தைக் கழுவப் போந்தவர் திருஞானசம்பந்தராதலின், அவைகளின் பாவத்தைக் கழுவுவ தென்க. கிறிஸ்துபெருமான் சிலுவையில் அறையப்பட்டது இங்கே நினைவுக்குவருகிறது.

புகலியைச் “சீதவள வயற்புகலி” என்று சிறப்பித்தது கருதற் பாலது. திருஞானசம்பந்தர் திருவடி எல்லா உயிர்கட்கும் புகலிட மாயிருத்தலை உணர்த்தப் புகலி என்று மேலே சொல்லப்பட்டது. வயல் அகன்று பரந்திருப்பதோடு உயிர்களின் வாழ்வு நலனுக்குரிய பொருள்களையும் உதவுகிறது. திருஞானசம்பந்தரது சந்திதிவிலாசம் உயிர்கட்கு வயல்போலப் பயன்படுவதாதலின், அது வயல் எனப் பட்டது. வளமில்லாத வயலால் பயன்விளையாதன்றோ? அது பற்றியே “வளவயல்” என்றார். திருஞானசம்பந்தரின் சந்திதி, உயிர்கட்கு ஞான அழுதை வரையாது வழங்கும் வளமுடையதென்க. வயல் வளத்துக்கு நீரின் சீதம் (தண்மை) வேண்டற்பாலது. இது “சீத வளவயல்” என்பதால் விளங்கும். கொடைக்கு அடிப்படை அந்தண்மை (இரக்கம்). அந்தண்மை இங்கே சீதம். திருஞானசம்பந்தரின் திருவடியாகிய புகலி (புகலிடம்) அகன்று பரந்து பொருஞ்சைய வயல்போன்றதாய், ஞானாயிர்த வளமுடையதாய், தண்மையுடைய தாயிருத்தல் “சீதவள வயற்புகலி” என்பதால் உணர்த்தப்பட்டது.

அத்தகைய ஒருவர் தொண்டினை (வரலாற்றை) அவர்தந் திருவருட்டுணை கொண்டு சொல்லப்படுகுந்தால் இனிது முடியு மாதலின், “பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்” என்றார். இஃது ஆசிரியரின் முனைப்பற்ற தன்மையைப் புலப் படுத்துகிறது. “வானிழல் கூறிய - பொருளினாகுமெனப் புகல்வா மன்றே” என்றார் முன்னரும் (பாயிரம். 9) மெய்ஞ்ஞானமுள்ள இடத்தில் முனைப்பற்றதும் தற்பயன் கருதாததுமாகிய அன்புத் தொண்டு நிகழ்தல் இயல்பு.

பாதமலர் - திருவடி ஞானம். மூளை - தலையிலுள்ளது. மூளை - அறிவின் நிலைக்களம். தமது அறிவில் திருவடிஞானம் படிய என்றபடி. பாதம் என்றும் ‘மலர்தலை’ யுடையதென்க. திருவடி ஞானம் திருத்தொண்டு பரவுவதற்குத் துணை நிற்பதாகும். தொண்டு ஈண்டு வரலாற்றின் மேற்று. அத் தொண்டு சிறப்புடைய தென்பார் “திருத்தொண்டு” என்றார். தொண்டு - முனைப்பற்றதை உணர்த துவது. திருஞானசம்பந்தர் வரலாறு முனைப்பற்ற தென்பது குறிப்பு. அத் தொண்டைப் பரவுநரும் முனைப்பற்றவராதல் ஒருதலை. பரவுவாம் - வாழ்த்துவாம்; சொல்வாம் (உளப்பாட்டுத் தன்மைப் பன்மை); பரவுதல் - பாட்டாற் சொல்வது. “வெம்பந்தம் தீர்த்து உலகாள் வேந்தன் திருஞான - சம்பந்தனை அருளால் சாரு நாள் எந்நாளோ” - தாயுமானவர்.

இரண்டாங் காண்டத் தொடக்கமாதலாலும். அது, தங்குரு மூர்த்தியாகிய திருஞான சம்பந்தர் வரலாற்றால் தொடங்கக் கெறுதலாலும் முதலில் ஆசிரியர், வணக்கங் கூறினாரென்க. ஆசிரியர்க்கும் திருஞான சம்பந்தர்க்குமுள்ள தொடர்பு. “வெறியார் பொழிற்சன்

பையர்வேந்தர் மெய்ப்பா சுரத்தைக் குறியேறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் - சிறியேன் அறிவுக்கவர்தந்திருப் பாதந் தந்த - நெறியே சிறிதியான் அறிநீர்மைகும் பிட்டேன் அன்பால்” (844) என்னும் இப்புராணப் பாட்டால் விளங்குதல் காண்க. இப் பாட்டெண் பாயிரம் 9-ம் பாட்டும் ஒப்பு நோக்கி உய்த்துணர்ந்பாலது.

பெரிய புராணத்துப் போந்துள்ள நாயன்மார் வரலாறுகளில், திருஞானசம்பந்தர் வரலாறே பெரிது. பாட்டுத் தொகையை நோக்குக. முதனாலாகவுள்ள திருத்தொண்டத் தொகையிலும் திருஞானசம்பந்தர் நீண்டாக நூத்தலையோர்க் “பிள்ளை பாதி புராணம் பாதி” - பழுமொழி. <sup>1</sup>

1905. சென்னிவளர் மதிதுணிந்த சிலம்புஅணி சேவடியார்தம்  
மன்னியசை வத்தறையின் வழிவந்த குடிவளவர்  
பொன்னிவளம் தருநாடு பொலிவளம்த நிலவியதால் -  
கன்னிமதில் மருங்குமுகில் நெருங்குகழு மலழுதார்.

வளவர் - சோழர். பொன்னி - காவிரி. சோழநாடு. கன்னி - அழி யாத; புதிய எனினுமாம். கன்னிகையைப்போல என்பர் பழைய குறிப்புரைக்காரர். கழுமலம் - சீர்காழி; சாரும் உயிர்களின் மலத்தைக் கழுவும் ஊர். <sup>2</sup>

1906. அப்பதிதான் அந்தணர்தம் கிடைகள் அரு மறைமுறையே  
செப்பும்ளை வளர்பூகச் செழும்சோலை புற்குழ  
ஒப்புஇல் நகர் ஓங்குதலால் உக்கடை நாள் அன்றியே  
எப்பொழுதும் கடல்மேலே மிதப்பதுள்ள இசைந்துளதால்.

கிடைகள் - ஒதுமிடங்களில். பூகம் - கழுகம். உக்கடைநாள் - உகழுடிவில்; ஊழிக்காலத்தில் சீர்காழி கடலின்மீது மிதந்து அழி யாமலிருப்பது; அதனால் அதற்குத் தோணிபுர மென்றொரு பெயரு முண்டு. கழுகஞ்சோலை கடல் நிறத்தையும், வேதாலி கடல் முழக் கத்தையும் குறித்தல் காண்க. <sup>3</sup>

1907. அரிஅயனே முதல் அமரர் அடங்களும் வெள்ளங்கள்  
விரிசுடர்மா மணிப்பதணம் மீதுஏற்நித திரைவரைகள்  
புரிசைமுதல் புற்குழ்வு; பொங்குஒதும் கடைநாளில்  
வரிஅரவும் மந்தரம்குழ் வடம்போல வயங்குமால்.

வெள்ளங்கள் - கற்பாந்த வெள்ளங்கள். மணிப்பதணம் - மணிகள் அழுத்திய மதிலில். புரிசைமுதல் புறஞ்குழ்வு - மதிலின் முற் பக்கத்தில் குழ்தல். ஒதும் - பாற்கடலைக் கடைந்த நாளில். மந்தரம் - மந்தரகிரியை. வரி அரவு வடம்போல - வாக்கி என்னும் நாணபோல. வயங்கும் - விளங்கும். மதில் மந்திரகிரியையும், திரை வரைகள் பாம்பையும் ஒக்கு மென்றுபடி. <sup>4</sup>

1908. வளம்பயிலும் புறம்பணைப்பால் வாசப்பாசடை மிடைந்த தளம்பொலியும் புள்ளிசெந்தா மரைச்செல்வித் தடமலரால் களம்பயில் நீர்க்கடல் மலர்வது ஓருபரிதி எனக்கருதி இளம்பரிதி பலமலர்ந்தால் போல்படங், இலஞ்சிபல.

வளம்.....பால் - வளம் பொருந்திய மருத நிலத்தினிடத்து. வாசப் பாசடை மிடைந்த - வாசனையுடைய பசிய இலைகள் நெருங்கிய. தளம்.....மலரால் - இதழ்கள் பொலியும் நீரிலுள்ள செந்தாமரையில் மலரும் நிலையிலுள்ள பெரிய பூக்களால். செவ்வி - அழகிய என்னுமாம். களம்பயில் நீர் - கருமை வாய்ந்த நீரையுடைய. பரிதி - சூரியன். இலஞ்சி - குளங்கள். கடலில் ஒரு சூரியன் மலர்கிறது; குளத்தில் பல சூரியர்கள் (செந்தாமரை மலர்கள்) மலர்ந்திருக்கின்றன என்றபடி.

5

1909. உளம்காள்மறை வேதியர்தம் ஓமதூ மத்துஇரவும் கிளர்ந்திரு நீற்றுஞ்சியின் கெழுமியநன் பகலும் மலர்ந்து அளந்துஅறியாப் பஸ்ணாழி ஆற்றுதலால், அகல் இடத்து விளங்கியறும் மூதார்க்கு வேறுஇரவும் பகலும் மிகை

ஓமப் புகையின் இரவும். திருநீற்றொளியின் பகலும். கிளர்ந்த - விளங்கிய. கெழுமிய - பொருந்திய. நண்பகலும் - நடுப்பகலும். பஸ்ணாழி காலத்தையுஞ் செய்தலால். அகலிடத்து உலகில். வேறு இரவும் பகலும் என்றது சூரியனது மறைவத் தோற்றத்தால் உண்டாகும் இரவையும் பகலையும் என்க. மிகை - அதிகம்; அதாவது வேண்டுவதில்லை என்றபடி.

6

1910. பரந்தவினை வயல்செய்ய பங்கயம்தூம் பொங்குளரியில் வரம்புஇல்வளர் தேமாவின் களிகிழிந்த மதுநறுநெய் நிரந்தரம் நீள்சிலைக் கடையால் ஒழுகுதலால் நெடிதுஅவ்வார்; மரங்களும் ஆகுதிவேட்டும் தகையன மணந்துளதால்.

7

செய்ய. . ஏரியில் - செந்தாமரையாகிய நெருப்பில். வரம்பில் - ஓரத்தில. தேமாவின் - இனிய மாவின். மது - தேனாகிய. நிரந்தரம் - எப்பொழுதும். இலைக்கடையால் - இலை நுனியால். மரங்களும் வேள்வி செய்யுந் தகைமையுடையன என அவ்வூர் மணந்துளது (பொருந்தியது). பிராமணர்களே அல்லாமல் மரங்களும் ஆகுதி செய் கின்றன என்றவாறு.

1911. வேலைதுழல் கதிர்படிந்த வியன்கங்குல் வெண்மதியம் சோலைதொறும் நூழைந்துபு றப்படும்பொழுது துதைந்தமலர்ப் பால் அணைந்து மதுத்தோய்ந்து தாதுஅணைந்து பயின்றுஅந்தி மாலைதுழல் செல்வொளிய மதியம்போல் வதியுமால்.

வேலை. . கங்குல் - வெங்கதிர்களையுடைய சூரியன் கடலிற் படிந்த மேன்மை வாய்ந்த இரவில். வெண்மதியம் - வெள்ளிய சந்திரன். துதைதந்த. . . . பயின்று - நெருங்கிய மலர்களினிடம் அடைந்து. தேனில் தோய்ந்து, மகரந்தங்களைத் தீண்டிக் கலந்து. 8

1912. காமர்திருப் பதிஅதன்கள் வேதியர்போல் கடிகமழும்  
தாமரையும் புல்லிதழும் தயங்கிய நாலும் தாங்கித்  
தூமரநுஞ் துகள் அணிந்து துளிவருகண் ஸீர்ததும்பித்  
தேமருமென் கரும்புஇசையால் செழும்சாமம் பாடுமால்.

காமர் - அழகிய. கடி - வாசனை. புலலிதழும் - புறவிதழும். தயங்கிய - விளங்கிய. நூல் - நாள் நூல். தாமர நுண்துகள் - தாய்மையான நுண்ணிய மகரந்தப் பொடிகளை. கள்ளீர் - தேன். தேமரு - தேனில் பொருந்திய. சுரும்பு - வண்டு. சாமம் - கானம். வேதியர்க்கு ஆம் போது: புல்லிதழ் - முஞ்சிப்புல், தருப்பைப் பவித்திரம்; நூல் - புனூல்; துகள் - திருந்து; கண்ணீர் - ஆனந்தக் கண்ணீர்; சாமம் - சாமவேதம். 9

1913. புளைவார்பொன் குழைஅஶையப் பூந்தாளை பின்போக்கி  
விளைவாய்ந்த தழல்வேதி மெழுக்கு உற வெண்க்கை ஒழுக்கும்  
களைவான முகில் கூந்தல் கதிர்செய் வடமீன்கற்பின்  
மளைவாழ்க்கைக் குலமகளிர் வளம்பொலிய மாடங்கள்

புளைவார் பொற்குழை - அணிந்த நீண்ட பொற்குண்ட வங்கள். பூந்தானை - பொலிவுடைய பட்டாடையின் முன்தானையை. விளைவாய்ந்த - தொழில் பொருந்திய. தழல் வேதி - ஓம வேதிகையின். மெழுக்கு உற - மெழுக்கிற் படிய. வெண்க்கை ஒழுக்கும் - வெண் சுண்ணத்தால் கோலமிடும். கனை. . கற்பின் - ஒலிக்கும் வான்முகில் போன்ற கூந்தலையும், ஒளியையும், அருந்ததி போன்ற கற்பினையுமடைய. 10

1914. வேள்விபுரி சடங்குதுஅதனை விளையாட்டுப் பண்ணைதொறும்  
பூழிஉற வகுத்துஅமைத்துப் பொன்புளை கிள்கிணிழலிப்ப  
ஆழிமணிச் சிறுதேர்ஜூர்ந்து அவ்இரதப் பொடி ஆடும்  
வாழிவளர் மறைக்கிறார் நெருங்கிழள மளிமறுகு

பெரியோர்கள் வேள்விபுரி சடங்கதனை. விளையாட்டி டங்கள் தோறும். பூழி - புழுதி. ஆழி - உருளை பொருந்திய. அவ் இரதப் பொடி - அந்தச் சிறுதேர்களின் ஓட்டத்திலெழுந்த புழுதியில். மணிமறுகு - அழகிய வீதிகள். 11

1915. விடுக்டர்நீள் மளிமறுகிள் வெண்க்கை மாளிகை மேகம்  
தொடுகுடுமி நாசிதொறும் தொடுத்தெகாடி குழ்கங்குல  
உடுஎலும் நாள் மலர் அவர் உறுபகலில் பலநிறத்தால்  
நெடுவிசும்பு தளிர்ப்பதுளை நெருங்கிழள மருங்குள்ளாம்

வெண்கலை - வெண்சாந்து பூசிய. குடுமி - சிகரத்தின். கங்குல் - இரவு. உடு எனும் - நட்சத்திரமென்னும். நாண் மலர் - அன்றலர்ந்த மலர். விசம்பு - ஆகாயம். மருங்கெல்லாம் - பக்கமெல்லாம். 12

1916. மஸ்டெங்கும் மணிக்குப்பை; வயல்எங்கும் கயல்வெள்ளாம்;  
புடைஎங்கும் மலர்ப்பிறங்கல்; புறம்எங்கும் மகப்பொலிவு;  
கிடைஎங்கும் கலைக்குழல்; கிளர்வுளவுகும் முரல்அளிகள்;  
இடைஎங்கும் முனிவர்குழாம்; எயில் எங்கும் பயில்எழிலிலி.

மடை - நீர்மடை. மணிக் குப்பை - இரத்தினக் குப்பை. கயல் மீன் கூட்டம். புடை - பக்கம். மலர்ப்பிறங்கல் - மலர்மலை. புறம் - நகர்ப்புறம். மகம் - யாகம். கிடை - ஒதுமிடம் பள்ளி. கிளர்வு - உயர்ந்த சோலைகளில். முரல் அளிகள் - ஒலிக்கும் வண்டுகள். இடை - நடுவிடங்கள். எயில் - மதில். பயில் எழிலி - தவழும் மேகம். 13

1917. பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப்  
பொருளில் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்முன்  
வருபுறவும் சண்னபூகர் வளர்காழி கொஞ்சைவயம்  
பரவுதிருக் கழுமலம் ஆழம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.

நீர்ப் பொருவில் - ஒளியுடையதும் ஒப்பற்றதுமாகிய; நீர் தண்மையுடையதுமாம்.(1) பிரமபுரம் (2) வேணுபுரம் (3) புகலி (4) வெங்குரு (5) தோணிபுரம் (6) பூந்தராய் (7) சிரபுரம் (8) புறவும் (9) சண்பை (10) சீர்காழி (11) கொஞ்சைவயம் (12) திருக்கழுமலம்; “பிரமனார் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை. அரன் மன்று தண்காழி கொஞ்சைவயம் உள்ளிட்டங் காதியாய பரமனார் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம்நாம் பரவு மூரே” - திருஞான சம்பந்தர். 14

1918. அப்பதியில் அந்தணர்தம் குடிமுதல்வர் ஆசுகிலும்மறை கைப்படுத்த கீலத்துக் கவணியர்கோத் திரம் விளங்கச் செப்புநெறி வழிவந்தார் சிவபாத இருதயர் என்று இப்புவிவா முத்தவம்செய் இயல்வினார் உளரானார்.

ஆசில்மறை கைப்படுத்த - குற்றமற்ற வேதத்தின் வழிநின்ற. சிவபாத இருதயர் - சிவனுடைய பாதத்தை இதயத்திலுடையவர். 15

1919. யற்றுஅவர்தம் திருமணையார், வாய்ந்த மறைமரபிள்ளவரு பெற்றியினார்; எவ்வுலகும் பெற்றகுறியிய பெருமையினார்; பொற்புலடைய பகவதியார் என்பேபோற்றும் பெயருடையார்; கற்புமேம் படுசிறப்பால் கணவனார் கருத்துஅமைந்தார்.

பெற்றியினார் - தண்மையினார். பொற்பு - ஆழகு. 16

1920. மரபுஇரண்டும் சைவதெறி வழிவந்த கேண்ணமையினால் அரவுஅணிந்த சடைமுடியார் அடிஅலால் அறியாது பரவுதிரு நீற்றுஅன்பு பாலிக்கும் தன்மையராய் விரவுமறை மளைவாழ்க்கை வியப்புஎப்த மேவும் நாள்.

மரபு இரண்டு - தாய்மரபு; தந்தைமரபு. இருவர் மரபுஞ் சைவதெறி என்றபடி. கேண்ணமையினார் - உரிமையினார். பாலிக்கும் - வளர்க்கும். விரவு - கலந்த; ஒருமைப்பட்ட - மறைமனை. வாழ்க்கை - வேதநெறிப்பட்ட இலவாழ்க்கை. 17

1921. மேதினிமேல் சமண்நையார் சாக்கியர்தம் பொய்மிகுத்தே ஆதிதரு மறைவழக்கம் அருகி, அரன் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றலிபெறு துழுவியக் கண்டு ஏதம் இல்சீர்ச் சிவபாத இருதயர்தாம் இடர்ஜூந்தார். 18
- கையர்-கீழ்மக்கள். சாக்கியர்-பெளத்தர். பூதி - விபூதி. ஏதமில் - குற்றமில்லாத; இடருமூந்தார் - துன்பப்பட்டார்.

1922. மணையறத்தில் இன்பம்சறும் மகப்பெறுவான் விரும்புவார் அனையநிலை தலைநின்றே ஆடியசே வடிக்கமலம் நினைவு உறமுன் பரசமயம் நிராகரித்து நீறுஆக்கும் புனைமணிப்புண் காதலவளைப் பெறப்போற்றும் தவம்புரிந்தார். 19
- ஆடிய சேவடிக் கமலம் - நடராசப் பெருமான் திருவடித் தாமரையை. நீறாக்கும் - பொடிபடுத்தும்; அழிக்கும். சீலத்திற்சிறந்த சான்றோர் தாங்கொண்ட கருத்தை முடிக்கத் தவஞ்செய்வது இயல்பு. தவத்தின் பயனாகப் பிள்ளை பெறுவது சிறப்பு. அப்பிள்ளையினிடம் விலங்கியல்பின்றித் தெய்விகளிலுகள் மலியுமென்க. 19

1923. பெருத்துளையும் அன் பால்பெரிய நாச்சியார் உடன்புகவித் திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக் கருத்துமுடிந் திட்பரவும் காதலியார் மணிவபிற்றில், உருத்தெரிய வரும்பெரும் பேறு உலகுடய்ய உளதுஆக.

- பெரிய நாச்சியார் - சீர்காழியிலுள்ள உமையம்மையாரின் பெயர். புகவித் திருத்தோணி வீற்றிருந்தார் - சீர்காழியிலுள்ள தோணியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானது. இத்தோணி சீர்காழிக் கோயிலுள்ளிருப்பது. 20

1924. ஆஞ்சையாள் உடன் தோணி அமர்ந்தபிரான் அருள்போற்றி மூன்றும் மகிழ்ச்சியில் தங்கள் முதல்மறைநூல் முறைச்சடங்கு நாள்உடைய ஈஸரந்து திங்களினும் நலம் சிறப்பக் கேளின்றுடன் செயல்புரிந்தும் பேரின்பம் கிளர்வு உறுநாள்.

- ஆஞ்சையாளநூடன் - பெரிய நாச்சியாரநூடன். ஈரைந்து திங்க வினாம் - பத்து மாதமும். கேளின்றுடன் - உறவினருடன். கிளர்வும் - முறுகி எழும். 21

1925. அருக்கன்முதல் கோள்அணைத்தும் அழகியஉச்சங்களிலே  
பெருக்கவலி யுடன்நிற்கப் பேணியநல் ஓரைஷூத்  
திருக்கிளரும் ஆதிரைநாள் திசைவிளங்கப் பரசமயத்  
தருக்குழுழியச் சைவம்முதல் வைதிகமும் தஸழத்துழங்க.

அருக்கன் முதல் கோள் அணைத்தும் - சூரியன் முதலிய கிரகங்  
களைல்லாம். நல்லோரை - நல்ல முகூர்த்தத்தில். (ஓரை - ஓரா -  
கிரேக்க மொழி). திருக்கிளரும் - மங்கலமுண்டாகி விளங்கும். திரு  
வாதிரை நாள் சிவனுக்குரிய சிறப்பு நாள். தருக்கு - செருக்கு.  
சைவமுதல் வைதிகம் - முதற்பாட்டுக் குறிப்புப் பார்க்க. 22

1926. தொண்டர்மனம் களிசிறப்பத் தூயதிரு நீற்றுநெறி  
என்திசையும் தனிநடப்ப, ஏழ்உலகும் குளிர்தாங்க,  
அண்டர்குலம் அதிசயிப்ப, அந்தனர் ஆ குதிபெருக,  
வண்தமிழ்செய் தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல்வாய்ப்ப.

தனிநடப்ப - ஒப்பின்றி இயங்க. குளிர்தாங்க - அன்பு நிலைக்க.  
ஆகுதி - வேள்வி. வாய்ப்பு - சிறக்க. 23

1927. திசைஅணைத்தின் பெருமைவாம் தென்திசையே வென்றுஏற,  
யிசைலகும் பிறுலகும் மேதினியே தனிவெல்ல,  
அசைவுஇல் செழும் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல,  
இசைமுழுதும் மெய்துறிவும் இடம்கொள்ளும் நிலைபெருக

மிசை உலகும் - விண்ணைலகமும். இடங்கொள்ளும் - எங்கும்  
நிறையும். 24

1928. தாள்உடைய படைப்புள்ளும் தொழில் தன்மை தலைமைபெற  
நாள்உடைய நிகழ்காலம் எதிர்காலம் நலைநீங்க  
வாள்உடைய மணிவீதி வளர்காழிப் பத்வாழ  
ஆள்உடைய திருத்தோணி அமர்ந்தபிரான் அருள்பெருக.

தாள் - முயற்சி. உலகம் நல்வழியில் நடந்தால் படைப்புத்  
தொழில் நலமுறு மாதலால், “.....தொழிற்றனமை தலைமை பெற”  
என்றார். நவை - குற்றம், குறை. வாள் - ஓளி. “காழி வாழுவந்தருளிய  
.... 973. 25

1929. அவம்பெருக்கும் புல்துறிவின் அமண்முதல் ஆம்பரசமயப்  
பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்ப்பட நல்ஜனழிதொறும்  
தவம்பெருக்கும் சண்டைப்பிலே தாழில் சராசரங்கள் எலாம்  
சிவம்பெருக்கும் பிள்ளையார் திருதுவதா ரம்செய்தார்.

அவம் - வீண்; பயனின்மை. பவம் - பாவம். புரை நெறிகள் -  
குற்றமுள்ள வழிகள். ஊழிக்காலந்தோறும் (தானழியாமல்) தவம்  
பெருக்கும், சண்டையிலே - சீர்காழியிலே. (சீர்காழி ஊழிக் காலத்தும்  
அழியாமல் மிதத்தலால் அதற்குத் தோணிபுரம் என்றோரு பெய

ருண்டு). தாவில் - கெடுதலில்லாத. சரம் - இயங்குவது; அசரம் இயங்காதது. திருஞான சம்பந்தர் ஒரு கூட்டத்தார்க்கோ ஒரு நாட்டார்க்கோ குருவாயிராது உலகக்கே குருவாயிருத்தலான், “சராசரங்களெல்லாஞ் சிவம்பெருக்கும் பிள்ளையார்” என்றார்; முதற்பாட்டுக் குறிப்புப் பார்க்க. பிள்ளையார் - சிவனருளால் பிள்ளைமைப் பேறேய்தியவர்.

26

1930. அப்பொழுது பொற்புறை திருக்கழி மலத்தோர்  
எப்பெயரி னொரும் அயல் எய்தும்இடை இன்றி  
மெய்ப்படு மயிர்ப்புாகம் மேவி அறி யாமீ  
ஓப்புஇல்களி கூர்வதுங்கு உவப்புற உரைப்பார்.

திருக்கழுமலத்தோர் - சீர்காழி வாசிகள். எப்பெயரினோம் - எல்லோரும்; சாதி மதம் முதலிய வேற்றமையின்றி எல்லோரும் என்றபடி அயல் எய்தும் இடையின்றி - அயலிலே செல்லுதற்கு இட மில்லாமல் எல்லாரும் பிள்ளையாரையே குருவாகக் கொண்டனர் என்பது குறிப்பு. மெய்ப்படும் - உடலில் உண்டாகும்.

27

1931. ‘சிவன் அருள் எண்பெருகு சித்தம்மகிழ் தன்மை  
இவண்ணிது நமக்குவர எய்தியதுளன்’ என்பார்.  
‘கவுணியர் குலத்தில்லை காதலன் உதித்தான்  
அவன்வரும் நிமித்தம்இது’ என்று ஆதிசயித்தார்.

சிவன் அருளைப் போல. இவண் - இங்கு. “கவுணியன் ஞான சம்பந்தன்” என்றும், “கழுமலவுரிற் கவுணியன்” என்றும் ஞான சம்பந்தர் தம்மைக் கவுணிய கோத்திரத்தார் என்பதை விளக்கி யருளிய மொழிகள் பல.

28

1932. பூழை அவிஷ்டந்துமணம் மேவுபொழில் எங்கும்  
தேன்மருவு தாதொடு துதைந்தத்திசை எல்லாம்  
தூமருவு சோதிவிரி யத்துகள் அடக்கி  
மாமலய மாருதமும் வந்துஅசையும் அன்றே.

முகை - அரும்பு. பொழில் - சோலை. தேன்மருவு தாதொடு - தேன் பொருந்திய மகரந்தத்தொடு. துதைந்த - நெருங்கின. தூமருவு - சுத்தம் விளங்கும். பூந்துகளை. மாமலய மாருதமும் - இனந் தென்றலும்.

29

1933. மேலைஇமை யோர்களும் விருப்பொடு கரப்புஇல்  
சோலைமலர் போலமலர் மாமலை சொரிந்தே  
ஞாலம்மிசை வந்துவளர் காழிநகர் மேவும்  
சீவமறை யோர்களுடன் ஓமவினை செய்தார்.

கரப்பில் - மறைப்பில்லாமல்; ஒழிவில்லாமல். விண்ண வர்களும் மறையோர்களுடன் யாகஞ்செய்தார்.

30

1934. பூதகண நாதர்புவி வாழுஅருள் செய்த  
நாதன்அரு ஸின்பெருஸை கண்டுநலம் உய்ப்பார்  
ஷதும்மறை யோர்பிறிது உரைத்திடினும் ஓவா  
வேதமொழியால் ஓலிவிளாங்கிளமும் எங்கும்.

பூதகண நாதர்கள் நலஞ்செய்வார்கள். ஓவா - (அவ்வுரை)  
நீங்காத. 31

1935. பயன்தருவ பல்தருவும் வல்லிகளும் மல்கித்  
தயங்குபுன லும்பெத்திலை தண்ணையுடன் நன்னும்  
வயங்குஞ்சனி விசம்புமலி எங்கழியும் மாறா  
நயம்புரிவ புள்ளூலிகள் நல்லத்தைச் எல்லாம்.

பல்தருவும் - பல மரங்களும். வல்லிகளும் - கொடிகளும். மல்கி -  
- நிறைந்து மல்கிப் பயன்தருவ, தண்ணையுடன் தயங்கு புனலும் (ஓளி  
ரும் நீரும்) தெளிவை வயங்கு - விளங்கும். விசம்பு (ஆகாயம்) களங்க  
மற்று விளங்கும் என்றபடி. புள் - பறவைகளின். மாறாநயம் (நலம்)  
புரிவ. 32

1936. அங்கண்விழ வில்பெருகு சண்பைஅகல் மூதார்  
சங்கபட கம்கருவி தானைமுதல் ஆன  
எங்கனும் இயற்றுபவர் இள்ளியும் இயம்பும்  
யங்கலமழக் குழலி மலிந்தமழகு எல்லாம்.

அங்கன் விழவில் - அழகிய இடங்களில் விழாவால். சங்கம் -  
மங்கலச் சங்கு. படகம் - தம்பட்டம். கருவி - யாழ். இயற்றுபவர் -  
ஊதுவோர் கொட்டுவோர் வாசிப்போர். இயம்பும் - தாமே  
முழங்கும். மறுகு - தெரு. 33

1937. இரும்புவ எம்லித்தகையை எய்தஅவர் தம்மைத்  
தரும்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்  
பெரும்களி வியப்பொடு பிரான் அருளினாலே  
அருந்திரு மகப்பெற அணைந்தஅணி செய்வார்.

இரும்-பெரிய. அவர் தம்மை - பிள்ளையாரை. மறைத்தலைவர் -  
- சிவபாதவிருதயர். தம்பவன முன்றில் - தமது வீட்டு முற்றத்தில்.  
அணைந்த - இயைந்த; பொருந்திய. அணி - அலங்காரம். 34

1938. காதல் புரிசிந்தை மகிழக் களிசிறப்பார்  
மீதுஅணியும் நெய்துவிழி விழவொடு திளைப்பார்  
குதம்பிகழ் மங்கல விளைந் தழுனி பொங்கல்  
காதக முறைப்பல சடங்குவிளை செய்வார்.

மீதனியும் . . . திளைப்பார் - மேலே பூசும் நெய்யனியைத்  
திருவிழாவுடன் செய்து மகிழ்ச்சியில் தோய்வார். சூதம் - பிறப்பு  
(நமுவதல்); பிள்ளையார் பிறந்ததையொட்டி. துழனி - ஓலி. 35

1939. மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்  
தாம்ஹறு மகிழ்ச்சியொடு சாயல்மயில் என்னத்  
தூமணி விளக்கொடு கூடர்க்குறைழகள் மின்னக்  
காமர் திருமாளிகை கவின்பொலிவு செய்வார்.

விழுக்குலம் - சீரிய குலம். சாயல் - ஐம்பொறியால் நுகரும்  
மென்மை. குழை - குண்டலங்கள். காமர் - கண்டார்க்கு விருப்ப  
மூட்டும். கவின் - அழகு இயற்கை யழகொடு செயற்கை அழகு  
பொலியச் செய்வார். 36

1940. சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி  
உள்ளிறை விருப்பினுடன் ஓகையை செய்வார்  
வெண்முளைய பாவிகைகள் வேதிதொறும் வைப்பார்  
புண்ணிய நறும்புணவுகொள் பொன்குடம் நிறைப்பார்.

சுண்ணமொடு - வாசனைப் பொடியுடன். துதைந்த - கலந்த  
ஓகை - பாகை. வேதி - திண்ணை. புண்ணியத் தீர்த்தங்களைக்  
கொண்ட. நிறைப்பார் - வரிசையாக வைப்பார். 37

1941. செம்பொன்முதல் ஆனபவ தாளவினை செய்வார்  
நம்பர் அடி யார் அழுது செய்யநலம் உட்ப்பார்  
வம்புஅவர் நறும்தொடையில் வண்டோடு தொடுப்பார்  
நிம்பம்முதல் ஆனகடி நீடுவினை செய்வார்.

வம்பலர் . . . . . தொடுப்பார் - (களிப்பால்) மணங்கமழும்  
நல்ல மாலைகளை வண்டுகளோடு கட்டுவார். நிம்ப . . . வினை -  
வேப்பிலை செருகல் முதலிய காப்புச் செயல்களை. 38

1942. ஜயவியுடன் பலதுமைத்த புகையாலும்  
நெய்துகில் நறும்குறை நிறைத்தபுகை யாலும்  
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையினாலும்  
தெய்வமணம் நாறவரும் செய்தொழில் விளைப்பார்.

ஜயவியுடன் - வெண்சிறு கடுகுடன். தீமையை விலக்கிக்  
காக்கும் தன்மை ஜயவிக்குண்டு. இதனால் இது கடிப்பகை என்றும்  
வழங்கப்படுகிறது. வேப்பிலை, ஜயவி இவைகள் காப்புக்குரிய  
பொருள்கள். “குறுநடைப் புதல்வர்க்கு - காவற் பெண்டிர் கடிப்பகை  
எறிந்து - தூபங் காட்டித் தூங்கு துயில்வதியவும்”; “அரவாய்க்  
கடிப்பகை ஜயவிக் கடிப்பகை” - மணிமேகலை 7. துயில். 57; 59; 73.  
(கடி - பேய். அரவாய் - வேப்பிலை) “ஜயவி புகைப்பவும்”; “வேம்பு  
மணைச் செரீஇ. . . ஜயவி சிதறி” - புறநானாறு. 92; 281. தீமைகள்  
தாக்காதவாறு குழந்தைகளைக் காப்பதற்கு நெய்யணிந்து ஜயவி  
அப்புதலும் உண்டு. “ஜயவி அப்பிய நெய்யணி முச்சி” -  
மணிமேகலை; 3. மலர் மணம். 134. அகில் நறுங்குறை - அகில் துண்டு  
களால். 39

1943. ஆயபல செய்தொழில்கள் அன்றுமதல் விண்ணோர்  
நாயகன் அருள்பெருமை கூறும்நலம் எய்தத்  
தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்  
மேயவிதி ஜிலீரு தினத்தினும் விளைத்தார்.

விண்ணோர் நாயகன் - சிவபெருமானின். நடைநூலின் -  
ஆகமத்தார். 40

1944. நாமகர ணத்துஅழகு நாள்பெற நிறுத்திச்  
சேமூத் யப்பரிதி யில்திகழ் பிரானைத்  
தாமரை மிசைக் தனிமுதல்கழவி என்னத்  
தூமணி நிரைத்துஅணிசெய் தொட்டில்அமர் வித்தார்.

சேம .....பிரானை - நலஞ்செய்யும் இளஞ் சூரியனைப் போல  
விளங்கும் பெருமானை (பிள்ளையாரை); இளஞ் சூரியனது நிறம்  
செம்மை; அதன் கண் உயிர்ப்பு அதிகம். முதற்குழவி - பிரமன் என்பர்  
ஆறுமுகத்தம்பிரானார்; குமரக் கடவுள் என்பர் பழைய குறிப்புரைக்  
கார். குழந்தைக்குத் தாய் தந்தையரிட்ட பெயர் இன்னதெனத்  
தெரியவில்லை. 41

1945. பெருமலை பயந்தகோடி பேணும்முலை யின்பால்  
அருமறை குழைத்துஅழுது செய்துஅருஞ வாஸரத்  
தரும்மறைவி யார்பரவும் அன்பே  
திருமலை சுரந்துஅழுது செய்துஅருஞ வித்தார்.

பெருமலை பயத்தகோடி - உமையம்மையார். அருமறை  
குழைத்து - அரிய மறைப்பொருளாய் சிவஞானத்தைக் குழைத்து  
ஊட்ட. தருமறைவியார் ஈன்ற பார்ப்பனியார்; பகவதியார். உமை  
யம்மையாரின் ஞானப் பாலுண்ணைப் பிறந்தவர், பகவதியாரின்  
மாயைப் பாலுண்ணல் கூடாதாதவின், அப்பாலை “பரமர் தாள்  
பரவும் அன்பே திருமலை சுரந்து” என்றார். பகவதியார் சிவ  
பெருமானை இடையறாது தியானிப்பவராதலானும், அத்  
தியானத்தின் பயனாகப் பிறந்த குழந்தை இஃதாதலானும் அம்மை  
யார் திருமலைப்பால் “பரமர் தாள் பரவும் அன்பு” என்னப் பட்டது.  
திருஞான சம்பந்தர் உண்டது பகவதியார் பாலையன்று; அஃது  
ஆண்டவன் அன்புப்பால் என்க. 42

1946. ஆறுஷலவு செய்யச்சை ஜயர்த்துர ளாலே  
பேறுஷல கிளுக்குளன வரும்பெரிய வர்க்கு  
வேறுபல காப்புமிகை என்றுஅலை விரும்பார்  
நீறுதிரு நெற்றியில் நிறுத்திநிறை வித்தார்.

மிகை - குற்றம். அடியார் களை நாள், கோள் முதலியன  
ஓன்றுஞ் செய்யா என்று திருஞானசம்பந்தர் அருளியுள்ளது ஈண்டுக்  
கருதற்பாலது. கோளாறு பதிகம் பார்க்க. “மீன்சனி புக்கு ஊன்

சலிக்குங் காலந்தானும், கலங்கவிலா மனப்பெருவண் கையுடைய  
மெய்யர்வாழ் கழுமலமே” - திருஞான சம்பந்தர். திருநீற்றுப் பதிகம்  
பார்க்க.

43

### கொச்சகக் கலிப்பா

1947. தாயார்த்திரு மடித்தலத்தும் தயங்குமணித் தலிசினிலும்  
தூயக்டர்த் தொட்டிலினும் தூங்குமலர்ச் சயனத்தும்  
சேயபொருள் திருமறையும் தீந்தமிழும் சிறக்கவரும்  
நாயக்களைத் தாலாட்டு நலம்பலபா ராட்டினார்.  
  
தயங்கு - ஒளிவிடும். தலிசினிலும் - பீடத்திலும். சேயபொருள்  
- செப்பமான பொருளையுடைய. 44

1948. வருமுறையைப் பருவத்தில் வளர்புகவிப் பிள்ளையார்  
அருமறைகள் தலைஎடுப்ப ஆண்டதிரு முடிசுடுத்துப்  
பெருமழுவர் தொண்டுஆல்லால் பிறிதுஇசையோம் என்பார்போல்  
திருமுகமண் டலம் அடையைச் செங்கிரை ஆடினார்.  
  
முறை முறையே வரும் பருவத்தில், உயிர்களை ஆண்ட மழுவர்  
- மழுவையுடைய சிவபெருமான். செங்கிரை - இஃதொரு பருவம்;  
செவ்விய மழலைச் சொற்களைப் பேசும் பருவம்; இரு கையும்  
முழந்தாள்களும் ஊன்றத் தலைநிமிர்ந்தாடல். 45

1949. ‘நாம் அறியோம் பரசமயம் உலகீர்! எதிர்நாடாது  
போம் அகல்’ என்று அண்டவன் ஒருவன்; அவனை  
அடையும் நெறியும் ஒன்று பல தெய்வமும் பல நெறியும் மக்கள்  
அறியாமையால் கற்பித்துக் கொண்டவை. திருவருள் ஞானம்  
பெற்றவர்கட்கு ஒரு தெய்வமும் ஒரு நெறியுமே புலனாகும். பல  
தெய்வமும் பல நெறியும் அவர்கட்கு விகாரமாகத் தோன்றும்;  
அவைகளை அவர்கள் வெறுத்துங் கூறுவார்கள். பிள்ளையார்  
பலப்பட்ட பர சமயங்களை வெறுத்துக் கூறப்போவது ஈண்டு  
உணர்த்தப்படுகிறது. அங்கை - அழகிய கை. புனிதன்பால் - சிவ  
பெருமானிடம். காமரு - அழகிய. ஒத்துவது - ஒத்தறுத்தல்; தாளம்  
போடுல்; அந்தரக்கொட்டு. 46

1950. விதிதவறு படும்பீவற்றுச் சமயங்கள் இடைவிழுங்கு  
குதிதவழி இருவிசும்பு நிறைந்தகடி வார்க்கங்கை  
நகிதவழும் சடைமுடியார் ஞானம் அளித் திடைரியார்  
மதிதவழ்மா ஸிகைமுன்றில் மறங்கு தவந்து அருளினார்.

விதி - இயற்கை விதி. கதிதவழி - அடையுங் கதி குலையும்படி. இரு விசம்பு - பெரிய ஆகாயத்தில். கடி - வாசனை; புதியவமாம். வார் - நெடிய. உரியார் - பிள்ளையார். சந்திரன் தவழும் மாளிகை முற்றத் தின் பக்கத்தே.

47

1951. குழவரும் பெருஞ்சுற்ற தோகையரும் தாதியரும் ‘காழியர்தம் சீராட்டே கவணியர் கற்பக்கே’ என்று ஏழிசையும் பலகலையும் எவ்வுலகும் தனித்தனியே வாழவரும் அவர்தம்மை ‘வருக வருக’ எனஅழைப்ப.

தோகையரும் - பெண்மணிகளும். 48

1952. திருநகையால் அழைத்தவர்தம் செழுமுகங்கள் மலர்வித்தும் வருமகிழ்வ தலைசிறப்ப மற்றுஅவர்க்கேல் செலுட்கைத்தும் உருகிமனம் களரந்துஅலைய உடன் அணைந்து தழுவியும்முன் பெருகியஇன்பு உறஅளித்தார் பெரும்புகலிப் பிள்ளையார்.

பிள்ளையார். தம்மை அழைத்தவர்களுடைய செழுமுகங்களைத் தமது திருநகையால் மலர்வித்தும். தலை சிறப்ப - அதிகரிக்க அவர்மீது படுமாறு உதைத்தும். 49

1953. வளர்ப்பு முறைஆண்டு வருவதன்முன் மலர்வரிவண்டு உளர்க்குமென் கூறாதுஞ்சி உடன்அலையச் செந்தின்று கிளர்ளுவிகிங் கிணிஎடுப்பக் கீழ்மைநெறிச் சமயங்கள் தளர்ந்தையிட்டு அறத்தாழும் தளர்ந்தையிட்டு அருளினார்.

ஓரண்டாவதற்குமுன். மலரிலே வரிவண்டுகள் குடையும். குஞ்சி - தலை மயிர்; குடுமி செவ்வையாக நின்று. கிளர் - விளங்கும் கிங்கிணி - கிண்கிணி; சதங்கை. தளர்ந்தையிட்டு அற - தள்ளாடி ஒழிய. 50

1954. தாதியர்தம் கைப்பற்றித் தளர்ந்தையின் அசைவுழைந்து சோதிதுணி மணிச்சுதங்கை தொடுத்தவடம் புடைகுழிந்த பாதமலர் நிலம்பொருந்தப் பருவமுறை ஆண்டுதேன்றின் மீது அணைய நடந்தருளி விளையாடத் தொடங்கினார்.

புடை - பக்கத்தே 51

1955. சிறுமணித்தேர் தொடர்ந்துஉருட்டிச் செழுமணை சிற்றில்கள் இலை நறுநுதல்பே தையர்மருங்கு நடந்துஷூடி அடர்ந்துஅழித்தும் குறுவியர்ப்புத் துளிஅரும்பக் கொழும்பொடிஆழ டய்கோல மறுகிணைப் பேர் ஓளி பரப்ப வந்துவளர்ந்து அருளினார்.

செழு. . . . . மருங்கு - செழிய மணலால் சிறுவீடு கட்டும் நறு நெற்றியையுடைய பெண் மக்கள் பக்கம். செழுமணி பாட மாயின், செம்மணியால் அல்லது அழகிய மணியால் என்று கொள்க.

அடர்ந்து அழித்தும் - நெருங்கி அச்சிறு வீடுகளை அழித்தும்;  
அடர்ந்து - மாறுபட்டுமாம். வியர்ப்பு - வியர்வை. பொடி - திருநீறு;  
புழுதி என்றலுமொன்று. மறுகிடை - தெருவிலே.

52

1956. மங்கையொடு உடனாகி வளர்தோணி வீற்றிறந்த  
திங்கள்சேர் சடையாத்தம் திருவருட்குச் செய்தவத்தின்  
அங்குரம்போல் வளர்ந்தருளி, அருமளையோடு உலகுடய்ய  
எங்கள் பிரான் ஈராண்டின் மேல்கூர்தூண்டு எய்துதலும்.

அங்குரம்போல - முளையைப்போல.

53

1957. நாவாண்ட பலகஸலயும் நாமகளும் நலம்கிறப்ப  
டூஆண்ட திருமகளும் புண்ணியழும் பொலிவுயதச்  
சேஆண்ட கொடியவர்தம் சீரபுரத்துச் சிறுவருக்கு  
மூதூண்டில் உலகுடய்ய நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.

நாமகளும் - சரஸ்வதியும் பூ - தாமரைப் பூ. சே.....தம் - இடபக்  
கொடியராகிய சிவபிரானுடைய. சீரபுரத்துச் சிறுவர்க்கு - சீர்காழிப்  
பிள்ளையார்க்கு.

54

1958. பண்டுதிரு வடிமறவாப் பான்ஸமேயோர் தமைப்பரமர்  
மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின் அளித்துஅருளத்  
தொண்டினிலை தரவருவார் தொடர்ந்தபிரி வூட்ணர்வுழகால்  
கொண்டுள்ளதும் வெருக்கொண்டால் போல் அழுவார் குறிப்புயலாய்.

பண்டு. . . . . தமை-முன்னே (சிவபெருமான்) திருவடியை  
மறவாத தன்மையுடைய பிள்ளையாரை. பரமர் - சிவபெருமான்.  
மண்டு . . . அளித்தருள் - நிரம்பிய தவத்தையுடைய சிவபாத விருத  
யரது வழிபாட்டால் (அவருக்குப் புதல்வராகக்) கொடுத்தருள.  
“திருந்தடி - மறக்குமா றிலாத என்னை மையல்செய்திம்  
மண்ணின்மேல் - பிறக்குமாறு காட்டினாய்” - திருஞான சம்பந்தர்:  
திருத்துருத்தி. 5. தொண்டின் - உணர்வு - தொண்டின் நிலைமையை  
விளக்கப் போந்தவராகிய அப்பிள்ளையார் (பண்டைத்) தொடர்  
புடைய பிரிவாலாகிய உணர்வு. ஒருகால் - ஒவ்வொருகால். வெருக்  
கொண்டாற்போல - அச்சங்கொண்டாலென்ன. குறிப்புக்கு அயலாய்.  
சிவபெருமான் பிள்ளையாரைச் சிவபாத விருதயர் தவத்துக் கிரங்கி  
அளித்தாலும், அவ்வளிப்பு உலகில் திருத்தொண்டின் நிலை  
விளக்கத்துக்குப் பயன்படுவதாயிற்றென்க. பிள்ளையார் பிறவியால்  
சிவபெருமானைப் பிரிந்தாலும். அப்பிரிவால் தொடர்பு அற  
வில்லை என்பார் “தொடர்ந்த பிரிவு” என்றார். பிரியாத் தொடர்பு  
அவருக்குப் பண்டையுணர்வை எழுப்பிற்றென்க. அவ்வனர்  
வெழுதலும் “இஃதென்ன! நாம் எவ்விடத்தினேம்; எவ்விடத்து  
வந்துளோம்” என்று வெருக்கொண்டாற்போலக் குறிப்புவேறாக  
அழுதனர் என்றபடி “வெருவதல் என்பது அச்சம்போல நீடு நில்லாது

கதுமெனத் தோன்றி மாய்வதொரு குறிப்பு: அதனைத் துணுக்கென்றலுமாம்” - இளம்பூரணம். 55

1959. மேதகைய இந்நாளில் வேறுஒருநாள் வேதவிதி  
நீதிமனைச் சடங்குநெறி முடிப்பதற்கு நீராடத்  
தாதையார் போம்பொழுது தம்பெருமான் அருள்கூடச்  
சோதிமணி மனைமுன்றில் தொடர்ந்துஅழுது பின்சென்றார்.

மேதகைய - (மேலே கூறிய) உணர்வு மேம்பட்ட. தம்பெருமான்  
சிவபெருமான். 56

1960. பின்சென்ற பிள்ளையார் தலைஞரைக்கிப் பெருந்தவழ்தோர்  
முன்செல்கை தலைஞரின்து முனிவார்போல் விலக்குதலும்  
மின்செய்பொலம் கிங்கிணிக்கால் கொட்டிஅவர் மீளாமை  
‘உன்செய்கை இதுஆகில் போது’ என்று அங்குடன் சென்றார்.

முனிவார்போல் - கோபிப்பார்போல். பொலம் - பொன்னாற்  
செய்த. “பொன்னென் கிளவி ஈறுகெட முறையின் - முன்னர்த்  
தோன்றும் லகார் மகாரம் - செய்யுள் மருங்கில் தொடரியலான்” -  
தொல்காப்பியம்: புள்ளி மயங்கியல். 61. கிண்கிணி அணிந்த காலை.  
அவர் - பிள்ளையார். 57

1961. கடைக்கத்தில் தனிவெள்ளம் பலவிரிக்கும் கருப்பம்போன்று  
இடைஅறாப் பெருந்தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய்  
விடையர்த்தார் திருத்தோணிப் பற்றுவிடா மேன்மையதாம்  
தட்டுதலில் துறைஅணைந்தார் தருமத்தின் தலைநின்றார்.

உகமுடிவில். எல்லா வெள்ளாங்களையும் ஈனும் கருவைப்  
போல. தீர்த்த மெல்லாவற்றிற்கும். விடை உயர்த்தார் - இடபக  
கொடியராகிய சிவபெருமானது. தடாகத்தின் கரையை அடைந்தார்.  
தருமத்தின் தலைநின்றார் - சிவபாத விருதயர். 58

1962. பிள்ளையார் தலைக்கறையில் வைத்துத்தாம் பிரிவுஅஞ்சித்  
தெள்ளுநீர்ப் புகமாட்டார் தேவியொடும் திருத்தோணி  
வள்ளலார் இருந்தானா எதிர்வணங்கி மணிவாவி  
உள்இழிந்து புன்வுக்கார் உலகுடய் மகப்பெற்றார்.

தெளிந்த நீர். தேவியொடும். . . . வணங்கி - பெரிய நாயகியா  
ரோடும் திருத்தோணியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை  
(குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் என்று) எதிர் நோக்கி வணங்கி.  
மணி . . . . புக்கார் - அழகிய குளத்தில் இறங்கி நீரில் மூழ்கினார்.  
தோணியப்பரைக் காவல் வைத்து என்பதை குறிப்பு. இது பின்  
னிகழ்ச்சியால் இனிது விளங்கும். 59

1963. நீராடத் தருப்பித்து நியமங்கள் பலசெய்வார்  
 சீராடும் திருமகனார் காண்பதன் முன் செய்ததற்பின்  
 ஆராத விருப்பினால் அகமருடம் படியீர்  
 பேராது மூழ்கினார் பெருங்காதல் பெற்றாராய்.

தருப்பித்து - தருப்பணஞ் செய்து. பல செய்வாராய். ஆராத -  
 அடங்காத அகமருஷண ஸ்நானஞ்செய்ய. அகமஷணம் - பாவத்தைக்  
 கெடுத்தல். 60

1964. மறைமுனிவர் மூழ்குதலும் மற்று, அவஸரமுன் காணாது  
 இறைதரியார் எனும் நிலைமை தலைக்கோ ஈசர்கழல்  
 முறைபுரிந்த முன்னார்வு மூளாழுத் தொடங்கினார்  
 நிறைபுனல் வாவிக் கரையில் நின்று அருஙும் பிள்ளையார்.

இறை - கணமும். “தந்தையைக் காணாத பிள்ளை இறையுந்  
 தரியாது என்னும் நிலைமை” காரணமாக. 61

1965. கண்மலர்கள் நீர்த்தும்பக் கைம்மலர்களால் பிடிச்ந்து,  
 வண்ணமலர்ச் செங்களிவாய் மனி அதரம் புடைதுடிப்ப,  
 எண்ணில் மறைஞவி பெருக, எவ்விரும் குதுகவிப்ப  
 புண்ணியக் கண்று அணையவர்தாம் பொருமிஅழுது அருளினார்.

அழகு மலர்தலையுடைய கொவ்வைக் கனிபோன்ற வாயின்.  
 மணி அதரம் - பவளாம் போன்ற உதடு. புடைபெயர்த்து துடிப்ப. 62

1966. மெய்மேல் கண்துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார்  
 தம்மீலைச் சார்புலயர்ந்தோ சாரும் பிள்ளைமை தானோ  
 செம்மேனி வெண்ணீர்நார் திருத்தோணிச் சிகரம்பார்த்து  
 ‘அம்மே அப்பா’ என்று என்று அழைத்தநுளி அழுதநுள.

திருமேனியில் கண்ணீர்த்துளி சிந்த. மேலைச் சார்பு - பழைய  
 தொடர்பு. குழந்தைகள் “அம்மே அப்பா” என்றழைத்து அழும்  
 உலகியலும் இங்கே குறிக்கப்பட்டது. 63

1967. அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள்ளோக்கால்  
 முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க்கு அருள்புவான்  
 பொன்மலைவல் வியும்தாழும் பொருவிடைமேல் எழுந்தநுளிச்  
 சென்னிஇளம்பிறைத்திகழுச் செழும்பொய்கைமருங்கு அணைந்தார்.

முன்னி - கருதி. உமையம்மையாருந் தாழும் (சிவபெருமானும்).  
 பொரு விடை - போர் ஏற்றின். “திருத்தோணி வீற்றிருந்தார் . . .  
 (பிள்ளையாரின்) முன்னிலைமைத் திருத்தொண்டை முன்னி,  
 அவர்க்கு (பிள்ளையாருக்கு) அருள் புரிவான் என்று கொள்ளுதல்  
 ஒன்று. தமது “முன்னிலைமைத் திருத்தொண்டை முன்னியவர்க்கு  
 (முன்னிய பிள்ளையாருக்கு)” என்று கோடல் மற்றொன்று. 64

1968. திருமஸறநால் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த பெருகுவரம் நினைந்தோதான் தம்பெருமைக் கழல்பேணும் ஒருபெற்றியில் வருஞானம் கொடுப்பதனுக்கு உடன்இருந்த அருமஸறஆ ஞாடையவளைஅளித்தநா அருள்செய்வார்.

வேதியர்க்கும் தேவியர்க்கும் - சிவபாத விருதயர்க்கும் பகவதியார்க்கும்; பாட்டு 18, 19, 20. பார்க்க. அருமஸறயானுடையவளை - உமையம்மையாரை. ஞானத்தை ஊட்டி யருள். “ஓரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்”: பிரமபுரம். 11. 65

1969. அழகின்ற பிள்ளையார் தமைநோக்கி அருள்கருளை எழுகின்ற திருவுள்ளத்து இறையவர்தாம் எவ் உலகும் தொழுகின்ற மலைக்கொடியைப் பார்த்தருளித் “துணைமலைகள் பொழுகின்ற பால்அடிசில் பொன்வள்ளத்து ஊட்டு” என்ன.

மலைக்கொடியை - உமையம்மையாரை. துணை - இரண்டு: ஒன்று பரஞானத்தைக் குறிப்பது; மற்றொன்று அபரஞானத்தைக் குறிப்பது. பாலடிசில் - பாலமுதம். பொன்வள்ளத்து - பொன்கிண்ணனத்தில். 66

1970. ஆரணமும் உலகுஏழும் ஈன்றநாளி அணைத்தினுக்கும் காரணமாப் வளம்பெருகு கருமணத்திற் வடிவிஆன சீர்அணங்கு சிவபெருமான் அருஞாதலும் சென்றுஅணைந்து வார்இணங்கு திருமூலைப்பால் வள்ளத்துக் கறந்துஅருளி.

அரணமும் - வேதங்களையும். “கற்பனை கடந்த சோதி கரு கணயே உருவாகி” - தில்லைவாழ் அந்தனர் புராணம்: 2. இணங்கு - பொருந்திய. உமையம்மையார் சென்றணைந்து. வார் - கச்ச. 67

1971. என்அரிய சிவஞானத்து இன் அழுதம் குழித்தநாளி “உண்அடிசில்” எனஞ்சட்ட உமைஅம்மை எதிர்நோக்கும் கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து அண்ணவைஅங்கு அழுகைதீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார். 68

சிவஞானமாகிய இன்னமுதம். அண்ணலை - பிள்ளையாரை. அங்கணனார் - சிவபெருமான். திருநகரச் சிறப்பு: பாட்டு 46 குறிப்புப் பார்க்க. உமையம்மையார். . குழித்தருளி, எதிர்நோக்கும். . . . கிண்ணமளித்து. “உண்ணடிசில்” என ஊட்டச் சிவபெருமான் அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அருள் புரிந்தார்.

1972. யாவருக்கும் தந்தத்தாய் எனும் இவர் இப்படி அளித்தார் ஆவதனால் ஆஞாடைய பிள்ளையாராய் அளில் தேவருக்கும் முனிவருக்கும் தெரிவு அரிய பொருள் ஆகும் தாவு இல் தனிச் சிவஞான சம்பந்தர் ஆயினார்.

தமக்குத் தந்தையில்லாதவர், “தாயுமிலி தந்தையிலி” - திருவாசகம்: திருச்சாழல். தாவில் - கெடுதலில்லாத. எல்லார்க்குந் தாய் தந்தையராக உள்ளவரால் ஆளப்பட்டமையான் “ஆன்றைய பிள்ளையார்” ஆனாரென்க; அளப்படுதலுடைய பிள்ளையார். ஆளப்படுதலாவது பேதத்தை நீக்குவது. பழையபடி பிள்ளையானார் என்பது கருத்து. இது. “சிவஞானசம்பந்தராயினார்” என்பதனால் வலியுறுத்தப்படுதல் காண்க. முதற்பாட்டுக் குறிப்பைப் பார்க்க. இவர் தவத்தால் பிள்ளையைப் பேறேய்தித் திருஞான சம்பந்தரானவர்; “தவ முதல்வர் சம்பந்தர்” - 70. இவர் சீர்காழிக்குச் சிவபிரானால் அனுப்பப்பட்டார். இதற்குக் காரணம் உலகில் திருவருள் நெறிக் குற்ற கேடு நீங்கவேண்டுமென்பதும், அது கருதித் தவங்கிடந்த சிவபாதவிருதயர் கருத்து நிறைவேறவேண்டு மென்பதுமாகும். உலகுக் கனுப்பப்பட்ட பிள்ளையாரை (உலக வாசனை தொடர்தற்கு முன்னரோ)க் குழந்தைப் பருவத்திலேயே சிவபெருமான் ஆட்கொண்டமையான். அவர் பழையபடி பிள்ளையாராய்த் திருஞான சம்பந்தரானார் என்றுணர்க.

69

1973. சிவன்அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்  
பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்  
உவமைழவாக் கலவஞானம் உணர்வதுறிய மெய்ஞ்ஞானம்  
தவம்முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்திலையில்.

திரு - திருவருட்செல்வம். பவமதனை அறமாற்றும் - முற்பிறப்பை முற்றும் ஒழிக்கும். அற - அறும்படியுமாம். பாங்கினில் - இயல்பில்; உரிமையுடன். உவமையிலா - ஒப்பில்லாத. அந்திலையில் - ஞானப்பாலுண்ட அவ்வேளையில். . . சிவஞானமாகிய. . . ஓங்கிய ஞானம் என்றும். . . கலைஞானமாகிய மெய்ஞ்ஞானம் என்றுங் கொள்க. கலைஞானமாகிய மெய்ஞ்ஞானம் - அபர ஞானம்; சிவஞானமாகிய ஓங்கிய ஞானம் - பரஞானம்; அபர ஞானம் - கேட்டல், சிந்தித்தல் பரஞானம் - தெளிதல். நிட்டை; “கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நீட்டை கிளத்தலென ஈரிரண்டாங் கிளக்கின் ஞானம்” - சிவஞானசித்தியார்: சுபக்கம். சு. 8 : 24. உவமை. . . கலைஞானம் - கேட்டல் என்றும், சிவநடியே. . . சிவஞானம் - சிந்தித்தல் என்றும், பவமதனை. . . ஓங்கிய ஞானம் - தெளிதல் என்றும், உணர்வரிய. . . மெய்ஞ்ஞானம் - நிட்டை என்றுங் கூறுவோருமூர்.

70

1974. “எப்பிபாருஞம் ஆக்குவான் ஈசனீ” எனும் உணர்வும்  
“அப்பிபாருள்தான் ஆன்றையார் அடியார்கள்” எனும் அறிவும்  
இப்படியால் இதுஅன்றித் தமிழைச்சு கொண்டுஇயலும்  
துப்புரவுஇல் லார்துணிவு துகள் ஆகச் சூழ்ந்து எழுந்தார்.

அப்பொருளை ஆள்வோர். இப்படியாகின்ற இதுவன்றி. தம் இசைவே கொண்டு நடக்கின்ற. துப்புரவில்லார் - அநுபவமில்லாதவரது. துணிவு - முடிவுகள். சூழ்ந்து - நினைந்து. எல்லாம் ஆண்டவனால் ஆக்கப்படுவன என்பதை உணர்ந்து நடப்பவர் அடியவர். இவர் ஆணவமில்லாதவர். ஆண்டவன் படைப்பெல்லாம் இவர்களுடைய என்னை? இவர்கட்டுத் தங்கட்டுகென ஒன்றின் மையா வென்க. எல்லாம் தம்மால் நடக்கின்றன என்று திரிவோர் திருவருள்நெறி அநுபவமில்லாதவர். அவர்கள் கொள்கையால் உலகிற்குப் பலதிறத் துன்பங்கள் நேருமாதலால், அவைகளைத் துகளாக்கப் பிள்ளையார் எண்ணினார். உணர்வையும் அறிவையுஞ் சூழ்ந்து எழுந்தார். 71

1975. சீர்மறையோர் சிவபாத இருதயரும் சிறுபொழுதில்  
நீர்மருவித் தாம்செய்யும் நியமங்கள் முடித்துச்செறிப்  
பேர்உணர்வின் பொலிகின்ற பிள்ளையார் தலைநோக்கி  
“யார் அளித்த பால்அடிசில் உண்டதுநீ” என வெகுளா.

பிள்ளையார் கரையிலிருத்தலால் காலம் போக்காது நீராடி  
னார் என்பார் “சிறு பொழுதில் நீர் மருவி” என்றார். 72

1976. “எச்சில்மயங் கிடைனக்குச்சது இட்டாரைக் காட்டு” என்று  
கைச்சிறியது ஓருமாறுகொண்டு ஓச்சக் கால்எடுத்தே  
அச்சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்துளிபெய்து  
உச்சியினில் எடுத்தருணும் ஓரு திருக்கை விரல்கூடி.

மயங்கிட - கலக்க. மாறு - கோல். 73

1977. விண் நிறைந்த பெருகுஷ்னியால் விளங்குமழு விடைமேலை  
பண் நிறைந்த அருமறைகள் பணிந்துஏத்தப் பாவையுடன்  
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர்காட்டி  
உள் நிறைந்து பொழுந்துளமுந்த உயர்நூளத் திருமொழியால்.

மழுவிடை - இள ஏற்றின். 74

1978. எவ்வைஇலா மறைமுதல்மெய் யுடன்எடுத்த எழுதுமறை  
மல்லல்நெடுந் தமிழால்இம் மாநிலத்தோர்க்கு உரைசிறப்புப்  
பல்லபிரும் களிகூரத் தம்பாடல் பரமர்பால்  
செல்லும்முறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து.

மறை முதல் - பிரணவத்தை. மெய்யுடன் - தகர மெய்யுடன்  
(தகர வித்தையுடன்). பிரணவம் - ஓ; மெய் - த;த் + ஓ = தோ. எழுது  
மறை தமிழ் வேதம்; எழுதா மறைவேதம். மல்லல் - வளப்பழுடைய.  
செவி, ஓங்கார வடிவம்; நாதம். 75

1979. செம்மை பெற எடுத்த திருத்தோடுடைய செவியன் எனும் மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரம்புரம் மேவினார் தம்மைஅடை யாளங்க ஞடன் சாற்றித் தாதையார்க்கு “எம்மைஇது செய்தபிரான் இவன் அன்றே” என்கூட்டதார்.

பிரம்புரம் - சீர்காழி. “தோடுடைய செவியன்” என்னும் பாட்டிற்குச் சௌவத்திறவு என்னும் நூலில் விளக்கங் செய்துள்ளேன். விரிவு அந்தநூலிற் காண்க. “போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத் தாதையார் முனிவறத் தானெனை ஆண்டவன் - காதையார் குழையினன் கழுமல வள நகர்ப் - போதையா எவ்வளொடும் பெருந்தகை இருந்ததே” - திருஞானசம்பந்தர்; இஃது அகச் சான்று. திருஞானசம்பந்தர் குழந்தைப் பருவத்தினர் என் பதற்குச் சில அகச்சான்றுகள் உண்டு. அவைகளுள் இரண்டொன்று வருமாறு: ஒன்று திருஞானசம்பந்தர் குழந்தையாயிருந்தமையான், அவரை அவர் தந்தையார் தமது தோள்மீது தூக்கிச் சென்றது; “கடல். . . . . பதியான முனிவன். . . . அத்தர் பியன்மேலிருந்து இசையால் உரைத்த பனுவல்” - சம்பந்தர்: திருநனிபள்ளி. 11; மற்றொன்று, திருஞானசம்பந்தர் சமணரோடு வாதுபுரியத் திருவால வாய்க் கேகியபோது, சமணர் திறங் கண்டஞ்சிய மங்கையர் கரசியாரைப் பார்த்து அவர் அருளியது; “பானல்வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீ பரி வெய்திடேல்” - சம்பந்தர்: திருவாலவாய். 1.

76

1980. மண்ணாலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்துஅடையின் கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட எண்ணம் இலா வல்துரக்கள் எடுத்துமுறிந்து இசைபாட அண்ணல்அவற்கு அருள்பார்த்து ஆக்கப்பாடு அருள்செய்தார்.

பிழைத்தாலும் - தவறு செய்தாலும். வந்தடையின் - தமது தவறு தலை மனமார முறையிட்டு வந்தடைந்தால். வல்லரக்கன் - இராவணன். அண்ணல் - சிவபெருமான். அவற்கு - இராவணனுக்கு. ஆக்கப்பாட்டை - திருவருட்பெருக்கை. (இதை) எட்டாம் பாட்டில் அருளிச்செய்தார் என்க.

77

1981. தொழுவார்க்கீக அருளுவது சிவபெருமான் எனத்தொழார் வழுஆள மனத்தாலே மால்தூய மால்துயனும் இழிவழுகும் கருவிலங்கும் பறவையும் ஆய் எய்தாமை விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்தபடி விரிந்தார்.

தொழாராய். மாலாய - மயக்கமடைந்த. கருவிலங்கும் பறவையுமாய் பன்றியும் அன்னமுமாகி. எய்தாமை - அடி முடியைக் காணமுடியாது. (இதை) ஒன்பதாம் பாட்டில் விரித்தாரென்க. 78

1982. வேதகா ரணார் ஆய வெண்பிளேசேர் செய்யசடை  
நாதன்னெந்தி அறிந்துதயார் தம்மிலே நலம்கொள்ளும்  
போதம் இலாக் சமண்னையார் புத்தர்வழி பழிஆக்கும்  
ஏதமே என்னிடமாழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர்.

சயநலங் கொள்ளும். போதம் - ஞானம். சமண் கையர் - சமணக்  
கீழ்கள். வழி - மார்க்கங்கள்; சமயங்கள். பழி ஆக்கும் ஏதமே என -  
பழியை யாக்கும் குற்றமுடையன என்று. (இதைப்) பத்தாம் பாட்டில்  
மொழிந்தாரென்க. 79

1983. திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக்காப் புச்சாத்தி  
இருக்குமொழிப் பிள்ளையார் எதிர்தொழுது நின்றுஅருள  
அருள்கருணைத் திருவாளன் ஆர்அருள்கண்டு அமர்வளாம்  
பெருக்கவிகம் பினில் ஆர்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்.

திருக்கடைக் காப்பு - இறுதிப்பாட்டு. இருக்குமொழி - மறை  
மொழியையுடைய. அருள்...கண்டு - திருவருட் செல்வராகிய சிவ  
பெருமான் திரு அருட் பெருமையைக் கண்டு. ஆர்த்து - ஆரவாரித்து.  
பிரசம் - தேன். 80

1984. வந்துளமுங் கலம் ஆன வானக துந்துபி மழக்கும்  
கந்தருவர் கிள்ளர்கள் காண்ணலிக் கடல் மழக்கும்  
இந்திரனே முதல்தேவர் எடுத்துஏத்தும் இசைமழக்கும்  
அந்தமில் பல் கண்நாதர் அரளனும் ஓசையின் அடங்க. 81

### சந்தக் கலித்துறை

1985. மறைகள் கிளர்ந்துளவி வளர மழங்கிட, வாணோர்தம்  
நிறைமுடி உந்திய நிறைமணி சிந்திட நீள்வானத்து  
உரைள வந்துலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப்  
பொறைபெரு கும்தவ முனிவர் எனும்கடல் புடைகுழி.

கிளர்ந்து - எழுந்து. உந்திய - தெறித்த. நிறை - ஒழுங்கான. உறை  
- மழைத்துளி. உலகு அடைய - உலக முழுவதும். ஓவா - நீங்காத.  
பொறை - பொறுமை; போற்றாரைப் பொறுத்தல் மெய்ப்பொறை;  
“பொறை எனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” - கலித்தொகை:  
133. 14. “அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை - இகழ்வார்ப்  
பொறுத்தல் தலை” - குறள். 82

1986. அணைவுற வந்துளமும் அறிவு தொடங்கின அடியார்பால்  
இணைஅல் பவம்கிளர் கடல்கள் இகந்திட இருதாளின்  
புணைஅருள் அங்கணார் பொருஷிடை தங்கிய புணர்பாகத்  
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெருந்தோணி.

அறிவு - மெய்யறிவு. பவம். . துணையொடு - பிறவிப் பெருங் கடல்களைக் கடக்க இரு தாள்களாகிய தெப்பத்தை அருளும் சிவபெருமான் போர் விடைமீது வீற்றிருந்த உமாதேவியாருடன்.83

1987. அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்துள்ளும் அன்பாலே மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அண்ணாரும் கணவழி சென்ற கருத்து விடாது கலந்துரைக்கப் புண்ணியார் நண்ணிய பூமலி கோயிலின் உள்புக்கார்.

அண்ணல் - சிவபெருமான். போதகம் அண்ணாரும் - யானைக் கன்றனைய திருஞானசம்பந்தரும். பூ - பொலிவு. 84

1988. ஈறுஇல் பெறுந்தவம் முனிசெய்து தாதை எனப்பெற்றார் மாறுவிழுந்த மலர்க் கைகுவித்து மகிழ்ந்துஆடி வேறுவிளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் கூறும் அருமதமி மீன்பொருள் ஆண்குறிப்பு ஓர்வார்.

மாறுவிழுந்த - (அடிக்க எடுத்த) கோல் தானே நழுவி விழுந்த. வேறுமுறைமுறை விளைந்த. வெருட்சி - அச்சம். கூறும் - பிள்ளையார் அருளிய. ஓர்வார் - சிந்திப்பவராய். உண்மை உணராது கோலோச் சினமையால் வெருட்சியும், காணாததைக் கண்டதால் வியப்பும், பர சமயங்களைத் தகர்க்கத் தாங்கொண்ட எண்ணம் நிறைவேறியதைக் குறித்து விருப்பும் சிவபாத விருதயர்க்கு நிகழ்ந்தனபோலும். 85

1989. தானு விளைத்தனி கண்டு தொடர்ந்தவர் தம்மைப்போல் காணுதல் பெற்றில்லேறும் நிகழ்ந்தன கண்டுள்ளார் தோணி புரத்துஇறை தன்றுருள் ஆதல் துணிந்துஆர்வம் பேணும் மனத்தொடு முன்புகு காதவர் பின்கென்றார்.

தானுவினை - சிவத்தை. அனுடைய பிள்ளையாரைப்போல் சிவபெருமானைச் சிவபாதவிருதயர் காணுதல் பெற்றிலரேனும். காதவர் - பிள்ளையார். 86

1990. அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டுஅவர் அல்லாதார் முப்புரி நூல்மறையோர்கள் உரோமம் முகிழ்ப்புள்ளதி “இப்படி ஓப்பதுங்கள் அற்புதம் எங்களாது” என்றுஎன்றே துப்புறைச் சேணியர் கோயிலின் வாயில் புறம்குழி.

அங்கண் அணைந்தது - அவ்விடத்தில் நடந்ததை. கண்ட வர்களும். அல்லாதார் - காணாது கேட்ட வர்களும். உரோமம் சிலிர்ப் பெய்தித் துப்புறை வேணியர் - பவளம் போன்ற சிவந்த சடையை யுடைய சிவபெருமான். 87

1991. பொங்குழளி மால்விடை மீதுபுகுந்துஅனி பொன்தோணி  
தங்கி இருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே  
“இங்குள்ளன ஆளுடையான் உமையோடும் இருந்தான்” என்று  
அங்குள்திர் நின்று புகன்றனர் ஞானத்து அழுதுண்டார்.
- திருவாழ்வு தலைப்பட்டே - சிவத்தை யடைந்து. 88
1992. இன்னிசை ஏழும் இசைந்த செழுந்தமிழ் ஈச்சுகே  
சொல்முறை பாடு தொழும்பு அருள் பெற்ற தொடக்கோடும்  
பல்மறைவேதியர் காண விருப்பொடு பால் நாறும்  
பொன்மணி வாயிலை கோயிலின் நின்று புறப்பட்டார்.
- தொழும்பு - தொண்டாகிய.தொடக்கு - பற்று; தொடர்பு - பொன்  
மணிவாயினர் - அழகிய பவளம் போன்ற வாயினையுடையவராகிய  
திருஞானசம்பந்தர். 89
1993. பேணிய அற்புதம் நீடுஅருள் பெற்ற பிரான்முன்னே  
நீள்திலை யில்திகழ் கோபுர வாயிலின் நேர்ணய்தி  
வாள்ளில வில்திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வளம்தும்  
தோணி புரத்தவர் தாம்டதிர் கொண்டு துதிக்கின்றார்.
- பிரான் - திருஞான சம்பந்தர்.வாள் நிலவில் திகழ் வேணியர் -  
ஓளியையுடைய சந்திரனுடன் பொலியும் சடையையுடைய சிவ  
பிரான்றன். 90
1994. “காழியர் தவமே! கவுணியர் தனமே! கலைஞானத்து  
ஆழிய கடலே! அதனிடை அழுதே! அடியார்முன்  
வாழிய வந்துஇம் மண்மிசை வாணோர் தனிநாதன்  
ஏழிசை மொழியாள் தன்திரு அருள்பெற்றனை” என்பார்.
- தனிநாதனதும், மொழியாளதும். 91
1995. “மறைவளர் திருவே! வைத்திக் நிலையே! வளர்ஞானப்  
பொறைஅணி முகிலே! புகலியார் புகலே! பொருபொன்னித்  
துறைபெறு மணியே! சுருதியின் ஓளியே! வெளியேவந்து  
இறையவன் உமையானுடன் அருள்தர எய்தினை” என்பார்.
- ஞோனமாகிய சூல் தாங்கிய மேகமே. புகலே - புகவிடமே.  
பொரு பொன்னி - மோதுங் காவிரி. 92
1996. “புண்ணிய முதலே! புண்மணி அரைஞா ஜொடுபோதும்  
கண் நிறை கதிரே! கலைவளர் மதியே! கவின்மேவும்  
பண்ணியல் கதியே! பருவமது ஓருமூ வருடத்தே  
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள்பெற் றனை” என்பார்.
- கதிரே - சூரியனே. மதியே - இளம் பிறையே. கவின் மேவும்  
பண்ணியல் - இனிமை பொருந்தும் பண்நடக்கும். 93

### அறுசீர் விருத்தம்

1997. என்றுஇளைய பலகூறி

இருக்குமொழி அந்தணரும் ஏனை யோரும்  
நின்றுதுதி செய்துவுவர்தான் நீன்  
முடிக்கண் மேல் ஏந்தி நிரந்தபோது  
சென்றுஅணைந்த தாதையார்  
சிவபாத இருதயர்தாம் தெய்வ ஞானக்  
கன்றிளைனமுன் புக்குளடுத்துப்  
பியலின்மேல் கொண்டுகளி கூர்ந்துசெல்ல.

நிரந்த - சூழ்ந்த. பிள்ளையார் பின் சென்று அணைந்த. பியலின்  
மேல் - தோளின்மேல். பிள்ளையார் முத்துச் சிவிகை பெறும்வரை  
சிவபாத விருதயர் அவரைத் தோளின்மீது கொண்டு சென்றாரென்க;  
“அத்தர் பியன் மேலிருந்து இசையால் உரைத்த பனுவல்” - திருஞான  
சம்பந்தர்: திருநவிபள்ளி. 11. 94

1998. மாயறையோர் குழாத்தினுடன் மல்குதிருத்

தொண்டர்குழாம் மருங்கு குழுந்து  
தாம் அறுவை உத்தரியம் தனிலிகம்பில்  
எறிந்துஆர்க்கும் தன்மை யாலே  
பூமறுகு சிவாளந்தப் பெருக்குஅறு  
போதஅதன் மீது பொங்கும்  
காயர்நூரைக் குழிழிளமுந்து இழிவளைபால்  
விளங்குபெருங் காட்சித்துஅடுக.

மா. . . . சூழ்ந்து - மறையோர் கூட்டத்துடன் நிறைந்த  
தொண்டர் கூட்டம் அருகே சூழ்ந்து. தாம். . . ஆர்க்கும் - தாம் உடை  
களையும் ஆடைகளையும் ஆகாயத்தில் எறிந்து ஆரவாரிக்கும். பூ  
மறுகு - பொலிந்த வீதி. காமர் - அழகிய. இழிவனபோல் - இறங்குவது  
போல். 95

1999. நீடுதிருக் கழுமலத்து நிலத்தேவர்

மாளிகைமேல் நெருங்கிஅங்கண்  
மாடுநிறை மடவார்கள் மங்கலம் ஆம்  
மொழிகளால் வாழ்த்தி வாசத்  
தோடுமலி நறுமலரும் சுண்ணமும்வெண்  
பொரியினாடும் தூவிநிற்பார்  
கோடுபயில் குலவளைமேல் மின்குலங்கள்  
புடைபெயரும் கொள்கைத்து ஆக

நிலத்தேவர் - மறையோரது. மாடு - பக்கத்தே. தோடு - இதழ்கள்.  
சுண்ணமும் - வாசனைப் பொடியையும். கோடு. . . குலங்கள் - குடுமி  
களையடைய மலைக் கூட்டங்கள்மீது மின்னற் கூட்டங்கள். 96

2000. யங்கலதூர் ரியம்துவைப்பார் மறைச்சாமம்  
பாடுவார் மருங்கு வேதிப்  
பொங்குமணி விளக்குளுத்துப் பூரணங்கு  
பழுநினரப்பார் போற்றி செய்வார்  
அங்குஅவர்கள் மனத்துளமுந்த அதிசயமும்  
பெருவிருப்பும் அன்பும் பொங்கத்  
தங்குதிரு மலிவீதிச் சண்மைபநகர்  
வலம்செய்து சாரும் காலை.

தூரியம் துவைப்பார் - வாத்தியங்கள் முழக்குவார்கள். வேதி - 97  
திண்ணைகளில். நிரைப்பார் - வரிசையாக வைப்பார்.

2001. தம்திரு மாளிகையின்கண் எழுந்தருளிப்  
புகும்பொழுது சங்க நாதம்  
அந்தரதுந் துபிமுதலா அளவுஇல்பெருகு  
ஒலிதழைப்ப அணைந்து புக்கார்  
சந்தரப்பொன் தோணிமிசை இருந்தபிரா  
ஞூடன் அமர்ந்த துணைவி யாரும்  
ஸபந்தொடியாள் திருமுஸலயின் பால்அறா  
மதுரமொழிப் பவளவாயார்.

அந்தர துந்துபி - தேவ துந்துபி. 98

2002. தூமணிமா னிகையின்கண் அமர்ந்தருளி  
அன்றிரவு தொல்லை நாத  
மாமறைகள் திரண்டபெருந் திருத்தோணி  
மன்னிவீற் றிருந்தார் செய்ய  
காமருசே வடிக்கமலம் கருத்தில்உற  
இடையறாக் காதல் கொண்டு  
நாமனெடுங் கதிர்உதிப்ப நன்னணினார்  
திருத்தோணி நம்பர் கோயில்.

தொல்லை நாத - பழைய ஓலிவெட்வாய. வீற்றிருந்தார் - சிவ  
பிரானது. நாம நெடுங்கதிர் உதிப்ப - புகழையுடைய நீண்ட கதிர்  
களைக் கொண்ட குரியன் உதயமாக. 99

2003. காதலுடன் அணைந்துதிருக் கழுமலத்துக்  
கலந்துவீற்றிருந்த தங்கள்  
தாழையா ஸரயும்வெளியை தாங்குஅரிய  
மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து  
போத முஸை சுரந்துஅளிந்த புண்ணியத்தா  
யாரையும்மூன் வணங்கிப் போற்றி  
மேதங்கைய அருள்பெற்றுத் திருக்கோலக்  
காலைரங்ச விருப்பின் சென்றார்.

தாதையாரையும் - பரமசிவனையும். போத - மிகும்படி. தாயாரையும் - பார்வதியையும். மேதகைய - மேன்மையான. 100

2004. பெருக்குழலிட்டு அஸலபிறங்கும் காவிரிநீர்

பிரசமலர் தரளம் சிந்த

வரிக்கோல வண்டுஆட மாதரார்

குடைந்துஆடும் மணிநீர் வாவித்

திருக்கோலக் காஸ்தித் தேவர்பிரான்

கோயில்வலம் செய்து முன்னின்று

இருக்குழலிட்டு அறிவரிப திருப்பாதம்

ஏத்துவதற்கு எடுத்துக்கொள்வார்.

பெருக்கு - வெள்ளாம். ஒலிட்டு - ஒலித்து. பிறங்கும் - மிக்கு வரும். பிரசமலர் தரளாம் - தேன் பொருந்திய மலர்களையும் முத்துக் களையும். இருக்கு வேதம் ஒலமிட்டு. 101

2005. மெய்ந்திஸைந்த செம்பொருள் ஆம் வேதத்தின்

விழுப்பொருளை வேணி யீது

பைநிஸைந்த அரவுடைனே பக்மகுழவித்

திங்கள்பரித்து அருஞு வாளை

ஸெநிஸைந்த மிடற்றாளை “மடைபில்வா

ஸைகள்பாய்” என்னும் வாக்கால்

கைநிஸைந்த ஓத்துஅறுத்துக் கலைப்பதிகம்

கவுணியர்கோன் பாடும் காலை.

வேணி. . . வானை - சடைமீது படத்தையுடைய பாம்புடன் பசியபிறைச் சந்திரனை அணிந்தகுளியவனை. மிடற்றானை - கண்டத் தானை. ஒத்தறுத்து - தாளாந் தட்டி. கலைகள் நிரம்பிய பதிகம். 102

2006. கைஅதனால் ஓத்துஅறுத்துப் பாடுதலும்

கண்டநுளிக் கருணை கூர்ந்த

செய்யசைட வானவர்தம் அஞ்செழுத்தும்

எழுதியசெம் பொன்தா ளங்கள்

ஐயர்அவர் திருவருளால் எடுத்த

பாடலுக்கு இசைந்த அளவால் ஓத்த

ஸையம்ஸலாம் உய்யவரு மறைச்சிறுவர்

கைத்தலத்து வந்த அன்றே.

செய்ய சடை வானவர்தம் - சிவபெருமானது. ஐயரவர் - சிவபெருமான். “நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பு ஞான சம்பந்த னுக்குல கவர்முன் - தாளாம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும் தன்மையாளனை” - சந்தர்ர: திருக்கோலக்கா. 8. 103

2007. காழிவரும் பெருந்தகையார் கையில்வரும்  
 திருத்தாளக் கருவி கண்டு  
 வாழியதும் திருமுடிமேல் கொண்டுஅருளி  
 மன்களிப்ப மதுர வாயில்  
 ஏழிசையும் தழைத்துழைக்க இன்னிசைவன்  
 தமிழ்ப்பதிகம் எய்தப் பாடித்  
 தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக்  
 கடைக்காப்பு சாத்தி நின்றார்.

குழையார் - குண்டல மணிந்த சிவபெருமான். திருக்கடைக்  
 காப்பு - இறுதிப் பாட்டு. 104

2008. உம்பர்உலகு அநிசயிப்ப ஓங்கியநா  
 தத்து தளவின் உண்மை நோக்கித்  
 தும்புருநா ரதர்முதல்ஆம் சுருதிஇனைத்  
 துறைஉள்ளோர் துதித்து மண்மேல்  
 வம்புஅலர்மா மழைபொழிந்தார் மறைவாழ  
 வந்தருஞம் மதவை யாரும்  
 தம்பெருமான் அருள்போற்றி மீண்டுஅருளிச்  
 சண்னபநக்க் சாரச் செல்வார்.

உம்பர் - தேவர். தும்புரு -வீணையில் வல்ல. வம்பலர் -  
 வாசனை மலர். மதலையாரும் பின்னையாரும். 105

2009. செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்  
 துடன் நடந்து செல்லும் போது  
 தங்கள்குலத் தாதையார் தரியாது  
 தோளின்மேல் தரித்துக் கொள்ள  
 அங்குஅவர்தம் தோளின்மிசை எழுந்தருளி  
 அனைந்தார்குழ்ந்து அமரர் ஏத்தம்  
 திங்கள் அணி மணிமாடத் திருத்தோணி  
 புத் தோணிச் சிகரக் கோயில்.

தோணி என்னஞ் சிகரக் கோயில். 106

2010. திருப்பெருகு பெருங்கோயில் குழவும்  
 கொண்டருளித் திருமுன் நின்றே  
 அருள்பெருகு திருப்பதிகம் எட்டுஒருகட்  
 டௌன்ஆக்கி அவற்றுள் ஓன்று  
 விருப்புறுபொன் திருத்தோணி வீற்றிருந்தார்  
 தமைப்பாட மேவு காதல்  
 பொருத்தம்ஹடற அருள்பெற்றுப் போற்றின்டுத்து  
 அருளினார் “பூதூர் கொன்றை”.

கட்டளை - விருத்த பேதமென்பர் சிலர்; தான் பேதமென்பர் சிலர். இசைத் தமிழ் இலக்கணம் ஆட்சியில்லா இந்நாளில் அதுபற்றி விளக்கங்கள் கூறல் அருமை.

107

2011. எடுத்ததிற்குப் பதிகத்தின் இசைதிருத்  
தாளத்தினால் இசைய ஒத்தி  
அடுத்தநடை பெறப்பாடி ஆர்வமுறை  
வணங்கிப்போந்து அவைநீர்ப் பொன்னி  
மடுத்தவயல் பூந்தரா யவர்வாழ  
மழுளோங் கோவத்துக் காட்சி  
கொடுத்தருளி வைகினார் குறைவுஇலா  
நிறைஞானக் கொண்டலார் தாம்.

ஒத்தி - (தான்) வரையறுத்து. பொன்னி மடுத்த - காவிரி தன்னுஞ்  
பாயப் பெற்ற (உட்கொண்ட). பூந்தராயவர் - சீகாழியர். மழு இளங்  
கோலம் - அதிக இளமைக் கோலம்.

108

2012. அந்நிலையில் ஆன்னடய பிள்ளையார்  
தமைமுன்னம் அளித்த தாயார்  
முன்னித்திக்க முயன்றதவுத் திருநன்னி  
பள்ளிமுதல் மறையோர் எல்லாம்  
மன்னுபெரு மிகிழ்ச்சியுடன் மங்கலது  
ரியம்துவைப்ப மறைகள் ஓதிக்  
கண்ணிமதில் சண்மைபநகர் வந்துஅணைந்து  
கவுணியர்கோள் கழவில் தாழ்ந்தார்.

அளித்த தாயார் - ஈன்ற தாயாராகிய பகவதியார். மங்கல  
தூரியம் துவைப்ப - மங்கல வாத்தியங்கள் முழங்க. கன்னி மதில்;  
பாட்டு. 2. குறிப்புப் பார்க்க.

109

2013. மங்கலம்-ஆம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப்  
பெற்றபெரு வார்த்தை யாலே  
எங்கனும் நீள்பதி மரங்கில் இருபிறப்பா  
ளநும்எல்லா ஏணையோரும்  
பொங்குதிருத் தொண்டர்களும் அதிசமித்துக்  
குழாம்கொண்டு புகலி யார்தம்  
சிங்களை ஏற்றின்பால் வந்துஅணைந்து  
கழல்பணியும் சிறப்பின் மிக்கார்.

மெஞ்ஞானத்தை மண களிப்பப் பிள்ளையார் பெற்ற. இரு  
பிறப்பாளர் - பார்ப்பனர். குழாங்கொண்டு - கூட்டமாக.

110

2014. வந்ததிருத் தொண்டர்க்கும் மல்குபிசூழ  
மறையவர்க்கும் மற்றும் உள்ளோர்க்கும்  
சிந்தைமகிழ்வற மலர்ந்து திருவழுது  
முதலான சிறப்பின் செய்கை  
தமதம் அள விணில் விரும்பும் தகைமையினால்  
கடன் ஆற்றும் சண்டை மூதார்  
எந்தைபிரான் சிவலோகம் எனவினாங்கி  
எவ்வுலகும் ஏத்து நாளில். 111
2015. செழுந்தரளப் பொன்னிகுழி திருநன்னி  
பள்ளி உள்ளோர் தொழுது “திங்கள்  
கொழுந்து அணியும் சடையாரை எங்கள்பதி  
யினில் கும்பிட்டு அருள், அங்கே  
எழுந்தருள வேண்டும்” என இசைந்து அருளித்  
தோணிவீற்றி நூந்தார் பாதம்  
தொழும் தகைமை யால் இறைஞ்சி அருள்பிபற்றுப்  
பிறப்பியும் தொழுமுன் செல்வார்.
- செழுந்தரளப் பொன்னி - செழிய முத்துக்களைக் கொழிக்கும்  
காவிரி. 112
2016. தாதுஅலிழ் செந்தாமலையின் அகவிதழ்போல்  
சீறடிகள் தரையின் மீது  
போதுவதும் பிறர்ஓருவர் பொறுப்பதுவும்  
பொறா அன்பு புரிந்த சிந்தை  
மாதவம்செய் தாதையார் வந்துள்ளுத்துத்  
தோணின்மேல் வைத்துக் கொள்ள  
நாதர்கழல் தம்முடிமேல் கொண்டகருத்  
துடன் போந்தார் ஞானம் உண்டார்.
- சீறடிகள் - சிறிய திருவடிகள். போதுவதும். . . . . அன்பு -  
பொருந்துவதையும் (நடப்பதையும்) பிறர் அத்திருவடிகளைத்  
தாங்குவதையும் சகியாத அன்பு. 113
2017. தேன் அலரும் கொன்றையினார் திருநன்னி  
பள்ளியினைச் சாரச் செல்வார்  
“வான் நனையும் மலர்க்கோலை தோன்றுவது  
எப்பதி?” என்ன மகிழ்ச்சி எய்திப்  
“பானல்வயல் திருநன்னி பள்ளி” எனத்  
தாதையார் பணிப்பக் கேட்டு  
ஞானபோனகர் தொழுது நல்தமிழ்ச் சொல்  
தொடைமாலை நவிலை உற்றார்.

பானல் - நீலோற்பலம் மிகுந்த. பணிப்ப - சொல்ல. ஞான போனகர் - ஞான அழுதுண்டபிள்ளையார். 114

### **அறுசீர் விருத்தம்**

2018. ‘காறைகள் கூடை மூல்லை’  
 எனிகழ் கலைசீர் வாய்மைச்  
 சீர்இயல் பதிகம் பாடித்  
 திடுக்கடைக் காப்புத் தன்னில்  
 நாரிழீர் பாகம் வைகும்  
 நனிபள்ளி உள்குவார் தம்  
 பேர்இடர் கெடுதற்கு ஆணை  
 நமது” எனும் பெருமை வைத்தார்.

நிகழ்கலை - வினைத்தொகை. நாரி - உமை. உள்குவார்தம் - நினைப்பவரது. 115

2019. ஆதியார் கோயில் வாயில்  
 அணைந்துபுக்கு அன்பு கூர  
 நீதியால் பணிந்து போற்றி  
 நீடிய அருள்முன் பெற்றுப்  
 போதுவார் தம்மைச் சூழ்ந்து  
 பூசர் குழாங்கள் போற்றும்  
 காதல்கண்டு அங்கு அமர்ந்தார்  
 கவுணியார் தலைவனார் தாம்.

கூர - உள்ளது சிறக்க: “கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும்” - தொல்காப்பியம்: சொல். 8. உரி. பூசர் - பிராமணர்கள். 116

2020. அம்பிகை அளித்த ஞானம்  
 அகிலமும் உய்ய உண்ட  
 நம்பெருந் தகையார் தம்மை  
 எதிர்கொண்டு நண்ண வேண்டி  
 உம்பரும் வணங்கும் மெய்மை  
 உயர்தவத் தொண்டரோடு  
 தம்பிப்ரு விழுப்பால் வந்தார்  
 தலைசை அந்தணர்கள் எல்லாம்.

தலைசை - திருத்தலைச்சங்காட்டு. 117

2021. காவணம் எங்கும் இட்டுக்  
 கழுகொடு கதவி நாட்டிப்  
 பூஅணை தாமம் தூக்கிப்  
 பூரண கும்பம் ஏந்தி,

ஆவண வீதி எல்லாம்  
அலங்கரித்து, அண்ணலாரை  
மாஅளை மலர்மீன் சோலை  
வளம்பதி கொண்டு புக்கார்.

காவணம் - பந்தர், பூ அனை தாமம் - மலர்மாலை. ஆவண  
வீதி - அங்காடி வீதி; கடைத் தெரு. மா - வண்டு. 118

2022. திரு மறைபோர்கள் குழந்து  
சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்  
பெருமறை ஓசை மல்கப்  
பெருந்திருக் கோயில் எதி  
அருமறைப் பொருள் ஆனாளைப்  
பணிந்து அணி நல் சங்கத்தின்  
தருமறை நெறிய கோயில்  
சார்ந்தமை அருளிச் செய்தார்.

சங்கத்தின்.. அக்கோயில் - சங்கின் வடிவத்தைப் புலப்படுத்தும்  
ஓமுங்குடைய அக்கோயிலை. 119

2023 கறைஅணி கண்டர் கோயில்  
காதலால் பணிந்து பாடி  
மறையவர் போற்ற வந்து  
திருவெலம் புரத்து மன்னும்  
இறைவளர்த் தொழுது பாடும்  
“கொடியுடை” ஏத்திப் போந்து  
நிறைபுணல் திருக்காய்க் காடு  
தொழுதற்கு நினைந்து செல்வார்.  
“கொடியுடை” என்பதை முதலாகக் கொண்ட பதிகத்தைப்  
பாடி. 120

2024. பன்னகப் பூணி னாளைப்  
பல்வ வனீச்ச ரத்துச்  
சென்னியால் வணங்கி ஏத்தித்  
திருந்துஇசைப் பதிகம் பாடிப்  
பொன்னிகுழ் புகாரில் நீடு  
புனிதர்தம் திருக்காய்க் காட்டு  
மன்னு சீர்த்தொண்டர் எல்லாம்  
மகிழ்ந்து எதிர்கொள்ளப் புக்கார்.

பன்னகப் பூணினாளை - பாம்பாபரணராகிய சிவபெரு  
மானை. புகாரில் - காவிரிப்பூம் பட்டினத்தில். சில பிரதிகளில் இந்த  
நூற்றிருபத்தோராம் பாட்டு, “பொன்னிகுழ் புகாரில் நீடு புனிதர்தந்

**திரச்சாய்க் காட்டு - மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்தெத்திர் கொள்ளப்படுக்குப் - பன்னகம் பூணாக் கொண்ட பரமர்தங் கோயில் வாயில் - சென்னியால் வணங்கிச் சேர்ந்தார் சிரபுரச் செம்ம லாரே” - இவ்வாறு காணப்படுகிறது.**

121

2025. வான்அளவு உயர்ந்த வாயில்  
 உள்வலம் கொண்டு புக்குத்  
 தேன்அலர் கொன்றையார் தம்  
 திருமுனிபு சென்று தாழ்ந்து  
 மான்இடம் தரித்தார் தம்மைப்  
 போற்றுவார் “மண் புகார்” என்று  
 ஊன்னலாம் உருக ஏத்தி  
 உச்சிமேல் குவித்தார் செங்கை.

122

2026. சீரினில் திகழ்ந்த பாட்டில்  
 திருக்கடைக் காப்புப் போற்றிப்  
 பாரினில் பொலிந்த தொண்டர்  
 போற்றிடப் பயில்வார் பின்னும்  
 ஏர்இஸைப் பதிகம் பாடி  
 ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு  
 ஆரும்மெய்க் காதலோடும்  
 பணிவதற்கு அணைந்தார் அன்றே.

பயில்வார் - ஆங்கு எழுந்தருளியுள்ள ஞான சம்பந்தர். ஏர் - அழகிய. ஆரும் - நிறைந்த; அமைந்த. 123

2027. பொன்இதழ்க் கொன்றை வள்ளி  
 புனல்இள மதியம் நீடு  
 சென்னியார் திருவென் காட்டுத்  
 திருத்தொண்டர் எதிரே சென்றுஅங்கு  
 இன்ன தன்மையர்கள் ஆணார்  
 எனாலேணா மகிழ்ச்சி பொங்க,  
 மன்னுசீர்ச் சன்னபை ஆரும்  
 மன்னரைக் கொண்டு புக்கார்.

புனல் - கங்கையும்.

124

2028. முத்தமிழ் விரகர் தாழும்  
 முதல்வர் கோபுரத்து முன்னர்ச்  
 சித்தம் நீடு உவகையோடும்  
 சென்று தாழ்ந்து எழுந்துபுக்குப்  
 பத்தர்ஆும் அடியார் குழுப்  
 பரமர் கோயிலைச் சூழ்வந்து

நித்தனார் தம்முண்பு எய்தி  
நிலம்உறுத் தொழுது வீழ்ந்தார்.

முத்தமிழ் விரகர் - திருஞான சம்பந்தர்; முத்தமிழ் - இயல்  
இசை நாடகம். 125

2029. மெய்ப்பொருள் ஆயி னாரை  
வெண்காடு மேவினாரை  
செப்புறும் பதிக மாலை  
“கண்காட்டு நுதல்” முன் சேர்த்தி  
முப்புரம் செற்றார் பாதம்  
சேரும் முக்குளமும் பாடி  
ஓப்பரும் ஞானம் உண்டார்  
உள்ள மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்.

முக்குளம் - சோமன் சூரியன் அக்கினி என்னும் மூன்றன் வடி  
வாயுள்ள மூன்று குளம். பரமசிவனுடைய திரிநேத்திரம் - சோம  
சூரியாக்கினி இத்திரிநேத்திரத்தினின்றும் தோன்றித் துளி வடிவாகிய  
முக்குளம் என்னலுமொன்று. 126

2030. அருமையால் புறம்பு போந்து  
வணங்கி அங்கு அமரும் நாளில்  
திருமூல்லை வாயில் எய்திக்  
செந்தமிழ் மாலை சாத்தி  
மருவிய பதிகள் மற்றும்  
வணங்குவார் மறையோர் ஏத்தத்  
தருமலி புகலி வந்து  
ஞான சம்பந்தர் சார்ந்தார்.

திருமூல்லை வாயிலென்றது தென் திருமூல்லை வாயிலை; இது  
சோழ நாட்டிலுள்ளது. தருமலி புகலி - மரங்கள் நிறைந்த சீர  
காழிக்கு. 127

2031. தோணி வீற்றிருந்தார் தம்மைத்  
தொழுதுமுன் நின்றுதூய  
ஆணியாம் பதிகம் பாடி  
அருள்பெரு வாழ்வு கூரச்  
சேண்டுயர் மாடம் ஓங்கும்  
திருப்பதி அதனில் செய்ய  
வேணியார் தம்மை நாளும்  
போற்றிய விருப்பின் மிக்கார்.

சேண் உயர் - வானளாவிய. 128

2032. வைகும் அந் நாளில் கீழ்பால்  
மேய்ந்திரப் பள்ளி வாசம்  
செய்பொழில் குருகா ஹுரும்  
திருமல்லை வாயில் உள்ளிட்டு  
எய்திய பதிகள் எல்லாம்  
இன்புற இறைஞ்சி ஏத்தித்  
ஸதயலாள் பாகர் தம்மைப்  
பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

129

2033. அவ்வகை மருங்கு குழ்ந்த  
பதிகளில் அரணார் பொன்தாள்  
மெய்வகை ஞானம் உண்ட  
வேதியர் விரவிப் போற்றி  
உய்வகை மண்ணு ளோருக்கு  
உதவிய பதிகம் பாடி  
எவ்வகை யோரும் ஏத்த  
இறைவரை ஏத்தும் நாளில்.

விரவி - அடைந்து.

130

### கொச்சகக் கலிப்பா

2034. திருநீல கண்டத்துப் பெரும்பாணர் தெள்அழுதின்  
வருநீர்மை இசைப்பாட்டு மதங்ககு ளாமணியார்  
ஒருநீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல்வணங்கத்  
தருநீர்மை யாழ்கொண்டு சண்டையிலே வந்துஅணைந்தார்.

தெள்ளாமுதென வரும் தன்மையுடைய இசைப்பாட்டு.  
திருநீலகண்டப் பெரும்பாணர் தம் மனைவியாராகிய மதங்க  
குளாமணியாருடன். ஒரு நெறியில் மனங் கொண்டுள்ள ஆளுடைய  
பிள்ளையார். இசை தரும் இயல்புடைய யாழ்.

131

2035. பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ளக்  
சுரும்புஆர் செங்கமலையர்த் துணைப்பாதம் தொழுதுளழுந்து  
விரும்புஆர்வத் தொடும்ஏத்தி மெய்மொழிக் ளால்துதித்து  
வரும்பாண்மை தருவாழ்வு வந்துளய்த மகிழ்ச்சிறந்தார்.

சுரும்பு ஆர்- வண்டுகள் ஒலிக்கும்.

132

2036. அளவுஇலா மகிச்சியினார் தமைநோக்கி ஜயர்நீர்  
உளம்மகிழ் இங்குஅணைந்த உறுதிடையே மோம்னன்றே  
இளநிலா நகைமுகிழ்ப்ப இசைந்துஅவரை உடன்கொண்டு  
களாம்நிலவு நஞ்சுஅணிந்தார் பால்அணையும் கவுணியனார்.

ஜயர் - ஜயரே; யாழ்ப்பாணரைப் பிள்ளையார் இவ்வாறு விளித்தல் பின்னுங் காண்க. முகிழிப்பு - மலர; காட்ட. கண்டத்தில் நஞ்சணிந்த சிவபெருமான்.

133

2037. கோயிலினில் புறமுன்றில் கொடுபுக்குக் கும்பிடுவித்து “ஏழ்மிலைச் யாழ்தங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும்” என ஆயுகழுப் பிள்ளையார் அருள்பெற்ற அதற்குஇறைஞ்சி மேயதொடைத் தந்திரியாழ் வீக்கிலைச் விரிக்கிள்ளார்.

ஏழும் - பொருந்தும்; ஒக்கும். மேய தொடைத் தந்திரி யாழ். வீக்கி - பொருந்திய நரம்புத் தந்திகளையுடைய யாழ் உறுப்புகளை முறுக்கி.

134

2038. தான்திலைக் கோல்வடித்துப் படிமுறைமைத் தகுதியினால் ஆண்லைச் ஆராய்வுற்று அங்கணர்தம் பாணியினை மானமுறைப் பாடினியா நூடன்பாடி வாசிக்க ஞானபோன கர்மசிழ்ந்தார் நான்மறையோர் அதிசயித்தார்.

தான்திலை - வலிவு, மெலிவு, சமன் என்பன. கோல் - யாழ் வாசிக்குங் கருவியை. வடித்து - வசப்படுத்தி. படி - பொருந்தும். அங்கணர்தம் பாணியினை - சிவபெருமான் திருப்பாட்டை. மான முறை - அளவுமுறையில் வல்ல.

135

2039. யாழில்லாழும் ஓசையுடன் இருவர்மிடற்று இசைஒன்றி வாழித்திருத் தோணியுளார் மருங்குஅணையும் மாட்சியினைத் தாழும்ஜிரு சிறைப்பறவை படிந்ததனி விகும்பிடைநின்று ஏழிசைநூல் கந்தருவர் விஞ்சையநும் எடுத்துஇசைத்தார்.

மிடறு - கண்டம். “சீற யாழ் - நரம்பு மீதிற வாதுடன் புணர்ந்தொன்றிக் - கடவுதறிந்த இன்குரல் விற்வியர்” - மலைபடு கடாம்: 535- 36. “இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்தவள் பாடி னாளோ - நரம்பொடு வீணை நாவில் நவின்றதோ என்று நெந்தார்” “வீணைச் சகிர்புரி நரம்பு நம்பி - உனழ் மணி மிடறும் ஒன்றாயுப் பணிசெய்த வாறு” - சிந்தாமணி 658; 728. அவ்விருவர் யாழிசையும் மிடற்றிசையும் ஒன்றித் தோணியப்பரிடம் அணையும் மாட்சியைப் பார்த்து. . . பறவைகள் இசையில் மூழ்கின; கந்தருவரும் வித்தியா தரர்களும் போற்றிக் கூறினார்கள். இரு சிறைப் பறவை - கின்னர மிதுனங்கள்; இவை ஆணும் பெண்ணுமாக உள்ளன; பாடும் வாய்ப்புடையன; “பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய்” - கம்ப இராமாயணம்: சித்திரகடப் படலம்.

136

2040. எண்அரும்சீர்த் திருத்தோணி எம்பெருமான் கழல்பரவிப் பண்அமையாழ் இசைக்கூடப் பெரும்பாணர் பாடியின் கண்ணுதலார் அருளினால் காழியர்கோன் கொடுபோந்து நண்ணிடறை விடம்சைமைத்து நல்விருந்து சிறந்துஅளிப்ப.

137

2041. பின்னொயார் அருள்பெற்ற பெரும்பானைர் பிறைஅணிந்த வெள்ளார்ஸ் கடையாஸர் அவர்மொழிந்த மெய்ப்பதிகம் உள்ளபடி கேட்டலுமே உருகுபெரு மகிழ்ச்சியராய்த் தெள்துமிர்தம் அருந்தினர்போல் சிந்தைகளிப் புறத்தொழுதார்.

அவர் - பின்னொயார்.

138

2042. காழியார் தவப்பயணாம் கவுணியர்தம் தோன்றலார் ஆழிலிடம் உண்டவர்தம் அடிபோற்றும் பதிகளிசையாழின் முறைமையின் இட்டே எவ்வழிரும் மகிழ்ச்சியில் இட்டு எழுசையும் பணிகாண்ட நீலகண்ட யாழிப்பானைர்.

ஆழி - கடல். ஆனாய நாயனார் புராணம் பார்க்க.

139

2043. சிறியமறைக் களிறுஅளித்த திருப்பதிக இசையாழின் நெறியில்இடும் பெரும்பானைர் பின்னும் “நீர் அருள்செய்யும் அறிவு அரிய திருப்பதிக இசையாழில் இட்டுஅடியேன் பிறவுஇன்றிச் சேவிக்கப் பெறவேண்டும்” எனத்தொழுதார்.

சிறிய மறைக்களிறு - திருஞான சம்பந்தர்.

140

2044. மற்றுஅதற்குப் பின்னொயார் மனம்கீழ்வற்று இசைந்தருளப் பெற்றவர்தாம் “தம்பிரான் அருள்இதுவே” எனப்பேணி சொல்தமிழ் மாலையின் இசைகள் சுருதியாழ் முறைதொடுத்தே அற்றறநாள் போல் என்றும் அகலாநண்புடன் அமர்த்தார்.

பெற்றவர்தாம் - யாழ்பாணர். தம்பிரான் - சிவபெருமான். 141

2045. சிரபுரத்தில் அமர்ந்தருளும் திருஞான சம்பந்தர் பரவுதிருத் தில்லைநடம் பயில்வாஸரப் பணிந்து ஏத்த விரலிசூழும் பெருங்காதல் வெள்ளந்தை உள்ளந்தில் தரஇசையும் குறிப்புஅறியத் தவமுனிவர்க்கு அருள்செய்தார்.

விரவி - கலந்து. உள்ளத்தில் தர - மனதில் திருவருள் உண்டாக்க.

இசையும் - சம்மதிக்கும். தவமுனிவர்க்கு - சிவபாத விருதயர்க்கு. 142

2046. பின்னொயார் அருள்செய்யப் பெருந்தவத்தால் பெற்றுள்ளத் தாலைவார் தாழும்உடன் செல்வதற்கு மனம்களிப்ப வெள்ளிமால் வரைங்னாத் திருத்தோணி வீற்றிருந்த புள்ளிமான் உரியாஸரத் தொழுதுஅருளால் புறப்பட்டார்.

வெள்ளிமால் வரை என்ன - கயிலையைப்போல.

143

2047. தாவுஇல்யாழுப் பாண்டோடும் தாஸையார் தம்மோடும் மேவியசீர் அடியார்கள் புடைவர்வெங் குருவேந்தர் பூவின்மேல் அயன்போற்றும் புகலியினைக் கடந்துபோய்த் தேவர்கள்தம் பெருந்தேவர் திருத்தில்லை வழிசெல்வார்.

தாவில் - கெடுதலில்லாத. “ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம். . . .” - திருஞான சம்பந்தர்: திருப்பிரமபுரம். 1

144

### அறுசீர் விருத்தம்

2048 நன் இருள் கண் நின்று ஆடுவார் உறைபதி  
 நடுவு கண் டன்போற்றி  
 முன்னுடைப்புற வெள்ளிதழ்க் கேத்தை  
 மகிழ் விரிமணம் குழப்  
 புள்ள டைத்தடம் பழனமும் படுகரும்  
 புடைகழிந் திடப் போந்து  
 கொள்ளிடத்திற் நதிக்கர அணைந்தனர்  
 கவனியார் குவதீபர்.

நன் விருத்தகண் நின்று ஆடுவார் - நடராசர்; விளக்கம் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 199 குறிப்புப் பார்க்க. உறைபதி நடுவு கண்டன போற்றி - வீற்றிருந்தருங்ம் பதிகளாகிய இடையி லுள்ளனவற்றைப் போற்றி. கேத்தைக்குழிழ் - தாழம்பூ, புள்....போந்து - பறவைகளையுடைய தடாகங்களும். வயல்களும். வழிகளும் இருபக்கமும் கழியச் சென்று. 145

2049. வண்டி ஸர்த்துளமு செழுமலர்ப்  
 பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித்  
 தண்ட வைப்பவ வளத்தொடும்  
 வருபுனல் தாழ்ந்து சேவடி தாழ்த்  
 தெண்தி ஸர்க்கடல் பவளமும்  
 பணிலும் செழுமணித் திரள் முத்தும்  
 கொண்டிரட்டி வந்துஒதுதம் அங்கு  
 எதிர்கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி.

மலர்ப் பிறங்கலும் - மலர் மலையையும். மணியும் - முத்தையும். ஆரமும் - சந்தனத்தையும். உந்தி - கொழித்து. தண்டலை - சோலை களின். தெண்திரை - தெள்ளிய அலைகளையுடைய. பணிலும் - சங்குகளையும். செழுமணித்திரள் - இரத்தினத் தொகுதிகளையும். இரட்டி வந்து ஒதம் - ஒலித்து வந்துகடல் வாய் வெள்ளாம். 146

2050. பல்கு தொண்டர்தம் குழாத்தொடும் உடன்வரும்  
 பயில் மறையவர் குழச்  
 செல்க திப்பயன் காண்பவர் போல்களி  
 சிந்தை கூர் தரக்கண்டு  
 மல்கு தேவரே முதல் அணைத்து உபிர்களும்  
 வணங்க வேண்டின எல்லாம்

நல்கு தில்லைகுழி திருங்வளை பணிந்தனர்  
ஞானஆர் அழுது உண்டார்.

பல்கு - பெருகிய. மல்கு - நிறைந்த. நல்கு - கொடுக்கும். ஆர் -  
பெறுதற் கரிய. 147

2051. செங்கண் ஏற்றவர் தில்லையேநோக்கி இத்  
திருந்து உலகினிற்கு எல்லாம்  
மங்கலம்தரு மழுஇளம் போதகம் வரும்இரு  
மருங்கு எங்கும்  
தங்கு புள்ளிலி வாழ்த்துரை எடுத்துமுன்  
தாமரை மது வாசப்  
பொங்கு செம்மைக கரம்குவித்து அவர்முகம்  
காட்டின புனல் பொய்வைக்

செங்கண் ஏற்றவர் - சிவபெருமானது. மழு இளம் போதகம் -  
மிக இளங்களிறாகிய திருஞான சம்பந்தர். நீர்ப் பொய்கைகள்  
பறவையொலியால் வாழ்த்தி, தாமரை முகையாகிய கையைக்  
குவித்து, மலர் முகங் காட்டின. 148

2052. கலவிமென்மயில் இணம்களித்து அழைத்திட  
கடிமணம் குளிர்கால் வந்து  
உலவிய முன்பணிந்து எதிர்கொளக் கிளர்ந்துஎழுந்து  
உடன்வரும் சுரும்பு ஆர்ப்ப  
இலகு செந்தளிர் ஓளிநிறம் திகழ்தர  
இருகுழி புடை ஆட  
மலர்முகம் பொலிந்து அசையமென் கொம்பர்நின்று  
ஆடுவ மலர்ச் சோலை.

மலர்ச் சோலைகள். . . . நின்றாடுவன கலவம் -  
தோகையையுடைய. கடிமணக் குளிர்கால் - புது மணமுடைய  
தென்றல் காற்று. கிளர்ந்து எழுந்து - நெருங்கி எழுந்து. சுரும்பு  
ஆர்ப்ப - வண்டுகள் ஆரவாரிக்க. இலகு - விளங்கும். இரு குழை -  
பெரிய தழைகள். புடை - பக்கத்தே. பெண்களுக்காம் போது;-  
கலவம் - ஓர் அணி. சுரும்பு - வளையல். செந்தளிர் ஓளிநிறம் -  
செந்தளிர்மேனி. இரு குழை - இரண்டு குண்டலங்கள். மலர்முகம் -  
தாமரைமுகம். கொம்பர் - பெண். 149

2053. இழைத்தடம் கொங்கை இமயமா மலைக்கொடி  
இன்அழுது என ஞானம்  
குழைத்து அளித்திட அழுதுசெய் தஞ்சிய  
குஞ்சையார் வரக்கண்டு  
மலைத்த மந்நமாரு தத்தினால் நறுமலர்  
வண்ணங்கண் தூகள் தூவித்

தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின  
தட்டுப்பணை வயல் சாலி.

இழை - ஆபரணமணிந்த. தடம் - பெரிய. குருளையர் - சிங்கக் குட்டி போன்ற திருஞான சம்பந்தர். தடம் பணை வயற்சாலி - அகன்ற மருத நிலத்து வயல்களிலுள்ள நெற் பயிர்கள். மழைத்த மந்த மாருதத்தினால் - குளிர்ந்த தென்றலால். வண்ணம் - அழகிய. எழில் முகம் - அழகிய முகம் 150

2054. ஞாலம் உய்ந்திட ஞானம்உண் டவர்ஸழுந்  
தருளும்அந் நலம் கண்டு  
சேல்அலம்பு தண்புணல்தடம் படந்துஅணை  
சீத மாருதம் வீச்ச்  
சால ஏம்பல கண்பெறும் பயன்பெறும்  
தன்மையில் களிகூர்வ  
போல செந்துஇரு புடைமிடைந்து ஆடின  
புறம்பணை நறும்பூகம்.

சேல் அலம்பு - சேல் மீன்கள் கலக்கும். பூகம் - கமுகுகள். மிடைந்து - நெருங்கி. பூகக்கண்ணாவது வரை. 151

2055. பலம்த விர்ப்பவர் தில்ளைக்குழ் எல்லையில்  
மறையவர் பயில் வேள்விச்  
சிவம்த ரும்பயனுடையஆ குதிகளின்  
செழும்புகைப் பரப்பாலே  
தவம்த ஸழப்பவந்து அருளிய பிள்ளையார்  
தாம்அணை வறமுண்ணே  
நிவந்த நீவநுண் துகில்வி தானித்தது  
போன்றது நெடு வானம்.

பவம் - பிறவி. சிவம் - நன்மையை. நிவந்த - உயர்ந்த. நீல நுண் துகில் - நீல நிறமுடைய நுண்ணிய புடைவையால். விதானித்தது - மேற் கட்டிவிட்டது. “அந்தரத்தை நீலத்தால் விதானமாக்கி” - வில்லி பாரதம்: அர்ச்சனன் தீர்த்த யாத்திரை. 152

2056. கரும்பு செந்நெல்பைங் கழுகொடு கலந்துஉயர்  
கழுளிஅம் பணை நீங்கி  
அரும்பு மென்மலர் தளிர்பல மூலம்என்று  
அளைத்தின் ஆகரமான  
யருங்கில் நந்தன வளம் பணிந்து அளைந்தனர்  
மாட மாளிகை ஓங்கி  
நெருங்கு தில்லைக்குழ் நெடுமதில் தென்திரு  
வாயில்நேர் அளைத்து ஆக.

சழனி யம்பனை - கழனிகளையுடைய மருத நிலத்தை. பலம் மூலம் - பழங்களும், சிழங்குகளும். என்று அனைத்தின் ஆகரமான - என்று சொல்லப்பட்ட எல்லாற்றிற்கும் பிறப்பிடமான.

153

2057. “பொங்கு கொங்கைபில் கறந்தமெய்ஞ் ஞானம் ஆம்  
போனகம் பொங்குன்ற  
மங்கை செங்கையால் ஊட்டான் டருளிய  
மதவையார் வந்தார்” என்று  
அங்கன் வாழ்பெருந் திருத்தில்லை அந்தணர்  
அன்பர் கருடன் ஈண்டி  
எங்கும் மங்கல அணிமிக அவங்கரித்து  
எதிர்கொள அணைவார்கள்.

போனகம் - அமுதை. பொற்குன்ற மங்கை - இமயமலை ஈன்ற  
உமையம்மையார்.

154

2058. வேத நாதமும் மங்கல முழக்கமும்  
விகஸ்பிளை நிறைந்துஞ்சுக்கீ  
சீதவாச நீர் நிறைகுடம் தீபங்கள்  
திவைசலாம் நிறைந்துஆரீச்  
சோதி மாமணி வாயிலின் புறம்சென்று  
சோபன ஆக்கமும் சொல்லிக்  
கோது இவாதவர் ஞானசம் பந்தனர்  
எதிர்கொண்டு கொடுபுக்கார்.

சோபன ஆக்கம் - சோபன ஆசிகள்; நன்மொழிகள்.

155

2059. செல்வம் மல்கிய தில்லைமை தூரினில்  
தென்திசைத் திரு வாயில்  
எல்லை நீங்கிடள் புகுந்துஇரு மருங்கும் நின்று  
எடுக்கும் ஏத்து ஒவி குழு  
மல்லல் ஆவணம் மறுகுஇடைக் கழிந்துபோய்  
மறையவர் நிறை வாழ்க்கைத்  
தொல்லை மாளிகை நிறைத்திரு வீதியைத்  
தொழுது அணைந்தனர் தூயோர்.

மல்லல் ஆவண மறுகு - வளப்பமுடைய கடைத்தெரு.  
தொல்லை - பழைய. நிறை - வரிசைகளையுடைய.

156

2060. மலர்ந்த பேர்ளூளி குளிர்தூர் சிவமணம்  
கமழ்ந்து வான் துகள்மாறிச்  
சிலம்பு அவம்பு சேவடியவர் பயில்வறும்  
செம்மையால் திருத்தொண்டு  
கலந்த அன்பர்தம் சிந்தையில் திகழ்ந்திரு  
வீதிகள் களிசெய்யப்

பலன்கொள் மெந்தனார் எழுநிலைக் கோபுரம்  
பணிந்து எழுந்தனர் போற்றி.

வான் - மிகுந்த. அலம்பு - ஒலிக்கும். சேவடியார் - நடராசப் பெருமான். பயில்வுறும் - திருக்கூத்தாடும். சிந்தையில் - சிந்தைபோல. தமது (சம்பந்தரது) கண்களை மகிழ்ச் செய்ய. பலன் - பயன். மெந்தனார் - ஆளுடைய பிள்ளையார்.

157

2061. நீடு நீள் நிலைக் கோபுரத்துள்புக்கு  
நிலவிய திருமுனின்  
மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு  
வான்உற வளர் திங்கள்  
குடுகின்றபேர் அம்பலம் தொழுதுபோந்து  
அருமைற தொடர்ந்து ஏத்த  
ஆடுகின்றவர் முன்புற அவணாந்தனர்  
அணிகிளர் மணி வாயில்.

நிலவிய திருமுனின் மாடு - விளங்கிய திருமுற்றத்தின் அருகே தடுத்தாட் கொண்ட புராணம்: பாட்டு 104; திருநாவுக்கரசு சவாமிகள் புராணம்: பாட்டு 165 பார்க்க.

158

2062. நந்தி எம்பிரான் முதல்கண நாதர்கள்  
நவம் கொள்பன் முறை கூட  
அந்தம் இல்லவர் அணுகிழுன் தொழுதிரு  
அணுக்கணாம் திருவாயில்  
சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில்  
சிறிய செங்கை ஏற  
உய்ந்து வாழ்திரு நயணங்கள் களிகொள  
உருகும் அன்பொடு புக்கார்.

அந்தமில்லவர் - அமரர்கள்; தேவர்கள்.

159

2063. அண்ண வார்த்தமக்கு அளித்திமெய்ஞ் ஞானமே  
ஆனாம் பலமும்தம்  
உள்நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த  
ஓரு பெரும் தனிக் கூத்தும்  
கண்ணின் முன்புறைக் கண்டுகும் பிட்டுஎழும்  
களிப்பொடும் கடல் காழிப்  
புண்ணியக் கொழுந்து அவணயவர் போற்றுவார்  
புனிதர் ஆடிய பொற்பு.

சிவஞானமும், அதனால் விளையும் சிவானந்தமும் ஈண்டுப் புறத்தே முறையே அம்பலமும், அதில் புரியுங் கூத்தும் என்று கூறப் பட்டிருத்தல் காணக. புனிதராகிய நடராசர் ஆடிய அழகை.

160

2064. “உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை

ஷழிவுஇன்றி உருவின்கண்

அணையும் ஜம்பொறி அளவிலும் எளிவர

அநுளினை” எனப் போற்றி

இணையில் வண்பெருங் கருணையே ஏத்திமுன்

எடுத்தசொல் பதிகத்தில்

புணரும் இன்னிசை பாடினர் ஆடினர்

பொழுந்தனர் விழி மாரி.

உரு. . . . எனிவர - உடலிலுள்ள ஜம்பொறி அளவிலும் எனி தாகப் பெற மெய்யுணர்வில் நுகருஞ் சிவபோகத்தை ஜம்பொறி வாயிலாகவும் நுகர அருளினை என்றபடி. தடுத்தாட்டேகாண்டபுராணம்: பாட்டு 106. பார்க்க 161

### கலிவிருத்தம்

2065. ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்

வாழித்திருத் தில்லைவாழ் அந்தணாரை முன்வைத்தீ

ஏழிசையும் ஓங்க எடுத்தார் எமைஆழனும்

காழியர்தம் காவலனார் “கற்றாங்கெரி ஓம்பி”.

ஊழி முதல்வர்க்கு - நடராசப் பெருமானுக்கு. 162

2066. பண்ணூர் பதிகத் திருக்கடைக்காப்புப் பரவி

உள் நாடும் என்பும் உயிரும் கஸரந்துறைக்கும்

விள்ளாய கண்கூத்து வெட்ட வெளி யேதினைத்துக்

கண்ணூர் அழுதுஉண்டார் காலம் பெற அழுதார்.

கூத்தை மிக வெளியே கண்டு; கூத்தாகிய ஆனந்தத்தைத் திருச் சிற்றம்பலத்தின் (இதய கமலத்தின்) வாயிலாக நுகர்ந்து இடையீடின்றி மூழ்கி. காலம் பெற - உரிய காலத்தில் ஞானம் பெற. 163

2067. முன்மால் அயன்அறியா ஸுர்தியார் முன்நின்று

சொல்மாலை யால்காலம் எல்லாம் துதித்துஇறைஞ்சிப்

பல்மா மறைவெள்ளம் குழ்ந்து பரவுகின்ற

பொன் மாளிகையைவலம் கொண்டு புறம்போந்தார். 164

2068. செல்வத் திருமுன்றில் தாழ்ந்துளைந்து தேவர்குழாம்

மஸ்கும் திருவாயில் வந்துஇறைஞ்சி மாதவங்கள்

நல்கும் திருவீதி நாள்கும் தொழுதுஅங்கண்

அவ்கும் திறம்அஞ்ச வார்சண்பை ஆண்டகையார்.

மாதவங்கள் நல்கும் - அடைந்தவர்க்கு மாதவங்களைக் கொடுக்கும். அங்கண் - அவ்விடத்தில். அல்கும் திறம் - தங்குவதற்கு. தில்லை தொழுதற்குரிய தன்றித் தங்ககுதற்குரியதன்று என்று பின்னையார் கருதினார் போலும். 165

2069. செய்ய சடையார் திருவேட்களாம் சென்று  
கைதொழுது சொல்பதிகம் பாடுக் கழுமலக்கோள்  
வைகி அருளும்இடம் அங்குஆக மன்றதூடும்  
ஜெயன் திருக்கூத்துக் கும்பிட்டு அணைவறுநாள்.
- திருவேட்களாத்தைத் தங்குமிடமாகக் கொண்டுசிதம்பர  
தரிசனஞ்சு செய்து போவார். 166
2070. கைம்மான் மறியார் கழிப்பாலை உள்துணைந்து  
மெய்ம்மாலைச் சொல்பதிகம் பாடு விஸரக்கொள்ளைச்  
கைம்மாலை வேணித் திருச்சி மேவிலை  
அம்மாளைக் கும்பிட்டு அரும்தமிழும் பாடினார்.
- விரை.... அம்மானை - வாசனை பொருந்திய கொன்றையாகிய  
அழகிய மாலையானது சடையுடைய திருமுடியில் பொருந்தி  
விளங்கச் சிவபெருமானை. 167
2071. பாடும் பதிகஇசை யாழ்ப்பாண நும்பயிற்றி  
நாடும் சிறப்புஸம்த நாளும் நடம் போற்றுவார்  
நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள்மன்றுள்  
ஆடும் கழற்கு அனுக்க ராம்பேற திசயிப்பார்.
- பயிற்றி - யாழிலிட்டு வாசித்து. எவரும் நாடும். 168
2072. ஆங்கு அவர்தம் சீலத்து அளவிள்ளையும் நினைந்தே  
ஒங்கிளையும் காதல் ஓழியாத உள்ளத்தார்  
தேம்கமழும் சோலைத் திருவேட்களாம் கடந்து  
ஔங்கிடங்கு குழ்புலியூர்ப் புக்குஅணையும் போழ்தின்கண்.
- தேன் - பூமணம். பூங்கிடங்கு - பூக்கள் நிறைந்த அகழி. புலியூர்  
- சிதம்பரம். 169
2073. அண்டத்து இறைவர் அருளால் அணிதில்லை  
முண்டத் திருநீற்று மூவாயிர வர்களும்  
தொண்டத் தனக்கைமக் கணநாதராய்த் தோண்றக்  
கண்டதுப் பரிகூபரும் பாணர்க்கும் காட்டினார்.
- முண்டம் - நெற்றியில். தொண்டின் தன்மை பூண்ட. அப்பாசிஸ  
- அத்தன்மையை. 170
2074. செல்வம் பிறிவறியாத் தில்லைவாழ் அந்தணரும்  
எல்லைஇல் சீர்ச் சண்பை இளைவெற்றுந்தருளி  
ஒல்லை இறைஞ்சாமுன் தாழும் உடன்இறைஞ்சி  
யல்லல் அணிவீதி மருங்குஅணைய வந்தார்கள்.
- திருவருட் செல்வத்தினின்றும் பிரிதலை அறியாத. ஒல்லை -  
விரைந்து; உடனே. மல்லல் - வளப்பமுடைய. 171

2075. பொங்கிளமும் காதல் புலன்ஆகப் பூசுர்தம்  
சிங்கம் அனையார் திருமுடியிலின் மேல்குவித்த  
பங்கயத்தின் செவ்வி பழித்து வளப்புண்கும்  
செங்கையோடும் சென்று திருவாயிலுள் புக்கார்.

பூசுர்தம் சிங்கம் அனையார் - பிராமணர்களில் சிங்கம்  
போன்றவராகிய ஆளுடைய பின்னையார். பங்கயத்தின் செவ்வி  
பழித்து - தாமரையின் அழகை இகழ்ந்து. வனப்பு - அழகு. 172

2076. ஓன்றிய சிந்தை உருக உயர்மீருக்  
குன்றுஅனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு  
மன்றுள் நிறைந்துஆடும் மாணிக்கக் கூத்தர்எதிர்  
சென்றுஅனைந்து தாழ்ந்தார் திருக்களிற் ரூப்படிக் கீழ்.

திருக்களிற்றுப்படி - தடுத்தாட்கொண்ட புராணம்: பாட்டு  
105. குறிப்புப்பார்க்க. 173

### **அஹுசீர் விருத்தம்**

2077. “ஆடினாய்நறு நெய்யொடு  
பால்தயிர்” என்றுஎடுத்து ஆர்வத்தால்  
பாடினார் பின்னும் அப்பதிகத்தினில்  
பரவிய பாட்டு ஓன்றில்  
நீடு வாழ்த்தில்லை நான்மைறை  
யோர்த்தமைக் கண்டாறாந் நிலைள்ளாம்  
கூடும் ஆறுகோத்து “அவர் தொழுது  
ஏத்து சீற்றம்பலம்” எனக்கூறி. 174

2078. இன்ன தன்மையில் இன்இசைப்  
பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி  
மன்னும் ஆணந்த வெள்ளத்தில்  
திளைந்து எதிர் வந்துமுன் நின்றாடும்  
பின்னு வார்சடைக் கூத்தர்பேர்  
அருள்பெறப் பிரியாத விடைபெற்றுப்  
பொன்னின் அம்பலம் குழந்து தாழ்ந்து  
எழுந்து போந்து அனைந்தனர் புறமுன்றில். 175

2079. அப்புறத்திடை வணங்கி அங்கு  
அஞ்சுடன் அணிமணித் திருவாயில்  
பொற்பு உறத் தொழுது எழுந்து உடன்  
போதரப் போற்றிய புகழ்ப் பாணர்  
நல்பதம் தொழுது “அடியனேன்  
பதிமுதல் நதிநிவாக் கஸர்மேய

ஒப்புஇல் தானங்கள் பணிந்திட  
வேண்டும்” என்று உரைசெய அதுநேர்வார்.

அடியனேன்.... தானங்கள் - அடியேனது பதி (திரு எருக்கத்தம்  
புலியூர் - முதல் நிவா நதிக்கரையிலுள்ள ஒப்பற்ற திருப்பதிகளை.  
அது நேர்வார் - அதற்கு உடன்பட்டார். 176

2080. பொங்கு தெண்திரைப் புளிதநீர்  
நிலாக் கரைக் குட்சிசை மிசைப்போந்து  
தங்கு தந்தையாருடன் பரி  
சனங்களும் தவழுவில்லை செல்லச்  
செங்கை யாழ்த்திருநீல  
கண்டப் பெறும் பாணனாருடன் சேர  
மங்கையார் புகழ்மதங்க குளா  
மணியார் உடன் வரவந்தார்.

குட்சிசை - மேற்குத்திசை. பரிசனங்களும் - அடியவர்களும். 177

2081. இருந்தடங்களும் பழனமும்  
கடந்துபோய் ஏறுக்கத்தம் புலியின்  
மருங்கு சென்றுஉற நீலகண்  
ப்பெறும் பாணனார் வணங்கிக் “கார்  
நெருங்கு சோலைகுழ் இப்பதி  
அடியனேன் பதி” என நெடிதுஇன்புற்று  
அருங் கலைச்சிறு மழைளைங்  
களிறுஅனார் அங்குஅணைந்துஅருள் செய்வார்.

பெரிய தடாகங்களையும் வயல்களையும் கடந்து. 178

2082. “ஐயர் நீர் அவதரிந்திட  
இப்பதி அளவுஇல்மா தவம்முன்பு  
செய்தவாறு” எனச் சிறப்புரைத்  
தருளி அச்செழும்பதி இடம்கொண்ட  
ஸைகொள் கண்டர்தம் கோயிலில்  
உள்புக்கு வலம்கொண்டு வணங்கிப் பார்  
உய்ய வந்தவர் செழுந்தமிழுப்  
பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார். 179

2083. அங்குநின்று எழுந் தருளிமற்  
றவந்டன் அம்பொன்மா மலைவல்லி  
பங்கர் தாம்சினிது உறையும்நல்  
பதிபல பரிவொடும் பணிந்து ஏத்தித்  
துங்க வண்டதமிழ்த் தொடைமலர்  
பாடிப்போய்த் தொல்லை வெங்குருவேந்தர்

செங்கண் ஏற்றவர் திருமுது  
குன்றினைத் தொழுதுசென்று அணைகின்றார்.

அம்பொன் மாமலை வல்லி - உழையம்மையார். துங்க -  
உயர்ந்த. தொல்லை வெங்குரு - பழைய சீர்காழியின். திருமுது  
குன்றினை - விருத்தாசலத்தை. 180

2084. “மொய்கொள் மாமணி கொழித்துழுத்  
தாறுகுழ் முதுகுன்றை அடைவோம்” என்று  
எய்துசொல்மலர் மாஸவைண் பதிகத்தை  
இசையொடும் புளைந்துஏத்திச்  
செய்தவத் திருமுனிவரும் தேவரும்  
திசைளவாம் நெருங்கப் புக்கு  
ஜயர் சேவடி பணியிம் அப்பொருப்பினில்  
ஆதரவுடன் சென்றார்.

முத்தாறு - மணிமுத்தா நதி. அப்பொருப்பினில் - அத் திருமுது  
குன்றில் ஆதரவுடன் - விருப்புடன். 181

2085. வான நாயகர் திருமுது குன்றினை  
வழிபட வலம்கொள்வார்  
தூநறும் தமிழ்ச்சொல் இருக்குக்குறுள்  
துணைமலர் மொழிந்து ஏத்தி  
ஞான போனகர் நம்பர்தம் கோயிலை  
நன்னீஅங்கு உள்புக்குத்  
தேன அவம்பு தன் கொள்ளையார் சேவடி  
தினைத்த அன்பொடு தாழ்ந்தார்.

திருவிருக்குக் குறள் என்னும் அளவொத்த மாலையை. 182

2086. தாழ்ந்து எழுந்துமுன் “முரசுஅதிர்ந்து எழும்”  
எனும் தண்டமிழ்த் தொடைசாத்தி  
வாழ்ந்து போந்து அங்கன் வளம்பதி அதனிடை  
வைகுவார் மணிவெற்புச்  
குழ்ந்த தண்புளவ் சலவு” முத் தாரோடு  
தொடுத்த சொல் தொடைமாலை  
வீழ்ந்த காதலால் பலமுறை  
விளம்பியே மேவினார் சிவநாள்கள்.

அங்கண் - அழகிய இடம் அகன்ற. மணி வெற்பு - அழகிய  
திருமுதுகுன்றை. சலவு - சமூலும். “முத்தாறோடு” முதலாகப் பாடிய  
பதிகங்களை. 183

2087. ஆங்கு நாதரைப் பணிந்து பெண்  
 ணாகடம் அணைந்து அருமலை ஓசை  
 ஓங்கு தூங்காளன மாடத்துடன்  
 அயர்கின்ற ஓருதனிப் பரஞ்சோதிப்  
 பாங்கு அணைந்து முள்வலம் கொண்டு  
 பணிவழிப் பரவுசொல் தமிழ் மாலை  
 ‘தீங்கு நீங்குவீர் தொழில்கள்’ எனும்  
 இசைப் பதிகமும் தெரிவித்தார். 184
- கலிவிருத்தம்**
2088. கரு வரைப்பில் புகாதவர் கைதொழும்  
 ஒருவரைத்தொழுது உள்ளம் உவந்துபோய்ப்  
 பெருவ ரத்தினில் பெற்றவர் தமிழடன்  
 திரு அரத்துறை சேர்துமள்ளு ஏகுவார்.
- கரு. . . . . ஒருவரை - மீண்டுங் கருவிலே புகாத பெருமை  
 வாய்ந்த அன்பர்கள் கைதொழும் ஒருவராகிய சிவபெருமானை  
 அடைந்தவர்க்கு மீண்டும் பிறப்பில்லை. என்னை? சிவபெருமான்  
 பிறப்பிறப்பில்லாதாராதவின் என்க. பெருவரத்தினில் பெற்றவர் -  
 (சிவபெருமான் நோக்கித் தவங்கிடந்து பெற்ற) பெருவரத்தினால்  
 தம்மை ஈன்றவராகிய சிவபாத விருதயர். 185
2089. முந்தை நாள்கள் ஓரோாழூரு கால்முது  
 தந்தையார் பியல்மீஸ் இருப்பார் தவிர்ந்து  
 அந்தணாளர் அவர்அரு கேசெலச்  
 சிந்தை செய்விருப் போடுமுன் சென்றனர்.
- ஓரோ ஒருகால் - ஒவ்வொருபோது. முது. . . . இருப்பார்  
 சிவபாத விருதயரின் தோளின்மீது எழுந்தருளிச் செல்பவராகிய  
 ஞானசம்பந்தப் பெருமான். தவிர்ந்து - அவ்வாறு செல்வதை ஒழித்து.  
 அவர் - ஞானசம்பந்தர். 186
2090. ஆதி யார்தம் அரத்துறை நோக்கியே  
 காத வால்அணை வார்கடிது ஏகிடத்  
 தாதை யாரும் பரிவு உறச் சம்பந்தர்  
 பாத தாமரை நொந்தது ஸைப்பய.
- பரிவுறு - வருந்த. பைப்பய - பையப்பைய; மெல்ல மெல்ல. 187
2091. மனைய ணைத்தும் ஒருவடிவு ஆய்வன  
 நிறைம் திப்பிள்ளை நீள்நிலம் சேர்ந்துளனத்  
 துறைஅ வைக்கங்கை குடும் அரத்துறை  
 இறைவ ஸைதொழு வான்விழரந்து ஏகினார்.
- மதிப்பிள்ளை - பிள்ளைச் சந்திரன்; ஞானப்பிள்ளை. 188

2092. பாசம் மற்றுஇவர் ஆயினும் பார்மிசை  
ஆசை சங்கர்ர்கு ஆயின தன்மையால்  
தேசம் மிக்க திருஷ்டி ஆளவர்  
ஈசனன்த் தொழுதேதொழுது ஏகினார்.
- பாசம் மற்றிலராயினும் - பற்றுப் பிறிதொன்றில் இல்லாதவ  
ராயினும். தேச - ஒளி. 189
2093. இந்த மாநிலத் திண்டிருள் நீங்கிட  
வந்த வைத்திக மாமணி ஆளவர்  
சின்தை ஆர்அழுது ஆகிய செஞ்சடைத்  
தந்தை யார்கழல் தாழ்ந்துளழுந்து ஏகினார். 190
2094. மாறன் பாடி எனும்பதி வந்துற  
ஆறு செல்வருத் தத்தின் அசைவினால்  
வேறு செல்பவர் வெய்துறைப் பிள்ளையார்  
ஏறும் அஞ்செழுத்து ஓதிஅங்கு எய்திட.
- ஆறு. . . . . அசைவினால் - வழிச் செல்லும் வருத்தத்தின்  
சோர்வினால். வேறு செல்பவர் - தம்மைச் சூழ வருவோர். வெய்துற -  
வெம்மையால் இளைப்படைய; விரைந்து செல்ல எனினுமாம்.  
ஏறும் - ஏற்றமுடைய. 191
2095. உய்ய வந்தசம் பந்தர்உடன் வந்தார்க்கு  
எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக்  
கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்தபோய்  
வெய்யவன் சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.
- கரந்து - மறைந்து. வெய்யவன் - சூரியன். 192
2096. அற்றை நாள்கிரவு அப்பதி யின்டிடைச்  
கற்றும் நீடிய தொண்டர்கள் போற்றிடப்  
பெற்றும் ஊர்ந்த பிரான்கழல் பேணுவார்  
வெற்றிமாதவத் தோருடன் மேவினார்.
- பெற்றும் ஊர்ந்தபிரான் - இடபவாகனராகிய சிவபெருமான். 193
2097. இந்தி வைக்கண் எழில்வளர் பூந்தராய்  
மன்ன னார்தம் வழிவருத் தத்தினை  
அன்னம் ஆடும் துறைநீர் அரத்துறைக்  
சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர்.
- எழில் - அழகு. பூந்தராய் மன்னனார் - திருஞான சம்பந்தர்.  
சென்னி ஆற்றர் - தலையில் கங்கை யணிந்த சிவபிரான். 194

2098. ஏறு தற்குச்சிலிகை இடக்குடை  
கூறி ஊதக் குலவுபொன் சின்னங்கள்  
மாறுஇல் முத்தின் படியினால் மன்னிய  
நீரு வந்த நிமலர் அருளுவார்.

சிவிகை - பல்லக்கு. இட - நிழற்ற; பிடிக்க. கூறி - புகழ்களைக் கூறி. குலவு பொன் - வினங்கும் அழகிய; குலவு - வளைந்த எனினு மாம். மாறில். . . . . மன்னிய - உவமையற்ற முத்தின் வகைகளால் ஆக்கப் பெற்றனவற்றை (சிவிகை முதலியவற்றை). நீரு உவந்த நிமலர் (திருஞான சம்பந்தர்) ஏறுதற்குச் சிவிகை. . . . . சிவபெருமான் அருள்வாராய். நீரு உவந்த நிமலர் என்பதற்குச் சிவபெருமான் எனினும் பொருந்தும். 195

2099. நீடு வாழ்பதி ஆகும் நெங்வாயிலின்  
மாட மாமளை தோறும் மறையோர்க்குக்  
கூடும் கங்குல் கணவில் குலமறை  
தேடு சேவடி தோன்றமுன் சென்றுபிள்.

கங்குல் - இரவில். குலமுறை - கூட்டமான வேதங்கள். சிவபிரான் சேவடி. 196

2100. “ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்  
மான முத்தின் சிவிகை மணிக்குடை  
ஆன சின்னங்நம் பால்கொண்டு அருங்கலைக்  
கோன வள்பால் அணைந்து கொடும்” என.

மான - பெருமையுடைய. வலிமையுடைய எனினுமாம்.  
நம்பால் கொண்டு - நம்மிடமிருந்து (கோயிலிலிருந்து)  
ஏடுத்துக்கொண்டு. 197

2101. அந்தணாளர் உரைத்ததுப் போழ்தினில்  
வந்துகூடி மகிழ்ந்துஅற் புதம்உறும்  
சிந்தை யோடும் செழுநீர் அரத்துறை  
இந்து சேகரர் கோயில்வந்து எய்தினார்.

அந்தணாளர் தமக்கு ஆண்டவன் உரைத்த. இந்துசேகரர் சந்திரசேகரர்: சிவபெருமான். 198

2102. ஆங்கு யற்ற அருள்துடி யாருடன்  
ஓங்கு கோயில் உள்ளார்க் குழுண் டாயிட  
“ஙங்கு இதுஎன்ன அதிசயம்” என்பவர்  
தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.

(முன் அந்தணர்க்குக் கனவிடைத் தோன்றிய) திருவருளானது,  
அடியவர்களுடன் கோயிலில் இருப்பவர்கட்கும் தோன்ற. 199

2103. சாலமிக்க வியப்புறை தன்மையின்  
பாவர் ஆதலும் பள்ளி எழுச்சியின்  
காலம் எதிடக் காதல் வழிப்படும்  
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.
- சாலமிக்க - மிகமிக அதிக. திருக்கோயிற் றிருவாயிலின் திருக்  
காப்பு. 200
2104. திங்கள் நீர்மைச் செழுந்திரன் முத்தினால்  
துங்க வெண்குடை தூய சிவிளையும்  
பொங்க ஊதும் பொருஅரும் சீன்னமும்  
அங்கண் நாதர் அருளினால் கண்டனர்.
- திங்கள் நீர்மை - சந்திரன் போன்ற தன்மை வாய்ந்த; தன்  
ணிலவு நாலும் வெள்ளிய முத்து என்றபடி. துங்க - உயர்ந்த. பொரு  
வரும் - ஒப்பற்ற. அங்கண் - அவ்விடத்தில். 201
2105. கண்ட பின்துவர் கைதலை மேல்குவித்து  
“என்றி சைக்கும் விளக்குஇவை ஆம்” எனத்  
தொண்ட ரோடும் மறையவர் குழந்துளமுந்து  
அண்டர் நாடும் அறிவுறை ஆர்த்தனர்.
- அண்டர்நாடும் - தெய்வகோலமும். ஆர்த்தனர் - ஆரவா  
ரித்தனர். 202
2106. சங்கு துந்துபி தாஸரபீரி இம்முதல்  
பொங்கு பல்லிய நாதம் பொலிந்துஸூ  
அங்கணன் அருளால் அவை கொண்டுதடன்  
பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.
- பல்லியம் - பல வாத்தியங்களின். அங்கணன் - சிவபெருமான்.  
203
2107. மாக்கில் வாய்மைநெல் வாயில் மறையவர்  
ஆக்கில் சீர்ச்சண்பை ஆண்டைக் யார்க்குஞ்சிர்  
தேசு உடைச்சிவி கைமுதல் ஆயின  
ஈசர், இன்அரு ஸால்தாங்கி ஏகினார்.
- ஆசில் - குற்றமற்ற. 204
2108. இத்த வைலூவர் இன்னணம் ஏகினார்  
அந்த வைச்சண்பை நாதர்க்கும் அவ்இரா  
முத்த நல்சிவி கைமுதல் ஆயின  
உய்த்துஅளிக்கும் படிமுன் உணர்த்துவார்.
- இத்தலை - இவ்விடத்தில். அத்தலை - அவ்விடத்தில் (மாறன்  
பாடியில்). அவ்விரவில். முதலியவைகளைக் கொண்டு செலுத்தி  
(நடை வெயில் முதலிய) துன்பங்களின்றும் நீங்கும்படி. 205

2109. அள்ளல் நீர்வயல் குழும் அரத்துறை வள்ளலார் “நாம் மகிழ்ந்து அளிக்கும்அவை கொள்ளல் ஆகும் கொண்டுசெய்ததல் செய்வாய்”என உள்ள வாறுஅருள் செய்ய உணர்ந்துபின்.

அள்ளல் - குழைந்த சேறு. வள்ளலார் - சிவபெருமான். 206

2110. சண்டை யாளியார் தாம்கண்ட மெய்துருள் பண்பு தந்தையார் தம்ஹடன் பாங்குஅமர் தொண்டருக்கு அருள்செய்து தொழுாழுளம் விண்பு வுப்பட வீங்குஇருள் நீங்கலும்.

மெய்யருட் பண்பினை - மெய்யருட்டன்மையை. மெய்யருளை. பண்புடைய (குணமுடைய) தந்தையார். . . எனக் கொள்ளினுமாம். திருவருளைத்தொழுா முன்னம். 207

2111. மாவை யாமம் புலர்வுழறும் வைகளற வேலை செய்வினை முற்றி வெண்ணீரு அணி கோல மேனியராய்க் கை மலர்குவித்து ஏல அஞ்செழுத்து ஓந்து எழுந்தனர்.

வைகறை வேலை - விடியற்காலத்தில். செய்வினை முற்றி நித்திய கடன்களைச்செய்து முடித்து. ஏல - பொருந்த. 208

2112. போத ஞானப் புகலிப் புனிதரைச் சீத முத்தின் சிவிகைமேல் ஏற்றிடக் காதல் செய்பவன் போலக் கருங்கடல் மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்.

போத ஞானம் - மெய்ஞானமுடைய. 209

2113. ஆய போழ்தில் “அர்” எனும் ஆர்ப்புடன் தூய முத்தின் சிவிகை சுடர்க்குடை மேய சின்னங்கள் கொண்டுமெய் அன்பரோடு ஏய அந்தனர் தாம்தீர் தோன்றினார்.

ஆர்ப்புடன் - ஒலியுடன். மேய - பொருந்திய. ஏய - ஒத்த. 210

2114. வந்து தோன்றிய அந்தனர் மாதவர் கந்த வார்பொழில் காழிந்த நாடர்முன் “அந்தம் இல்சீர் அரத்துறை ஆதியார் தந்த பேர்அருள் தாங்குவீர்” என்றனர்.

கந்தவார் பொழில் - மணங்கமமும் நீண்ட சோலைகள் குழிந்த. திருவரத்துறையில் எழுந்தருளியுள்ள முதல்வராகிய சிவபெருமான். 211

2115. என்று தங்களுக்கு ஈசன் அருள்செய்தது  
ஒன்றும் அங்குஜூழி யாஸம் உரைத்து முன்  
நின்று போற்றித் தொழுதிட்” நேர்ந்தது  
மன்று எார் அருள்” என்று வணங்கினார்.

இவ்வாறு நேர்ந்தது மன்றுளார் (நடராஜப் பெருமான்)  
அருள். 212

2116. ‘எந்தை ஈசன்’ ‘எனளடுத்து’ இவ்அருள்  
வந்த வாறு மற்றுளவ் வண்மோ” என்று  
சிந்தை செய்யும் திருப்பதி கத்துஇசை  
புந்தி ஆரப் புகன்றுஏதிர் போற்றுவார். 213

2117. “பொடி-அ ணிந்த புராணன் அரத்துரை  
அடிகள் தம்அருளே இதுஆழும்” எனப்  
படிஇ லாதசொல் மாவைகள் பாட்டேய  
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.

பாடஇலாத - ஓப்பில்லாத. 214

2118. மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்  
தம்மை உன்னும் பரிசுதந்து ஆள்பவர்  
செம்மை நித்தில் யானச் சிறப்புஅருள்  
எம்மைஆள் உவப் பாள்ளின்று அளித்ததே.

போற்றி - பேணி; காத்து. பரிசு - தன்மை. செம்மை நித்தில  
யானச் சிறப்பு அருள் - செப்பமான முத்துச் சிவிகையாகிய சிறப்  
பருளை. ஆள் உவப்பான் - ஆளாக மகிழ்ந்து கொண்ட பிரான்.  
இப்பாடல் சில பிரதிகளில் 213 - இலும், சில பிரதிகளில் 214 -இலும்  
காணப்படுகிறது. 215

2119. சோதி முத்தின் சீவிகைகுழ் வந்துபார்  
மீது தாழ்ந்து வெண்ணீற்றுஞ்சளி போற்றிநின்று  
ஆதி யார் அருள் ஆதவில் அஞ்செழுத்து  
ஒதி ஏறினார் உய்ய உவகு எவாம்.

சூழ் வந்து - வலஞ் செய்து. பார்மீது தாழ்ந்து - பூமிமீது விழுந்து  
வணங்கி. 216

### கலித்துறை

2120. தொண்டர் ஆர்த்தனர்; சுருதிகள் ஆர்த்தன; தொல்லை  
அண்டர் ஆர்த்தனர்; அகிலமும் ஆர்ப்புடன் எய்தக்  
கொண்டல் ஆர்த்தன; மழுவமும் ஆர்த்தன; குழுமி  
வண்டு அறாப்பொலி மலர்மஸை ஆர்த்தது; வானம்.

ஆர்த்தனர் - ஆரவாரித்தனர். சுருதிகள் - வேதங்கள். தொல்லை அண்டர் - பழைய விண்ணவர்கள். கொண்டல் - மேகங்கள். முழவமும் - தெய்வ முரசம். குழுமி - சூடி.

217

2121. வளையும் ஆர்த்தன; வயிர்களும் ஆர்த்தன; மறையின் கிளையும் ஆர்த்தன; கிளைஞரும் ஆர்த்தனர்; கெழுவும் களைகள் ஆர்த்தது; ஓர் கருணையின் ஆர்த்தன; முத்து விளையும் மாக்கத்திர் வெண்குடை ஆர்த்தது; மிசையே.

வளையும் - சங்குகளும். வயிர்களும் - கொம்புகளும் (கொம்பு என்பது ஒருவகை வாச்சியம்). மறையின் கிளையும் - வேத சாகைகளும். கிளைஞரும் - சுற்றத்தவர்களும். கெழுவும் பொருந்திய. களைகள் -(உயிர்கட்கு) ஆதாரமாக. ஆர்த்த நிறைந்த. ஓர் கருணையின் - ஓப்பற்ற (இறைவன்) அருளால். ஆர்த்தன - பினிக்கப் பெற்றனவாகிய. விளையும் - அளிக்கும்; காலும்.

218

2122. பல்கு வெண்கத்திரப் பத்திசேர் நித்திலச் சிவிலைப் பல்கு நீற்றுஞ்சி யுடன்பொலி புகலிகா வளைார் அல்கு வெள்வளை அலைத்துளையும் மணிநிறைத் தரங்கம் மல்கு பால்கடல் வளர்மதி உதித்து என வந்தார்.

பல்கு - பெருகும். பத்தி - ஒழுங்கு. புல்கு - சேர்ந்த. அல்கு கிடக்கும். அணிநிறைத் தரங்கம் - அழுகுடன் வரிசையாக எழுதலை யுடைய அலைகள். மல்கு - நிறைந்த.

219

1123. நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி மாடுகொண்டுளையு மகிழ்ச்சியின் மலர்க்கைமீல் குவித்தே ஆடு கிள்றனர் அயர்ந்தனர் அளவுடைல் ஆளந்தம் கூடு கிள்றகண் பொழிபுள்ள வெள்ளத்தில் குளித்தார்.

மாடுகொண்டு - தம்மிடங்கொண்டு. அயர்ந்தனர் பரவசராய்.

220

2124. செய்ய பொன்புளை வெண்தர எத்துதுணி சிறக்கச் சைவ மாமறைத் தலைவர்பால் பெறும்தனிக் காளம் “வையம் ஏழடன் மறைகளும் நிறைத்தவத் தோரும் உய்யஞாளசம் பந்தன் வந்தான்” என ஊத.

செய்ய பொன்புளை - செம்பொன்னால் அலங்கரிக்கப் பெற்ற. வெண்தரள் - வெண்முத்தின். சைவமா மறைத்தலைவர்பால் சிவபெருமானிடத்தில்.

221

2125. சுற்று மாமறைச் சுருதியின் பெருகுஞ்சி நடுவே தெற்றி ணார்புரம் எரித்தவர் தருதிருச் சின்னம் “முற்றும் ஆளவள் ஞானமீ முஸலகரந்து ஊட்டப் பெற்ற பாலறா வாயன்வந் தான்” எனப் பிடிக்க.

தெற்றினார் - பகைவர்களின் முற்றும் ஆனவள் - எங்கும் நீக்கமற நிறைந்துள்ளாம் ஆனவர்; உமையம்மையார். 222

2126. புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே  
இணைந்த நித்திலத்து இலங்குஞி நலம்கிளர் தாஸர  
“அணைந்த மாமறை முதல்கலை அகிலமும் ஓதாது  
உணர்ந்த முத்துமிழ் விரகன்வந்தான்” என்றது.

நித்தில் . . . . தாரை - முத்துக்களால் விளங்கும் ஒளிநலம்  
எழும் தாரை. அகிலமும் - எல்லாம். 223

2127. தெருஞும் மெய்க்கலை விளங்கவும் பார்உ ஜோர் சிந்தை  
இருஞும் நீங்கவும் எழுது சொல் மறைஅளிப்பவர் தாம்  
பொருஞும் ஞானமும் போகமும் போற்றின்பாருக்கு  
அருஞும் அங்கணர் திருஅரத்துறையை வந்து அணைந்தார்

தெருஞும் - தெளிந்த. எழுது சொன்மறை - தமிழ் வேதத்தை.  
அங்கணர் - சிவபெருமானது. 224

2128. வந்து கோபுர மணிநெடு வாயில் சேய்தது ஆகச்  
சந்த நித்திலச் சிவிகைகநின்று இழிந்துதாழ்ந்து எழுந்து  
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கிமுன் செல்ல  
அந்தி நாள்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார்.

சேய்த்தாக - சிறிது தூரத்தே. சந்தம் - அழகிய. அந்திவேளையில்  
தோன்றும். 225

2129. மன்னு கோயிலை வலங்கொண்டு திருமுன்பு வந்து  
சென்னி யில்கரம் குவித்துவீழ்ந்து அண்பொடு தினைப்பார்  
“என்னை யும்பொருள் ஆகடின் அருள்புரிந்தருஞும்  
பொன்று டித்தலத் தாமரை போற்றி” என்றுஞ்சுந்தார். 226

2130. சூடினார்கர கமலங்கள் சொரிந்துஇழி கண்ணீர்  
ஆடி னார்த்திரு மேளியில் அரத்துறை விரும்பி  
நீடி னார்த்திரு அருள்பெரும் கருணையே நிகழப்  
பாடி னார்த்திருப் பதிகம்ஏழ் இசையொடும் பயில

திருமேனியில் சொரிந்து இழி கண்ணீரில் ஆடினார். அரத்  
துறை விரும்பி நீடினார் - திருவரத் துறையில் விருப்பொடு எழுந்  
தருளியுள்ள சிவபிரானது. பயில - செறிய; அமைய. 227

2131. இசைவி எங்கிட இயல்பினில் பாடிநின்று ஏத்தி  
யிசைவி னங்குநீர் வேணியார் அருளினால் மீண்டு  
திசைவி எங்கிடத் திருவருள் பெற்றவர் சிவநாள்  
அசைவுஇல் சீர்த்தொண்டர் தம்முடன் அப்பதி அமர்ந்தார்.

அசைவில் சீர்த்தொண்டர் - திருக்கூட்டுச்சிறப்பு; பாட்டு 7.  
பார்க்க. 228

2132. தேவர் தம்பிரான் திருஅரத் துறையினில் இறைஞ்சி  
மேவு நாள்களில் விமலனார் நெல்வெண்ணைய் முதலாகத்  
தாவதில் அன்பர்கள் தமழுடன் தொழுதுபின் சண்டைபக்  
காவலார் அருள் பெற்றுடைன் கலந்துமீண்டு அணைந்தார்.  
விமலனார் - சிவபெருமான் எழுந்தருளியுள்ள. தாவில் வருத்த  
மில்லாத. திருவரத்துறையை மீண்டும் அணைந்தார். 229
2133. விளங்கு வேணுபு ரத்திருத் தோணிவீர் ரிருந்த  
களம்கொள் கண்டர்தம் காதலி யார்உடன்கூட  
உளம்கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி  
வளம்கொள் யூம்புனல் புகலிமேல் செலமளம் வைத்தார்.
- வேணுபுரத்திருத்தோணி - சீகாழியிலுள்ள தோணியென்னுங்  
கோயிலில். தோணியிப்பரும் அம்மையாரும் உளம்புகுந்து உணர்வில்  
விளங்க என்றபடி. 230
2134. அண்ண வார்த்திரு அரத்துறை அடிகளை வணங்கி  
நன்னு பேர்அருளால் விடை கொண்டுபோய் நடம்கொண்டு  
உள்நிறைந்த பூங்கழுவினை உச்சிமேல் கொண்டீ  
வெண்டி வாமலர் நித்திலச் சிவிகைமேல் கொண்டார்.  
தமது உள்நிறைந்த. அகத்துள்ள நடராசனைப் புறத்தே உச்சி  
மேற்கொண்டு; “கன்மன வீர்கழி யுங்கருத் தேசோல்லிக்  
காண்பதென்னே - நன்மன வர்நவில் தில்லையுட் சிற்றம் பலத்து  
நட்டம் - பொன்மலையில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்  
திலங்கி - என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே” -  
அப்பர்: கோயில் திருவிருத்தம். 231
2135. சிவிகை முத்தினிற் பெருகு ஓளி தினசௌமாம் விளக்கக்  
கவிகை வெண்மதிக் குளிர்ஜூளி கதிர்செய்வான் கலப்பக்  
குவிகை மேற்கொண்டு மறையவர் குணசையிட்டு ஆடப்  
புவிகைம் மாறுஇன்றிப் போற்றவந்து அருளினார் போந்தார்.
- கவிகை - குடையாகிய. கதிர் செய்வான் - குரிய கிரணம்  
பட்டரும் வானில். குணசையிட்டாட - மகிழ்ச்சி மிகுதியால் ஆர  
வாரித்துக் கூத்தாட. புவி. . . . . அருளினார் - உலகை எவ்வித  
கைம்மாறு மில்லாமல் காக்க வந்தருளிய திருஞான சம்பந்தர். 232
2136. மறைமுழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின  
குறைநரன்றன; முரன்றன வளைக்குலம் காளம்  
முறைஇயம்பின; இயம்பல ஓலித்தன முரசப்  
பொறைக் ரங்கின; பிறங்கின; போற்று இசைஅரவம்.
- வண்தமிழ் - வண்மை வாய்ந்த தமிழ் மறையும். தழங்கின -  
ஓலித்தன. வயிரின்குறை நரன்றன - கொம்புகள் ஓலித்தன. வளைக்

குலம் முரண்றன - சங்கினங்கள் முழங்கின. காளம் முறைமுறையே ஊதின. இயம்பல - வாத்தியங்கள் பல. கறங்கின ஒலித்தன. பொறை - சிறுகுவடு (மலை); முரசு சிறு குவடுபோன்றிருத்தலின் “முரசப் பொறை” என்றார். போற்றிசை அரவம் பிறங்கின - அடியார்கள் அரகர என்று போற்றி செய்யும் ஒலிகள் பெருகின. 233

2137. உடைய பிள்ளையார் வரும்எல்லை உள்ளதுப் பதியோர்  
புடைஇ ரண்டினும்கொடியொடு பூந்துகிள் விதானம்  
நடைசெய் காவணம் தோரணம் பூகம் நல்கதலி  
மின்டையும் மாஸலகள் நிறைகுடம் விளக்கொடு நிறர்த்தார்.

புடை - பக்கம். பூந்துகில் விதானம் - பூம்பட்டாலாகிய மேற் கட்டி. நடைசெய்காவணம் - நடைப்பபந்தர். பூகம் - கமுகம். மின்டையும் - நெருங்கிய.

2138. அணைய செய்கையால் எதிர்கொண்டு பதிகள் ஆணவற்றின்  
வினைத ரும்பலம் தீர்ப்பவர் கோயில்கள் மேலிப்  
புணையும் வண்டமிழ் மொழிந்து அடிபணிந்துபோந்து அணைந்தார்  
பணன்நெடுங்கை மாஉரித்தவர் மகிழ்ச்சிபரும் பழுவூர்.

கைமா - துதிக்கையுடைய யானையை. உரித்தவர் சிவபெருமான்.  
235

### கலி விருத்தம்

2139. அங்குஅணைந்து இளம்பிறை அணிந்த சென்னியார்  
பொங்குள்ளில் கோபுரம் தொழுது புக்கபிள்  
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்து முன்  
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார். 236
2140. மண்ணினில் பொலிகுல மலையர் தாம்பிதொழுது  
எண்ணில் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில்  
நன்னைய வகைசிறப் பித்து நாதரைப்  
பண்ணினில் திகழ்த்திருப் பதிகம் பாடினார்.

மலையர் - மலையாளர். “மலையாளர் தொழுதேந்தி” -  
திருஞானசம்பந்தர்: திருப்பழுவூர். 237

2141. பாவினது இசைவழி பாடி அங்குஅகள்று  
யாவரும் தொழுதுடடன் ஏத்த எய்தினார்  
மூவுலகு உய்யநஞ்சு உண்ட மூர்த்தியார்  
மேலிய பெருந்திரு விசய மங்கையில். 238

2142. அந்தணர் விசய மங்கையினில் அங்கணர்  
தம்தனி ஆலயம் குழந்து தாழ்ந்துமுன்  
வந்தளை செய்துகோ தனத்தை மன்னிய  
செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.

கோதனத்தை - பசுவை; பசு வழிபட்டதை.

239

2143. விசயமங் கையினிடம் அகண்று மெய்யர் தாள்  
அசைவுஇல் வைகாவினில் அணைந்து பாடிப்போந்து  
இசைவளர் ஞான சம்பந்தர் எய்தினார்  
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.

240

2144. புறம்பயத்து இறைவரை வணங்கிப் போற்றிசெய்  
திறம்புரி நீர்மையில் பதிக்க செந்தமிழ்  
நிறம்பயில் இசையுடன் பாடி நீடிய  
அறம்தரு கொள்கையார் அயர்ந்து மேவினார்.

241

திறம் - திறப்பண் (பண்வகை நான்கு: அவை, பண்டு, பண்ணியல், திறம், திறத்திறம் என்பன). நீர்மை - பண் பாகுபாடுகளுள் ஒன்று. திறம்புரி நீர்மையில் - திறப்பண் அமையும் நீர்மையில். நிறம் - வண்ணம். பயில் - செறியும்.

241

2145. அத்திறப் பதிப்பனிந்து அகண்று போய்அளால்  
கைத்தலத் தவர்பதி பிறவும் கைதொழும்  
முத்தமிழ் விரகாரம் முதல்வர் நன்னினார்  
செய்த்தலைப் பணிலும்முத்து ஈனும் செய்ஞாலார்.

அனல் கைத்தலத்தவர் - மழுவேந்திய கையராகிய சிவபிரான் வீற்றிருத்தருளும். செய்த்தலை - வயல்களினிடத்து. பணிலும் சங்குகளையும். செய்ஞாலார் - சண்டேசர நாயனார் புராணம்: பாட்டு. 1. குறிப்புப் பார்க்க.

242

2146. திருமலி புகலிமன் சேரச்சேய்ஞாலார்  
அருமஸை யவர்பதி அலங்க ரித்துமுன்  
பெருமஸை யொடுமழவு ஓவிபிறங்கலை  
வருமஸை எதிர்கொள வந்து முந்தினார்.

பிறங்கவே - பெருகவே.

243

2147. ஞான சம்பந்தரும் “நாயனார் சடைத்  
தாநறும் தொடையல்முன் குட்டும் பிள்ளையார்  
பான்மையில் வரும்பதி” என்று நித்தில  
யானம்முன் இழிந்துஏதிர் இறைஞ்சி எய்தினார்.

நாயனார்...பிள்ளையார் - சிவபெருமான் சடையிலுள்ள தூய மணங்கமழும் மாலையை முன் குட்டிய சண்டேசர நாயனார்.

**இந்நாயனார் புராணம் பார்க்க. நித்தில யானம் முன் இழிந்து முத்துச் சிவிகையை விட்டிறங்கி.**

244

2148. மாமறை யாளர்வண் புகவிப் பிள்ளையார்  
தாம்சயூந் தருளிடத் தங்கள் பிள்ளையார்  
காமரும் பதியில் வந்தருளக் கண்டனர்  
ஆம்மகிழ் வடன்பணிந்து ஆடிஆர்த்தனர்.

தங்கள் பிள்ளையார் - சண்டேசர நாயனாரின். காமரும் அழகிய. கண்டனர் ஆம் - கண்டவரைப்போல. 245

2149. களித்தனர்; புண்ணியக் கரக வாசநீர்  
தெளித்தனர்; பொரிகளும் மலரும் சிந்தினர்;  
துளித்தனர்; கண்மழை சுருதி ஆயிரம்  
அளித்தவர் கோயில் உள் அவர்முன்பு எய்தினார்.

கரகம் - கமண்டலத்துள்ள. சுருதி ஆயிரம் அளித்தவர் சிவ பிரரான் (சுருதி - வேதம். ஆயிரம் - அளவில்லாத). 246

2150. வெங்குறு வேந்தரும் விளங்கு கோயிலைப்  
பொங்கிய விருப்பினால் புடைவலம் கொடு  
செங்கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்கு  
அங்கணர் முன்பு உறாணைந்து தாழ்ந்தனர். 247

2151. வேதியர் சேய்ஞாலூர் விமலர் தம்கழல்  
காதலில் பணிந்து அவர்கருணை போற்றுவார்  
தாதை தாள்தடிந்த சண்டிகைப் பிள்ளையார்  
பாதகப் பயண்பெறும் பரிசு பாடினார்.

வேதியர்களுடைய சேய்ஞாலூர். விமலர்தம் - சிவபிரானது. பாதகமே உறுபயனாகப் பெற்ற தன்மையைப் பாடினார். சண்டேசர நாயனார் புராணம்: பாட்டு 52 குறிப்புப் பார்க்க. 248

2152. இன்இசை வண்டுமிழ் பாடி ஏத்தியே  
நல்நெடும் பதிஹளோர் நயக்க வைகியே  
பின்னர் வெண்பிழைறுவனி வேணிப் பிஞ்ஞுகர்  
மன்னிய திருப்பணந்தாள் வணங்கினார்.

நயக்க - விரும்ப; இரந்து வேண்ட. 249

2153. ஆங்குறுவனி சொல்மலர் மாஸல சாத்திதுப்  
பாங்கு பந்தணைந்தூர் பணிந்து பாடிப்போய்த்  
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தனர்  
ஓங்கும் ஓமாம்புலியூர் வந்து உற்றனர். 250

2154. யற்ற நல்பதி வட தளியில் மேவிய  
 அற்புதர் அடிபணிந்து அலர்ந்த செந்தமிழ்ச்  
 சொல் தொடை பாடி அங்கு அகன்று குழ்மதில்  
 பொன்பதி வாழ்கொளிபுத்தூர் புக்கனர்.

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: வடதளி அற்புதம் பார்க்க.

251

2155. சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்  
 கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்  
 பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்  
 வார்பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.

தே. . . . . தாள் - மனங்கமமுங் கருங்குவளை போன்ற கண்  
 டத்தையுடைய சிவபிரான் திருவடிகளை. நீடுவார் தங்குபவராகிய  
 திருஞானசம்பந்தர்; கடந்து செல்பவராகிய திருஞானசம்பந்தர்  
 எனினுமாம். வார் - நீண்ட-

252

2156. நம்பரை நலம்திகழ் நாளை யூரினில்  
 கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய  
 வம்புஅலர் செந்தமிழ் மாலை பாடிநின்று  
 எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.

வம்புஅலர் - தெய்வமணங் கமமும்.

253

2157. அப்பதி பணிந்துஅரும் தமிழ் புணைந்துதம்  
 மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அருள்  
 பொன்பதி பலவும்முன் பணிந்து போந்தனர்  
 ஸைப்பணியவர் கருப்பறிய லூரினில்.

பைப்பணியவர் - படமுடைய பாம்மை அணியாக்கொண்ட  
 சிவபெருமான் வீற்றிருந்தருனும். சில பிரதிகளில் இப்பாடல்  
 “அப்பதி அணைந்து போய் அமரர் நாயகர் - பொற்பதி பலவுமுன்  
 பணிந்து போதுவார் - மெய்ப்படு விருப்பொடு மேவி னார்பணி  
 பைப்பணி யவர்கருப் பறிய ஊரினை” - இவ்வாறு காணப்படுகிறது.

254

2158. பரமர்தம் திருக்கருப் பறிய லூரினைச்  
 சிரபுரச் சிறுவர் கைதொழுது செந்தமிழ்  
 உரைஇசைபாடி அம்மருங்கிள் உள்ளவாம்  
 சுர்தொழும் பதிகளும் தொழுது பாடிணார்.

255

### எண்சீர் விருத்தம்

2159. மண்ணலகு செய்த தவப்பயணாய் உள்ள  
 வள்ளவார் அப்பதிகள் வணங்கி ஏகி  
 எண்ணில் முரசு இரங்கிழூப் பணிலம் ஆர்ப்ப  
 இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத  
 கண்வார் மென்கரும்பும் இடைகதிர்ச் செஞ்சாலி  
 கதவிகமுகு உடன்ஷூங்கும் கழனி நாட்டுத்  
 தெண் நிலவு சூடியதம் பெருமான் வைகும்  
 திருப் பிரம்புரம் சாரச் செல்லும்போது.

(இ)ரங்கி - ஒலித்து. கண் - கணு.

256

2160. பின்னொயார் எழுந்தருளக் கேட்ட செல்வப்  
 பிரம்புரத்து அருமஸறீயோர் பெருகு காதல்  
 உள்ளமகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும்  
 உமைபாகர் கழல்வணங்கி உவகை கூர  
 வெள்ளமறை ஓலிபெருகு மறுகு தோறும்  
 மிடைமகர தோரணங்கள் கதவி பூகம்  
 தெள்ளுபுணல் நிறைகுட்டகள் தீப தூபம்  
 செழும்பிகாட்கள் நிறைத்து எதிர்கொள் சிறப்பின்செல்வார். 257

2161. ஆரணங்கள் மதுராவி எழுந்து பொங்க  
 அரசிலையும் தருப்பையும்பெய்து அணிந்த வாசப்  
 பூரணாகும் பங்கள் நிறைகரகம் ஏந்திப்  
 புதுமலரும் நறுமதுகளும் பொரியும் தூவி  
 வார் அணங்கு முலைஉமையாள் குழைத்த செம்பொன்  
 வள்ளத்தில் அமுது உண்ட வள்ளவாளரச்  
 சீர்அணங்கு மணிமுத்தின் சிவிலை மீது  
 செழுந்தரளக் குடைநிழல்கீழ்ச் சென்று கண்டார்.

ஆரணங்கள் - வேதங்களின். வார் - கச்ச. அணங்கு வருத்தம். கச்சி  
 னுக்கு வருத்த மூட்டும் என்றபடி. சீர் அணங்கு - அழகிய தெய்வத்  
 தன்மை வாய்ந்த; சிறந்த அழகு வாய்ந்த; அழகை அணிந்துள்ள. 258

2162. கண்டபொழுதே கைகள் தலைமேல் கொண்டு  
 கண்களிப்ப மனம்களிப்பக் காதல் பொங்கி  
 தொண்டர்களும் மறையவர்களும் சென்று குழ்ந்து  
 சொல்லிறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை  
 எண்திசையும் நிறைவித்தார் ஆடை வீசி  
 இருவிசும்பின் வெளிநூர்த்தார் ஏறு சீர்த்தி  
 வண்தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று  
 வணங்கி அவருடன்ஷடி மகிழ்ந்து புக்கார்.

259

2163. திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி  
 சென்று அணைந்து தெய்வமறைக் கற்பின் மாதர்  
 மங்கல வாழ்த்து இசைஇரண்டு மருங்கும் மல்க  
 வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து  
 துங்கநிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்  
 சூழ்ந்து திருத்தோணிமிசை மேவி னார்கள்  
 தங்கள் திருமண்பு தாழ்ந்து எழுந்து நின்று  
 தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.

தாளம் பெற்றவராகிய திருஞான சம்பந்தர். 260

2164. பரவு திருப்பதிக் இசை பாடி நீடும்  
 பரன்கருணைத் திருஅருளின் பரிசு போற்றி  
 விரவுமலர்க் கண்பளிப்பக் கைகள் கூப்பி  
 வீழ்ந்து எழுந்து புறம்போந்து வேத வாய்மைச்  
 சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது  
 திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னோ  
 வரதுவரை வளம்பெருகு மணையில்போக  
 அருள்செய்து தம்திருமா னினையின் வந்தார்.

கருணையாகிய திருவருளின் - அன்பு சூடிய மலர்க்கண்கள்  
 இன்ப நீர் பொழிய. 261

2165. மறையவர்கள் அடிப்போற்றத் தந்தையாரும்  
 மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில்  
 நிறைகுடமும் மணிவிளக்கும் முதலாய் உள்ள  
 நீதிமறைக் குலமகளிர் நெறுங்கி ஏந்த  
 இறைவர் திருநீர்ந்துக் காப்பு ஏந்தி மன்சென்று  
 ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த  
 முறையை அவர்க்கு அருள்செய்து மத்தில் புக்கார்  
 முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.

முதலாயுள்ளனவற்றை. இறைவர் - சிவபெருமானது. 262

2166. செல்நெடு மாளிகையில் அமர்ந்து நாளும்  
 திருத்தோணி மினையாரைச் சென்று தாழ்ந்து  
 மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி  
 மனம்மகிழ்ந்து போற்றிசைத்து வைகும் நாளில்  
 ஒல்லைமுறை உபநயனப் பருவம் எய்த  
 உலகு இறந்த சிவநூலம் உணரப் பெற்றார்  
 தொல்லைமுறை விதிச்சடங்கு மறைபோர் செய்யத்  
 தோலோடு நூல் தாங்கினார் கரர்கள் போற்ற.

ஒல்லை முறை - பழைய முறைப்படி. உலகு. . . . பெற்றார் பிரகிருதி அசுத்தம் சுத்தம் என்னும் மூன்று மாயைகளையுங் கடந்த சிவஞானத்தை உணரப் பெற்றவராகிய திருஞான சம்பந்தர். “பாச ஞானத்தாலும் பச ஞானத்தாலும் பார்ப்பாரிய பரம்பினைப் பதி ஞானத்தாலே - நேசமொடும் உள்ளத்தே நாடி” - சிவஞான சித்தியார்: குத். 9. 1. தோலொடு - மான் தோலோடு. நூல் - பூணால். சரர்கள் - தேவர்கள்.

263

2167. ஓருபிறப்பும் எத்தாமை உடையார் தம்மை  
 உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும்  
 இருபிறப்பின் நிலைமையினைச் கடங்கு காட்டி  
 எத்துவிக்கும் மறைமுனிவர் எதிரே நின்று  
 வருதிறத்தின் மறைநான்கும் தந்தோம் என்று  
 மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்  
 பொருளிறப்ப ஓதினார் புகவி வந்த  
 புண்ணியனார் என்இருந்த புனித வேதம்.

தவத்தால் முதன்மையும் மகன்மையும் பெற்றுப் பிறவா நெறி எய்தியவர் திருஞான சம்பந்தர். அவர் உலகோபகாரமாகச் சீர் காழியில் தோன்றினாரேயன்றி வினைக்கீடாகத் தோன்றினாரில்லை. “பாச மற்றவராயினும் பார்மிசை - ஆசை சங்கரற் காயின தன்மையால் - தேச மிக்க திருவருவானவர்”, “ஈறிலாத் திருஞான சம்பந்தர்” “தவமுதல்வர் சம்பந்தர்” - என்று இப்புராணம் (189; 70; 516) கூறுதலை நோக்குக. “துருத்தியாய் திருந்தடிமறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல் - பிறக்குமாறு காட்டினாய்” என்னுந் திருத்துருத்தித் தேவாரத்தில் சம்பந்தப் பெருமானே தமது நிலையைக் குறிப்பிட்டவாறு காண்க. “திருந்தடி மறக்குமாறு இலாத என்னை” என்பது “ஓரு பிறப்பும் எத்தாமை உடையார் தம்மை” என்பதன் நுட்பத்தை விளக்குவது காண்க. இரு பிறப்பின் நிலைமை - தாய்வயிற்றில் பிறப்பது ஒன்று; ஞானத்தில் பிறப்பது மற்றொன்று. திருஞான சம்பந்தர் வினைக்கீடாகப் பிறவி தாங்கியவரல்லராதலானும், அவர் ஆண்டவன் அருள்பெற்று எல்லாவற்றையும் ஒதாது உணர்ந்து தமிழ் வேதம் அருஞுபவராதலானும், அவருக்கு உபநயனம், வேத போதனை முதலியன அநாவசியம் என்று பிராமணர்கள் கருதாது, உலகியல் முறைப்படி அவைகளை நிகழ்த்தினார்கள். ஞான வள்ளல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்து, தமக்கு வேத மந்திரங்களை ஒத வந்தவர் கருக்கு அவர்கள் வியக்குமாறு என்னிறந்த புனித வேதங்களை அறிவுறுத்தினார். இதனால் ஞானிகட்டுப் புறக்கோலப் பூணால், வேதமோதல், சடங்கு சம்பிரதாயங்கள் முதலியன வேண்டுவதில்லை என்பது புலனாகிறது.. மொழிந்தவர்க்கு - உரைத்த பிராமணர்கட்டு.

புசலி வந்த புண்ணியனார் தமது மதுரவாக்கால். பொருவிறப்ப - ஓப்பில்லாத முறையில். குறிப்பிட்ட நான்கு வேத மந்திரங்களை ஒதுவந்த பிராமணர்கட்குச் சம்பந்தப் பெருமான் எண்ணிறந்த புனித வேதங்கள் அருளியது ஈண்டு உன்னத்தக்கது.

264

## 2168. சுருதி ஆயிரம் ஓதி அங்கமான

தோல்லைகள் எடுத்துஇயம்பும் தோன்றலாரைப்  
பரிதி ஆயிரம் கோடி விரிந்துள் என்னப்  
பரஞ்சோதி அருள்பெற்ற பாண்மை மேன்மை  
சுருதி ஆதரவோடும் வியப்பற்று ஏத்தும்  
கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்  
வருதியானப் பொருள் என்று இறைஞ்சித் தாம்முன்  
வல்லமறை கேட்டு ஜூயம் தீர்ந்து வாழ்ந்தார்.

எண்ணிறந்த சுருதிகளை (வேதங்களை) ஓதி, அவைகளின் அங்கங்களான பழைய கலைகளை எடுத்துச் சொல்லும் திருஞான சம்பந்தரை. ஆயிர கோடி பரிதி (குரியர்கள்). பரஞ்சோதி சிவ பெருமானது. சூரியன் முதலியவற்றிற்குச் சோதி வழங்கவின் சிவம் பரஞ்சோதியாதல் காண்க; பாயிரம் முதற் பாட்டின் விரிவரை பார்க்க. ஆதரவோடும் - விருப்போடும். கலைமறையோர் - கலை ஞானப் பிராமணர்கள்; திருவருள் ஞானங்கைவரப் பெறாதவர்கள். தாங்கள் கற்றுத் தேர்ந்த வேதத்தைத் திருஞான சம்பந்தர் வாயிலாகக் கேட்டு ஜயந் தீர்ந்து. அதற்கு முன்னே அவர்கள் வாழ்ந்தது வாழ்வன் றாதலின் “வாழ்ந்தார்” என்றார்.

265

## 2169. யந்திரங்கள் ஆன எலாம் அருளிச் செய்து

மற்று அவற்றின் வைத்திக்நால் சடங்கின் வந்த  
சிந்தை யயக்குறும் ஜூயம் தெளிய எல்லாம்  
செழுமறையோர்க்கு அருளி அவர் தெருஞும் ஆற்றால்  
முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்  
முதல் ஆகும் முதல்வனார் எழுத்துஅஞ்சு என்பார்  
“அந்தியின் உள்மந்திரம் அஞ்செழுத்துமே” என்று  
அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.

வைத்திக நூல் - வேத சம்பந்தமான நூல்களிற் சொல்லப்பட்டது.  
தெருஞும் - தெளியும்.

266

## 2170. அந்தஸைமை பிள்ளையார் அருளிச் செய்ய

அந்தணர்கள் அருள்தலைமீல் கொண்டு தாழ்ந்து  
சித்தம் மகிழ்ச்சிவோடுசிறப்பத் தாழும் தெய்வத்  
திருத்தோணி அழாந்தாரைச் சென்று தாழ்ந்து  
மொய்த்த இசைப்பதிகங்கள் கொண்டு போற்றி  
விஷரமலர்த்தாள் மனம்கொண்டு மீண்டும் போந்து

பத்தநடன் இனிது அமரும் பண்டு கூடப்  
பரமர்தாள் பணிந்துஷ்டத்திப் பயிலும் நாளில்.

267

### அறுசீர் விருத்தம்

2171. பந்துஅணை மெல்லிர வாளும்  
பரமரும் பாய்விளை யீது  
வந்துபொன் வள்ளத்து அளித்த  
வரம்பு இல்னானத்து அழுது உண்ட  
செந்தமிழ் ஞானம் பந்தர்  
திறம்கேட்டு இறைஞ்சுதற்காக  
அந்தணர் பூந்தராய் தன்னில்  
அணைந்தணர் நாவுக்கு அரையர்.

அந்தணர்கள் வாழும் சீர்காழியில். “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் - செந்தண்மை பூண்டொழுகலான்” - குறள்: 20.

268

2172. “வாக்கின் பெருவிறல் மன்னர்  
வந்தணைந்தார்” எனக் கேட்டுப்  
பூக்கமிழ் வாசத் தடம்குழ்  
புகலிப் பெருந்தகை யாரும்  
“ஆக்கிள் நல்வினைப் பேறு” என்று  
அன்பர் குழாத்தொடும் எத்தி  
ஏற்கும் பெருவிறுப் போடும்  
எதிர்கொள எதும் பொழுதில்.

வாக்கின் பெரு விறல் மன்னர் - திருநாவுக்கரசர். பூ. . . . . சூழ் - தாமரைப் பூக்களின் மணங்கமழும் பொய்கைகள் சூழ்ந்த. நல்வினை ஆக்கியபேறு.

269

2173. சிந்தை இடையறா அன்பும்  
திருமேனி தன்னில் அசைவும்  
கந்தம் மிகைஆழும் கருத்தும்  
கை உழவாரப் படையும்  
வந்து இழி கண்ணீர் மழையும்  
வடிவில் பொலி திருநீறும்  
அந்தம் இவாத் திருவேடத்து  
அரசும்எதிர்வந்து அணைய.

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 140; 224 பார்க்க. கந்த மிகையாம் கருத்தும் - “இந்திரியங்களால் உணரப்படும் விஷயத் தொகுதிகள் குற்றமென்னுங் கருத்தும் (கந்தம் இந்திரியம்; மிகை - குற்றம்)” என்பர் ஆறுமுகத் தம்பிரனார். “திருமேனி தன்னிலசையுங்

கந்தை. . . .” என்று பாடங் கொண்டு “திருமேனியிலசைகின்ற கந்தையும் மிகை என்கிற கருத்தும்” என்பர் பழைய குறிப்புரையாசிரியர். அந்தமிலா - அளவில்லாத.

270

2174. கண்ட கவுணியக் கண்றும்  
கருத்தில் பரவு மெய்க்காதல்  
“தொண்டர் திருவேடம் நேரே  
தோன்றியது” என்று தொழுதீ  
அண்டஞ்சும் போற்ற அணைந்து அங்கு  
அரசும் எதிர்வந்து இறைஞ்சு  
மண்டிய ஆர்வம் பெருக  
மதுர மொழி அருள் செய்தார்.

மண்டிய ஆர்வம் - மிக்ககெழுந்த அன்பு.

271

2175. பேர்இசை நாவுக்கு அரசைப்  
பிள்ளையார் கொண்டு உடன்போந்து  
போர்வினடையார் திருத் தொணிப்  
பொன் கோயிலுள் புகும் போதில்  
ஆர்வம் பெருக அணையும்  
அவநுடன் கும்பிட்டு அருளால்  
சீர்வளர் தொண்டரைக் கொண்டு  
திருமாளி கையினில் சேர்ந்தார்.

பேரிசை - பெரும்புகழ். தொண்டரை - திருநாவுக்கரசரை. 272

2176. அணையும் திருத்தொண்டர் தம்மொடு  
ஆண்ட அரசுக்கும் அன்பால்  
இணைஇல் திருஅமுது ஆக்கி  
இயல்பால் அமுது செய்வித்தும்  
புணரும் பெருகுஅன்பு நண்பும்  
பொங்கிய காதவில் கும்பிட்டு  
உணரும்சொல் மாலைகள் சாத்தி  
உடன்மகிழ்வு எய்தி உறைந்தார்.

உறைந்தார் - அன்பில் ஒருவரோடொடுவர் உறைந்து நின்றார்.

273

2177. அந்நாள் சிலநாள்கள் செல்ல  
அருள் திருநாவுக்கு அரசர்  
மின்ஆர் சடைஅண்ணல் எங்கும்  
மேவு இடம்கும்பிட வேண்டிப்  
பொன்மார்பிள் முந்நால் புணைந்த  
புகலிப்பிரான் இசைவோடும்

பின்ஆக எத்த இறைஞ்சிப்  
பிரியாத நண்பொடும் போந்தார்.

இசைவோடும் பின்னாகஎய்த - உடன்பாட்டோடும் பின்னே  
வர்த. 274

2178. வாக்கின் தனிமன்றர் ஏக  
மாறாத் திரு உளத்தோடும்  
பூக்கமழ் பஸ்ஸைகள் சூழ்ந்த  
புகலியின் மீண்டும் புகுந்து  
தேக்கிய மாமறை வெள்ளத்  
திருத்தோணி வீற்றி நந்தாரைத்  
தூக்கின் தமிழ்மாலை பாடித்  
தொழுது அங்கு உறைகின்ற நாளில்.

தேக்கிய..... தோணி - நிறைந்த வேதமாகிய வெள்ளத்திலே  
திருத்தோணியில். தூக்கின் - ஏழு தூக்குகளினால்; இவை இசைத்  
தமிழ் நாலுட்கூறப்படுவன; தாளங்களின் வழியே வருவன; “ஓருசீர்  
செந்தாக் கிருசீர் மதலை - முச்சீர் துணிவு நாற்சீர் கோயில் - ஐஞ்சீர்  
நிவப்பே அறுசீர் சுமலே - எழுசீர் நெடுந்தாக் கென்மனார் புலவர்.” 275

2179. செந்தமிழ் மாலை விகற்பச்  
செய்யுள்களான் மொழி மாற்றும்  
வந்த சொல் சீர் மாலை மாற்றும்  
வழிமொழி எல்லா மடக்கும்  
சந்த இயமகம் ஏகபாதம்  
தமிழ் இருக்குக் குறள் சாத்தி  
எந்தைக்கு எழுகூற்று இருக்கை  
சரடி சரடி வைப்பு. 276

2180. நாலடி மேல் வைப்பு மேன்மை  
நடையின் முடுகும் இராககம்  
சால்பினில் சக்கரம் ஆதி  
விகற்பங்கள் சாற்றும் பதிகம்  
மூல இலக்கியம் ஆக  
எல்லாப் பொருள்களும் முற்ற  
ஞாலத்து உயர் காழி யாரைப்  
பாடினார் ஞான சம்பந்தர். 277

2181. இன்இசைப் பாடின எல்லாம்  
யாழிப் பெரும் பாணனார் தாழும்  
மன்னும் இசை வடிவான  
மதங்க சூளாமணி யாரும்

- பன்னிய ஏழிசை பற்றிப்  
பாடப் பதிகங்கள் பாடிப்  
பொன்னின் திருத்தாளம் பெற்றார்.  
புகலியில் போற்றி இருந்தார்.
- 278
2182. அங்கன் அமர்கின்ற நாளில்  
“அருந்தமிழ் நாடு எத்தினுள்ளும்  
திங்கள் சடை அண்ணவார்தம்  
திருப்பதி யாவையும் கும்பிட்டு  
எங்கும் தமிழ்மூல பாட  
ஏத்தி இங்கு எய்துவன்” என்று  
தம்குலத் தாதை யாரோடும்  
தவமுளிவர்க்கு அருள் செத்தார்.  
எத்தினுள்ளும் - எல்லாவற்றுள்ளும்.
- 279
2183. பெருகு விருப்புடன் நோக்கிப்  
பெற்ற குலத் தாதையாரும்,  
அருமையால் உம்மைப் பயந்த  
அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன்  
இருமைக்கும் இன்பம் அளிக்கும்  
யாகமும் யான்செய வேண்டும்  
ஒருமையால் இன்னம் சிவநாள்  
உடன் எய்துவேன் என்று உரைத்தார்  
பயந்த. . . . . ஆற்றேன் - பெற்றமையால் பிரிந்து வாழேன்.  
இருமைக்கும் - இம்மை மறுமைக்கும் . ஒருமைப்பாட்டுடன்.
- 280
2184. ஆண்டகை யாரும் இசைந்து அங்கு  
அம்பொன் திருத்தோணி மேவும்  
நீண்ட சடையார் அடிக்கீழிப்  
பணிவற்று நீடுஅருள் பெற்றே  
ஈண்டு புகழ்த் தாதையார் பின்  
எய்திட யாழிப் பாணரோடும்  
காண்தகு காழி தொழுது  
காதலினால் புறம் போந்தார்.  
இசைந்து அங்கு அம்பொன். ஈண்டு - நிறைந்த.
- 281
2185. அத்திரு ஸதாரின் உள்ளார்  
அமர்ந்து உடன்போது வார்போத  
மெய்த்தவர் அந்தனர் நீங்கா  
வினடெகாண்டு மீன்வார்கள் மீள  
முத்தின் சிவிலை மேற்கொண்டு  
மொய்ளூளித் தாமம் நிறைத்த

நித்தில் வெண்குடை மீது  
நிறையதி போல நிழற்ற.

மொய். .... குடைமீது - மொய்த்த நிலவு ஒழுங்குபடக் கான்ற  
முத்துக்குடை தம்மீது. நிறைமதி - பூரண சந்திரன். 282

2186. சீன்னாம் தனிக்காளம் தாரை  
“சிரபுரத்து ஆண்டகை வந்தார்”  
என்னும் தனக்கை விளங்க  
ஏற்ற திருப்பெயர் சாற்ற  
முன்னம் மறங்கும் நிரந்த  
முரக்கைப் பல்லியம் ஆர்ப்ப  
மன்னு திருத்தொண்டர் ஆணார்  
வந்துஏதிர் கொண்டு வணங்க.

பெயர் - பாலறாவாயர், முத்தமிழ் விரகர், பரசமய கோளரி,  
திருஞான சம்பந்தர் முதலிய பெயர்களை. நிரந்த - பரந்த; சூழ்ந்த.  
முரக்கைப் பல்லியம் ஆர்ப்ப - முரசை முதலாக உடைய பல  
வாத்தியங்கள்ஒலிக்க. 283

2187. சங்க நாதங்கள் ஓலிப்பத்  
தழங்கு பொன்கோடு முழங்க  
மங்கல வாழ்த்துரை எங்கும்  
மல்க மறைமுன் இயம்பத்  
திங்களும் பாம்பும் அணிந்தார்  
திருப்பதி எங்கும்முன் சென்று  
பொங்கிய காதலின் போற்றப்  
புகலிக் கவுணியர் போந்தார்.

சங்க. .... முழங்க - சங்கொலிகள் முழங்கவும், ஒலிக்கும்  
பொன்கொம்பு வாத்தியங்கள் முழங்கவும். 284

2188. திருமறைச் சண்டையர் ஆளி  
சிவனார் திருக்கண்ணார் கோயில்  
பெருவிருப்பால் அணைந்து ஏத்திப்  
பிஞ்ஞகர் கோயில் பிறவும்  
உருகிய அன்பால் இறைஞ்சி  
உயர்தமிழ் மாலை கொண்டு ஏத்தி  
வருபுனல் பொன்னி வடபால்  
குத்திசை நோக்கி வருவார்.

பொன்னி வடபால் குட்திசை - காவிரியின் வடக்குப் பக்கத்து  
மேற்குத் திசை. 285

2189. போற்றிய காதல் பெருகப்  
 புள்ளிருக்குந் திருவேநூர்  
 நால் தடம் தோனுடை மூன்று  
 நயணப்பிரான் கோயில் நண்ணி  
 ஏற்ற அன்பு எய்த வணங்கி  
 இருவர் புள்ளேவந்தர் இறைஞ்சி  
 ஆற்றிய பூசனை சாற்றி  
 அம்சொல் பதிகம் அணிந்தார்.

தடம் - பெரிய நயனம் - கண். இருவர் புள்ளேவந்தர் - சம்பாதி சடாயு என்னும் இரு பறவை வேந்தர்; இருவருஞ் சகோதரர்; “சம்பாதி இருந்த சம்பாதி வனமும்” - மணிமேகலை; மலர் வனம். 54. புள்ளிருக்கு வேணுருக்குச் சம்பாதிபுர மென்றொரு பெயரும் உண்டு. வேணுரில் சம்பாதி பூசித்தமையால் அவ்வுர் இப்பெயர் பெற்றது போலும். சடாயுவைப்பற்றி இராமாயணத்திற் காண்க. 286

2190. நீடு திரு நின்றியுரின்  
 நிமலனார் நீள்கழல் ஏத்திக்  
 கூடிய காதலின் போற்றிக்  
 கும்பிட்டு வண்ணமிழ் கூறி  
 நாடு சீர்நீர் வணங்கி  
 நும்பர் திருப்புள்ளூர் நண்ணி  
 ஆடிய பாதம் இறைஞ்சி  
 அருந்தமிழ் பாட அமர்ந்தார். 287

2191. அங்குநின்று ஏகிதுப் பாங்கில்  
 அரளார் மகிழ்கோயில் ஆன  
 எங்கணும் சென்று பணிந்தே  
 ஏத்தி இமலான் மடந்தை  
 பங்கர் உறைபழ மண்ணிப்  
 படிக்கரைக் கோயில் வணங்கித்  
 தங்கு தமிழ்மாலை சாத்தித்  
 திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்.

அப்பாங்கில் - அப்பக்கத்தில். 288

2192. திருக்குறுக் கைப்பதி மன்னித்  
 திருவீரட் டானத்து அமர்ந்த  
 பொருப்பு வில்லாளைர் ஏத்திப்  
 போந்து அன்னியூர் சென்று போற்றிப்  
 பருக்கை வைர உரித்தார் தம்  
 பந்தண நல்லூர் பணிந்து  
 விருப்புடன் பாடல் இசைத்தார்  
 வேதம் தமிழால் விரித்தார்.

பொருப்பு வில்லாளரை - மலைவில்லாளராகிய சிவபெரு  
மாணை. பருக்கை வரையுபித்தார் - யானையை உரித்தவராகிய சிவ  
பெருமாணை. 289

2193. அப்பதி போற்றி அகல்வார்  
 அரணார் திருமணஞ்சீரி  
 செப்புஅரும் சீர்த் தொண்டரோடும்  
 சென்று தொழுதுஇசை பாடி  
 எப்பொருளும் தரும் ஈசர்  
 எதிர்கொள் பாடிப்பதி எய்தி  
 ஓப்புஇல் பதிகங்கள் பாடி  
 ஓங்கு வேள்விக்குடி உற்றார். 290
2194. செழும்திரு வேள்விக் குடியில்  
 திகழ் மணவாள நல்கோலம்  
 பொழிந்த புனல் பொன்னி மேவும்  
 புனிதத் துருத்தி இரவில்  
 தழும்பிய தன்மையும் கூடத்  
 தண்தமிழ் மாலையில் பாடிக்  
 கொழுந்து வெண்துங்கள் அணிந்தார்  
 கோடிகாவில் சென்று அடைந்தார்.
- தழும்பிய - எழுந்தருளிய. 291
2195. திருக்கோடி காவில் அமர்ந்த  
 தேவர் சிகாமணி தன்னை  
 ஏருக்கொடு இதழியும் பாம்பும்  
 இசைந்து அணிந்தானை வெள்ளனப்  
 பருக்கோடு பூண்ட பிரானைப்  
 பணிந்துசொல் மாலைகள் பாடிக்  
 கருக்கோடி நீப்பார்கள் சேரும்  
 கஞ்சனார் கைதொழாச் சென்றார். 292
2196. கஞ்சனார் ஆண்ட தம்கோவைக்  
 கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து  
 மஞ்ச அணி மாமதில் குழும்  
 மாந்துஸை வந்து வணங்கி  
 அம்சொல் தமிழ் மாலை சாத்தி  
 அங்கு அகன்று அன்பர்முன் ஆகச்  
 செம்சைட வேதியர் மன்னும்  
 திருமங் கலக்குடி சேர்ந்தார்
- கோவை - சிவபிரானை. மஞ்சு - மேகம். 293

2197. வெம்கண் விடைமேல் வருவார்  
 வியலூர் அடிகளைப் போற்றித்  
 தங்கிய இன்னிசை கூடும்  
 தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி  
 அங்கண் அமர்வார்தம் முன்னே  
 அருள்வேடம் காட்டத் தொழுது  
 செங்கண் மாலுக்கு அரியார்தம்  
 திருந்து தேவன்குடி சேர்ந்தார்.

அங்கண் அமர்வார் - அத்திருப்பதியில் வீற்றிருந்தருளும்  
 சிவப்பிரான். 294

2198. திருந்து தேவன்குடி மன்னும்  
 சிவப்பெருமான் கோயில் எய்திப்  
 பொருந்திய காதலின் புக்குப்  
 போற்றி வணங்கிப் புரிவார்  
 “மருந்தொடு மந்திரம் ஆகி  
 மற்றும்இவர் வேடமாம்” என்று  
 அருந்தமிழ் மாஸல புணைந்தார்  
 அளவுஇல் ஞானத்து அழுது உண்டார்.

புரிவார் - விரும்புவாராய். 295

2199. மொய்திகழ் சோலைதும் மூதார்  
 மன்னுகள்று அந்நெறி செல்வார்  
 செய்தரு சாவி கரும்பு  
 தெங்கு ஸைம்பூசத் திடைபோய்  
 மைதிகழ் கண்டர் தம்கோயில்  
 மருங்கு உள்ள எல்லாம் வணங்கி  
 எய்தினர் ஞான சம்பந்தர்  
 இன்னம்பர் ஈசர்தம் கோயில்.

மொய்திகழ் - மொய்த்து விளங்கும். செய் - வயல். பைம்பூகம் -  
 பசிய கழுகு. 296

2200. இன்னம்பர் மன்னும் பிரானை  
 இறைஞ்சி இடைமடக்கு ஆன  
 பன்னும் தமிழ்த்தொடை மாஸலப்  
 பாடல் புணைந்து பரவிப்  
 பொன்றும் கழவினைப் போற்றிப்  
 புறம்போந்து அணைந்து புகுந்தார்  
 மன்னும் தடங்கரைப் பொன்னி  
 வடகுரங் காடு துறையில் 297

2201. வடகுரங் காடு துறையில்  
 வாலியார் தாம்வழி பட்ட  
 அடைவும் திருப்பதி கத்தில்  
 அறியச் சிறப்பித்து அருளி  
 புடைகொண்டு இறைஞ்சினர் போந்து  
 புத்துள்ள தாங்கள் போற்றிப்  
 படைகொண்ட மூலிகை வேலார்  
 பழன்த் திருப்பதி சார்ந்தார்.

அடைவும் - அநுபவத்தையும்; முறைமையுமாம். புடை  
 கொண்டு - அருகே சூழ்ந்து. மூலிகை வேலார் - சூலபாணியாகிய  
 சிவபெருமானது. 298

2202. பழன்து மேவிய முக்கள்  
 பரமேட்டியார் பயில் கோயில்  
 உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி  
 உருகிய சிந்தையர் ஆகி  
 விழைசொல் பதிகம் விளம்பி  
 விருப்புடன் மேவி அகல்வார்  
 அழுங்நக்க பங்கய வாவி  
 ஓயாறு சென்று அடைகின்றார்.

பயில் - எழுந்தருளியுள்ள. கோயில் உழை - கோயிலில். விழை  
 (எவரும்) விரும்பும். அழல் நக்க பங்கய வாவி - நெருப்பையும்  
 பழிக்கும் தாமரைத் தடாகங்களையுடைய. 299

### அறுசீர் விருத்தம்

2203. மாடம்நிரை மணி வீதித் திருவையாற்  
 றினில்வாழும் மல்கு தொண்டர்  
 “நாடுஇல்லயப் புகவிவரு ஞான போனகர்  
 வந்து நன்னீணார்” என்று  
 ஆடலோடு பாடல்அறா அணிமுதார்  
 அடைய அலங்காரம் செய்து  
 நீடுமளக் களிப்பினொடும் எதிர்கொள்ள  
 நித்தில் யான்து நீங்கி.

மாடநிரை - மாடங்கள் வரிசையாகவுள்ள. மல்கு - நிறைந்து  
 நிற்கும். அடைய - முழுவதும். நித்திலயானத்து - முத்துச்சிவிகை  
 யினின்றும். 300

2204. வந்துஅணைந்த திருத்தொண்டர் மருங்குவர  
மான்ஏந்து கையர் தம்பால்  
நந்தி திருவருள்பெற்ற நல்நகரை  
முன்னிறைஞ்சி நண்ணும் போதில்  
ஐந்துபுலன் நிலைகலங்கும் இடத்து அஞ்சீஸ்  
என்பார்தம் ஜூயாரு என்று  
புந்திநிறை செந்தமிழின் சந்த இசை  
போற்றிசைத்தார் புகலி வேந்தர்.  
நந்திளம் பெருமான், ஆண்டவனை வழிபட்டுப் பேறு பெற்ற  
திருவையாற்றை. புந்தி - உணர்வில். 301
2205. யணிவீதி இடம்கடந்து மால்அயனுக்கு  
அரியபிரான் மன்னும் கோயில்  
அணிநீடு கோபுரத்தை அணைந்துஇறைஞ்சி  
உள்ளய்தி அளவுஇல் காதல்  
தணியாத சுருத்தினொடும் தம்பெருமான்  
கோயில்வலம் கொண்டு தாழ்ந்து  
பணிக்குடும் அவர்முன்பு பணிந்துவீழ்ந்து  
எழுந்து அன்பால் பரவுகின்றார்.  
பணிக்குடுவார் - பாம்பணிந்த சிவபெருமான். 302
2206. “கோடல் கோங்கம் குளிர்க்கவிளம்” என்னும்  
திருப்பதிகக் குலவு மாலை  
நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு  
உள்ளத்து நிலைமை தோன்ற  
“ஆடுமாறு அதுவல்வான் ஜூயாற்றுளம்  
ஜூயனே” என்று நின்று  
பாடினார் ஆடினார் பண்பினொடும்  
கண்பொழிந்திர் பரந்து பாய்.  
கோடல் - காந்தள். கூவினாம் - வில்வம். குலவு - பொருந்தும். 303
2207. பலமுறையும் பணிந்து எழுந்து புறம்போந்து  
பரவு திருத் தொண்டரோடு  
நிலவு திருப்பதி அதன்கண் நிகழும் நாள்  
நிகர்இலா நெடுநீர்க் கங்கை  
அலையும்மதி முடியார்தம் பெரும்புலியூர்  
முதல்ஆன அணைந்து போற்றிக  
குலவுதமிழ்த் தொடைபுளைந்து மீண்டும் அணைந்து  
பெருகு ஆர்வம் கூரு நாளில். 304

2208. குடதிசைமேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு  
 அநுள்பெற்றுக் குறிப்பி ணோடும்  
 படரும்நெறிமேல் அணைவார் பரமர்த்திரு  
 நெய்த்தானப் பதிபில் நன்னீ  
 அடையும் மனம்உற வணங்கி அரும்தமிழ்  
 மாஸைகள் பாடி அங்கு நின்றும்  
 புடைவளர்மீன் கரும்பிளொடு பூகம்மிடை  
 மழபாடி போற்றுச் சென்றார்.

குட திசை - மேற்குத் திசை. புடை - பக்கங்களில். பூகமிடை -  
 கழுகு நெருங்கிய. 305

2209. செங்கைமான் மறியார்தம் திருமழபா  
 டிப்பறத்துச் சேரச் செல்வார்  
 “அங்கைஆர் அழல்” என்னும் திருப்பதிகம்  
 எடுத்தருளி அணைந்த போதில்  
 மங்கைவாழ் பாகத்தார் மழபாடி  
 தலையினால் வணங்குவார்கள்  
 பொங்குமா தவமடையார்” எனத்தொழுது  
 போற்றிசைத்தே கோயில் புக்கார் 306

2210. மழபாடி வயிரமணித் தூண் அமர்ந்து  
 மகிழ்ச்சோயில் வலம்கொண்டு எய்திச்  
 செழுவாச மலர்க் கமலச் சேவடிக்கீழ்ச்  
 சென்று தாழ்ந்து எழுந்து நின்று  
 தொழுதுஆடிப் பாடிநறும் செல்மாஸைத்  
 தொடைஅணிந்து துதித்துப் போந்தே  
 ஓழியாத நேசமுடன் உடையவரைக்  
 கும்பிட்டுஅங்கு உறைந்தார் சிவநாள்.

மழபாடியிலுள்ள பெருமான் பெயர் வச்சிரத்தம்ப நாயக  
 ராதலின் “மழபாடி வயிரமணித்தூண்” என்றார். உடையவரை -  
 சிவபெருமானை. 307

2211. அதன் மருங்கு கடந்துஅருளால் திருக்கானூர்  
 பணிந்துஏத்தி ஆன்ற சைவ  
 முதல் மறையோர் அன்பில் ஆவந்துறையின்  
 முன்னவைனத் தொழுது போற்றிப்  
 பதம் நிறைசெந் தமிழ்பாடிச் சடைமுடியார்  
 பயிலபதியும் பணிந்து பாடி  
 மதகரட வளராடித்தார் வடக்கரமாந்  
 துறைஅணைந்தார் மணிநூல் மார்பார்.

அன்ற -புலன் அடங்கிய. பதம் - மந்திரம். மதகரடவரை -  
யானையை.

308

2212. சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துறையும்  
துறைநதி வாழ்சென்னி யார்தம்  
முன்றில் பணிந்துஅணி நெடுமாளிகை வலம்செய்து  
உள்புக்குமணபு தாழ்ந்து  
துண்றுக்குதிர்ப் பரிதிமதி மருத்துக்கள்  
தொழுது வழிபாடு செய்ய  
நின்றநிலை சிறப்பித்து நிறைதமிழின்  
சொன்மாலை நிகழப் பாட.

துன்று. . . மருத்துக்கள் - நெருங்கிய கிரணங்களையுடைய  
குரியனும் சந்திரனும் தெய்வ வைத்தியர்களும் (மருத்துகள் இருவர்).  
309

2213. அங்கன் அகன்று அம்மருங்கில் அம்கணர்தம்  
பதிப்பிறவும் அணைந்து போற்றிச்  
செங்கமலப் பொதிஅவிழுச் சேல்பாயும்  
வயல்மதுவால் சேறு மாறாப்  
பொங்கு ஓவிநீர் மழுநாட்டுப் பொன்னிவட  
கரைமிசைப்போய்ப் புகலி வேந்தர்  
நங்கள் பிரான் திருப்பாச்சி வாச்சிரா  
மம்பணிய நண்ணும் போதில்.

பொதி - முறுக்கு.

310

2214. அந்நகரில் கெகல்லிமழு வள்பயந்த  
அரும்பெறல் ஆர் அழுத மென்சொல்  
கன்னிஇள மடப்பிளையாம் காமருகோமளக்  
கொழுந்தின் கதிர்செய்மேனி  
மன்னுபெரும் பின்னிஆகும்முயலகண்வந்து  
அுணைவுறுமெய் வருத்தம் எய்தித்  
தன்னுடைய பெரும்சுற்றம் புலம்பு எய்தத்  
தானும் மளம் தளர்வு கொள்வான்.

பினை - பெண்மான். காமரு கோமளக் கொழுந்தின் - அழகிய  
இளங்கொழுந்தின். முயலகன் - ஒருவித தொழுநோய்.

311

2215. யற்றுவேறு ஓருபரிசால் தவிராமை  
மறிவளரும் கையார் பாதம்  
பற்றியே வரும்குலத்துப் பாள்மையினான்  
ஆதலினால் பரிவு தீரப்  
பொற்றொடியை கொடுவந்துபோர்க்கோலக்  
சேவகராய்ப் புரங்கள் மூன்றும்

செந்றவர்தம் கோயிலினுள் கொடுபுகுந்து  
திருமுனிபே இட்டு வைத்தான்.

மறி - மான் கண்று. பரிவு - துண்பம்.

312

2216. அவ்அளவில் அனுஸ்தய பிள்ளையார்

எழுந்தருளி அணுக எய்தச்

“செவ்வியியிமய்ஞ் ஞானம்உணர் திருஞான

சம்பந்தன் வந்தான்” என்றே

எவ்லகும் துயர்நீங்கப் பணிமாறும்

தனிக்காளத்து எழுந்த ஓலை

வெவ்வுமிர்க்கும் அவன்கீளா மெல்வியலை

விட்டுஎதிரே விரைந்து செல்வான்.

பணிமாறும் - ஊதும்; ஒலிக்கும். வெவ்வுமிர்க்கும் - துக்கத்தால்  
பெழுச்ச விட்டுக் கொண்டிருக்கும். அவன் - கொல்லிமழுவன். 313

2217. மாநகரம் அலங்கரியின்; மகரதோரணம்

நாட்டும்; மணிநீர்வாசத்

தூநறும் பூரணாகும்பம் சோதிமணி

விளக்கிவெளாடு தூபம் ஏந்தும்

ஏலைஞ்சூலை பிறவும்எலாம் சழில்பெருக

இயற்றும்என ஏவித்தாலும்

வானவர் நாயகர் மகனார் வரும்முன்பு

தொழுதுஅணைந்தான்; மழவர் கோமான்.

அலங்கரியின் - அலங்கரியுங்கள். நாட்டும் - நாட்டுங்கள்.  
ஏந்தும் - ஏந்துங்கள். இயற்றும் - செய்யுங்கள். வானவர் நாயகர்  
மகனார் - சிவகுமாரராகிய திருஞான சம்பந்தர். 314

2218. “பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன்” என்று

ஆளந்தம் பெருகு காதல்

வெள்ளாரீர் கண்பொழியத் திருமுத்தின்

சிவிகையின்முன் வீழ்ந்த போது

வள்ளவார் “எழுக” என மலர்வித்த

திருவாக்கால் மலர்க்கை சென்னி

கொள்ளமகிழ்ந்து உடன்சென்று குலப்பதியின்

மணிவீதி கொண்டு புக்கான். 315

2219. மங்கல தூரியம் மழுங்கும் மணிவீதி

கடந்துமதிச் சடையார் கோயில்

பொங்குசடர்க் கோபுரத்துக்கு அணித்தாகப்

புளைமுத்தின் சிவிகை நின்றும்

அங்கண இழிந்தருளும்முறை இழிந்தருளி

அணிவாயில் பணிந்து புக்குத்

தங்கள்பிரான் கோயில்வலம் கொண்டுதிரு  
முன்வணங்கச் சாரும் காலை.

தூரியம் - வாத்தியங்கள். அணித்ததாக - சமீபமாக. புனை  
அழகு செய்த. அங்கண். . . . அருளி - அவ்விடத்திடல் இறங்கும்  
முறைப்படி இறங்கியருளி. 316

2220. கன்னிஇளங் கொடிஉணர்வு கழிந்துநிலன்  
சேர்ந்ததனைக் கண்டு நோக்கி  
“என்இது” என்று அருள்செய்ய மழவன்தான்  
எதிர்இறைஞ்சி “அடியேன் பெற்ற  
பொன்இவளை முயலகளாம் பொருளில் அரும்  
பினி பொருந்தப் புனிதர் கோயில்  
முன் அணையக் கொண்டவித்தேன் இதுபுகுந்த  
படி” என்று மொழிந்து நின்றான்.

கண்டு - கண்ணால் கண்டு. நோக்கி - மனதாற் பார்த்து. பொன்  
என்பது புதல்விமீது மழவன் கொண்டுள்ள அளவிறந்த பேரன்பைக்  
காட்டுவது. பொருவில் - ஒப்பில்லாத. புகுந்தபடி நிகழ்ந்தவாறு. 317

### எண்சீர் விருத்தம்

2221. அணிகிளர் தாரவன் சௌன்ன மாற்றம்  
அருளொடும் கேட்டுஅந்திலையில் நின்றே  
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய  
பரம்பொருள் ஆணினாரைப் பணிந்து  
“மணிவளர் கண்டரோ மங்கையை வாட  
யல் செய்வதோ இவர்மாண்பது” என்று  
தணிவுஇல் பினி தவிர்க்கும் பதிகத்  
தண்டமிழ் பாடினார் சண்னபை நாதர்.

அணிகிளர் தாரவன் - அழகு வீசம் மாலையை அணிந்த  
மழவன். மாற்றம் - உரையை. பாச்சின்மேய - திருப்பாச்சிலாச்சி  
ரமத்தில் எழுந்தருளியுள்ள. மணிவளர் கண்டரோ - திருநீல  
கண்டரோ. விடத்தை ஏற்கும் இயல்பு வாய்ந்த பெருமான். இவள்  
விடத்தை (முயலகன் நோயை) ஏலாமல் (நீக்காமல்) இருக்கிறாரா  
என்பது குறிப்பு. தணிவில் பினி - மணிமந்திர ஒளாஷதங்களால் தீராத  
பினி. 318

2222. பன்னு தமிழ்மறை ஆம்பதிகம்  
பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி  
மன்னும் கவுணியார் போற்றி நிற்க  
மழவன் பயந்த மழவை மென் சொல்

கண்ணி உறுபினி விட்டு நீங்கக்  
 கதும்எனப் பார்மிசை நின்று எழுந்து  
 பொன்னின் கொடினள் ஓல்கி வந்து  
 பொருவலித் தாதைபுடைஅ ஸீந்தாள்.

கதுமேன - விரைவாக. ஒல்லி - ஒதுங்கி நடந்து. பொரு - போர்.

319

2223. வன்பினி நீங்கும் மகளைக் கண்ட  
 மழவன் பெருகு மகிழ்ச்சி பொங்கத்  
 தன்தனிப் பாவையும் தாலும் கூடச்  
 சன்னையர் காவலர் தாளில் வீழு  
 நின்ற அருமறைப் பிள்ளையாரும்  
 நீர் அணி வேணி நிமலர் பாதம்  
 ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார்  
 உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்.  
 நிமலர் பாதத்தை. . . பணிந்தார். ஒன்றிய - ஒருமைப்பட்ட,  
 கலந்த. 320

2224. நீடு திருவாச் சிரமம் மன்னும்  
 நேரிழை பாகத்தார் தாள்வணங்கிக்  
 கூடும் அருஞநடன் அங்குஅமர்ந்து  
 கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே  
 ஆடல் பயின்றார் பதிப்பிரவும்  
 அணைந்து பணிந்துஅடி போற்றி ஏகிச்  
 சேடர்கள் வாழும் திருப்பைஞ்சீலிக்  
 சிவபெருமானை இறைஞ்சக் சென்றார்.  
 நேரிழை பாகத்தர் - பார்வதி பாகராகிய சிவபெருமான்.  
 சேடர்கள் - அறிவிற் பெரியோர்கள். 321

2225. பண்பயில் வண்டுஇனம் பாடும் சோலைப்  
 பைஞ்சீலி பாணர் கழல்பணிந்து  
 மண்பரவும் தமிழ் மாலை பாடி  
 வைகி வணங்கி மகிழ்ந்து போந்து  
 தின்னிபெருந் தெய்வக் கபிலைபில்வாழு  
 சிவனார் பதிபல சென்றுஇறைஞ்சிச்  
 சண்னைப் வளம் தரு நாடர் வந்து  
 தடம்திரு ஈங்கோய் மலையைச் சார்ந்தார். 322

2226. செங்கண் குறவைரத் தேவர் போற்றும்  
 திகழ்திரு ஈங்கோய் மலையில் மேவும்  
 கங்கைச் சடையார் கழல்பணிந்து  
 கலந்த இசைப்பதிகம் புனைந்து

பொங்கர்ப் பொழில்குழ் மலையும் மற்றும்  
 புத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக்  
 கொங்கின் குடபுலம் சென்று அணைந்தார்  
 கோதுஇல் மெய்ஞ்ஞானக் கொழுந்து அனையார்.

பொங்கர் - மிக்கெழுதலையுடைய; கொம்புகளையுடைய  
 எனினுமாம். கொங்கிற் குடபுலம் - கொங்கு நாட்டின் மேற்குத் திசை.  
 323

### கொச்சகக் கவிப்பா

2227. அண்டர்பிரான் ஆவயங்கள்  
 அம் மருங்கு உள்ளன பணிந்து  
 தெண்டிரைநீர்த் தடம் பொன்னித்  
 தெண்கரைஆம் கொங்கினிடை  
 வண்டுஅலையும் புனல் சடையார்  
 மகிழ்விடுடங்கள் தொழுது அணைந்தார்  
 கொண்டல் பயில் நெடும் புரிசைக்  
 கொடிமாடச் செங்குன்றார்.

கொண்டல் பயில் நெடும் புரிசை - மேகந் தவழும் நீண்ட மதில்  
 களையுடைய. 324

2228. அந்நகரில் வாழ்வாரும்  
 அடியவரும் மனம் மகிழ்ந்து  
 பல்நெடுந் தோரணம் முதலாப்  
 பயில் அணிகள் பல அமைத்து  
 முன்ற வந்து எதிர்கொண்டு  
 பணிந்துத்தி மொய் கரங்கள்  
 சென்னிஉறக் கொண்டு அணைந்தார்  
 சினவிடையார் செழும் கோயில். 325

2229. தமில்பருமான் கோயிலிலுள்  
 எழுந்தருளித் தமிழ் விரகர்  
 நம்பர்துவர் திருமன்பு  
 தாழ்ந்து எழுந்து நலம்சிறக்க  
 இம்பரும் உம்பரும் ஏத்த  
 இன்இசை வண்டமிழ் பாடிக்  
 கும்பிடும் ஆதரவுன் அக்  
 கோநகரிரல் இனிது அமர்ந்தார்.

இம்பரும் உம்பரும் - மண்ணுலகிலுள்ளவரும் விண்ணுலகி  
 லுள்ளவரும். 326

2230. அப்பாவைக் குடு புத்தில்  
 ஆறு அணிந்தார் அமர்கோயில்  
 எப்பாலும் சென்று ஏத்திந்  
 திரு நணாவினை இறைஞ்சிப்  
 பைப்பாந்தள் புனைந்தவரைப்  
 பரவிப் பண்டு அமர்கின்ற  
 வைப்பு ஆன செங்குன்றார்  
 வந்து அவைந்து வைகினார்.

அதற்கு அப்பாலும் மேற்குத் திசையில். திருநணா - பவானி.  
 பைப்பாந்தள் - படத்தையுடைய பாம்பினை. பண்டு அமர்கின்ற  
 முன்னிருந்த. செங்குன்றார் - திருச்செங்கோடு. 327

2231. ஆங்குடைய பிள்ளையார்  
 அமர்ந்து உறையும் நாளின்கண்  
 தூங்கு துளி முகில் குலங்கள்  
 சுரந்து பெயல் ஓழி காலை  
 வீங்கு ஒவி நீர்வைப்பு எல்லாம்  
 வெயில்பெறா விருப்பு வரப்  
 பாங்கர் வரையும் குளிரும்  
 பளிப்பறுவம் எய்தியதால்.

துளி தூங்கும். தூங்கும் - அசையும்; செறியுமாம். மேகக்  
 கூட்டங்கள் மழை பொழிதலை நிறுத்திய காலத்தில். வீங்கு. . . . வர  
 - பெருகும் ஒலியையுடைய கடல் சூழ்ந்த உலகமெல்லாம்  
 வெயிலைப் பெறாமையால் அவ்வெயிலின்மீது விருப்பங்கொள்ள.  
 பாங்கர் வரையும் - பக்கங்களிலுள்ள மலைகளும். 328

2232. அளிக்குலங்கள் களித்து அகல  
 அரவிந்தம் முகம் புஸரப்  
 பளிக்குமணி மரகதவல்  
 வியன்கோத்த பான்மை எனத்  
 துளித்தலை மெல்லுறுகு பனி  
 தொடுத்து அசையச் சூழ்பளியால்  
 குளிர்க்குடைடைந்து வெண்படாம்  
 போர்த்துஅளைய குன்றுகளும்.

அளி. . . . புலர - வண்டுக் கூட்டங்கள் வெறுத்து அகலத்  
 தாமரை முகம் உலர. வல்லியில் - கொடியில். மரகதக் கொடியில்  
 பளிங்கு மணி கோத்திருப்பது போலப் பசிய அறுகம் புற்களில்  
 பனித்துளிகள் கோத்து (மொய்த்து)க் கொண்டிருந்தன என்றபடி.  
 வெண்படாம் - வஸ்திரத்தை. 329

2233. மொய் பனிகூர் குளிர்வாடை  
 முழுதுஉலவும் பொழுதே ஆய்க்  
 கொய்தளிர்மென் சோலைகளும்  
 குலைந்துஅசையக் குளிர்க்கு ஒதுங்கி  
 வெய்யவனும் கரம் நிமிர்க்க  
 மாட்டான்போல் விகும்பினிடை  
 ஜதுவெயில் விரிப்பதுவும்  
 அடங்குவதும் ஆகுமால்.

ஜது - மெல்லிய. 330

2234. நீடியறப் பதிகள் எலாம்  
 நிறைமாடத்து இறைகள் தொறும்  
 பேடையுடன் பவளக்கால்  
 புறவொடுங்கப் பித்திகையின்  
 தோடுஅவர்மென் குழல்மடவார்  
 சூணைக்கலச் வெய்முலைஉள்  
 ஆடவர்தம் பணைத் தோனும்  
 மளிமார்பும் அடங்குவன்.

நிரை மாடத்து இறைகள்தொறும் - வரிசையாகவுள்ள மாடங்களின் இறப்புக்கள்தோறும்; (இறை - வீட்டின் இறப்பு). பேடையுடன். பெண் புறாவினுடன். புறவு - ஆண் புறா. பித்தி கையின்..... மடவார் - கருமுகையின் இதழ் மலர்கின்ற மெல்லிய கூந்தலையுடைய பெண்மணிகளின். பித்திகை - கருமுகை; பனிக் காலத்தில் வெப்பத்தின் பொருட்டு அணியும் ஒருவித மலர்; சிறு சண்பகமுமாம். வெம் - விரும்பத்தக்க. பணை - பருத்த.

2235. அரிசனமும் குங்குமமும்  
 அரைத்து அமைப்பார் அயல் எல்லாம்  
 பரியதுகில் குறைபினந்து  
 புகைப்பார்கள் பாங்கு எல்லாம்  
 ஏரிசுமிழ்பேழ் வாய்த்தோணி  
 இநும்புசர்ப்பார் இடை எல்லாம்  
 விரிமலர் மென் புறவுஅணிந்த  
 ஷீப்புலத்து வைப்பு எல்லாம்.

விரி..... எல்லாம் - விரிந்த மெல்லிய மலர்களையுடைய குறிஞ்சியைச் சூழ்ந்து உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம். புறவு மூல்லை என்னலுமொன்று. மீப்புலத்து வைப்பெல்லாம் - மேல்திசை இடங்களி லெல்லாம் (கொங்கு நாடெல்லாம்) என்னலுமாம்.

அரிசனமும் - மஞ்சளும். பரிய அகில் குறை - பருத்த அகில் துண்டங்களை. பேழ் - பெரிய. தோணி இரும்பு - இரும்பினால்

தோணி வடிவாகச் செய்யப்படுவது; குளிரின் போது இதில் தீயிட்டு  
இதை அருகே ஈர்த்துக்கொள்வது வழக்கம். ஈர்ப்பார் - இழுத்துக்  
கொள்வார்.

332

2236. அந் நாளில் கொடிமாடச்  
செங்குன்றார் அமர்ந்திருந்த  
மெய்ஞ்ஞானப் பிள்ளையார்  
உடன் மேவும் பரிசளங்கள்  
பல்நாளும் அந்நாடிடல்  
பயின்றதனால் பளித்தகுளிர்  
முன்ஆன பிணிவெந்து  
ஸூர்வதுபோல் முடிகுதலும்.

பரிசனங்கள் - திருக்கூட்டத்தார். பயின்றதனால் தங்கியதால்.  
பனித்த - நடுக்கவல்ல. குளிர் முன்னான பிணி - குளிர் முன்னே  
தோன்றிப் பின்னே சுரங்கானும் நோய்; நளிர் சுரம்.

333

2237. அந்நிலையம் ஆன்றைய  
பிள்ளையாருக்கு அவர்கள் எலாம்  
முன்அறிவித்து இறைஞ்சதலும்  
முதல்வனார் அருள் தொழுதே  
“இந்நிலத்தின் இயல்பு எனினும்  
நமக்கு எய்தப் பெறா” என்று  
சென்னிமதி அணிந்தாரைத்  
திருப்பதிகம் பாடுவார்.

334

### கலித்துறை

2238. “அவ்வினைக்கு இவ்வினை” என்றுஎடுத்து “ஐயர் அழுதுசெய்த  
வெவ்விடம் முன்தடுத்து எம்திடர் நீக்கிய வெற்றியினால்  
எவ்விடத்தும் அடியார் இடர்காப்புது கண்டம்” என்றே  
“செய்வினை தீண்டாதிருநீலகண்டம்” எனக்செப்பினார்.

காப்பது - தீர்ப்பது. கண்டம் - திருநீலகண்டம்; கண்டோம்  
என்னலுமாம். திருநீல கண்டம் அடியார் இடர் தீர்ப்பதற்கு அறிகுறி  
என்றபடி.

335

2239. ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச்செய்து  
தூய பதிகத் திருக்க்கடைக் காப்புத் தொடுத்துஅணிய  
மேயதுப் பொற்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள்  
தீய பனிப்பினி அந்நாடு அடங்கவும் தீர்ந்ததன்றே.

பனிப்பினி - நளிர் சுரம்.

336

2240. அப்பதி யின்கண் அமர்ந்து சிவநாளில் அங்குஅகன்று  
துப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுதருளி  
முப்புரி நூலுடன் தோல்அணி மார்பர் முனிவரோடும்  
செப்பருஞ் சீர்த்திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார்.
- துப்புறழ் வேணியர் - பவளம் போன்ற சடையையுடைய  
சிவபெருமான். எழுந்தருளியுள்ளا. 337
2241. பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக் கொடுமுடியார் தம்பாதம்  
மருவி வணங்கி வளத்தமிழ் மாஸை மகிழ்ந்து சாத்தி  
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக் கூடல் விடையவர்தம்  
பொருஇல் தானம்பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்.
- பருவமறாப் பொன்னி - காலந்தவறாது வெள்ளம் வரும்  
காவிரி நதி. குணதிசை - கிழக்குத்திசை. 338
2242. செல்வக் கருவர்த் திருஆணிலைக்கோயில் சென்றுஇறைஞ்சி  
நல்லூசை வண்தமிழ்ச் சொல்தொடை பாடுஅந்நாடு அகன்று  
மல்கிய மாணிக்க வெற்பு முதல் ஆவணங்கி வந்து  
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத் தானம் பலபணிவார்.
- மாணிக்க வெற்பு - இரத்தனகிரி. 339
2243. பல்நெடுங் குன்றும் படர்பெருங்கானும் பலபதியும்  
அந் நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி  
மன்னு புகலியில் வைத்திக் வாய்மை மறையவனார்  
பொன்ஜியல் வேணிப்புனிதர் பராய்த்துறை உள்புகுந்தார். 340
2244. நீடும் பராய்த்துறை நெற்றித் தனிக்கண்ணர் கோயில் நண்ணிக்  
கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதுஇல் தமிழ்ச்சொல் மாஸை  
பாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்துஇழியச்  
குடும் கரதலத்து அஞ்சலி கோவித் தொழுதுநின்றார். 341
2245. தொழுது புறம்புஅணைந்து அங்குநின்று ஏகிச் சுரர்பணிவற்று  
எழுதிரு வாலந் துறைதிருச் செந்துறை யேழுதலா  
வழிஇலபல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்துஅணைவார்  
செழுமலர்ச் சோலைத் திருக்கற் குடிமலை சேரவந்தார். 342
- அறுசீர் விருத்தம்**
2246. கற்குடி மாமஸை மேல்எழுந்த  
கனகக் கொழுந்தினையைக் கால்வளையப்  
பொன்திரள் மேருச் சிலைவளைத்த  
போர்விடை யாளியைப் போற்றிசைத்து  
நல்தமிழ் மாஸை புணைந்துஅருளி  
ஞானசம்பந்தர் புலன்கள் ஓந்தும்

செந்றவர் முக்கீச்சரம் பணிந்து  
திருச்சிராப்பள்ளிச் சிலம்புஅலைந்தார்.

கனகம் - பொன். “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க - நெறிநின்றார் நீடு வாழ்வார்” - குறள்: 6. திருச்சிராப்பள்ளி மலையை. 343

2247. செம்மணி வாரி அருவிதூங்கும்  
சிராப்பள்ளி மேய செழுஞ்சிடரைக்  
கைம்மலை ஈர்உரி போர்வைசாத்தும்  
கண நுதலாரைக் கழல் பணிந்து  
மெய்ம் மகிழ்வு எதி உளம் குளிர  
விளங்கிய சொல்தமிழ் மாலைவேய்ந்து  
கைம்மலர் கண்சார்தம் ஆஸைக்காவை  
வணங்கும் விருப்பொடு வந்துஅலைந்தார்.

செம். . . . . தூங்கும் - மாணிக்கங்களை வாரி அருவி இடையறாது இழிதரும். கைம்மலர் ஈருரி போர்வை - யானைத் தோற் போர்வை. 344

2248. விண்ணவர் போற்றிசெய் ஆஸைக்காவில்  
வெளன் நாவல் மேவிய மெய்ப்பொருளை  
நண்ணி இறைஞ்சிமுன் வீழ்ந்துஎழுந்து  
நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்  
அண்ணல் கோச்செங்கண் அரசன்செய்த  
அடிமையும் அம்சொல் தொடையில்வைத்து  
பண்சறு செந்தமிழ் மாலைபாடுப்  
பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்.

நாற் கோட்டுநாகம் - நான்கு கொம்புகளையுடைய யானை.  
345

2249. நாரணன் நான்முகன் காணாதன்மை  
வெள்ளாவல் உண்மை மீயந்திரமும்  
சீர்அணி நீடும் திருக்கயிலை  
செல்வத் திருஆழருமீய பண்பும்  
ஆரணத்து உள்பொருள் ஆயினாரை  
ஆஸைக்காவிள்கண் புகழ்ந்து பாடி  
ஏர் அணியும் பொழில்குழந்த சண்பை  
ஏந்தலார் எல்லைஇல் இன்பம் உற்றார்.

உண்மையையும். . . உண்மையையும். . . . பண்பையும்  
ஆரணத்துட் பொருள் - வேதப் பொருள். ஏர் - அழகு. சண்பை  
ஏந்தலார் - சீர்காழித் தலைரவராகிய திருஞான சம்பந்தர். 346

2250. கைதொழுது ஏத்திப் புறத்துஅணைந்து  
காமர் பதிஅதன் கண்சிலநாள்  
வைகி வணங்கி மகிழ்ந்துஅணைவார்  
மன்னும் தவத்துறை வானவர்தாள்  
எய்தி இறைஞ்சி எழுந்துநின்றே  
இன்தமிழ் மாலைகொண்டு ஏத்திப்போந்து  
வைத்திக மாமணி அம்மருங்கு  
மற்றுஉள்ள தானம் வழுத்திச்செல்வார். 347
2251. ஏறு உயர்ந்தார் திருப்பாற்றுஸ்ரயம்  
எறும்பிழர் மாமலையே முதலா  
வேறு பதிகள் பலவும்போற்றி  
விரவும் திருத்தொண்டர் வந்து குழி  
சறுஇல் புகழ்ச் சல்லபையாளியார் தாம்  
என் திசையோரும் தொழுது இறைஞ்ச  
நீறுஅணி செம்பவளப் பொருப்பின்  
நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.
- நீறணி செம்பவளப் பொருப்பின் - நீறணிந்த செம்பவள மலை  
யாகிய. 348
2252. நெடுங்களத்து ஆதியை அன்பால் ‘நின்பால்  
நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்  
இடும்பைகள் தீர்த்துஅருள் செய்வாய்’ என்னும்  
இன்இசை மாலைகொண்டு ஏத்திர்கி  
அடும்பணிச் செஞ்சடையார் பதிகள்  
அணைந்து பணிந்து நியமம் போற்றிக  
கடுங்கைவரை உரிதார் மகிழ்ந்த  
காட்டுப்பள்ளிப் பதிகை தொழுவார்.  
நேர்விலக்கும் - தவிர்க்கும். அடும்பணி - கொல்லும் பாம்  
பணிந்த. 349
2253. சென்று திகழ் திருக்காட்டுப் பள்ளிச்  
செஞ்சடை நம்பர்தம் கோயில்ஸ்தி  
முன்றில் வெமலைகொண்டு இறைஞ்சி வீழ்ந்து  
மொய்கழல் சேவடி கைதொழுவார்  
கள்றுஅணை ஆவின் கருத்துவாய்ப்பக்  
கண் நுதலாவரை முன்போற்றி செய்து  
மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார்  
“வாரு மன்னும் முலை” பாடி வாழ்ந்தார்.
- கன்று.....வாய்ப்ப - கன்றையடைந்த பசுவின் கருத்துண்டாக  
(நெஞ்சங் குழைய). 350

2254. அங்கு அப்பதி நின்றுளழுந்தருளி  
 அணிதிரு ஆவும் பொழில் வணங்கிப்  
 பொங்கு புனல்பொன்னிப் பூந்துருத்தி  
 பொய்யிலியாஸரப் பணிந்து போற்றி  
 எங்கும் நிகழ்திருத் தொண்டர்குழாம்  
 எதிர்கொள்ள எப்பதியும் தொழுது  
 செங்கயல் பாய்வயல் ஓடைகுழுந்த  
 திருக்கண்டியூர் தொழுச் சென்று அணைந்தார். 351

2255. கண்டியூர் ஜீரட்டர் கோயில்எய்திக்  
 கலந்துஅடியாருடன் காதல் பொங்கக்  
 கொண்ட விருப்புடன் தாழ்ந்துஇறைஞ்சி  
 குவை மகிழ்ச்சியின் கொள்கையினால்  
 தொண்டர் குழாத்தினை நோக்கிநின்று  
 தொடுத்த இசைத்தமிழ் மாஸலதன்னில்  
 அண்டர் பிரான்தன் அருளின்வண்ணம்  
 அடியார் பெருமையின் கேட்டருளி.

சிவபிரான் அருளின் தன்மையை அடியவரிடம் பெருமை  
 யோடு வினவியருளி. கண்டியூர்த் திருப்பதிகத்தில் ஆண்டவன்,  
 அருட்டன்மை விளங்கத் தாங்கிய கோலங்களின் நுட்பம் வினா  
 முறையில் விளங்குதல் காண்க. கண்டியூர் - அட்டவீரத்துள் ஒன்று;  
 பிரமன் சிரங் கொய்த தலம். 352

2256. வினாவி எடுத்த திருப்பதிகம்  
 மேவு திருக்கடைக் காப்புத் தன்னில்  
 அளையநினைவு அரியோன் செயலை  
 அடியாஸரக் கேட்டு மகிழ்ந்ததன்மை  
 புளைவு பாடலில் போற்றிசெய்து  
 போந்து புகலிக் கவுணியனார்  
 துளைபுனல் பொன்னித் திறைவலம்கொள்  
 சோற்றுத் துறைதொழுச் சென்றுஅடைவார்.

துனை. . . . . கொள் - விரைந்து செல்லும் நீரையுடைய  
 காவிரியின் அலைகள் வலமாக வரும். 353

### கலி விருத்தம்

2257. “அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோம்” என்று  
 ஓப்புஇல் வண்டமிழ் மாஸல ஓருமையால்  
 செப்பியேசென்று சேர்ந்தனர் சேர்வுஇலார்  
 முப்புரம்செற்ற முன்னவர் கோயில் முன்.

சேர்விலார் - பகைவர்களின். 354

2258. தொல்லை நீஞ்திருச் சோற்றுக் துறைத்தை  
செல்வர் கோயில் வலம்கொண்டு தேவர்கள்  
அல்லவ் தீர்க்கநஞ்சு உண்ட பிரான் அடி  
எல்லை இல் அன்பு கூர இறைஞ்சினார்.  
**தொல்லை - பழமை.** 355
2259. இறைஞ்சி ஏத்தி எழுந்துநின்று இன்னிசை  
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்கு  
உறைந்து வந்துஅடி யாருடன் எய்தினார்  
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில். 356
2260. வேத வேதியார் வேதி குடியினில்  
நாதர் கோயில் அணைந்து நலம்திகழ்  
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்து  
ஒத்தினார் தமிழ் வேதத்தின் ஓங்குஇசை. 357
2261. எழுது மாமறை ஆழம்பதி கத்துஇசை  
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்  
தொழுது போந்துவந்து எய்தினார் சோலைகுழ்  
பழுதுஇல் சீர்த்திரு வெண்ணிப் பதியினில். 358
2262. வெண்ணி மேய விடையவர் கோயிலை  
நன்னை நாடிய காதலின் நாள்மதிக்  
கண்ணி யார்தம் கழல்இளை போற்றியே  
பண்ணில் நீடும் பதிகழும் பாடினார்.  
**மதி கண்ணியார் தம் - சந்திரனைக் கொண்டை மாலையாக  
அணிந்த சிவபிரானது.** 359
2263. பாடி நின்று பரவிப் பணிந்து போய்  
ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன  
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்  
நீடு சண்மை நிறைபுகழ் வேதியர். 360
- கலிப்பா**
2264. மொய்தரும் சோலைகுழ் முளரிமுள் அடவிபோய்  
மெய்தரும் பரிவிலான வெள்வியைப் பாழ்படச்  
செய்தசங் கரர்த்திருச் சக்கரப் பள்ளிமுன்பு  
எய்தவந்து அருளினார் இயல்இசைத் தலைவனார்.  
**மொய்தரும் - கூட்டமான. முள் முளரி அடவிபோய் - முட்  
களையுடைய தாமரைக் காட்டின் வழியே சென்று. மெய்தரும்  
பரிவிலான் - உண்மையுள்ள அன்பில்லாதவனாகிய தக்கனது.** 361

2265. சக்கரப் பள்ளியார் தம்திருக் கோயிலுள்  
 புக்குஅருத் தியினுடன் புணைமலர்த் தாள்பணிந்து  
 அக்கறைப் பரம்பால் அன்பறும் பரிவுகள்  
 மிக்கசொல் தமிழினால் வேதமும் பாடினார்.

அருத்தியுடன் புணைமலர்த்தாள் - ஆசையுடன் அடியார்கள்  
 சூட்டிய மலர்களையுடைய திருவடிகளை. அக்கு அரை - என்பு மணி  
 யணிந்த அரையை யுடைய. (அக்கு - சங்கமுணி) 362

2266. தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் இடைஅகன்று  
 அலைபுள்ள பணைகளின் அருகுபோய் அருமறைப்  
 புள்ளுறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி  
 குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.

பண்ணைகளின். அருமறைப் புலனுறும் - அரிய வேத உணர்வு  
 மிகுந்துள்ள. 363

2267. மன்னும் அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்  
 பொன்அடித் தலம்ஹறப் புரிவொடும் தொழுதுளழுந்து,  
 இன்இசைத் தமிழ்புணந்து, இறைவர் சேலுருடன்  
 பண்ணுபா வைத்துறைப் பதிபணிந்து, ஏகினார். 364

2268. காவின்மேல் முகில்ஸழும் கமழ்நறும் புறவுபோய்  
 வாவிநீடு அலவன்வாழ் பெடையுடன் மலர்நறும்  
 பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்  
 சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நன்னினார்.

காவின். . . . . போய் - சோலைமீது மேகந் தவழும் மணங்க  
 கமழும் நல்ல மூல்லை நிலத்தின் வழியே போய். அலவன் - ஆண்  
 நண்டு. பெடையுடன் - பெண் நண்டுடன். சேவின்மேல் எருதின்மேல்  
 - எழுந்தருளியுள்ள. 365

2269. மன்றல்அம் கழனிகுழ் திருநலூர் மறைவேளார்  
 துன்றுயங் கலவினைத் தழைனியால் எதிர்கொளப்  
 பொன்தயங்கு ஓனிமணிச் சிவிகைபில் பொவிவுறச்  
 சென்றுஅணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார்.

மன்றல்அம் - மணமும் அழகுடைய. துன்று - நெருங்கிய.  
 துழனியால் - ஒலியால் 366

2270. நித்திலச் சிவிகைமேல் நின்றுஇழுந்து அருளியே  
 மொய்த்த அந்தணார் குழாம் முன்செலப் பின்செலும்  
 பத்தரும் பரிசனங் கஞ்சமூடன் பரவலே  
 அத்தர்தம் கோபுரம் தொழுதுஅணைந்து அருளினார். 367

2271. வெள்ளிமால் வரையெந்ற விரிசுடர்க் கோயிலை  
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில் பெருக்கீர்  
வெள்ளாடு எந்தம்பெய் பொழியமேல் ஏறிநீர்  
துள்ளுவார் சடையரைத் தொழுதுமன் பரவுவார். 368
2272. பரவுசொல் பதிகம்முன் பாடினார் பரிவுதான்  
வரஅயர்த்து உருகும்பீநீர் மனங்கூடன் புறம் அணைந்து  
அரவுஉடைச் சடையர்பீர் அருள்பெறும் பெருமையால்  
விரவும் அப்பதி அமர்ந்தருளியே மேவினார்.

பரிவானது வர அதனால் அயர்ந்து. விரவும் - நிரம்பியுள்ள.369

### கலித்துறை

2273. அனன தன்மையில் அப்பதி யினிலுமர்ந் தருளி  
யின்நெநும் சடை வியலர்தான் விநுப்பொடு வணங்கிப்  
பன்னும் இன்இசைப் பதிகமும் பலமுறை பாடி  
நல்நெநும் குலநான் மறையவர் தொழு நயந்தார்.  
பன்னும் - பலர் போற்றும். நயந்தார் - இரக்கங்கொண்டி  
ருந்தார். 370
2274. நீடும் அப்பதி நீங்குவார் நிகழ்த்திரு நல்லூர்  
ஆடுவார் திரு அருள்பெற அகண்று போந்து அங்கன்  
மாடும் உள்ளன வணங்கியே பரவிவந்து அணைந்தார்  
தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கரு காலூர். 371
2275. வந்து பந்தர்மாதவிமணம் கமழ்கரு காலூர்க்  
சந்த மாமறை தந்தவர் கழல்இணை தாழ்ந்தே  
“அந்தம் இல்லவர் வண்ணம் ஆர் அழல்வண்ணம்” என்று  
கிந்தை இன்புறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்.  
மாதவிப் பந்தர் - குருக்கத்திக் கொடிப்பந்தர்; “பயிலு மாதவிப்  
பந்தரோன் ரெய்தினான்” சிந்தாமணி: 1322. ஆர் - நிறைந்த. 372
2276. பதிக இன்இசை பாடிப்போய்ப் பிறபதி பலவும்  
நதிஅணிந்தவர் கோயில்கள் நன்னெயே வணங்கி  
மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்  
அதிர்ச்சிலம்பு அடியார்மகிழ் அவளில் ணால்லூர். 373
2277. மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த  
தன்மை யார்பயில் கோயிலுள் தம்பரிசு உடையார்  
என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்திமுன் இறைஞ்சிப்  
பன்னு சீர்ப்பதி பலவும் அப்பால் சென்று பணிவார்.

தன்மையார் பயில் - சிவபிரான் எழுந்தருளியுள்ள. தம்பரிசு உடையார் - இயல்பாகப் பாசங்களினின்றும் நீங்கல் முற்றறி வுடைமை முதலிய அருளியல்புடையார். 374

2278. பழுதுஇல் சீர்த்திருப் பரிதிநன் ஸியமும்பணிந் துஅங்கு  
எழுது மாமறை யாம்பதி கத்துஇசை போற்றி  
முழுதும் ஆளவர் கோயில்கள் வணங்கியே மறைமை  
வழுஇலார் திருப்புவளூர் வணங்கிவந்து அணைந்து. 375
2279. பொங்கு காதலின் போற்றிஅங்கு அருஞுடன் போந்து  
பங்கயத்தும் பணைப்பதி பலவும்முன் பணிந்தே  
எங்கும் அன்பர்கள் ஏத்துழவில் எடுக்கவந்து அணைந்தார்  
அம்கணர்க்குகிடும் ஆகிய பழும்பதி ஆலுர்.

பங்கயத் தடம்பணை - தாமரைத் தடாகங்களையும் பண்ணை  
களைமுடைய. 376

2280. பணியும் அப்பதிப் பகபதீச்சரத்துஇளிது இருந்த  
மணியை உள்புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித்  
தணிவுஇல் காதலில் தண்தமிழ் மாலைகள் சாத்தி,  
அணிவிளங்கிய திருநலூர் மீண்டும்வந்து அணைந்தார். 377

2281. மறைவி எங்கும் அப் பதியினில் மணிகண்டர் பொந்தாள்  
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும்  
பிறைஅணிந்தவர் அருள்பெறப் பிரசமென் மலர்வண்டு  
அறைந ரும்பொழில் திருவலஞ்சுழியில் வந்துஅணைந்தார்.

பிரசம் - தேன். 378

2282. மதிபு ணைந்தவர்வலஞ்சுழி மருவும்மா தவத்து  
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்தம் முள்வந்து  
எதிர்கொள் போழ்த்தில் இழிந்துஅவர் எதிர்கெல மதியைக்  
கத்திர்கெய் வெண்முகில் குழாம்புடை குழிந்துஎனக் கலந்தார்.

இழிந்து - முத்துச் சிவிகையினின்றும் இறங்கி. அவர் -  
சம்பந்தர். மதியை..... குழிந்தென - சந்திரனை, மின்னொளிவிடும்  
வெள்ளிய மேகக் கூட்டம் பக்கத்திற் குழிந்தாற்போல. 379

2283. கலந்த அன்பர்கள் தொழுதுழக் கவுணியர் தலைவர்  
அவர்ந்த செங்கமலக் கரம் குவித்துஉடன் அணைவார்  
வலஞ்சுழிப் பெருமான் மகிழ் கோயில்வந்து எய்திப்  
பொலம்கொள் நீள்கூட்டக் கோபுரம் இறைஞ்சிடன் புகுந்தார்.

பொலங்கொள் - பொன்னிறங்கொண்ட. 380

2284. மருவ வார்புரம் முனிந்தவர் திருமுன்றில் வலம்கொண்டு  
உருகும் அண்புடன் உச்சிமேல் அஞ்சலியினராய்த்  
திருவ வஞ்சலியி உடையவர் சேவடித் தவத்தில்  
பெருகும் ஆதரவுடன்பணிந்து எழுந்தனர் பொரியோர்.

மருவலார் புரம் முனிந்தவர் - பகைவர்களின் முப்புரங்களைச்  
செற்றவராகிய சிவபெருமானது. திருமுன்றில் - திருமுற்றத்தை.  
ஆதரவுடன் - வேட்கையுடன். 381

2285. ஞான போனகர் நம்பர்முன் தொழுதுஸழு விருப்பால்  
ஆன காதவில் அங்கணர் அவர்தமை விளவும்  
ஊனம்ஜில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம்  
பான வார்மணி கண்டறைப் பாடினார் பரவி.

பானல் ஆர் - கருங் குவளையை யொத்த. 382

2286. புலன்கொள் இன்தமிழ் போற்றினர் பழத்தினில் அணைந்தே  
இலங்கு நீர்ப்பொன்னி குழ்திருப் பதியினில் இருந்து  
நவம்கொள் காதவின் நாதர் தாள் நாள்தொறும் பரவி  
வலஞ்சலிப் பெருமான் தொண்டர்தம் உடன்மகிழ்ந்தார்.

புலன்கொள் - மெய்யுணர்வு கொண்ட. 383

2287. யகிழ்ந்து அதன்தலைவாழும் அந்நாள் இடை வாளில்  
திகழ்ந்த ஞாபிறு துணைப்புணர் ஓரையுள்சீர்ந்து  
நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ்கடல் நீர்மை குன்ற  
வெகுண்டு வெங்கதீர் பரப்பவின் முதிர்ந்தது வேளில்.

அதன்தலை - அதனிடத்தில்; திருவலஞ் சுழியில். துணைப்  
புணர்ஓரையுள் - மிதுன ராசியில்; ஆனியில்; மிதுனம் இரட்டை  
யாதவின் “துணை புணர்” என்னப்பட்டது. பாட்டு 330 பார்க்க.  
ஆனியும் ஆடியும் முதுவேனிற் பருவம். 384

2288. தன் புனல்குளிர் கால்நறும் சந்தனத் தேய்வை  
பூண்பு நீடிய வாச மென் மலர் பொதி பளி நீர்  
நன்புலடைத்துணை நகைமணி முத்துதுணி நாளும்  
உண்பமாதுரியச்சௌல உலகுளோர் விரும்ப.

தன்புனல் குளிர்கால் - குளிர்ந்த நீரில் படிந்துவரும் தென்றற்  
காற்றையும். நறுஞ் சந்தனத் தேய்வை - மனங் கமழும் சந்தனக்  
குழம்பையும். பண்பு நீடிய - குணத்திற் சிறந்த. பொதி - மிகுந்த.  
மலரையும் பனி நீரையும். மலர் பொதிந்த பனிநீரையும் என்ன  
லுமாம். நண்பையுடைய துணையாகிய நகைமணியையும் (சந்திர  
னையும்). உண்பனவாகிய மதுரச் சுவையையும். 385

### கொச்சகக் கலி

2289. அறல் மலியும் காண்யாற்றில்  
                  நீர் நஸையால் அளையும்மான்  
                  பெறல் அரிய புனல்ளன்று  
                  பேய்த்தேரின் பின்தொடரும்  
                  உறைஉணவு கொள்ளும் புள்  
                  தேம்ப வயல் இரைதேடும்  
                  பறவைசிறை விரித்து ஓடுங்கப்  
                  பனிப்புறத்து வதியு மால்.

அறல். . . தொடரும் - கருமணல் மலிந்த காட்டாற்றில் நீர் வேட்கையால் அனையும் மான்கள். பெறுதற்கு அரிய நீர் கானற் சலத்தின் பின் தொடரும். பேய்த்தேர் - கானற் சலம்; “அருஞ்சுரத் தின்கண் முதுவேவனிலின் நண்பகற் கடுமை பற்றித் தோன்றி ஞாயிற்றின் கிரணம் முகிற்படலத்தின் மறைந்தவழித்தானும் மறைந்து போவதாகிய பேய்த்தேர். . .” - சிவஞானபாடியம்; (கு - 6). ‘அழன் மேய்ந்துண்ட நிழன்மா யியவின், வறங்மரத் தன்ன கவைமருப் பெழிற்கலை, அறலவிர்ந் தன்ன தேர்ந்தெடு ஒடி’ - அகநானாறு: 395. உறை. . . . தேம்ப - மழைத் துளியை உணவாகக் கொள்ளும் வானம்பாடிகள் தேம்ப; “துளிந்தை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற்றன். . . .” - கலித்தொகை; 46 . 20. “வானம்பாடி வறங்களைந்தானா, தழிதுளி தலைஇய புறவில்” - ஜங்குறுநாறு: 418; “தற் பாடிய தளி யுணவில், புட்டேம்பப் புயன்மாறி”. . . . பட்டினப் பாலை: 3 . 4 (“தேம்பி அயல் இரைதேரும்” என்னும் பாடத்துக்குத் தேம்பி வேறு இரைதேடும் என்று கொள்க). வயல். . . . வதியும் வயலில் இரை ஆராயும் பறவைகள் (வெயிலின் கொடுமையால்) சிறகுகளை விரித்துப் பின் அச்சிறகுகள் ஒடுங்கக் குளிர்ந்த இடங்களைச் சேர்ந்து தங்கும். 386

2290. நீள நிலை மாளிகை மேலும்  
                  நிலா முன்றின் மருங்கினிலும்  
                  வாள் நிழல் நல் சோலையிலும்  
                  மலர்வாலிக் கரை மாடும்  
                  பூண் நிலை முத்து அணிந்த  
                  பூங்குழலார் முலைத் தடத்தும்  
                  காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து  
                  மாந்தர் கலந்து உறைவரால்.

2291. மயில் ஓடுங்க வள்ளுடுஆடு  
                  மலர்க் கமலம் முகை விரிய  
                  குயில்லூடுங்காச் சோலையில் மென்  
                  தளிர்கோதிக் கூவி எழு

துயில்ளூடுங்கா உயிர் அனைத்தும்  
 துயில்பயிலச் சுடர் வானில்  
 வெயில் ஓடுங்கா வெம்மைதரும்  
 வேளில் விரிதரு நாளில்.

குயிலானது ஒடுங்காத சோலையின். துயில். . . பயில - பகலில்  
 உறங்காத உயிர்கள் பகலிலும் உறக்கங் கொள்ளவும். இது வேணிலின்  
 கொடுமை குறிப்பது. 388

2292. சண்டை வரும் பிள்ளையார்  
 சடாமகுடர் வலங்கழியை  
 எண்பெருகத் தொழுது ஏத்திப்  
 பழையாறை எய்துதற்கு  
 நண்பு உடைய அடியார்க  
 ஞடன் போத நடந்தருளி  
 விண்பொரு நீள் மதிள் ஆறை  
 மேல் தளி சென்று எய்தினார்.

எண்திருவருள் நினைவு. 389

2293. திருவாறை மேல் தளியில்  
 திகழ்ந்திருந்த செந்தீயின்  
 உருவாளன் அடிவணங்கி  
 உருகிய அன்பொடு போற்றி  
 மருஆரும் குழல்மலையாள்  
 வழிபாடு செய்ய அருள்  
 தருவார்தம் திருச்சத்தி  
 மற்றத்தின் புறம்சார்ந்தார்.

செந்தீயின் உருவாளன் - சிவபெருமான். மருவாரும் - மணம்  
 பொருந்திய. மலையாள் - உமாதேவியார். அருள் தருவார் தம்  
 சிவபெருமானது. 390

2294. திருச்சத்தி முற்றத்தில்  
 சென்றுஎய்தித் திருமலையாள்  
 அருச்சித்த சேவடிகள்  
 ஆர்வம்தறப் பணிந்து ஏத்திக்  
 கருச்சற்றில் அடையாமல்  
 ஸைத்தருவார் நிழல் பாடி  
 விருப்புற்றுத் திருப்பட்டைச்  
 சுரம்பணிய மேவும்கால்.

கருச்சற்றில் - கருச்சழலில். 391

2295. வெம்மைதரு வேளிலிட  
வெயில்வெப்பம் தணிப்பதற்கு  
மும்மைநிலைத் தமிழ்விரகர்  
முடிமீதே சிவபூ தம்  
தம்மைஅறி யாதபடி  
தண்தரளப் பந்தர் எடுத்து  
“எம்மை விடுத்து அருள்புரிந்தார்  
பட்டைச் சன்று இயம்ப.

முத்தமிழ்விரகர்.

392

2296. அவ்வுரையும் மணிமுத்தின்  
பந்தரும் ஆகாயம் எழச்  
செல்லிய மெய்ஞ்ஞானம் உணர்  
சிரபுத்துப் பிள்ளையார்  
“இவ்வினை தான் ஈசர்த்திருவ  
ருளாகில் இலைவது” என  
மெய்விரவு புளகழுடன்  
மேதினியின் மிசைத் தாழ்ந்தார்.

இவ்வினைதான் - இச்செயல்தான்.

393

2297. அது பொழுதே அணிமுத்தின்  
பந்தரினை அருள் சிறக்கக்  
கதிர்ஜூளிய மணிக்காம்பு  
பரிசனங்கள் கைக்கொண்டார்  
மதுரமொழி மறைத்தலைவர்  
மருங்கு இமையோர் பொழிவாசப்  
புதுமலரால் அப்பந்தர்  
பூம் பந்த ரும்போலும்.

மணிக்காம்பு - இரத்தினக் காம்பு.

394

2298. தொண்டர்குழும் ஆர்ப்புளிப்பச்  
சுருதிகளின் பெரும் துழனி  
எண்திசையும் நிறைந்துலங்க  
எழுந்தருளும் பிள்ளையார்  
வெண்தரளப் பந்தர் நிழல்  
மீதுஅணையத் திருமன்றில்  
அண்டர்பிரான் எடுத்ததிரு  
வடிநீழல் என அமர்ந்தார்.

சுருதிகளின் பெருந்துழனி - வேதங்களின் பேரோலி.

395

- |       |  |     |
|-------|--|-----|
| 2299. | பாரின்மிசை அன்பநுடன்<br>வருகின்றார் பன்னகத்தின்<br>ஆரம் அணிந்தவர் தந்த<br>அருள் கருணைத் திறம் போற்றி<br>ஏரமனம் களி தழைப்ப<br>எதிர்கொள்ள முகம் மலர்ந்து<br>சேரவநும் தொண்டநுடன்<br>திருப் பட்டீச்சரம் அணைந்தார்.       | 396 |
| 2300. | சென்று அணைந்து திருவாயில்<br>புறத்து இறைஞ்சி உள்புக்கு<br>வென்றி விடையவர் கோயில்<br>வலம்கொண்டு வெண்கோட்டுப்<br>பன்றி கிளைத்து அறியாத<br>பாத தாமரை கண்டு<br>முன்தொழுது விழுந்து எழுந்து<br>மொழிமாலை போற்றி இசைந்தார். | 397 |
| 2301. | அருள் வெள்ளத் திறம்பரவி<br>அளப்புஅரிய ஆண்தப்<br>பெரு வெள்ளத்திடை மூழ்கிப்<br>பேராத பெரும் காதல்<br>திரு வுள்ளப் பரிவுடனே<br>செம்பொன் மலை வில்லியார்<br>தருவள்ளத்து அழுதுண்ட<br>சம்பந்தர் புறத்து அணைந்தார்.          | 398 |
| 2302. | அப்பதியில் அமர்கின்ற<br>ஆளுடைய பிள்ளையார்<br>செப்பு அரும்சீர்த் திருஆறை<br>வடதளியில் சென்றுஇறைஞ்சி<br>உப்புஅரிய தழிப்பாடி<br>உடன்அமரும் தொண்டரோடு<br>எப்பொருளும் ஆயநின்றார்<br>இரும்புளை எய்தினார்.                  | 399 |
| 2303. | எப்பொருளுமாய் நின்றார் - சிவபிரானது.<br>தேவர்பிரான் அமர்ந்ததிரு<br>இரும்புளை சென்று எய்தக்<br>காவணம் நீள் தோரணங்கள்<br>நாட்மூடன் களி கிறப்பப்  | 400 |

பூவண மாலைகள் நாற்றிப்  
 பூரண பொன்குடம் நிரைத்து அங்கு  
 யாவர்களும் போற்றிசைப்பத்  
 திருத்தொண்டர் எதிர்கொண்டார்.

காவணம் - பந்தர். நாற்றி - தொங்கவிட்டு. 400

2304. வண்தமிழின் மொழிவிரகர்  
 மணிமுத்தின் சிவிலையினத்  
 தொண்டர் குழாத்து எதிர்இழிந்துஅங்கு  
 அவர் தொழுத் தாழும் தொழுதே  
 அண்டர்பிரான் கோயிலினை  
 அணைந்துஇறைஞ்சி முன்னின்று  
 பண்தருமின் இசைப்பதிகம்  
 பரம்பொருளைப் பாடுவார். 401

2305. நிகர்இலா மேருவரை  
 அனுஆக நீண்டாலை  
 நகர்கின்ற தொண்டர் தமக்கு  
 அமுதுஆக்கி நொய்யாலைத்  
 தகவுழன்ற அடியார்கள்  
 தமைவினவித் தமிழ் விரகர்  
 பகர்கின்ற அருமைறியின்  
 பொருள்விரியப் பாடினார்.

சிவம் மகத்துக்கு மகத்தாகவும் அனுவக்கு அனுவாகமுள்ள  
 நுட்பம் இங்கே கூறப்பட்டது. தகவுஒன்ற - பெருமை பொருந்த. 402

2306. பாடும் அரதைப் பெரும்  
 பாழியே முதல் ஆகச்  
 சேடர்பயில் திருச்சேஸை  
 திருநாலூர் குடவாயில்  
 நாடியசீர் நஸையர்தென்  
 திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி  
 நீடு தமிழ்த்தொடை புணைந்து அந்  
 நெடுநகரில் இனிது அமர்ந்தார்.

திரு அரதைப் பெரும்பாழி என்னுந் திருப்பதி. சேடர்பயில்  
 பெரியோர்கள் வாழும். 403

2307. அங்கண் இனிது அமரும்நாள்  
 அடல் வெள் ஏனத்து உருவாய்ச்  
 செங்கண் நெடுமால் பணியும்  
 சிவபுரத்துச் சென்று அடைந்து

கங்கைச்சைடக் கரந்தவர்தம்  
கழல் வணங்கிக் காதலினால்  
பொங்கும்இசைத் திருப்பதிகம்  
முன் நின்று போற்றிசைத்தார்.

வெண் பன்றி உருவாய்; “பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரிந்து பல நாளும் வழிபட்டேத்தும்” - அப்பர்; சிவபுரத்திருத் தாண்டகம். 6. கங்கையைச் சடையில் மறைத்த சிவபிரானுடைய.404

2308. போற்றிசைத்துப் புனிதர் அருள்  
பெற்றுப்போந்து எவ் உருவும்  
தோற்றுவித்த அயன்போற்றும்  
தோணிபுரத்து அந்தணனார்  
ஏற்றும்இலைச் சுற்று உகந்த  
இஸைவர் தமை ஏத்துதற்கு  
நால் தினையோர் பரவுதிருக்  
குடமுக்கு நண்ணினார்.

பிரமன் வழிபட்ட தோணிபுரத்தில் தோன்றிய திருஞான சம்பந்தர் ஏற்றுமிசை ஏற்று (எறுதலை) உகந்த. குடமுக்கு கும்ப கோணம். 405

2309. தேமருவு மலர்ச்சோலைத்  
திருக் குடமுக்கினில் செல்வ  
மாமறையோர் பூந்தராய்  
வள்ளாவர் வந்து அருளத்  
தூமறையின் ஓலி பெருக்த  
தூரிய மங்கலம் மழங்கக்  
கோழுறைமை எதிர் கொண்டு  
தம்பதிஹள் கொடு புக்கார்.

மங்கல தூரியம் (வாத்தியம்) முழங்க. கோழுறைமை தலைமையில்; உபசாரங்களில் தலைமை உபசாரப்படி. அரசர்க்குரிய முறையில் எனினுமாம். கோ - தந்தையுமாம். 406

2310. திருஞான சம்பந்தர்  
திருக்குட மூக்கினைச் சேர  
வருவார்தம் பெருமானை  
வண்தமிழின் திருப்பதிகம்  
உருகாநின்று உளம்மகிழக்  
“குடமுக்கை உவந்திருந்த  
பெருமான் எம் இஸை” என்று  
பெருகு இசையால் பரவினார்.

சேர வருவாராய். 407

2311. வந்துஅணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளைச் சின்தைமகிழ்வு உறவணங்கித் திருத்தொண்டர் உடன் செல்வார் அந்தணர்கள் புடைகுழந்து போற்றிசைப்ப அவர்ராடும் கந்தமஸ்ப் பொழில் குழந்த காரோணம் சென்றுஅடைந்தார்.

வான் பொருளை - மேலான சிவத்தை. காரோணம் குடந்தைக் காரோணம். 408

2312. பூ மருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந் தீர்த்தம் மாமகம்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் தூயருவ மலர்க்கையால் தொழுதுவலம் கொண்டுஅணைந்து காமர்கெட நுதல் விழிந்தார் கழல் பணிந்து கண்களித்தார்.

மகாமகத்தில் கங்கை முதலியன போந்து வழிபடுவது ஈண்டுக் குறிக்கப்பட்டது. “எவியிடர்க் கடலிடைப் பட்டிளைக்கின் ரேனை இப்பிறவி அறுத்தேற வாங்கி ஆங்கே, கூவி அம ருலகனைத்து முருவிப் போகக் குறியில் அறு குணத்தாண்டு கொண்டார் போலும், தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரஸ்வதிபொற் றாமரைபுட்கரணி தெள்ளிர்க், கோவியோடு குமரிவரு தீர்த்தஞ் குழந்த குடந்தைக் கீழ்க் கோட்டத்தெம் கூத்தனாரே” - அப்பர். சிவனுறையும் உள்ள முடையாரது புறவுறுப்புக்கஞும் சிவ மணத்தால் தூய்மை யுறுதல் இயல்பாதலின் “தூமருவ மலர்க்கையால்” என்றார். காமர் - மன் மதன். 409

2313. கண்ஆரும் அருமணியைக் காரோணத்து ஆர் அழுதை நன்னாதர் புரம்பரித்த நான்மறையின் பொருளாஸைப் பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்துஏத்திப் பிறபதியும் எண் ஆர்ந்த சீர் அடியார் உடன்பணிவற்று எழுந்தருளி. 410

2314. திருநாகேச்சரத்து அயர்ந்த  
 செங்களைத் தனிக்குண்ணறைக்  
 கருநாகத்துடூரி புளைந்த  
 கண்ணுதலைச் சென்றுஇறைஞ்சி  
 அருஞானச் செந்தமிழின்  
 திருப்பதிகம் அருள்செய்து  
 பெருநாள சம்பந்தர்  
 பெருகு ஆர்வத்து இன்புற்றார்.

கருநாகத்துரி - கரியயானையுடை.

411

2315. மாநாகம் அருச்சித்த  
 மலர்க்கமலத் தாள் வணங்கி  
 நாள் நாளும் பரவுவார்  
 பினி தீர்க்கும் நலம் போற்றிப்  
 பால் நாறுநம் மணிவாயர்  
 பரம் திரு விஷடமருதில்  
 பூநாறும் புனல்பொன்னித்  
 தடம் கரைபோய்ப் புகுகின்றார்.

மாநாகம் - பேரிய பாம்பு; அட்டமா நாகங்கள். நாள் - நாளும்.

412

2316. ஓங்கு திருப்பதிகம் “ஓடீ  
 கலன்” என்று எடுத்தருளித்  
 தாங்கு அரிய பெருமகிழ்ச்சி  
 தலை சீறக்கும் தன்மையினால்  
 “எங்கு எனை ஆஞ்செடய பிரான்  
 இடை மருது சடோ” என்று  
 பாங்குஉடெடய இன் இசையால்  
 பாடி எழுந்தருளினார்.

413

2317. அடியவர்கள் எதிர்கொள்ள  
 எழுந்தருளி அங்கு அணைந்து  
 முடிவு இல் பரம்பொருள் ஆனார்  
 முதல்கோயில் முன் இறைஞ்சி  
 படியில் வலம்கொண்டு திருமுன்பு  
 எய்திப் பார் மீது  
 நெடிதுபணிந்து எழுந்துஅன்பு  
 நிறைகண்ணீர் நிரந்து இழிய.  
 படியில் - தன்மையில்; முறைமைப்படி. நிரந்து - பரந்து. 414

2318. பரவுறு செந்தமிழ்ப் பதிகம்  
 பாடி அமர்ந்து அப்பதியில்  
 விரவுவார் திருப்பதிகம்  
 பலபாடி வெண் மதியோடு  
 அரவுசடைக்கு அணிந்தவர் தம்  
 தாள்போற்றி ஆர்வத்தால்  
 உரவுதிருத் தொண்டருடன்  
 பணிந்து ஏத்தி உறையும் நாள்.

விரவுவார் - தங்குவார். ஆர்வத்தால் உரவு - அன்பால் வலிமை  
 பெற்ற; (ஆர்வம் - கருதிய பொருள் மேல் தோன்றின பற்றுள்ளம்). 415

2319. மருங்குலனால் பதிகள் பல  
 பணிந்து மாநதிக் கரைபோய்க்  
 குரங்காடுதுறை அணைந்து  
 குழகணார் குரைகழல்கள்  
 பெரும்காதலின் பணிந்து  
 பேணிய இன்லைச பெருக  
 அருங்கலைநால் திருப்பதிகம்  
 அநுள் செய்து பரவினார்.  
 மாநதி - இங்கே காவிரி. குரைகழல்கள் - ஒலிக்கும் வீரக்கழலை  
 யணிந்த திருவடிகளை. அருங்கலை நூலாகிய. 416

### கலித்துறை

2320. அம்மலர்த்தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகு  
 ஸைம்மலர்க் களத்து இறைவர்தம் கோயில்கள் வணங்கி  
 நம் மலத் துயர் தீர்க்கவந்து அருளிய ஞானச்  
 செம்மல் ஆர்த்திரு ஆவடுதுறையினைச் சேர்ந்தார்.

மைம்மலர்க் களத்து - கருங்குவளை போலுங் கண்டத்தை  
 யுடைய. நம் மலம் - நமது (உயிர்களின்) ஆணவ மலத்தால் விளையும்.  
 417

2321. மூவருங்கு அறிவரும் பொருளாகிய மூலத்  
 தேவர் தமதிரு ஆவடி துறைத்திருத் தொண்டர்  
 பூஅ வம்புதன் பொருபுனல் தடம்பணைப் புகவிக்  
 காவ வர்க்குஞ்சிர் கொள்ஞாம் ஆதரவுடன் கலந்தார்.

முவ. . . . . தேவர் - பிரமன் விஷ்ணு உருத்திரன் ஆகிய  
 மும்முர்த்திகளாலும் அறிதற்கு அரியபொருளாகிய சிவபெருமான்.  
 அயன் அரி அரன் என்னும் மூவரும் முறையே படைத்தல், காத்தல்,  
 அழித்தல் என்னும் முத்தொழிலையுஞ் செய்வோராவர். ஒருவர்  
 தொழிலை மற்றொருவர் செய்வதில்லை. ஆகவே இவர் தத்தம்

தொழில் புரிதற்கு ஒரு தலைவர் வேண்டற்பாலர். அவர் இயக்கும் வழி இம்முவரும் தத்தம் தொழில் புரிவர். எனவே முத் தொழில் முறைமுறை புரியும் மூவர்க்கும் மேலாக உள்ளவர் தற்பர சிவனா ரென்க. அச் சிவனார் அருளால் அயன் அரி அரன் ஆகிய மூவருந் தொழில் புரிதலால், அவரை அயன் என்றும், அரி என்றும், அரன் என்றும், இவர்கட்டு மேற்பட்ட முதல்வர் என்றும் அருள் நூல்கள் கூறுகின்றன. தற்பர சிவனாரை மும் மூர்த்திகளுள் ஒரு மூர்த்தியாகக் கருதல் தவறு. “வரியாய மலரானும் வையந்தன்னை - உரிதாயன்தானும் உள்ளு தற்கங் - கரியானும் அறியாத கள்ளின் மேயான் - பெரியானென் றறிவார்கள் பேச வாரே”, “விரைமலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவராய முதலொருவன்” “படைத் தளித் தழிப்ப மும்மூர்த்திகளாயினை” திருஞானசம்பந்தர்: திருக்கள்வில்: திருமுதுகுன்றம்: திருவெழுகூற்றிருக்கை. “மூவருந் தனதாம் மூலமுதற்கருவை” - சந்தரர்: திருக்கானப்பேர். “பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த - நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் - மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச் - சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பி”, “மூவர் அறியாச் சிந்துரச் சேவடியானை”, “தேவர் கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்” - திருவாசகம்: திருக்கோத்தும்பி: திருச்சதகம். “அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் - அரனாய் அழிப்பவனுந்தானே” - திருக்கைலாய ஞானவுலா: 9. “மூவர்க்கு முதல்வன் தன்னை”, “மூவர் முதல்வன் மூவுலகாளி” - நம்மாழ்வார்: இது குறித்துச் சைவத்தின் சமரசம் என்னும் நூலில் விளக்கஞ் செய்துள்ளேன். பொருபுனல் - மோதும் நீர் நிறைந்த.

418

2322. வந்துஅணைந்தவர் தொழாழனம் மலர்புகழ் சண்மை

அந்தணர்க் குளாம் அருமளைப் பொருள்ளன வந்தார்

சந்த நித்திலக் ஸிவிகைநின்று இழிந்துஏதிர் தாழ்ந்தே

சிந்தை இன்புற இறைவர்தம் கோயிலமுன் சென்றார்.

419

2323. நீடு கோபுரம் இறைஞ்சிடன் புகுந்துநீள் நிலையால்

மாடு குழ்த்திரு மாளிகை வலம்பொகாண்டு வணங்கி

ஆடும் ஆதியை ஆவடு துறையுள்ஆர் அழைத

நாடு காதலின் பணிந்துஎழுந்து அருமதமிழ் நவின்றார்.

நீள் நிலையால் மாடுகுழ் - நீண்ட அடுக்குகளால் பக்கஞ் குழம்.

420

2324. அன்பு நீடிய அருவிகண் பொழியும் ஆர்வத்தால்

முன்பு போற்றியே புறம்புஅணை முத்தமிழ் விரகர்

துன்பு போம்மாத் திருத்தொண்டர் தம்மடன் தொழுதே

இன்பம் மேவிஅப் பதியினில் இனிது அமர்ந் திருந்தார்.

421

2325. மேவி அங்குலதை நாளினில் வேள்வி செய்வதனுக்கு  
ஆவது ஆகிய காலம்வந்து அணைவு அணைந்து  
தாவில் சண்டையார் தலைவர்க்குத் தாநையார் தாழும்  
போவ தற்குதுரும் பொருள்பெற எதிர்நின்று புகன்றார். 422
2326. தந்தை யார்மொழி கேட்டலும் புகலியார் தலைவர்  
முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள்முன்னி  
“அந்தம்தில் பொருள் ஆவன ஆவடு துறைஉள்  
எந்தை யார் அடித் தலங்கள் அன்றோ” என எழுந்தார்.
- பாட்டு 280 - பார்க்க.
2327. சென்று தேவர்தம் பிராண்மகிழ் கோயில்முன்பு எதிர்  
நின்று போற்றுவார் “நீன் நிதி வேண்டினார்க்கு ஈவது  
ஒன்றும் மற்றுஇலேன் உன்னடி அல்லதுஒன்று அறியேன்”  
என்று பேர்அருள் விளைய செந்தமிழ் எடுத்தார். 424
2328. எடுத்த வண்டுமிழ்ப் பதிகம்நாவ டியின்மேல் இருக்கி  
தொடுத்த வைப்பொடு தொடர்ந்ததின் இசையினால் துதிப்பார்  
மடுத்த காதவில் வள்ளலார் அடியினை வழுத்தி  
அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்.
- நாலடிமேல் வைப்பொடு மடுத்த - நிறைந்த. வள்ளலார் சிவ  
பெருமானது. சிவபிரானிடத்து அடுத்த. ஆதரித்து - விரும்பி. அஞ்சலி  
அளித்தார் - கைகூப்பித்தொழுதார். 425
2329. நக்கி இன் தமிழ் பாடிய ஞானசம் பந்தர்  
இச்செ யெபுரிந்து அருளிய இறைவனின் அருளால்  
அச்சி றப்புஅருள் பூதம்முன் விரைந்துஅகல் பீடத்து  
உச்சி வைத்தது பக்கபொன் ஆயிரக் கிழிஓன்று.
- அச்சிறப்பு அருள் - ஞானசம்பந்தர் கருதிய சிறப்பை (பொருளை)  
அருளும்படி; “முத்துப் பந்தரை முன்னருளிய பூதம்” பழைய  
குறிப்புரை. கிழி - கிழித்த துணியால் கட்டப்பெற்ற பொன் முடிப்பு.  
“கழுமல ஊரர்க்கம் பொன் ஆயிரங் கொடுப்பர்போலும். 426
2330. வைத்த பூதம்அங்கு அணைந்துமுன் நின்றுநல் வாக்கால்  
“உய்த்த இக்கிழி பொன்னல வாக்கிழி உமக்கு  
நித்தனார் அருள் செய்தது” என்று உரைக்கநீர் தொழுதே  
அத்த னார்திரு அருள் நினைந்து அவனிமேல் பணிந்தார்.
- உய்த்த - கொண்டுவந்து வைத்த. இக் கிழி - இம் முடிப்பு.  
பொன் உலவாக்கிழி - பொன்னை எடுக்கௌடுக்கக் குறையாதமுடிப்பு.  
427

2331. பணிந்துளமூந்து கைதொழுதுமுன் பளிமலர்ப் பீடத்து  
அனைந்த ஆடக்க் கிழி தலைக் கொண்டுஅரு மறைகள்  
துணிந்த வான்பொருள் தரும்பொருள் தூய வாய்மையினால்  
தணிந்த சிந்ததாத் தந்தையார்க்கு அளித்துடைர செய்வார்.
- ஆடக்கிழி - பொன் முடிப்பை. அருமறைகள் துணிந்தவான்  
பொருள் - சிவபெருமான். தரும்பொருள் - அருள்செய்த பொற்  
கிழியை. 428
2332. ‘ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணி  
நாதனாரை மூன் ஆகவே புரியும் நல் வேள்வி  
தீது நீங்களோ செய்யவும் திருக்கழு மலத்து  
வேத வேதியார் அனைவரும் செய்யவும்மிகுமால்’.
- யாகத்துக்குக் கர்த்தர் சிவபெருமான் என்பது குறிக்கப்பட்டது.  
மிகும் - பொன் குறையாது மிகும். 429
2333. என்று கூறிஅங்கு அவர்தமை விடுத்தின் அவரும்  
நன்றும் இன்புறு மனத்தொடு புகலிமேல் நன்னை  
வென்றி ஞானசம் பந்தரும் விருப்பொடு வணங்கி  
மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்.  
நன்றும் - பெரிதும். 430
2334. அன்ன வார்த்திரு ஆவடு துறைஅமர்ந் தாரை  
உள்ளி லாபிய காதலி ணால்பணிந்து உறைந்து  
மண்ண லாம்லய வந்தவர் போந்துவார் சடைமேல்  
தெண்ணி லாஅணி வார்த்திருக் கோழும்பம் சேர்ந்தார். 431
2335. கொள்ளை வார்சைட முடியரைக் கோழும்பத்து இறைஞ்சி  
என்றும் நீடிய இன்இசைப் பதிகம் மூன் இயம்பி  
மன்றுளார் மகிழ் வைகல் மாடக்கோயில் மருங்கு  
சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுருச் செல்வர். 432
2336. வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக்  
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து ஏழந்துகண் அருவி  
செய்ய இன்இசைச் செந்தமிழ் மாஸைகள் மொழிந்து  
நையும் உள்ளத்தராய்த் திரு நல்லத்தில் நன்னை. 433
2337. நிலவு மாளிகை திருநல்லம் நீடுமா மணியை  
இவகு சேவடி இறைஞ்சிஇன் தமிழ்கொடு துதித்துப்  
பலவும் ஈசர்தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம்  
அவைபுனல்திரு வழந்துர்மாடக் கோயில் அடைந்தார். 434

2338. மண்ணும் மாமடம் மகிழ்ந்தவான் பொருளினை வணங்கிப்  
பண்ணு பாடவின் பதிக்கிழன் இசைகொடு பரவிப்  
பொன்னி மாநதிக் கரையினில் மீண்டுபோந்து அணைந்து  
சொன்னவாறு அறிவார்த்தமைத் துருத்தியில் தொழுதார்.

மா மடம் - மாடக் கோயிலில். சொன்னவாற்றிவார் தம்மை  
“சொல்லப்பட்ட ஆற்றிவை யுடையோரை” (ஆறு + அறிவார்);  
“அடியார் விண்ணப்பஞ் செய்தபடி அறிந்து செய்பவரை  
என்றுமாம்” - பழைய குறிப்புரை. “சொன்னவாற்றிவார்...” - சுந்தரர்:  
திருத்துருத்தி 1. 435

2339. திரைத்தடம் புள் பொன்னிகுழ் திருத்துருத்தியினில்  
“வரைத் தலைப்பகும் பொன்” எனும் வண்துமிழுப் பதிகம்  
உரைத்து மெய்தறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின்  
கரைக்கண் மூவலூர் கண்ணுதலார் கழல் பணிந்தார். 436
2340. மூவலூர்உறை முதல்வரைப் பரவிய மொழியால்  
மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து  
பூதுவும்பு தண் புனல்பணைப் புகலியர் தலைவர்  
வாவி குழ் திரு மயிலாடு துறையினில் வந்தார். 437

2341. மல்கு தண்டலை மயிலாடு துறையினில் மருவும்  
செல்வ வேதியர் தொண்டரோடு எதிர்கொாச் சென்று  
கொல்லை மான்மறிக் கையரைக் கோயில்புக்கு இறைஞ்சி  
எல்லை இவ்வதோர் இனப்முன் பெருகிட எழுந்தார்.

மல்கு தண்டலை - மிகுந்த சோலைகள் குழுந்த. மான்மறி -  
மான் கன்றை ஏந்திய. 438

2342. இள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருசி  
வெள்ளம் தாங்கிய சடையரை விளங்குசொல் பதிகம்  
தெள்ளும் இன்இசைத் திளைப்பொடும் புறத்து அணைந்தருளி  
வள்ளவார்மற்ற வளம்பதி மருவுதல் மகிழ்ந்தார்.

தெள்ளிய இன்னிசை அறாது பாடுதலுடன். மருவுதல்  
மகிழ்ந்தார் - செல்வதை விரும்பினார். 439

2343. அத்தி ரூப்பதி அகன்றுபோய், அணிகிளர் குலக்  
கைத்த லப்படை வீரர்செம் பொன்பள்ளி கருதி,  
மெய்த்த காதலில் விளநகர் விடையவர் பாதம்  
பத்தர் தம்ஹடன் பணிந்து, இசைப் பதிகம்முன் பகர்ந்தார்.

வீரர் - சிவபெருமான். 440

2344. பாடும் அப்பதி பணிந்துபோய்ப் பறியலூர் மேவும்  
தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும்  
காடு கொண்ட செஞ்சனை முடிக்கட வளர்க்குறு  
நீடு வீரட்டம் பணிந்தனர் நிறைமறை வேந்தர்.

தோடு உலா மலர் இதழியும் - இதழ் பொருந்தி மலரும்  
கொன்றையையும். அடம்பும் - அடப்பம் பூவையும்; இஃதோரு வித  
கொடிப்பு; நெய்தல் நிலத்துக்கு உரியது. 441

2345. பரமர் தம்திருப் பறியலூர் வீரட்டம் பரவி  
விரவு காதலின் வேலையின் கரையினை மேவி  
அரவு அணிந்தவர் பதிபல அணைந்து முன் வணங்கிச்  
சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொளச் செல்வார்.

பறியலூர் - அட்ட வீரட்டத்துள் ஒன்று; தக்கன் தலையைத்  
தடிந்த தலம். வேலையின் - கடலின். 442

### அறுசீர் விருத்தம்

2346. அடியவர்கள் களிசிறுப்பத் திருவேட்டக்  
குடிபணிந்துஅங்கு அஸைவாய்ப் போகிக்  
கடிகமழும் மலர்ப்பழைக் கழுவினாட்டு  
அகண்பதிகள் கலந்த நீங்கிக்  
கொடிமதில்குழ் தருமபுரம் குறுகிணார்  
“குண்டர் சாக்கியர்தம் கொள்ளை  
படிஅறியப் பழுது” என்றே மொழிந்து உய்யும்  
நெறிகாட்டும் பவளவாயர்.

கடி. . . . நீங்கி - மணங் கமமும் மலர்களையுடைய வயல்கள்  
நிறைந்த சோழ நாட்டிலுள்ள அகன்ற திருப்பதிகளை அடைந்து,  
அவைகளை விடுத்து நீங்கி. குண்டர் - சமனர். சாக்கியர் - பெளத்தர்.  
443

2347. தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர்  
பிறப்பிடமாம் அதனால் சார்  
வரும்அவர்தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு  
அடிவணங்கி வாழ்த்தக் கண்டு  
பெருமைஉடைப் பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார்  
பின்னளையார் அருளிச் செய்த  
அஞ்சையுடைப் பதிகம்தாம் யாழினால்  
பயிற்றும்பேறு அருளிச் செய்தார்.

அவர்க்கு - அச் சுற்றத்தார்க்கு. உரைப்பாராகிய பெருமை  
யுடைப் பெரும்பாணர். . . . அருளிச் செய்தார். 444

2348. கிளைஞ்சூரும்மற்று அதுகேட்டுக் “கெழுவு திருப்  
பதிகத்தில் கிளர்ந்த ஓசை  
அளவுபெறக் கருவியில் நீர் அமைத்துஇயற்றும்  
அதனாலே அகிலம் எல்லாம்  
வளர்இசை நிகழ்வது” என விளம்புதலும்  
வளம்புகலி மன்னர் பாதம்  
உளம்நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப்  
பெற்றுப்பாணர் உணர்த்துகின்றார்.

கிளைஞ்சூரும் - சுற்றத்தாரும். கெழுவு - பொருந்தும். கிளர்ந்த -  
எழுந்த. கருவியில் - யாழில். தஞ்சுற்றத்தார் தம்மைப் புகழ்ந்து கூறும்  
அறியாமை கருதி உளம் நடுங்கி யாழ்ப்பாணர் பின்னையாரைப்  
பணிந்தா ரென்க. இச் செயல் யாழ்ப்பாணரின் முனைப்பின்மையைக்  
குறிப்பது. 445

2349. அலகுஇல் திருப் பதிகஇசை அளவுபடா  
வகை இவர்கள் அன்றியேயும்  
உலகில்லோ ரும்தெரிந்துஅங்கு உண்மையினை  
அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால்  
பலர்புகழும் திருப்பதிகம் பாடிஅருள்  
பெற்றால் பண்பு நீடி  
“இலகும் இசை யாழின்கண் அடங்காமை  
யான் காட்டப் பெறுவன்” என்றார்.

அலகில் . . . . வகை - அளவிறந்த (தாங்கள் அருளும்) திருப்  
பதிக இசையானது (யாழில்) அளவுபடாத வகையை. ஏயும் இவர்  
கணையொத்த; பொருந்தும் எனினுமாம். பண்பால் தகுதியால்.  
பண்புந்தி இலகும் - குணமிக்குவினங்கும். 446

2350. வேததெந்தி வளர்ப்பருவம் விடையவர் முன்  
தொழுதுதிருப் பதிகத் துண்மை  
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும்  
நிலத்து நூல் புகள்ற பேத  
நாதஇசை முயற்சிகளால் அடங்காத  
வகை காட்ட நாட்டுகின்றார்  
“மாதர்மடப் பிடி” பாடி வணங்கினார்  
வானவரும் வணங்கி ஏத்த.

கலத்தினிலும் - யாழினிலும். நிலத்து நூல் - உலகிலுள்ள இசை  
நூல்கள். முயற்சிகளாலும். 447

2351. வண்புகளி வேதியனார் “மாதர்மடப்  
பிடி” எடுத்து வணப்பின் பாடிப்  
பண்பயிலும் திருக்கடைக்காப் புச்சாத்த  
அணைந்து பெரும் பாணனார் தாம்  
நண்புடையாழ்க் கருவி யினில் முன்போல்  
கைக்கொண்டு நடத்தப் புக்கார்க்கு  
எண்பெருகும் அப்பதிகத்து இசைநரம்பில்  
இடதுங்கிற்று இல்லவ அன்றே.

வனப்பில் - வனப்பு வண்ணத்தால்; அழகொடு எனினுமாம்.  
எண் - அறிவு. 448

2352. அப்பொழுது திருநீல் கண்டிலைசப்  
பெரும்பாணா அதனையிட்டு  
மெய்ப்பயமும் பரிவும்உறுப் பிள்ளையார்  
கழவினை வீழ்ந்து எழுந்துநோக்கி  
“இப்பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து  
இஸை யாழில் ஏற்பன் என்னச்  
செப்பியதுஇக் கருவியைநான் தொடுதலின்  
அன்றோ” என்று தெளிந்து செய்வார்.

மெய்ப்பயமும் பரிவும்உற் - உடலில் நடுக்கமும் உள்ளத்தில்  
வருத்தமும் உண்டாக. தொடுதலின் அன்றோ - தொடுதலால்  
அல்லவா. 449

2353. “வீக்குநரம் புடையாழி ணால்  
விளைந்ததுஇது” என்று அங்கு  
அதனைப்போக்க ஒக்குதலும்  
தடுத்தருளி “ஐயரே உற்றிலைசுளவினால் நீர்  
ஆக்கியஇக் கருவியினைத் தாரும்” என  
வாங்கிக்கொண்டு அவனிசெய்த  
பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா  
வாயர் பணிந்து அருளுகின்றார்.

வீக்கு - இறுக்கமுறுக்கிய; பினித்த. போக்க ஒக்குதலும்  
உடைக்க ஒங்குதலும். 450

2354. “ஐயர்நீர் யாழ்துதனை முரிக்கும்அதுஏன்  
ஆளுடையாள் உடனோ கூடச்  
செய்யசடை யார் அளித்த திருவருளின்  
பெருமைவாம் தெரிய நம்பால்  
எய்தியஅக் கருவியினில் அளவுபடுமோ  
நம்தம் இயல்புக்கு ஏற்ப

**வையகத்தோர் அறிவுறுதிக் கருவி**

**அளவையின் இயற்றல் வழக்கே” என்றார்.**

ஜயரே. முரிக்குமதென் - உடைக்கப்புகுந்ததென்ன. ஆனாடையாள் - உமாதேவியார்.....பெருமை யெலாம் தெரிந்து கொள் ஞதற்கு நம்பால் ..... அளவுபடுமோ (அமையுமோ?) ஆதலால் நமது இயல்புக்கேற்ப.....இயற்றல் (வாசித்தல்) வழக்கே (ஓழுங்கே) யாகும்.

451

2355. “கிந்தையால் அளவுபடா இசைப்பெருமை  
செயல்அளவில் எந்துமோ நீர்  
இந்தயாழி ணைக்கொண்டே இறைவர்திருப்  
பதிக்கிசை இதனில்எய்த  
வந்தவா ஸ்ரோதி வாசிப்பீர்”  
எனக்கொடுப்பப் புகலி மன்னர்  
தந்த யாழிணைத்தொழுது ணைக்கொண்டு  
பெரும்பாணர் தலைமேல் கொண்டார்.

பிள்ளையார் யாழைத் தொட்டுத் தந்தமையான் அதற்கு  
ஒருவித தனிச் சிறப்புண்டாயிற்றென்க. 452

2356. அணைவறும்துக் கிணைசூருடன் பெரும்பாணர்  
ஆனாடைய பிள்ளையார்தம்  
துணைமலர்ச்சே வடிபணிந்து துநித்தருளத்  
தோணிபுரத் தோன்றலாரும்  
இணைஇல் பெருஞ்சிறப்பு அருளித் தொண்டருடன்  
அப்பதியில் இனிது மேவிப்  
பணைநெடுங்கை மதயாண உரித்தவர்தம்  
பதிபிறவும் பணியச் செல்வார்.

பணை - பருத்த.

453

2357. பங்கயப்பா சடைத்தடம் குழ் பழன நாட்டு  
அகன்பதிகள் பலவும் நன்னனி  
மங்கைஞரு பாகத்தார் மகிழ்கோயில்  
எணைப்பலவும் வணங்கிப் போற்றித்  
தங்குஇசை யாழ்ப் பெரும்பாணர் உடன்மறையார்  
தலைவனார் சென்று சார்ந்தார்  
செங்கைமான் மழுங்நதும் சினவிடையார்  
அமர்ந்தருஞம் திருநன்ளாறு.

பாசடை பங்கயத் தடஞ்சுழ் பழன நாட்டு - பசிய இலைகளை  
யுடைய தாமரை யடர்ந்த தடாகங்கள் குழ்ந்த வயல்கள் நிறைந்த  
சோழநாட்டில் உள்ள ஏனைய பலவும். 454

2358. நன்னாற்றில் எழுந்தருள நம்பர் திருத்  
 தொண்டர்குழாம் நயந்து சென்று  
 கொள் ஆற்றில் எதிர்கொண்டு குலவிடடன்  
 குழந்துஅணையக் குறுகிக் கங்கைத்  
 தெள்ளாற்று வேணியர்தம் திருவளர்  
 கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கேயில்  
 உள் ஆற்ற வவும்கொண்டு திருமுன்பு  
 தாழ்ந்துஎழுந்தார்உணர்வின் மிக்கார்.

நயந்து சென்று கொள்ளாற்றில் - விரும்பிச் சென்று எதிர்  
 கொள்ளும் முறைமைப்படி. செல்வக் கோயிலுள்ளே ஆற்ற (மிகுதி  
 யாக). 455

2359. உருகிய அண்புறுகாதல் உள்ளுருகி  
 நணைசரம் பெற்றால் போல  
 மருவுதிரு மேஸிளவாம் முகிழ்ந்து எழுந்த  
 மயிர்ப் புளகம் வளர்க்கு நீராய்  
 அருவிசொரி திருநயனத்து ஆனந்த  
 வெள்ளம் இழிந்து அவைய நின்று  
 பொருளில் பதிகம் “போக மார்த்தபுண்  
 மூலையாள்” என்று எடுத்துப் போற்றி.

முகிழ்ந்து (அரும்பி) எழுந்த மயிர்ப்புளகத்தை. இத்திருப்  
 பதிகம் மதுரையில் நெருப்பிலிடப்பட்டது; விரிவு பின்னே காணக.  
 456

2360. யாழ்ந்தம்பில் ஆர இயல்  
 இசைகூடப் பாட்டே எண்ணில் கற்பச்  
 சேண் அளவு படைங்கும் திருக்கடைக் காப்புச்  
 சாத்திச் செங்கண் நாகப்  
 பூண்அகலத் தவர்பாதம் போற்றிசைத்துப்  
 புறத்துஅணைந்து புவனம் ஏத்தும்  
 பாணனார் யாழில்இடப் பாவறா  
 வாயர்அருள் பணித்த போது.

யாழ் நரம்பில் ஆர (பொருந்த). இயல் இசை - இயன்ற இசை;  
 இயற்றமிழும் இசைத் தமிழும் என்னினுமாம். என்னிறந்த கற்பங்க  
 கஞக்கு அப்பாலும் நிலைபெற; அளவு கடக்க என்னலுமொன்று.  
 அகலத்தவர் - மார்பையுடைய சிவப்பிரான். 457

2361. பின்னையார் திருத்தாளம் கொடுபொட  
 பின்பு பெரும் பாணனார் தாம்  
 தெள்அழுத இன்னைச்சின் தேம்பொழி  
 தந்திரி யாழைச் சிறக்க வீக்கிக்

- கொள்ளலூடும் பொழுதின்கண் குவலயத்தோர்  
களிக்கூர்க் குலவு சண்மை  
வள்ளவார் திருவுள்ளாம் மகிழ்ந்துதிருந்த  
தொண்டருடன் மருவங்காலை.
- தந்திரி - நரம்பையுடைய. வீக்கி - முறுக்கி. 458
2362. மன்னுதிரு நள்ளாற்று மருந்தை  
வணங்கிப் போந்து வாச நல்நீர்ப்  
பொன்னிவளாம் தருநாட்டுப் புறம்பணைகுழ்  
திருப்பதிகள் பலவும் போற்றிச்  
செந்தெநல்வயல் செங்கமல முகம்மலரும்  
திருச்சாத்த மங்கைமுதார்  
தண்ணில்எழுந் தருளினார் சைவசிகா  
மணியார் மெய்த் தவத்தோர் குழ். 459
2363. நிறைசெல்வத் திருச்சாத்த மங்கையினில்  
நீலங்ககர் தாழும் சைவ  
மஸையவளார் எழுந்தருஞும்படி கேட்டு  
வாழ்ந்து வழி விளக்கி எங்கும்  
நுறையலி தோரணாம் கதலி கழுகுநிறை  
குடம் தூபம் தீபம் ஆக்கி  
முறைமையில்வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து  
முதல்வளார் கோயில் சார்ந்தார். 460
- படி - செய்தி; ஆகுபெயர். வாழ்ந்து - மகிழ்ந்து. துறை எங்கும்  
- இடங்களிலெல்லாம்.
2364. அயவந்தி அமர்ந்தருளும் அங்கணர்தம்  
கோபில்மருங்கு அணைந்து வானோர்  
உயவந்தித்து எழுமுன்றில் புடைவெலம்கொண்டு  
உள்புக்கு ஆழு ஓழுகும் செக்கர்  
மயஅந்தி மதிச்சடையார் முன்தாழ்ந்து  
மாதவம் இல் வையப் எல்வாம்  
செயவந்த அந்தணணார் செங்கை மேல்  
குவித்து எழுந்து திருமுன் நின்றார். 461
- வானோர் உய்ய வணங்கி. எழும் திருமுற்றத்தில் பக்கமாக  
வலம் வந்து. அந்தி வான்மதி யணிந்த சடையார்.
2365. போற்றிசெக்கும் பாடலினால் பொங்கி எழும்  
ஆதரவு பொழிந்து விம்ம  
ஏற்றின்மிசை இருப்பவர்தம் எதிர்நின்று  
துதித்துப்போந்து எல்லை இல்லா

நீற்றுநெறி மறையவனார் நீலநக்கர்  
மளையில் எழுந்தருளி அன்பால்  
ஆற்றும்விருந்து அவர் அமைப்ப அன்பருடன்  
இன்புற்றுஅங்கு அழுது செய்தார்.

ஆதரவு - அன்பு.

462

2366. நீடுதிரு நீலநக்கர் நெடுமளையில்  
விருந்து அழுது செய்து நீர்மைப்  
பாடும்யாழ்ப் பெரும்பாண ரும்தங்க  
அங்குஇரவு பள்ளி மேவி  
ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு  
அன்பருடன் அணைந்து சென்று  
நாடியநண் புடைநல் நக்கடிகள்  
உடன் நாதர் கழவில் தாழ்ந்து.

பண்ணீர்மை ஆடுமவர் - நடராசரது. திருநீலநக்கர் புராணம்  
பார்க்க. 463

2367. கோதுஇலா ஆர் அழுதைக் கோமளக் கொம்  
புன் கூடக் கும்பிட்டு ஏத்தி  
ஆதியூம் மறைப்பிராரால் அருந்தமிழின்  
திருப்பதிகம் அருளிச் செய்வார்  
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்  
தம்பெரும் சீர் நீகழி வைத்துப்  
புதிசா தனர்பரவும் புனிதஇயல்  
இசைப்பதிகம் போற்றி செய்தார்.

கோமளக் கொம்புடன் - இளம் பூங் கொம்பு போன்ற உமை  
யம்மையாருடன். 464

2368. பரவியகா தலின்பணிந்து பாலராவா  
யர்புத்து அணைந்து பண்பு  
விரவியநண் புடைஅடிகள் விருப்புறுகா  
தலில்தங்கி மேவும் நாளில்  
அரவுஅணிந்தார் பதிபிறவும் பணியளழும்  
ஆதரவால் அணைந்து செல்வார்  
உரவுமளக் கருத்துஒன்றாம் உள்ளம்லடை  
யவர்க்குவிடை உவந்து நல்கி. 465

**எண்சீர் விருத்தம்**

2369. மற்று அவர்தம் பெரும்கீண்மை மகிழ்ந்து கொண்டு  
மால்அயனுக்கு அரியபிரான் மருவு தாணம்

பற்பலவும் சென்றுபணிந்து ஏத்திப் பாடிப்  
 பரமர்த்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்  
 கற்றவர்வாழ் கடல் நாகைக் காரோணத்துக்  
 கண்ணுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்  
 சொல்தமிழ் மாவைகள்பாடிச் சிலநாள் வைகித்  
 தொழுதுஅகன்றார் தோணிபுறத் தோண்றலார்தாம்.

கேண்மை - நட்பு.

466

### அறுசீர் விருத்தம்

2370. கழிக்கானல் மருங்கு அனையும் கடல்நாகை  
 அதுநீங்கிக் கங்கை ஆற்றுச்  
 கழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்  
 பரவிப்போய்த் தோகை மார்தம்  
 விழிக்காவி மலர்பழைக் கீழ்வேலூர்  
 விமலர்கழல் வணங்கி ஏத்தி  
 மொழிக்காதல் தமிழ்மாவை புளைந்தருளி  
 அங்குஅகன்றார் மூதார் நின்றும்.

கழிக்கானல் - உப்பங் கழியையுடைய (கடற்) கரையின். கழிக்  
 கானல் - சுழியையுடைய ஒளி பொருந்திய. விழிபோன்ற நீலோற்  
 பலங்கள் மலர்கின்ற வயல்கள் குழ்ந்த. 467

2371. அருகுஅனையும் திருப்பதிகள் ஆளைலாம்  
 அங்கணாரைப் பணிந்து போற்றிப்  
 பெருகியஞா எம்பெற்ற பிள்ளையார்  
 எழுந்தருளம் பெருஸம் கேட்டுத்  
 திருமருவு செங்காட்டங் குடிநின்றும்  
 சிறுத்தொண்டர் ஓடிச் சென்று அங்கு  
 உருகுமனம் களிசிறப்ப எதிர்கொண்டு  
 தம்பதிலூள் கொண்டு புக்கார்.

அருகேயுள்ள.

468

2372. சிறுத்தொண்டர் உடன்கூடச் செங்காட்டங்  
 குடியில் எழுந்தருளிச் சீர்த்தி  
 நிறுத்துஎண்திக் கிலும்நிலவும் தொண்டர் அவர்  
 நன்பு அமர்ந்து நீலகண்டம்  
 பொறுத்துஅண்டர் உயக்கொண்டார் கணபதீச்  
 சரத்தின்கண் போகம் எல்லாம்  
 வெறுத்துஉண்டிப் பிச்சைநுகர் மெய்த்தொண்டர்  
 உடன் அனைந்தார் வேத சீதர்.

சீர்த்தி எண் திக்கிலும் நிறுத்தும் நிலவுந் தொண்டரவர் (சிறுத் தொண்டரது) நண்பை விரும்பி. பொறுத்து - தாங்கி. 469

2373. அங்குறுப்பைந்து கோயில்வலம் கொண்டருளி  
 அரவு அணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து  
 செங்கண்டரு விகள்பொழியத் திருமுன்பு  
 பணிந்துஎழுந்து செங்கை கூப்பித்  
 தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்  
 தொழு இருந்த தன்மை போற்றிப்  
 பொங்களீழும் இசைபாடிப் போற்றிசைத்து அங்கு  
 ஓருபரிசு புறம்பு போந்தார்.

தங்கள் பெருந்தகையாரை - தம் பெருமானை. சிறுத் தொண்டர் தொழு ஏழுந்தருளியிருந்த. ஓர பரிசு - ஒருவாறு; பிரிய மனமில்லா முறையில் என்றபடி. 470

2374. போந்துமா மாத்திரர்தம் போர் ஏற்றின்  
 திருமணையில் புகுந்து சீந்தை  
 வாய்ந்தமா தவர் அவர்தாம்  
 மகிழ்ந்தருள அமர்ந்தருளி மதில்கள் மூன்றும்  
 காய்ந்தமால் விடையார்தம் கணபதீச்  
 சர்ம்பரவு காதல் கூர  
 ஏந்துநூல் அணிமார்பர் இன்புற்றுஅங்கு  
 அன்பருடன் இருந்த நாளில்.

மாத்திரர் தம் போரேற்றின் - சிறுத்தொண்டரின். மதில்கள் மூன்றுங்காய்ந்த - முப்புரமெரித்த. 471

2375. திருமருகல் நகரின்கண் எழுந்தருளித்  
 திங்களுடன் செங்கண் பாம்பு  
 மருவுநெடுஞ் சடைமவுலி மாணிக்கவன்  
 ணர்கழுல் வணங்கிப் போற்றி  
 உருகியதுன் புறகாதல் உள்அலைப்பத்  
 தெள்ளும் இசை யுடனே கூடப்  
 பெருகுதமிழ்த் தொடைசாத்தி அங்கிருந்தார்  
 பெறும்புகளிப் பிள்ளையார் தாம்.

மவுலி - முடி. 472

### எண்சீர் விருத்தம்

2376. அந்நாளில் ஓரு வணிகன் பதிகன் ஆகி  
 அணைவான் ஓர் கண்ணியையும் உடனே கொண்டு  
 பொன்னூர்மீறுச் சிவையார் கோயில் மாடு  
 புறத்தில் ஓரு மடத்து இரவு துயிலும் போது

மின்ஆர்ஜிவன் எயிற்றுஅரவு கவ்வுதலும் கிளர்ந்த  
 விடவேகம் கடிது தலைமீக் கொண்டு ஏறத்  
 தன் ஆவி நீங்கும் அவன் தன்மைகளுடு  
 சாயல்இளம் கள்ளி நிலை தளர்ந்து சோர்வாள்.

பதிகனாகி - வழிச் செல்வோனாய். மின்னார் வெள்ளோயிற்  
 றரவு - ஒளி நிறைந்த வெண் பற்களையுடைய ஒரு பாம்பு. கிளர்ந்த -  
 எழுந்த சாயல் - மென்மையுடைய (சாயல் - ஜம்பொறியால் நுகரும்  
 மென்மை). 473

2377. வாள் அரவு தீண்டவும்தான் தீண்டகில்லாள்  
 மறுமாற்றம் மற்றொருவர் கொடுப்பார்இன்றி  
 ஆள் அரியேறு அனையாளை அனுக வீழ்ந்தே  
 அஶெந்தமலர்க் கொடிபோல்வாள் அரற்றும்போது  
 கோள்உருமும் புள்அரக்கம் அனையார் எல்லாக்  
 கொள்கையினா லும்தீர்க்கக் குறையாது ஆக  
 நீள்இரவு புலர்காலை மாலை வாச  
 நெறிகுழலாள் நெடிதுஅயங்ந்து புலம்புகிள்ளாள்.

திருமணம் ஆகாதவளாதவின் “தீண்டகில்லாள்” என்றார்.  
 மறுமாற்றம் - மறுவார்த்தை; தேர்தல் மொழி. ஆள் அரி ஏறு அனை  
 யாளை - ஆண் சிங்கம் போன்றவனை. அரற்றும்போது கதறி  
 அழும்போது (பல சொல்லிக் குறைகூறி அழும்போது). கோருஞ்சுமும்  
 புள்ளரசும் அனையார் எல்லாக் கொள்கையினாலும் கொல்லும்  
 இடியையும் கருடனையும் ஒத்த மந்திரவாதிகளின் முயற்சிகளுக்  
 கெல்லாம். இடியும் கருடனும் பாம்புக்குப் பகை என்பது மரபு.  
 இடியையும் கருடனையும் தாமாகப் பாவித்துப் பயின்றுகளைய அவ்  
 விடியினியலையும் கருடனியலையும் பெறுவோர் பாம்பு விடத்தை  
 அப்பாவனையால் இறக்குவதுண்டு. எல்லாக் கொள்கை என்பது  
 பாவனையன்றி மற்ற மணிமந்திர ஒளாடதாதியுங் குறிப்பதாகும்.  
 மாலையின் மணம் பொருந்திய நெறித்த கூந்தலையுடையாள். 474

2378. அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை  
 அடைவுஆக உடன்போந்தேன் அரவால் வீடி  
 என்னை உயிர்விட்டு அகன்றாய் யான்னை செய்கேள்  
 இவ்இடுக்கண் தீர்க்கிள்ளார் யாரும் இல்லை  
 மன்னியசீர் வணிகர்க்குல மனியே! யானும்  
 வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே  
 சென்னி இளம்பிறை அணிவார் கோயில் வாயில்  
 திஷைஞாக்கித் தொழுதுஅழுதாள் செயல்ளூன்று இல்லாள்.

அடைவாக - சார்பாக, வீடி - மாண்டு. அயர்வாள் மதியினால்  
 வருந்துகின்றவளாகிய அப்பெண்மணி தன் அறிவால். “திக்கற்றவர்

கட்குத் தெய்வமே துணை”. பெருந் துண்பத்தில் ஆண்டவன் நினைவு  
தோன்றலும், அவனை நோக்கி முறையிடலும் இளமைப் பயிற்சியின்  
பயன் எனக் மதி என்பது அப்பெண்மணியின் தெளிந்த நுண்  
ணறிவைப் புலப்படுத்துவது.

475

2379. “அடியார் ஆழம் இமையவர்தம் கூட்டம் உய்ய  
அலைகடல்வாய் நஞ்சுகண்ட அழுதே! செங்கண்  
நெடியானும் நான்முகனும் காணாக் கோவ  
நீலவிட அரவுஅணிந்த நிமலா! வெந்து  
பொடிஆன காமளையர் இரத்திவேண்டப்  
புரிந்துஅளித்த புண்ணியனே! பொங்கர் வாசக்  
கடிஆழும் மலர்ச்சோலை மருங்கு குழும்  
கவின்மருகல் பெருமானே! காவாய்” என்றும்.

அடியவராகிய தேவர் கூட்டம். இரதி - காமன் மனைவி. புரிந்து - விரும்பி. பொங்கர் வாசக்கடி ஆரும் மலர் - கொம்புகளில் மனம் விருந்து கமமும் மலர்களையுடைய. கவின் - அழகு வாய்ந்த. ஆண்டவன் திருவடியில் இடையீடின்றி நெஞ்சைப் படிய வைத் திருப்பர் அடியார் எனப்படுவர். ஆண்டவன் திருவடி திருவருஞ்கு அறிகுறி. ஈண்டு இவ்வம்மையார் வேறு களைகண் பெறாது, ஆண்டவன் திருவடியில் நெஞ்சைப் படியவைத்தவ ராயினார் என்பது குறிப்பு. இமையவர் - இமையா நாட்ட முடையவர். இங்கே அம்மையார் கண்ணிமையாது வருந்தினர் என்று கொள்க. அன்று “கூட்டம்”; இன்று “ஓருயிர்” என்பது; “உய்ய” என்பது பழைய சான்றை உணர்த்துவது. “அலைகடல்வாய்”, அலைக்குந் துக்க சாகரத்திடை அம்மையார் மூழ்கிக் கிடப்பதை உணர்த்துவது. நஞ்சால் இடர்நேர்ந்துள்ளமையான், இறைவன் நஞ்சுண்ட வரலாறு இங்கே குறிக்கப்படுகிறது. “அழுதே” என்பது இறவாமையை விளக்குவது. ஈண்டுச் செய்யப்படும் வேண்டுதலும் இறப்பைத் தவிர்த்தலைப் பற்றியது. அம்மையார் மனத்துக்கு, நஞ்சண்டும் இறவாத ஒருவனே அழுதாகத் தோன்றுவது உணர்த்தப்படுகிறது. “சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனை” (திருவாசகம்: திருக்கோத்தும்பி. 7.) அடியார் துயரைக் களையும் ஆண்டவன்றன் பெற்றிமை நோக்கி “அடியாராம்” எனப்பட்டது. “அன்று இமையவர் பொருட்டு நஞ்சை ஏற்றாய்; இன்று மனிதர் பொருட்டு நஞ்சை ஏலாய்” என்று வேண்டியவாறாம். “அன்று கூட்டத்துக்கு அருள்செய்த பெருமான் இன்று ஓருயிர்க்கு அருள்செய்தல் அருமைகொல்” என்றபடி “உய்ய” என்பது, பழைய சான்றைக் குறித்தலான், உறுதியை உணர்த்துவது. “பெருங்கடலில் தோன்றிய நஞ்சை உண்டு அடியார்களைக் காத்த உனக்கு, இச் சிறுநஞ்ச எவ்வளவினது” என்றவாறாம். ஆண்டவன் நஞ்சணி கண்டனா

யிருத்தல் இரக்கக் குறிப்பையும், பிறர் துன்பங்களைதலையும், இன்ன பிறவற்றையும் விளக்குவது. “சிற்றுயிர்க்கு இரங்கிக் - காய்சின ஆலம் உண்டாய் அமுதுண்ணக் கடையவனே” (திருவாசகம்: நீத்தல் விண்ணப்பம். 50). நஞ்ச மரணத்தை விளைப்பது. நஞ்சண்டுஞ் சாவாமலிருத்தல் அருமை. அந்நஞ்சண்டும் இறவாதுள்ள ஒருவனே நஞ்சால் விளைந்த கேட்டினை ஒழிக்கவல்லான் என்பது. அந்துப்பம் அமுதே” என்பதனால் விளங்குகிற்று. நஞ்சையொழிக்க வல்ல - அமுதம் ஈண்டுவேண்டற்பால் தென்பது குறிப்பு. “அடிய வர்கள் துயர் போக்குங் குறியாக அழகிய நீலத்தைக் கண்டத்தில் தாங்கி அமுதாக விளங்கும் பெருமானே! நஞ்சால் உற்ற துன்பத்தைப் போக்காயோ” என்று வேண்டியவாறாம்.

செங்கண் நெடியானும் நான்முகனும் இறைவன் அடிமுடி தேடிய காலத்தில் உற்ற மன அலைவு போன்ற அலைவினை இங்கே அம்மையார் பெற்றனர் போலும். செங்கண் துக்கத்தையும், நெடுமை துக்கத்தின் மிகுதியையும், நான்முகம் துக்கம் பெருகும் பன்முகத்தையுங் குறிப்பன. “அவ்விருவரும் முனைப்பால் திருவருட் கோலத்தைக் காணாராயினர். அவர் நிலையில் யான் இல்லை. என்னைக் கோலஞ்செய்யாதே ஆண்டவனே” என்றபடி. “அக் கோலம் எனக்கு வேண்டாம்” என்றவாறு. “பிரமன் அரி என்று இருவரும் தம் பேதைமையால் - பரம்யாம் பரம் என்றவர்கள் பதைப் பொடுங்க - அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ” (திருவாசகம்)

அரியும் அயனும் ஆண்டவன் அடிமுடி தேடிய கதை புராணங்களில் வருவது. அக்கதைக்குப் பலவித தத்துவார்த்தங்களுண்டு. தத்துவார்த்ததை விடுத்துக் கதையையே பொருளென நம்பி இடர்ப்பட்டுவோர் பெளராணிக் சமயத்தவரென்க. ஈண்டு ஒருவித நுட்பம் சுருங்கிய முறையில் வருமாறு: பெயரில்லா ஆண்டவனுக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப் பெயர்களை ஆராய்ந்ததால், அவை ஆண்டவன் இயல்பை உணர்த் துவனவாகும். அப்பெயர்களுன் ஒன்று சச்சினாந்தம் என்பது. சத் + சித் + ஆனந்தம் - சச்சினாந்தம். சத் - உண்மை; சித் - அறிவு; ஆனந்தம் இன்பம். சத்சித் ஆனந்தம் என்னும் இம்முன்றும் தனித்தனியே பிரிந்து நிற்பன அல்ல. இம்முன்றும் ஒரு பொருளில் அகலமும் நீளமும் உயரமும் பிரிவின்றிக் கிடத்தல்போலப் பிரிவின்றிக் கிடப்பன. இம்முன்றும் பிரமன் விஷ்ணு சிவன் என்று நூல் வழக்குப் பெற்றிருக்கின்றன. பிரமன் பதைப்பவன் என்றும், விஷ்ணு காப்பவன் என்றும், சிவன் அழிப்பவன் என்றும் நூல்கள் சொல் கின்றன. பிரமன் பதைப்பால் உலகம் தோன்றுகிற தென்பதும் நூற் கூற்று.

இவ்வுலகம் கண்ணுக்குப் புலனாகிறது. கண்ணுக்குப் புலனாகும் உலகைக் கொண்டே ஆண்டவனுண்மை உணர்ந்து தெளிவறுதல் வேண்டும். ஒருவன் கணகூடாகத் தோன்றும் உலகை ஆராயப் புகுகிறான். ஆராய்ந்து ஆராய்ந்து உலகம் காரியம் என்றும், அதற்குக் காரணம் ஒன்று உண்டு என்றும் அவன்முடிவுக்கு வருகிறான். அக்காரணம் உண்மை அல்லது சத் என்று அவன் உணர்கிறான். காரணமாகிய சத் உலகமாகக் காரியப்படுவது படைப்பு என்று சொல்லப்படுகிறது.

காரிய உலகம் சடமாயிருத்தலான், அதன் காரணமும் சடமாயிருத்தல் வேண்டும். சடம்தானே காரியப்படாது. அதைக் காரியப் படுத்த சடமல்லாத மற்றொரு பொருள் வேண்டற்பாலதாகிறது. அப்பொருளே அறிவு அல்லது இறை என்று சொல்லப்படுகிறது. இறை, சடத்தைக் காரியப்படுத்துதற்குப் படைப்பு என்றும், அவ் வியல்புக்குப் பிரமன் என்றும் நூல்கள் சொல்லும். அப்பிரமன் சச்சிதானாந்தத்தின் ஒரு கூறாகிய சத் என்க. உலகமும் சத்; பிரமனும் சத். இவ்விரண்டனுள் முன்னையது காரியப்படுஞ் சத்; பின்னையது அக்காரியத்தைச் செய்யுங் காரியப்படாத சத். உலகம் மாறுதல டையஞ் சத் என்றும், பிரமன் மாறுதலடையாத சத் என்றஞ் சுருங்கக் கூறலாம். இச் சத் அச்சத்தைக் காரியப்படுத்துவதால். இரண்டுக்கும் பொதுவாகச் சத்தென்றும் பொதுப்பெயர் வழங்கப் படுகிறது. ஆகவே எடுத்த பொருளை விளக்குதற்பொருட்டு உலகை - சத் - பிரமன் என்று குறித்துக்கொள்ளலாம் இது நிற்க.

உலகை ஆராயும் ஒருவன், அதனை ஆராய்ந்து, அதன் உண்மை கண்டபின், மேலும் ஆராய்ந்து செல்கையில் அவனுக்கு உலகெனுஞ் சத்தினுடே நீக்கமின்றிக் கலந்துள்ள சித்தின் (அறிவின்) உண்மை விளங்குகிறது.

சித்தும் சச்சிதானாந்தத்தின் ஒரு கூறு. அச் சித் எங்கும் நீக்கமற நிறைந்திருத்தலால் அதற்கு விஷ்ணு என்ற பெயர் சூட்டப்பட்டது. விஷ்ணு என்பது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என்னும் பொருள் கொண்டது. சத்தினுடே கலந்துள்ள சித்தின் உண்மை உணர்ந்ததும் ஆராய்ச்சியாளனுக்கு ஒருவித ஜயம் பிறக்கிறது. அவ்வையமாவது ‘சத்திலிருந்து (பிரமாவிலிருந்து) சித் (விஷ்ணு) பிறந்திருக்குமா அல்லது சித்திலிருந்து சத் பிறந்திருக்குமா’ என்பது. இவ் வையைத்தால் தாக்குண்டு உண்மை காணக் கீழும் மேலும் நோக்கி நோக்கிச் சிந்தித்து அலையும் ஒரு நிலையைப் புராணங்கள், பிரம விஷ்ணுக்கள் சிவன்து அடி முடி தேடியதாகக் கதைகள் கட்டியிருக் கின்றன. பின்னே சிந்தனையால் தெளிவு உண்டாகிறது. தெளிவில் ஆனந்தம் பிறத்தல் இயல்பு. ஆனந்தம் சச்சிதானாந்தத்தின் மற்றொரு கூறு. ஆனந்தமாகிய சிவம் விளங்கியதும், அச்சிவத்துக்கு வேறாகச் சத்தும் (பிரமாவும்), சித்தும் (விஷ்ணுவும்) விளங்காமை புலப்படும்.

விரிக்கிற் பெருகும். கதைகளின் நுட்பத்தை ஆய்ந்து உண்மை தெளிந்து அறிவு விளங்கி இன்புறுவது சிறப்பு.

தத்துவ ஆராய்ச்சிக்காரன் சத்திலிருந்து சித்துப் பிறந்ததா; இதிலிருந்து அது பிறந்ததா என்று அலைவதுபோல அம்மையார் மனம் அலைந்த தென்க. புராணக் கதைப்படி இருவரும் அடிமுடி காணாது வருந்தி முனைப்பழிந்த பின்னை ஆண்டவன் அருட்கோலம் அவருக்குப் புலப்பட்டது. அவ் வருட்கோலத்தை அம்மையார் நினைந்து வேண்டுகிறாரென்க.

நீலவிட அரவால் துன்பம் நேர்ந்துள்ளமையால், நீலவிட அரவம் அணிந்த கோலம் இங்கே குறிக்கப்படுகிறது. “அரவணிந்தும் அரவு தீண்டப்பெறாத பெருமானே! அரவு தீண்டிய துன்பத்தைப் போக்குவாயாக” என்று முறையிட்டவாறாம்.

உலகம் காரியம். மாயை, காரணம். ஆண்டவன் காரிய காரணங்களின் உள்ளும் புறமும் நீக்கமற நிற்பவன். காரணம் காரியப்படும்போது. அது பாம்பு மண்டிலித்தாற் போன்று சமூன்று சமூன்று இயங்கலான். அப்பாம்பு ஆண்டவனுக்கு அணி என்று பெளராணிகம் கூறும். பாம்பனி, தோற்றத்துக்கு அறிகுறியாதவின், அது, வணிகன் உயிர்த் தோற்றத்தைக் குறித்த வேண்டுதலுக்கு ஆளப் பட்டது காண்க. மாயை போர்வையாக இருந்தும், இறைவனுக்கு அதன்கண் தோய்தல் இன்மையான் “நிமலா” என்றார். மலத்தி ஊள்ளார்க்குத் துணைசெய்ய வல்லான் “நிமலனே யாவன்” என்பது அறியற்பாலது. இது நஞ்சைப்பற்றிய வேண்டுதல் ஆதலால், நஞ்சன்டமையும் பாம்பனிந்தமையும் குறிக்கப்பட்டன என்க.

“இரதியாகிய பெண்ணின் வேண்டுதலுக்கு இரங்கிக் காமன் உயிரளித்த பெருமானே! யானும் ஒரு பெண். என் வேண்டுதலுக்கும் இரங்கியருளாய்” என்றபடி (இரதியின் வேண்டுதலைக் கந்த புராணம்; உற்பத்தி காண்டம் - காம தகனப் படலத்திற் காண்க). “ஆண்டவனே! பொடியான காமன் மீண்டும் உயிர்பெற்றெழப் புரிந்து திருவருள் செய்த உனக்கு இன்னும் பொடியாகாத இவ் வணிகன் உயிர்பெற்றெழப் புரிந்து செய்தல் அருமையோ” என்ற வாறு. மலர்ச்சோலை, ஆண்டவன் தண்ணருளைக் குறிப்பது. விட அனல் ஒழியத் தண்மை அருள்வேண்டும் என்றபடி. துன்பும் துயரு மில்லாத இடத்தே பொலிவது அழகு. சோலை சூழ அழகுடன் வீற் றிக்கும் ஆண்டவனைச் சூழ்ந்து துன்பும் துயருமிருத்தல் கூடா தாகலான், அத்துன்பையுந் துயரையும் ஒழிந்தருள்க என்று வேண்டியவாறு காண்க.

2380. “வந்துஅடைந்த சிறுமறையோன் உயிர்மேல்சீரி  
வரும்காலன் பெருங்கால வலயம் போலும்  
செந்தறுகண் வெள்ளயிற்றுக் கரிய கோலம்  
சிலைதந்துலருள வதைந்துஅருளும் செய்தாளா  
இந்தவிடக் கொடுவேகம் நீங்குமாறும்  
யான் இடுக்கண் குழினின்று ஏறும்ஆறும்  
அந்திமதிக் குழவிவளர் செய்யவேணி  
அணிமருகல் பெருமானே! அருளாய்” என்றும்

சிறுமறையோன் - மார்க்கண்டேயர். பெருங்கால வலயம் போலும். “பரந்த நஞ்சின் குழ்வு போலும்” என்பது பழைய குறிப்புரை; “பெரிய காலச் சக்கரம் போலும்” என்பது ஆறுமுகத் தம்பிரானார் உரை. செந்தறு. . . . கோலம் - சிவந்த கடுங்கண்ணும் வெள்ளிய பற்களையுமடைய காலனது கரிய கோலம்; (தறுகண்மை - கடுகக் கொல்லுதல்). அன்று சிறு மறையோன்; இன்று பெண் என்பது குறிப்பு. அங்கே காலனது தறுகண்மை; இங்கே கரும் பாம்பின் தறுகண்மை. “காலனை உதைத்த செய்ய தாளைப் போற்றும் எனக்கு அத்தாள் துணைசெய்யாதோ” என்றபடி. “மார்க்கண்டர்க்காக மறலிபட்ட பாட்டையுனிப் - பார்க்கில்நின் அன் பர்க்கு என்ன பயங்காண் பராபரமே” - தாயுமானவர்: பராபரக் கண்ணி. வெயிலொடுங்கும் அந்தியும் வளர்மதியும் செய்ய வேணியும் துன்பம் ஒடுங்கத் தண்மை அருளைத் தாரை தாரையாகப் பொழிதலைக் குறிப்பன. இப்பாட்டிலும் மேற்பாட்டிலும் போந் துள்ளகதைக் குறிப்புகள், அடியவர் துயர்களையும் ஆண்டவன் அருளியல்புகளை உணர்த்துவன என்க. 477

2381. இத்தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும்  
இளங்கொடுப்போல் நூடங்கும்இடை ஏழைத்தும்  
அத்தன்மை ஓசைஸமூந்து எங்கள் சண்மை  
ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார்தம்  
மெய்த்தன்மை வினங்குதிருக் செவியில் சார்  
மேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல்  
வைத்துஅன்னம் எனஅயர்வாள் மாடுநீடு  
மாதவத்தோர் குழ எழுந்தருளி வந்தார்.

நூடங்கும் இடை ஏழை - துவனும் இடையடைய அப்பெண் மணி. மேன்மேல் அவளிடம் வைத்து. அயர்வாள் மாடு - வருந்திச் சோரும் அவளிடம். 478

2382. சிரபுரத்து மறையவளார் சென்று நின்று  
சிவபெருமான் அருள்போற்றிச் சிந்தை ஸெந்து  
பரிவுறுவாள் தலைசீராக்கிப் “பயப்படேல் நீ  
பருவரலும் நூம்பரிசும் பகர்வாய்” என்னக்

கரமலர்கள் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு  
கண் அருஙி சொரிந்து இழியக் காழி வேதப்  
புரவளனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள்  
போந்ததுவும் புகுந்ததுவும் புகலஸ் உற்றாள்.

பரிவுறுவாள்தனை - துன்புறுபவளை. பருவரலும் நும்பரிசும்  
- உனக்கு நேர்ந்த வருத்தம் இன்னதென்பதையும், உமது வரலாற்  
றையும். போந்ததுவும் புகுந்ததுவும் - தாங்கள் வந்த விதத்தையும், வந்த  
இடத்தில் நிகழ்ந்ததையும். 479

2383. “வளம் பொழில் குழி வைப்பூர்க்கோன் தாமன்னாத  
மருமகன் மற்றுஇவன் அவற்கு மகளிர் நல்ல  
இளம்பிடியார் ஓர் எழுவர் இவரில் முத்தாள்  
இவனுக்கென்று உளைசெய்தே ஏதிவனுக்கு  
உளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும்  
ஓர் ஒருவர் ஆகனளை ஓழியங்ந்தான்  
தளர்ந்துஅழியும் இவனுக்ககாத் தகவுசெய்து அங்கு  
அவரை மறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்.

என் தந்தை வைப்பூர்க் கோன். அவன் பெயர் தாமன். இவன்  
அவனுக்கு (தந்தைக்கு) மருமகன். அவற்கு - தந்தைக்கு. பிடியார் -  
பெண்யானை போன்றவர்கள். ஏதிலானுக்கு உளம் பெருகத் தனம்  
பெற்று - (பின்னே ஏமாற்றி) அயலானுக்குத் தன் மனம் மகிழு (அவ  
னிடம்) பொருளை வாங்கிக் கொண்டு. இவனுக்காக. தகவு செய்து -  
அன்பு பூண்டு. அவரை மறைத்து - என்னைப் பெற்றவர்களுக்குத்  
தெரியாதவாறு மறைத்து. ஒரு பெரிய வரலாற்றை ஆசிரியர் மிகச்  
சுருங்கிய மொழியில் விளக்குவது கருதற்பாலது. 480

2384. மற்றுஇவனும் வாள் அரவு தீண்ட மாண்டான்  
மறிகடலில் கலம்கவிழ்த்தார் போல நின்றேன்  
சுற்றுத்தார் எனவந்து தோன்றி என்பால்  
துயரம் எலாம் நீங்க அருள் செய்தீர்” என்னக்  
கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர்  
கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்  
பற்றியவாள் அரவுவிடம் தீருமாறு  
பணை மருகல் பெருமாளைப் பாடலுற்றார்

வாள் - ஓளியடைய. மறிகடலில் - மீளவரும் அலைகளை  
யுடைய கடலில். கலம் - கட்ப்பல. காரிகையாள் தனக்கு வணிகனைக்  
கொடுக்க. சம்பந்தப் பெருமான் தந்தையாக நின்று கருணை செய்கிறா  
ரென்க. வாள் - கொல்லுந் தொழிலையுடைய. பணை - பண்ணை  
(வயல்) சூழ்ந்த. 481

2385. சடையானை எவ்வளிக்கும் தாய் ஆணானைச்  
சங்கரனைச் சகிகண்ட மவுலியானை  
விடையானை வேறியனை வெண்ணீற்றானை  
விரவாதார் புரம் மூன்றும் ஏரியச் செற்ற  
படையானைப் பங்கயத்து மேவினானும்  
பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம்  
உடையானை “உடையானே தகுமோ இந்த  
ஒன் இழையாள் உள் மெவிவு” என்று எடுத்துப்பாட..

கண்ட சசி மாவு யானை - துண்டப்பிறை முடி யானை. படையானை - அம்பு முதலிய படைகளையுடையவனை. ஒன் இழையாள் - ஒளி பொருந்திய ஆபரணங்களை யணிந்த பெண்மணியின். 482

2386. பொங்கு விடம் தீர்ந்துள்ளுந்து நின்றாள் குழந்த  
பொருநில் திருத்தொண்டர் குழாம் பொவிய ஆர்ப்ப  
அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டுஅங்கு  
அருள் காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த  
நங்கை அவன் தலைநயந்த நம்பியோடு  
நாளிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்  
மங்குல் தவழ் சோலைமலி புகவி வேந்தர்  
மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.

பொருவில் - ஒப்பில்லாத. நங்கை - மகளிரில் சிறந்தவள்; நம்பி - ஆடவரில் சிறந்தவன். நயந்த - விரும்பிய. புறம்பயம் என்னும் திருப்பதியில் ஒரு வணிகன் விடந் தீண்டப்பெற்றுத் திருஞான சம்பந்தப்பெருமான் திருவருளால் உயிர்பெற்றெழுந்த வரலாறு திருவிளையாடல் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரலாற்றையும், பெரியபுராணத்திற் கூறப்பெறும் இவ் வரலாற்றையும் தொடர்புபடுத்திச் சிலர் இடர்ப்பபடுகிறார். அதற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. அக்கதை வேறு; இக்கதை வேறு. பெரும்பற்றப்புவியூர் நம்பி திருவிளையாடற்புராணம்; 62 சான்றழைத்த திருவிளையாடலையும், பரஞ்சோதி முனிவர் திரவிளையாடற் புராணம்: 64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலத்தையும் பார்க்க. இவ்விரண்டு ஆசிரியன்மாரும் பெரிய புராணத்தை நன்கு ஒது உணர்ந்தவராதலின், வெவ்வேறி டங்களில் பெரியபுராணச் சொற்றொடர்களை ஆண்டிருப்பது போல, இவ்விரு படலங்களிலும் பெரிய புராணத்தில் திருமருகல் விடந்தீர்ந்த அற்புத நிகழ்ச்சியிலுள்ள சில சொற்றொடர்களை ஆண்டிருக்கிறார். அங்கும் வணிகன் - இங்கும் வணிகன்; அங்கும் அரவு தீண்டல் - இங்கும் அரவு தீண்டல்; அங்கும் பெண்ணின் அலமரல் - இங்கும் பெண்ணின் அலமரல்; அங்கும் சம்பந்தர் - இங்கும் சம்பந்தர்; அங்கும் விடந்தீரல் - இங்கும் விடந்தீரல் முதலிய

ஒருமைப்பாடுகளிருத்தலால் பெரியபுராணச் சொற்றொடர்களையும், வேறு சில அமைப்புகளையும் ஆசிரியன்மார் எடுத் தாண்டனர் போலும். பெரும்பற்றப் புலியூர் நம்பி இவ்வையத்தைக் களைய வேண்டிப்போலும் “சான்றமைத்த திருவிளையாடல்” இறுதிப் பாட்டில், “மருத்தயில் பாப்புக் காப்பு வள்ளலை மனத்து வைத்துத் - தருக்கமார் காழி வேந்தர் சடையெனும் யாப்பெடுத்து - விரைத்திரு மருகல் தன்னில் வெவ்விடந் தீர்த்ததன்றித் - திருப்புறம் பயத்தலத்தில் தீர்த்தனர் திருக்கண் சாத்தி” என்று அருளிப் போந்தார். திருஞான சம்பந்தப் பெருமான் மருகலில் திருப்பதிக்குத் தாலும், புறம்பயத்தில் திருநோக்காலும் விடந்தீர்த்தனர் என்பது கருதற்பாலது. 483

2387. மற்றவர்க்கு விடைகொடுத்துஅங்கு அமரும் நாளில்  
 மருகல் நகரினில் வந்து வலிய பாசம்  
 செற்றுகழிச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்  
 செங்காட்டங் குடியிலெழுந் தருளவேண்டிப்  
 பற்றிஎழும் காதல்மிக மேன்மேல் சென்று  
 பரமனார் திறத்துஉடனிப் பாங்கர் எங்கும்  
 சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச்  
 சுடர்மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார்.

வலிய பாசம் செற்ற - வலிமையான பந்தத்தை அழித்த. பர மனார் திறத்து உண்ணி - ஆண்டவன் திருவருள் திறத்தை நினைந்து. 484  
 கோயில் - திருமருகற் பெருமான் கோயில்.

2388. புக்கு இறைஞுசி எதிர்நின்று போற்றுகின்றார்  
 பொங்கு தீரை நதிப் புனலும் பிழையும் சேந்த  
 செக்கர் முடிச்சடை மவலி வெண்ணீற்றார் தம்  
 திருமேனி ஓருபாகம் பசுமை ஆக  
 மைக்குலவு கண்டத்தார் மருகல் கோயில்  
 மன்னும் நிலை மனம்கொண்டு வணங்குவார் முன்  
 கைக் கணவார் கணபதீச் சுரத்தின் மேவும்  
 காட்சி கொடுத்த அருஞுவான் காட்டக் கண்டார்.

செக்கர்முடி, வெண்ணீற்று மேனி, ஒருபாகம் பசுமை (உமை), மைக்குலவு (நீல) கண்டம் - அழகிய கோலம்; இக்கோலம் உள்ளாங்க வர்வது; தியானத்துக்குரியது; இந்நிறங்களில் நலனும் திறனுமுண்டு. 485



**காலவரிகைச்பாடு பொருள்வாழிப் பிரிக்கப்பாடு**  
**திரு.வி.க.வின் தமிழ்க்கொடை**

**I. வாழ்க்கை வரலாறுகள்**

- |   |      |
|---|------|
| 1. நா. கதிரைவேற் பிள்ளை சரித்திரம்        | 1908 |
| 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்       | 1921 |
| 3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை | 1927 |
| 4. நாயன்மார் வரலாறு                       | 1937 |
| 5. முடியா? காதலா? சீர்திருத்தமா?          | 1938 |
| 6. உள்ளெளாளி                              | 1942 |
| 7. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 1  | 1944 |
| 8. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 2  |      |

**II. உரை நூல்கள்**

- |  |         |
|--|---------|
| 9. பெரிய புராணம் – குறிப்புரையும் வசனமும்  | 1907–10 |
| 10. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகாரியார் புலம்பலும் விருத்தியுரையும் | 1923    |
| 11. காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை   | 1932    |
| 12. திருக்குறள் – விரிவுரை (பாயிரம்)   | 1939    |
| 13. திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்)  | 1941    |

**III. அரசியல் நூல்கள்**

- |   |      |
|---|------|
| 14. தேசபக்தாமிர்தம்                     | 1919 |
| 15. என் கடன் பணிசெய்து கிடப்பதே         | 1921 |
| 16. தமிழ்நாட்டுச் செல்வம்               | 1924 |
| 17. இன்பவாழ்வு                          | 1925 |
| 18. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு | 1928 |

19.	சீர்திருத்தம் அல்லது இளாமை விருந்து	1930
20.	தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு 1	1935
21.	தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு 2	1935
22.	இந்தியாவும் விடுதலையும்	1940
23.	தமிழ்க்கலை	1953

#### IV. சமய நூல்கள்

24.	சைவ சமய சாராம்	1921
25.	நாயன்மார் திறம்	1922
26.	தமிழ்நாடும் நம்மாழ்வாரும்	1923
27.	சைவத்தின் சமரசம்	1925
28.	முருகன் அல்லது அழகு	1925
29.	கடவுட் காட்சியும் தாயுமானாரும்	1928
30.	இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளாம்	1929
31.	தமிழ்நூல்களில் பெளத்தம்	1929
32.	சைவத் திறவு	1929
33.	நினைப்பவர் மனம்	1930
34.	இமயமலை அல்லது தியானம்	1931
35.	சன்மார்க்க போதமும் திறவும்	1933
36.	சமரச தீபம்	1934
37.	சித்த மார்க்கம்	1935
38.	ஆலமும் அமுதமும்	1944
39.	பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி	1949

#### V. பாடல்கள்

40.	உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல்	1931
41.	முருகன் அருள் வேட்டல்	1932
42.	திருமால் அருள் வேட்டல்	1938
43.	பொதுமை வேட்டல்	1942
44.	கிறிஸ்துவின் அருள் வேட்டல்	1945
45.	புதுமை வேட்டல்	1945
46.	சிவனருள் வேட்டல்	1947
47.	கிறிஸ்து மொழிக்குறள்	1948

---

48. இருளில் ஒளி	1950
49. இருமையும் ஒருமையும்	1950
50. அருகன் அருகே அல்லது விடுதலை வழி	1951
51. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும்	1951
52. சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல்	1951
53. முதுமை உளறல்	1951
54. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்	1953

---